

40678

ஓம்

பா. 11. 19

தமிழர் மதம்
THE TAMILIAN CREED

இது

பல்லவரம்

போதுநிலைக் கழக ஆசிரியர்

மறைத்திருவாளர் சுவாமி வேதாசலம்

என்னும்

மறையையடிகளால்

BY SWAMI VEDACHALAM

Master of the Sacred Order of Love,

Formerly Lecturer in Tamil, Madras Christian College.

இயற்றப்பட்டுப்,



—❖❖—

(SJS)

பல்லவரம்

திருமுருகன் அச்சுக்கூடத்தில்
பதிப்பிடப்பட்டது

Printed at the T. M. Press, Pallavaram.

August, 1941

All Rights Reserved.

M. I. P. PROJECT
Microfilmed.

தமிழர் மதம்
பொருளாடக்கம்

iii

பக்கம்

தமிழ் முசுவரை	v
English Preface	x
தமிழர் இன்னுரென்பது	க
ஆரியா இன்னுரென்பது	ஞ
தமிழரின் உருவ அமைபாது	கா
திராவிட ஆரியர்	அ
மநு ஒரு திராவிட மன்னன்	கா
திராவிட ஆரிய வகுப்பு	கா
ஆரியருட் சாதிவதுப்பு இல்லை	கங்
திராவிட ஆரியரில் நாறசாதி	கா
தென்னுடு போந்த திராவிட ஆரியர்	கா
மதம் இன்னுகென்பது	உக
தமிழர் கொள்கை	(உ.க)
கொலலா அறம்	ந.க)
காதலன்பு	உன
டன் மனைவியர் மனம்	ஞஞி
பின்முறை மனம்	உன
புதல்வாப் பேறு	காகா
மறுமை வாழ்க்கை	உக
கடவுளை தாய் தந்தை	அங்
ஒளிவடிடி வை கடவுள் வடிவி	கங் உ
ஒளிவடிவி சிவமூம் உமையும்	கங் (ஞ)
ஞைவ வைணவம்	கங்கா
தமிழர்தங் திருக்கொயில்கள்	கங்கா

திருக்கோயிற் ரெய்வங்கள்	பச்கம்
திருவிழாக்கள்	கனக
காாத்தினை விளக்குவிழா	கக்க
தீபாவலி	ககாறு
திருவாதிரைத் திருநாள்	உ.00
திருமணச் சடங்கு	உ.05
திருமணசசடங்கை நடத்தும் முறை	உ.கள்
திருமண வேள்விச் சடங்கு	உ.உ.
பிணச்சடங்கு	உ.ஶங்
ஊழுவினை	(உ.சங்)
தவவொழுக்கம்	உ.ஏக
தவப்பயிறசி	உ.அக)
சீரதிருத்தக் குறிப்புகள்	உ.அஅ
பிழைதிருத்தம்	ந.க.இ

மு க வி ரை

சென்னைமாநகரில் அனைத்திந்திய தமிழர் மதமாநாடு கூட்டுதற்கு முனைநத அதன அமைச்சா. யாமே அதற்கு அவைத்தலைவராய் அமர்ந்து அதனை நடத்துதல்வேண்டுமென எம்மை வறபுறுத்து வேண்டிக்கொண்டதுடன், அதனை நடத்தும் எமதுழைப்பிறகாக இருநூறுரூபாயும் எமச்சு நன்கொடையாக அனுபுடன் விடுதலுதவினர் அதனை ஏற்று, அவரது வேண்டுகோருக்கும் இணக்கி அதனை நடத்த ஒப்புக்கொண்டேம்

பின்னாச சிலநாளில், அமாமாநாட்டில் யாம சிகிர்த்துக் கூங்தலைமையுறையினை முழுதும் எழுதி அச்சிடுவேளி யிட்டால், தமிழ்மக்கட்கும் பிறாக்கும் அது பெரிதுபயன்படும் எனத் தெரிவித்து, அதனை எழுதுமாறு வறபுறுத்தி அவர் எம்மை மிகவும் வேண்டினர். அதன்மேல், அதனை எழுதுதற்கு இசைநது, எழுதிமுடிநதபிளை அதனை அச்சிடுஞ்ச செலவுக்கு எனசெய்வதென்று அவரை விணவித்தேனம். அதற்கவா. அச்சுசெலவைத்தாகே கொடுப்பதாகவும், அச்செலவுத் தொகையை அச்சிட்டபின் புததகப் படிகளாகத் தாம பெற்றுக் கொள்வதாகவுங் கூறினர். அவரது சொல்லீ நபரி, எம்முடையநூல்களில் அரைகுறையாய அச்சிட்டு முடிக்கப்படாமலிருக்கும்தூல்களின் வேலையையும் நிறுத்திவைத்துத், ‘தமிழர் மதம்’ என்னும் இந்நாலை விரைந்தெழுதி முடிக்கும் முயற்சியிலேயே இறங்கிவிட்டேம். இறங்கி இகளைப்பாதிக்குமீல் எழுதிவிட்டபின், இந்நாலை அச்சிடுஞ்ச செலவுக்கு வேண்டுந்தொகை திரட்ட முடியாமையால்,

இதன் அச்சுச்செலவுத் தொகைபைத் தாம் தரல் இயலா தென்று அமைச்சா தெரிவித்துவிட்டா. இதனால் முதலில் எமதுள்ளஞ் சிறிதுகலங்கின்றும், இதுகாறும் எம முடைய தமிழ்த்தொண்டு சிவததொண்டுக்குப் பொருநூதவிசெய்துவரும் எல்லாமவல்ல சிவபெருமான் இதற்கும் உதவிசெய்து எப்படியும் இதனை வெளிப்பிடுப்பான் என்னும் எண்ணம் எமதுள்ளத்தில் முனைக்கழுவே, இதனை எங்குமாயினும் எழுதி முடித்து அச்சிட்டு வெளிப்படுத்தல் வேண்டுமென உறுதிகொண்டு, திருவனநூவர் ஆண்டு கக்கக்க, சித்திரைத்திங்கள், உசூ-ஆமநாள் எழுதத்துவங்கிய இந்நூலைத் திருவனநூவா ஆண்டுக்களால், ஆனித்திங்கள் உசூ-ஆம் நாள் எழுதி முடித்தேம் ஆகவே. இக்கீன் எழுதிமுடிப்பகற்கு ஒராண்டும் இரண்டுதிங்களும் இரண்டுநாளும் ஆயின்.

இந்நாலை எடுத்திவெளியிடுதற்கு எமச்சுண்டான வாழ்க்கைச் செலவு ஏற்காண்டு 100 ஆகும், இந்நாலின் அச்சுச் செலவு, காக்கிச்செலவு, கட்டிடச்செலவெல்லாம் ஏற்காண்டு 10 ஆகும்; ஆகஇந்நாற்செலவு மொத்தம் இரண்டாயிரத்து இருநாற்றற்பதுஏபாயாகும் இந்த ஏற்காண்டு 10 முன் பண்மாகச் செலவழித்தால் அல்லாமல் இந்நால் வெளி வருதற்கு வேறுவழியில்லை இப்பெருந்தொகையை முன் னதாகச் செலவழித்தலால் முதலும் வட்டியுங் கரைந்து விடுகின்றன; பிறகு இத்தொகையைக் காண்டலும் இயலாது இந்நாலின் ஆயிரம்படிகளில் தொள்ளாயிரம்படிகளே விறப்பனையாகும்; எஞ்சிய நாறும் பலவழிகளில் வீண்செலவாய்ப்போம்; இத்தொள்ளாயிரம்படிகளும் வீற்கச் சிறிதேறக குறையப் பன்றிரண்டு ஆண்டுகளாகும். இதன் படிகளை அவ்வப்போது விற்றெடுக்குஞ் சிறு சிறு தொகைகளோ உடனுக்குடன் செலவாய்ப்போதலால்,

இதற்கென்று முன்பண்மாகச் செலவழித்த தொகையை யும் வட்டியையுங் திருப்பயபெறுதலும் இயலாது.

இங்ஙனமே, எமமுடைய நூல்களை வெளியிடுதற சூச் செலவழிந்த தொகை சிறி தீர்த்தக்குறைய ஐயபதி னையிர ரூபா யாசும். இததோகை முழுமையாயக கையிலை இப்போதிருந்தால், எமக்குத் திங்கட்டாறும் இருநூறு ரூபாய்க்குக்குறையாமல் வருமானங்கிடைக்கும் ஆனால், தமிழுலகம் அதனால் யாதுபயன்பெறும்? அதனை நினைந்தே எமக்குண்டாம் பெரும்பொருட் செலவையும் பேருழப்பையும் ஒரு சிறிதுங் சருதாமல் எமது தொண்டினை நாறபததைத்தந்தாண்டுகளுக்கு மேலாகச் சிவபிரான் றிருவருநூதவி ஒன்றேகொண்டு எம்மாலியனரமட்டுந்தனித்தமிழில் தொடாபாக நடத்திவருகின்றேம்.

இந்றால், தமிழழியுந் தமிழர்தமமதத்தையும் பற்றியாம் நாறபததைத்தந்தாண்டுகளுக்கு மேலாக ஆராயந்த ஆராய்ச்சியின் முடிபுகளை மிகச்சருங்காமலும் மிகவிரியாமலும் நன்கு விளக்கவேண்டு மளவுக்கு விளக்கிச் செலவதாகும். இதன்கட்காணப்படும் பொருள்களிற் பெரும்பாலன பலாக்குப் புதுமையாகக் காணப்படலாம் அதற்குக் காரணம், நந்தமிழ்மக்களிற் பெரும்பாலாரகலவியற்வு வாயாதவாகனாயுங், கல்வியறிவுவாய்த்த சிறுபாலாரும் பழந்தமிழ்நூல்களை ஆராயச்சிக்கணக்கொண்டு ஆழந்து நன்னுகிப்பாராதவராய வடத்துற பொயவழக்குகளைத் தழிலீப பொய்க்கொள்கைகளில் மனம் அழுந்தப்பதிந்தவராயும் இருப்பதேயாகும் தமிழ்ப்பழமக்களினகொள்கைகளில் யாம எடுத்து விளக்குதற்குப் புகுந்த ஒவ்வொன்றிற்குந், தொல்காப்பியம் முதலான மிகப்பழைய தமிழ்நூல்களிலிருந்துப், அங்ஙனமே மிகப்பழைய இருக்குவேதம் முதலான வடத்துறல்களிலிருந

தும, பண்டைத் தமிழர்தங்கொள்கைகளின் உண்மையை உரம்பெறாட்டும் இன்னான்றை ஆககில் அருமபெறல் நூல்களிலிருந்தும் வளியசான்றுகள் எடுத்துக்காட்டியிருக்கின்றோதாலால், யாம் இதனைகண் விளக்கி விருக்கும் பொருள்கள் அத்தனையும் மிகப்பழைய உண்மைப்பொருள்களே யல்லால், முன் இல்லாது புதியவாயுமேனைத்த பொருள்கள் அவ்வெவனை றணர்தலவேண்டும். பிறவியிலீடையே கணக்குருடாகிப் பகலவன் ஒளியைக் காணுத ஒருவன், சதுமென் இறைவனருளாற குருடிநீங்கிப் பகலவனது பேரொளியினக்கத்தைக் கண்டு புதிய இச்காடசி மெய்தோபாயேயோ வெனககருதி மருஞுமாப் போலவே. பழக்கமிழ்ச் சான்றேரின் மெயக்கொள்கைகளாகிய பெருஞ்சுடரோளி விளக்கத்தைக் காணமாட்டாமல் அக்கண குருடிப்பட்ட இன்னான்றைத் தமிழர்பெரும்பாலார், இந்துலால் அக்குருடி நீங்கி அமமார்பெருங்காடசிபைகக் கானுங்கால இது மெய்யோ பொய்யேரனை மருஞுகல இயல்பன்றே? ஆயினும், அவர் இந்நாலே ஒருகாலனறிப்பலகாலும் உற்றுநோக்கிப்பயில்வராயின, அமமருடசி நீங்கி ஈறில்லின்பம் ஏய்துவரென்பது தின்னைம். அதுநிறக

சென்ற ஆண்டு ஜிப்பசித்திங்கள், ச-ஆம்நாள் கு-ஆம்நாள் சென்னைமாநகரிற் பச்சையப்பன் கல்லூரி யில் அனைத்திக்கும் தமிழர்மதமாநாடு கூடிற்று. பெருந்திரளான அன்பர்கள் கல்லூரியின மேன்மண்டபத்தினும் அதனக்கும் நிறைந்திருந்தனர் யாம் முன்னமே ஒப்புக்கொண்டபடி, தக்கா பலாவேண்ட அம்மாநாட்டின் பேரவைக்குத் தலைவராய் அமாந்து, ‘தமிழர்மதம்’ என்னும் இத்தலைமையுரையின முதற்பகுதியை முதலிறப்படிக்கச்செய்தேம். அம்முதற்பகுதிமுடிந்ததும்,

அவையிலுள்ளார் பலருங் கடவுளைப்பற்றிய தமிழரின் கொள்கையைச் சொற்பொழிவாகவே நிகழ்த்துதல் வேண்டுமன்ன எம்மைப் பெரிதும் வேண்டினா. அதற்கிணைந்து தமிழரின் கடவுட்கொள்கை இன்னதென் பதை ஒன்றரைமணிநேரம் வரையில் எம்மாலியன்றமட்டும் நன்கினிது விளக்கிப் பேசுகினம். அவையிலிருந்தார் அஃனவரும் அதனைக் கருததொருங்கி அமைதியுடன் கேட்டு, இத்தகைய அரியசொற்பொழிவு அமெரிக்காமுதலான அறிஞர் நிறைந்த இடங்களிற் செய்யப்பட்டிருங்கு மானால் இதன்மேனமை உலகம்முழுவதுங் கொண்டாடப்பட்டிருக்கும்' என வியநது பாராட்டி மகிழ்ந்தனா. கடவுள் நமபிக்கை யில்லாதாா சிலரும் எம்பாற்போந்து, 'கடவுள் அறிவுச்சுடர் என்னும் இக்கொள்கை எங்கட்டுகும் ஏற்றதொன்றேயாகும்' எனக்கூறி மகிழ்ந்தனர். என்னமாயினும், எமதுசிற்றிவால் அளந்துரைத்த சிற்றுரை, அளக்கலாகாப் பேரோளிவடிவினானை இறைவன்றன் அளப்பரிய மாடசியினை அனபர்க்ட்கு ஒரு சிறிதாயினும் விளங்கவைத்து அவரை மகிழ்வித்ததே யாம் பெற்ற பேறெனக்கருதி இறைவன்றிருவடிக்கு எமது புல்வியவணக்கத்தைச் செலுத்தி, இந்நாலைத் தமிழுணர்ந்தார் எல்லாக்கும் பயனபடுமெடி அவர் எல்லாரிடையும் உய்க்கின்றேம்.

பல்லாவரம்,
பொதுநிலைக் கழகங்கிலையம்,
திருவள்ளுவர் ஆண்டு கணக் 0,
ஆணி, ச. 2. } மறைமலையடிகள்.

ENGLISH PREFACE TO THE TAMILIAN CREED

"Wilfred Scawen Blunt says that Huxley 'had long suspected a common origin of the Egyptians and the Dravidians of India, perhaps a long belt of brown-skinned men from India to Spain in very early days."

"This 'belt' of Huxley's, of dark-white and brown-skinned men, this race of brunet-brown-folk, spread even farther than India ; they reached to the shores of the Pacific, and they were everywhere the original possessors of the Neolithic culture and the beginners of what we call civilization. It is possible that these Brunet peoples are, so to speak the *basic* peoples of our modern world." H. G. Wells in his 'Outline of History' p. 138

What had been suspected by the genius of Prof. Huxley and accepted by Mr. H. G. Wells, has recently come off an undoubted fact established by the archaeological evidence which the excavations conducted at Harappa and Mchenjo-daro in the Punjab have afforded us. For Sir John Marshall, Director General of Archaeology in India, has conclusively shown in his epoch-making work "Mohenjo-daro and the Indus Civilisation" that the pre-Aryan people the originators of the Indus Civilisation, could be none other than the forefathers of the Dravidian people who at present occupy Southern India and that their culture bears a close resemblance to the culture of the Sumerians and the Egyptians as the result of

the commercial intercourse they had had with the latter five thousand years ago. In exposing the error into which some of the oriental scholars had fallen when they came to speak of the pre-Aryan inhabitants of India, Sir John Marshall observes:

"They (the orientalists) pictured the pre-Aryans as little more than untutored savages (whom it would have been grotesque to credit with any reasoned scheme of religion or philosophy). Now that our knowledge of them has been revolutionized and we are constrained to recognize them as no less highly civilized—in some respects, indeed, more highly civilized—than the contemporary Sumerians or Egyptians, it behoves us to re-draw the picture afresh and revise existing misconceptions regarding their religion as well as their material culture." And in another place of his remarkable work he says; "The Indus civilisation was Pre-Aryan and the Indus language or languages must have been Pre-Aryan also. Possibly, one or other of them (if, as seems likely, there was more than one) was Dravidic. This, for three reasons, seems a most likely conjecture—first, because Dravidic speaking people were the precursors of the Aryans over most of Northern India and were the only people likely to have been in possession of a culture as advanced as the Indus culture; secondly, because on the other side of the Kirthar Range and at no great distance from the Indus valley, the Brahus of Baluchistan have preserved among themselves an island of Dravidic speech which may well be a relic of pre-Aryan times, when Dravidic was perhaps

the common language of these parts; thirdly, because the Dravidic languages being agglutinative it is not unreasonable to look for a possible connection between them and the agglutinative language of Sumer in the Indus valley, which as we know, had many other close ties with Sumer."

So much precaution and reservation with which the above statement made by Sir John Marshall as regards the high antiquity of the Dravidian people, their language and culture, may seem unnecessary to those who possess an intimate knowledge of ancient Tamil literature, some of the extant works of which such as Tholkappiam, Paripadal, Purananooru and others date from 3500 B. C. to the first century A.D. and bear witness to the high level of civilisation which the Tamils reached in pre-Aryan times. Certainly there could have been at that remote period none but one Dravidian language spoken not only all over India but even beyond its frontiers, and that language could have been no other than Tamil which still lives among twenty million people in all its literary glory and usefulness. Except Tamil no other Dravidian language possesses such vast, antique, varied, original, valuable literature, the literatures of the other few cultivated Dravidian tongues such as Kanarese, Telugu and Malayalam being not more than seven or eight hundred years old at most and even these consist of works either translated from Sanscrit or written in imitation of some Sanscrit works. It is an admitted fact that that language alone which possesses grammar and literature that forms the only criterion

to estimate the height of civilisation to which the people who owned them had attained. If in India of pre-Aryan times, there had existed no literary work that could be brought forward from any of the existing Dravidian languages except Tamil, then it is as certain as two and two makes four, that that language did not exist at that time or if it could be assumed that it did exist, it was not cultivated by a civilized people in any way. For the life of a civilized nation cannot get on without the cultivation of its language and the production of a varied literature. If Sir John Marshall had had a first hand knowledge of the Tholkappiam and some other ancient classics of Tamil, he would have easily shown in corroboration of what he stated as regards the pre-Aryan antiquity of one of the Dravidian languages, that Tamil alone, and not any other as he vaguely affirmed, must have been the language spoken and cultivated by the pre-Aryan inhabitants of the Indus Valley. Still, he has benefited the historians of the antique past by producing solid and substantial evidence in proof of the Tamilian civilization which was contemporaneous with the civilizations of the Egyptians, the Babylonians, the Sumerians and other ancient nations of the west. Fortunately we are now in a position strong and unshakable to correlate with the above archaeological evidence, the proofs afforded by the ancient and genuine literary works of the Tamil language.

And this I believe has been amply done in the following Tamil treatise which is but an expansion of my Presidential Address partly read and partly deliver-

ed in "The All-India Tamil Religious Conference." held in Madras on the 19th and 20th October, 1940. For the benefit of the English-knowing people I give below a succinct account of the contents of this book as far as the limit of this short preface permits.

The first section is devoted to showing who the real Tamilians were and are, since different peoples belonging to different races mingle together in modern times and almost all of them in the south speak Tamil as the common tongue. This state of things could not have existed in the remote past when the mixture of races was rare, except when one raided into the other for food and comfort and settled amongst them. But, as time went on, the Aryans, the Scythians, the Mongolians, the Turks and others entered Northern India through passes in the north-west and the north-east and after hard and continuous struggles with the indigenous Tamils settled themselves all over the north rather peacefully. This state of different racial inrush into the north led in course of time to a large intermixture of the foreign blood with the Tamil. Still, in every ethnical type the Dravidian, properly speaking the Tamilian element alone predominates markedly all over the north. Though the Tamilian stock has thus undergone considerable change in northern India, the stock in the south has remained pure and intact, as has been shown by Prof. Rapson in his 'Ancient India.' So we may safely affirm that the people, living at present from Madras to Cape Comorin except those who speak at home tongues different from Tamil, can be no other than

the lineal descendants of the original and highly civilized Tamils of pre-Aryan times. Dr. G.A. Grierson justly observes: "With this we may dismiss the theory which assigns a trans-Himalayan origin to the Dravidians. Taking them as we find them now, it may safely be said that their present geographical distribution, the marked uniformity of physical characters among the more primitive members of the group, their animistic religion their distinctive languages, their stone monuments and their retention of a primitive system of totemism justify us in regarding them as the earliest inhabitants of India of whom we have any knowledge."^{*}

Then, the second section takes up the question whether there is any pure and real Aryan element in the present population of India and concludes that no such element can be said to exist so as to be easily detected in it, although a type approaching the Aryan is traced all along the river Indus, in Kashmir, and in Rajputana. The fact, however, seems to be the Aryan branch of people who migrated from Bactria into India driven, of course, by scarcity of food and change of climate, could not have been so numerous as some orientalists suppose but must have been a few thousands only as shown by Ragozin † and even these few merged in course of time in the vast ocean of the Tamilian people to a degree that their physical and mental characteristics became in later ages quite indistinguishable from the latter. Therefore it

* The Indian Empire, Vol. 1, p. 299.

† Vedic India, pp. 313, 314.

has been shown in this section that the existence of a separate Aryan race in India is a mere fiction and nothing more.

The third section enters into a discussion of the colour and physical features which the Tamilians possess in common with the other Indian people. As has been shown by Dr.Caldwell, colour is not a safe guide in judging of the racial characteristics of the Tamils as well as all other Indian people. Even among those who are generally black, there are great variations in colour ranging from pitch black to a bright pale black. The labouring classes who work under scorching solar rays become black or dimly brown even if they were born of pure yellow colour; whereas the middle classes and the rich who carry on their business within doors are of either bright yellow tint or of rich brown; even here one may notice great and fine gradations. In the same way form and shape, size and height, differ widely not only among the Tamils but even among all other classes of the Indian people. With all such differences there might be seen at a glance a perceptible general characteristic running through them all which marks off the Tamils from all other people who have come into India at different periods of time and settled. Many an acute student of ethnic studies has noted in the eyes and features of the Tamils a certain brightness and alertness due to a suffusion of superior intelligence which is naturally denied to others.

The fourth and fifth sections consider the origin of the Dravido-Aryans who came to call them-

selves ‘brahmins’ from the time when the late Purushasookta hymn of the tenth mandala of the Rig Veda was composed. Though the brahmīns nowadays style themselves ‘Aryans,’ they liked it not to be called by that appellation at the time when they composed the code the Manusmṛti, as is manifest from the contemptuous way in which they speak of the unmixed Aryans who then dwelt in Kashmir. From this it follows that the class of people who wished to call themselves invariably ‘brahmins’ rather than the Aryans, or the Dravidians, appears evidently for this very reason, to have descended from a stock which was neither Aryan nor Dravidian but was a mixture of the two.

Then, the inquiry into the true lineage of Manu the original law-giver to the Aryans is taken up and treated. That the first Manu—first because there had been many persons who bore that name in later times—was a Dravidian king who resided in Malabar the mountainous district of the Tamil country, has been fully shown by Ragozin in his ‘Vedic India.’ As the name and person of Manu are always associated with the author of an original moral code, and as this Manu was a Dravidian king who taught the laws and moral principles not to the unmixed and uncivilized Aryans of Kashmir but to the more refined Dravido-Aryans of the middle country, it is concluded that the laws he gave were intended not for the Tamils who had laws and excellent moral principles all along, but were intended for the instruction and guidance of the Dravido-Aryans who were then

becoming slowly Dravidianized in the north, and that the division of the Dravido-Aryans into four castes was made by him for the special purpose of studying and controlling the social and political affairs of their life.

Sections six, seven, eight, and nine pursue the subject of caste and show how it was instituted at first by Manu in imitation of the Tamilian social system which was based not upon the merit of birth but upon division of labour since each section of which is called even now by the name of the profession which it follows. Before the time of Manu the Aryans had no caste, but Manu introduced the fourfold classification among them simply for the sake of giving stability to their callings which were otherwise in a fluidic condition, on account of their long nomadic life which bred in them a disinclination for honest work and led them to live upon plunder and cattle-lifting. What was intended at first to confer social benefit to the Aryan settlers, was seized upon with avidity by the self-interested section of the Dravido-Aryans who had the sagacity enough to perceive the high rank to which the caste system would raise them, if it could be so hardened that it could not by any means be broken through with impunity. What was at first a pliant group became in course of time an impenetrable body like steel. For this deplorable state of Hindu community the vegetarian part of the Tamilians is chiefly responsible. I pointed out this fact thirty eight years ago in an article on Tholkappiam which appeared in the first volume of my

magazine Jnanasagaram, but no oriental scholar took notice of it then. Recently Dr. Slater who was Professor of economics in the university of Madras had the shrewdness of mind to discern this important fact and state that the invention of caste and its rigid observance were the work of no other people than the Tamilians. Even at the present day, no other Hindu community, as far as my knowledge goes, pays so much care and attention to cleanliness of food and chastity of their women as the Tamils, especially the community of vegetarian velalas. In northern India, caste is not so rigidly observed as in the south, since the Aryans had no caste, since those who instituted it were the ancient civilized Tamils only. The fact must be borne in mind that while in the north most of the brahmans are out and out flesh-eaters, those in the south and the velalas are strict vegetarians. So great an importance came to be attached to clean food and women's chastity that these two have ever stood as the prime factors actively working at the bottom of the Tamil community to split it up into innumerable small groups that can never cohere with each other.

Now, either in the north or in the south no non-brahmin ventures to call himself a God except those of the priestly class who style themselves brahmans or Gods. With this they are not content but choose to call all the non-brahmins by the name of 'Sudras' which term means in Sanscrit the children of the concubines or slaves. But, in point of fact, it is the brahmans who do all sorts of menial work under the

Tamilian landlords, and rich Tamil merchants and heads of the Mutts, while the poor Tamils are honest labourers in the fields, are artisans and weavers. Further, the brahmīns are, as pointed out before, not at all the Aryans nor the Tamilians but are the descendants who came from the mixture of the two. Besides calling themselves the gods on earth and treating all others as Sudras, or slaves, the brahmīns have adopted Sanscrit as their written language with the motive of establishing their supernatural claims in the treatises which they themselves created in it but attributed their origin to the Supreme Being itself. And in order to bring all the Tamilians under their complete control, they kept them in gross ignorance of Sanscrit with the threat that the tongue of those who, in breach of the law, learn it would be cut off, into the ears of those who hear it molten lead would be poured and so on. Though the kings in the north and the south, belonging as they did and even now do to the Tamilian stock, were very hospitable to strangers and treated the brahmīns with respect and reverence, yet they never adopted the unjust laws fabricated by the brahmīns and passed off in the name of Manu the original Tamilian law-giver. Administration of justice seems to have been carried on not with any caste consideration as is laid down in the so-called Manusmṛiti, but with a broad outlook on the actions of man as they came to affect the welfare of the society to which he belonged. This broad-minded administration of ancient Indian kings accords well with the precepts of St. Thiruvalluvar's

Sacred Kural rather than with the cruel and unnatural laws of the Manusmriti.

Now, seeing their failure to bring the kings under their baneful influence so as to make their code of laws the chief and infallible guide to their administrative functions, they sought to revive the sacrificial cult of the Vedas and the Brahmanas under the cloak of securing the Heavenly favour for the prosperity of kings ; and in this they succeeded so well that the kings became in fact mere puppets in their hands and sacrifices lasting even hundreds of years came to be performed with the wealth of the monarchs. In these sacrifices hundreds and even thousands of innocent creatures such as goats, sheep, oxen, buffaloes, horses, and others had been slaughtered and intoxicating drinks prepared from Soma plants were freely indulged in. Such inhuman deeds and inebriant revels done in the name of religion cannot but seem revolting and barbaric to the Tamilian mind nurtured in the teachings of its saints and sages who inculcated the virtue and duty of showing love and mercy towards all living beings, of respecting the sanctity of their life brought into existence not by the hand of man but by the hand of God, and of striving one's utmost to relieve their sufferings, and help them to live their life with ease and peace to the limit of time decreed by Providence. Eventually strong protests came to be raised against animal sacrifices performed by the brahmans, and of those who thus protested two Tamilian sages named Kapila and Patanjali stood foremost to set free the people

and the ruling chiefs from the trammels of specious brahmīnic teachings and their expensive and inhuman rituals. They showed how the sin of killing and drinking brought on insensibility to tender feelings and made this earth a jungle of wild beasts, and how wheras the virtue of love and mercy and wisdom lead the fit souls to obtain redemption and enjoy heavenly bliss even while they live here. These teachings of love and mercy touched the hearts of all and spread so rapidly everywhere that the ritualistic cult of the brahmīns had begun to fall into disrepute; and the kings also who were wise and learned came forward to take an active part in propagating humanitarian principles and in laying bare the futility of Vedic learning and the evil of animal sacrifice, as is manifest from such Upanishads as Chhandogya, Kaushitaki, Mundaka and others. These high spiritual teachings of some noble kings gave such a strong stimulus to an investigation among royal families of the destiny of man and lower beings that a long line of kings who succeeded them could not set their mind at rest without earnestly interesting themselves in the solution of religious and philosophical problems to a complete exclusion of all ritualistic studies and performances. The final stroke to brahmīnism was, however, given by the princes Gautama Buddha and Mahavira who, renouncing even their royal state and taking to a mendicant life, stood firmly for the cause of dumb creatures, and devoted their whole time and energy to putting a stop to animal sacrifices, and heartless observance of caste principles, and to the

indiscriminate study of the Vedas and other Aryan works. Finding it no longer possible to live in the north with ease and influence, the brahmīns of the Dravido-Aryan stock migrated to the south hoping to exercise their priestly craft over the Tamils ; and as expected they were accorded a hearty reception by the Tamil kings and chiefs, by landlords and people. Their complexion, their fine personal appearance due, as in the case of modern Eurasian type, to the blending of the Dravidian and Aryan elements, impressed the aesthetic sense of the southern people and enlisted their sympathy in behalf of the newcomers. Consequently the brahmīns were allowed to settle without any trouble all over the south; but they were not permitted to live near the habitations of the vegetarian Velalas but to make their abode with the other low class Tamils who, like the brahmīns, were addicted to drinking and eating all kinds of animal flesh. Those of the brahmīns who were shrewd enough to discover how low they were considered inwardly by the Velala Tamils while they were outwardly treated with respect, came by degrees to give up flesh-eating and thereby succeeded in raising themselves in the estimation of all the vegetarian and non-vegetarian Tamils. Whereas others who persisted in the habit of meat-eating, freely mixed with all sorts of low class Tamils so much so that their progeny in after ages were constrained to live in complete isolation discarded for a long time as outcasts, before they too adopted the vegetarian mode of living and passed themselves under the name of

brahmins. The original brahmin community, in proportion to its admixture with the non-vegetarian classes of the Tamils, underwent considerable changes not only in its physical characteristics but in its creeds, customs and manners also, that, in later times, its descendants could not but live in innumerable separate groups so that each group never interdined with the other nor intermarried. To this splitting up of the Dravido-Aryan community were added many others converted from the various classes of the Tamils from the time of Ramanuja of the Vaishnava sect up to our own. In view of the high rank to which mere mention of the name 'brahmin' raises one in this country, many a shrewd person of the Dravidian stock is daily assuming the title of a brahmin and is becoming an enthusiastic convert to brahminism. In this state of unbridled racial commixture, is it not quite unsafe and unreasonable to call anyone an Aryan against all ethnological facts? And so the section nine closes with the conclusion that, except in the case of the scanty few who dwell in the north-west corner of India, in the veins of almost all the people of India it is the Dravidian blood that courses round from time immemorial up to the present.

Then the section ten takes to tracing the origin of the term 'madam' and the time when it came to signify religion in the Tamil country. Before the second century of the Christian era no word is met with in Tamil literature to denote religion. Even in the works of the second century it is the term 'Samayam' that comes to be used as the name of religion.

The very first mention of the word 'madam' occurs in the Thiruvachakam of St. Manickavachakar who existed in the first half of the third century A. D. And it must be noted that both these terms 'madam' and 'samayam' are coined Tamil words though they are claimed now to belong to Sanscrit. Long anterior to the times of the Sankhya, the Yoga and other systems of philosophy, long before the rise of such humanitarian religions as Buddhism and Jainism, people do not seem to have engaged themselves either in religious speculations or in religious discussions. Neither did the Aryans whose whole mind was absorbed in performing animal sacrifices, nor the Tamils who were paying their worship to one almighty God whose presence they felt in light and fire, stand in need of religious inquiries, as at that remote age there was no one who could call in question their beliefs and observances. It was only in after ages when some Tamilians of acute intelligence and tender feelings had begun to reflect upon the horrors of animal sacrifices and the waste of life, money and energy which they involved, that their virtue on the one side and their evil on the other came to be discussed with ardour and heat and systems of religious and philosophic thought sprang into existence. And this created the necessity of calling each system by a special name, and the Tamilian religion too came to be called either Saivism or Vaishnavism according as the worshippers of the Almighty God took him to be either a heat principle or cold principle. Since the birth-place of all the different systems of

thought and belief had been only northern India, where, at the time, the Sanscrit language and its dialects were, as it is now, asserting their dominance over the Dravidian tongues, especially in the educated circles, into all of which the brahmīns had insinuated themselves, and their influence, all these different cults and creeds came of necessity to be called by distinct Sanscrit names alone. It was in this way that all manner of dissensions arose among the people of northern India and these again were brought by the brahmīns and introduced into southern India by the aid of Sanscrit in the three centuries preceding the Christian era and in their wake came the Jains and the Buddhists also in large numbers in the early centuries of the Christian era and spread religious disputations and hair-splitting philosophic discussions among the Tamils. Before this intrusion of the northern people, all the cultured and civilized Tamils were as a body strict monotheists paying their worship only to Sīva as the almighty God of the universe and therefore had no occasion to bring in any religious or philosophic discussion among them. But after the introduction of Brahminism, Buddhism, Jainism and Sanscrit, they became torn by religious differences and widely differing cults bearing Sanscrit names rose successively in their midst until our own time. This conclusion can be easily confirmed even by a cursory glance into the Tamil lyrics and idylls produced in the pre-Christian times and by comparing them with the epics and didactic poems and religious and philosophic treatises written in post-Christian centuries.

Then, the eleventh section proceeds to inquire what were the elements that composed the Tamilian creed and how and why they came to occupy the minds of the ancient Tamils. First of all it is shown that their forefathers entertained a strong belief in the series of existences which all beings that are endowed with life, will, feeling and intelligence pass through, not of their own accord but in accord with the will and purpose of a Supreme power, and that they looked upon this present life not as a sudden outburst of a precarious will, but as a vital link between what preceded it and what will succeed it. The purpose of creation seems to aim at the unfoldment of all the faculties of the finite mind that lie dormant being enveloped in darkness and to enable it properly to enjoy the happiness and bliss which is in store for it in this world and in the worlds to come. To the degree the beings exercise their will and intelligence, they rise in the scale of embodying themselves in various organisms which too rise in refinement correspondingly. But this unfoldment of mental powers proceeds so slowly and so gradually that no being, however much it may desire quickly to attain perfection, can overstep the bounds set to it by the Supreme intelligence. The finite mind must seek to know not only the supreme object of the Supreme mind but must also learn to keep its own will and desire in harmony with the Divine will and purpose. It is by not doing any injury to any fellow being and by not thwarting the beneficent purpose of God, that one can accelerate the attainment of perfect state and final redemption from sin and evil.

Then the section twelve takes up the clue afforded by the preceding section and deals with the doctrine of non-killing embraced wholeheartedly and followed unremittingly by the Tamils in its theory and practice. It is laid down in the Tholkappiam that all lives are possessed of an instinctive desire to obtain pleasure all throughout their life here and hereafter. Man who is the apex of creation and who is given a wider scope for obtaining his own enjoyment without interfering with the enjoyment of other beings human or animal, must, on no account except in an extreme case of self-defence, attempt to take away the life of any being under any other pretence. When one hardens his heart by not heeding the sufferings of other lives, he hinders the development of his own finer sensibilities without which every sweet thing becomes bitter to him or he deadens them so much as to lead the life of ferocious animals. Besides losing the higher and precious faculties of his mind, man loses also the health of his body by killing harmless and useful animals and eating their flesh. As has been conclusively proved by Dr. A. Haig and Dr. J. H. Kellogg, animal food is saturated with uric acid poison and all who devour it, introduce into their blood a fruitful source of all pernicious diseases. It is to the glory of the Tamil people that the cultured class among them had early discovered the virtue of non-killing and abstaining from flesh-food and conferred the benefit of their discovery even on such anciently civilized peoples as the Egyptians, the Greeks and the Romans with whom they held

commercial relations. That this discovery of humane and vegetarian mode of living was first made by the agricultural class of people among the Tamils is borne out by the existence of a very large number of strict vegetarians counting many millions in southern India alone. As these Tamils have been and still are the worshippers of Siva alone their religion and their doctrine of vegetarianism became so intimately bound up that the very term 'Saivism' besides signifying the cult of Siva among the educated classes, is popularly used to mark out the vegetarian section specifically. From the many references made to these vegetarian velalas in the old Tamil poems composed before and after the Christian era, we can safely affirm that their existence in the south and north of India goes back at least to 5000 B. C. As the Egyptian religion and the Hebrew book of Genesis forbade the use of animal food, influenced of course by the Tamil merchants' precept and example, the date we have assigned to the high antiquity of the vegetarian Tamils will not seem improbable or extravagant. From the antique past up to the present no country except India can claim so many millions of pure vegetarians that this fact alone will suffice to place this country as the only earliest home of vegetarianism.

Then, the thirteenth section treats of the life-long union of the opposite sexes which was based in the early stages of the Tamilian society solely on pure love to the exclusion of all other considerations. Chastity of women formed so prominent a factor in

the social life of the ancient Tamilians of higher classes that they permitted not any other consideration to interfere with the marriage union and mar its purity. The natural law of sexual union is expressly stated often and often in the very old Tamil work Tholkappiam that any other form of union, as it is at present arranged, seems to have been devised by an intrusive hand bent upon filling its own pocket. The pairs who at first chose each other out of pure love were afterwards openly wedded by their own elderly relations and the wedding ceremony was solemnized without courting the assistance of a priest.

It is further shown that the early Aryan settlers had no idea of celebrating the union of sexes by a ceremony such as we find among them, rather among their followers, in later ages when they came into close contact with the Tamils and learnt it. The marriage hymn which is found not in the nine early books of the Rig Veda but only in its tenth book besides bearing indisputable evidence to its later introduction, shows what a mean and undignified view the Aryans took of their women's character by making them the wives of three Deva husbands previous to their marriage. From this and many other references made to their women's character, for instance to the incestuous passion of the woman *yami*, it is quite clear that the Aryans cared little for the chastity of their woman. For a fuller treatment of the institution of marriage, the difference that obtained in the observance of its rites between the ancient Tamils and the Aryan followers and the relative

significance that came to be attached to them by the two people, the reader is referred to the sections twentyeight, twentynine, and thirty.

Now, the sections fourteen and fifteen deal with the custom of the Tamils which allowed them to have a plurality of wives, even though the marriage of the first wife took place as the outcome of pure love. The reason for this polygamous custom seems to be twofold. First of all the ancient Tamils paid particular attention to preserving the health of their women as well as the health of their children. Sexual intercourse should not be indulged in too often to the detriment of women's health even if they are blessed with a robust constitution and have not given birth to any children. But, after they have begun to bring forth children, a sufficiently long interval, say three, four, or five years must be allowed them between one child-birth and another so that they may recoup their health and strength and become properly fit for sexual enjoyment and another child-bearing. Otherwise, not only is brought about the breakdown of their own health but the physical and mental capacities of their innocent children also deteriorate. But, who in fact is the root-cause of so much misery and affliction? Undoubtedly it is not the females; it is the males alone who, in ninetynine cases out of a hundred, lose self-control in their passionate moments, commit the crime of sexual congress on their helpless wives against their will and put them to the inexpressible misery of child-bearing within a year they had

given birth to a puny and pitiable child.* Dr. John Cowan has quoted many cases to prove how heartless has been many a male partner as to commit this crime on his innocent wife under the influence of a blind and unbridled sexual passion, thus overlooking the welfare of his own family completely. It is known that women generally lose the capacity for child-bearing beyond their fortieth or fortyfifth year, and become thereby unfit for sexual intercourse. And many, still, after giving birth to a child, feel a natural aversion to sexual congress. In all such cases the males conduct themselves either inconsiderately or seek to make clandestine love to women who belong to others or else they go to prostitutes. From this state of sexual diversions it is that adultery and its evil consequences spring up and eat away the health, strength, and moral fibre of humanity. But the fore-fathers of the Tamils seem to have early recognized these evils towards which the strong sexual appetite of their sons tended and sought to remedy it by marrying two or more wives to their sons either at the time of their first love-marriage or subsequent to it. In this way the parents themselves stood foremost in creating facilities for their sons so that they might not go astray when their first wife was confined but might have recourse to their second wife until she too was in child-bed, when he might go to the third and return again to his first when the last was lying in. By this natural means they succeeded

* Read the chapter on 'Foeticide' in 'The Science of New Life' by Dr. John Cowan, M. D.

not only in keeping up the health and strength of their females and their progeny but also in saving their male descendants from committing criminal and sinful deeds and contracting dreadful venereal diseases. Prophet Muhammed too seems to have perceived in the strong sexual passion of the males a serious hindrance to a healthy moral life and peace of society and therefore had permitted them to marry from one to four wives as an effective check to their evil tendencies. European travellers who visited Muslim countries were struck with wonder at the absence of adultery among their people and have attributed its absence to the polygamous custom of the Muslims. They have also observed even in countries where monogamy prevails each male having in secret a number of females as concubines. These facts must clearly disclose what a high and wholesome object the Tamilian forefathers must have had in setting up the polygamous custom among their descendants and how nobly they stand as fearless benefactors of their race inspired only by strong and undaunted moral courage.

Then, the section sixteen proceeds to show how far the Tamil parents of old held themselves responsible for the upbringing of their children and at what limit they supposed that responsibility had ceased. It is expressly stated in the old Tamil classics that the duty of the parents lies in bringing up their children healthily and in righteous ways, in educating them in arts, crafts and sciences, in marrying and settling them in life so that they might lead their

life independently of their parents' help and that with this fulfilment of duty their responsibility ceases. It is also plainly enjoined that no property except a valuable education should be bestowed by parents on their children, for all earthly possessions are transitory while the light of learning constitutes an everlasting possession. In this view the ancients stood so steadfast that after setting apart a portion of their earnings for the maintenance of their family and the upbringing of their children, they employed a larger part of them for charitable purposes. It is mentioned in the old Tamil lexicons that rich persons lavished their wealth in doing thirty-two kinds of charitable deeds; and it is to their boundless generosity that we now owe the existence of not only thousands of temples all over the south, of which many for the construction of their magnificent and artistic structure must have absorbed millions of pounds, but also innumerable rest-houses, feeding houses, hospitals, schools, religious institutions and others. With this the main subjects pertaining to the present life have closed and those pertaining to a life beyond are treated from the next section with a fulness their importance and inaccessibility to ordinary understanding demand.

Now, the seventeenth section opens the subject of future life, with the question why an instinctive longing for a continued existence of their souls after the dissolution of the mortal body is so strongly implanted in the hearts of all human beings whether cultured or uncultured. This and the following

sections to the end of the twenty-first treat exhaustively what could be the genuine and well-grounded answer to it. Now the longing for a future life can find itself explained only in the imperfection every man feels every time that he faces a new problem that defies his powers of understanding, in the dissatisfaction he feels every moment after the excitement of a pleasurable feeling is over, accompanied by a sharp painful experience. It is such finite experiences mixed up with ignorance and pain all throughout this mortal life, that impel man to seek for a future life in which he hopes to attain perfection of understanding and perfection of joy.

Whether this hope of his will prove fruitful or will turn out to be a mere dream depends upon whether or not the realization of an ever-flowing source of infinite joy and bliss attainable. Inner as the experience of a pleasurable feeling is, in order to excite it every sentient being stands in indispensable need of a contact with an outer object. For instance, the feeling of sweet taste cannot be kindled unless a sweet thing, say an orange fruit, or sugar, be brought close to one's tongue and palate. Similarly, for the enjoyment of each and every kind of pleasure man necessarily needs the contact of objects that can severally excite one and all. Now and again he clearly perceives that no object of this earth is capable enough to kindle in him the kind of pleasure at once permanent and unaccompanied by pain. Then, if there should be an infinite being as the inexhaustible source of an infinite pleasure—the existence of such

a being is necessarily presupposed in the conception of the very finite as its contrast and correlate—then the hope of effecting a union of his self with that Supreme Self would find itself completely realized. Strongly convinced therefore of the existence of such an infinite being, the acute intelligence and the highly developed instincts of the ancient Tamils anxiously set out to search for the principle in which it could reside in a way perceptible to the outer and inner vision of man. And in their quest of this source they finally succeeded in feeling it in the light and heat of the blazing fiery bodies. Light and heat are pure spiritual energies since the modern science has not proved them to be either matter or material energies. In the view of Tamil Saints and Sages, God is not a transcendent being but a being of supreme love who is ever near to his creation, to his created beings human and animal; he resides in and out of their substance and every thing lives, moves, and has its being in him, in him alone. Before the creation of hot and resplendent bodies such as the sun and stars—each star being a sun millions of times bigger than our own sun, how the universe was, whether it was bright or dark, is quite unimaginable; and so far as our knowledge goes no science of Astronomy has as yet succeeded in finding out the exact nature of that unimaginable state. Leaving out, therefore, that fruitless inquiry, we must confine our attention to our luminary which gives out light and heat that pervade all throughout the universe that our vision and imagination can comprehend. There is

not a needlepoint of space which the brilliant rays of the sun have not touched. This earth and all other planets that go around it are being illuminated only by its resplendent light. As it were all bodies are immersed in it or are floating in it. Now, what can be more intimate to man and other beings, animate and inanimate, than this light, this heat which not only bring forth and sustain all beings, but illumine the sight of all sentient beings and through it their understanding also? If there be no light, no heat, no materials for producing heat and light, as in the polar regions from which the sunlight is completely absent for two full months and in which nothing for making fire is procurable, will it be possible for us to get enlightenment of understanding even were it possible to eke out our bare and miserable existence under such inefficient conditions in nature? No, certainly not. It is, therefore, not unreasonable to hold with our forefathers that light itself is God or the only true form of God, that the fire which is the source of light and heat is the only abode of God or God itself. This spiritual nature of light and heat and fire is emphasized in the body of the work by referring to the widespread worship paid to the sun, the moon and fire by such early civilized people as the Egyptians, the Babylonians, the Chaldeans, the Persians, the Mexicans and by other uncivilized tribes all over the world as fully pointed out by Dr. J. G. Frazer.

Now, this intuitive perception of the existence of God in light and fire aided, of course, by an acute discriminative understanding helpd the ancient

Tamilians to detect in it the combination of two fundamental principles which are always at work not only in the creative and sustaining processes but also in the process of consuming the used-up materials. These two are the heat and the cold principles, of which the heat predominates over the cold in fire and the cold is not therefore easily discernible in it. Still, by holding a tumbler over the burning flame, you can clearly see drops of water collecting all around its brim and dripping from it. Besides this, if you carefully look into the flame you can discover within it a light blue colour which the cold principle always assumes. It is from this inseparable union of heat and cold principles that energies of all kinds are generated and it is these energies that bring about the creation, the preservation, and the destruction of both the animate and the inanimate bodies of the universe. Whether you call the two principles the positive and negative electricities, whether you call them red and blue, or male and female, whether you call them Siva and Uma, or father and mother, whether you call them a line and a circle when their actions manifest themselves in inanimate matter, in all these and elsewhere the law is the same without any deviation. The steam power which works wonders in material bodies is a visible instance in which we easily recognize how the heat and cold principles work together to generate the energy required for moving heavy and massive bodies. And in the organic scales of life from the vegetable to the animal kingdom the same two principles work together for bringing forth more and

more complex and intricate organisms for the use of lives as they climb more and more in the ladder of intelligence and intelligent capacity. And when we reach the high human level, in which the operation of the heat and cold principles has expressed itself in its maximum intensity, we comprehend in full the high divine purpose of a benevolent Providence in the disinterested love borne by the human father and mother towards their offspring. Disinterested love in the Divine Being has no limit set to it, since all lives from the very lowest to the very highest are nurtured by it, whereas in the human it moves only within a limited range. Except for this difference, the disinterested love borne by our Heavenly and earthly parents towards their children is the same in substance. We see everywhere all around us every creature endowed with organisms, the minute and complex structure of which defies the skill of human hand to produce even a meanest but vital copy of it. Does it not bespeak the illimitable grace and unbounded love on the part of the benefactor to bestow unasked on all sentient beings such invaluable gifts as cannot be given by any but himself? Though such gifts lie beyond the scope of our earthly parents, yet what they give us with so much care, with so much love, with so much self-sacrifice must have been prompted only by the principle of universal love that dwells within every heart to make it like itself. For Divine nature is impressed on all Selves that have been brought into existence on this earth, and he who studies the nature and charact-

eristics of his earthly parents will, as a matter of course, be led to comprehend the nature and personality of God to a real and appreciable extent. If viewed correctly in this light, how much truth is imbedded in the saying of the Holy Bible: "God created man in his own image, in the image of God created he him, male and female created he them." (Genesis, Chapter 1, verse 27). As a painter imprints his inward thought-picture on the picture he begets outwardly, as a sculptor chisels a statue out of a marble block in accordance with an image formed antecedently in his mind, so too the Divine mind prints its thought-forms on the pliant matter and brings out of it bodies of innumerable kinds and shapes. As Plato said: "The pattern which works on earth is laid up in heaven." Vast as is the difference between the structure of one body and that of another, the two co-ordinate principles of male and female that underlie them all are invariably the same. Hence, God is a person of light which combines in itself the principles of male and female in their most subtle thought-form which operates as the original of all male and female forms that take shape in matter. This fact relating to the two prominent features both in the material and spiritual planes had forced themselves so much into the attention of all thinking minds among the people of by gone ages that you cannot find among them one single soul who did not worship a God and a Goddess side by side.

Now, coming to our own ancient Tamil people, we find much the same kind of conception about the

Divine nature to prevail among them from the very remotest past. For, from the antediluvian compositions such as the Tholkappiam and some lyrics that have outlived the ravages of time, to the works of our own time all the wise men who came in close succession as their authors have praised and worshipped God as the father and mother intimately and inseparably united and the many verses quoted from them in the body of the work will corroborate the truth herein emphasized. But what is the vital point in this conception of God which the Tamil Saints and Sages cherished in their hearts and which distinguishes them from all other wisemen of other countries who too seem to have held the belief that in the Godhead there are both the paternal and maternal principles in intimate and inseparable union? - yes; it is the knowledge possessed by the Tamils of the colour which the two principles assume that distinguishes them from all other people of all other countries. The Tamils tell us that the male principle of the Godhead glows with a red colour while the female glows with a blue. Whenever they pray to Lord Siva, they speak of him as being of brilliant red, and of mother Uma they speak as being blue and as being also in intimate union with Siva. This knowledge of the two colours of the two Divine principles marks the high significance of the Tamilian conception of God, since without having colour no object, no person can present its form either to the perception of our eyes or to the perception of our mind. It must be borne in mind that nowhere can this notable concep-

tion of God be met with except in the Saiva religion of the Tamils. This point is stressed at great length in the body of the work and the reader is referred to it for further details.

Now, to many an unreflecting mind such an ascription of form and colour to the Deity may seem not only strange but also degrading to the Supreme Being who is beyond the reach of five senses and human thought, who is untouched by the ills and impurities that are incident to the mortal frame of man. Those who take delight in thus asserting that God is transcendent, do so simply out of fancy, while in reality God is a substance of substances that is ever accessible to reason and intuition and is not a mere zero so as to be completely incomprehensible even to the unclouded superior faculties of the human mind. Such a false conception of God, as pointed out by Professor William James,* has no bearing whatever on the life and destiny of finite souls and must, therefore, be abandoned as an empty, worthless and unprofitable speculation of some idle minds. If God be a substance—a substance indeed it is but purely spiritual, it must be known, like other substances, not necessarily to ordinary senses bereft of superior mental vision as in the case of low animal life, but it must be known to the pre-eminent intuitive perception of highly developed human beings. Further, it is quite unreasonable to hold with the transcendentalists that all forms are perishable, that they are tainted with ills and impurities. On the contrary,

* In his "Varieties of Religious Experience."

the fact must be brought home to our mind that all thought-forms, as well as the forms of light and fire, are imperishable, that they always exist absolutely pure untouched by the ills and impurities the heritage of man's mortal clay. Throw out any amount of dirt and filth, dregs, and sediments, and refuse, etc., into the fire and try to defile it but you cannot succeed. On the other hand, the fire will burn them up all to ashes, itself ever remaining pure and undefiled. So also God's thought-forms exist everlastinglly the purest and uncontaminated by any impurities.

Then, the sections from twentytwo to twenty-seven dwell upon the forms of worship the Tamils have been paying to God from ancient times. They conceived God in a concrete form, in the form of the human father and mother. The whole universe was taken by them to represent the person of God in which the portion suffused with golden light constituted the father as much as the portion of blue sky light constituted the mother ; the three illuminating principles the sun, the moon and the fire were viewed as forming his three eyes; the evening clouds which look ruddy were imagined as his braided red locks; and other microcosmic members of his person represented other macrocosmic aspects perceived by the senses and miniatured in the imagination so as to be easily pictured in the mind for their loving adoration. The Southern Tamils who loved the three lights chose to call their God "Mukkannan" (முக்கண்ணன்), or the triple-eyed God, that is, the God that possesses the three lights as his three eyes; while the northern

Tamils who loved the red light of the evening sun fixed upon the term 'Siva' as being an appropriate one by which to call the Almighty God of the universe.

Now, with this mere intangible microcosmic image of God formed in their mind the Tamils were not satisfied, since it was not accessible to the worship they loved to pay externally also. Intense love towards an object expresses itself in the acts of the loving person and urges him on to offer to it, as a token of that love, what he most values of his earthly possessions. It is for the sake of satisfying this inner urge that persons of a strong religious turn of mind set up before them a stone image, made like the image of God formed in their imagination, and pay their adoration by offering to it flowers, fruits, grains etc., in all love and reverence.

The earliest stone symbol worshipped six or seven thousand years ago by the Tamils was a cone-shaped piece infix'd into a circular stone and called 'Sivalinga' in later times. This symbol represents the union of both the heat principle which, as is manifest in the burning flame, always assumes a cone-shape, and the cold principle which, as is seen in the circling motion of the deep running water, takes on a ring-shape almost. That the ancient Tamils used, then as now, such symbol stones all over India and in foreign countries where they colonized for commercial purposes, is evidenced not only by the large number of these symbol stones recently dug out from the buried cities of Harappa and Mohenjadaro in the Punjab, but also by the

multitudinous temples in which this symbol is set up and worshipped even unto this day in Southern India and western countries.

And, of this very old lithic symbol the under part which is circular in shape is a plain representation of the shape of the pit in which the fire was kindled, while the cone-shaped piece infix'd into it stands for the form of the flame that blazes up from the pit. It was in this way that fire was kindled and directly worshipped as God by the ancient Tamils in pre-historic times and long after; and at the end of the service the burnt up ashes was taken out of the pit as the sacred remnant of the fire and smeared all over their body and forehead. But as time went on, their love for worshipping God in still more tangible forms grew up impelling them to substitute for the pit a ring stone and for the blazing fire a piece of stone shaped like it conically; after joining the two together they anointed it with oil, they put leaves and flowers on it, they offered to it what they usually drank and ate, they sang and danced before it, they embraced it and in this wise they satisfied their passion for a tangible worship. It must be noticed too that this form of worship still continues to be paid in all the Siva and Vishnu temples all over India from Cape Comorin to the Himalayas.

Notwithstanding this plain and indisputable origin of Sivalinga or the Symbol of Lord Siva, most of the European travellers and scholars and many a learned Indian too have mistaken this sacred symbol of God for a phallic emblem. No greater error can be

committed than this misapprehension of the saving significance which the sacred symbol of Siva implies. The smearing of the sacred ashes is so closely associated with the worship of Siva in the form of fire that you cannot explain the association if you take the Sivalinga merely as the symbol of the phallus or the generative organ. But when you relate the use of the sacred ashes to fire-worship, it finds itself fully and readily explained, since ashes is the only pure and sacred remnant left by fire at the end of its worship. Fire purifies everything with which it comes in contact and the pure white ashes must be considered therefore as the emblem of purity itself. That is why the very pious Saint Francis of Assisi too always carried the ashes in his hands and declared "Brother ash is very pure."* And for more extended treatment of the significance of Sivalinga the reader is referred to the Tamil text.

Besides this stone symbol of fire, the Tamils also worshipped the Heavenly Parents as represented in stone in the human male form of Siva and the female form of Uma. Images of this twofold character have been unearthed from the ruins of Harappa and Mohenjodaro and Dr. E. Mackay correctly identifies them with Siva and Uma.† There can therefore be little doubt that temples dedicated to Siva built both on small scale and large, just as we find them now all over India, existed five or six thousand years ago,

* Read F. E. Cooke's "Life of St. Francis of Assisi."

† The Indus Civilization, pp. 70—84.

as is clear from mention made of them in the Tamil lyrics composed about 3500 B. C.

As times advanced, conceptions of God's various functions and of his various manifestations in various forms also multiplied that images representing them all came to be made successively and set up for worship in one and the same temple of Siva. Of such images those of Murukan and Ambalavanian constitute the earliest after the erection of Sivalinga and Umasiva. The form of Murukan represents God's eternally existing youthful personality, while the dancing posture of Lord Ambalavanian intimates the unceasing activity of God that sets the whole universe in everlasting motion. For further representations of God's functions and what they import the Tamil text must be looked into.

Besides the daily divine service performed in the temples of Lord Siva, there were also celebrated many festivals on days specially appointed for them in every year with the object of exhibiting the dealings of God with his pious and devoted servants. Of such sacred festivals, the worshipping of God in the great conflagration of fire called the festival of Karthikai, seems to have been celebrated more than two thousand years ago, since a full description of which is given in a Tamil poem composed at the beginning of the Christian era. That some other festivals also were held with great solemnity and magnificence in pre-Christian times is evidenced by Tamil classical poems and their commentaries produced before and after the beginning of the Christian era.

Now, the sections twentyeight, twentynine and thirty return to a searching inquiry of the matrimonial rite as already indicated. How did the marriage rite originate in the past, who were its originators the Aryans or the Tamils, what were the forms into which the rite divided itself between the two peoples, how was it conducted by them, how does the ancient wedding ceremony of the Tamils differ from its later form and observance, how have the modern Tamils to conduct it with necessary changes to suit the modern life requirements, what do the forms and principles of the ceremony signify—all these are treated exhaustively in these sections.

Then, the section thirtyone deals with the funeral rite observed by the Tamils in ancient and modern times and shows how it should be performed in future with the assistance of Tamil priests alone.

After that, the thirtysecond section enters into a full discussion of the habits of mind inherited by each individual soul as an inevitable result of the deeds done in its previous births. Habits of mind acquired in previous lives and brought into this present life by each individual soul are summarily called in Tamil *vinai* or *karma* in Sanscrit. The Tamil people are by nature always reflective, and they could not therefore set their mind at rest with the satisfaction of their mere bodily wants. They went deeper into the problems that affect the human life as a whole, instead of limiting their thought to a transitory part of its existence. For every sentient being has a continuous existence, of which the present is a quick

flying moment having no independent value and reality but for its intimate relation to what constituted its past and what would constitute its future. In an undertaking of a momentous kind you will not associate with you a man who seeks to take part in it, without getting an exact knowledge of his antecedents as well as his would-be conduct. In the management of one's vital affairs, no one will leave it in the hands of a stranger whose past history is so completely unknown as to render an inference of his future totally impossible. Nay, our very daily life is so closely interwoven with the kind of life we led in the previous days and the kind of life we will lead in the days to come.

Most of all, the very law of motion which we observe to prevail all around us warrants our belief in the existence of a series of lives through which every individual soul passes. For everything in this vast universe moves in a circle. The sun, moon and stars and our own earth move in a circle. Only for a limited length of time can we catch sight of a moving body in proportion to its velocity and the position from which we view it. Sooner or later it may pass out of our view and may reappear and disappear again and again as the scenes and actors in a dramatic representation do. The sun vanishes from our sight every evening and manifests itself every morning; yet we believe the same sun, and not a new sun quite different from the one we saw yesterday, has risen to our view. In like manner, every finite soul passes away every time its flimsy garment-like body wears out and

1 ENGLISH PREFACE TO THE TAMILIAN CREED

reappears in a new body refreshed and recuperated. This state of things will continue until man learns the art of prolonging the life in a single body and with that conquering death he enters into an eternal union with the Supreme Being and becomes there the receptacle of its ineffable and everlasting bliss.

Now, this fact of soul's birth and rebirth was, as evidenced by the old Tamil classics, discovered at first only by the Tamilian sages and was communicated by them to the Aryans and others who came to them for instruction in the destiny of man. Nevertheless many a scholar of oriental learning wrongly thinks that the discovery of soul's rebirth was first made by the Aryans alone. But in the whole range of such Rīg Vedic hymns as were brought by the Aryans there is not even a stray reference to the doctrine of rebirth to uphold their assertion. The minds of the Aryan settlers were so overwhelmed with the anxiety of meeting their needs for the present life that they could bestow no thought on the question relating either to their past lives or their future; this can be made plain to every one who would take trouble to glance at the Rīg Vedic hymns of the Aryans. They were too much concerned with the present to extend their vision either to what had gone before or what would come on hereafter. But, not so were the ancient Tamils who were so highly advanced in civilization and in mental, moral and religious culture that every problem relating to the destiny of man engaged their serious attention and was solved by them in such a way that the reasonableness of its

solution and the bearing of which solution on the practical life of man constitute the marvels of the Tamilian thought.

Then, the sections thirtythree and thirtyfour treat of the ascetic mode of living with which the latter part of the ancient Tamilians' life was occupied. It has been already pointed out that the Tamilian forefathers, even while they were rolling in riches and enjoying the pleasures of life to their hearts' content, never for an instant allowed themselves to lose sight of the momentous fact that their present happiness was due in a large measure to the virtuous deeds they did in their former births, and that, if their future lives also should be made injoyable that could be achieved only by making the present life also virtuous in every respect so that it might contribute its moulding power to their future existence and render it progressively happy. Such constant application of their mind to a serious consideration of the indissoluble connection of their present state with their past and future states of life, naturally bred in them an aversion to implicating themselves continually in a material life which continually changes, and which, however carefully led, brings on painful experiences and cannot afford a permanent and unalloyed pleasure even to highly developed souls. And so, after making their life fruitful, and before old age was approaching to sap their vitality, they retired from the worldly life in time and set their mind and energy on freeing themselves from the whirlpool of births and deaths and putting an end to their gross

and impure material existence. And in order to achieve this end, they thought recourse must be had to the perfect Being who alone being beyond births and deaths can redeem them from the clutches of mortal life and set them in the realm of light and imperishable enjoyment.

Now, what characterizes the ascetic life of the ancient Tamils is that they never forsook their wives and children like the Buddhist monks, but lived with them and devoted with them their whole time to the contemplation of God, to His Divine service, and to the service of humanity. So long as they were serving their own purpose and the purpose of their kith and kin, their love was moving on the limited plane of self-interest; but on now entering the ascetic life which aims at breaking down the barrier of self-interest and merging it in the disinterested universal love of God, they looked upon all including their wives and children as their own kindred and made no difference whatever between their own and others. The olden day ascetic thought it a sin to leave his wife and children to mourn over his separation, instead of living with them and guiding them to follow in his footsteps the spiritual path which he pursued. This form of ascetic life led by the ancient Tamils is clearly mentioned in the *Tholkappiam* and for further details on this point the reader is referred to the Tamil text.

Before closing this subject, one more important point has to be brought to the notice of students who take interest in the study of antiquities. As pointed out before, the ascetic life was peculiar to the Tamils,

the theory and practice of yoga being indispensably and closely bound up as much with the virtue of non-killing and abstaining completely from flesh-eating, and drinking, as with the loving worship of Siva, the almighty God of the universe. I need hardly say that this ascetic mode of life, being quite incompatible with the life of the Aryans who were addicted to flesh-eating and drinking, and worshipping deified heroes, could not have originated with them in the remote past, but must have been discovered and brought into use by the ancient Tamil sages as the essential means of holding communion with God and attaining salvation.

Then, the final thirtyfifth section advocates such of the reforms as are necessarily and immediately required to ameliorate the present condition of the Tamilians. The chief of all is that the Tamilians who now allow themselves to be called Sudras or slaves or sons of concubines must understand to what great height their forefathers had risen in social, moral, intellectual, religious and linguistic cultures and to what a bottomless pit of ignorance and illiteracy their descendants have fallen at present and are being down-trodden by the very people who are fattening themselves on their wealth.

In the next place they must realize that the glory of a nation consists in the cultivation they have bestowed and are bestowing on their language and literature and the extreme care with which they preserve their purity and independence. It must also be borne in mind that, of the few cultivated languages of the

ancient world such as the Egyptian, the Sumerian, the Hebrew, the Sanscrit, the Greek, the Latin and so on, it is Tamil alone that still lives by being spoken and written by more than twenty million people all over this globe. Because of this undying vitality, Tamil requires from her sons that care and vigilance which would keep it ever pure undefiled by extinct extraneous elements which, like parasites, seek to live upon living tongues.

Next to that, all Tamils must abandon worshiping the multitudinous gods and goddesses and deified heroes and return to the montheistic belief of their ancestors and worship only the one almighty God Siva with the divine mother Uma.

Finally, the Tamils must take note that British government is the only best government which has been directed by Providence to rule impartially over all the Indian peoples who are torn by endless caste distinctions, and irreconcilable racial and religious differences. Each section of the Indian people is dominated by its own self-interest to the detriment of every other section. No one of them, however enlightened, can occupy an important place in the government without seeking the interest of his own community and ignoring that of others. Therefore, in all responsible posts the British people alone must be appointed, since they alone can do full and impartial justice to all the different classes and communities of the Indian people. No place of importance must be left to be occupied by any Hindu—here I except Muslims and Christians—for the Hindu

administration ends, as we have recently seen, in the dire distress and dissatisfaction of the people. Moreover, government by the ruling class alone is less expensive, less troublesome and more profitable. Until the people are educated at least fifty per cent, until they are made to realize the responsibility they bear to each other in the social and political situations, until they learn to consolidate their interests rising above baneful caste and racial claims, they must not be suffered to bear the burden of self-government or any government in which they cannot participate intelligently, earnestly and disinterestedly. With this I close this summary directing the reader to go through the following Tamil work for fuller information on the topics touched above.

Pallavaram,
The Sacred Order of Love, }
15th October, 1941 } Vedachalam.

ஓம்

தமிழர் மதி



தமிழர் இன்னுரென்பது

இந்நாளில் இவ்விந்திய தேவததின் வடக்கே இமயமலையிலிருந்து தெற்கே சூமரிமுனைவரையிலும், வூடுமேற்கே பஞ்சாபிலிருந்து வடக்கிழக்கே அசாம் வரையிலும், மேற்கே மலையாளக் கரையிலிருந்து கிழக்கே வங்களாக் குடாக்கடற் கரைவரையிலும் நிறைந்திருக்கும் பலவேறு வன்கயான மக்கட் கூட்டத்தாரில். தமிழ்மக்களுக்கே உரிப் சமயக்கொள்கையினை ஆராய்ந்து முடிவுகட்டுதற பொருட்டு இமமாநாடு கூட்டப்பட்டிருக்கின்றமையின், தமிழரது மதத்தை நன்காராய்ந்து யான் எனது தலைமை யுரையினை நிசழ்த்தல் வேண்டுமென்று இதன் அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இசைநது ‘தமிழர் பத்த’ தின் முன்னைகிலை பின்னைகிலைகளைப் பற்றி ஆராய்ந்து பேசுதற்குப் புகுகின்றேன்.

முதலில் தமிழர் என்பார் யாவுரென்பதைனச் சிறிது ஆராய்ந்து பார்த்தல்வேண்டும் தமிழ்மொழி பேசுவாரே தமிழரெனின் : தமிழ்மொழிச்சு உரியரல்லாத மகமதியருங் கிறித்துவரும் வெள்ளைக்காரரும் மகாராட்டிரரும், தெலுங்கா கன்னடர் மலையாளர் முதலியோரும், பேரூ பிறரும் இன்ஜான்று இந்நாட்டில் தமிழ்மொழி பேசக் காண்கின்றோ மாகவின், தமிழ் பேசுதல் ஒன்றீர கொண்டு அவுரெல்லாரையுந தமிழர் எனக் கூறுதல் பொருந்துமோ? உரைமின்கள்! அது பொருந்தாதாகவின், வேறு பொருத்த மான தக்க சான்றுகள்

கொண்டுதான் தமிழர் இன்னு ரென் நாம் ஆராய்ந்து துணிதல்வேண்டும்.

மக்கட்கூட்டுத்தாரைப் பல வசூப்பினராய்ப் பிரித் தறிதறகு மேனுட்டாசிரியர்கள் சில திட்டமான அடையாளங்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அவை: உடம் பின் உயரம், உடம்பின் நிறம், தலைமயிரின் வடிவம் நிறம், கண்களின் அமைப்பு நிறம், தலையின் அமைப்பு, மூக்கின் அமைப்பு முதலியனவாகும் இவ்வடையாளங்களிற் பெரும்பாலும் காணப்படும் ஒற்றுமை வேற்றுமை களைக்கொண்டும், அவ்வாற்றால் வெவ்வேறு குழுவினராகத் துணியப்பட்ட மக்கட் பகுப்பினர் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னேதாட்டுத்தமக்குள்ளே வழங்கி வந்த மொழிகளின் அமைப்பைக் கொண்டும் அவ்வாசிரியர்கள் நுனுக்கமாக ஆராய்ந்து பார்த்ததில். தமிழர்களும் அவர்களோடு இனமான திராவிட்மக்களும் பெரும்பாலும் குள்ளமான வடிவினரென்றும், கரிய நிறத்தினரென்று, தழைத்த கூந்தலும் அதில் ஒரோ வொருகாற சுருண்டமயிரும் வாய்ந்தவரென்றும், கரிய விழியினரென்றும்; நீண்ட மண்டையோட்டின ரென்றும், ஒரோவொருகால் அடியிறகுழுந்த அகனற மூக்கினரென்றும், என்றாலும் அதனால் தட்டையாகக் காணப்படாத முகத்தினரென்று திட்டமாய் அறியலாயினா இங்ஙனம் அறியப்பட்ட உறுப்படையாளங்கள் உடைய தமிழரும் அவா இனத்தவருமே இப்போது இலங்கை முதல் இமயம் வரையிற பரவியிருக்கும் மக்கட்கூட்டத் தாரிற் பெரும்பகுதியினராய்க் காணப்படுகின்றனரென்றிசீவி (Risley) என்னும் ஆசிரியர் முடித்துச்சொல்லி யிருக்கின்றனர் அவரைப் பினபற்றி ராப்சன் (Rapson) என்னும் ஆசிரியரும் பின்வருமாறு வரைகின்றனா:

“இந்தியமக்களின் பண்டைத் தொகுதியில் முதன் மையாய் இருந்தவர்கள் திராவிட வகுப்பினரே யாவர்; அவர், வழிநாட்களில் வந்து குடியேறிய ஆரியர், சித்தியர், மங்கோவியர் முதலான மறைறக் குழுவினருடன் கலப்புற்று மிகவும் வேறுபாடுற்றனர்.”

“இன்னும், ஆரியர்கள் வடமேற்கேயிருந்து வந்து குடியேறுகின்ற முதித் தம்முடன் கொண்டந்த ஜீரோப்பிய ஆரியமொழிகளை இத்தேயத்தில் நுழைத்தஞான்று, வட விந்தியானின் மேற்கே யுள்ள நாடுகளில் மெய்யாகவே வழங்கிவந்தவை திராவிடமொழிகளே யென்பதிற் சிறி தும் ஜீயமில்லை. வேதமொழியிலும், அதற்குப் பிற்பட்ட சமஸ்கிருத மொழியிலும், பிராகிருத மொழிகளிலும், இன்னும் முறபட்ட குடிமக்கள் மொழிகளிலும், அவற்றி னின்றுதொன்றி இஞ்ஞான்று வழங்கும் மொழிகளிலும் எல்லாந் தமிழ்மொழிக்கேயுரிய குறியீடுகள் புகுந்திருத் தல் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட டிருக்கின்றது.

“ஆகவே, இந்திய ஆரியர்கள் வருதற்கு முன்ன மே, திராவிடமொழிகளைப் பேசவாரே தென்னிந்திய வட இந்திய நாடுகளில் முதன்மையாக நிறைந்திருந்தனர் என்று கருதுதற்குச் சிறந்த சான்றுகள் இருக்கின்றன.”*

* “This was assumed by Risley to be ‘the original type of the population of India, now modified to a varying extent by the admixture of Aryan, Scythian and Mongoloid elements’

“At the same time there can be little doubt that Dravidian languages were actually flourishing in the western regions of Northern India at the period when languages of the Indo-European type were introduced by the Aryan invasions from the north-west. Dravidian characteristics have been traced alike in Vedic and Classical Sanscrit, in the Prakrits or early popular dialects, and in the modern Vernaculars derived from them.”

என்று ஆராய்ச்சிவல்ல ஆங்கில ஆசிரியர்கள் நடுநின்று கண்டுகூறும் மெய்யுறைகொண்டு, ஆரியர் இவ்விந்திய நாட்டின வடமேற்கேபுகுஞ்சு குடிபேறுதற்குமுன்னமே இவ்விந்தியநாடு முறைம் பரவியிருந்தவர்கள் தமிழ்மக களும் அவாக்கு இன்மான ஏனைத் திராவிடமக்களுமே ஆவரெனபதும், அவாகள் அஞ்சான்று பேசியமொழி தமிழுந தமிழுக்கு இன்மான ஏனைத் திராவிடமொழி களுமே ஆகுமென்பதுங் தெற்றென விளங்காங்கினறன

இனிப், பஞ்சாபிலுள்ள ‘அரப்பா’ ‘பொகினுசத ‘ரோ’ என்னும் இடங்களில் அழிந்துபட்ட நகாகளை அகழ்ந்து, அவற்றினின்றும் எடுத்த கல்லூருக்கள். பொன் வெள்ளி செம்புருக்கள், கட்டிடங்கள் முதலானவை களைக் கருத்தாக ஆராய்ந்துபார்த்த ‘ஸர்ஜான் மார்ஷல்’ (Sir John Marshall) என்னுந்துறைமகனார், இறறைக்கு ஜியாயிர ஆண்டுகளுக்கு முன்னமே, அதாவது ஆரியாகள் இவ்விந்திய நாட்டிற்குட்குடிபுகுமுன்னமே, நாகரி கத்தில் மிகச்சிறந்தாராய் விளங்கிய தமிழ்மக்களே அநநகரங்களில் வாழ்ந்தவாகள் என்னும் வரலாற்றினை எடுத்துக்காட்டி யிருக்கினறனார். அவையும் பிறவும் யாம் ஆவகிளத்திற் சைவசித்தாநத வரலாற்றினை விரித்தெழுதிய நூலில் தக்கசான்றுகளுடன் விளக்கிக்காட்டியிருக்கின்றேம். அவையெல்லாம் இங்கே எடுத்துச் சொல்வதற்கே நேரமில்லை

எனவே, ஆரியர் வருதற்கு முன்னமே, அதாவது ஜியாயிர ஆண்டுகளுக்கு மேலாகவே, இவ்விந்திய நா

“There in good ground, then, for supposing that, before the coming of the Indo-Aryans, speakers of the Dravidian languages predominated both in Northern and in Southern India.” Prof. E. J. Rapson, in Ancient India of the Cambridge History of India, pp. 41-44.

பெந்களும் பெருந்தொகையினராயப் பரவியிருந்தவர் நாகரிகத்திற் சிறந்த தமிழ்மரும் அவர்கொடு இனப்பட்ட எணைக்திராவிடருமே யாவரெனபதும் அவர் வழங்கிய மொழி தமிழும் தமிழ்மூர் டினமான எணைத் திராவிட மொழிகளுமே யாவிமனபதும் நன்கு பேறப்பட்டுள்ள முடிபுகளாதல் கண்டுசொள்ளல் வேண்டும்.

ஆரியர் இன்னுரென்பது

அங்குமை பண்டைநாள் விருந்த தமிழ்மக்கள் இன்னுரெனபது துணிப்பட்டாற்போல, வந்தே தறுங்குடிகளான ஆரியா இன்னுரென்பது துணியப்படிருக்கின்ற தொவெனின்; அதுவும் ஒருவாறு துணியப்பட்டீடு இருக்கின்றது இந்திய ஆரியர் என்பார் பெரும்பாலும் நீண்டுயாந்த யாககையினரென்றும். வெள்ளை நிறுத்தின ரென்றுங், கரிய அல்லது நீல விழியினரென்றும், முத்தின்மீல் மிகுந்த மயிரினரென்றும், தீண்டமண்டையினரென்றும். ஒடுங்கி யுயர்ந்திருந்தாலும் தனிப்பட்ட நீளாத மூச்சினரென்றும் மேனுட்டாசிரியாகள் ஆராய்ந்தறித்திருக்கின்றனர் இவ்வாரியமாந்தர், காசுமீரத்திலும், பஞ்சாபில் சிநதுநதி நெடுக அப்பாலா வரையிலுள்ள இடங்களிலும், இராசபுதனத்திலுமே காணப்படுகின்றனரென்றும். அவர் வழங்கிய ஆரியமொழி, பாரசிகம், இலத்தீன், கிரேக்கம் முதலான மேல்நாட்டு மொழிகளோடு இனமுடைய தென்றும் அவ்வாசிரியர்களே ஆராய்ந்து சொல்லியிருக்கின்றனர். ஆனாலும், தனிப்பட்ட ஆரியக்குழுவினால் இவர்தாமென்று உறுதிப்படுத்துகிற சொல்லுதற்கு இன்றியமையாத சான்றுகள் கிடைத்திலாமையின், இப்போதுள்ள இந்தியமக்களில் இவாதாம் ஆரியரென்று பிரித்துக்காட்டுதல் இயலவிலாலேயென்றும் மேனுட்டாசிரியர்களே உண்மையை ஒளிபா

மற் சொல்லிவிட்டனர். இவ்விநதிய நாட்டுக்குப் புறம் பே குளிர் மிகுந்த மணல்வளிகளிலும், அவற்றின் இடையிடையே அடர்ந்த புல்ளிலங்களிலும் ஆடுமாடு மேய்த்துக்கொண்டு மிடிப்பட்ட வாழ்க்கையினராய் அலைந்து திரிந்த ஆரியர் பெருந்தொகையினராய் இருத் தல் இயலாது; ஆகவே, அவரிலிருந்து பிரிந்து இவ்விநதியநாட்டின் வடக்கே போந்து குடியேறிய ஆரியர் மிகச் சிறுதொகையினராகவே அநாளில் இருந்தாரா கல் வேண்டும். ஆதலினாற்றூன், ஒரு பெருங்கடல்நீரில் ஓடிமறைந்த ஒரு சிற்றருளின்போலவும், பகலவன் ஒளி யில் மறைந்த ஒரு சிறு விளக்கொளிபோலவும் பெருந்தொகையினராய் இருந்து நாகரிக ஒளிமிக்கு நன்கூயிர் வாழ்ந்த தமிழ்மக்களிடையே, மிடிப்பட்டு ஒளியின்றி வந்து கலந்த ஆரியர், பெரும்பாலும் அவரின் வேறுயப்பிரித்துத் தனிப்படவைத்துக் காண்டற்கு இயலாமலே, மறைந்துபோயினர்.

தமிழரின் உருவ அமைப்பு

மேலுான், தமிழ்மக்கள் எல்லாருங் கரியங்கிறத்தினராயும், ஆரியரெல்லாரும் ஜோப்பியரைப்போல் வெளிய நிறத்தினராயும் எங்கும் நிறத்தால் வேறுபட்டேயிருந்தனராயின், அவரை அதுகொண்டு வேறுபிரித்துக் காண்டல் இயலும். மற்றுக், கால்டுவெல் ஆசிரியர் காட்டியபடி, தமிழ்மக்களிலேயே கறுப்பில் வெளிறிய நிறம் உடையவரும், சிவந்தங்கிறம் வாய்ந்தவரும், பொன்னிறம் மிகுந்தவரும், பழுப்புங்கிறம் பொருந்தியவருமாகப் பல வேறு நிறம் உடையவர் இடையிடையே காணப்படுகின்றனர். சென்னையைத் தலைநகராய்க் கொண்ட தொண்டைநாட்டிலும் மதுரையைத் தலைநகராய்க் கொண்ட பாண்டிநாட்டிலும் உள்ள தமிழர்கள் பொதுவாய்க்

கரிய சிறத்தினராகவே காணப்படுகின்றனர். ஆனாலும், பாண்டிநாட்டவர் உடம்பின் உயரத்தில், தொண்டை நாட்டவரைவிட நீண்டுகாணப்படுகின்றனர். நடுப்பட்ட சோழநாட்டிலுள்ளவர்களோ மிக நீண்டும் மிகக் குறுகி யும் இல்லாத நடுப்பட்ட உயரமுள்ள உடம்பினராய், வெளிறிய கறுப்புகிறமும் பழுப்புகிறமுன் சிவந்தகிறமும் பொன்னிறமும் வாய்ந்தவர்களாய் இருக்கின்றனர். மலையாளநாட்டிற் புலையர்களைத் தவிர மற்றை வசூப்பினர் அனைவருங் கரிய சிறத்தினர் அல்லர் அவர்களிற் சிவந்த சிறத்தினரும் பழுப்பு சிறத்தினரும் பொன்னிறத்தினரும் மிகுதியாயக காணப்படுகின்றனர். இங்ஙனமே தெலுங்கர் கண்ணடர் தோடர் முதலான மற்றைத்திராவிட மாந்தர்களும் பலவேறு சிறத்தினராய் இருக்கின்றனரே யல்லாமல், அவரெல்லாரும் முற்றுங் கறுப்புகிற மேவாய்ந்தவர்கள். தமிழ்மக்களிற் பண்டைவசூப்பினராகிய பறையர் பள்ளர் முதலியோர் பகல்முழுதும் வெயிலிலும் வேனலிலும் நின்று பயிர்ததொழிலிலைச் செய்து வருதலாற் கரிய சிறத்தினராய் இருக்கின்றனரே யல்லாமல், உடம்பின் அமைப்புவகையில் அவர்கட்கும் மற்றை வருப்பினரான தமிழர்கடகும் ஏதொரு வேறுபாடுகை காணப்படவில்லை அங்ஙனமே, தமிழா மலையாளர் தெலுங்கர் கண்ணடர் தோடர் முதலான திராவிடமாந தரிலும் சிறவேறுபாடு சிறிது சிறிதே காணப்படினும், உருவவழைப்பில் வேறுபாடு சிறிதுங்காணப்படவில்லை பறையரிலேயே உழுதொழிலின்றி. வேறு தொழில்களை கிழவிலிருந்து செய்வாருங், கலவிகறறு உயாநத் திலைகளில் இருப்பாருஞ் சிவந்த சிறத்தினராய் அழகிய தோற்றும் வாய்ந்து ஏனை உயாவகுப்பினரோடு ஒத்த வடிவினராயே திகழாங்கின்றனர்.

திராவிடஆரியர்

ஆதலால், உடமபின் நிறத்தைவிட உருவவுமைப்பு. களிற் புலப்படக்காணும் வேறுபாடுகொண்டு மக்களின் பல வேறு பிரிவுகளைத் தோங்கறிதலே பொருத்தமாகு மென்று தெரிதல் வேண்டும். காப்பிரிகளையும் அராபியரையும் மங்கோலியரையுள் சீனாகளையுங் கண்டவுடனேபே அவர் தமில் வேறுபட்ட அமைப்புடையராதலைத் தெற்றென அந்யாதார் யார்? அதுபோல இப்போதுள்ள நம் இந்துமச்களில் இவர் ஆரியர், இவர்தமிழர் என்று புலப்படப்பிரித்துக் காண்டல்கிறதேனும் இயலுமோ? இயலாதே. என்றாலும் சித்தியருந் திராவிடருங் கலந்த கலப்பிற் ரேண்றிய மக்களையும், மங்கோலியருங் திராவிடருங் கலந்த கலப்பிற் ரேண்றிய மக்களையும் பிரித்துக்காண்டல் இன்னாற்று எனிதாய் இருத்தலேபோல வே. திராவிடரும் ஆரியருங் கலந்த கலப்பிற் பிறந்த மக்களையும் பிரித்தற்கூல் இயல்வதாகவே யிருக்கின்றது. இங்கானமாக ஆரியதிராவிடக் கலவையிற் ரேண்றிய மக்களைபே ஆரியராகக் கருதி, அவர் உறையும் இடம்: சரசவதி யாறு மணல்வெள்யிற் சுவறி மறைந்துபோன இடமான ‘விநசநா’ என்னும் ஊரிலிருந்து ‘அலகபாத்து’ அல்லது பிரயாகை வரையிலுள்ள மதயதீச்சமே’ ஆகு மென்று மனுமிருதி (2, 21) கூறுவதாயிற்று. இங்கானம் ஆரிபதிராவிடக் கலவையிற் பிறந்த மக்களைத்தவிர் வேறு தனிப்பட்ட ஆரியர் என்பார் முது குறித்த மதத்தியதீச்சத்தில் இல்லைபாகவும். அததீச்சத்திலிருந்த திராவிட ஆரியரைபே ஆரியமகளாகவும், அவா உறைந்த இடத்தையே மதத்தியதீச்ச மாகவுங் கொண்டு கூறிய மது, தனிப்பட்ட ஆரியமாந்தர் உறைந்த காசமீரத்தையும் அதன்கண் உறைந்த ஆரியரையும் ஒப்புக்கொண்டு கூறுமை

யினை உற்றுகோக்குங்கால், அவர்காலத்தில் அங்கிருந்த ஆரியர், குதிரை எருமை ஆடு மாடு முதலான விலங்குகளை ஏராளமாய்க்கொன்று அவற்றின் இறைச்சியைத் தினறுவந்ததும் அல்லாமல், ஆற்றிவுவாய்ந்த மக்களையுங் கொலைசெய்து அவர்களின் ஊனையும் விழுங்கிவந்தமையும், அதுமட்டுமோ, சோயப்பூண்டை நசக்கிப்பிழிந்த கள்ளையுங் குடங்குடமாய்க்குடித்து, வரைதுறையினரிமகளிறைப்புணர்ந்துகு சூதாடியுங் களியாட்டிற் காலங்கழித்து வந்தமையுங் கண்டு, நாகரிக ஒழுக்கஞ் சிறிதும் இல்லா அத தனி ஆரியரையும் அவர் உறைந்த காச்சீர தேயததையும் மநு ஒப்புக்கொண்டுகூற உள்ளம ஒருப்படாமலே விட்டுவிட்டனர் எனபது புலனுகாநிறகினரது. வடமேற்கிலிருந்து வந்து இவ்விந்திய நாட்டுள்ளுழைந்த ஆரியர் கொலை புலை கட்குடி வெறியாட்டு முதலிய இழிதொழில்களில் மிகக்வராய் இருந்தமை, அவர் அஞ்சூன்று இந்திரன் வருணன் முதலான தந்தெய்வங்கண்மேற் பாடிய இருக்குவேதப பாட்டுகளால் நன்கறியக கிடக்கின்றது. இவற்றின் விரிவெல்லாம் எமது “மாணிக்கவாசகர் வரலாறு காலமும்” என்னும் நூலிற் றக்க சான்றுகளுடன் காட்டப்பட்டிருக்கின்றன.

மநு ஒரு திராவிட மனனன்

மநு எனபவன் நாகரிக ஒழுக்கத்திற் சிறந்த ஒரு திராவிட மன்னன் என்றும், இம்மாநிலத்தைக் கடல்நீர் கவரத் துவங்கிய காலத்தில் அமமன்னன் மலையநாட்டில் ஒடிய கிருதமாலை ஆற்றங்கரையிற் றவஞ்செய்து கொண்டிருக்க ஒரு மீனவடிவிற் ரேனநிய திருமால் அவளை அவ்வெள்ளத்திற்குத் தபடுவித்தன ரென்றும், அவ்வெள்ளம் வடிந்தபின் அம்மன்னன் பலமுகமாய்ச் சிதாங்

தோடிப்போன குடிமக்களையெல்லாம் ஒருங்குசேர்த்து, அவரை மீண்டும் நாடுநகரங்களில் நிலைநிறுத்தி அவர் ஒழுகவேண்டிய வாழ்க்கை முறைகளைக் கற்பித்தன என்றும், அங்கனம் அவன் கறபித்த அறநூலே ‘மநு மிருதி’எனப் பெயர்பெறலாயிற்றென்றும் ‘பாகவதம்,’ ‘மற்சபுராணம்,’ ‘அக்கினி புராணம்’ முதலான நூல்கள் நுவலாநிறகின்றன.*

இவ்வரலாற்றின் நனிததறியுங்காறு, காசமீரத்திற் ரங்கிய ஆரியர் நாகரிகவொழுக்கஞ் சிறிதும் இலராக வே, அவரைத் திருத்துதல் ஒருவாற்றனும் இயலாமை கண்டு அவரை அறவே விட்டெடாழித்து, இன்னுங் கிழக கே கங்கையாறு பாயும் நடுநாடுவரையிற் போந்து வழி நெடுக நாகரிகவாழ்க்கையில் உயிர்வாழ்ந்த தமிழருடன் கலந்து, தமிழருடைய பழக்கவழக்கங்களிற் பழகிக, கொலை புலை கட்குடி சூது வெறியாடடுகளைப் பையப் பைய விடடுச சோதிருந்தி வந்த திராவிடஆரியருடைய வாழ்க்கைமுறைகளையேபின்னுஞ்சோதிருத்தி அவர்க்கு அறிவு தெருட்டும்பொருட்டே மநுவென்னுங் தமிழ் மன்னன மதத்தேசத்தில் அல்லது நடுநாட்டில் உறைநத திராவிட ஆரியரை நோக்கியே மநுமிருதி என்னும் அறநூலை வகுப்பானுயினனை அராய்ந்து உணர்தல் சேவண்டும்.

திராவிட ஆரிய வகுப்பு

ஆகவே, காசமீரதேயத்தினகண் வந்து குடியேறிய ஒரு சிறு தொகுதியினரான ஆரியரைத்தவிர, வேறு தனிப்பட்ட ஆரியர் இவ்விந்தியதேயத்தில் இலரென் பதும, காசமீரம் இராசபுதனம் முதலான சில இடங்

* See Ragozin's Vedic India pp 341-346.

களிற் றங்கிய ஆரியரைத்தவிர இமயமலைக்கும் விநதிய மலைக்கும் இடையேயுள்ள நாட்டிற சூடிபுகுந்த ஆரியர் அனைவரும், அவர்க்கு முன்னமே அங்கெல்லாம் நாகரி கத்திற சிறநதாராய் வயங்கிய திராவிடமக்களிற் கலந்து திராவிடஆரிய ராயினரென்பதும், இங்னனாங் திராவிட ஆரியக்கலவையிற் ரேண்றிய மக்கள் ஆரியருடைய தீய பழக்கவழக்கங்களைப் பெரும்பாலும் கைவிட்டுத் தமிழ் ருடைய அருளொழுகக முறைகளைச் சிறிது சிறிதாக கைக்கொண்டு ஒழுகத்துவங்கினமையின், தவவெளாழுக் கத்தின் மேம்பட்ட தமிழ்மன்னாகிய மதுவென்பான், அவரைப் பாாப்பனர், அரசர், வணிகர், தொழிலாளர் என நான்கு வகுப்பினராகப் பிரித்து, அவரவர்க்குரிய ஒழுகலாறுகளை முறைசெய்து நூல் இயற்றலாயினான் என்பதும் மனத்திறபதித்தல் வேண்டும். இந்நால்வகைச் சாதி வகுப்பு, திராவிட ஆரியர்க்காக வகுக்கப் பட்டதே யன்றி, அது தமிழ்மக்கட்கும் உரியதாக வகுக்கப் பட்டது அன்று ஏனென்றால், ஆரியர் இங்கு வருதற்கு முன்னமே, அந்தணரும், அரசரும், வேளாளரும் பதினெண்டொழிலாளரும் பண்டைத் தமிழ்மக்களுள் இருந்தமை, இப்போதிருப்பவற்றுள் மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்தின் புறத்திணையியலிற் போந்த,

“அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகைமரபின அரசர் பக்கமும்

இருமூன்று மரபின் ஏனேர் பக்கமும்”

என்னுஞ் சூத்திரத்தாலும், அங்கனங்கூறப்பட்ட அந்தணர் முதலாயினார்க் குரிய உரிமைகளைக் கிளங்கெடுத்து வரைக்கும்,

“நூலே கரகம் முக்கோல் மஜையே

ஆயுங்காலை அந்தணர்க்குரிய”

என்ற ரூடுக்கத்தனவாக வருடம் மரபியற் சூத்திரங்களாலும் நன்குணரக்கிடக்கின்றது.

ஆரியருட் சாதிவகுப்பு இல்லை

இவ்விநதியாட்டுள் வந்து குடியேறுதற்கு முன் னமே மேற்கிளாந்த நால்வேறுவகைச் சாதிப்பகுப்பு ஆரியர்க்குள் இருந்ததாயின், அஃது இருக்குவேத முதலான பது மண்டிலங்களில் அவராறபாடப்பட்ட பதிகங்களிற காணப்படுதல் வேண்டுமே; ஆனால், அவைகளில் அது சிறிதுமே காணப்படவில்லை; அங்கே காணப்படுவதெல்லாம் ஆரியராகிய தமக்கும் ஆரியரல்லாத தஸ்யுக்களுக்கும் இபற்கையாய் உள்ள நிறவேறுபாட்டால் உண்டான வேற்றுமையினைக் காழ்ப்புஏற மனததிற்பதித்து, ஆரியராகிய தம்மைக்காதது, ஆரியரல்லாத தஸ்யுக்களை அழித்துவிடவேண்டுமென அவா தநதெய்வமாகிய இந்திரனை வேண்டும் வேண்டுகோள் உரைகளேயாம்.

இனி, ஆரியர் கொணாந்த பாட்டுகளுடன், அவர்களைத் திருத்தும்பொருட்டுத் தமிழா தாம் வணங்கிய உருத்திரர்மேலும், உருத்திரர்க்கு இருப்பிடமான தீக்கடவுண்மேலும் பகலவன்மேலுந தாம் பாடிய பாட்டுகளையும் ஒன்றுசோதது இருக்குவேத ஒன்பதுமண்டிலங்களாக வசூத்துவைத்தபின், நெடுங்காலஞ்செனறு இருக்குவேதப பத்தாம்மண்டிலமாகிய இறுதிப்பகுதி திரட்சிசோக்கப்பட்டது என ஆராய்ச்சிவல்ல ஆசிரியா அனைவரும் ஒத்து ஒருமுகமாய் உரைக்கின்றனர். இங்ஙனம் நெடுங்காலத்திற்குப்பின சோக்கப்பட்டதாகிய இருக்குவேதப் பத்தாம்மண்டிலத்தின் தொண்ணுஞ்சும் பதிகத்தின் பண்ணிரண்டாஞ்செய்யுளில் மட்டுமே,

“பிராமணர் விராட்புருடனுக்கு வாய்ஆவா; அவனுடைய இரண்டு தோள்களிலிருந்தும் இராஜநயா உண்

டாக்கப்பட்டனர்; அவன் தொடைகள் வைசியர் ஆயின்; அவனுடைய அடிகளிலிருந்து சூத்திரர் தோற்றுவிக்கப்பட்டனர்”

என்று நால்வகைச் சாதிவகுப்பு நவிலப்பட்டிருக்கின்றது. ஆகவே, ஆரியர் வருதறகுமுன்னமேதமிழாக்குள் தொழில் வேற்றுமைபற்றி இயறகையாயிருந்த அந்தனர், அரசர், வணிகர், பதினெண்டொழிலாளர் என நூம் மக்கட் பாகுபாடே, மநுவினுலோ அல்லதவன் வழிவந்த வேறெறவராலோ நாறசாதியாக மாற்றப்பட்டு, இருக்குவேதப் பதகாம் மண்டிலத்தினகண் நுழைக்கப்படலானமை தெற்றெனப் புலனுகின்றது. இனி, இருக்குவேதப் புருடகுத்தத்தில், தொழிலான் மட்டு மன்றிப் பிறப்பினுமை பார்ப்பனர்க்கு ஏனையெல்லாச் சாதியாரினும் பாக்க மிகக்கோர் உயர்வு சொல்லப்பட்டிருத்தலே உறவு நோக்குங்கால், அப் பதிகத்தைப் படைத்து அதனுள் நுழைத்தவர் ஒரு திராவிட ஆரியப் பார்ப்பனரே யாவரென்பது துணியப் படுகின்றது. ஏனென்றால், இன்னான்றும் ஆரியப் பழக்க வழக்கங்கள் மிகுந்துள்ள வடநாட்டில் உறையும் பார்ப்பனர்கள் ஊன் உணவு கொள்பவராய் இருத்தலின், அவர் தம் மினத்தவர் அல்லாத மற்றை வகுப்பினரை இழிவு படுத்தக் காணேம். அவர் ஒரே கூடத்திற் ரம்மவர் அல்லாத மற்றை இனத்தவர் காண இருந்து அவர் காண உணவு கொள்ளுதலையும் யாம் வடநாடு சென்ற ஞான்று நேரே கண்டிருக்கின்றேம். மற்றுத் திராவிட ஆரியக் கல்ப்பிற் ஞேன்றிய பார்ப்பனரோ, ஏனை வகுப்பினர் அனைவரையும் ‘அடிமைகள்’ ‘வைப்பாட்டி மக்கள்’ எனப் பொருள் படுஞ் “சூத்திரர்” என்னும் இழிசொல்லால் மிக இழித்துப் பேசி, அவரைத் தொடுதலும்

ஆகாது, தாம் உணவருந்துங்கால் அவர் தம்மைக் கான்டலும் ஆகாது என ஒரு பெருங் கட்டுப்பாடு வகுத்துக் கொண்டு தாமே இம்மாங்கிலத் தேவர்கள் எனத் தம்மைத் தாமே உயர்த்துச் சொல்லித் தமக்குப் பிறப்பினேலேயே பெரும் பெருமை தேடுபவரா யிருக்கின்றனர். இததன் மையினரான இத் தென்னுட்டுப் பார்ப்பனரன்றி வேறு எவர்தாங் தாம் இறைவனது முகத்தினின்றும் பிறநதவர் என்று சிறிதும் அச்சமின்றி அததனை நெஞ்சமுத்தத்துடன் கூறத்துணிவர்? அதனை யெண்ணிப் பார்க்குங் கால் தென்னுட்டுப் பார்ப்பனர் எவ்வோ அப் புருட்குக் தப் பதிகத்தைப்படைத்து இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தில் நுழைத்துவிட்டா ரென்பது தின்னணமாய்ப் பெறப்படுகின்றது.

திராவிட ஆரியரில் நாற்சாதி

இன்னும், நடுநாட்டி விருந்த திராவிடதூரியர், இந்தியாவின் வடமேற்கே யிருந்த ஆரியரை இழித்துப் பேசி வந்தமையும், ஆரியர்க்குள் இல்லாத பார்ப்பனச் சாதி நடுநாட்டிலிருந்த இத் திராவிடதூரியர்க்குள் மட்டு மேதோன்றி வளர்ந்தமையும் வடமொழி வல்ல ஆசிரியர் மாக்டானல் என்பவரால் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.* எனவே, திராவிட ஆரியக்கலப்பிற புதி யராய்த் தோன்றிய பார்ப்பனரே தமக்குப் பிறப்பினேலேயே எவர்க்கும் இல்லா ஓர் உயாவு தேடிக் கொள்ளுதற் பொருட்டும், அவ்வுயர்வு தாம் இறைவனது முகத்தி னின்று தோன்றினமையால் உண்டாயதெனக் கட்டிச் சொன்னுலன்றித் தமிழ்ப் பொதுமககள் அதனை ஒப்புக் கொள்ளாரெனக் கண்டு அவரை அவ்வாற்றுல்வமாற்றித்

* A. A. Macdonell in his History of Sanscrit Literature, p. 160.

தமதுயர்வினை நாட்டுதற பொருட்டுமே அப்புருட சூத தப் பதிகத்தை இயமறி அதன்கண் நுழைததாராகல் வேண்டுமென்பது சிறிது ஆராய்ந்து பார்க்க வல்லார்க்கும் நன்கு விளங்கானிற்கும். அது விளங்கானிற்கவே, வடக்கே நடுநாட்டி விருந்து உண்டான பார்ப்பனர் திராவிட ஆரியக்கலப்பிற் ரேண்றிய இருபிறப்பாளரேயன் றித் தனிப்பட்ட ஆரியர் அல்லரென்பதாலும், அது பற்றியே அவர் தனிப்பட்ட ஆரியரை நாகரிகம் இல்லா “மிலெச்சர்” என இகழ்வாராயின ரென்பதாலும் தாமே போதரும் (மது, உ, உங)

இனி, வடக்கே கங்கை யாற்றை யடுத்த நடுநாட்டி விருந்த பார்ப்பனரே ஆரியர் அல்லாதபோது, விநிதிய மலைக்குத் தெற்கேயுள்ள நாடுகளிலும், இததென்றமிழ் நாட்டிலும் உள்ள பார்ப்பனர்கள் தம்மை ஆரியரென உயாததுப் பேசிக் கொள்வதும், தம்மவரல்லாத தமிழர் அனைவரையுஞ் ‘சூத்திரர்’ என்னும் இழிமொழியால் இழித்துப் பேசி வருவதும் அறிவுடையோர் செயலாகு மோ சொல்லுங்கள். ஆரியர் இததென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்து கிலைபெற்றனர் என்பதற்கு ஏதொரு சான்றும் இல்லாமையில்லை; வட ஆரிய மன்னர் சிலர் தமிழ் மன்னரை இகழ்ந்தமைகேட்டுச் சேரன் செங்குட்டுவன அவர்மேற படையெடுத்துச் சென்று அவரை வென்று மீண்டமையுஞ், சோழன் கரிகாரிபெருவளத்தான் வட நாட்டின்மேற சென்று அங்குள்ள அரசரை யெல்லாம் வென்று இமயமலைமேற நன்று புலிக்கொடியை நாட்டி வந்தமையுஞ் சிலப்பதிகாரத்தால் அறியக் கிடத்தலா அந, தென்னடு புகுதறகுத் துணிந்து வந்த ஆரியப்படை யினைப் பாண்டியன நெடுஞ் செழியன் என்பான் வென்று துரத்தினமை பற்றியே அவன் ஆரியப் படை கடந்த

பாண்டியன் நெடுஞ் செழியன் எனச் சிறப்புப் பெயர் பெற்றமை புறநானூற்றினல் அறியப்படுதலாலும், வின் திய மலைக்குத் தெற்கே போந்து கலிங்கம் வரையில் வென்ற அசோக அரசன் தமிழ் மூவேந்தரையும் வெல்ல இயலாமல் திரும்பிப் போய்த தான் வெட்டுவித்த கல் வெட்டு ஒன்றில் அந்தமிழ் மூவேந்தரையுங் தந தோழர் கள் எனக் குறித்தமை அதனால் விளங்குதலாலும் வட ஆரியராதல் வடநாட்டு மனனராதல் கி. பி முதல் நூற் றண்டு வரையிற பெருங் தொகையினராய்த் தமிழ் நாட்டுற் போந்து நிலைபெறுதற்கு இடம்பெற்றில் ரென்பது தேற்றமேயாம்.

அங்கனமாயின, கி. பி. முதல் நூற்றண்டிற்குப் பின் ஆரியர் தமிழ்நாடு புகுந்து நிலைபெற்றுரெனக் கூறுதல் ஆகாதோவனின்; ஆகாது. தனிப்பட்ட ஆரியர் காசமீரத்திலும், அதனையுடுத்த சிலநாடுகளிலும் மனறிப் பிற இடங்களுக்குப் பெருந் தொகையினராய்ப் போந்திலாமையினாலும், போந்த சிறு தொகையினருங் திராவிட மக்களுடன் கலந்து திராவிட ஆரியராகித் திராவிட நாகரிகத்தைப் பின்பற்றிச் சிறிது நாகரிகம் பெற்று வடமேற்கில் நாகரிகம் இலராய் உயிர் வாழ்ந்த ஆரியரை மிலேச்சரென இகழ்ந்து கழித்தமையினாலும் அங்கனங் கழித்து ஒதுக்கப்பட்ட மிலேச்ச ஆரியர் தாம் இருந்த வடமேற்குப் பகுதிகளை விட்டுத் தென் னுட்டிற்கு வர இயலாதவராயினரென்க.

தென்னுடு போந்த திராவிட ஆரியர்

என்றாலும், நடுநாட்டில் திராவிடருடன் கலந்து தோன்றிய திராவிட ஆரியரில் ஒரு சிறு கூட்டத்தாரே மெல்ல மெல்லத் தென்னுடு போந்தவராவர். எங்கனமெனிற் கூறுதும். அத்திராவிட ஆரியர் தம்மைப் பார்ப்பன

ரென உயர்த்துட்ப பேசிக் கொண்டு, அவ்வயர்வுக்கு ஒரு பெருந்துணையாகத திராவிடப் பொதுமக்களுக்குத்தெரி யாத ஆரியமொழியைத் தேவர்களாகிய தமக்குரிய தேவ மொழியாகப் பயின்று, அம்மொழியில் திராவிட முனி வரால் தொகுத்து வைக்கப்பட்ட இருக்கு எசர் சாமம் அதாவம் முதலான வேதங்களை ஓதியும், பழையமிலேசச் ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை கட்குடியொடு கூடிய வெறியாட்டு வேள்விகளைத் தாம் திராவிட மன னர்பாற் கரவாய்ப் பெற்ற பெரும் பொருள் கொண்டு ஆயிரக் கணக்காக வேட்டும் வடக்கேயுள்ள நடுநாடு களில் அருளொழுக்கத்திற்கு மாறுன கொடுஞ் செயல் களைப் பரவச் செய்து வந்தனர். அதுகண்டு மனங்குழழுந்த தனித்தமிழ் முனிவர்களான கபிலரும் பதஞசலியும் முறையே சாக்கியமும் யேரிகமும் இயற்றி அருளும் அன புமே இறைவன் குணங்கள், அருளும் அனபும் உடையாரே இறைவன் றிருவருளைப் பெறுவர், உயிர்க்கொலை யுங் கட்குடியும் மக்களை இம்மை மறுமையிலும் நிரயத் திற் செலுத்திப் பிறவி வட்டத்திலும் ஓயாமல் வைத்துச் சுழற்றி வருத்துந தீவினைகளாமென அறிவுரைக்குறி எங கும் அறிவொளியினைப் பரவச் செய்வாராயினர். அவா காட்டிய அறிவு விளக்கத்தைக் கைப்பற்றிய அஜாதசத துரு, ஜனகன், பிரவாகனஜைவலி, அசுவபதி கைகேயன முதலான பழையதமிழ்தலவேந்தர்கள் அப் பார்ப்பன ரின் அறியாமையினை அவர்களே ஒப்புக் கொள்ளுமாறு நன்கெடுத்துக் காட்டிப், பின்னா அவரது வேண்டுகோ ஞக்கு இரங்கி அவர்க்குமெய்யறிவு தெருட்டினா. அவர் அங்ஙனம் அவர்க்கு மெய்யறிவு தெருட்டிய அறிவுசை களே சை, கேந, கட, பிரசின, முண்டக, மாண்டேய, சாங் தோக்ய, பிருக்தாரணியக, தைத்திரீய, சுவேதாசுவதரம்

முதலான உபநிடதங்களாக இயற்றப்பட்டன. இவ் வரலாறுகளைல்லாம் அவ் வுபநிடதங்களிலேயே சொல்லப் பட்டிருக்கின்றன. அதன்பிற சைவசமயத்திற் பிறந்து பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாகிய சிவபிரா ணையே அருளொழுக்கத்தில் நின்று வழிபட்டு வந்த தாய் தந்தையர்க்கு அருமைப் புதல்வராய்த் தோன்றி, முதன் முதல் அத் தாய் தந்தையராற் சிவபிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்று ஏற்பிக்கப் பட்டவராகப் பழைய கல் வெட்டு ஒன்றிற குறித்துச் சொல்லப்படுக் கொதம புத்தா என்பார் தமது அரச வாழ்வினையுடனுறந்து, ஆருயிர் கட்கு அருளுரை பகரும் அருள் வாழ்வினையே மேற கொண்டு, திராவிடதூரியப் பார்ப்பனர் வேட்டுவந்த உயிர்க்கொலை வேள்விகள் நடைபெற வொட்டாமற நடைசெய்து, எங்கும் அருளொழுக்க வொளியினையே விரைந்து பரவசெய்தனா அதனால், அப் பார்ப்பனக் குழுவினர் வடநாட்டில் அங்குள்ள மக்களை ஏய்த்துப் பிழைக்கும் வழி அடைப்பட்டு, மெல்ல மெல்லத் தென் ஞாடி நோக்கி வரத்துவங்கினார். கொதமபுத்தராற் பரவிய அருட்பெருங் கொள்கை அவர் பெயராற் புத்த சமயம் எனப் பெயர்பெற லாயிற்று புதர்க்குப் பின் அவ்வருட் பெருங் கொள்கையை இவ்விநதியநாட்டிலும் இதற்குப் புறம்பேயுள்ள நாடுகளிலும் பரவச செய்த அருளாளன அசோக வேந்தனே யாவன்; இவ் வேந்தனுஞ் சிவபிரா ணையே வழிபட்டவன் என்பது வின்சண்டஸ்மித் என்னும் வரலாற்று நூலாசிரியர் கூறுதலாற் பெறப்படுதலா னும் இவனும் பண்டைத் தமிழர்க்குரிய அருட்பெருங் கொள்கையினையே வட நாடுகளிலும் பிற நாடுகளிலும் பெரிதும் பரவச செய்தான் என்க * இவ்வேந்தன் காலத

* See Vincent Smith's The Early History of India, p. 176.

தேன்னாடு போந்த திராவிடஆரியா் கக

தே தான், வடக்கே நடுநாட்டி விருந்த பார்ப்பனர் தொகுதி தொகுதியாய்த் தென்னாடு புகுந்து சூடியேறின ரென்பது அறியப்படும். இங்னனங் சூடியேறிய பார்ப்ப னருந் திராவிடஆரியக் கலப்பிற் பிறந்தவரேயன்றி, இவருந் தனிப்பட்ட ஆரியர் அல்லரென்று துணிந்துகொள்க.

இங்னனமாக அசோக வேந்தன் காலத்தில் விநதிய மலைக்குத் தெற்கே வந்த திராவிடஆரியப் பார்ப்பனரே, நெடுக மராட்டிய தேயக்திலும் ஆந்திர கன்னட மலையாள தேயங்களிலும் இத்தென்றமிழ் நாட்டிலுங் சூடியேறி, ஆங்காங்குள்ள திராவிடரிற் கீழ்வகுப்பாருடன் கலந்து, பல்வேறு வகைப் பிரிவினையுடைய பார்ப்பனர் ஆயினா. வடக்கிருந்து வந்த பார்ப்பனர் பல்வகைப் பறவைகள் மீன்கள் விலங்குகளின் இறைச்சியுடன், மாட்டின் இறைச்சியுந தின்றுவந்தன ரென்பது இருக்கு முதலான வேதங்களாலும், அவற்றின் பிராமணங்களாலும், மநு முதலான மிருதி நூல்களாலும் தெற்றென விளங்குதலானும், இன்றைக்கும் வங்காளத்திலுள்ள பார்ப்பனர் ஊனுணவு கொள்வதை எவரும் நேரே சென்று காணலா மாகலானும், இத தமிழ்நாட்டிற் சூடியேறித் தமிழிற சிறந்த புலவராய் வயங்கிய பார்ப்பனருங்கூட ஊனுணவை விலக்காமல் அதனை உட்கொண்டு வந்தமை கபிலர் பாடிய “கடுங் கண்ணகொல்களிற்றால்” என்னும் புறநா னாற்றுச் செய்யுளால் நன்கறியக் கிடத்தலானும், இத் தமிழ் நாடு புகுந்த பார்ப்பனர், பண்டுதொட்டே ஊன மறுத்த சைவ அருளொழுக்கத்தினரான உயர் சூடி வேள்ளாருடன் கலக்க இடம் பெறுமல், தம்போல் ஊன உணவு கொள்வாரான ஏனை இழிகுடித் தமிழருடன் மட்டுமே கலக்க இடம் பெற்றுத், தாங் தாங் கலந்த தமிழ்க் குடி மக்களின் ஏற்றத் தாழ்வுக்குத் தக்கவாறு தாழுங் தம்

முள் ஏற்றத்தாழ்வு பல உடைய பல்வகைப் பார்ப்பனர் ஆயினர். இன்றைக்கும் மலையாளத்தில் நம்சூரிப், பார்ப் பனரும் பிறரும் மலையாள மகளிரைக் கூடி வாழ்தல் எவ்வரும் அறிந்ததோர் உண்மையன்றே?

இன்னும், வடக்கிருந்து வந்த பார்ப்பனரைப் பார்த்து, அவர்போல் ஆரிய மொழியைக் கறறு, அதனையே கடவுள் வழிபாட்டிற்கும் மணசசடங்கு பின்சசடங்குகட்கும் பயன்படுத்தி, அவர் போல் தாழும் பூனைல் பூண்டுங், கீழாடை மேலாடை யுடுத்தும், உச்சிக் குடுமிவைத்தும் பார்ப்பனராய் விட்ட தமிழ் மக்களும் பலர்; இன்னும் பார்ப்பனராகி வருந தமிழரும் மிகப் பலர். இராமாநுசர் காலத்திலிருந்து வைணவப் பார்ப்பனராகி வருந தமிழருக்குங் கணக்குண்டோ? “அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையுஞ் சொத்தை” யான்துப் போற், பார்ப்பன வகுப்பைப் பண்டிருந்து ஆரர்யந்து பார்த்தால், அதில் ஒருவகுப்பினரன்றிப் பலவேறு வகுப்பினர் கலப்பும் ஊடுருவி யிருத்தலை எளிதில் அறிந்து கொள்ளலாம். இஞ் ஞான்றைப் பார்ப்பனர் அனைவரும் ஆரியமொழியைத் தமக்கே உரிய மொழியாகப் பயின்று, அவ்வாறால் தம்மைத் திராவிட மக்களி னின்றும் வேறு பிரித்துக் கொண்டு தம்மை “ஆரியர்” என வழங்கிக் கொண்டாலும், அவருடம்பினுள்ளோடு வது பெரும்பாலுங் திராவிட இரத்தமேயன்றிப் பிற தில்லை. ஆகவே, இவ்விநதிய நாட்டின் வடமேற்கு மூலை ஷ்யத் தவிர, மற்றை அதன் நான்கெல்லைக்குட் பண்டைக் காலம் முதல் இன்றுகாறும் பரவி நிறைநிருப்ப வர் தமிழரும் அவர் இனத்தவரான திராவிட மக்களு மேயன்றி வேறு பிறர் பெரும்பாலும் இலர் என்பது ‘தேற்றமேயாம் என்க.

மதம் இன்னதென்பது

இங்ஙனமாக இமயமழற குமரிவரையிற் பண்டும் இன்றும் பரவியிருப்பவர் பெரும்பாலும் தமிழரும் அவரினத்தைச் சேர்ந்த திராவிடருமே யென்பது பெறப்படுதலால், இனி அம்மக்களின் மதம் பண்டும் இன்றும் எத்தன்மையதாய் இருந்தது இருக்கின்றது, இனி எதிர்காலத்தே அஃதெவ்வாறு இருக்குவீமன்பது ஆராயற் பாற்று. அவ்வியல்புகளை ஆராயும் முன் ‘மதம்’ என்னுஞ்சொற் பொருளும் அதன் வழக்கும் ஆராய்ந்து காண்பது இன்றியமையாததாய் இருக்கின்றது.

கி.பி இரண்டாம் நூற்றுண்டுக்குப் பிற்பட்டநூல் களில் மட்டுமே ‘மதம்’ என்னுஞ்சொற், கடவுளைப்பற்றி யாதல் உயிரைப் பற்றியாதல் உலகத்தைப் பற்றியாதல் ஒழுக்கத்தைப் பற்றியாதல் மக்கட் குழுவினர் கொண்ட கொள்கைக்குப் பெயாய்த் தமிழ் நூல்களில் வழங்குப் பட்டு வருகின்றது. கி.பி. மூன்றும் நூற்றுண்டுக்கு அதாவது இறைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முற் பட்ட நூல்களில் ‘மதம்’ என்னுஞ்சொற் கொள்கை யென்னும் பொருளில் வருதலைக் காண்கிலேம். புறநானூறு, பரிபாடல், பத்துப் பாட்டு முதலான பழைய இலக்கியங்களில் மதமன்னுஞ்சொல்வலிமை செருக்கு அறியாமை அழகு முதலான பொருள்களில் வருகிறதேயன்றிக் கொள்கை யென்னும் பொருளில் வரவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றுண்டில் இயற்றப்பட்டதான் மணிமேகலையிலும் கூடச் ‘சமயம்’ என்னுஞ்சொல்வங் திருக்கின்றதேயன்றி, அதற்கு ஈடான் ‘மதம்’ என்னுஞ்சொல் வரவில்லை. கி.பி. மூன்றும் நூற்றுண்டின் முற் பாதியிற் ரேன்றிய மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த திருவாசக காலத்திலிருந்துதான் மதம் என்

னுஞ்சொற் கொள்கை யென்னும் பொருளில் இன்றுகாறும் வழங்கி வருகின்றது. இடைப்பட்ட காலத்தெழுந்த ‘நன்னால்’ முதலான இலக்கண நூல்களும் மதம் என்னுஞ்சொல்லைக் கொள்கை யென்னும் பொருளில் வழங்கி வருதல் “எழுவகை மதமே யுடம்படல் மறுத்தல்” என்னும் நன்னாற் சூத்திரத்தால் அறியப்படும். ஆனற், பண்டைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலோ மதம் என்னுஞ்சொல்லாதல் சமயம் என்னுஞ்சொல்லாதல் எவ்விடத்துங் காணப்படவேயில்லை. இதுகொண்டு பல்வகை மதங்களும் இத்தமிழ் நாட்டிற் ரேன்றுதற்கு முன்னமே தொல்காப்பியம் இயற்றப் பட்டமை உள்ளங்கை நெல்லிக்கணிபோல் நன்கு விளங்காநிற்கும். அங்கு ணமே மணிமேகலை காலத்திற்கு அதாவது ஆயிரத்தெண்ணாறு ஆண்டுக்கட்கு முறப்பட்ட எநதத் தமிழ் இலக்கியத்திலுஞ் ‘சமயம்,’ ‘மதம்’ என்னுஞ்சொற்கள் வழங்காமையை உற்று நோக்குங்கால், ஆயிரத் தெண்ணாறு ஆண்டுக்கட்கு முன்னே இத் தெண்றமிழ் நாட்டின கண்ணே பல்வகைச் சமயப் பகுப்புகள் பல்வகை மதவேறு பாடுகள் இருந்திலாமை தெற்றென விளங்காநிற்கும்.

மற்றுக், கி-பி. இரண்டாம் நூற்றுண்டி விருந்து முன்னில்லாத சமயப் பகுப்புகளும் மதமாறுபாடுகளும் இத்தெண்றமிழ் நாட்டிற் ரேன்றித் தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து, அவரை ஒருவரோ பொருவர் மாறுபடச் செய்து அலைக்கழிக்க வானமை, மாணிக்க வரசகப் பெருமான்,

“தெய்வ மென்பதோர் சித்தமுண்டாகி
முனிவிலாததோர் பொருளது கருதலும்,
ஆறுகோடி மாயா சத்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின;

ஆத்தமானார் அயலவர் கூடி
 நாத்திகம் பேசி நாத்தமும் பேறினர்;
 சுற்ற மென்னுங் தொல் பசக் குழாங்கள்
 பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்;
 விரதமே பரமாக வேதியருஞ்
 சரதமாகவே சாத்திரங் காட்டினர்;
 சமய வாதிகள் தத்தம் மதங்களில்
 அமைவதாக அறறி மலைந்தனர்;
 மின்டிய மாயாவாத மென்னுஞ்
 சண்டமாருதஞ் சுழித்தடித்து ஆர்த்து
 உலோ காயதனைனும் ஒண்டிறற் பாம்பின்
 கலாபேதத்த கடினிட மெப்தி
 அதிற பெருமாயை எனைப்பல சூழவும்’
 என்று அருளிச்செய்த போற்றித் திருவகவற் பகுதியால்
 நன்கு புலனுகின்றதன்டே? கடவுளும் உயிரும் இல்லை
 யெனப் பாழ்ங் கொள்கை பேசும் நாத்திகரும்; வேள்வி
 யாற்றுதல் பட்டினி கிடத்தல் முதலான வினைகளே ஒரு
 வர்க்கு வீட்டின்பத்தைத்தரும், இவற்றின் வேறுகக் கட
 வுள் ஒருவன் உள்ளெனக் கொண்டு அவனை வழிபடுத
 னும் பிறவும் விணேயாமெனக் கரையும் மீமாஞ்சகரும்,
 உயிருங் கடவுளுமெல்லாம் பொய், அந்தே மெப்யெனக்
 கழுறும் பெளத்தரும், இவ்வுடம்போடிருந்து உலக இன
 பங்களை நுகருதல் விடுத்துக் கடவுளும் உயிரும் இரு
 வினையும் மறுமையும் மறுபிறப்பும் உளவெனக் கொண்டு
 உழன்று உடம்பை மாய்த்தல் அறியாமையேயாம் எனக்
 கூவும் உலோகாயதரும், இவரின் இன்னும் பலவேறு
 வகையரான சமயவாதிகளும் மாணிக்க வாசகர் காலத்
 தும் அவர்க்கும் முற்பட்ட மணிமேகலை ஆசிரியரான
 கூலவாணிகள் சாத்தனார் காலத்தும் இத்தமிழ் நாட்டின்

கண் வந்து பல்கி விட்டமை மேற்காட்டிய மாணிக்க வாசகர் திருமொழியாலும்; மணிமேசலையிற் ‘சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதை’யாலும் நன்குணரப் படும்.

களதம புத்தர் காலத்திருந்து வடநாட்டுப் பார்ப்பனர் தென்றமிழ் நாடு புகுந்து சோழ பாண்டிய அரசர் களைத் தம்வயப்படுத்தி, அவருதவியாற் பல வேள்விகள் வேட்டு ஆரியச் சிறுதெய்வெவறியாட்டு வேள்வியை இந்நாட்டிற் பறப்ப முயன்றனராயினும். அருளொழுக்கத்தி லும் ஒரு முழுமுதற் கடவுள் வழிபாட்டிலும் உறைத்து நின்ற வேளாண் மாந்தர்க்கும் அவரையே பெரிதுஞ் சார்ந்த ஏனைத் தமிழ்ப் பொதுமக்கட்கும் ஆரிய வேள்வி இசையாமையின், அஃதிங்கு வேரூனரூமலே ஒழிந்து போயிற்று. ஆகவே, ஆரிய மதம் என ஒன்று இத்தமிழ் நாட்டில் நிலைபெறுதொழியினும், இங்குவந்த வடநாட்டுப் பார்ப்பனர் தமிழ்ப் பொதுமக்களுடன் கலந்து தமிழ் மொழியை நன்கு பயின்று அதில் வல்ல நல்லிசைப் புல வர்களாயுந தமிழ்த் தெய்வமாகிய சிவபிரானையே வணங்கித தமிழ் மேன்மக்கள் கொள்கையின் பாலாயும் மாறி விட்டமையின் ஆரியமதம் தமிழர் மதம் என இருவேறு மதங்கள் தோன்றுதற்கு இடமில்லாதொழியினும், வடநாட்டுப் பார்ப்பனரைத் தொடர்ந்து இத் தமிழ் நாடு போந்து நிலைபெற்ற பெளத்தர் சமணர்களாலே தாம் இங்கே பல வேறு மதங்களும் மதவழக்குகளுங் கிளோக்கலாயினவென்று அறிதல்வேண்டும். அசோக வெந்தன் காலத்திருந்து கி-பி. முதல் நூற்றுண்டு வரையிற் சிறி தேறக்குறைய முந்துரூண்டுகளாக இங்கு வந்து அமைத்தியாய் வாழ்ந்த பெத்தசமணர்கள், சோழ பாண்டிய அரசு நிலை குலையலான கி-பி. இரண்டாம் நூற்றுண்டின் துவக்

க்ஷம் முதற் றமிழ்நாட்டின்மேற் படையெடுத்துவந்த கருந்த மன்னரின் துணைகொண்டு, தஞ் சமயக் கொள்கைக் கலை இந்நாட்டின்கட்ட பறப்ப மிக முபங்று, தங் கொள்கைகளுக்கு இனங்காத் தமிழ் மக்களை யெல்லாங் தம் மதங்களிற் றிருப்புதற்குப் பல தீய முறைகளை யெல்லாங் கையாள்வர் ராயினர். இதனுற், றமிழாசிரியர்க்கும், பெளத்த சமண் சமயத்தார்க்கும் இடையே வழக்கு களும் எதிர் வழக்குகளும் அடுத்தடுத்து நிகழலான்மையின், ஒரு சாகொள்கையினை யுடையார் பிறிதொரு சார் கொள்கையினை யுடையாரினின்று தம்மை வேறு பிரித்து வழங்குதற்கும் பிறரைத் தம்மினின்று வேறு பிரித்துக் காட்டுதற்குஞ், சைவ ரென்றும் வைணவ ரென்றும் பெளத்த ரென்றுஞ் சமணரென்றும் உலகாயத ரென்றும் மாயாவாதிகளென்றும் வெவ்வேறு குழுவினர்க்கு வெவ் வேறு சமயப்பெயர்கள் கொடுத்து வழங்குவாராயினர். சமயம் மதம் என்ற பெயரும் அப் பெயராற் குறிக்கப் படுங் கொள்கைகளும் இல்லாமல், எல்லாம் ஒரேகொள்கையினராய் அமைதியாய் எல்லாம் வல்ல ஒரு முழு முதற் கடவுளை வணங்கிக்கொண்டு இனிதுயிர் வாழ்ந்த தமிழ் மக்களிடையே, வடக்கிருந்து வந்து நிலைபெற்ற பெளத்த சமண் சமயத்தவராலும், அவர்க்குப் பின்வந்த குழுவினராலுமே பல்வேறு மதங்களும் மதப்போர்களும் இந்நாட்டின்கண் மேன்மேற் கிளைத்து வரலாயின் வென்றுணர்ந்து கொள்ளல்வேண்டும். இவ்வாறுண்டான பலவேறு மதங்களும் வடக்கிருந்து வந்தவராலேதாம் பல்கின வென்பதற்கு, அம் மதங்கள் பலவும் வடமொழிப் பெயர்கொண்டு உலவுதலும், அமமதங்களைப்பற்றியதால் களில்லாம் வட மொழியிலேயே, வரையப்பட்டிருத்த ஒமே உறுப்பெருஞ் சான்றும் என்க, இதனை நன்குணர்ந்,

தே சவாமி விவேகாந்தரும் மதச்சண்டைகளுஞ்சாதி
வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங்கருவி
யாப் இருந்ததும் இருப்பதும் ஸமஸ்கிருத மொழியே
யாகும் என்றும், ஸமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து
போகுமானால் இப்போராட்டங்களுந் தொலைந்து போகு
மென்றும் வருந்திக்கூறினார். பழைய தாழிம் நூல்களிற்
சமயப் போருக்காவது சாதிச் சண்டைக்காவது சிறிதும்
இடம் இல்லா திருத்தலை அவற்றைப் பயில்வோர் நன
குணாவர். இங்னம், மதம் என்னுஞ் சொல்லும், அச்
சொல்லில் அடங்கிப் பூன்றேப்பொன் கிறவாக கொள
கைகளும் வடக்கிருந்து வந்து இத் தமிழ்காட்டிற குடி
யேறிய மாநதர்களால் உண்டாயினவேயல்லாமல், அவை
தமிழ்நாட்டுத் தமிழ் மக்களால் உண்டாயின வல்லவென்
பதை அறிஞாகள் கருத்திற பதித்துக் கொள்ளல்வேண்
டும.

தமிழர் கொள்கை

(அங்கு மாயினும், பகுத்தறிவும் நாகரிக முதன்மை
 யும் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னமே தொட்டு வாய்ந
 தவராகிப் பந்தைத் தமிழாசிரியரும் அவர் வழிப
 பட்ட நாக தமிழ் மேன்மக்களும் இம்மை மறுமை வாழ்க
 கைக்குரிய கொள்கைகள் சில வேணும் உடையராதல்
 வேண்டுமென்றே வெனின; வேண்டும; அவை தம்மைச்
 சிறிது ஆராய்ந்து உரைப்பாம்.

இவ்வுடம்போடு இசைந்து சிறிது காலம் நாம் இங்கிலாங்கத்தினமேல் இருந்து உயிர்வாழும் வாழ்க்கையே இம்மை வாழ்க்கையாகும். இனி, இவ்வுடம்பையும் இங்கிலத்தையும் விட்டுப்போய், இப்போது நம் பொறிபுலன் களுக்கு நேரே விளங்காத வேறு நுண்ணிய, உலகங்களில் அவ்வுலகங்களுக்கு ஏற்ற நுண்ணிய வுடம்புகளில்

இருந்து சிலகாலம் வாழும் வாழ்க்கையும், அவ்வாழ்க்கையும் அங்கு முடிந்த பின் மீண்டும் பருவுடம்பிற புகுந்து அப்பருவுடம்பிற் கேற்ற பருப்பொருள் உலகங்களிற் பிறந்து உயிர் வாழும் வாழ்க்கையுடு சேர்ந்து மறுமை வாழ்க்கை என்று கருதப்படும் இவ்வுடம்பொடு கூடி நாம் இம் மன்னுலகிற் பிறவி யெடுப்பதற்கு முன் னமே, இந்நிலமும் இந் நிலத்து நுகர் பொருள்களும் அமைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலம் இல்லையானால் நாம் பிறவி யெடுத்து உலவுதல் முடியாது. இந்நிலம் இருந்தாலும், இதன்கண் மரஞு செடி கொடிகளும் இவற்றின் பயன்களான இலையும் பூவுங் காயுங் கனியுங்கிழங்கும் வித்தும், இவற்றின் வேறேன் நீரும் செருப்புங்காற்றும் இல்லையானால் நாம் ஒரு நொடிப் பொழுதுதானும் இங்கிருந்து உயிர் வாழ்தல் இயலாது. ஆகையால், இவையெல்லாம், யாம் பிறந்து எம்மறிவால் அறியப்படுதற்கும் எம்பொறி புண்களால் நுகரப் படுதற்கும் முன் னமே அமைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இந்நிலத்திலிருந்து வாழ்தற்கு ஒர் உடம்பும், இந்நிலத்தின் கண் உள்ள நுகர் பொருள்களை நுகர்தற்கு ஏற்ற மெய்வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக் கருவிகளும், மனம் நினைவு அறிவு முனைப்பு என்னும் அகக் கருவி களும் பிறவும் நமக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இக் கருவிகளுள் ஒன்றையினும் பலவாயினுங்குறைவு படுமாயின், மக்கள் என்போர் அறிவும் இன்பமும் பெறுதல் சிறிதும் இயலாது. கண்ணில்லாத ஒருவன் இந்நிலவுலகத் தியற்கைக்காட்சிகளை எங்ஙனங்காணமாடுவான்? செவியில்லாத ஒருவன் சான்றேர்க்கூறும் அரும் பொருள் உரைகளை எங்ஙனங்கேட்க மாட்டுவான்? நாவில்லாத ஒருவன் பிறரோடு எங்ஙனம்

உரையாட மாட்டுவான்? இங்னனமே ஏனை அகக்கருவி புறக் கருவிகள் சூறைப்பட்டவ ஜெல்லாரும் இவ்வுலகியற் பொருள்களை உணர்தலும் அறிதலும் நுகர்தலுஞ் சிறி தும் ஏலாதென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததேயா கும் என்க.

இவ்வாறு நமக்கு அறிவு விளங்கி இவற்றை அறி தற்கும் நுகர்தற்கும் முன்னமே, இவ்வுலகத்தையும் இவ் வுடமபையும் நமக்குப் படைத்துக் கொடுக்கும்படி நாம் எவ்வரையேனுங் கேட்டதுண்டா? சிறிதும் இல்லையே. ஏன்? இப்பிறவிக்கு வரும்முன் நமக்கு அறிவு சிறிதுமே விளங்கவில்லை யாதலால் அறிவில்லா அங்கிலையில் அவை களோ, நமக்குப் படைத்துக் கொடுக்கும்படி கேட்டல் நம் மாற சிறிதுமே இயலாதாகவின் எனக. இங்னம், நாம் கேளாம் விருக்கவும். நமக்குப் படைத்துக் கொடுக்கப் பட்ட இவைகளை நாம் வேண்டாமென்றுதான் கழித்து விடுதல் இயலுமோ. வெனின், அதுவுனு சிறிதும் இயலாதன்தே? இன்னும் ஆணுய்ப் படைக்கப் பட்டவர் ஆணு யிருந்தே தீர்ல்வேண்டும். பெண்ணுய்ப் படைக்கப்பட்ட வா பெண்ணு யிருந்தே தீர்ல்வேண்டும். அங்ஙனமே, நாம் பிறப்பிக்கப் படுங்காற பிறந்தே யாகல்வேண்டும்; இறப்பிக்கப் படுங்கால் இறந்தேபோகல்வேண்டும் இவை களை மாற்றிவிடுதல் எவ்வாலும் ஆகாது இவ் வுலகமும் உடம்பும் பொய்யென்று சொல்லிவிட்டால் இவையெல்லாம் பொய்யாய் விடும் என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆனால், அங்ஙனஞ்சு சொல்லியவர் அடுத்த நேரத்திலேயே பசியும் விடாயும் வந்துவிட்டால் அவற்றைப் போக்குஞ் சோற்றையுங் தண்ணீரையுங் தீதுகின்றார்; தமக்கு ஒரு கோய் வந்துவிட்டால் உடனே அது தீர்க்கும் ஓர் அரு மகுந்தினை ஆராய்ந்தலைகின்றார்; ஆகவே, அவா சொல்

வீய சொல்லுக்குப் பின் அவர் செய்யுஞ் செயல் முழு மாரு யிருத்தவின், அவர் சொல்லிய சொற்றுன் பொய், உலகமும் உடம்பும் மெய் யென்பதனையே அவரது செயல் காட்டுகின்ற தன்றே? அற்றேல், உடம்பும் நிலை பின்றி அழிந்து போகின்றதே யெனின்; நிலையின்றி அழிவது வேறு, பொய்யாவது வேறென்று பகுத்தறிதல் வேண்டும்; நிலையின்றி யழிவதெல்லாம் நம்பொறி புலன் கருக்கு விளங்காத நுண்ணிய நிலையினை அடைகின்றன வேயன்றி, அவை பொய்யாகவில்லை யென்பது இஞ்ஞான்றை இயற்கைப்பொருளால் ஆசிரியரால் ஆராய்ந்து கிறுவப்பட்ட டிருக்கின்றது. இவ்வாறு தெளிந்த மெய்ப் பொருள்களாய் இருக்கும் உலகத்தோடும் உடம்போடுஞ் சோந்துலவி, அம் முகத்தாற் சிறிது சிறிதாக அறிவு விளங்கப்பெறுவருஞ் சிறுவிரக்களாகிய நாம் இவ்வரும் பெருஞ் சேர்க்கையை நம்மறிவாலும் நஞ் செயலாலும் பீற இயலாமல், நம்மினுஞ் சிறந்த பேரறிவும் பேராற்ற ஒம் பேரிரக்கமும் ஓய்ந்த வேறு ஓர் அரிய விழுமியலையிரின் செயலாற் பெற்றிருத்தவினாலேயே, இவ்வுடம்பின் சேர்க்கையையும் இவ்வுலகின் சேர்க்கையையும் இவ்வுலகத்துப் பொருள்களின் சேர்க்கையையும் விட்டு நீங்கும் படி நேருங்கால், அந்தீக்கத்தைத் தாங்க இயலாமல் மக்களாகிய நாம் எவ்வளவோ நெஞ்சம் நொந்து கதறி அழுகின்றோம்! நாமே நம்மறிவாலும் நஞ் செயலாலும் இவ்வுலகு உடற்சேர்க்கையை நிலையிறுத்திக் கொள்ள வல்ல வர்களா யிருந்தால், இவைகளைப் பிரிந்து சாக வேண்டுவதில்லையன்றோ? மேலும், நமக்கு அறிவையும் இன்பத்தையும் மேன்மேற் பெருகச் செய்யும் இவ் வுலகுடற் சேர்க்கை நமக்கு இனியதாகவே இருக்கக் காண்கின்றோ கூல்லது, இன்னைத்தா யிருக்கக் காண்கிலோம். இதைக்

இன்னுத்தாகவே எல்லாருங் காண்பராயின், எவருமே இம் மண்ணுலகில் உயிரோடு இரார். உலகையும் உயிரையும் எட்டிக் காயாகக் கருதிக் கசந்து பேசியவர்களுங்! கூட அவற்றை உடனே தூறந்து இவ்வுலகத்தைக் கடந்து சென்றூர் அல்லர். தமது முன்னாளி லெல்லாம் இவை தம்மை வெறுத்துப் பாடிய மாணிக்கவாசகப் பெருமானே தமது பின்னாளில்,

“நாயிற் கடையாம் நாயேனை

நயந்து நீயே யாட்கொண்டாய்,

மாயப் பிறவி யுன்வசமே

வைத்திட் டிருக்கு மதுவன்றி,

ஆயக் கடவேன் நானேதான்?

என்னதோஇங் கதிகாரம்?

காயத் திடுவாய், உன்னுடைய

கழற்கிழ் வைப்பாய் கண்ணுத்தேல்”

என அவ்வாறு தாஞ்செய்தது பிசகீன உணர்ந்து உண்மையை ஒளியாமலே எடுத் திசைத்தார். இங்னனமே ஆசிரியர் திருமூலரும்,

“உடம்பாரழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்றும்

“உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்

உடம்பினுக் குள்ளே உறுப்பாருள் கண்டேன்

உடம்புளோ யுத்தமன் கோயில்கொண் டானென்

துடம்பினை யானிருங் தோம்புகின்றேனே” என்றும்

இருகால் அருளிச்செய்தார்.

இம் மேலோர் உரைகளைக் கருதிப் பார்க்குங்கால், உலகையும் உடம்பையும் வெறுத்துப் பேசும் பேச்சு

வெறுஞ் சொல்லவாகவே முடிகின்றதன்றி, உண்மையில் அவைதம்மை எவரும் வெறுப்பதா யில்லை; எல்லாரும் அவற்றின் சேர்க்கையை மிக விரும்புகின்றவர்களாயும், அச்சேர்க்கையை என்றும் நிலைபெறுத்திக் கொள்வதில் அடங்கா வேட்கை யுடையவர்களாயுமே இருக்கின்றனர். கட்பார்வை மழுங்கிச் செவியுங் கேளாமற்கை கால் வழங்குதலும் இல்லையாகிப் பாயும் படுக்கையுமாய்க் கிடக்குந்தள்ளாத கிழவர்களுங்கூடத் தம் உடம்பையும் இவ்வுலகையுங் துறந்து சாவதென்றால் நெஞ்சம் நடிநடுங்கிக் கண்ணீர் சிந்திக் கலும்கின்றனர். இந்நிகழ்ச்சியை யுற்று நோக்குங்கால், இப்பிறவியை எல்லாரும் மிக விரும்புவது, இஃது அறிவும் இன்பமும் பெறுதற்கு ஓர் ஒப்பற்ற கருவியாய் இருத்தல்பற்றியே யாமென பது தெளியப்படுகின்றதன்றே? இவ்வுலகியற் பொருள்களைப் பகுத்தாராய்ந் துணர்தலால் நமக்கு எவ்வளவு 'அறிவு வளர்கின்றது! நமதறிவு வளர வளர, அதனைப் பலதுறைகளிற் புகுத்திப் பயன் படுத்தப் படுத்த, அவற்றைப் பயன் படுத்தத் தெளியாத காலங்களிற் பட்ட சொலறகருந்துன்பங்களெல்லாம் நீங்கி இப்போது நாம் எவ்வளவு நலங்களைப் பெற்று இன்புற்று வருகின்றோம்'

நீராவியின் வல்லமையைக் கண்டு அதனைப் பயன் படுத்திய ஓர் ஆங்கிலத் துரைமகன் இவ்வுலகத்திற்கு விளைத்த நன்மைகளை எவ்வேறுங் கணக்கிட்டுச் சொல்லல் கூடுமோ? முற்காலத்தில் மூன்றுண்டுகள் பெருஞ்செலவு செய்து கொண்டு வழிச் சென்றுலாஞ் சென்று சேர்தற கரிய காசிமா நகரை இக் காலத்தில் மூன்று நாட்களில் மிகச் சுருங்கிய செலவிற் சென்று சேரும்படி பேரூதவி புரிவது எது? நீராவிவண்டியே யன்றே? முற்காலத்திற் பாய்கட்டிக் கப்பவிற் கடல் தாண்டிச் சென்று இரங்குண்

மலேயா சினம் முதலான அபல் நாடுகளில் வாணிகம் நடாத்திய வணிகர்கள், தம் மனைவி மக்கள்பால் வாய்க் கரிசி வாங்கிக்கொண்டு மனம் உளைந்து சென்றுர்களென எம்பாட்டன்பாட்டிமார்சோல்லக்கேட்டிருக்கின்றோம். ஏன்? அக்கப்பலிற் சென்றவர் அவ் வயல்நாடு போய்ச் சேர்வதும் உறுதியில்லை; சேர்ந்தவர் திரும்பிவந்து சேர்வதும் உறுதியில்லை; திரும்பி வந்து சேர்வதா யிருந்தாலும் எத்தனையோ ஆண்டுகள் செல்லும்! ஆனால், இஞ்சுநான்றே மூன்று நாட்களில் இரங்குன்மாநகர் செவ்வனே சென்று சேரவும், பின்னும் மூன்று நாட்களில் திரும்பி இங்கே வந்து சேரவும் நமக்குப் பேருத்தி புரி வது எது? நீராவிக் கப்பலேயன்றே? இன்னும் இங்கனமே, மின்னின் ஆற்றலையும் ஒலியின் இயககங்களையும் ஒலியின் பதிவுகளையும் ஒளியின் விரைவு ஒளியின பதிவு களையும் இரவும் பகலும் உற்றுநோக்கி ஆராய்ந்து அவற்றைப் பேருழைப்பினாலும் பெரு முயற்சினாலும் பயன்படுத்திவரும் மேல்நாட்ட டாசிரியரின் கைம்மாறு கருதாதவியினுடைய விளையும் கம்பியில்லாக் செய்தியும் கம்பியில்லாக் செய்தியும் நிழலாருவும் ஒலி யெழுதியும் வானலூர்தியும் பிறவும் பெற்று அளவிறந்த நலங்களை அடைந்து வருகின்றோம்? இன்னும், எவ்வளவோ நலங்களை அடையப்போகின்றோம். ஆகவே, இல்லுலகுடனும் இவ்வுடம்புடனும் உயிராக்க குண்டான சேர்க்கை, அவ் வயிராக்கக்கு அறி வையும் இன்பத்தையும் மேன் மேற் பெருகச் செய்தற் பொருட்டே வந்ததா மென்பதாலும், அதுபற்றியே மக்களும் மற்றை யுயிர்களும் இவ்வுலக வாழ்வினைத் துறந்து போக விரும்பாமல் அதன்கண் நிலை பெற்றிருப்பதற்கே விழைகின்றன ரென்பதாலும் நினைவிற் பதிக்கறபாலன வர்கும்!

இனி, உயிர்கள் கேட்டுப்பெறும் அறிவு விளங்கா மலே யிருக்கவும், அவற்றிற்குப்போந்த இவ்வுலகு உடற் சேர்க்கையின் நோக்கத்தை, ஆற்றிவு வாய்ந்த மக்களா கிய நாம் ஆராய்ந்து பார்க்கத் தக்க நிலையில் இருப்பது போல, ஆற்றிவிற் குறைந்த ஏனைச் சிற்றுயிர்கள் அதனை ஆராய்ந்து பார்க்கத்தக்க நிலையில் இருக்கவில்லை. மக்கட் பிறவி யெடுத்தவர்களுள்ளும் ஏற்றத்தாழ்வான பலதிறப் பட்ட அறிவுடையவர்கள் இருந்தாலும், பொதுவாக எல்லாருங் தத்தம் அறிவுநிலைக் கேற்ப இப்பிறவியின் நோக்கத்தை உணர்ந்து பார்ப்பவராயும், இப்பிறவியால் மேன் மேல அறிவும் இனபழும் பெறத் தக்க வழிவகைகளை நாடி முயல்பவராயுமே இருக்கின்றனர். அறிவில்லா அனுக்களின் சேர்க்கையால் உண்டான இப்பிறவி, அவ்வனுக்களின் பிரிவால் அழிந்து போகும், அதற்குமேல் வேறேன்றும் இல்லையென்று வழக்குப் பேசும் பாழ்ந்திகாள்கைக்காரர்களுங் கூட, இவ்வுடம்போடு இசைந்து இருக்கும் வரையில் தமக்கும் பிறர்க்கும் அறிவையும் இன்பத்தையும் பெருச்செய்து கொள்வதற்கே பெரும் பாடு பட்டு வருகின்றார்கள். இப்போது இந் நிலவுலகம் எங்கனும் நடைபெற்று வரும் அரசியற் போராட்டங்கள் அத்தனையும் எந்த நோக்கத்தைக் கொண்டு நடைபெறுகின்றன? தமக்கு மேன்மேல் அறிவும் இன்பழும் பெருகுதலை வேண்டி முனைந்து நிறகும் ஒரு மக்கட் கூட்டத்தார், தமது முயற்சிக்கு மாறுய்த் தமக்கு இன்னல் விளைக்கும் மற்றொரு கூட்டத்தாருடன் போராடி அவரை அழித்து விட்டுத் தாமே அறிவும் இன்பழும் பெற்று வாழல் வேண்டு மென்னும் நோக்கத்தாலன்றே? ஒவ்வொர் ஆண்மகன் பெண்மகளும், எல்லாவுயிர்க்கும் வந்திருச்கும் இப்பிறவியின் நோக்கத்தையும் பயனையுனு சிறி

தாயினும் ஆராய்ந்து பார்ப்பார்களானால், தாம் அறிவும் இன்பமும் பெறுதலில் ஆராவேட்கை யுடையராயிருத், தல் போலவே, ஏனையுயிர் ஒவ்வொன்றும் அங்கனமே அவற்றைப் பெறுதலில் அடங்கா வேட்கை யுடையவாய் இருத்தலே எளிதில் அறிந்து கொள்ளலாம். நாம் அறிவும் இன்பமும் பெறுதற்பொருட்டு, நமக்கு ஆகாத உயிர்களின் பிறவியை அழித்துவிடுதல் எவ்வளவு தீயதென்பது, நம்மைப் பிறர் அழிக்க வருங்காலன்றே நடுக்கத்துடன் நமது உணர்வுக்குப் புலனுகின்றது? ஆகவே, எந்த உயிரின் பிறவியையும் அழியாமல், நமது பிறவியின் பயனை நாம் அடைய முயலுதலே நமக்கும் பிறர்க்கும் அறிவை யும் இன்பத்தையும் பெருகச் செய்தறகேற்ற வழியாகும்.

கொல்லா அறம்

இந்த வழியை முதன்முதற கண்டறிந்து அதற்கேற்பத் தமது இம்மை வாழ்க்கையை நடத்தினவர்கள் தமிழரில் மேன்மக்களாய் இருந்த ஒரு பெரும் பகுதியாகே யென்பது கருத்திற் பதிக்கற் பாற்று. மக்கட் பிரிவினர் ஒவ்வொருவரிலும் மேன்மக்களுட கீழ்மக்களும் இருந்தாலும், தமிழரில் மேன்மக்களைத் தவிர, மற்றை மக்கட் பிரிவினரிலுள்ள எந்த மேலோரும் இவ்வருமருந்தன்ன உண்மையினைக் கண்டறிந்திலர்; இஃது ஆசிரியர்தொல் காப்பியனர்,

‘எல்லா வயிர்க்கும் இன்பமென்பது

தானமர்ந்து வருட மேவற்றூகும்’ (பொருள் ஒத்து, உடங்) என்று மொழிந்தமையால் அறியப்படும். எல்லா உயிரும் இனபத்தையே அவாவி நிறைவின், எந்த உயிரின் பிறவியையும் அழித்து, அதற்குத் துன்பத்தை விளைத்தலினுங் கொடியது பிறதுண்டோ சொல்லுமின்!

இக் கொடுமையை நன்குணர்ந்தே தமிழ் மேன்மக்கள் எந்தப் பிறவியையுக் கொல்லுதலும் ஆகாது, ஒரு பிறவி யைக்கொன்று அதன் ஊனைத் தின்னுதலும் ஆகாது என் னங் கொள்கையை விடாப் பிடியாய்க் கொண்டு நிற்க லாயினர். தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்” என்றும்,

“ஒன்றூக நல்லது கொல்லாமை மற்றதன்

பின்சாரப் பொய்யாமை நன்று” என்றும், இற் றைக்கு இரண்டாயிர ஆண்டுக்கட்கு முன்னமே கொல்லா அறத்தின மேன்மையை வலியுறுத்திக் கூறி யிருத்தவ் காண்க. தமிழ் மேன்மக்களில் இக் கொல்லா வறத்தினை விடாப் பிடியாய்க் கொண்டு ஒழுகினவர்கள் வேளாளர் களேயென்பது “பட்டினப்பாலை” என்னும் பழையபாட் டினால் நன்கறியப் படுகின்றது. இவர்கள் முழுமுதற் கட வுளைச் சிவம் என்னும் பெயரால் அழைத்து வணங்கிவந் தமையின், இவர்கள் இடைப் பட்ட காலத்திருந்து சைவர் எனவும் பெயர் பெறலாயினர். இவர்கள் கைக் கொண்ட கொல்லா வறமும் அவ் வேளாளர் வழியே ‘சைவம்’ என வழங்கப்பட்டு வருகின்றது. புலாலுணவு விட்டவரைச் “சைவ மாயினர்” என வழங்கும் வழக் கும் இன்றுகாறும் நடைபெற்று வருகின்றது. கொல்லா வறஞ் சமண் சமயத்தார்க்கே சிறப்பாகச் சொல்லப்படி னும், புலவுத் துறந்தாரைச் சமணர் என்றுரையாமற், சைவர் என்றே எல்லாரும் வழங்கி வருதலை உற்றுகோக் குங்கால், இத் தென்றமிழ் நாட்டிற் சமண் சமயத்தார் வருதற்குப் பலனுற்றுண்டுகள் முன்னே தொட்டுச் சைவ வொழுக்கத்திற் ரலை நின்றவர் சைவசமயத்தவ ரான வேளாளர்களே யென்பது தெற்றெனப் புலனுகின்றது.

சைவ சமயத்தில் சின்ற மேன்மக்கள் எல்லாரும் உயிர்க் கொலையினைப் பெருந் தீவினையாகக் கருதி அதனைப் பிறர் செய்யாமல் விலக்குதற்குப் பெரிது முயன்றமை, மேற காட்டிய திருக்குறள்ளால் மட்டுமேயன்றி, அதற்குப்பின் வந்த ஆசிரியர் முதுமொழிகளாலும் இனிது விளங்கா நிற்கும். மாப்பெருந் தவ முனிவரான ஆசிரியா திரு மூலர்,

‘கொல்லிடு குதவெதன்று கூறிய மாக்களை
வல்லிடி காரர் வலிகயிற்றூற கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே’ எனவும்,
‘பொல்லாப் புலாலை நுகரும் புலைப்பரை
எல்லாருங் காண இபமன்றன் றாதுவர்
செல்லாகப் பற்றிய தீவாய் நரகத்தின்
மல்லாக்கத் தள்ளி மறிதது வைப்பாரே’ எனவும்
மிக அச்சுறுத்தி அறிவுதெருட்டினர். அவர்க்குப் பின் வந்த சைவசமயாசிரியரான சுந்திரமூர்த்தி நாயனு ருங்,

‘கொன்று செய்த கொடுமையாற் பல சொல்லவே
நினற பாவ வினைகடாம் பல நீங்கவே
சென்று சென்று தொழுமின் ரேவர் பிரானிடங்
கனறினேனுடு பிடிசூழ் தண்கழுகு குன்றமே’ என்று
கொலைப்பாவத்தின் கொடுமை நீங்குதற்கு வழி காட்டினமை காண்க. அவர்க்குப்பின் வந்த பட்டினத்தடி கரும்,

‘கொல்லாமற் கொன்றதைத் தின்னுமற்
குத்திரங் கோள் களவு
கல்லாமற கைதவ ரோடினங்காமற்
கனவிலும் பொய்

சொல்லாமற் சொற்களைக் கேளாமற்

ஞேகையர் மாயையிலே

செல்லாமற் செல்வந தருவாய்

சிதம்பர தேசிகனே” என்று கொலை புலை முதலான தீவினைகளைக் கடிதல் வேண்டி இறைவனைத் தொழுதனர். அவர்க்குப் பின்வந்த தாயுமான அடிகளும்,

“கொல்லா விரதங் குவலய மெல்லா மோங்க

எல்லாக்குஞ்சொல்லுவதென்னிச்சைப்ராபரமே”

எனவுங்,

“கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர் மற்றல்லாலாதார் யாரோ அறியேன் பராபரமே”

எனவுங் கூறிக் கொல்லா அறத்தை எங்கும் பரவச்செய்த விற றமக்குள்ள பெருவிருப்பினையும், அவ்வறத்தைக் கடைப்பிடித்தாரையன்றிப் பிறரை நல்லாரென்று கருதத் தமதுள்ளம் ஒருப்படாமையினையும் நன்கெடுத்துத் தெரிவிததமை காண்க. அவர்க்குப் பின்வந்த இராமவிங்க அடிகளும்,

“மருவாணைப் பெண்ணுக்கி யொரு கணத்திற்

கண்விழித்து வயங்கு மப்பெண்

ணுருவாணை யுருவாக்கி யிறந்தவரை

யெழுப்புகின்ற வறுவடைனானுங்

கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக்

கடிந்துண்ணுங் கருததனே வெங்

குருவாணை யெமது சிவக் கொழுந்தாணை

ஞானியெனக் கூறேற்றுதே”

எனக் கூறி, ஆணைப் பெண்ணுகவும் பெண்ணை ஆணைகவும் உருமாற்றி இறந்தவரை உயிர் பெற்றெழுச் செய்யும்

அத்தனை ஆற்றல் ஒருவர் உடையரோனும், எள்ளளவும் இரக்கமின்றி ஓருபிரின் உடம்பை வாளால் வெட்டி

அதன் ஊனை அவர் தின்பராயின் அவரை ஞானியெனச் சொல்லுதல் ஆகாது என்று கொல்லா வறத்தின் மேன் மையையும் அஃதல்லா மறத்தின் கீழ்மையையும் எத் துணை அழுத்தமாக விளம்பி யிருக்கின்றார்! இவை கொண்டு, பண்டைக்காலம் முதல் இன்றைக்காலம் வரை வந்த தமிழாசிரியரும், அவர் தம் மெய்யுரை வழிநின் ரெழுகிய வேளாண் மாந்தரும், இம்மை வாழ்க்கை எல்லாவுயிர்க்கும் இனிது நடைபெறுதற்கு இன்றியமையாததான் கொல்லா அறத்தினை முதன்முதற் கண்டறிந்து, அதனைத் தமக்குரிய முதற் பெருங் கொள்கையாகக் கடைப்பிடித்து வரலாயினரென்பது இனிது விளங்கா நிற்கும்.

பண்டைத்தமிழ் மேன்மக்களே கொல்லாவறத்தினை முதன்முதற் கண்டு, அதன்கண் வழுவாதொழுகினவர் என்பதென்னை? வடக்கிருந்த சமணர் சாக்கியர் சாங்கியர் யோகர் முதலாயினாருங் கொல்லாவறத்தினை விடாட்டி டிடியாய்க்கொண்டு ஒழுகினவரல்லதோ வெனின்; சமணர் சாக்கியர் முதலான அவரெல்லாம், ஆரியர் வருதற்கு முன்னமே இமயமலைவரையிற் பரவி நாகரிகத்திற் சிறந்து உயிர்வாழ்ந்த வடநாட்டுத் தமிழ் மேன்மக்களின் மரபில் வந்தவரே யென்பது ஆராய்ச்சியாற் புலனுதலின், பண்டைத் தமிழ் மக்களே கொல்லாவறத்தினை முதன் முதற் கண்டாரென்னும் எமதுரை சிறிதும் பிறழாது. சமணர் சாக்கியர் சாங்கியர் யோகர் முதலாயினாரெல்லாந் தமிழ் மேன்மக்களாதவினாற்றுன் அவர் எல்லாருந் தமது நாட்டிற் குடியேறிய ஆரியரின் உயிர்க்கொலை வேள்விகளைப் பெரிதும் அருவருத்துப் பேசி, அவ் வேள்விகளை நுவலும் ஆரியவேத நூல்களையும் ஏசிவிடு வாராயினரென்க.

அற்றேற், பழைய யூதமதத்தினரும் ஊன் உண்ணு நோன்பின்கண் தின்றவரேபென்பது அவர்க்குரிய விவிலிய வேதப் பழைய ஏற்பாட்டின் முதன்மறைப் பகுதி யாலும், ஐசாயர தானியேல் முதலான முனிவர்கள் அருளிசெய்த அருள்ரைகளாலும் நன்கு பெறப்படுதலின், தமிழ் மேன்மக்களே கொல்லா அறத்தினை முதன்முதற கைப்பற்றி யொழுகினுரென்றல் யாங்கணமெனிற், கூறுதும்; பண்டைக் காலத்தே மேனுடு கீழ்நாடுகட்குச் சென்று வாணிகம் நடாத்தினவர், இன்றைக் காலத்திற் போல, வேளாள வணிகரே யாவர். இவர்களே இருக்குவேத காலத்திற் ‘பணிகர்’ என்றும், பாபிலோனியர் காலத்திற் ‘பினிசியர்’ என்றுஞ் சொல்லப்பட்டவ ராவர். இவர்கள் தாம் வாணிகம் புரியச்சென்ற அயல் நாடுகளிலும் புலாலுண்ணு ஒழுக்கத்திற் ரவரூதிருந்தமையால், இவர்களைப் பார்த்து அயல் நாடுகளில் இருந்த மக்களில் எவரோ ஒரு சிலர் புலால் மறுத்த ஒழுக்கத்தைக் கைப்பற்றி தின்றாகவின், அவர்களின் வழியே கொல்லா வறம் விவிலியதேவத முதன்மறையிலும், வேறு சில இடங்களிலும் உயர்த்துச் சொல்லப்பட்டு கிளைபெற லாயிற்று. அவ்வளவே யன்றி, யூதர்களில் மேன்மக்களாயிருந்தாரனைவருங் கொல்லாவறத்தைக் கைக்கொண்டு ஒழுகினவரல்லர். யூதர்கள் கொல்லாவறத்தின மேன்மை கண்டு அத்தை அவரில் மேலோராயினார் கைக்கொண்டு ஒழுகியிருந்தாற், சைவ வேளாளர் பெருந் தொகையினராய்த் தமிழ் நாட்டில் இன்றைக்கும் உயிர்வாழ்ந்து வருதல் போல மேனுடுகளிலும் ஊனுண்ணு மக்கள் பெருந் தொகையினராய்க் காணப்படுதல் வேண்டும். அவ்வாறின்றி அங்குள்ளார் அணைவரும் இன்றுகாறும் ஊனுணவு கொள்பவராகவே வாழ்நாட்ட கழித்து வருதலின், அவ

ரெல்லாங் கொல்லா அறத்திற்கு உரியரல்லரென்பது தேற் நமேயாம். ஆகவே, தமிழ் மக்களில் மேலோராயிருந்த வேளாளரே முதன்முதற் கொல்லா அறத்தின் விழுப்பம் உணர்ந்து, அதனைக் கடைப்பிடியாய்க் கொண்டொழுக் னேராவரென்னும் உண்மை ஆணித்திறமாய்க் கருத்திற் பதிக்கற்பாற்று. இதுகொண்டு, இம்மை வாழ்க்கையின் நிலையினையும், அஃது எதற்காக நடைபெறுகின்றதென அதன் நோக்கத்தினையும் நன்காராய்ந்து பார்த்துக், கொல்லா அறத்தின்கட் பிறழாது சின்று வாழ்க்கை செலுத்துவதே, ஆற்றிவுடைய சிறந்த மக்கட் பிறவி யினர்க்கு இரக்கமும் அன்பும் அருளும் ஒருங்கு அளா விய அறவாழ்க்கையாகும் என்றுணர்ந்து கைக்கொண்ட முதற் பெருங் கொள்கையே தமிழர் மதத்திற்கு இன்றி யமையாப் பேர் உறுப்பாய்ப் பிறங்குகின்ற தென்பது உணரற்பாற்று

அஃதுண்மையே யாயினும், இதென்றமிழ் நாட்டில் உயிர் வாழுங் தமிழரில் வேளாளர் என்னும் ஒரு வகுப்பாரைத் தனிர மறறையோ ரெல்லாரும் உண் உண் பவராகவே யிருத்தலாலும், இச் சிறிய தமிழ்நாட்டிற்குப் புறம்பேயுள்ள பெரும் பெருங் தேயங்களில் உறையும் பெரும்பெருங் தொகையினரான மக்கட் பிரிவினர் அனை வரும் ஊனுண் வாழ்க்கையினராகவே யிருத்தலாலும் இப்மை வாழ்க்கைக்குச் சிறந்தது கொல்லாவறமே என்று கூறுதல் பொருந்துமோவெனிற், கூறுதும்.

உயிர்களுக்கு இப்பிறவி கொடுக்கப்பட்டிருப்பதன் நோக்கத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்குங்கால், இவர் கள் இயற்கையாகவே மறைக்கப்பட்ட அறிவினராயும் அதனுற் பல குற்றங்களுடையராயும் இருத்தல் எளிதிற புலனுகா நிறகின்றது; இவ்வுடம்பொடு கூடிய உயிர்

வாழ்க்கை நீள நீள இவ்வுயிர்கட்குள்ள அறியாமையுஞ் சிறிது சிறிதா விலகியொழிய அவர்களது அறிவும் வரவர விளக்கமுடையதாகி விரிதலுறுகின்றது; அங்ஙனம் அறிவு விளங்க விளங்க அவர்கள்பால் உள்ள குறறங்களும் வரவரக் குறைந்து போகின்றன ; ஆகவே, இப்பிறவி கொடுக்கப்பட்டதன் நோக்கம், அறியாமையை அகற்றி அறிவைத்துலக்கிக் குற்றங்குறைகளைத் தொலைப் பதறகேயாமென்பது நன்கு விளங்கானிற்கின்றதன்றே ? இங்ஙனம் அறிவு விளங்குதற்குங் குறறங்கள் நீங்குதற்கும் பேருதவி செய்யுங் கருவியான இவ்வுடம்பு ஆற்றிவு வாய்ந்த மக்களாகிய நமக்கு இன்றியமையாததாய் இருத்தல்போலவே, ஆற்றிவிற்குறைந்த எல்லாச் சிறுவிர்கட்கும் இன்றி யமையாததாய் இருக்கின்றது. இதனை யுணர்ந்து பாராமல், ஆடு மாடு கோழி கொக்கு குருவி நண்டு, நத்தை மீன் முதலான சிற்றுயிர்களின் அரிய உடம்புகளை இரக்கமின்றிச் சிதைத்து அவற்றின் ஊனைத் தின்னும் வன்னென்றுச்க் கொடுஞ்செயலை இந்திலவுலகம் எங்கனும் உள்ளா செய்து வருதலினுலேயே அப்புன செயல் நனசெயலாய் விடுமோ? புகலுங்கள்! புவி கரடி சிங்கம்ளாய்முதலான மற விலங்குகளும் ஏனைச்சிற்றுயிர்களை அங்ஙனமே இரக்கமின்றிக் கொன்று அவற்றின ஊனைத் தின்னுகின்றன. அங்ஙனமே ஆற்றிவுடைய மக்களுஞ்செய்து வருவார்களானால், அம்மற விலங்குகளுக்கும் இம் மக்களுக்கும் வேறுபாடு என்னை? ஆதலால், அறக்கொடியதொரு மறச்செயலை எல்லாருஞ் செய்கின்றன்ரென்று நாமுஞ் செய்துவந்தால், இக் கொடிய புன செயலை விட்டு அருளும் அன்பும் இரக்கமும் வாய்ந்து நாம் மேனிலையேறி இப்பிறவியைப் புனிதமாக்குவது என்னாள்? மேலும், இம்மாநிலத்துறையும் மாந்தரில், எவரோ

ஒரு சிலர் ஒழிய, மற்றை யெல்லாருங் குற்றமான எண் ணங்களுங் குற்றமான செயல்களும் பொருந்தினவர்களாகவே யிருக்கின்றனர். மக்களிற் பொய் பேசாதவர்யாவர்? எவரும் இல்லையே. எல்லாரும் பொய் பேசுதல் கொண்டு, எவரும் பொய் பேசுதலை நீக்கவேண்டுவ தில்லையெனக கூறுவாரா உண்டோ? மக்களிற் பொருமை யில்லாதவா யாவர்? எவரும் இல்லையே. அதனால் எவரும் பொருமையை நீக்குதல் ஏற்றுக்கு என்று கரைவார் உண்டோ? மக்களிற் பிறருடைமையைக் கவர்ந்து கொள்ள அவாவுருதவர் எவருமே இல்லை. அதனால், அவாக்கொண்டு அலைக் கழிதல் விலக்கற்பாலதன்றென விளம்புவார் உண்டோ? இன்னும், மக்களிற் பிறரைப் புறங் கூறிப் பழியாதவர் எவருமே யில்லை. அதனால், புறங் கூறுதல் கடியறபால தன்றெனக் கழுதுவார் உண்டோ? இல்லையே எத்தகைய பொய் பேசுவாரும், எத்தகைய பொருமையுடையாரும், எத்தகைய பேரவா மிகுந்தாரும், எத்தகைய புறங் கூறுதலை பொழுவாரும், பிறா பொய் பேசக் கண்டாற, பிறர் பொருமைப்படுதல் கண்டாற, பிறா அவாபபடுதல் கண்டாற, பிறா புறங்கறக் கண்டால், அவரை ஏன் அவா அவ்வளவு அருவருக்கின்றனர்? அவாமேல் ஏன் அவ்வளவு சினங் கொள்கின்றனா! அவரை ஒறுதது அடக்குதற்கு ஏன் அவ்வளவு முயலகின்றனா! ஆகவே, எததுணைக் கொடிய குற்றங்களையுந் தாங் குற்றமாக நினையாமற செயவாருந, தாஞ் செயுங் குற்றத்தில் ஓா எளனவு பிறர் செயக்கண்டால், அவரை வெறுக்கின்றமை நாடோறும் மக்கள் வாழ்க்கை பிற காணப்படுதல்போல, மக்களொல்லாரும் உயிர்களின உடமபை வெட்டி அதன் ஊனை மிசைநதுவருதல்கண்டு, அன்பும் அருளும் இரக்கமும் ஒருங்கு குடிகொண்ட

நல்லோர்கள் அங்கணஞ் செய்வாரை அருவருப்பரே யன்றி அவரை ஒரு சிறிதும் பாராட்டுவாரல்லரென்பது தெளியப்படுமென்க எனவே, குற்றமான ஒரு கொடிய செயலை எல்லாருஞ் செய்தல்கண்டு அதனைக் குற்றமெனக்கருதாமை பகுததறிவு வாய்ந்த மக்களாகிய நமக்கு அடித்ததன்று. மக்கள் அல்லாத விலங்குகளும் ஏனைச் சிற்றுயிர்களுமே இது குற்றமானது, இது குற்றமாகாதது எனவும், இது நல்லது, இது தீயது எனவுங், குற்றத் தைத் தீயதை விலக்கிக் குற்றமல்லாததை நல்லதையானு கைப்பற்றக் கடவே மெனவும் பகுததறிந்து பார்க்க மாட்டாதனவாகும் மற்றுப், பகுததறிவு பெற்ற மாநதர் களாகிய நாமும் அவ்வறிவினைப் பயன்படுத்தாமல் நடப்ப மானால், நாம் இச சிறந்தபிறவியினைப் பெற்றது எதற்கு? உண்டுடுத்து உறங்கிக் கழிவதறகா? எனச்சிறிதாயினும் நினைந்து பார்த்தல்வேண்டும்.

இனி, இத் தென்றமிழ் நாட்டில் உள்ள வேளாளரைத் தவிர, இந்கிலவுலகத்தின் மற்றைப் பெருந் தேயங்களில் வாழும் மாந்தாகள் எல்லாருங் கொலீத் தொழிலைச் செய்துஞ் செய்வித்தும் அதனுற கிடைக்கும் ஊனைத் தின்பவர்களாகவே யிருந்தாலும், அறிவும் ஆராய்ச்சியும் நாளுக்கு நாட் பெருகானினற இக் காலத்தில், மக்களுயிர் வாழ்க்கைக்கு இசைகாத நல்லுணவு யாதென ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் பேரறிஞரும் அவரைப் பின் பற்று வாரும் அயல் நாடுகளிலும் தொகை தொகையாய்ப் பெருகி, ஊனுணவு ஒருவகைக் கொடிய புளிப்பு நஞ்சு (uric acid) கலக்கப்பெற்றதா யிருத்தலின் அது மக்களுடம்புக்கு ஒரு சிறிதும் இசையாதனறும், அதனால் ஊனுணவு கொள்வார்க்கு, இருமல் ஏலுமபுருக்கி மலக்கட்டு மார்புவலி வயிற்றுளோச்சல் பினவை நீரிழிவு முத-

லான பல பொல்லாத நோய்கள் வருகின்றனவென்றும், புளிப்பு நஞ்சு இல்லாத மரஞ் செடி கொடிகளின் இலை சூ காய் கணி கிழங்கு வித்து பால் முதலான சைவ உண் வுப் பொருள்களைச் செரிக்கும் அளவாய் உட்கொண்டு வருவார்க்கு நோய் இல்லா இனிய வாழ்க்கையே நீண்டு வருகின்றதென்றும் அறிவித்து வருகின்றனர். அவர்தம் அரிய அறிவுரைகளைக் கேட்டு ஊனுணவை அறவே விலசகிச சைவவுணுப் பொருள்களையே உட்கொண்டு இனிது வாழ்க்கை செலுத்துவார் தொகையும் இங்கி லாந்து அமெரிக்கா பிராஞ்சு ஜர்மனி முதலான அயல் நாடுகளிற் பெருகிவருகின்றது. இன்னும் அறிவாராய்ச்சி மிகக் கான்றேர் கூட்டமும் அவர்வழி திற்பார் குழுவும் மிகுந்து வருந்தோறும். இம்மாநில மெங்குந தமிழர்தம் முதற் பெருங் கொள்கையாகிய கொல்லா அறமும் புலால் மறுத்த சைவவொழுக்கமுமே பரவி நிலைபெற்று விளங்கு மென்பது திண்ணம்.

இன்னுந், தமிழ்மகட் குரிய கொல்லாவறம், அவர்கள் பண்டைக்காலத்தே வாணிகம் புரியச்சென்ற அயல் நாடுகளில் இருந்த அறிஞர்களாலும் மிகச் சிறந்ததாகக் காணப்பட்டு, அவாகளால் அக காலத்திலேயே தழுவப் பட்டமை அத் தேயவரலாறுகளால் நன்கறியக்கிடக்கின்றது. இற்றைக்குப் பத்தாயிர ஆண்டுகளுக்கு முன் னமே நாகரிக வாழ்க்கையில் மிக்கு வினங்கிய எகுபதிய (Egyptians) ரூடைய சமய நூல்களும் எதியோப்பிய ரூடைய சமயநூல்களும் ஊனுணவை அறவே விலக்கி விடல் வேண்டுமென்று கட்டளை யிடுகின்றன.*

அவர்க்குப்பின் நாகரிகத்திற் றலைசிறந்து வினங்கிய கிரேக்கரும் உரோமருங், கடகுடி கூடாவொழுக்கங்க

* See Dr. Anna Kingsford's The Perfect way in Diet, p. 18.

ளீக் கைக்கொண்டு தம் அருமைபெருமைகளை இழப்ப தற்கு முன், காய் கணி கிரை கம்பு பால் முதலான சைவ உண்ப்பொருள்களையே உண்டு யிர் வாழ்ந்துவந்தனர். உரோமரிற் சிலம்பம் பழகுவார் வாறுகோதுமை அப்ப மும் எண்ணென்றுமே உட்கொண்டு வந்தனரென்றும், அவ் வுணவு அவர்கட்கு நரம்புவலிவினையும் எதனையுந தாங்க வல்ல ஆற்றலினையுந் தந்தது என்றும் இற்றைக்கு இரண் டாயிரதது முந்தாறு ஆண்டுகளுக்கு முன்னமேயிருந்த இப்போகிரட்டஸ்ஸன்னும் மருத்துநாலாசிரியர் வரைந் திருக்கின்றார்.

இம் மாநிலத்து மாந்தரிற் பெருங் தொகையினர் உறையுந தேயங்களான சினம் சுப்பானில்லள்ள பெனத்த மடங்களிற் பெருங் கூட்டமாய்உயிர் வாழுங் துறவிகள் எநத வகையான ஊனுணவும் எடாமைபொடு, வெண் ஜென்யும் பாலுங்கூட உட்கொள்வதில்லையென்றும் அவர் களின் துறவு வாழ்க்கையை நேரே சென்றுகண்ட ஆங் கில ஆசிரியர் ஒருவர் (Rev. R. H. Cobbold) எழுதி யிருக்கின்றார். இன்னும் இங்ஙனமே அயல் நாடுகளிற் பண்டைநா ஸிருந்த அறிஞர்கள் தமிழரின் கொல்லா வறத்தைத் தழுவி யொழுகிய வரலாறுகளை பெல்லாம் எடுத்துக்காட்டப் புகுநதால் இது மிகவிரியும். இவ்வாற ஓல், தமிழரின் கொல்லாவறம் இக்காலத்திற்போல அக்காலத்தும் அயல்நாடுகளி விருந்த அறிஞர்களாற் சிறந்த தொன்றுகத் தழுவப்பட்டதே யன்றி, அஃதவர்களால் விலக்கப்பட்டதில்லை யென்பதை அன்பர்கள் கருத்திற பதித்தல்வேண்டும்.

மேலும், மாந்தர்கள் கடைப்பிடித் தொழுகவேண் டிய அறங்களை பெல்லாம் எடுத்தோதிய ஆசிரியர் திரு வள்ளுவர், அவ்வெல்லா அறங்களுள்ளும் மிகச் சிறங்

தனவாகக் கொல்லாமை, பொய்யாமை என்னும் இரண்டைனையுமே பிரித்துக் கூறிப், பின் அவ்விரண்டுள்ளும் முதல் வைக்கற்பாலது கொல்லாமை, அதன் பின் வைக்கற்பாலது பொய்யாமை எனக் கிளங்கெதுத்துரைத்தார். அஃது,

“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று”

என்னுந திருக்குறளால் இனிது விளங்காங்கின்றது. இவ்வாறு திருக்குறளைப்போற் கொல்லா அறத்தை, இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னாலே, ஏனை யெல்லா அறங்களுக்குந் தலையாய முதலிடத்தே தனி வைத் துரைத்த ஓர் அறநாலீ, வேறு எந்த அயல் நாட்டு மத நூல்களுள்ளங் காண்கிலேம் விவிலிய மறை இம்மை யொழுக்கத்திற்குரிய அறங்களைக் கூறுகின்றுமிக் கொல்லாமையை முதல்வைத்துரைப்பினும், அது கூறிய கொல்லாமை யென்பது ஆற்றிவுடைய மக்களைக் கொல்லாமை யென்றே அதற்கு உரைவகுத்தார் பலரும் உரைப்பக காண்டவின், அதன்கட்சிற்றுயிரைக் கொல்லாமையும் அடங்குமென்று உறுதிப்படுத்திக் கூறுதல் இயலாதா யிருக்கின்றது. சிற்றுயிரைக்கொல்லாமையும் அதனகண் அடங்குமென்றே காண்டாலும், அக்கற்பனையின் வழி நடக்கும் யூதர்களையுங் கிறிததுவர்களையும் அங் நாள் முதல் இந்நாள் வரையில் எங்குங் காண்டல் அரிதா யிருத்தவின், அக்கொல்லா அறம் அவர்கடகுரியதாய் அவர்களாறகடைப்பிடிக்கப்பட்டதன்றென்பதும், அதற்குப் பண்டைக்காலம் முதல் உரியவாகளான வேளாள வணிகர் வழியாகவே அது விவிலிய மறையினுள்ளும் புகுந்து அங்கு சிலைபெறலாயிற் ரென்பதும் அறிதல் வேண்டும.)

காதலன்பு

இங்கானம் இம்மை வாழ்க்கை எல்லாவுயிர்க்கும் நிலைபெறுதற்கு இன்றியமையாததான் கொல்லாவறம், பண்டைக்காலம் முதல் இன்றைக் காலம் வரையிலுள்ள தமிழரில் மேன்மக்களுக்கு முதற் பெருங் கொள்கை யாய்த் திகழ்ந்தாற் போலவே, அதற்கடுத்த படியாக இம்மை வாழ்க்கை இனிது நடைபெறுதற்கு இன்றியமையாததான் இல்லையாக்கம் மிகவுங்கூடியதான் அன்பையே தனக்குயிராக் கொண்டு நிகழுவேண்டு மென்பதுதான் தமிழரின் இரண்டாவது கொள்கையாதல் பண்டைச் செந்தமிழ் நூல்களால் அறியக் கிடக்கின்றது. கணவனும் மனைவியுங் காதலன்பிற பிணைநது நடத்துவதே இல்லையாக்கமாகும். கணவனும் மனைவியுங் கூடுங்கூட்டம் இல்லையானால் இல்லையாக்கமே இல்லை. இல்லையாக்கம் வில்லையானால் இம்மண்ணுலகில் மக்கள் எவருமே இரார். ஆண் பெண் பாலார் ஒன்றுசேராத நிலை 'இன்று முதல் ஒரு நாற்றுண்டு வரையில் இந் நிலவுலகில் நிலைத்துவி மானால், இவ்வொரு நாற்றுண்டுக்குப் பின் இம்மாநிலத் தில் மக்கள் எவருமே இரா என்பது திண்ணமன்றே?' ஆனால், அங்கானம் நேரவொட்டாது அன்பும் இன்பமும் மக்களில் எத்துணை நெஞ்சுத்திட்பம் உடையாரையும் பிணித்துப் பொருத்திவைக்கின்றது. ஏனென்றால், அன்பும் இன்பமும் மக்கள் இருவரின் சேர்க்கையிலேதான் சிக்குவனவா யிருக்கின்றன அம் மக்களுள்ளும் ஆண் பெண்பாலாரின் சேர்க்கையே தொடர்பான உண்மையன்பிறகுந், தொடர்பான இன்பநுகர்ச்சிக்குந் கருவியா யிருக்கின்றது இவ்வாய்மை கண்டே ஆசிரியர் தொல் காப்பியனார் இறைக்கு ஜயாயிர ஆண்டுகளுக்கு முன் ஏமே ஆண் பெண் பாலாரின் சேர்க்கையை நுவலும்

“அகத்தினையியலை” முன் வைத்து, அவரல்லாத ஏனைப் பிறரின் சேர்க்கையை நுவலும் “புறத்தினையியலை” அதன்பின் வைத்துப் பொருளோத்தினை அருளிச் செய்தார். அவர்க்குப் பின் இற்றைச்சு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் இயற்றிய ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரும் முதலில் ஆண் பெண் பாலார் சோககையினை விதநது கூறும் “இல்லறவியலை” முன் வைத்து, ஏனையோர் சேர்க்கையினைக் கூறும் “பொருளியலை” அதன்பின் வைத்திட்டார் என்பது.

இன்னும், அன்பின் வழியது இன்பம். அன்பில்லா விடத்து நிசம்புவது துன்பம். உலகியல் நடைபெறுதற்கு இன்றியமையாததான் ஆண் பெண் பாலாரின் சேர்க்கை தொடர்ந்து நிசம் வேண்டுமானால், “அதனை இறுகப் பினித்து நடத்துதற்குக் காதல் அன்பென்னுங் கயிறு இருவருள்ளத்தினின்றுமே தோன்றி அவரை இணைக்க வேண்டும். ஓர் ஆண்மகன் தன்னுற் காதலிக்கப்பட்ட ஒரு பெண்மகளையும், ஒரு பெண்மகள் தன்னுற் காதலிக் கப்பட்ட ஓர் ஆண் மகனையும் மணந்து வாழ்க்கை செலுத்துதல்வேண்டுமென்பதே பண்டைத் தமிழ்மேன் மக்களின் கொள்கையாயிருந்தது. பொன்னுக்கும் மண்ணுக்கும் புக்முக்குங் தலைமைச்சுங் குலத்திற்கும் புதல் வர்க்கும் அவாவுற்று அன்பில்லா ஆடவரும் மகளிரும் மணஞ் செய்து கொள்வார்களானால், அவர்களது வாழ்க்கை பல்வகைக் குற்றங்களையதாய் நிலை குலைந்து போகும்.

“அன்பகத் தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கன் வற்றல் மரந்தளிர்த் தற்று” என்று ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த அறிவுரை என்றும் மறங்கறபாலதன்று. பண்டைத் தமிழ்மக்கள் வேறெதனை

யுங் கருதாது காதல் ஒன்றீனயே மேலதாய்க் கருதிக் காதன் மணமே செய்து வந்தனரென்பது, தொல்காபடி யம், அகநா னாறு, திருச்சிற்றம்பலக கோவையார் முதலான பழந்தமிழ் நூல்களாலும், சைவசமயாகிரியராகிய சுந்திர மூர்த்தி நாயனார் வாழ்க்கை வரலாற்றினாலும் நன்கு புலனுகின்றது.

காதலன்பு இல்லாவழி மகளிர்க்குக் கறபொழுக் கம் நிலைபெறுதல அரிது தமிழ் மக்கள் மகளிரது கறபொழுக்கத்தையே மிக மேலதாய்க் கருதினவர்களை எனும் உண்மை,

“உயிரினுஞ் சிறந்தன்று நானே, நானினுஞ்

செயிர்தீர் காட்சிக் கறபுச் சிறந்தன்று” என்னுஞ் தொல்காப்பியா உரையானும் (தொல்காப்பியம், களவியல், உடல்),

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுஞ்

திண்மை யுண்டாகப் பெறின” என்னுஞ்திருவள்ளுவர் உரையானும் நன்கு தெளியப்படும். மகளிரது கறபொழுககத்தைக் காதது நிலைபெறுவித்தற்கு, அவர் தநாகாதலர்மேல் வைத்த உண்மைப் பேரனபேதுணைசெய்யுமல்லது, வேறு காவலுங் கட்டுப்பாடுந் துணைசெய்யாவென்பதும் பண்டைத் தமிழ்மக்களால் நன்கு தெளியப்பட்டதாகும்; அது,

“சிறைகாக்குங் காபபெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்குங் காப்பேதலை” என்னுஞ் திருவள்ளுவர் திருக்குறளாலுங், கணவன் மாயந்தவழி தீப்பாயப் புகுந்த பூதப் பாண்டியன் ரேவியைச் சான்றேரா தடுத்தும் அதற்குடம்படாது தீப்பாயவாள் பாடிய புறநானாறு ருச் செய்யுளாலுங் தெற்றெனப் புலப்படும். இஙஙனநதம் மூள் உண்மைக் காதலன்பு மீதார்ந்த ஆடவா மகளிரையே

வேறு காரணங்களுக்காக இல்லற வாழ்க்கையிற் படிப் பித்தனர் பழந் தமிழ் மக்களைப்பது கருத்திற் பதிக்கற் பாற்று.

இனி, ஆரியரது ஒழுகலாற்றைத் தழுவிய வடநாட்டவர்கள் இத் தென்றமிழ் நாடு புகுநது வைகிப் பின், தமிழரது காதன் மணஞ சிறிது சிறிதாக கைவிடப்பட இக, குலஞ செலவுங் தலைமை முதலான காரணங்களைப் போலிய முதன்மையாககொண்ட அனபற்ற போலி மணம் வழக கத்தில் நிகழ்ந்து வரலாயிற்று இத்தகைய போலி மணத் திற சுற்றத்தாராற் புகுத்தப் பட்டமையினுலேயே காரைக்காலம்மையாரின் இல்லறவொழுககம் பாழ்ப்பட டது ஒரே குலம் என்னுங் காரணம் ஒன்றே பற்றிக, காரைக்காலம்மையாருக்குத் தக்கவன் அல்லாத, அவரால் விருமப்படாத ஒருவன் அவருக்குக் கொழுநனுகப் பினைக்கப் பட்டமையினுலேயே அவரது இல்லற வொழுக்கம் நடைபெற்று சிதைந்து போயிற்று. சுந்திரமூத்தி நாயனார்க்கு அவர்தனு சுற்றத்தார ஏறபடுத்திய திருமணத்தை இறைவன் றடைசெய்து, பின்னர்ப் பரவை சங்கிலியா வேறு குலத்தவராயினும் அவர்க்கும் நாயனார்க்கும் இடைஞிகழுந்த காதலன்பின றிறத்தையே வியந்து அவ்விருவரையும் அவாக்கு மணம் பொருத்திய அருட்பான்மை, தமிழர்தங் காதன்மணச் சிறப்பை நன்கு புலப்படுத்துகின்றதன்றே? இன்னுஞ் சோழமனனான தனமகள் அமராவதியுங் கம்பா மகன் அம்பிகாபதி யும் ஒருவரையொருவர் உயிர்போற காதலித்த அன்பின பெருக்கை உணராது போயது எதனால்? தான் அரசன் என்னுஞ் செருக்கினுலும், அம்பிகாபதி தனை அன்டிப் பிழைக்கும் ஒரு புலவனின் மகன் என அவனது நிலைபை இழிவாக நினைந்த நினைவினுலுமன்றே? இங்க

நீமே, எத்தனையோ குடும்பங்கள் சுற்றுத்தாரால் நேர்ந்த அண்பில்லா உடற் சேர்க்கையால் முன்னும் பாழாய்ப் போயின! இன்னும் பாழாய் வருகின்றன! தமிழரின பண்டைக் காதன மணந திரும்ப உயிர் பெற்று எழுமா னால், அப்போது தான் இம்மண்ணுலக வாழ்க்கை விண் னுலக வாழ்க்கையாய்ச் சுடாந்து திகழுமென்று நினை மின்கள்! இஞ்சான்றை அறிஞர்கள், காதல் வழிப்பட்ட கலப்பு மணத்தை அரசனே ஒப்புக்கொண்டு அதனைச் சட்டமாகக் கூடுமெனசெய்யும்நனமுயற்சிக்குப், பண்டைக் காதன மணத்தின வழிவந்த தமிழ் மக்களாகிய நாம் பெரிதுந துணையாய் நிறகக கடமைப்படிடிருக்கின்றோம்.

காதலன்பை ஒருசிறிதுவுக் கருதிப் பாராமற, செல் வத்தையும் புதல்வர்ப் பேற்றையுங் குலத்தையும் பிற வறையுமே மேலாகக் கருதி ஆரியர் வழிப்பட்ட பாப பனர் நடத்திவரும் பொருநதா மணந தமிழ் மக்களால் மிகவுங் கடியறபாலதாகும். மேலும், மங்கைப் பருவம் எய்தாச் சிறு பெண்களை ஆடவர்க்கு மணம் பொருத் தும் பாப்பனரின ஒழுகலாறும் பெரிதும் அருவருக்கற பாலதாகும். மக்களினுந தாழ்ந்த விலங்கினங்களுஞ் செப் யாத ஒரு செயலை, மக்களினுஞ் சிறந்த தேவராகத தம் மைத் தாமீ மதித்திருக்கும் பார்ப்பனா, இயறகை யமைப்புக்கும் இறைவன றிருவுளக குறிபுக்கும் முழு மாருசச செய்து வருவதில விடாப்பிடியாய் நிறபது எத துணை இழிக்கதக்க செயலாய் இருக்கின்றது! இதனால் எத்தனை நல்ல பார்ப்பனக் குடும்பங்கள் பாழாயவிட்டன! தம் பெண்மக்கள் பூவாமுன்னம் மணந கூடல் வேண்டுமே என்னும் ஏக்கத்தாற், கணவராகக் குறிப் பிடப்பட்ட ஆடவர் நெருசிரக்கந தினைத்தனையுமின்றிக

கேட்கும் பெருந் தொகைப் பொருளுக்குத், தம் உடை மைகளையெல்லாம் விற்றும், 'அதுவும் போதாமற் கடன் வாங்கியுங் கொடுத்துப் பெண்களைப் பெற்றவர்களில் எத் தனை ஆயிரம் பேர் முதுமைக்காலத்தில் வறியராகிப் பட டினியும் பசியுமாய்க் கிடந்து துன்புற்று இறந்து போயினர்! போகின்றனா! காதல்னபு எடடுணையுமின்றி, அஃதில்லாமையின நெஞ்சிரககமும் அடியோ டில்லையாகி, மேலு மேலும் பெருமபொருள் கொண்டு வர வில்லையே யென்று தம் மனைவியரைக் கரும்பாலையில் வைத்துக் கூக்கிப் பிழிவதுபோல் வருத்தி, அதனால் அவா தங் கறபினையிடுந்து காலஙு கழிக்கவோ, அல்லது குளங்கூவலகளில் விழுந்து தறகொலை செய்துகொள்ளவோ கட்டாயப் படுத்திவிட்ட, கட்டாயப் படுத்திவருகின்ற கணவன்மார் எத்தனை போ' தேவாகள் எத்தனைக் கொடிய செயலும், எத்தனை நடுவிகந்த செயலும், எத் தனை நெஞ்சிரக்கமற்ற செயலும் வெறும் பொருளின பொருட்டுச் செய்யலாம் போலும்! இரகக நெஞ்சமில் லாக கயவர்களை எத்துணைக் கொடிய செயலுஞ் செய்யவல்லா. அங்ஙனமே தேவர்களுஞ் செய்வரானால் அவரை என்னென்று சொல்வேம்! இவ்வகையிற் ரேவருங்கயவரும் ஒரு தன்மையே யாதல் கருதிப் போனா திருவளஞ்வநாயனர்,

“தேவர் அனையர் கயவர் அவருந் தாம்

“மேவன் செய்தொழுகலான்” என்றருளிச்செய்தார். சிறுபெண்கள் மங்கைப்பயருவும் அடையும் முன் பெரும் பொருள் கொடுத்து அவர்களை மன்று செய்விக்குங் கொடிய பார்ப்பன வழக்கத்தையுந் தொலைத்தற்கு நமநாட்டு அறிஞாகள் பெரும்பாடு பட்டுச் சட்டஞ் செய்திருப்பது மிகவுங் கொண்டாடற் பாலதாகும். அச்சட-

பப்படி நம் நாட்டவர் அனைவரும் வழுவாமல் நடக்கு மாறு நாம் நம் பொதுமக்களுக்கு நல்லறிவு புகட்டி வருதல் நமக்கு இன்றியமையாப் பெருங் கடமையாகும்.

இனி, நமது நாட்டிற பண்டைக் காலத்தே காதன் மணமே நடைபெற்று வந்தமையின், தங் காதற கண வரை இழந்த மகளிர் பின்னர் வேறு ஆடவரை மனக்க இசையாராய்க் கைம்மை நோன்பு நோற்றே காலங் கழித தனசென்பது புறநானூறு முதலான பழையதமிழ்நால் களால் அறியக்கிடக்கின்றது.

மற்று, ஆரியரது நடைமலிந்த வட நாட்டிலோ காதன்மணம் பெரும்பாலும் நடவாமையின், அங்கிருந்த மகளிரா தங்கணவா இறந்தபின், அவருடன் பிறந்தாரை மணந்துகொள்ளும் வழக்கம் பண்டு நடைபெற்றது (இந்நாளிலும் அவ்வழக்கம் நடைபெறுதலே யாம் வடநாடு சென்றகாலத்திற்கில் இடங்களில் நேரேகண்டேம்). அது, மாபாரதம், சாந்தி பர்வத்தில் (உள்ளக) வீடுமர் கூறும் மொழியாலும் அறியப்படும். மேலும், கணவன் உயிரோடிருக்கையிலோ, அல்லதவன் இறந்த பின்னே மகப் பெருத மகளிர் தம் மைத்துனரையோ அன்றி வேறு பிறரையோ கூடி மகப்பெற்றுக்கொள்ளலாமென்று மநு மிருதி (க, இக, சு0, சுக) வெளிப்படையாய்க் கூறுத லாற, கறபற்ற அவ்வொழுக்கம் வடநாட்டவரிற் பொது வாயிருந்தமை தெளியப்படும்.

இனி, இஞ்ஞானறைத் தமிழ்மக்கள், பார்ப்பன ரைப பார்த்துக், குலவேற்றுமை மிகுதியாய்ப் பாராட்டிக், காதலன்பு நிகழப்பெருத ஆடவரையும் மகளிரை யுங கட்டாய மணத்திற் புகுத்திவருதலின், அதிறபுகுந்த ஆண் பெண் பாலார் பெரும்பாலுங்குன்பவாழுக்கையிலேயே பெருந்துயர் உழுந்து மாய்கின்றனர். அல்லது, ஒத்த

அன்பு நிகழாத தம் வயிற்றினின்றும் நற்கண நற்செய் கை வாயாத நோய்கொண்ட புதல்வர் புதல்வியரைப் பெற்று உலகவாழ்க்கைக்கே பெருந்தீமையை விளைவிக் கின்றனர். இத்தகையவர் வேறு வேறு பிரிந்து, தாநதாம் விரும்பியவைரத் திரும்ப மணஞ்செய்துகொண்டு நன்கு வாழ்தறகுவேண்டுமெடுத்துக்கள் செய்தலும் நம்மனோக்கு இன்றியமையாத கடமையாகும்.

இன்னுங், கணவரை இழந்தமாதரிற றிரும்பமணஞ்செய்துகொள்ளும் விருப்ப முடையார்க்கு ஏதொரு தடையும் ஏதொருதின்குஞ் செய்யாது, அவர் விரும்பிய ஆடவருடன் மகிழ்ந்துவாழ உதவிசெய்தல் வேண்டும். இத்தென்னுடு ஓர் ஆவிலை மூக்கையொப்பச்சிறியது. இத்துணைச்சிறிய இந்நாட்டிலிருக்கும் நம்மக்களின் தொகை யும் மிகச்சிறியது மற்று, ஆவிலையை யொப்ப மிகப்பெரி தான் இம்மாங்கிலப் பரப்பில உறையும் பலகோடி மக்களின் தொகையோ மிகமிகப் பெரியது. இத்துணைப் பெருந்தொகையினரான ஏனைமக்களிற் கணவரை இழந்த மகளிர் திரும்ப மணஞ்செய்துகொண்டு இனிது வாழா நிற்கையில், அவர்களோகோக்க மிகச் சிறு கூட்டத்தாரான நக் தமிழ்மாதர்மட்டுந் திரும்ப மணஞ்செய்துகொள்ள இடம்பெறுமல் தடைசெய்யப்பட்டுத், தம் வாழ்நாள் முடியும் மட்டும் அழுத கண்ணுஞ் சிந்திய மூக்குமா யிருந்து பெருந்துயர் உழுக்கச்செய்வது, சர்வெந்துசமூடையார் செயலாகுமா?

“தன்னுயிர்க் கின்னுமை தானறிவான் என்கொலோ மன்னுயிராக் கின்னுசெயல்”

என்ற தமிழ்மறைப்படி. தம் முயிர்க்கு ஒரு சிறு துன் பம் வரினும் அதனைப் பொறுத ஆடவர், நம் அருமைப் பெண்மனிகளை அவர்தம் வாழ்நாள் எல்லையளவுஞ் துன்

பக்கடலில் அழுத்தி யலைப்பது அருளுடையார் செயலாகுமா? தம்மனைவியர் மாய்ந்த அன்றே வேறு மாதரை மணக்க முயலும் நம் ஆடவர், கணவரை இழுந்த மகளிரை மட்டும் மறுமணங்கு செய்யாவாறு கட்டுப்படுத்தி வைத்துக் கலங்கச்செய்தல் என்ன கொடுமோ! ஆகவே, பெண்டிர் ஆடவர் என்னும் இருதிறத்தார்க்குரிய இனபதுன்ப நிலைகளையும் நடுங்கிற சீர்தூக்கிப்பார்த்து, இருவரையும் இனபவாழ்க்கையில் இருத்தி வாழுச்செய்வதே அறிவும் அன்பும் அருளும் உடைய மேலோரது செயலாகுமென்று உணாமின்கள்!

பன் மனைவியர் மணம்

இனி, நந்தமிழ் மக்கள் வாழ்க்கையிற் பண்டிருந்தார் ஒழுகலாற்றினையும் ஒளியாமல் எடுத்துக்காட்டுவது எமது கடமையாய் இருக்கின்றது. ஓர் ஆண்மகனும் ஒரு பெண்மகனும் காதலன்பிற் பிணிக்கப்பட்டே மணந்து கொண்டார்களென்று வைத்துக்கொள்வோம். இவர்கள் மணங்குசெய்துகொண்டபின் பெரும்பாலும் ஒன்றிரண்டாண்டுகளில் ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்கின்றனர். பிள்ளையைக் கருக்கொண்ட காலம் முதல், அதனைப் பெற்று வளர்த்து, ஐந்தாண்டுச் சிறுவன் சிறுமி ஆக்கும் வரையில் தாய்க்குள்ள துன்பம் அளவிடப்படாததாகும். தாய்க்குள்ள துன்பத்தில் ஆயிரத்தில் ஒரு கூறே தகப்பனைச் சார்கின்றது. தன் மனைவியின் துன்பத்தைக் கருதிப் பாராத கணவனுயிருந்தால், அவ்வாயிரத்தில் ஒரு கூறுன துன்பத்தையும் அவன் ஏன்றுகொள்ள உடம்பதுவதில்லை. அச்சிறு துன்பத்தைத் தான் ஏன்றுகொள்ளா தொழியினும், மகப்பெற்றுத்துன்புறுங் தன் மனைவியைத் தான் மேலுங் துன்புறுத்தாமல் இருந்தாலாவது, அஃது அவட்குநன்மைசெய்வதை ஒப்பதாகும் ஆனால்,

அங்கனம் அவள் துண்பம் உணர்ந்து நடக்குங் கணவரைக் காண்பது முயற்கொம்பாகவே யிருக்கின்றது ! பிள்ளையைப் பெற்றுவளர்க்கும் பெருநதுனபத்துடன், சமயற்றெழுழிலுங், கணவன் மாமன் மாமி மைத்துனர் உறவினர்க்காவன செய்தலும், மற்றை இல்லப்பணியும் எல்லாங் தானே ஆற்றியும் அல்லது ஏவலரைக்கொண்டு ஆற்றுவித்தும், வேளைதப்பிய உணவுகொண்டு அளவிற குறைநத தூக்கமும உடையளாய் நீள வருநதும் மீணவி யின் நிலையறியாமல் இரவிலோ பகவிலோ அவளைக் கட டாயப் படுத்திப் புணர்ந்து, அவள் பிள்ளைப் பெற்று ஓராண்டுதானுங் கழியாதிருக்கையில், அவள் மீண்டும் கருக்கொண்டு பின்னும் ஒரு மெலிநது நோய்கொண்ட மகவினைப் பெற்றுவிடுமாறு செய்யுங் கணவர்களே இத் தமிழ் நாட்டில் மிகுதியாய் இருக்கின்றனர். மீணவி ஒரு பிள்ளை பெற்றபின் மூன்றாண்டுவரையிற கணவன் அவளை அனுகலாகாதென்று இத்துறையில் ஆராய்ச்சிவல்லமருத்துவ ஆசிரியர் கௌவன் என்பார் வரைந்திருக்கின்றா * எமது கருத்தோ தாம் ஈன்ற மகவு ஐந்தாண்டு வளர்ந்து பள்ளிக்கூடானு செல்லும்வரையில் மீணவியுங் கணவனும் மருவுதல் ஆகாதென்பதேயாம் தான் பெற்ற பிள்ளை பள்ளிக்கூடானு சென்றுவரத துவங்கிய பிறகுதான் பணைக் குச் சிறிது ஆறுதலாய் ஓய்ந்திருக்கவும், அவருடம்பு முழுநலம் பெற்று மீண்டும் தன் கணவை மருவுதற்கு ஏற்ற மனக்களிப்புக் கொள்ளவும் இடம் உண்டாகின்றது. ஆதலால், மீணவி ஒரு மகவீன்று ஐந்தாண்டுகள் சென்ற பிறகு அவளை மருவுதல்தான், அவள் கணவன் அவருக்கும் அவள் ஈன்ற மகவுக்கும் பின்னர்ப் பிறககப் போகும் மகவுக்குஞ் செய்யும் பேருதவியாகும். அங்கன

* Dr John Cowan in his Science of New Life, p. 177.

மின்றி, அவள் மகவீன்ற ஓராண்டுக்குள் அவன் அவ் ணோக் கூடி, ஈன்ற மகவு நன்கு வளர்தறகு முன், அவள் மற்றுமொரு மகவினை ஈனும்படி செய்துவிடுவனுயின், அதனால் மனைவியின் உடல் நலம் பழுதுபடுப் பலனோய கருக்கு இருப்பிடமாவதுமல்லாமல், அவள் முதலில் ஈன்ற மகவும் பின்னர் அதனையுத்து ஈன்ற மகவுங்கூட உடல் நலங் கெட்டு, எல்லார்க்குங் துன்பந தருவன வாய்ச் சில்லாண்டுகள் உயிரோடிருந்து, பின்னர் இறந்து போய் விடுகின்றன! இங்னனம் நாடோறும் நோய்த் துன்பமும் பின் அதனை யடுத்தடுத்துச் சாவுமாகிகழுமார் இல்லம் நிரயகுழியாகுமேயன்றி, அஃதோர் எள்ளளவு இனபத்திறகேனும் வாயிலாகுமென்று கூறல் கூடுமோ? இவ்வளவு துன்பத்தையும் விளைத்துக் கொண்டு ஒருவன் வாழும் வாழ்க்கை உண்மையில் இல்லற வாழ்க்கை யென்று சொல்லப்படுதற்கும் ஏற்குமோ? அறிவுடையீர் உணர்ந்து பார்மின்கள்!

பெரும்பாலும் இத்தகைய நிரய வாழ்க்கை நடாத் தும் நம் ஆடவா பலரைப் பார்த்து, “மகவீன்று நாற்பது நாள்கூட ஆகாத நிலையில் நீர் நும் மனைவியைக் கூடி மறுபடியும் ஓராண்டிறகுள் அவர் மற்றுமொரு மகவினை ஈனும்படி செய்வது நன்றாகுமா?” என வினவிய காலங்களிலெல்லாம், அவர்கள் “என் செய்வோம்! எங்களாற் சேர்க்கையின்றி இருக்க முடியவில்லையே!” என்றே விடை பகர்ந்து வந்தனர். அவர்தம் மனைவியரும் எங்கே தங் கணவர் வேறுமாதரை மருவுச் சென்று விடுவரோ என்னும் அச்சத்தால் தம் உடல் நிலை அவரை மருவுதற கேற்ற நலம் வாயாதிருக்கையிலும், வேண்டா விருப்பாய் அவரைக் கூடுதறகு இசைந்து, தமக்குங் தங் குழந

தைகளுக்குஞ் தொடர்பாக நோயையுந் துன்பத்தையும் வருவித்துக் கொள்கின்றனர்.

இங்ஙனமாக இஞ்ஞான்றை மண வாழ்க்கையில் மேன்மேற கிளைக்குஞ் துன்பங்கள், அஞ்ஞான்றிருந்த இனைஞர்க்கும் அவர் தங் குடுமபததார்க்கும் வாராமைப் பொருட்டு, அவாதம் பெற்றோகள் அவர்க்குச் செய்து வைத்த இல்வாழ்க்கை ஏற்பாடுகள் சாலவுமபாராட்டற் பாலனவாய இருக்கின்றன. அவ்வேற்பாடுகள் என்னையோ வெனிற;

“காதற பரத்தை எல்லார்க்கும் உரித்தே”
 என்னும் இறையனரகப்பொருட் சூததிரத்திற்குத் தொல்லாசிரியா நக்கீரனுர் உரைத்த வுரையிலிருந்து அவற்றை எண்டு எடுத்துக் காட்டிதும். பண்டைக்காலத் திருநத பெற்றேர்கள் தம் புதல்வாகட்கு உரிமையாகத் தத்தஞ் செல்வ வளத்திற்குத் தகபடி பெண்கள் இருவர் மூவரை அவர்க்குக் காமக்கிழுத்தியராக வளர்த்து வைப்பர். தம் புதல்வன் தன்னுற் காதலிககப்பட்ட ஒருமங்கையை மணஞ் செய்து கொண்டின், அவன்றன மீனைவி மகபபெற்றனளாயின், அமமகவு நனகு வளாந்து சிறுவன் சிறுமி யாகுமவரையில், அவன் தன் மீனைவியை அனுகாமைப்பொருட்டு, அவனுக்கு உரிமையாகத்தாம வளர்த்த இளமங்கையரை அவன் பெற்றேர்கள் அவனுச்சு மீனைவியராக அமைத்து வைப்பர். இவ்வாறு தனக்கு அமர்த்தி வைக்கப்பட்ட மீனைவியரை ஒருவர் பின் ஒருவராய்க்கூடி அவன் வாழ்க்கை செலுத்தாங்கிறப ஞகவின், அவன்றன காதன் முதன் மீனையாளும் ஏனை மீனைவியரும் அடுத்தடுத்து மகபபெற்று வளர்க்குஞ் துன் பததிற்கு ஆளாகாபலுந், தங் கணவீனத் தொடாபாக மருவித தமதுடல் நலத்தையுந் தாம் பெறும் மக்களின்

உடல் நலத்தையும் பழுது படுத்தாமலும் மனங்கள் உடல் நலங்கள் நன்கு வாய்க்கப் பெற்றுக் கிட்டத்தட்ட நூற்றுகள் வரையில் இனிதுயிர் வாழ்ந்து வந்தனா. அவாதங் கணவருங் கவலையும் நோயுங் துன்பமும் இலராய்ச் செவ்வனே இன்பாங் துய்தது நீண்டகாலம் உயிர் வாழானின்றனர்.

இத்தகைய வாழ்க்கை யமைப்பு இற்றைக்குச் சிறி தேறக்குறைய ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னமே யிருந்து நெடைபெற்று வந்து, பிறகு சில நூற்றுண்டுகளாக அருகி ஒரோவாரு குடும்பங்களில் மட்டும் இக்காலத்தே நடைபெறும் நிலைக்கு வந்துவிட்டது. காதலின மணந்த முதன் மனைவிக்குப் பின், பெற்றோர்களால் வளர்த்து அமாததி வைக்கப்பட்ட மனைவியா ‘காமக்கிழுத்தியர்’ அல்லது ‘இறபரததையர்’ என்னும் பெயருடையாய்த் தலைமக்களுடு ஒருங்கிருந்து வாழ்க்கை செலுத்திய வரலாறு,

“காமக் கிழுததி மனையோ என்றிவர்

எழுறுகினவி சொல்லிய எதிரும்” என்னுங் தொல் காப்பியக் கற்பியற சூததிரத்தால் (ஞ) நன்கறியக் கிடக்கின்றது. தொல்காப்பியர் காலம் இற்றைக்கு ஜயாயிர ஆண்டுகளுக்குமுற்பட்டது. இன்னும் இற்றைக்குஇரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட இறையனுரகப்பொருள் காலத்திலும் இவ்வழக்கம் நடைபெற்று வந்தமை அந்தாலுக்கு நக்கீரனூர் கண்ட விழுமியபேரு ரையின்கண் விளக்கமாக நவலப் பட்டிருத்தலை மேலெடுத்துக் காட்டினாலும். இன்னுஞ் சுந்திரமூர்த்தி நாயனூர் காலத்திலும் இவ்வழக்கம் இருந்தமை அவா முதன் மணந்த பரவை நாச்சியார்க்குப்பின், இரண்டாம் மனைவியாராகச் சங்கிலி நாச்சியாரை மணந்தமைகொண்டு அறி

யப்படும். இக்காலத்திலுள்ள செல்வர்கள் பலர் மனைவியர் பலரை மணந்து வாழ்க்கை நடத்துகின்றனர். செல்வம் இல்லாத ஏழை யெளியவர்களிலும் மனைவிபர் பலரை மணந்து வாழ்வாரும் பலர் உள்ளனர்.

அங்குணமாயிற, செல்வம் படைத்தவர்கள் மனைவியர் பலரை வைத்துத் தமது வாழ்க்கையை நன்கு நடத்து தற்கு அவாகள்பாற பொருள்வள மிருச்சின்றது. பொருள் இல்லாத ஏழை யெளியவாகளிலும், கணவனும் அவனறன் மனைவியரும் பல்வகைத் கைததொழில்களை செய்து பிழைப்பவாகளாய் இருத்தலால், அவர்களுள் ஒரும் மனைவியர் பலா இருத்தல் இடர்பயவாது. ஆனால் செலவை வளனுமின்றி, ஏழைமையுமின்றி, நடுங்கிலையிலுள்ளவர்கள் மனைவியர் பலரை மணந்து துனபமின்றி வாழ்க்கை நடத்துதல் இயலுமோவெனின; இயலும். பண்டைக் காலத்திலே ஆண்பாலார் மட்டுமேயன்றிப் பெண்பாலாருங்கூட இயல இசைநாடகம் என்னும் முதலமிழ்க் கல்வியிற சிறந்த புலமையடைந்து விளங்கிப்பது மஸ்லாமாற. பலதிறப்பட்ட கைததொழில்களிலுந்தோசசியடைந்து திகழ்ந்தனா. அஃது ஒக்கர்மாசாத்தியாரா, ஒளவையார், காககை பாடினியார் நச்செவளையாரா, காவற பெண்டு. குறமகள் இளவெயினி, பாரிமகளிரா, பெருங்கோப் பெண்டு, நக்கண்ணையார், பேயமகள் இளவெயினி, பொன முடியாரா, மாற்பித்தியார், மாரேக்கத்து நப்பசலையாரா, வெண்ணிக் குயத்தியார். காமக்கண்ணியாரா முதலான பழந்தமிழ் மாதர்கள் தமிழ்க்கல் விப் புலமையிலும் ஏனைத் தொழிற்கல்விப் புலமையிலும் சிறந்து விளங்கின்னமை, புறநானூற்றில் அவாகள் பாடியிருக்கும் அருந்தமிழ்ச் செய்யுட்களாலும், அவர்தம பெயர்களாலும் நன்கறியக் கிடக்கின்றது. ஆகவே,

ஆண்பாலாரைப் போலவே, பெண்பாலாருங் கல்விப்புல மையாலுங் கைத்தொழிற் புலமையாலும் பொருள் ஈட்ட வல்லவர்களாயிருந்தால், அவாகள் தங் கணவனது வருவாயையே எதிர்பார்த்துப் பிழைக்க வேண்டுவதில்லை. அங்ஙனம் புலமைவாய்ந்த மீனவியரையுடைய கணவன் மிடிப்பட்டு வருந்தாமலே இனிது வாழ்க்கை செலுத்து வானென்பதுஞ் சொல்ல வேண்டுவதில்லை. இங்ஙனம் இருபாலாரும் ஒருமித்துத் தத் தம் முயற்சிகளால் வாழ்க்கை செலுத்துதலாலும், ஓர் ஆண்மகன் தான் முதனமணந்த காதன் மீனவியையே தொடர்ந்து மருவா மற் காமக் கிழுத்தியராம் ஏனை மீனவியரையும் ஒருவர் பின்னெருவராக மருவி வாழ்ந்து வருதலாலும், பெண் பாலாா உடல்நல மனநலங்கள் மிகுந்து மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒருகால் ஒரு மகவு ஈன்று அதனைச் செவ்வனே வளாத்துவர அவர்தங் கணவனும் உடல்நல மனநலங்கள் மிகுந்து இனிது வாழ்வானுவது.

இனிப், பண்ணைக்காலம் முதல் இடைக்காலம் வரையிற பெருகியும், அதனபின் இக் காலத்தில் அருகியும் நடைபெறுகிறது கும் பண்மீனவியர் மணம் இஞ்சூன்றைத் தமிழ் மக்கட்குப் புதுமையாயும் பொருத்தமில்லாததாயுங் காணப்படலாம். பெண்பாலாரும் அவர் வயிற்றிற பிறக்கும் பிள்ளைகளும் அவர்தங் கணவரும் நோயுங்கவலையும் வறுமையுந துன்பமுமின்றித் தமக்கும் பிறர்க்கும் பயன்பட்டு நீடு வாழ்தலை விழைவார்களானாற், பழந் தமிழ்ச் சான்றேர் வகுத்த இப் பண்மீனவியர் மணவாழ்க்கையைக் குறற்மாகவும் புதுமையாகவுங் காண்பார் அல்லர் துலுக்கர் மதத்தின் ஆசிரியரான மகமது முனிவர் ஆண் பெண் பாலாரின் இயற்கைகளையும், அவர்

தம் வாழ்க்கையின் இடர்ப்பாடுகளையும் ஆழ்ந்தாராய்ந் துணர்ந்தனரே ஓர் ஆண்மகன் ஒருவரிலிருந்து நால்வர் வரையில் மனைவியர் பலரை மணந்துகொள்ளலாம் என்று தாம் அருளிச்செய்த சூரானமறையில் ஒரு சிறந்த சட்டம் வகுத்தருளினார். அச சட்டத்தின்படியே துலுக்கரில் ஆண்பாலார் தத்தம் பொருள் நிலைக்கு ஏறப மனைவியர் பலரை மணந்து வாழ்க்கையை இனிது நடத்திவருகின்றனர். இங்னனம் பன்மனைவியருடனிருந்து வாழுந்து லுக்கரின் வாழ்க்கை இனிது நடைபெறுகின்றதோ இடர்ப்பட்டு நடைபெறுகின்றதோ என்பதைனே நேரே சென்று ஆராய்ந்துகண்ட ஆங்கில ஆசிரியர் சிலர், அஃது இனிதாகவே நடைபெறுகின்றதென முடிவுகட்டி யிருக்கின்றனர். ஒரு கணவனுக்கு மனைவியா பலர் இருப்பது அவர்களுள் வழக்கத்தில் வந்துவிட்டமையால் ஒருவன் றன மனைவிமார் தம்முட் பொருமை சிறிதுமின்றி அன்புடன் ஒருவருக்கொருவர்உதவியாய்தினரு ஒத்துஉயிர் வாழ்கின்றனரென்றும், ஒரு மனைவி மகவீன்று அதனைச் செவ்வகை வளர்த்துப் பெரிய பிள்ளையாக்குங்காறும் அவள் கணவன் ஒருவர்பின் கொருவராய் மற்றை மனைவியருடன் கூடி உறைந்து வாழ்க்கை செலுத்துதலின் மனைவியரும் அவர்தம் பிள்ளைகளுங் கணவருமெல்லாம் உடல்லம மனநலங்கள் நன்கு வாய்ந்து நீடு இனிது உயிர் வாழ்கின்றனரென்றுந், தமக்கு மனைவியர் பலர் இருத்தலின் அவரை விட்டு வேறு மாதரை விழைந்துசெல்லுங் கூடாவொழுக்கங்கணவர்பாற் சிறிதுங்காணப்படவில்லை யென்றும், ஆகவே பன்மனைவியர் மனவாழ்க்கைதுலுக்கருள் நலங் தருவதாகவே இருக்கின்றதன்றித் தீது தருவதாய் இல்லையென்றும் அவ்வாங்கில ஆசிரியர்கள் தெளிவாக வரைந்திருக்கின்றனர்.

மற்றுக், கிறித்துமத சட்டப்படி ஒரு மீனவிடுபி ரோடிருக்கையில் வேறு மீனவியரை மணவாத வெள் ளைக்காரரிலோ, ஏற்குறைய ஒவ்வொரு கணவன்மாரும் பெரும்பாலும் வழுவிய ஒழுக்கமுடையராய் மறை விலை வைப்பாட்டிமா இருவர் மூவர் நால்வரை மருவி வாழ்நாட் கழிக்கின்றனரெனவும் அவர்களே ஆராயந்து கணக்கெடுத்து நுவல்கின்றனர். கிறித்துவர் துலுக்கரின் இவ்வாழ்க்கை வரலாறுகளை உற்று நோக்குங்காற், பன் மீனவியர் மண வாழ்க்கையினை இனியதாக ஏற்குந் துலுக்கமதக் கோட்பாடும், பண்டைத் தமிழர் மதக் கோட்பாடும் பெண்மக்கள் ஆண் மக்கட்குப் பல நலங்களைத் தருவனவாயிருத்தல் தெற்றெனப் புலனுகின்ற தன்றே?

அறமேல், ஒரு பெண்மகள் தான் காதவித்த ஒரு வணையன்றிப் பிறகுஞருவனைக் கணவினும் நினையாத மாண்பே கற்பொழுக்கமெனப்பழந்தமிழ் நூல்கள் வசூத் தாற்போல, ஓர் ஆண் மகனுட தான் காதவித்த ஒருக்தி யையன்றிப் பிறள் ஒருத்தியைக் கணவினும் நினையாத கறபொழுக்கத்திற் குரியனென அந்தால்கள் வசூத்துரையாமை என்னியெனிற, கூறுதும்: ஒருவன் தன் காதன் மீனயாளைத் தவிர மற்றை யொருத்தியை விரும்பாத மனத்திட்பம் உடையனுபிருந்தாலும், அவன் தன் மீனயாள்பால் வைத்த காதல் மிகுதியால், அவள் மகப்பெறுதற்கு முன்னும் மகப்பெறு பின்னும் அவளை யடுத்தடுத்து மருவாதிரான். அவ்வாறவன் அவளோடு கூடி யொழுகுதலால் அவளுடம்பின்நலம் பழுதுபடுதல் மட்டுமே யன்றி, அவள் அடுத்தடுத்து ஈனுங்குழாதைகளும் நோய்கொண்டு சிறிது காலத்தில் மடிந்து போகின்றன. அதனால் அவனது இல்லத்தில் நோயுங் கவலையுங் துன்ப

முங்குடியாயிருக்கின்றன. இந் நிலைமையை ஆராய்ந்து பார்த்தே, காதன் மனையாளை மணந்தவனுங் கூட, அவர்கள் மட்டுமே குடி யிராமல், தன் பெற்றோராலும் இளமைதொட்டே வளர்த்து அமர்த்தி வைக்கப்பட்ட காமக் சிழுத்தியரோடு குடி வாழ்க்கை செலுத்துமாறு பண்டைத் தமிழ்ச் சான்றேர் வகுத்து வைத்தனர். இங்ஙனம் இவர்கள் வகுத்து வைத்ததெல்லாம், பெண்பாலா ரின உடல்நல மனநலங்களைப் பாதுகாத்து, அவர் வயிற் றிற பிறக்கும் பிள்ளைகளும் அந நலங்க ஞடையராய்த் திகழுவும், அம்முதக்தால் ஆண்பாலாரும் நோயுங் கவலை யுங் கூடாவொழுக்கமும் இன்றி இன்ப வாழ்க்கையில் நீடு வாழுவுமேயாம் என்க. எனவே, தொல்லாசிரியர் பெண்பாலார்க்குக் கற்பொழுக்கத்தை வகுத்துக் கூறி ஏற்போல, ஆண்பாலார்க்கும் ஒரு மனைவியோ டிருக்குங் கற்பொழுக்கத்தை வகுத்துக் கூறுதது. இருபாலா ரும். அவர்தம் மக்களும் இனிது வாழ்தறபொருட்டேயாம் என்பது தானேபோதரும். உலகவழக்கிலும் பெண்பாலார்க்குக் கற்பொழுக்கம் வேண்டப் படுகின்றதே யன்றி, ஆண்பாலாக்கு அது வேண்டப்படாமை எவரும் அறிந்ததேயாம். அங்ஙனமாயினுங் தம் மனைவியரைக் கடந்த கூடாவொழுக்கம் எவர்க்கும் ஆகாமையும் எவரும் அறிந்ததேயாம். இவ்வாற்றிற், பழந் தமிழாசிரியர் ஆடவர்க்குக் கற்பொழுக்கம் வகுத்துரையாத நுட்பம் எவர்க்கும் இனிது விளங்காநிற்கும் என்க.

அற்றேல், பெண்பாலாரும் ஆடவர் பலரைக் கணவராக மணந்து வாழ்தல் பொருத்த முடைத்தாமன்றே? துரோபதை ஐவரைக் கணவராக் கொண்டு வாழுவில்லையா? நீலமலையில் உறையுங் தோடர்க்குள் ஒருபெண் ஒரு குடும்பத்தில் உடன்பிறந்த ஆடவர் பலர்க்கும் மனை

யாளா யிருக்கின்றனளன்றோ? இமயமலையை யடுத்த திபேத்து தேயத்திலும் அங்கனமே ஒருமாது ஒருகுடும் பத்தில் உடன்பிறந்த ஆடவர் பலரை மணந்து வாழ்கின நன்னன்றோ? இங்கனமே பழைய பிரித்தானியர்க்குள் ஞம் அராபியர்க்குள் ஞம் வேறு வகுப்பினர் சிலர்க்குள் ஞம் ஒருத்தி ஆடவர் பலர்க்கு மஜையாளாயிருந்த வரலாறுகள் அறியப்படுகின்றன. ஆதலால், தமிழர் மட்டும் ஒரு மங்கை ஒருவனைத் தவிரப் பிறவென்றாலும் கனவி என்ன நினைதல் ஆகாதென வரையறை செய்ததென்னை யெனிற், கூறுதும்.

பெரும்பாலும் ஆடவர் தம் மனைவிமாரின் உடல் நலமனநலங்களையும், அவர் வயிற்றிற்பிறக்குந்தம் பிள்ளைகளின் உடல்நலமனநலங்களையும் கருதிப்பாராமல்; தமக்குக் காமவேட்டை எழுங் காலங்களிலெல்லாம் அவரை வலிந்து மருவும் இயல்பினரென்பதை மேலே காட்டி ஞம். பூவாசசிறுமிகளை மணக்கும் பார்ப்பனக்கணவன்மார், அச்சிறுமிகள் மங்கைப்பருவம் எய்தும் முன்னமே அவர்களை வலிந்துபற்றிப்புணர்து அவர்உடம்பின்நலத்தைப் பழுதுபடுத்தி வரும் உண்மை வரலாறுகளைப், புலமையிற சிறந்த மேயோ என்னும் ஆங்கிலப் பெருமாட்டி யார்தாம் இயற்றிய “இந்தியத்தாய்” என்னும் நூலின் ஐந்தாம் இயலில் உண்மைச்சான்றுகள் பல கொண்டு உறுதிப்படுத்தி யிருக்கின்றார். இவ்வாறு மங்கைப் பருவம் அடையாத பேதைச் சிறுமிகளையே—இவர்கள் ஏழிலி ஞம்து பனனிசன்டு ஆண்டுகளுக்கு உட்பட்டவர்கள்— வலிந்துபற்றிப் புணாநது, வாழ்நாளெல்லாம் அவர்கள் நோய்வாய்ப் பட்டு மடியச்செய்யுங் காமப் பேய்களான் ஆடவர், மங்கைப்பருவம் எய்திய ஒருத்தி மனைவியென ஞம் உரிமையிற் றமக்குக் கிடைத்துவிட்டால் அவளைச்

சும்மா விடுவரோ சொன்மின்கள்! ஒரு: மங்கையின் உடம்பைப் பழுதாகக் ஒரு கணவனே போதும்; அவ அக்கு மேலும் இன்னும் பலர் கணவராக அமர்ந்தால், அக் கணவன்மார் பலரால் அவ் வொருத்திக்கு நேரும் ஆலைக்கழிவினை எம் மொருநாவால் எடுத்துரைத்தல் இய அலோ சொன்மின்கள்! தோடர், திபேததியர் முதலான மக்கட் பிரிவினா சிலர்க்குள் ஒருத்தி பலாக்கு மனையாளாய் இருக்குந தீப கொடிய வழக்கம் இருத்தவினாலே தான். அவாக்குட பெண்பாலார் தொகை வர வர அரு கீப்போகின்றது! அவர் வயிற்றிற் பிறக்கும் மக்களும் மனநல உடல்வங்கள் வாயாமற குன்றிப்போகின்றனர்! மேலும், ஒருத்தி ஆடவா பலர்க்கு மனையாளாய் இருந தாலும், அவள் அவருள் ஒரு கணவனிடத்தேதான் காத லன்பு பாராட்டுவள். துரைபதை ஜிவாக்கு மனையாளா யிருந்தும், அவள் அருசசனனிடத்தேத் தான் காதலன்பு பாராட்டின்னென்று நுவலப் படுகின்றனள். அதனால், ஒருத்திக்குக் கணவராய் அமர்ந்த பலருந தமக்குட் பொருமையும் பக்கமையுங கொண்டு கலாய்தத்தேல யன்றி, அம்மாதினையும் பலவகையால் துண்டுறுத்தாநிற பர். இன்னும் அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளிலும் இஃது இன்னர்க்குப் பிறந்ததெனபது திட்டமாய அறி யப் படாமையால், அப பிள்ளைகளாபால் அவள் கணவன மார பலரும் அன்பிலராயே யொழுகுவர். இவையே யன்றி இன்னும் பல அல்லல்களும், ஒரு பெண் ஆடவர் பலரை மனைக்குங குடிம்பங்களில் உண்டாகும். ஆதவி ஞற்றுன இத்தகைய மணம் நாகரிகமற்ற மக்கட் பிரிவினர் சிலர்க்குள் மட்டுங காணப்படுகின்றது. நாகரிகம் எய்திய மக்கட் கூட்டத்தார் பலருள்ளுமோ ஒரு மகன் ஒருவனே மட்டும் மனநது வாழும் வாழ்க்கையே நடை

பெறுதல் எவ்வளரும் அறிந்ததேயாம். ஆகவே, பண்டைத் தமிழ் மக்களும், அவர்தம் வாழ்க்கை வரலாறு களைத் தழீஇ நூல்கள் இயற்றிய தமிழாசிரியர்களும் ஒரு மங்கை ஒருவனுடைனது வாழுங் கறபொழுக்கத்தினையே வறபுறுத்தி வரலாயினர். அவர் வறபுறுத்திய கறபொழுக்க வாழ்க்கையே இன்றுகாறும் இத் தமிழகத்தில் நிலைபெற்று வழங்கி வருத்தில் அறியாதார் யார்? இன்னான்றைத் தமிழ் மக்களின் மனவாழ்க்கை காதலன்பின வழிப்பட்டு நடவாயையின, ஒரோவொருகாற் பிழைப்பட இச் சிதைவதாயிருப்பினும், அது பெரும்பாலும் பென்பாலாரைக் கறபொழுக்கத்தில் நிலைபெறுவிததே வருத்தின், அதனை மற்றை நாட்டவரும் பாராட்டிப் பேசுவது மல்லாமல். அதனையே தாழுங் கைக்கொண்டு நடக்க விருப்புகின்றனர்; சிலர் பலா கைக்கொண்டும் நடந்து வருகின்றனர் என்க.

பின்முறை மணம்

இன்னும், பெண்பாலார் பெரும்பாலும் ஆண்பாலா ரைப் பாரக்கிலும் விரைவில் முதுமை யடைகின்றனர் நாறபதுக்கும் நாறபத்தைந்தாண்டுகடகும் இடையில் மாதரிற் பலா பூப்பு நிறகப் பெறுகின்றா பூப்பு நிறையின் அவர்கள் கணவனை மருவுதற்கும் புதல்வரைபா பெறுதற்குந் தகுதியற்றவராகின்றா. நாறபதாண்டுக்கு மேற்பட்டாயின் மாதர்பலர்க்குப் புணர்ச்சி வேடகையே இல்லையாய் ஒழிகின்றது. ஆனால், ஆண் பாலாரின் உடம்பு நிலையோ அத்தகையதாயில்லை. யாக்கை நோயற்ற நலல் நிலையையில் இருக்க, அறிவும் முயற்சியும் நன்கு வாய்ந்து நீண்ட நாள் உயிரோடிருக்கும் ஆடவர் பலர்க்கு எழுபதாண்டுக்கு மேலும் புணர்ச்சி விருப்பும், மகளிரை மருவிப் புதல்வர்ப் பெறும் ஆற்றலும் இயற்கை

யாய்ப் பொருந்தி யிருத்தலையும், அத் தன்மையினால் எழுபதாண்டுக்கு மேலும் திருமணங்கு செய்துகொண்டு வாழ்கலையும் இன்றைக்கும் பல இடங்களிற் பலரும் பார்க்கலாம். மேலும், பூப்பு நின்றபின் தன் காதன மனையாளோயாயினும் அவளே அவள் காதலன் மருவுதலாக தென் அறிவுடையோர் கூறுமுரை பொருத்தமுடைய தாகவே காணப்படுகின்றது. ஏனென்றால், மாதர்க்குப் பூப்பு நின்றபின் பெரும்பாலும் காமலேவ்ட்கை குறைந்து போவதுடன், அந்திலையிற் புணர்ச்சி நிகழின் அவர்க்கும் அவர்தங் கணவர்க்கும் பலவகையான கொடிய நோய்களும் உண்டாகின்றன. ஆன் பெண் பாலாரின் இவ் வேறுபட்ட உடம்பின் நிலைகளை உற்று நோக்கி ஆராய்ந்த நம் பண்ணை ஆசிரியர், நாறபததைந்தாண்டு கட்கு மேற்பட்ட தங் காதன் மனைவியரையும் ஆடவர் மருவுதல் தவிர்ந்து, வேறு மாதரை மணந்து கொண்டு வாழ்க்கை செலுத்தும் முறையினை ஏற்றுக்கொண்டமை நமது பழைய தொல்காப்பிய நூலை ஆராய்தலாற் புலனு கின்றது. ஓர் ஆணமகன் தான் முதலில் மணந்து கொண்டமனைவி ‘தொன்முறை மனைவி’ என்றும், பின் னா மணந்து கொண்ட மனைவி ‘பின்முறை மனைவி’ என்றும் பெயர் பெறலானமை, தொல்காப்பியத்துக் கற்பிய விற் போந்த,

“பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத்
தொன்முறை மனைவி எதிர்ப்பாடாயினும்” (நக.)

என்னும் நூற்பாணிலை இனிது விளங்காங்கின்றது.

மேலுந் தனது இளமைக் காலத்தே தான் மணந்து கொண்ட காதன் மனைவி மக்களை ஈன்று முத்துப்போன பின், அவளே இல்லறக் கடமைகளைத் தான் சாகுமட்டுந் தாங்கித் தொடர்ந்து செலுத்துமாறு வைத்து அவளோ

வருத்துதல் அவள் கணவனுக்கு அருள்ளடைமையாகாது. அம்முதுமைக் காலதேதே அவள் ஒய்ந்திருந்து இனிது காலங்கழிக்குமாறு, அவளுக்கு வேண்டும் உதவிகளோச செய்து அவளோ உவப்பித்தலே அவள் கணவறகு இன்றி யமையாத கடமையாகும். இதனை நன்குணர்ந்த நம் பண்ணடத் தமிழ்மக்கள் தம் தொன்முறை மனைவிக்குந் தமக்கும் உதவியாம்பொருட்டுப், பின்முறை மனைவிபாக மற்றுமொரு மாதை மணந்து, தம் தொன்முறை மனைவி யுடனிருந்தே வாழ்க்கை செலுத்தி வந்தமை அவர்தம அருட்பானமையினை இனிது புலப்படுத்தா நிர்கின்றது. இவ்வாறு நந்தமிழ் முதுமக்கள் தமக்குரிய பெண்பாலா ரைப் பாதுகாக்கும் பொருட்டுப், பன் மனைவியரை மணந்தும் பின்முறை மனையாளாக மற்றுமொரு மங்கையை மணந்தும் இல்வாழ்க்கை நடாத்திப் வரலாறு களை உண்மையான் ஆராய்ந்து கோக்கவல்லார்க்கு அவர் தம் ஒழுகலாறு சிறிதேனுங்குற்றமுடையதாகக் கருதப் படுதற்கு இடந்தராதாய், அவர் தம்பெண்பாலா பால் வைத்த மெய்யன்பினையும் பேரருளினையும், புலப்படக் காட்டுந தனமையதாய் நிற்றல் தெற்றென விளங்காசிற கும். பிழைப்பட்ட உணர்ச்சியும் அழுக்காறும் அறியாமையுங்கொண்ட இஞ்ஞான்றை மாதர் ஆடவர் தமது வழுவான ஒழுகலாறே விழுமிதெனக் கருதி, உண்மையருளினாழுககத்திற றலைகின்ற நம்பண்டைச செந்தமிழ் மாநதரின் ஒழுகலாறுறுக்குக் குறைக்குறுதல் ஏதமாமென அறிதல்வேண்டும்.

புதல்வர்ப் பேறு

இனிக், கற்பொழுக்க மாடசிவாய்ந்த இல்வாழ்க்கையின் சிறந்த பயனுவது நன்மக்களைப் பெறறு, அவரைப் பல நலங்களும் வாய்ந்தவராக்கி, அவர் தமக்கும்

பிறர்க்கும் பயன்பட்டொழுகச் செய்தலேயாமென்பது தமிழர்தம் அடித்த கொள்கையாகும். அது,

“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்

நன்கல நன்மக்கட்பேறு” என்று தெய்வத் திருவள்ளுவர் விளம்புதலால் நன்கு பெறப்படும்.

கறபிற் சிறந்த காதன் மனையாளைப்பெற்று இல்லறத் தை நடத்துவானுக்கு நன்மக்கட்பேறு வாய்த்தலினும் விழுமியது பிற்திலலை. தமிழா தங் கோட்பாட்டினபடி இல்லறத்தை நடத்துவான் ஒருவனுக்கு முதற்கண் வேண்டற்பாலன் தன் மனைவியின் காதலுங் கறபுமேயாகும் அதனையடுத்து அவனுக்கு வேண்டறபாலது நன்மக்கட்பேறேயாம். மற்று, ஆரியர்தங் கோட்பாட்டினபடி யோமனைவாழ்க்கையில் இருப்பானுக்குமுதற்கண் வேண்டற்பாலது புதல்வர்ப்பேறேயாம்; புதல்வரைப் பெறுதற் பொருட்டுத் தன் மனைவி கறபொழுக்கத்திற் பிறழ்ந்து நடத்தலும் அவள் கணவனுக்கு உடன்பாடேயாம் மேலும், புதல்வாப்பேற்றின் பொருட்டு ஒரு பெண்ணையோ அல்லது ஒன்றின்மேறபட்ட பெண்களையோ மனத்தல் வேண்டுமென்று ஆரியர் கூறுவதல்லாற, காதலன்பின் பொருட்டும் அன்பினையும் அறத்தினையும் வளர்த்தற் பொருட்டும் ஒரு மங்கையுடன்கூடி இல்வாழ்க்கையை நடத்தல் வேண்டுமென்று அவர் கூறுவதில்லை. மனைவாழ்க்கையைப்பற்றியகோட்பாட்டில் தமிழாகொண்ட கருத்தும் ஆரியர் கொண்ட கருத்தும் இங்னனாந் தமிழுட் பெரிதும் வேறுபட்டு நிறைல் நினைவிற் பதிக்கறபாறறு.

இனி, மனைவாழ்க்கையைத் தமக்கும் பிறர்க்கும் பயன்றரும் முறையில் நன்கு நடத்தி நன்மக்களைப் பெறற வர் அம்மக்களுக்குச் செய்யும் உதவியாவது அம்மக்களைக் கல்வியிலுங் கலைத்துறையிலுங் தேர்ச்சிபெறறு

விளங்கச்செய்தலே யாகுமன்றி, அவர்க்குச் செல்வப் பொருளைச் சேர்த்து வைத்த லாகமாட்டாதென்றே பண்டைத் தமிழ் மக்கள் கருதினர். அது,

“தந்தை மகற்காறறு நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்” என்னுட திருவள்ளுவர் திருக்குறளாலும், திருவள்ளுவர் காலத்தவரான பொன் முடியார் என்னுஞ் செந்தமிழ்ப்புலமைச் சேயிழையார்,

“சன்று புறந்தருதல் என்றலைக் கடனே

சான்றே ஞக்குதல் தந்தைக்குக் கடனே” எனக கூறிய செய்யுண் மொழியாலும், இவற்றிற்கு விளக்க வுரைபோ வெமுந்த,

“வைப்புழிக் கோட்படா, வாய்த்தீயிற் கேடில்லை,

மிகக் சிறப்பின் அரசர் செறின வெளவார்,

“எச்ச மெனவொருவன் மககட்குச் செய்வன

விச்சைமற றல்ல பிற” என்னும் நாலடியார் செய்யுளாலும் நன்கறியப்படும். இறறைக்கு ஐயாயிர ஆண்டு களுக்கு முறப்பட்ட ஆசிரியர் தொல்காப்பியனுர் காலத் திலேயே, பெற்றோ தம்மக்களைக் கல்வியில் வல்லராக்கி, அவா அக்கல்வியின் உதவிகொண்டு தம் வாழ்க்கைக்கு வேண்டும்பொருளை, நிலத்தினும் நீரினுஞ் சென்று ஈட்டிக்கொள்ள ஏவுவரென்பதும், அவர்தம புதல்வரும் அவரேவியவாறே நிலமும் நீருங் கடந்து பல தேபங்கள் போய்ச்சேர்ந்து பல நன்முபறசிகளைச் செய்து பொருள் ஈட்டித் திரும்புவ ரென்பதும் அவ்வாசிரியர் அருளிச் செய்த,

“மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய

மூல்லை முதலாச சொல்லிய முறையாற்

பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும்

இழைத்த வொன்பொருண் முடியவும் பிரிவே”

என்னும் நூற்பாவால் இனிது விளங்கானிற்கும். தந்தை யும் அவன் முன்னேருங் தேடிய பொருள் கைக்கொண்டு தன் இல்லறவாழக்கையை நடாத்துதல் கலைவல்ல ஓர் ஆண்மகனுக்கு ஆண்மை அன்மையின், அவன் அவரது பொருளை அவாவானுப்சி சேய பல தேயங்கள் சென்று யினும் பொருள் தொகுத்தலைபே மேற்கொண்டொழு கிணுன். இஃது ஆசிரியர் நக்கிரனூர் இறையனுரகப் பொருள் என்னும் நூலின்,

“ஒதல் காவல் பகைதணி வினையே
ஹேந்தர்க் குற்றழி பொருட்டினி பரத்தையென்
ஞங்கவாழே அவ்வயிற பிரிதேவ” என்னும் நூற்பா வுரையில்,

“தன்முதுகுரவராற்படைக்கப்பட்ட பலேவு வகைப் பட்ட பொருளௌலாஙு கிடந்ததுமன்; அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை அன்றெனத் தனது தா ளாற்றலாற் படைத்த பொருள்கொண்டு வழங்கி வாழ் தற்குப் பிரியுமென்பது” என்று வரைந்த விளக்க வுரைப்பகுதியால் தெற்றெனவனாப்படும் படவே பன் டை நாளிலிருந்த தமிழ்மக்கள் தம் பிள்ளைகளைச் செவ் வனை வளர்த்து, அவர் கல்வியிலுக் கைத்தொழிலிலும் வாணிகத்திலும் தேர்ச்சி பெறுமளவே தமது பொருளைச் செலவுசெய்து, அவர் அவற்றிற் ரேர்ச்சிபெற்றுத், தமது முயற்சியாற் பொருள்தேட வல்லரான பின். தமது செல் வத்தைப் பல அறத்துறைகளிற பயன்படுத்தி உலகத் திற்கு நன்மை பல செய்து வந்தனரென்பது புலனுகின் றது. அஞ்ஞான்றைத் தமிழ்மக்கள் தம புதல்வர் புதல் வியர்க்குச் செல்வப்பொருளைத் தொகுத்துவைத்தலிலே யே முனைந்து கில்லாது, உலகத்துயிரகட்கு நன்றாற்று தலிலும் முனைந்து சின்றமையால், வறிதேயார்க்கு உறை

யுனாங், கல்விப்பில்வார்க்கு உணவும், அறவகைச் சமயத் தார்க்கு உண்டியும், ஆவிறகு வாயுறையுஞ், சிறைப்பட்டார்க்குச் சோறும் வழக்கலும்; ஜியமிடுதலுங்; தின் பண்டமும், குழந்தைக்குச் சோறுங் கொடுத்தலும்; மகப்பெறுவித்தலும், மகவளர்த்தலும், மகப்பால்தருதலும், அறவைப்பினாங் சுடுதலும், அற்றார்க்கு ஆடைகொடுத்தலும், வண்ணுரால் ஆடைஒலிப்பித்துக்கொடுத்தலும், மயிர் விளைஞரால் வறியார்க்கு மயிர் அகற்றலுங், திருமணாங் செய்துவைத்தலும், பூண்றால் பூட்டுவித்தலும், நோய்க்கு மருந்துகொடுத்தலும், முகம்பார்க்கக் கண்ணடி அமைத்தலுங், காதுவளர்க்க ஏழைமகளிர்க்கு ஒலைதருதலுங், கண்ணுக்கு மருந்து இடுதலுங், தலைக்கு எண்ணெய் கொடுத்தலுங், காமவின்பத்திற்குப் பொது மகளிரைச் சேர்த்தலும், வெற்றிலைக்குச் சண்ணங் தருதலும், பிறங்குயர் காத்தலுங்; தண்ணீர்ப்பந்தல், திருமடம், தடாகம், இளமரக்கர் அமைத்தலும்; ஆவுரிஞ்சுதறி ஆங்காங்கு நடுதலும், ஆவுக்குக் காளை விடுதலும், விலைகொடுத்துக் கொலைக்குச் செல்லும் ஆடுமாடுகளை வாங்குதலும் ஆகிய முப்பத்திரண்டு அறங்களையுஞ் செய்து வந்தார்களென்பது பழைய திவாகர நிகண்டால் நன்கு விளங்குகின்றது. அவ்வாறவர்கள் செய்து வந்த அறங்களின் அடையாளங்கள் இன்னான்றும் ஆங்காங்குக் காணப்படுதலுடன், அறங்கெயும் அம்மரபு பிழையாமல். அவ்வறங்களிற் சில பல செய்யுந தமிழர் சிலரும் இடையிடையே இந்நாட்டில் இன்னுங் திகழ்கின்றனர்.

இங்னம் பண்ணைநாளில் இருந்த தமிழ்த்தாய் தந்தையர்கள் தாம் பெற்ற தம் மக்களைக் கல்வியிலுங்

கலைத்துறைகளிலும் தேர்ச்சிபெறச் செய்து, அவர் தமது தேட்டங்கொண்டே தமது வாழ்க்கையினை நடாத்திக் கொள்ளுமாறு கற்பித்துத், தாங்கேதிய பொருளை முப்பத்திரண்டறங்களுக்கும் பயன்படுத்தி வந்தமையினாலே யே, முற்காலத்தில் நஞ் செந்தமிழ்நாட்டிலிருந்த மக்கள் கல்வியிலும் கலைத்துறைகளிலும் திறம்பெற்றுத் தமது ஆள்வினையால் திரைகடலோடியும் திரண்ட பொருள் எட்டித், தாம் நன்கு வாழ்ந்து வந்ததுமல்லாமல், மற்றையோரும் நன்குவாழுப் பேருதவிபுரிந்து வந்தனர். மற்று, இந்நாளிலோ பெற்றேர்கள் எல்லாருங் தம்மக்களுக்குச் செல்வப்பொருள் சேர்த்துவைத்தலையே பெருங்கடமையாகப் பிழைப்படக்கருதி, எத்தனையோ குடும்பத்தவர்களின் பொருள்களையெல்லாம் பல சூழ்சிகளாற் கைப் பற்றித் தம்மக்களுக்குச் சேர்த்துவைத்து, அக்குடும்பத்தவர்களைப் பாழாக்குவதுமல்லாமல், தம்மக்களையும் பாழாக்கிவிடுகின்றனர். என்னை? “தான்தேடாப் பொன் ஆக்கு மாற்றுமில்லை உரையுமில்லை” என்னும் பழ மொழிப்படி, புதல்வர்கள் தாம் வருந்தித்தேடாமல் தம் பெற்றேர்களாற் கிடைக்க பொருளைக் கண்டவுடனே தீயாரைத் துணைகொண்டு, அப்பொருளை விலைமாதர்க்குங் களியாட்டு விருந்திற்குங் குடிக்குங் சூதுக்கும் அழிவழக்கிற்கும் இன்னும் இவைபோன்ற பல தீய செயல்கட்குங் செலவுசெய்து, சிற் சில ஆண்டுகளிற் செல்வமெல்லாம் இழந்து, நோயும் வறுமையுங்கொண்டு ஆண்டு முதிராமுன்னரே மாண்டுபோகின்றாகள்! இங்னனும் புதல்வர்க்குப் பொருள் சேர்த்துவைக்கும் என்னை தலைப்பட்டபின், நந்தமிழர்கள் ஈகை யறங்களை அறவே மறந்துவிட்டார்கள்! தமிழ் கற்பார்க்குங் தமிழ்நூல் வரைவார்க்கும் உதவி புரியுங்கரைக் காண்பது அரிதினும்

அரிதாய் விட்டது ! துறந்தாரையுங் துவ்வாதவரையுங் கண்ணெடுத்துப் பார்ப்பவரும் இல்லை ! அறறூர்க்கும் 'அலநதார்க்கும் அருந்துயர் களைவார் அற்றேபோயினா' வெளியாரவாரங்களுக்கும் வெறும் பட்டங்களுக்கும் வெறும் புகழுக்கும் வேண்டுமட்டும் பொருளைவாரி யிறைக்குஞ் செல்வர்களே எங்குங் காணப்படுகின்றனர் ! ஈரமற்ற நெஞ்சையும் எண்ணமற்ற கொடுஞ்செய்கையை யுமே எங்குங்காண்கின்றோம் ! பார்ப்பனரைப் பார்த்துத் தம் பெண்மக்களுக்குப் பெரும்பொருள் வரிசை கொடுத்து மாப்பிள்ளைகளை விலைக்கு வாங்குவதில் ஒரு வர் ஒருவரின் முந்தி நிறகின்றூர்கள் ! மணங் கூடுவாரின் மனப்பான்மையும் மனவொருமையுங் கருதிப் பார்ப்ப வர் எவரையுங் காணேனும் ! எங்குங் தன்னயமுந தறபெருமையும் பொய்யும் புளைச்சருட்டும் ஏமாற்றமுமே தலை விரித்தாடுகின்றன ! இவற்றைக் களைதற்கு அறமன்றஞ் சென்றால், அங்குங் தன்னயமும் பொருளவாயும் பொய்யும் புளைச்சருட்டுமே தலைகிமிர்ந்து நிறகின்றன ! அறமகள் நடுவரின் காறகீழ் மிதிபட்டுக் கிடக்கின்றனள் ! பாழ்த்த இங்கிலை வேறான்றுமானால் அஃதின்னுஞ் சிறிது காலத் தில் வளர்ந்து காழ்ப்பேறித் தமிழ் மக்களாகிய பைங் கூழை அடியோடு அழித்துவிடுவது திண்ணம் மற்றுத், தம்முடைய பொருளை யெல்லாந் தமக்கு மட்டுமென்றே வரைந்து வைத்துக் கொள்ளாமல், தாஞ்சு செல்லும் நாடுக் கோறமுள்ள எல்லாவகையான மக்கட் கூட்டத்தினரின் முனைன்ற்றத்திற்கும் பயன்படுத்தி, எல்லாருங் கல்வியிலும் கலைத்துறைகளிலும் தேர்ச்சி பெற்று இனிது வாழ இடைவிடாது முயன்று வருதலினைலன்றே நம் 'ஆங்கில நன்மக்கள் இவ்வுலக மெங்கனுஞ் செங்கோலாட்சி செலுத்தி நாளுக்கு நாட் பிறைமதிபோற் பெருகி

ஏது

தமிழர் மதம்

வாழ்கின்றனர். அவர்களைப் பார்த்தாயினும் நான் தமிழ் மக்கள்,

“மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்வார்க கில்லென்ப தன்னுயிர் அஞ்சம் வினை” என்று நம் பழந்தமிழிப் பேராசிரியர் அறிவுறுத்திய அருளுரையினைக் கடைப் பிடித்துத், தம் மக்களுக்கென்றே செல்வப் பொருள் சேர்த்து வைக்குஞ்சிறுசெயலை யொழித்து, அவர்க்குக் கேட்ல் விழுச்செல்வமாகிய கல்விப்பொருளையே மிகுத் துக் கொடுத்துத், தமது செல்வப் பொருளை முப்பத் திரண்டு அறங்களுக்கும் பயன்படுத்தித், தம் முனைஞர் தம் விழுமிய கோட்பாட்டின்வழி யொழுகுவாராக!

மறுமை வாழ்க்கை

இனி, ஐந்தறிவுமட்டுமே வாய்ந்த சிறுவர்த் தொகை களுக்கு வாயாத ஆரூம் அறிவாகிய ஆராய்ச்சியறிவு வாய்ந்த மக்கள், உண்டு உடுத்து உறங்கி இன்புற்று இறந் தொழில்வதாகிய இம்மை வாழ்க்கை யளவிலே மன வகையில் பெற்று நிற்பவர்களாய் இல்லாமல், இனிவரக் கடவுதாகிய மறுமை வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்தறி வதில் அடங்கா வேட்கையுடையவாகளாய் முனைந்துசிற கின்றனர். மக்களைப்போலவே எல்லாச் சிறுவியாகளும் இரை தேடித் தின்றும், இரைதேடிய இளைப்புத் தீர் உறங்கியும், ஆனால் பெண்ணுங் கூடி இன்புறுதற்குரிய சிறசில காலங்களில் இன்புறுதும், அதிவிருந்து தத்தங் குழவிகளை என்று வளர்த்தும், பின்னர்ச் சிறிது காலத் தில் உயிர் மடிக்கும் போன்றும், அவை தம்மிற சூழவிகள் பெரியனவாய் விட்டால் அவை தமக்கும் அவை தம்மை என்ற தாய் தந்தைக்கும் ஏதொரு தொடர்பும்

இல்லாமற் போகின்றது; ஆனால், ஆற்றிவுடைய நம் மக்களுள்ளோ அவ்வாறு தொடர்பற்றுப்போகவில்லை; அவர்க்குங்காறும் அன்னினரூடர்பு நீண்டு செல்கின்றது. தம் புதல்வர் புதல்விகள் நோயும் மிடியுங் கொண்டு துன்புறக் கண்டால் அவர்க்கு அவற்றைத் தீர்த்துதவி செய்யத் தாய் தந்தையர் உள்ளங் துடிதுடிக்கின்றது. தாய தந்தையர் முதுமையாலும் நோயாலும் பொருள் தேட மாட்டாமையாலும் உடலும் உயிருஞ் சோர்ந்து வருந்தக் கண்டால், அவர்க்கு அவ்வருத்தத்தைத் தீர்த்துதவி செய்யப் புதல்வர் புதல்விபர் நெஞசம் பதைபதைக்கின்றது. எல்லார்க்கும் எல்லா வயிர்க்கும் பசியாலும் நோயாலும் பறபல துன்பங்கள் வருகின்றன; ஆனால், மக்களைத் தவிர, மற்றைச் சிற்றுயிர்கள் ஒன்றற்றெருந்துதவியாய் நின்று அவற்றைத் தீர்த்துக்கொள்ள வழிதேட மாட்டா. மக்கள் மட்டுமே தமக்கு வருந்துன்பங்களை ஒருவர்க்கொருவர் உதவியாய் நின்று தீர்த்துக்கொள்ள முயற்சி செய்பவர்களாய் இருக்கின்றனர். இதற்குக் காரணம் என்னென்றால், மக்களுள் தொடர்ந்து நிகழும் அன்பே காரணமாய இருக்கின்றது. சிற்றுயிர்கள் தமக்கு வருந்துன்பங்களை ஒன்றற்றெருந்துதவியாய் நின்று தீர்த்துக்கொள்ள மை அவை தம்முள் தொடர்ந்த அன்பு நிகழாமையினாலேயாம். ஆகவே, துன்பத்தை நீக்க எழுவது தொடர்ந்த அன்பென்றே அறிதல் வேண்டும்.

இவ்வாறு மக்கள் உயிர் வாழும் இம்மை வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழுந்துன்பமும், அதனை நீக்குதற்குத் தூண்டும் அன்பும், அதனால் விளையும் அறிவுந், துன்ப இம்மை வாழ்க்கையின் வேறுக இன்ப மறுமை வாழ்க்கை ஒன்றுண்டென மக்களுக்கு அறிவுறுத்தி, அவர் அதனை அவாவுமாறு செய்கின்றன. மாந்தர்க்கு

வருஞ் துன்பங்களெல்லாம் ப்சி விடாய் காமம் என்னும் மூன்று காரணங்களின் வழியே வருகின்றன. இத்துன் பங்களெல்லாம் பிறருத்தவியின்றி, அப் பிறர் வழியே வரும் பிறபொருட் சேர்க்கையின்றித் தாமாகவே நீங்கு வன் அல்ல. பசி தீருணவும், விடாய் தீராநிருங், காமாந் தீரச் சேர்க்கையும் இன்றியமையாது வேண்டப்படுகின் றன. இம் மூன்றால் வரும் மூன்று துன்பங்களும் இம் மூன்று வகையால் தீராவிட்டால், இங்கிலவுலகில் மக்களே இரார், விலங்குகளும் இரா, புற்பூண்டுக்கீருங் தலைக்காட்ட மாட்டா. இம் மூன்று துன்பங்களையும் நீக்கவல்ல சோறுங் தண்ணீருங் சேர்க்கையுங் தொன்றுதொட்டே இங்குமைந்திருக்கின்றன. ஆனாலும், முதன்முதல், நம் மக்களுயிர் அவைகளைத் தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டு அத் துன்பங்களை நீக்கிக்கொள்ள மாட்டா. ஏன்றனிய பசங் குழவி பசியாலும் விடாயாலும் எவ்வளவு துன்புறு, எவ்வளவு துடிதுடித்து அழுகின்றது! அந்திலையில் *அது தானுகவே தன் பசியையும் விடாயையும் நீக்கும் பாலைத் தேடி யெடுத்துப் பருகவல்லதா? அதனை என்ற தாய் அதன் பசித் துன்பங் கண்டு மனம் பொறுளாய் நெஞ்சங் கசிந்து அதனை யெடுத்தலைத்துக் தன் கொங்கைகளிற் சுரந்தொழுகும் பாலமிழ்தினை ஊட்ட உண்டன்றே அஃது அவ்வாற்றெறுஞைத் துன்பம் நீங்கப் பெறுகின்றது? இவ்வுலகத்துள்ள எண்ணிறந்த கோடி மக்களுயிர்களும் மற்றைச் சிற்றுயிர்களுமெல்லாம் முதன் முதற் றமது உயிர் வாழ்க்கையினை இங்கு துவங்கும்போதே துன்பத்திற் றவங்கி, உடனே தாயினுதவி யிலன்றே அத் துன்பம் நீங்கப் பெறுகின்றன? துவக்கத் திலேயே பசித்தும் விடாய்த்துங் துன்புறுஞ் சிறு குழவி களைத்தாய்மார் கருதிப் பாராமலும், பால் கொடாமலும்

இருந்து விடுவார்களானால், நாமெல்லாம் வளர்ந்து பெரிய ராகி இங்கே ஒருங்கு குழுமி யிருந்து உயர்ந்த பொருள்களை நினைக்கவும் பேசவுங் கூடுமா? சிறிதுங் கூடாதே. ஆகவே, தாம் ஈன்ற குழுவிகளைத் தம்முயிரினும் மேலாய்க் கருதித் தாய்மார் அவற்றிற்குப் பசித்தபோதெல்லாம் நெஞ்சும் நெகிழ்ந்து பால் ஊட்டுமாறு செய்ததெது? தன் மகவு நோய்கொண்டு துன்புறங் காலங்களிலெல்லாம் ஊனுறுக்கமின்றி இரவும் பகலும் அதனருகே காத் திருந்து அதற்கு மருந்து தேடிக் கொடுத்து அதன் றுன் பத்தை நீக்குமாறு அதன் தாயை ஏவியது எது? தன் மகவு வளர்ந்து இளைஞன்போதும், அதுவான் தாண்டி ஆண்மகனுண்போதும், அதுவான் தாண்டி முதியனுண்போதுந், தொடர்ந்த அன்பு மீதாப்பெற்று அவ்வான் நிலையிலுங் தன் மகனுக்கு வேண்டுவனவெல்லாம் விரும்பிச் செய்யுமாறு அவன் தாயைத் தொடர்பாகத் தூண்டிவாந்தது எது? அவள் தன் பிளையின்மீது தன் நெஞ்சத்தே இயற்கையாய் எழப்பெற்ற அன்பேயன்றோ?

இனித், தாய்தான் என்செய்வள்! தந்தையின் சேர்க்கையின்றித் தாயின் வயிற்றில் மகவுதான் தோன்று மாறு யாங்கனம்? தந்தையின் சேர்க்கையாற் றுய் வயிற்றி னின்று தான் தோன்றிய பின்னுங், தன்னையுங் தன் அன்னையையும் ஏதுங்குறையின்றி வைத்துப் பாதுகாப்ப வன் யாவன்? தகப்பனேயன்றோ? நாள் முழுதும் வெளி யே சென்று தான் கற்ற கல்வியைப் பிறர்க்குக் கற்பித துந, தன் அங்குலுக்காகப் படைக்கலந் தாங்கிச் சென்று தன்னுயிரையும் ஒரு பொருட்டாகக் கருதாது போ ராண்மை புரிந்தும், உழவே வாணிகமேகைத்தொழிலே யென்பன பல நடாத்தியும், பிறர்க்கேவலாளாய் அவரிட்ட ஊழியம் பல செய்தும் பலவாற்றுல் அல்லது

உழுந்து பொருள். தேடிக் கொணர்க்கு தன் மனைவியை யும் மகவையும் பாதுகாப்பவன் யாவன்? தகப்பனே யன்றே? அவன் அங்கனமெல்லாம் பெரும்பாடுபட்டுத் தன் மனைவி மக்களைப் பாதுகாக்கும்படி ஏவுவதெது? அவனகத்தே இயற்கையாய் எழும் அன்பேயன்றே? இங்கனம் வழிவழியே தாய்தந்தையர் தங்கலம் பாராது, தம்முயிரினும் மேலாய்த் தங் குழந்தைகளைப் பாதுகாத் துக் கண்ணுங் கருத்துமாய் வளர்த்துவருங் தொடர்ந்த அன்பினுலன்றே மக்கட் பூண்டு பல கோடிக் கணக்காய்ப் பல்கி உலகமெங்கணும் நிறைநது காணப்படுகின்றன?

இனி, இவ்வாறு தாய்தந்தைய ருதவியால் வளர்க்கப்பட்டு நடைபெறுங் தமது பிறவியின் வரலாற்றை நினைந்து பார்த்துத், தங் தாய் தந்தையர்பால் செஞ்சங்கரைந்து அன்பும் நன்றியும் பாராட்டத் தக்கவர்களோ ஆற்றிவு மிக்க மக்களேயன்றி, ஆற்றிவு வாயாத விலங்கினங்கள் அல்ல. மக்களுள்ளுங் தாய் தந்தையர் செய்த நன்றியைப் பாராட்டாதவர் உளரெனின், அவரை ஆற்றிவும் அன்பும் அற்ற விலங்குகளென்றே, உணர்ச்சி யும் நெகிழ்ச்சியும் அற்ற கருங்கறகளென்றே கருதுதல் வேண்டும். இவ்வாறு, மக்களுயிர்கள் மட்டுமேயன்றி, இயங்கும் உயிர்கள் அத்தனையும் இப் பிறவிக்கு வந்த காலத்திலேயே தமக்குப் பசியாலும் விடாயாலும் நோயாலும் வந்த துன்பங்களைத் தாமாகவே தீர்த்துக் கொள்ள மாட்டாமல், தங் தாய்தந்தைய ருதவியாற் தீர்த்துக் கொண்டு வளர்ந்து வருதலால் மக்கள் முதன்முதல் தங் தாய் தந்தையரையே தெய்வமாக நினைநது வணங்கிவருதல் வேண்டுமென்பது தமிழர்தம் முதற் றெய்வக், கொள்கையாகும். இஃது,

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்னும் ஒளவையார் திருமொழியால் அறியப்படும். ஆசிரியர் திருவள்ளுவருங் தந் தாய்தந்தையரான ஆதியையும் பகவனையும் நினைவு கூர்ந்து வணங்கும் முகத்தால், உலகிற்கெல்லாங்காய்தந்தையரான முழுமுதற் கடவுளுக்கு வழிபாடு கூறுவான் புகுந்து,

“அகர முதல எழுததெல்லாம் ஆதி

பகவன் முதறே யுலகு” என்னும் முதற்றிருக்குறளை அருளிச் செய்தார் என்க.

இவ்வாறு தந் தாய்தந்தையர்பாற் காட்டும் அன்பும் நன்றியும் பணிவுமே, இவ் வுலகத்துள்ள எல்லாவியிக்குங் தாய்தந்தையான முழுமுதற் கடவுளையறிந்து வழிபட்டு உய்தற்கு வழிகாட்டுவதாகும். எனவே, நம் பிறவிக்குக் கண்கண்ட காரணரான, தாய்தந்தையரே, நம் பிறவிக்குக் கண் காணைக் காரணரான முழுமுதற் கடவுளை அறிவிப்பவராயிருக்கின்றன ரென்பதூஉம், அதனால் நம் தாய்தந்தையரே நம் இம்மை வாழ்க்கையிலிருந்து மறுமை வாழ்க்கைக்கு நாம் செல்ல நடுநின்று உதவி புரிபவராயிருக்கின்றன ரென்பதூஉங் தெற்றெனவிளங்காங்கும். அற்றேல், இம்மை வாழ்க்கைக்கு இன்றியமையாத் துணைவராயிருக்குங் தாய்தந்தையர், மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாத் துணைவராகக் கருதப்படும் முழுமுதற் கடவுளை அறிவிப்பவராதல்யாங்களுமெனின்; அதனைச் சிறிது விளக்குதும்.

முன்னமே கூறியபடி, மக்களாய்ப் பிறந்த நாம் ஜம்புல அறிவுகளுடன் ஆரூம் அறிவாகிய பகுத்துணர்வும் இயற்கையே வாய்ந்து எதனையும் ஆராய்ந்து பார்க்கும் வேட்கை பெரிதுடையவற்றைய் இருத்தலால், இப்பிறவி நமக்கேன் வந்தது யார் நமக்கு இப் பிறவியைத்

தந்தவர்? நாம் இப்பிறவிக்கு வந்தபின் பசியாலுங் காமத் தாலுங் துன்புறவுதேன்? அத்துன்பம் சீங்குதற்குப் பல் வேறுணவுப் பொருள்களையும் நம்போன்ற மக்களையும், அமைத்து வைத்தவர் யார்? எம்மைப் பிறப்பித்த தாய் தந்தையர் இறந்தபோயது ஏன்? யாழுஞ் சில காலத்தில் இறக்க வேண்டுவதாய் இருப்பது ஏன்? யாம் வேண்டா மலை எம்மைப் பிறப்பித்ததும், யாம் வேண்டினும் விடா மலை எம்மை இறப்பிப்பதும் எது? அவ்வாறு ஆக்கலும் அழித்தலுஞ் செய்வது எதற்கு? பிறப்பதற்குமுன் யாம எங்கே யிருந்தோம்? எப்படி யிருந்தோம்? இறந்த பின் எங்கே செல்வோம், எவ்வாறிருப்போம்? இறந்து சென்ற பின் யாம் மீளப் பிறப்பதுண்டா? இல்லையா? பிறப்பதும் இறப்பதுங் தொடர்பாக நிகழுமாயின், அத் துன்ப நிகழ்ச்சியிலிருந்து விடுபட்டுப், பேராப் பேரின்பவாழ்வி விருப்பது யானங்னம்? எப்போது? என்று பலவாற்று வெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்தபடியாகவே யிருக்கின், ரேம். ஆராய்ச்சியறிவில் மிகக்குறைந்தவரா யிருக்கின்ற கானக கக்கஞங் கூடத் (Savages) தம்முள்ளத்தே மேற காட்டிய வினாக்கள் எழப்பெற்றவர்களாய்த், தம்மறிவுக் குத் தென்பட்ட வரையில் அவைகளுக்கு விடைகண்டு வாழ்கின்றார்களென்று, அவர்களை இங் நிலவுகளெமங்க னும் போய்க் கண்டு, அவர்களுடைய கொள்கைகளைத் துருவித் துருவி யாராய்ந்த வெள்ளோக்கார ஆசிரியர்கள் பற பல நூல்களில் வரைந்துவைத் திருக்கின்றார்கள். ஆராய்ச்சி யறிவும் நாகரிகமும் மிகக்குறைந்த கானக மாந்தரே, இம்மை மறுமையைப் பற்றிய உண்மைகளைத் தேர்ந்துணர்தலில் அடங்கா ஆவல் உள்ளவர்களாய் இருக்கின்றனரென்றால், இயற்கை யறிவொடு கல்வியறி வும் நாகரிகமும் வாய்ந்த நாழும் நம் முன்னேர்களும்

இம்மை மறுமையைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்தறி யாமல் இருத்தல் இயலுமோ? சொன்மின்கள்! இயற்கைப் பொருளாராய்ச்சி யளவில் நின்று அதற்கு மேல் எதுமே யில்லையென்று அழுத்தமாய்ப் பேசிவந்த ஹக்ஸலி (Huxley) என்னும் மேல் நாட்டறிஞர் தாழுந் தம் வாழ்நாளின் கடைப் பகுதியில் இயற்கைப் பொருளின் வேறூக, எல்லாம்வல்ல அறிவுப் பொருள் ஒன்றுண் டென்னும் முடிபுக்கு வந்தார்.* அவரைப் போலவே இயற்கைப் பொருளாராய்ச்சியிற் புகழ்பெற்று விளங்கிய டிண்டல் (Tyndall) என்னும் ஆசிரியரும் அறிவில்லா இயற்கையைத் தவிர வேறேதுமில்லை யென்று உறைப் பாகப் பேசி வந்தனராயினும், பாஸ்டியன் (Bastian) என்னும் ஆசிரியர் செய்த ஆராய்ச்சிகளைத் தாம் மீண்டும் மிக விதிப்பாய்ச் செய்து பார்த்ததிலிருந்து, உயிரில்லா இயற்கைப் பொருளிலிருந்து உயிரிருடைய அறிவுப் பொருள் தோன்றுது, உயிர்ப்பொருள் உயிரில்லா இயற்கைப் பொருளின் வேறூய்ப் பிறிதோர் உயிர்ப் பொருளினின் ரேதோன்றும் என்னும் முடிபுக்கு வந்து அவ்வியல்பினை நன்கு விரித்தெழுதி யிருக்கின்றார். இன்னும் இங்னனமே இயற்பொருளாராய்ச்சியில் முனைந்து நின்ற ஆவிவர்லாட்ஜ், உவில்லியம் குருக்ஸ், உவில்லியம் ஜேமஸ், மையர்ஸ், உவில்லியம் மக்டேல், ஜே. ஏ. தாம்ஸன், பெர்க்ஸன் முதலான பேரறிவாளரெல்லாம் இப்போது உயிர் நிலைகளைப் பற்றியுங் கடவுள் உண்மையைப் பற்றி யும் மிக நுண்ணிய ஆராய்ச்சிகள் எல்லும் எல்லியும்.

* Read his 'Educational Value of Natural History Sciences' & 'Evolution & Ethics'

† Oliver Lodge, William Crookes, William James, Myers, William McDougall, J. A. Thomson, Bergson.

இடைவிடாது செய்து, அவைகளை அரும்பிபரு நூல்களாக வரைந்து உலகிற்கு உதவி யிருக்கின்றார்கள். இன்றும் அவர்தம் அடிச்சுவடு பற்றி இம்மை மறுமை வாழ்க்கையியல்களை நன்காராய்க்கு நூல்கள் எழுதிஉதவுவார் தொகை அயல் நாடுகளிற் பெருக்கொண்டே வருகின்றது. உண்மையான கல்வி மணம் வீசப்பெறுத இவ்விச்திய நாட்டிலோ, மக்களுயிர்க்கு உறுதி பபக்கும் இவ்விழுமியதுறையிற்புகுஞ்சு ஆராய்வாரா கார்த்திகைப்பிறையாய்விருக்கின்றனர். உயர்ந்தகல்வியும் ஆழந்த ஆராய்ச்சியும் இன்றி, அதனால்முறையைப் பூராயும் அறிவாற்றல் இன்றி, இம்மையை, இயற்கைப் பொருளைத் தவிரப் பிறி தேதுமில்லையென எளிதிற் கரைவார் சிலசே ஆங்காங்குக் காணப்படுகின்றனர்! ஆனாலும், மறுமை வாழ்க்கையைப் பற்றி எண்ணேமல் அவை யெல்லாம் பொய் என எளிதாகப் பேசுவிடுவாருங் கூடச் சிறசில நேரங்களில் உயிரின் நிலைகளையுங் கடவுளுண்மையினையும் நெருசத் தில் நினையாதிரார் அன அறிஞர்கள் தேர்ந்து சொல்லி யிருக்கின்றனர். அது கிடக்க.

இனிப், பசு விடாய் காமம் முதலியவற்றுல் நமக்கு வருந் துன்பங்களை, நமக்குத் தொடர்புடையவர்கள் நம பால் வைத்த அண்டின் மிகுதியினுற, பிறபொருட் சேர்க்கையாலும் பிறவுயிர்ச் சேர்க்கையாலும் தீர்த்து, நமக்கு இன்பழும் அறிவும் மேன்மேற் பெருகுமாறு உதவி புரிகின்றனரெனபதைன் முன்னரே விளக்கிக் காட்டினாலும். அதனாற், பிறபொருட் சேர்க்கையின்றிப், பிறவுயிர்ச் சேர்க்கையின்றி நமக்குத் துன்பம் கீங்காது, நமக்கு இன்பம் உண்டாகாது, நமக்கு அறிவு வளராது என்னும் உண்மையினை நாம் நன்கு நினைவிற் பதித்துக் கொள்ளல் வேண்டும்.

இனி, நாம் இங்கிலவுலகத்திற் பிறந்தவுடனே நமக்கு ஹருஞ் துன்பங்களை நிக்கி நமக்கு இன்பத்தைத் தருபவர் நம் தாய் தந்தையரே யெனபதூலம் முன்னமே விளக்கப் பட்டது. ஆனாலும், நம் தாய் தந்தையரும் பிற பொருட் சேர்க்கையின்றிப், பிறவுயிர்ச் சேர்க்கையின்றி நம்முடைய துன்பங்களை நிக்கமாட்டுவாரா வென்பது ஆராயற்பாற்று. நம் தந்தை அல்லும் பகலும் வெளியே சென்று உழைத்து உணவுப் பண்டங்களைத் தொகுத்துக் கொணர்ந்து தந்தாலன்றே, நந் தாய் செழுமையான உடல்நல் மனநலம் பெற்றுப், பச்சைப் பசங் குழவியா யிருந்த நமக்குப், பால் சுரநதொழுக ஊட்டுவள்? தந்தை யாயினேன் பெரிதும் மிடிப்பட்டுக் கூழும் அடகுங்கூடக் கொடுக்க மாட்டாதவனுயின், அவன்றன் மனையாளர்கள் என செய்வள்! அவள் வற்றிய யாக்கையினளாயுப் பால் வறண்டு தன் மகவுக்குப் பால் ஊட்ட மாட்டாளாய்ப் பெரிதுங் துயருறுவளன்றே? இங் நேரத்திற் பெருங் தலைச் சாத்தனூர் என்னும் புலவர் பெருமான் வறுமை யால் கைந்து வள்ளலாகிய குமணன்பாற் சென்று பாடிப அருந்தமிழ்ச் செய்யுள் நினைவுக்கு வருகின்றது.

“ஆடு நனி மறநத கோடுயீர் அடுப்பில்
 ஆம்பி பூப்பத் தேம்பு பசி உழவாப்
 பா அல் இன்மையிற ஞேலொடு திரங்கி
 இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை
 சுவைத்தொ றழூந்தன் மகத்துமுக நோக்கி
 நீரொடு நிறைநத சரிதழ் மழைக்கண் என்
 மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
 நிற் படர்ந்திசீனே நற்போர்க் குமண! ” என்னும்
 அச்செய்யுள் வறுமை யுழந்த அப் புலவர் பெருந்தகை
 யின் மனையாள் துயரும், அவள் ஈன்ற பசங் குழவியின்

துயரும் எத்துணை யுருக்கமாக எடுத்திசைக்கின்றது! ஆகவே, தந்தையாயினுன் எவ்வளவுதான் புலம்மயிலும், முயறசியிலும் மிக்கவனுயினும், அவனுக்கு உணவுப் பண்டங்கள் கிட்டாவாயின், அவன்றுன் என்செய்வன்! அவன்றன் மனையாடான் என்செய்வன்! அவர்க்கு உணவுப் பண்டங்களை வருவித்துக் கொடுப்போரும், அவற்றை விளைவித்துக் கொடுப்போரும் இல்லையாயின், அவரும் அவர்தம் மைந்தரும் மடிந்துபோவது திண்ணமன்றே? எனவே, எத்தகையவரும் பிறவுயிரினுதவி யின்றிப், பிறபொருளின் சேர்க்கையின்றி உயிர் வாழ்தல் சிறிதும் இயலாதென்பது தெற்றென விளங்காநிற்கின்றதன்றே?

இனி, நாம் பிறப்பதற்கு முன்னே நம்போன்ற மக்களும் நம்மிற்றூழ்ந்த சிற்றுயிர்களும் எங்கனாங் தோன்றி னர்? அவர்க்குப்பசியும் சிடாயும் நீக்கப்பாலுஞ்சோறும் நீரும் எங்கனாங் தோன்றின? அவ்வுயிர்களையும் அவ்வனவுப் பொருள்களையும் நந் தாய் தந்தையர்கள் தாமே படைத்தவர்களா? அல்லது தாமே படைக்க வல்லவர்களா? ஒரு சிறிதும் இல்லையே. நந் தாய் தந்தையர்களை நாம் தெய்வமாக கிணைந்து வணங்கவேண்டுவது நமது அன்பான கடமையே யாயினும், அவர்கள் உண்மையிலே தெய்வங்கள் ஆவரா? அவர்கள் நம்மைப்போலவே பசித்தும் சிடாய்த்தும் வருந்துகின்றனர்; அவை தீர்க்குஞ் சோறும் நீருஞ் தேடித் திரிகின்றனர்; நோய் கொண்டு துன்புறுகின்றனர்; சிறிது காலத்தில் மாண்டும் மறைந்து போகின்றனர்!

இனி, நந் தாய் தந்தையர்க்கு உணவுப் பொருள்களை வருவித்துத் தந்தவர்களேனும், அல்லதவற்றை விளைவித்துத் தந்தவர்களேனுங் தெய்வங்கள் ஆவரா? என்று

கருதிப் பார்த்தால், அவர்களெல்லாரும், நந் தாய்தந்தையரை யொப்பவே, பசித்தும் சிடாய்த்தும் நோயுற்றுன் கீறிது காலத்தில் மாய்ந்து மறைந்து போகின்றவர்களாக வே யிருக்கின்றனர்! இவர்களுடைய உதவியுங்குண்ணியுங்கூட நிலையில்லாதனவாய் ஒழிகின்றன!

அஃதுண்மையே யாயினும், நம்போன்ற மக்கள் தாம் உயிரோ டிருக்குந்தனையுமாவது நமக்குதவியுங்குண்ணியுமாய் இருக்கின்றனரல்லோ வெனின்; அதுவும் நிலையாயில்லை; அவர்கள் நோயாலும் முதுமையாலும் வருந்தும்போது அவர்கள் நமக்குதவி செய்வது மாறி, நாம் அவர்கட் குதவிசெய்யும் நிலையினை அடைகின்றோம். அப்படியானாலும், அவர்கள் நோயும் முதுமையுமின்றி உரமுடன் உயிர்வாழுங்காறும் அவர்கள் நமக்குதவி செய்யக் காண்கின்றோமே யெனின்; அவர்களான்குயிர் வாழுங்காலத்தும், பெய்ய வேண்டும் பருவத்தில் மழை பெய்யாவிட்டனும், மழை பெய்தும் பெருவெள்ளத்தாலுஞ் சூறைக் காற்றாலும் நில அதிர்ச்சியாலும் பயிர் பச்சைகள் முறை அழிந்துபடினும் அவர்தாம் என் செய்வர்! ஆகவே, நந் தாய்தந்தையர் உண்மையிற் ரெய் வங்கள் ஆகாமைபோலவே, நந் தாய்தந்தையர்க் குதவியாய் இருந்தவரும் அவர்க்குதவியா யிருந்தவரும் எல்லாம் உண்மையிற் ரெய்வங்கள் ஆகாமையுங் தெற்றென் விளங்கானிற்கும்.

என்றாலும், நந் தாய்தந்தையரே நம்மைப் பிறப்பித்தவராகலான், அவர்தாம் நமக்குத் தெய்வங்கள் ஆகற்பாலரெனின்; அவர்தாம் நம்மைப் பிறப்பித்தவரென் பது நமக்கு எங்கனந் தெரியும்? நாம் தாய் வயிற்றிற் கருவா யிருந்தகாலத்தும் அதனை அழிந்திலேம்; தாய் வயிற்றை யகன்று சிறு மகவாய்ப் பிறந்த காலத்தும்

அதனை அறிந்திலேம்; வளர்ந்து அறிவுத்தழியுங் காலத்தி வேதான் தாய் தந்தையரும் பிறருஞ்சிசால்வதைக்கேட்டு நம்பி, “இவர்தாம் என் தாய் தந்தையர்” என்னும் அறிவு வரப் பெறுகின்றேம். எத்தனையோ பேர் தமத்துக்குப்பிள்ளை இல்லாமையாற், பிறருடைய பிள்ளைகளை, அவர் அறியா மலோ அறிந்தோ தம்பாற் கொணர்ந்து தம் பிள்ளைகளாகவே வளர்த்து, அப்பிள்ளைகள் பெரியவர்களான பின்னுங் தாய் பிறர் பெற்ற பிள்ளைகளென்பதைனே அவர்கள் அறியாமலே வைத்து, அவர்களின் பிறப்பை முற நுமே மறைத்து விடுகின்றனர். ஆதலால், “நம்மைப்பிறப் பித்த தாய் தந்தையர் இவர்தாம்” என நாம் நம்பும் நம் பிக்கையும் பழுது படுதறகு இடம் இருக்கின்றது. அதனால், நா தாய் தந்தையரே நம்மைப் பிறப்பித்த தெய்வங்கள் எனக் கருதி விடுவதும் பிழையாகவே யிருக்கின்றது. நாம் நா தாய் தந்தையராகக் கருதும் மக்களும், அவர்க்கு உறவினரும், அவர்க்கு நண்பரும், அவர்க்கு அயலாரும் ஆகிய அனைவரும் ‘‘எங்கிருந்து இங்கு வந்தோம்? எவ்வாறு வந்தோம்?’’ என்பவைகளை அறியா மலே பிறந்து, சில காலங் துன்புற்றுஞ்சில காலம் இன் புற்றுஞ்சில காலம் இரண்டும் அறறும் இங்கே பலவகையால் உழன்று, பிறகு தமமாலும் பிறராலும் தடுக்க முடியாமலும், இன்ன விடத்திற்குச் செல்கின்றேம் என்பதைனை அறிய முடியாமலும் இறந்துபடுதலை, நங் கண் ணைதிரே காண்கையில், இம் மக்களுள் எவருங் தெய்வம் ஆகாரென்பதைனை நன்கு தெளியப் பெறுகின்றேம் அல்லேமோ? இங்கனம் ஆற்றிவுடைய மக்களே தெய்வமாகாதபோது, மக்களினுங் தாழ்ந்த சிற்றுயிர்களும், உயிரேயில்லாத கல்லும் மண்ணும் தெய்வமாதல் யாங்கானம்? என்னும் இவ்வளவிலே எமது ஆராய்ச்சியறிவு

நின்று விடுமோ? இவ்வளவிலே எமதுள்ளம் அமைதி பெற்று நிற்குமோ? என்றால்; இவ்வளவுக்குமேல் அறிய முடியாத நிலையில் மக்களாறிவு நின்று விடுதலே நல்லது, என்பர் சிலர். ஆனால், மேன்மேல் ஆராய்ந்து செல்லும் முறையின் ரடைப்படுத்தப் படாமல் வளர்ந்து செல்லும் அறிவே விழுமிய மாந்தரெல்லாரிடத்துடன் காணப்படு தலால், மக்களும் ஏனைச் சிறுவியிர்களும் உயிரற்ற கல் மண் முதலியனவுங் தெய்வங்கள் அல்லவெனத் துணிந்த மட்டில் அவர் அமைதியிருந்தாய், “இவரும் இவையுங் தெய்வங்கள் அல்லவாயின், வேறொது தான் தெய்வமாகும்?” என ஆராய்ந்து காணபதில் அறிவு முனைக்கு நிற்றலே எங்கு காணகின்றேம். யாங்கனமெனிற், காட்டுதும்.

கடவுளே தாய் தந்தை

இந் நிலவுலகத்துயிர்கள்பாற் காணப்படுந் தாய் தந்தைய ரமைப்பே, நாம் முடிவாய் அறிந்து அமைதி பெறுதற்குரிய உள்ளையினைப் புலப்படுத்துவதா யிருக்கின்றது. ஓரறிவுடைய புற பூண்டுகள் முதல் ஆற்றி வுடைய மக்கள் ஈருகவளா எல்லாவுயிரிகளிலும் இத் தாய் தந்தைய ரமைப்பு அமைந்து கிடத்தலே இக் காலத் துயிர் நூல் வல்லார் நன்காராய்ந்து கண்டிருக்கின்றனர். புற பூண்டுகளிலும் மரஞ் செடி கொடிகளிலும் ஆண் பெண் அமைப்பு வழுவாமலேகாணப்படுகின்றது. புல்லி அம் ஆண் புல் பெண் புல் உண்டு; ஒவ்வொரு வகைப் பூண்டுகளிலும் ஆண் பூண்டு பெண் பூண்டுகள் உண்டு; ஒவ்வொரு வகை மரங்களிலும் ஆண் பெண் மரங்கள் இருக்கின்றன; இங்கனமே ஏனைச் செடி கொடிகளிலும் ஆண் செடி கொடிகளும் பெண் செடி கொடிகளும் ஆண் செடி கொடிகளில் உள்ள கருவைப் பெண் செடி கொடிகளிற் கொண்டு

போய்ச்சேர்க்கும் வண்டுகளின் உதவியாற் பெண் செடி கொடிகள் காடுங் கனியுங் தருகின்றன. இவ்வாறு ஆண், பெண் கருக்கள் ஒன்று சேர்க்கப்படாவிட்டால், மரஞ் செடி கொடிகள் காய்த்துப் பயன் ரூருவதில்லை. ஆகவே, ஓரறிவுடைய புற் பூண்டுகளா மரஞ் செடி கொடிகளிலும் ஆண் பெண் அல்லது தாய்தந்தைய ரமைப்பு அமைந்து கிடத்தல் ஆராய்ச்சியாற் றுணியப்பட்டிருத்தளின், முதலில் இவ்வண்மையினை அனைவரும் நன்கு கிணைவிற் பதித்துக்கொள்ளல் வேண்டும்.

இவ்வமைப்பின் நுட்பம் நங் கண்களுக்குப் புல கொத ஓரறிவுடைய புற் பூண்டுகளிலும் மாருமல் அமைந்து கிடத்தல்போலவே, ஏற்றிவு மூவறிவு நாலறிவு வாய்ந்த சிற்றுயிர்களிலும், ஐந்தறிவு வாய்ந்த பாம்பு பறவை ஆடு மாடு அரிமா புலி யாளை குதிரை முதவான உயிர்களிலுங் தாய் தந்தையாம் ஆண் பெண் அமைப்பு வழுவாமற காணப்படுகின்றது. இனி, ஆற்றிவு வாய்ந்த நம் மக்களிலும் இத் தாய் தந்தைய ரமைப்பு வழுவாமற காணப்படுதலைப் பற்றி காம் சொல்ல வேண்டுவதில்லை. இவ்வமைப்பினை பேருதவியினாலேயே உயிர்கள் மேன் மேற் பல்கி வருகின்றன. இவ்வாண் பெண் அமைப்பு இங்குள்ள இவ்வுயிர்கள்பாற காணப்படாவிட்டால், இங்கிலவுகில் உயிரற்ற வெறுங்கல்லும் மண்ணுங் தண்ணீரு மன்றி உயிர்ப் பொருளென ஒன்று காணப்படுமோ? சொல்லுங்கள்! ஆகவே, இவ் வாண் பெண் அமைப்பே இங்குள்ள உயிர்களைல்லாங் தோன்றுதற்குங், தோன்றிய உயிர்கள் மேன்மேல் அறிவும் முபற்சியும் உடையவாய் இன்புற்று வாழ்தற்கும் பேருதவி புரிகின்றதென்பதனை எல்லாரும் மறவாமல் மனத்திற் பதித்துக் கொள்ளல் வேண்டும்.

இனி, இவ்வாண் பெண் அமைப்பை, ஒரறிவு முதல் ஜயற்றிவுவரையில் வாய்ந்தசிற்றுயிர்களும், அவற்றும் உயர்ந்த ஆறறிவு வாய்ந்த மக்களுங் தாமாகவே அமைத்துக் கொள்ள வல்லவர்களா? இல்லை, இல்லை. நாம் எங்கிருந்து இங்கு வந்தோம்? எவ்வாறு வந்தோம்? என பவைகளையே நாம் ஒரு சிறிதும் அறியாமற் பிறக்கு, பிறந்து பின் நெடுங்காலம் ஆக வளர்ந்து பெரியராகியும் இன்னும் அவை தம்மை அறியாதவர்களாகவே, அறிய முடியாதவர்களாகவே யிருக்கின்றனம். இத்தகைய சிறிறறிவுப் பேதைகளாகிய நாம், பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும், ஆண் பெண் அமைப்புகளை வகுக்கத் தக்க அறிவு வாய்ந்தவர்களாய் இருந்தனமா? இருக்கின்றனமா? சிறிதும் இல்லையே. அல்லது, நம் உடம்பில் ஓர் உறுப்பேனும்பல உறுப்பேனும் அமைக்கப்படாவிட்டாலும், அமைக்கப் பட்டவை பழுதுபட்டுப் போனாலும், அவற்றை நாமே நம் அறிவும் நம ஆற்றலுங் கொண்டு படைத்து அல்லது திருத்தி அமைத்துக் கொள்ளல் முடியுமா? அனுவளவும் முடியாதே. கண்ணில்லாத குருடர்களையுங், காது கேளாத செவிடர்களையும், வாய் பேசாத ஊமைகளையுங், கை காலற்ற முடவர்களையும், இன்னும் இங்ஙனமே உறுப்புகள் ஒன்றும் பலவும் அறந அல்லது பழுதுபட்ட மாக்களையும் நாம் நம் மக்கட் பறப்பின் இடையிடையே காண்கின்றனமே! “எம்மினும் அறிவிற் பெரியார் யார்? எம்மினும் ஆற்றவிற் பெரியார் யார்? யாமே அறிவிற் பெரியேம்! ஏனையோரெல்லாம் அறிவற்ற மடையார்” என வாய் கூசாது பேசி இறு மாநது நடப்பவர் எவ்வேறுங் குருடர்க்குக் கண்ணுங், செவிடர்க்குச் செவியணர்வும், ஊமையாக்குப் பேசுந திறனுங், கைகால் அறறவர்க்குக் கை காலும் படைத்துக்

கொடுக்க மாட்டுவாரா? எட்டுண்யும் மாட்டார்களே! இத்தன்மையரான நம் மக்கள் தமக்குள்ள சிற்றறிவு கொண்டுந, தமது சிறு வல்லமை கொண்டுங, கடல் மணலை அளவிடினும் அளவிடப்படாத உயிர்த்தாகை களில் ஆண் பெண் அமைப்புகளை வசூக்க வல்லராதல் யாங்கனம்? கூறுமின்கள்!

அற்றன்று பக்கஞ்சடைய அறிவும் ஆற்றலும் இவ்வாண் பெண் அமைப்பை வசூக்க ஏலாவிட்டாலும், உயிர்த் தொகைகளின உடம்பில் ஒருங்கு குழுமி நிற குஞ்சிற்றனுக்களே, ஆண் பெண் அமைப்புகளாகத் தம முட்பிரிந்து நின்றன; எனக் கூறுதலாற் போந்த குற்றம் என்னையெனின. இவ்வாறு கூறுதல், “கொசுகின் கடிக் கஞ்சிப் புலிவாய்ப் பட்டதனை”யே யொத்திருக்கின்றது. ஆற்றவிற் சிறந்த மக்களே இவ்வமைப்புகளை ஒருதினைத் தனையும் ஆகக வல்லவர்களாய இல்லாதபோது, அறிவற்ற அனுக்களே பெரிதும் விபக்கத்தக்க இவ்வமைப்புகளை, அவற்ற உயிர்த் தொகைகளி லெல்லாம் இருவேறு வகையாய் வகுத்துவைத்தன வென்றுவரத்தல்,

“ஒப்பிலா மலடி பெறற மகனைரு முயற் கொம்பேறித் தப்பில் ஆகாயப் பூவைப் பறித்தமை சாற்றினோ” என்பதனேடு ஒப்பவைத்து நகையாடற பாலதாக்கீவ யிருக்கின்றது!

மேலும், உலகத்திலுள்ள உயிர்களின் ஒழுக்கங்கள் எல்லாம் அறிவினால் நடைபெறுகின்றனவேயல்லாமல், அறிவின்மையால் நடைபெறுவில்லை. விழித்திருக்கும்கிளையில் அறிவும், அயர்ந்துறங்கும் கிளையில் அறியாமையும் எல்லாவுயிர்களிடத்தும் முனைத்து நிற்றலை அறியாதார்யார்? உயிர்கள் விழித்து அறிவுடன் உலவும்போது ஒரு செயலைச் செய்கின்றனவா? விழி துயின்று அறிவின்றிக்

கிடக்கும்போது அச்செயலைச் செய்கின்றனவா? என்று ஒரு சிறிது கூர்ந்து பார்ப்பவர்க்கும், அறிவே யில்லாத அனுக்கள் இவ் வாண் பெண் அமைப்பை இவ்வுயிர்கள் பால் அமைத்துவைத்தல் சிறிதும் இயலாதெனபது தெற ரென் விளங்கானிறகும்.

அங்ஙனமாயின், அறிவே யில்லாத ஒரு காந்தக்கல் இருப்புசியைத் தன்பால் இழுத்துக் கொள்ளுஞ் செயலைச் செய்தல் என்னையெனின்; அவ் விழுக்குஞ் செயல் அறிவினால் சிகழுஞ் செயல் அன்று. அறிவானது ஒன்றை இழுத்தலுஞ் செயவல்லது, இழுத்ததனை விட்டு விடுதலாஞ் செயவல்லது. ஓர் ஏறும்பானது தனக்கு வேண்டும் ஒரு நொய்யினை இழுத்துச் செல்வதும் பார்மின்கள்! இழுத்துச் சென்றதனைத் தனது வளையிற கொண்டுபோய் வைத்துவிட்டுத் திரும்புதலும் பார்மின்கள்! மேலும், அது செல்லும் வழியில் நாம் ஒரு தடையை ஏற்படுத்தி வைத்தால், அவ்வெறும்பு, அத்தடை ஏறிச் செல்லக் கூடிய அளவினதாய் இருந்தால் அதன் மேல் ஏறி அதனைக் கடந்து செல்லுதலும், அத்தடை அங்குனம் ஏறிச் செல்லக்கூடாத அளவினதாய் இருந்தால் அஃது அதனைச் சுற்றி வேறு வழியாய்ச் செல்லுதலும் உற்றுப் பார்மின்கள்!

இங்ஙன மெல்லாம் ஒரு காந்தக் கல் செய்ய வல்லதாமா? அது தான் இழுத்த ஊசியை இழுத்தபடியே வைத்திருக்குமல்லது, அதனைத் தானுகவே விட்டுவிடத் தெரியாது. அதுவேயுமன்றி, அக் காந்தக் கல்லுக்கும் அதனால் இழுக்கப்படும் ஓர் ஊசிக்கும் இடையே தடையாக ஒரு பல்கையை நிறுத்தினால், அக் காந்தம் அத்தடையினை மேற்கடந்து செல்லல் கூடுமா? அல்லது, அத்தடையினைச் சுற்றிப் போய் வேறேரு வழி செய்து

கொண்டு அவ்லுசியினை இழுக்க வல்லதாமா? ஆகாதே. ஆகவே, அறிவற்ற உயிரில் பொருளின் செயல் ஒன்றைனை யிழுத்தலையோ, பிறிதொன்றைனத் தள்ளுதலையோ செய்யும் மல்லாமல், இழுத்தல் விடுதல் தடைகடத்தல் பொருள் களைப் பலவகையாய்வுமைத்தல் முதலான செயல்களை அறிவுடைய உயிர்கள் செய்தல்போற், செய்யமாட்டாது. ஒரு தூங்கணங்குருவி தான் முட்டையிடும் பருவததே தொடுக்குங் கூட்டைப்போல் வியக்கத் தக்கதோர் அமைப்பை அறிவற்ற பொருள் ஏதேனுளு செய்யக் கண்டதுண்டா? நல்லிசைப் புலவன் ஒருவன் தன் கூர்த்த அறிவால் ஆக்குஞ் ‘சிலப்பதிகாரம்’ போன்ற ஒரு காவி யத்தையும், இன்னிசைப் புலவன் ஒருவன் தொடுக்கும் ‘யாழ்முறிப் பதிகம்’ போன்ற ஓர் இசைப் பரட்டையும், நாடகப் புலவன் ஒருவன் ஆக்குந் ‘திருச்சிறறம்பலக் கோவையார்’ போன்ற ஒரு நாடக நூலையுங், கற்றச்ச வல்லான் ஒருவன் சமைக்குந் ‘திருவாலவாய்க் கோயில்’ போன்ற ஒரு வியத்தகு கட்டிடத்தையும், அறிவின்றிறம் வாய்ந்த கொறறன ஒருவன் எழுபடுந் ‘திருமலை நாய்கன் அரண்மனை’ போன்ற ஒரு மாப்பெருங் கட்டிடத்தை யும், ஓனியம் வல்லான் ஒருவன் தீட்டுஞ் ‘சகுந்தலை வடி வம்’ போன்ற ஓர் ஓவியத்தையும், இன்னும் இங்காலத்தே மேனூட்டறிஞர்கள் அரிதிற கண்டு பிடித்து இயக்கும் நீராவி வண்டி, நீராவிக்கப்பல், வானலூர்தி, நிலவூர்தி, மினவண்டி, மின்செய்தி, அசசுப்பொறி முதலான பயன் படு கருவிகள் போன்ற அமைப்புகளையும் அறிவும் உயிரும் இல்லாத எந்தப் பொருளேள்ளும் எந்த அனுவேணும் அமைத்தலை எவ்ரேனுங் கண்டதுண்டா? பகர்மின்கள்! இன்னும், உழவு, வாணிகம், அரசியல், சமையல் முதலாக நம் உலக வர்ம்க்கையில் நடைபெறும் இன்றியமை

யாத தொழில்களைல்லாம் அறிவுடைய உயிர்கள் தம் ஆறிவின் திறத்தால் நடத்தக் காண்கின்றனமே யன்றி, அறிவில்லா உயிரில்லாப் பொருள்கள் நடத்தக் காண்கின்றோம் இல்லையே. நம் உடம்பையும் உயிரையும் நன்கு நிலைபெறச் செய்தற்கு இன்றியமையாததான் சமையற ரூழில் எத்துணை யறிவோடு எத்துணைக் கருத்தோடு இயற்றப்பட வேண்டுவதா யிருக்கின்றது! அறிவுக் கருத்துமின்றி ஆக்கப்பட்ட சுவையில்லா உணவு நமக்கு எவ்வளவு மனப் புழுக்கத்தினைத்தருகின்றது! அங்ஙனம் அவ்வணவைப் பழுது படுத்தியவாமேல் நமக்கு எவ்வளவு மனக் கசப்பு உண்டாகின்றது! இவ்வாறு நமதுயிர் வாழ்க்கையிற் காணப்படும் ஒவ்வோர் அமைப்புக்கும், ஒவ்வோர் இயக்கத்திற்கும், ஒவ்வொரு செயலுக்கும் நாம் அறிவுடையார் முயற்சியையுந துணையையும் உதவி யையும் நாடிய படியாயிருந்து வாழ்நாட்கழித்து வருகை யில், இவ்வுலகத்துள்ள எண்ணிறந்த கோடி யூயிர்களி லுங் காணப்படும் ஆண் பெண் அமைப்புக்கு மட்டும் அறிவற்ற உயிரற்ற அனுக்களை வினை முதலாகக் கூறுவது யாங்ஙனம் பொருத்தும்? ஆகையால், அளவு காண்பரிய இவ்வுயிர்களிற் காணப்படும் இத் தாய் தந்தைய ரமைப்பிற்கு, அளவற்ற அறிவும் அளவற்ற ஆற்றலும் வாய்ந்த ஒரு பேரூயிரே வினை முதலாமென்பது தெள்ளி தின் முடிக்கப்படும் என்க இவ்வண்மையைத் தேற்று தறகே நம் அறிவுநாற் பேராசிரியராகிய மெய்கண்ட தேவர்,

• “அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனூர் புலவர்”

என்று அருளிச்செய்தார். எல்லா உயிர்ப் பொருள்களி

லாங் காணப்படும் அமைப்புகள் அத்தனையும் ஆண்பெண் என்னும் இவ்விருவகை வியத்தகு படைப்புகளில் வந்து, அடங்குதலாலும், நம்மால் அறியப்பட்ட எந்தச் சிற்றுயிரேனும் அல்லது எந்த மக்களேனும் இவ்விருவேறு வகையான படைப்பை உண்டாக்க வல்லவர்களாய் இல்லாமையாலும், இவ்வரிய பெரிய நுண்ணிய அமைப்பை வகுத்து, அவ்வாற்றால், தந் நிலையில் அறிவு விளங்குவதினரி இருளிற் கிடந்து துன்புறை உயிர்களுக்கு அறி வைச் சிறிது சிறிதாப் படிப்படியா விளங்கச் செய்து, இன்பக்கத் தூட்டிவரும் பேரறிவுப் போற்றற பேரருட் பேருயிர் ஒன்றுண்டென்பது தெளியப்படும். இவ்வருட் பேருயிரே முழுமுதற்கடவு எாகுமென்று தொன்று தொட்டு நான் தமிழ் முனீனாகுஞருங் தமிழாசிரியருங் கருதி அதனையே வழிபட்டு வரலாயினா. முழுமுதற் கடவுள் ஒருவர் உண்டென்பதனைத் துணிதற்கு உயிர்களிற் காணப்படும் இவ்வாண் பெண் அமைப்பு நேர்வழி காட்டுதல் போல, உயிரறற பொருளாகளிலும் நங் கட்டுல ஞகும் உயிரறற உலகங்களிலும் காணப்படும் அமைப்பு கள் நேர்வழி காட்டா. ஆதலினுற்றூண் நான் தெய்வ ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் முழுமுதற் கடவுள் உண் டென்பதனைத் துணிதற்கு உயிரறற உலக அமைப்பினை முதலிற் கூறுமல், ஆண் பெண் அமைப்பினையே “அவன் அவள்” என முதலிற் கூறினார். அங்ஙனம் ஆண் பெண் அமைப்பின் வழியே தெள்ளிதிற் றுணியப்படும் முழு முதற் கடவுள் உண்மைக்குப், பின்னும் ஒரு சான்றூக உலகவமைப்பினையும் “அது” என்னும் ஒரு சொல்லால் அதனை யடுத்துக் கூறலுற்றார். இத்துணை நட்பமாக ஆண் பெண் அமைப்பையே முதலில் எடுத்துக் காட்டி, அவ்வாற்றால் முழுமுதற் கடவுள் உண்மை தேற்றிய ஓர்

ஆசிரியர், மெய்கண்ட தேவரைத் தவிர வேறொரையும் வேறெங்கும் கண்டிலேம். மற்றை யாசிரியரெல்லாம் உலக வழைப்பின்மேல் வைத்தே கடவுளுண்மையினை நிறுவலாயினர். உயிரற்ற உலக வழைப்பு இயற்கையில் உண்டாவதென்று பகர்தறகும் இடநதருதலால், அது கடவுளுண்மையைத் தேற்றுதற்கு. ஆண் பெண் அமைப்பைப்போல் அத்துணைச் சிறந்ததன்மென்பது நுண்ணறி வினார்க்கெல்லாம் நன்கு விளங்காதிறகும்.

இனி, இங்களுமாக உயிர்கள் எல்லாவற்றிலும் ஆண்பெண் அமைப்பை வகுத்தபைத்த முழுமுதற் கடவுள் ஒருவர் கட்டாயமாய் இருசகவேண்டு மென்பது துணியப்பட்டாற் போலவே, அம் முழுமுதற் கடவுளும் ஆண்பெண் உரு ஒன்றுகூடிய இயற்கையினராகவே யிருப்பரென்பதாலும் ஆராய்ந்து காட்டுவாம். உயிர்களிடத்தே காணப்படும் ஆண்பெண்ணமைப்பு, அதனைத் தோற்றுவிக்க முனைந்த இறைவனது அறிவின்கண் முதலில் உருவுகொண்டு தோன்றி, அதன்பின் அவனால் உயிர்களுக்குப் படைத்துக் கொடுக்கப்பட்ட உடம்பு களில் அமையலாயிற் ரென்றறிதல்வேண்டும். ஏனென்றால், நங் கட்டுலனாகும் பருப்பொருள்களில் ஒருவன் ஒருவடிவினைச் சமைக்கப் புகுங்கால, அதனை அவன் அவற்றிற் சமைத்தற்கு முன்னமே தான் சமைக்கக் கருதிய உருவினைத் தன் அறிவின்கண்ணே முதலிற் சமைத்துக் கொள்ளவேண்டியவனு யிருக்கின்றன. அவனும் அவ்வருவினை அவன் அகத்தே தன்னறிவின்கட்டு சமைத்துக் கொண்டிலனேற், புறத்தே தான் சமைக்கக் கருதிய வடிவினைச் செய்துமுடிக்கமாட்டுவான் அல்லன். மாற்றுயர்ந்த பொற்கட்டியில் ஓர் ஆண்பாவையையோ அல்லதொரு பெண்பாவையையோ செய்யவேண்டினான்

ஒரு தட்டான் முதலில் அதனைத் தன்னறிவின்கண் தெளி வாக அமைத்துக்கொள்ள வேண்டியவனுயிருக்கின்றனன். சிறந்த ஓர் அடுக்குமாளிகையினைக் கட்டவேண்டினான் ஒரு கொற்றன் முதலில் அதனைத் தன் அறிவின்கண் திட்டமாய் அமைத்துக்கொள்ள வேண்டியவனு யிருக்கின்றனன். அழகிய ஒரு மலைக்காட்சியினையோ அல்ல தங்குள்ள ஒரு மயிலின் வடிவத்தையோ அல்ல தங்குள்ள வேட்டுவ மாதரையோ ஒவியமாக வரையவேண்டினான் ஓர் ஒவியன், முதலில் அவற்றை அழகிய வகையாகத் தன் உள்ளத்தின்கண் திறமாக அமைத்துக்கொண்டு, அதன் பிறகே புறத்தில் வண்ணங்களைக் குழுமத்து இரட்டுத் துணிமேல் அவற்றை யொக்கும் வடிவினை வரைகுவன் இங்கனமோ, இன்னும் எவ்வெவ்வ வமைப்புகளைப் புறத்தே அமைக்கவேண்டினும், அவை தம்மை அமைக்கப் புகுவார் முதலில் அவற்றைத் தம் அறிவின்கண் அமைத்துக்கொண்டு செய்துவருதலை நாம் ஒவ்வொரு நொடியும் மக்களின் உலகியலொழுக்கத்தில் நேரே காணலாம். தம் மறிவின்கண் அமைத்துக்கொள்ளாத ஓர் அமைப்பைச் சிலர் வெளியே செய்யமாட்டா மல் விழித்தலும், வேறு சிலர் தம் அறிவின்கண் அரைகுறையாய் எண்ணியவற்றை வெளியீட்டியும் அரைகுறையாய்ச் செய்து பிழைபடுதலும், இத்தன்மையினார் அறிவில்லா மடையரென்றும் பேதையரென்றும் உலகத்தாரால் இகழப்படுதலும் நாம் நாடோறும் நம் வீட்டின் அகத்தும் புறத்துங் கண்டுவருகின்றனம் அல்லமோ? ஆதலால், வெளியே எந்த அமைப்பினைச் செவ்வைன அமைத்து முடித்தற்கும், நம் உள்ளே நமதறிவின்கண் அதனைச் செவ்வைன அமைத்துக் கொள்ளவேண்டுவது இன்றியமையாததாய் இருக்கும் முறை இனிது விளங்கற்

பாலதீயாம். ஆகவே, இங்கிலவுகத்துள்ள எண்ணிறநத கோடியுயிர்களிலுங் காணப்படும் ஆண் பெண்ணமைப்பு எல்லையில்லா ஒரு பேரறிவினுலன்றி உண்டாதல் செல் லாமையானும், அததகைய பேரறிவுங் கடவுளிடத்தன்றி வேறு சிற்றுயிர் எதன் கண்ணுங் காணப்படுதல் இல்லா மையானும், இவ் விருவேறு வகையான அமைப்பும் உயிர்கள்பாற் ரேண்றுதற்கு முன்னமே இதற்கு மூல மான ஓர் ஆண்பெண் உரு இறைவன தறிவின்கட்டோன்ற வேண்டுவது இன்றியமையாததாய் இருத்தலா னும், அறிவுருவாய் விளங்கும் இறைவன் ஆண் பெண் அல்லது தாய் தந்தையர் உருவாயே இருப்பனென்பது முடிக்கப்படும். இதுபற்றியே, இற்றைக்குச் சிறிதேறக் குறைய இரண்டாயிர ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட தனிச்செந்தமிழ் நூல்களில்

“நீலமேனி வாலிமூ பாகத்

தொருவனது இருதாள் திழற்கீழ்
மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே” (ஜங்குறு
நாறு) என்றும்,

“கண்ணி கார்நறங் கொன்றை காமார்
வண்ண மார்பிற் ரூருங் கொன்றை,
ஊர்தி வால்வெள் னேறே சிறநத
சீர்கெழு கொடியும் அவ்வேறென்ப,
கறை மிட றனியலும் அணிந்தன்று, அக் கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே,
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வருத்
தன் னுள் எடக்கிக் கரக்கினுங் கரக்கும்,
பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப் பிறை
பதினெண் கண்ணும் ஏததவும் படுமே,
எல்லா உயிர்க்கும் ஏம மாகிய

நீர்அற வறியாக் கரகத்துத்

தாழ்ச்சைடப் பொலிநத அருந்தவத் தோற்கே”

(புறநானூறு) என்றும் போந்த கடவுள் வாழ்த்துச் செய் யுடகளில் இறைவன் ஒருபாற் பெண்ணுருவும் உடைய னய்த் திகழ்தல் தெளித்துச் சொல்லப்பட்டமை காண்க. இனிப், பண்டைத் தமிழாசிரியர்க்குப் பின்னுஞ், சைவ சமய முதலாசிரியராய் இற்றைக்கு ஆயிரத்தறுநாற்று களுக்கு முன்னுங் தோன்றிய மாணிக்கவாசகப் பெரு மானுங,

“குவளைக் கண்ணி கூறன் காண்க!

அவனுங் தானும் உடனே காண்க!

பரமானந்தப் பழக்கட லதுவே” எனவும்,

“பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப பைம்தோதால் அங்கங குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவுவார் வந்து சாாதலினேல் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச சிலம்பு கலந்தார்ப்பக

கொங்கைகள் பொங்கக குடையும் புனல் பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ செம்பாவாய்”

எனவும் அருளிச் செய்திருக்குங் திருவாசகத் திருப் பாட்டுகளிலும் எல்லாம் வல்ல முழுமுதற கடவுள் ஒரு பால் ஆனுருவும் ஒருபாற் பெண்ணுருவும் ஒருங்கு கலந்த அம்மையப்பராய் விளங்கும் உண்மை நன்கெடுத் துக் காட்டப்பட்டிருத்தல் கருத்திற் பதிக்கற பாறறு. இனி, மாணிக்க வாசகர்க்குப் பின்வந்த திருஞான சம் பந்தப் பெருமான்,

“பேதையா எவளோடும் பெருந்தகை யிருந்ததே” என்றால், திருநாவுக்கரசு நாயனார்,

“மைப் படிநத கண்ணாருந் தானுங் கசசி மயான்த்தான்”
என்றும், சுந்தராயுர்த்தி நாயனார்,

‘படைத்தாய் ஞாலமெலாம் படர்
புஞ்சடை யெம்பரமா,
உடைத்தாய் வேள்விதனை

உமையாளையொர் கூறுடையாய்,” என்றும் அருளிச் செய்திருக்குந் தேவாரத் திருச்செய்யுட்களும் பண்டைத் தண்டமிழ்த் தொல்லாசிரியர் மொழிந்தபடி யே, இறைவன் தாய் தந்தையர் உருவினனுய்த் திகழும் வாய்மையினை வற்புறுத்துவதைத்தல் காண்க.

இனிப், பண்டை நாகரிக மக்களில் முதன்மையுற றவராக ஆராய்ச்சி வல்ல ஐரோப்பிய ஆசிரியரால் துணி யப்பட்ட எகுபதியர் (Egyptians) என்னும் மாந்தர் முழுமுதற் கடவுளை ஒஸிஸரிஸ் (Osiris) எனப் பெயரிய அப்பனுகவும், ஐஸிஸ் (Isis) எனப் பெயரிய அம்மையாகவும் வைத்து வழிபட்டு வந்தனரென்பது அவர் பொறுத்திருக்கும் ஒவிய எழுதுக்களாற் புலனுகின்றது.

அங்கனமே, அவரோடொத்த பழைய நாகரிக மக்களான பாபிலோனியரும், எல்லாம் வல்ல இறைவனை ஏ (Ea) எனப் பெயரிய அப்பனுகவும், தவகினா (Davkina) எனப் பெயரிய அம்மையாகவும் வைத்து வணங்கி வந்தனர்.

இப் பாபிலோனியர், எகுபதியரைப் போலவே பண்டை நாகரிகத்திற் சிறந்தவரான சாலடியர் என்னும் மாந்தரும் ஊர் என்னும் மாநகரில் எழுப்பிய எழுங்கிலைக் கோபுரம் வாய்ந்த தமது மாப்பெருங் கோயிலில் ஒளிவடினினனுய் விளங்குந் தங் கடவுளை ஸமஸ் (Samas) எனப் பெயரிய அப்பனுகவும், இஸ்தர் (Istar) எனப் பெயரிய அம்மையாகவும் வைத்து வழிபாடாற்றி வந்தனர்.

இன்னும் இங்கனமே மேனுடு கீழ் நாடுகளிற் பண்டைநாளில் நாகரிகத்திற் சிறந்து விளங்கிய பின்சியர், அசீரியர், கிரேக்கர், உரோமர், துயுத்தானியர், மெகுசிகர், பெருவியர் முதலாயினுரெல்லாம் முழுமுதற கடவுளை அம்மையப்பர் வடிவாகவே வைத்து வழிபாடு செய்து வந்த வரலாறு களெல்லாம் இங்கே எடுத்துரைப் பின் இது மிகவிரியும்.

அற்றேல், ஒரு முழுமுதற கடவுள் நம்பிக்கையிற் சிறந்த பண்டை மச்களான ஏபிரேயர் (Hebrews) தாம் வணங்கிய கடவுளை அங்கனம் ஆண் பெண் வடிவின ராக வைத்து உரையாமை என்னை யெனின் ; அவருங் கடவுளை அம்மையப்பராகவே கொண்டு வணங்கி வந்தன ரென்பது அவரது மறையின “படைப்பின் தோற றம்” (Genesis) என்னும் முதற்பகுதியில் வெளிப்படையாகச் சொல்லப்படாவிட்டுங் குறிப்பாகச் சொல்லப் பட்டே யிருக்கின்றது.

“நமதுருவில் நம்மை யொப்பவே நாம், மகளை உண்டாக்கக் கடவேயே” எனக் கடவுள் தம் மனைவியாரை நோக்கிக் கூறினுரென்றும் (க, உ-கூ), அங்கனங் கூறிய வண்ணமே, “கடவுள் மகளைத் தமதுருவை யொப்பவே ஆனும் பெண்ணுமாய்ப் படைத்தனர்” என்றும் (க, உ-எ) அதன்கண் நுவலப்பட்டிருத்தலை நோக்கும்போது, முழுமுதற கடவுள் அம்மை யப்பர் வடிவினராகவே இருந்து, தம்மை யொப்பவே உயிர்களை ஆண் பெண் வடிவிற் ரேற்றுவித்தனரென்னுங் கோட்பாடு பண்டை நாள் எபிரேயாக்கும் உண்மையாய் இருந்தமை தெற றெனத் துணியப்படும்.

ஆகவே, பண்டைக் காலத்தில் இந்திலவுலகின் பல பகுதிகளிலும் உறைந்தவரான நாகரிக மக்கட் குழுவி

னர் அனைவரும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை அம்மையப்பர் வடிவினராகவே வைத்து வழிபட்டு வந்தனரென்பதும், அவ்வாறு அவரெல்லாம் இறைவனைத் தாய் தந்தையர் வடிவில் வைத்து வழிபட்டு வருதற்கு அவருட் சிலராயினும் முதல்வனின் அவ்வடிவினைக் கண் ஞைக் கண்டிருந்தாலன்றி ஒருவரை யொருவர் அகன்று நெடுந் தொலைவில் உள்ள பலவேறு நாடுகளில் உயிர் வாழ்ந்த அப்பலவேறு மக்கட் பகுப்பினரும் அங்கங்கள் ஒத்து ஒரு முகமாய்க் கடவுளை ஆண் பெண் வடிவின் ராக வைத்து வழிபாடு ஆற்றுதல் ஆகாதென்பதும், அதனால் நந் தமிழ் மூதாதையரும் அத்துணைப் பழைய காலத்திருந்தே ஆண்டவைன் அம்மை யப்பர் உருவில் வைத்து வணங்கி வரலானது கடவுளின் உண்மை வடிவினைக் கண்ட மெய்யுணர்வினர் வழியராய் அவர் வருத வின் பயனேயாமென்பதும் இதுகாறும் ஆராய்ந்த இவ்வாராய்ச்சியாற் புலனுகாநிற்கு மென்க. இடைக் காலத் திற் ரேஷன்றியருளிய மாணிக்க வாசகருங் திருஞான சம்பந்தருங் தாங் கண்ட கடவுண்மேற் பாடிய செங் தமிழ்த் தெய்வத் திருப்பாட்டுகளிலுங் கடவுளைத் தாம் அம்மை யப்பர் வடிவில் நேரே கண்ணூற் கண்டதைப் பலவிடங்களிலும் எடுத்தியம்பி நெஞ்சங் கரைகின்றனர். இவற்றின் மெய்ம்மை யெல்லாம் எம்முடைய சைவசித் தாங்த ஞானபோதம் என்னும் நூலிலும், மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலிலுங் தக்க அகச்சான்று புறச்சான்றுகளுடன் எடுத்துக் காட்டி விளாக்கப் பட்டிருக்கின்றன.

அங்கங்மாயின், ஆண் பெண் பகுப்பினராயிருக்கும் நம் மக்களிற் காணப்படும் மலமுஞ்சிறங்கிரும் முடை

நாற்றமும் முதலான அருவருப்புக ஜௌலாம், ஆண் பெண் வடிவினாலும் இருக்கும் இறைவனிடத்தும் உண்டாம் எனப்பட்டு, இறைவனுக்கும் மக்களுக்கும் வேற்றுமை இல்லையாய் முடியுமாலெனின்; அற்றன்று. உருவம் என்னுஞ் சொல்லீக் கேட்டவுடனே அஃது அருவருக்கத்தக்க எல்லாக் குறைபாடுகளும் உடையதாய் விடுமென முடிவு கட்டுதல், பகுத்தறிவுடையார்க்கு இசையாது. உருவமெல்லாம்தே ரெதனமையுடையதன்று. அஃது அறிவுருவம் பொருளுருவம் என இரண்டாயும், பொருளுருவமும் பருப்பொருளுருவம் நுண் பொருளுருவமென வேறிரண்டாயும், பருப்பொருளுருவமுங்கு தூய வருவமுங்கு தூவா வருவமுமெனப் பின்னும் வேறி ரண்டாயும் பல தன்மையுடையதாய்த் தோன்றுகிற்கும். இவை தம்முள், அறிவுருவம் என்பது நமதறிவின்கட்டோன்றும் வடிவுகள். அழகிய ஒரு தாமரை மலரையே நும், அழகில்லா ஓர் ஏருக்க மலரையேனும் நாம் காண நேர்ந்தால் அவை யிரண்டின் வடிவங்கள் உடனே நமதறிவின்கட்ட பதிந்து தோன்றுகின்றன; ஆனால், அழகில்லா ஏருக்க மலரின அருவருப்பு நமதறிவின்கட்டோன்றிய அதனுருவத்திற் காணப்படுகின்றிலது. இங்நனமே இன்னும் எத்தனை அருவருப்பான பொருளுருவங்கள் நமதுள்ளத்தில் அறிவுருவங்களாய்த் தோன்றினும், அவற்றின்கண் உள்ள அருவருப்புகள் அவ்வறி வருவங்களில் ஏறுவதில்லை யென்பதையும், பொருளுருவங்களின் அருவருப்புகள் நமது நினைவின் சேர்க்கையால் நமதுள்ளத்தே தோன்றி நமக்குச் சிறிது துன்பத்தைத் தந்தாலும், நமதறிவின்கண் அவ்வறி வருப்புகள் ஏறுவதில்லை யென்பதையும் அனைவருங்கருத்திற் பதித்தல் வேண்டும்.

இனிப்பொருளுருவங்களிலுள்ளிலபருப்பொருள் வடிவுகளில் மட்டுமே வெறுக்கத்தக்க சில வாலாமைகளாக காணப்படுகின்றன; ஆனாலும், அவை தாழும் நுண் பொருளாக மாறிவிட்டால் அநநிலையில் அவ்வருவருப்புகள் அவற்றின்கட்காணப்படுவதில்லை. மலக்குபயியுஞ்சேறுஞ்சகதியும் நெருப்பின் சேர்க்கையால் நண்ணியநிலைய அடைந்தவுடனே, அவற்றினகண் இருந்தமுடைநாற்றமும் அருவருப்பும் இல்லையாய் ஒழிகின்றமையே இதற்குச் சான்றாம்.

இனிப், பருப்பொருள்களிலுங்குயை வடிவு வாய்ச் தனவுங், தூவா வடிவு வாய்ந்தனவுமாக இருவேறு வகைகளாக இருக்கின்றன. அழகிய ஓர் ஆண்மகனையோ அல்லதொரு பெண்மகனையோ ஒப்பசெய்த பொற்பாவை வெள்ளிப் பாவைகளில், அவ் வாண்பெண்ணிடத்துள்ள மலம் முடைநாற்றம் முதலான உவர்ப்புகள் காணப்படுவதில்லையன்றோ? செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம் முதலியவற்றிற் சமைத்த பாவைகளில் உண்டாகுங்களிம்புங்குருவும், பொன், வெள்ளியிற சமைத்த பாவைகளில் உண்டாவதுண்டா? இல்லையே. இன்னுஞ்சேற்றிலுங்குக்கியிலும் உண்டாகும் முடைநாற்றம், அவற்றின்கண் முளைத்து முறுக்கவிழுந்த தாமரை மலரிலும் அல்லி மலரிலும் உண்டாவதுண்டா? இல்லையே. சேறுஞ்சகதியும் பார்ப்பதற்கும் மோப்பதற்கும் மிக்கதோர் அருவருப்பினைத் தருவனவாயிருக்க, அவற்றின்கட்டோன்றி நறுமணங்கமழு அலர்ந்து விளங்காங்கின்ற தாமரையும் அல்லியும் பார்ப்பதற்கும் மோப்பதற்கும் எவ்வளவு இனியனவாய் இருக்கின்றன!

இங்கனமே, மாந்தர் எல்லாரும் பொதுவாகவே மலமுஞ்சிறுநீரும் முதலான உவர்க்கத்தக்க கழிவுகள்

உடையராயினும், அவருட் சிலர் கண்ணீர்யுங் கருத்தை யுங் கவரும் பேரழகு வாய்ந்தவராயும், வேறு சிலர் வெறுத்துவிடத்தக்க அருவருப்பான வடிவம் உடைய ராயும், மற்றுஞ் சிலர் அழகும் அருவருப்பும் இல்லா யாக்கையினராயும் இருத்தலே நாம் நாடோறும் நங்கண் முன்னே காண்கின்றனம் அல்லமோ? அதுமட்டுமோ, மக்கள் தம்முடம்பின்கணிருந்து வெளிப்படும் நறு நாற் றங் தீ நாற்றத்தானும் பலதிறப்படுகின்றனர். சிலர் நம தருகேவரின் அவருடம்பிலிருந்து வருந தீநாற்றம் நம் மாற் பொறுக்கக் கூடவில்லை பின்னுஞ் சிலர் நம்பால் அனுகின் நறுநாற்றங் தீநாற்றம் இரண்டுமே அவர்பா விருந்து வரக் காணேம். இனி, மிக அரிய ஒருசிலர் நம் மருகே வந்தால் அமைதியான ஒரு நறுமணம் அவர்பா விருந்து வருதலையும் நாம் ஒரோவாருகால் உணர்ந திருக்கின்றேம். இதை இயற்கைக்கு மாறென்று சிலர் நினைத்தல் கூடும். ஆனால், இங்ஙனம் பலவேறு நாற்றம் இயற்கையிலேயே அமைத்திருத்தலை இயற்கைக்கு மா றென்று கூறுவது யாங்கனம் பொருந்தும்? இங்கிலவுலக மெங்கனும் உள்ள மக்கட் குழுவினர் இயற்கைகளை நுண்ணிதின் ஆராய்ந்துணர்ந்த டைலர் (E. B. Tylor) என்னும் ஆங்கில ஆசிரியர் பலவேறு வகையான மக்கட் குழுவினர் உடம்புகளிற் பலவேறு வகையான நறுநாற் றங் தீநாற்றம் இயற்கையே யமைந்து வெளிவர்ந்தலே நன் கெடுத்து விளக்கி யிருக்கின்றார் (Read his Anthropology). மக்களுடம்பில் இயற்கையே உண்டாம் நறுநாற் றங் தீநாற்றம்போற், சில விலங்குகளிலும் நறுநாற்றங் தீ நாற்றம் உண்டாதலைக் கூர்ந்து யார்மின்கள்! பூனையின் உடம்பிலிருந்து முடை நாற்றமே வருகின்றது; ஆனால், புழுகு பூனையின் உடம்பிலிருந்தோ புழுகு மணங் கமழ் :

கின்றது. இங்னனமே அரிதற் சிற்சிலர் உடம்பிலிருந்துங் கூந்தலிலிருந்தும் போந்து நறுமணங் கடமும் உண்மை, மக்கள் உடம்பின் றன்மைகளை நன்காராய்ந் துணர் வார்க்கு விளங்காமற போகாது. பண்டைத்தமிழ்ப் புலவரான ஆசிரியர் நக்கிரனூர் தாழும மக்களியறகையினை நன்காராய்ந்துணராமையாலன் தேரூ, பாண்டியன் மனைவி யின் கூந்தல் இயற்கை மணம் பொருந்தியதாய்க் கமழா நிறகவும், அதனை யறியாமல் அது பூவின் சேர்க்கையா ஹண்டான் செயற்கை மனமேயென அழிவழக்குப் பேசி இழுக்கினார்.

ஆகவே, உருவப் பொருள்களைல்லாம் வெறுக்கத் தக்க அருவரூப்புகள் உடையனவாகுமெனக் கரைதல், நுனுகி விரிந்த ஆராய்ச்சியறிவில்லார் செயலேயாதல தெளியப்படும். பருப் பொருள்களிலேயே பொன் வெள்ளி முதலியன வாலாமை சிறிதுமின்றிச் சுட்ரொளி துருமபுவனவாயிருக்கையில், நுண்ணிய பொருள்களி லைல்லாம் நுண்ணியதாய் அறிவொளி வடிவாயத் திக மும் இறைவன்றன ஆண்பெண் னுருவில் வெறுக்கத் தக்க வாலாமை சிறிதேனும் உள்தாகுமோ? உணர்ந்து பார்மின்கள்! மன்னிலும் ஒரோவோரிடத்து வாலாமை உண்டு; நீரிலும் ஒரோவிடத்து வாலாமை உண்டு; ஆனால், கதிரவன் சுட்ரொளி யிற் சிறிதேனும் வாலாமை யுண்டென்று எவ்வேனுங் துணிந்து சொல்வரா? சொல்லார், சொல்லார். அதுபோலவே, இறைவனுகைய கதிரவன்றன் அளவிலா ஒளியுருவில் எத்தகைய வாலாமை யும் அனுக மாட்டாதென எல்லாருங் கடைப்பிடித் துணர்தல் வேண்டும்.

ஆகவே, இறைவன்றன் அம்மையப்பர் உரு வாலா மை சிறிதுமில்லா அருளொளி வடிவினதாமென்பது நிறு

வப் பட்டமையின், நம் பண்ணைத்தமிழ் மக்கள் இறை வளை அம்மையப்ப ரூருவில் வைத்து வணங்கி வந்ததும், வருவதுஞ் சாலவும் பொருத்தமுடைய வாதல் அறி வுடையார்க்கெல்லாங் தெற்றென விளங்காநிற்கும்.

இனி, நம் முதுமக்கள் முழுமுதற் கடவுளின் அம்மையப்பர் வடிவினை, நம் ஜம்பொறிகளுக்குப் புல னாகும் இயற்கைப் பொருள்களில் எதன்கண்ணே தெளியக் கண்டு, அதனை வணங்கிவரலாயின ரென்பது ஆராயற பாற்று. உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உற்று நோக்க நோக்க, அவற்றின்கட்ட புலனுய்த் தோன்றும் வியத்தகும் அமைப்புகளின் திறத்தை உன்னித்து தினைக்க நினைக்க, இவ்வமைப்புகளை உண்டாகச் சூத் தக்க பேரறிவும் பேராற்றலும், பகுத்தறிவில்லாகச் சிறுமியிர்களிலாயினுளு சிற்றறிவேயுடைய மக்களிலாயினும் அச்சிற்றறிவு தானுமில்லா இயற்கைப் பொருள்களிலாயினும் ஒருவாற்றலுங் காணப்படாமையின, அப் பேரறிவு பேராற்றல்களையுடைய ஒரு பேருயிர் கட்டாயம் உண்டென்னும் எண்ணம், மிக மழுங்கிய அறிவினரான கானவர்முதல் மிக விளங்கிய அறிவினரான சான் ரேர் ஈருன எல்லா மாந்தருள்ளத்தும் எதனாலுங் தடை செய்யப் படாமல் தானுகத தோன்றியபடியாகவே விளங்காநிறகின்றது. இவ்வாறு முழுமுதற் கடவுள் ஒரு வர் உண்டெனக் கடவுளிருப்பைப் பற்றிக் கட்டாய மாய்த் தோன்றும் ஓர் எண்ணாந் தம்முள்ளததே தோன்றப் பெற்றவளவில் மக்கள் மனவமைதி யுடையவராயிருக்கவில்லை. உலகத்திறகுப் பேருதவிகளைச் செய்யும் அருளாளரான ஒரு சான்ரேர் உயிரோ டிருக்கின்றூர் என்று தெரிந்தால், அவரைப் போய்க் காணவும் அவரை வணக்கவும் அவரை நீடுவாழ்கவென வாழ்த்தவும் அவர்

கூறும் அறிவுரைகளைக் கேட்கவும் அவர்க்கு எல்லாச் சிறப்புகளுஞ் செய்து பார்த்து மகிழுவும் நாம் எவ்வளவு அவாவும் எவ்வளவு முயற்சியும் வாய்ந்தவர்களா யிருக்கின்றோம்! இது மக்கள் எல்லார்க்குமுள்ள இயற்கை விருப்பமாய் இருத்தலால், எல்லாம்வளவில் ஒரு முழு முதற் கடவுள் இருக்கின்றார்கள்று தெளிந்தவளவானே, அதைவுளை நேரே கண்ணார்க் காணவும், அவரை வணங்கவும், அவரது பேரருளை வாழ்த்தவும் அவராறு ஞாரகளைக் கேட்கவும் அவரை அழகுற ஒப்பளை செய்து பார்த்துக் களிக்கவும் மக்களைனவரும் பெரிது விழைந்து அதற்காக அல்லும் பகலும் எவ்வளவோ பாடு பட்டு வருகின்றார்கள். அங்ஙனம் உண்மைப் பெருங்காதல் கொண்டு கடவுளைக் காணப் பெரும்பாடு பட்டு வரும் மக்களிற் கடவுளைக் கண்ட சிறசிலர் ஆங்காங்குத் தோன்றித், தாங்கண்ட அப்பேரின்பக்காட்சியை, அதை காணுது அலமரும் மக்களுக்கு, ஆவர் மாட்டு வைத்த பேரிரக்கத்தாற், காட்டியபடியாகவே பேருதலி செய்திருக்கின்றார்கள். அவருள் நஞ் செந்தமிழ் நாட்டில் இடையிடையே தோன்றிய சான்றேர் இறைவனைத் தாம் நேரே கண்டு நம்மனேர்க்குங் காட்டி யிருக்கும் உண்மையை ஈண்டெடுத்து விளக்குவாம்.

இவ்வுலகத்தின்கண் நம்மால் அறியப்படும், நம்மால் நுகரப்படும்பொருள்களொல்லாம் மண்ணும் நீரும் நெருப்பு புன காற்றும் வெளியும் என்னும் ஜிந்து பெரும் பகுப்பில் அடங்குவனவாய் இருக்கின்றன. இவ்வுலகமும் இவ்வுலகத்தில் உலவும் நம் உடம்புகளும் எல்லாம் பொதுவாய் இவ்வைம்பெரும் பொருள்களினுடையே ஆக்கப் பட்டிருக்கின்றன. இவ்வைந்தில் மண்ணுனது நங் கண்ணற் காணப்படும் உருவமுஞ், செவியாற் கேட்கப்படும்

ஒசையும், மூக்கால் முகக்கப்படும் மணமும், நாவால் உணரப்படுஞ் சவையுங், கையாற் பற்றப்படும் பருமனும் உடையது. நீரோ கண்ணை காணப்படும் உருவத்துடன் காதாற கேட்கப்படும் ஒசையும், நாவால் அறியப்படுஞ் சவையும், மெய்யால் உணரப்படும் நெகிழ்ந்த வடிவும் உடையது. தீயோ கண்ணை கானும் உருவுஞ் செவியாற் கேட்கும் ஒலியுங், கையால் தொட்டுணருஞ் சூடும் உடையது. காற்றே கண்ணை காணப்படுவதன்றேஹுஞ் செவியால் அறியப்படும் ஒசையும், மெய்யால் உணரப் படும் ஊறும் உடையது. மற்று, வான்வெளியோ நம் ஜிம் பொறிகளால் எவ்வாற்றினும் அறியப்படாத தொன்று. இங்னனம் நம்பாற் பொருந்திய ஜிம்பொறிகளின் வாயிலாக நாம் அறிந்தும் நுகர்ந்தும் வரும் இவ்வைம்பெரும் பொருள்களில் மன் ஒன்றே தடிப்பான பருப்பொருளாகும். நீரோ நெகிழ்ந்த இயல்பினதான் பருப்பொருளாதலால் அதனை மண்ணினும் நுண்ணிய தென்று சொல்லலாம். தீயோ கட்டுலனுக்குத் தெரிவதாயிருந்துங், கையிற் பிடிப்படாததாய் இருத்தலின், அது நீரினும் நுண்ணியதென்பது எல்லார்க்கும் ஒத்தமுடிபேயாம். காற்றுனது நமதுடம்பின்மேற் படுதலால், அது வும் ஒருவகையிற் பருப்பொருளாகவே கருதத் தக்கதாயிருப்பினும், அது நமது கையாற் பிடிப்படத் தக்கதாய் இல்லர்மையானும் நங் கண்களுக்குப் புலனுக்காமையானும் அது தீயினும் பார்க்க நுட்பமான பொருளென்றே அறியப்படுகின்றது. இனி, இடைவெளியோ ஒசையும் ஒளியும் வளியும் உலவுதற்கு இடமாயிருக்கும் மிக நுண்ணிய பொருளாக உய்த்துணரப் படுகின்றதேயன்றி, மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஜம்பொறிகளில் எதற்கும் எவ்வாற்றினும் புலனுவதாயில்லை.

இத்தகைய ஜிம்பெரும்பொருள்களையும், இவற்றை யறியும் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக் - கூருவிகளையும் மனம் என்னும் அகக்கருவியையும் அடையப் பெற்ற மக்கட் பிறவியினராகிய நாம், இவை தம்மையெல்லாம் நாம் கோதிருக்கையிலும் நமக்கு அமைத்துக் கொடுத்த எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா இரக்கழும் ஒருங்கு வாய்ந்த இறைவன் ஒருவன் உள்ளன் என்பதைத் தெரிந்து கொண்டபின், அவனை நேரே நங்கட்டிலனுற் காண்டற்குங், கண்டு அவன் றிருவருவினை வணங்குதற்கும் அடங்கா வேட்கை மீதாப் பெற்று, நங்கண்கட்டுப் புலனுகும் பொருள்களுள் எதன்கண் ணே அவன முனைத்து நின்று விளங்குகின்றான் என்று ஆராய்ந்து தெளிதற்குப் பெருமுபற்சி செய்பவர்களாய் இருக்கின்றனம் அல்லமோ? ஆனால், இப்போது நாம் இம் முயற்சியிற் பயன்பெறுபவர்களாய் இல்லாவிட்டாலும், நமக்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே யிருந்த நங்கமிழ் முன்னோர்கள் அம்முயற்சியிற் பயன்பெற்றவர்களாய்க், கடவுளைத் தாம் நேரே கண்டதுமல்லாமல், அவரைக் காணமாட்டா ஏழையறிவினராகிய நாமும் அவரை நேரே கண்டு களிக்குமாறு நமக்குக் காட்டி வைத்துமிருக்கின்றார்கள்.

முழுமுதற கடவுள் தாம் வகுத்தமைத்த இவ்வைம்பெரும் பொருள்களின் உள்ளும் புறம்பும் எங்கும் நிறைந்து நிற்பவராயிருக்கின்றார். அவர் உள்ளிருக்கப் பெறுதபொருளும், அவரிலிருந்து நிலைாத பொருளும் எங்கும் இல்லை. அவர், உயிர்களாகிய நம் பொருட்டே, சிற்றுயிர்களாகிய நாம் பேரறிவும் பேரின்பழும் பெறும் 'பொருட்டே' நம்பால் வைத்த பேரிரக்கத்தாற் பேரருளால் இத்தனைப் பொருள்களையும் நாம் பிறவி யெடுப்ப

தற்கு முன்னமே அமைத்து வைத்திருக்கிறோர். இத் தனை இரக்கமும் இத்தனை அருளும் நம்பால் வைத்திருக்கும் நம் ஜெயன், நம் ஆண்டவன், நம் மெய்யான் அப்பன், நம் மெய்யான தாய், தாமே காணமாட்டாத நம் எளிய கண்முதன்னே தன் றிருவருவினை நேரே விளங்கக் காட்டி நமக்கு அருள்செய்யா தொழிலுடையே? ஒழியானன்றே. ஆனால், சிலர், கடவுள் மக்களின் சிற்றறிவுக்கும் ஊனக் கண்ணுக்கும் ஒருவாற்றுஞம் புலப்படாத வன் என்றும், அவன் உயிருள்பொருள் உயிரில்பொருள் என்னும் எல்லாவற்றின் நிலையையுங் கடந்து அருவாய் நிற்பவன் என்றும், ஆகையால் அவனை உருவமாக வைத்து வணங்குதலும் வாழ்த்துதலும் பயனற்ற செயல் களாமென்றுங் கரையா நிற்கின்றனர். இது கடவுளின் உண்மை நிலையை ஆழ்ந்து ஆராய்ந்து பாராதவர் கூற நெர்க்கே, அதனை ஆழ்ந்தாராய்ந்தார் உணரானிற்பர். ஏனென்றால், கடவுள் பேற்றிவுப்பொருள் என்பதும், அறிவெல்லாம் உருவததைப்பற்றி நிற்குமல்லது அருவததைப்பற்றி நில்லாதென்பதும், இவ்வுலகத்திலும் இவ்வுயிர்களின் உடம்புகளிலுங் காணப்படும் எண்ணிற்த உருவமைப்புகள் அத்தனைக்கும் மூலமான அறிவுருவம் இறைவன்றன் றிருவள்ளத்தின்கண் அமைந்திருக்குமாதலால் இறைவனறிவு உருவமாயே விளங்கு மல்லது அருவமாய் இராதென்பதும் முன்னமே விளக்கிக்காட்டி யிருக்கின்றேம். எமது சைவசித்தாந்த ஞானபோதம் என்னும் நூலிற் “கடவுளுக்கு அருளுருவம் உண்டு” என்னுங் கட்டுரையிலும் அதனை விரிவாயெடுத்து விளக்கி யிருக்கின்றேம். ஆகவே, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்கும் முதல்வன், அப்பொருள்கள் எல்லா வற்றின் உருவமுங் தனது பேற்றிவின்கண் உடையனும்,

அப்பொருள்களின் உள்ளும் புறம்பும் அணுக்கமாய் நிற்பனே யன்றி, அவற்றிறகுச் சேயனுய், உயிர்களின் அறிவுக்கும் நினைவுக்கும் எட்டாத, எவற்றையும் மேற கடந்த அருவதிலையில் நிற்பான் அல்லனென்பதே தேற்ற மாம். அஃது எதுபோல வெனின்; பொருள்களின் வடிவினைத் தன்கண் விளங்கக்காட்டும் ஒரு கண்ணுடி அப்பொருள்களின் அருகேயிராமல், அவற்றை விலகி நெடுஞ் தொலைவிலிருக்குமாயின் ஆவற்றின் வடிவினைத் தன்கண் ஒரு சிறிதுங் காட்டமாட்டாதது போலவன்க. அற்றேல், தொலைவுநோக்கி என்னுங் கண்ணுடி எத்தனை யோ கோடி நாழிகை வழிக்கு அப்பால் அகன்றுள்ள பகலவன் முதலான மண்டிலங்களின் உருவங்களைத் தன்கண் அணிமையில்லைத்துக்காட்டுதல்என்னெயனின்; தொலைவு நோக்கியும் பகலவனது முழுவடிவினையுங் காட்டவல்லதன்று; அவனது வடிவந தனக்கு எத்துணை அணிமையிற் ரேன்றுகின்றதோ அத்துணைக்கே அதனைக் காட்டவல்லது; அதனால், தொலைவு நோக்கியுங் கோள்கள் நாள்களின் அணிமையின் அளவுக்கே அவற்றின வடிவினைக் காட்டுமல்லாமல், எட்டுணையும் அளவு தெரியாச் சேய்மையில் அகன்றிருப்பனவற்றை அவை காட்டமாட்டாவென்று தேர்ந்து கொள்க.

இனி, அறிவெல்லாம் ஒளிவடிவினவென்றும் அறியாமை யெல்லாம் இருள்வடிவினவென்றும் நினைவிற பதித்தல்வேண்டும். எங்கெல்லாம் ஒளிவிளக்க மிருக்கின்றதோ, அங்கெல்லாம் நமக்குக் கண்ணுங் கருத்தும் விளக்கம் உடையனவாய்த் திகழ்கின்றன. அவ்வாறு ஒளிவிளக்கனு சிறிதுமின்றி எங்குந தினிந்த இருளே பரவி சிறுகுமாயின், அங்கே நங் கண்ணுங்கருத்தும் விளங்காமையும் எவரும் அறிந்ததே யாம். ஆகவே, ஒளி

விளக்கமே அறிவுவிளக்கமென்றும், அஃதல்லாத இருட் பெருக்கமே அறியாமைப் பெருக்கமென்றுக் தேர்ந்து, கொள்ளல்வேண்டும். ஞாயிறு திங்கள் தீயென்னும் ஒளி' யுடைப் பொருள்கள் எவையுமே இவ்வுலகத் தில்லையா யின், எங்குந் திணிந்த இருளே செறிந்து நிற்குமாயின், மக்களே யன்றி ஒரறிவு வாய்ந்த புற்புண்டுகள் தாழும் இந்நிலவுலகத்தினகட்ட காணப்படுமோ? உரைமின்கள்! எனவே, ஒளிவிளக்கமே உயிர்விளக்க மென்றும், அவ் வுயிர்களின் அறிவுவிளக்கமென்றுங் கடைப்பிடித்துணா தல வேண்டும்.

இங்னனம் உயிர்களின் உயிர்வாழ்க்கைக்கு மட்டு மே யன்றி அவற்றின் அறிவுவாழ்க்கைக்கும் ஒளியின் உதவி இன்றியமையாது வேண்டியிருத்தலாலும்; உயிர்களே இவ்வொளியினை நெருப்புக்குச்சியி னுதவியால் உண்டாக்கிக்கொள்ள வல்லனவெனின், உயிர்கள் பிறவி யெடுத்து நெருப்புக்குச்சியை உண்டாக்கிக் கொள்ளுத் தற்கு முன்னம் ஒளியின் உதவியினாலேயே அவை இப்பிறவிக்கு வரக்காண்டவின் இவ்வுயிர்களின் தோற்றத் திற்கு இன்றியமையாகக் காரணமாய் முதல் நிற்கும் ஒளி யைப் பின்வந்த மக்கள் உண்டாக்க வல்லரென்றல் இசையாமையாலும் ஒளியே கடவுளொன்று அல்லது கடவுளின் றிருவுருவமென்று கொள்ளுதலே பொருத்த முடைத்தாம்

மேலும், நம்போன்ற சிற்றுயிர்கள் அத்தனையும் பிறிதொன்று அல்லது பிறரொருவர் விளக்கினால் விளங்கும் அறிவுடையனவே யன்றித் தாமாகவே விளங்கும் அறிவின அல்ல; ஏனென்றால், அவை யியற்கையிலேயே அறியாமையாற் கவரப்பட்டிருக்கின்றன. மற்று, இறைவதேனு எண்ணிறந்த உலகங்களையும் அவ்வுலகங்களி

ஞானின் எண்ணிறந்த பொருள்களையும் அவை தம்மில் உலவும் எண்ணிறந்த உயிர்களின் எண்ணிறந்த உடம்பு களையும் படைக்கத்தக்க எல்லையற்ற பேரறிவும் எல்லையற்ற பேராற்றலும் வாய்ந்தவனுதல் தெற்றெனத துணி யப்படுதலால், அவனிடத்தில் அறியாமை ஒரு சிறிதுமே இருத்தல் இயலாதெனபதும், அவன் என்றும் விளங்கா நினர் அறிவொளியினனுபே திகழ்வனன்பதும் நா தமிழ் முன்னோர் கண்ட முடிந்த உண்மைகளாம் என்று தெளிந்துகொள்க. அதனுலன்றே இற்றைக்கு ஜியாயிர ஆண்டுகளுக்கு முன்னரே வயங்கிய தமிழ்ப்பேராசிரியரான தொல்காப்பியனுர்,

“வினையின நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நால் ஆகும்”

என்று அருளிச்செய்தார். அருமருந்தன்ன இந் நூற் பாலிற, பண்டைத் தமிழ்ச் சான்றோர் கடவுளைப் பற்றித் தெளித்துக் கண்ட கருத்துகள் அத்தனையும் ஒரு சிறு கடுகளவு வித்தில் அடங்கிய ஒரு பேராலமரம்போல அடங்கிக் கிடத்தலின், அவை தம்மை ஒரு சிறிது ஆராய்ந்து காட்டுதல் இன்றியமையாததாய் இருக்கின்றது. கடவுள் இயல்பாகவே வினையின் நீங்கியவன் என் கிணறூர் தொல்காப்பியர். வினை என்பது செயல் அல்லது தொழில் என்று பொருள்படும். ஒருவன் ஒரு செயலை செய்வது தனக்குள்ள துன்பத்தை கீகித்த தனக்கு இன் பத்தை வருவித்துக் கொள்ளுதற்கீயாகும். எல்லா உயிர்களுக்கும் உள்ள துன்பமானது முதன்முதற பசி யையுங் காமத்தையும் அடிப்படையாய்க் கொண்டு தோன்றி அவ்வுயிர்களை வருத்திவரும் வகையினை முன் நெமே விளக்கிக் காட்டி யிருக்கின்றேம். உயிர்கள் பிற விசுகு வருங்கால் முழுதும் அறியாமையால் மூடப்பட-

ஒருத்தலையும், அப்போது அவற்றின் வயிற்றகத்துள்ள பசித்தீ அவைகளை வருத்த அவை வாய் திறந்து அழுதலையும், அவ வழுகைக் குரலைக் கேட்டதாய் உடனே அவற்றை யனுகிப் பாலூட்ட அவை அத்துனபந தீர்ந்து இனபுற்றிருத்தலையும் அங்குணமே மேலெடுத்துக்காட்டி யிருக்கின்றேம் அவை கொண்டு, உயிாகள் தமக்குள்ள துனபத்தை நீக்கிக்கொள்ள முதன்முதற் செய்யும் விணை வாய் திறந்து அழுதலே யாமெனபது பெறப்படுகின்ற தன்றே? ஒரு சிறு மகவு தனக்குள்ள துனபத்தைத் தானே தோத்துக்கொள்ள அறியாமையாலன்றே வாய் திறந்தமுகின்றது? தானே முயன்று பொருள் தேடித தனது பசித் துனபத்தை நீக்கிக் கொள்ளும் அறிவும் ஆற்றலும் வந்தபின் ஒரு ஆண்மகன் அங்ஙனம் வாய்த்திறந்தமுவனு? அழானன்றே? ஆதலால், அறியாமையாற கவரப்பட்டிருக்கும் நிலையில் முதன்முதற் றேன்றும் விணை ஆற்றுது அழுதலேயாமெனபது பெறப்படும். எனவே, எந்த உயிருச் துனபத்திற் புதைந்து கிடந்து அதனினினருந்தனனை விடுவித்துக்கொள்ளும் அறிவும் ஆற்றலும் இல்லாதிருக்குங்காறும் அதன்பால் ஆற்றுமையும் அது காரணமாக வரும் அழுகைவிணையுந் தோன்று திரா. இவ்விரண்டு விணையுங கண்பூவாக் குழவியின மாட்டுமேயன்றிக், கலைவல்ல புலவா மாட்டுஞ கண்ண கண் ஞாலங் காக்குங் காவலர் மாட்டுங காணபபடுவன வாகவே கருதப்படுகின்றன. ஆகவே, எத்தனைய விணையுந துனபத்தை நீக்குதறபொருட்டுத் தோன்றுவதொன்றுப் பொன்ற சிற்றுயிகட்கன்றித துன்பமே சிறிதுமில் லாது இன்பமே முழுதும் உடைய இறைவறகு எத் தனைய விணையுஞ் செய்ய வேண்டுவதில்லாமையாலும்,

எல்லாச் சிற்றுயிர்களும் பிறவிக்கு வருங்கால் தமக்குள்ள துன்பத்தைத் தாமே நீக்கிக்கொள்ள வல்ல வகை அறியாமல் முதன்முதல் அழுகை விணையிலேயே தம துயிர் வாழ்க்கையினைத் தொடங்குதல்போல, இறைவனும் விணையுடையனுயின் அவனும் அறியாமையும் ஆற்றுமையுங் காரணமாக வரும் விணையிலேயே தனது முயற்சியைத் தொடங்கினாலுகல் வேண்டும் எனப்பட்டு அவனுக்கும் ஏனைச் சிற்றுயிர்கட்டுகும் வேறுபாடு இல்லை யாய் முடியுமாதலாலும் இறைவனும் விணையுடையனைக் கூறுவது பெரிதும் பிழைபாடுடைத்தாமென்க.

அறறன்று, இறைவன் தனக்கொரு துன்பமுன் குறைபாடும் இல்லானாலுகவின், அவன் விணை செய்வனென பது, துன்பமுன் குறைபாடும் நிரம்பிய சிற்றுயிரிகட்டு அவற்றை நீக்குதற்பொருட்டே யாகவின், அஃதவன் இறைமைக் குணத்திற்கு இழுக்காதல் யாங்கனமெனிற கூறுதும். அறியாமையின் வயப்பட்டுக் கிடக்குஞ் சிற்றுயிராகள் கடல் மணவினும் அளவு படாதனவாய் இருக்கின்றன. இவை யவ்வளவும் அறியாமையாற் கவரப்பட்டிருப்பினுந தமக்கென ஒர் அறிவுந தமக்கென ஒரு செயலும் வாய்ந்தவைகளோயாம். உறங்கிக்கொண் டிருக்கும் ஒரு வேங்கைப் புலியும், அங்கனமே யுறங்கிக்கொண் டிருக்கும் ஒரு கலைமானும் உறக்கமென்னும் அறியாமையில் அழுந்திக் கிடக்கும்வரையில் அவற்றின் அறிவுஞ் செயலும் புலனாவிட்டும், அவையுறக்கம் நீங்கி விழித்த வுடனே, வேங்கைப் புலியானது மானைக் கொல்லும் அறிவுஞ் செயலும் உடையதாதலும், மானே அப்புளியின் பிடிக்குத தப்பித் தன்னைக் காத்துக்கொள்ளக் கடுகி யோடும் அறிவுஞ் செயலும் உடையதாதலும் பிரிந்து விளங்குதல் காண்மின்கள்! இங்கனமே மக்களாகிய

உயிர்களும் மற்றைச் சிற்றுயிர்கள் எல்லாமும் அறியா மையினின்று விழித்தவுடன் வேறுவே நறிவும் வேறு வேறு செயலும் உடையனவாய்த், தாந்தாம் விரும்பிய வழியே செல்கின்றன. இத்தனை யுயிர்களுந் தம்மைப் பொதிந்த அறியாமையிருளினின்றும்விடுபடல்வேண்டி, இறைவன் இவ்வுயிர்களுக்கு அளவில் அடங்காப் பல வேறு உடம்புகளையும் படைத்துக் கொடுத்தலாகியவினை யைச் செய்யுங்கால் உழைப்பினுற் ரேன்றும் வருத்தனு சிறிதாயினும் உடையனுதல் வேண்டும். அங்கனமே அவ்வுயிர்கள் அறியாமையாலுந் தமக்கென உள்ள சிற நறிவு முனைப்பாலும் இறைவன் நந்த தம் அரிய உடம்பு களையும் அவ் வுடபயின்கண் உள்ள உறுப்புகளையும் பழுது படுத்துங்கால், அவ்வுயிர்கள்மேற சினமும் இரக்க முங் கொண்டு அவைதமமைப் பாதுகாக்கு மிடத்து இறைவனுள்ளமும் வேறுபாடுதல் வேண்டும் இனி, அவ் வுயிர்களின் ஆணவத்தாலுந் தீய செயல்களாலும் அவைதம் முடம்புகள் முற்றுமே பழுதுபட்ட விடத்து, அவ்வுயிர்களமேற் பின்னும் மிக்க சினக் கொண்டு அவற றை யழித்து, அவ்வுயிர்கட்கு வேறு பல உடம்புகளைக் கொடுக்குங்கால் இறைவற்கு வனக்குணமும் உண்டாகல் வேண்டும். ஆகவே, படைத்தல் காத்தல் அழித்தல்களை இறைவனே செய்வனுயின், அவனுந் துன்பத்திற்குள ளாகுவனென்றே கொள்ளல்வேண்டும்; அவ்வாறு கொள் ளின், துன்பத்திறபட்ட உயிர்களுக்கும் அங்கனமேதுன் பதகுறபட்ட இறைவற்கும் வேற்றுமையில்லையாய் முடியு மாலெனின்; இவ்வியல்பினை முன்னமே ஆராய்ந்துணர்ந்த ஆசிரியர் தொல்காப்பியனுர் முதலான பண்டைச் சென தமிழ்ச் சான்றேர்கள் இறைவன் அம்முவகை விளையிற் ரூடக்குண்ணுன் என்பது தெரிப்பார், “வினையின் நிங்கி

விளங்கிய அறிவின் முனைவன்” என்றருளிச் செய்தார் என்பது. ஐயாயாயிர ஆண்டுக்கட்கு முன்னே யிருந்த தமிழாசிரியர் கடவுளைப் பற்றிக் கொண்ட இவ்வுயர்ந்த கொள்கையினையே, பிற்காலத்தில் இற்றைக்கு எழுநூறு ஆண்டுக்கட்கு முன்னிருந்த ஆசிரியர் மெய்கண்டதேவ ருங் தாம் அருளிச்செய்த சிவஞான போதத்தில்,

“நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்திற் ருக்காது நின்றுளத்திற் கண்டிறைவன்—ஆக்காதே கண்ட நனவுணர்விற கண்ட கனவுணரக் கண்டவனில் இறைன்றாங் கட்டு”
என்று இனிதெடுத்து விளக்கியருளினார்.

அவ்வாறுயிற், படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று விளைகளையும் இறைவன் செய்யினும், அவற றால் வருந் துன்பங் தன்னைத் தாக்காதபடி அவன் செய்து கொள்ள வல்லானென்று கொள்ளுதலாற் போந்த குற றம் என்னையெனின்; தான் செய்யுங் தொழிலால் தனக்கு வருந் துன்பங் தன்னைத் தாக்காதபடி செய்து கொள்ளுத னும் ஒரு விளையே யாகவின், அவ்விளையும் ஒருவாற ஒற கடவுளுக்குத் துன்பங் தருவதேயாகும்; அதனால், அவ்வாறு கொள்ளுதலுங் குற்றமுடைத் தென்பதே பண்டைத் தமிழாசிரியர் கருத்தாதல், மேற் காட்டிய தொல்காப்பியநூற்பாவின் சொல்லமைப்பை நுனித்துக் காண்டலால் நன்கு புலனுகாங்கின்றது. மூவிளைகளைச் செய்தும் அவற்றால் வருந் துன்பங் தன்னைத் தாக்காது முதல்வன் செய்துகொள்வன் என்பது மேலோர் கருத தாயின், “விளையை நீங்கி விளங்கிய அறிவின்” என்று ஆசிரியர் தொல்காப்பியஞர் பிறவினை வாய்ப்பாட்டாற சூத்திரங்கு செய்திருப்பர்; அவ்வாறு சூத்திரங்கு செய் யாது, “விளையின் நீங்கி விளங்கிப் அறிவின்” என்று

தன்வினை வாய்பாட்டாற் சூத்திரங் செய்திருத்தலால், இறைவன் இயல்பாகவே வினை செய்தலினின்று நீங்கி விளங்கிய வறிவினன் என்பதே பண்டையோர் கருத தாதல் தெற்றென விளங்காங்கிற்கின்றது. அற்றேல், வினை செய்தலுக்கும் அறிவு விளக்கத்திற்கும் மாறுபாடு வரக் காரணம் என்னியெனின் ; எத்துணை அறிவு விளக்கம் உடையாரும் பிறரைத் திருத்தப் புதங்கால், அன்னுர்க்குள்ள எடுப்பும் இறுமாப்பும் அறிவினமையும் அழிச சாட்டியமுங் கண்டு மனந் துன்புருநிறகின்றனர்; அவ் வாறு துன்புறங்கால் அவரது அறிவும் விளக்கங்குன்று கின்றது ; அறிவு விளக்கங்குன்றவே அறியாமையுஞ்சிறிது சிறிதேயுண்டாகின்றது; அறியாமையுண்டாகவே முதல்வற்கும் அறியாமையுடைய நம்போன்ற சிற்றுயிர்கட்கும் வேற்றுமையு மிலலையாய் ஒழிகின்றது. அங்கு னம் இறைவனும் நம்போல் அறியாமை யுடையனுயின், அவன் இவ்வெண்ணிறந்த உலகங்களையும் அவற்றின் கண் உள்ள எண்ணிறந்த உயிர்களையும் அசைவித்தலும் அறிவித்தலும் இப்பலா. அதனாற், கடவுள் எத்தகைய வினையுங் தானுகவே முளைந்து செய்வான் அல்லனென் பதே பண்டைச் செந்தமிழ்ச் சான்றேர் கண்ட முடிபா மென்று கடைப்பிடித்தல் வேண்டும்.

அற்றேல், தொல்காப்பியனார் “முளைவன் கண்டது முதல்நூ லாகும்” எனக் கூறி முதல்நூல் இறைவனுற் செய்யப்பட்ட தாகும் என முதல்நூல் செய்யும் வினை யை அவனமேல் ஏற்றிக்கூறிய தென்னியெனின்; இதன் கண்ணும் உள்ள சொல்லமைப்பை நுனிதது நோக்குதல் வேண்டும். முளைவன் காட்டியது எனவாதல், முளைவன் செய்தது எனவாதல் ஆசிரியா ஒதாமற, கண்டது எனத் தன்வினை வாய்பாட்டால் ஒதிய நுட்பத்தை உற்றுணருங்

கால், முதல்வன் ஏதொரு நாலுங் தானாகவே முனைந்து செய்யாதிருக்க, என்றும் ஒரு தன்மைத்தாய் விளங்கும் அவனது முற்றறிவின் கண்ணே எல்லாக் கலையறிவுங் தானே விளங்கியபடியா யிருக்குமென்பதே ‘கண்டது’ என்றும் அச் சொல்லாற் பெறப்பட்ட உண்மையாகும் என்க.

இனி, இவ்வாறெல்லாம் உரைப்பின், இவ்வுலகங் களையும் இவ்வயிர்களின் உடம்புகளையும் படைத்துக் காத்து அழிக்கும் வினை இறைவனசெயல் அல்லவெனப பட்டு, இவ்வுலகுயிர்கள்பாற் காணப்படும் அம மூவினை களைக் கொண்டு, அவற்றைச் செய்யும் எல்லாமவல்ல கடவுள் ஒருவன் உள்ளெனக கொள்ளுங் கொள்கை பிழை பாடாய் முடிந்து, கடவுள் இல்லையெனுங் கொள்கையே தமிழாசிரியர் கைக்கொண்ட கொள்கையாய்ப் பெறப் படுமாலோவெனின்; அற்றன்று. இறைவன் எத்தகைய அறியாமையும் அது காரணமாக வருங் குறைபாடுஞ் சிறிதும் இலகுகலின் அவனது அறிவு என்றும் ஒளி விளக்கம் வாய்ந்ததாகவே திகழானிற்கும். ஒளியைச் சாரும் பொருள்களெல்லாம் அவ்வொளியினைத் தாழும் பெற்று ஒளிவடிவாய்த் திகழுதல் எல்லாரும் அறிந்ததேயாம். இருட்காலத் திரவில் இருளோச் சாாநது இருள் வடிவாய் நின்ற பொருள்களெல்லாம் விடியற காலத்தே கீழ்பால் எழுஉங் கதிரவனேளியைக் கண்டு தாழும் ஒளிவடிவாய் விளங்குதலை அறியாதார் யார்? உவாநாள் இரவிற் குளிர்ந்த ஒளிவிளாகக் முடையதாய் நீலவானின மேலே விளங்கும் வெண்மதியத்தின் ஒளி அட்மதியத் திறகு எங்கே யிருந்து வந்தது? கதிரவனேளியி விருந்தன்றே? இங்கனமே இறைவன் என்றும் விளங்கின

அறிவொளியினால்யே சுடர் விரிந்து திகழாதிற்ப, அவ் வறிவுச் சுடரோளி பட்டவளவானே, மாயை என்னும் அறிவில் பொருஞும் உயிர்கள் என்னுஞ் சிற்றறிவுப் பொருஞும் ஒழுங்கின்றி நின்ற அருவங்கிலை (chaos) மாறி ஒழுங்குற்ற நிறகும் உருவங்கிலை (cosmos) க்கண் வருவ வாயின. இயறகை யொளிப் பொருள், இயறகையொளி யில்லா ஏனையொருபொருள் தன்னைச்சார்ந்தவளவானே அதனையும் ஒளிவடிவின் தாக்குதல், விளக்கொளியில் ஒளிவிளக்க முடையதாய் மிளிரும் ஒரு பளிங்குத் துண்டினிடத்துங் காணப்படும். இங்ஙனமே, காந்தக்கல் ஓர் இருப்புசியைத் தன்மாட்டு இழுத்துக் கொள்வ துடன், அவ்வுசி சிறிதுகாலங்தன்னுடன் ஒட்டியபடியே யிருக்குமாயின், பின்னர் அது மற்றேர் இருப்புசியைத் தனமாட்டு ஈர்த்துக் கொள்ளுமாறும் அதற்கு அவ் விழுக்கு மாற்றலைத் தருகின்றது. அறிவில்லாப் பொருள் களை இங்ஙனமாகத் தாம் நின்ற நிலை திரியாமல், மற நைப் பொருள்களின் நிலையைத் திரிபடையச் செய்ய மானல், முழுதும் விளக்கிய இறைவன்றன் அறிவொளி தனது நிலை திரியாமல் நின்றே, படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் விளைகளை மாயையினிடத்தும் உயிர்களினிடத்தும் விளைக்குமென்பதை நாம் விண்டு விளம் புதலும் வேண்டுமோ? இவ்வாறு இறைவன் அறிவுப் பேரோளியினாலும் ஏதொரு விளையுஞ் செய்யாமலே சுடர்ந்து திகழாதிறக, மாயையும் உயிர்களும் அவ்வறி வொளியின் தோற்றத்தளவிலேலேயே, தமது கலங்கிய அருவங்கிலை மாறித்துலங்கிய உருவங்கிலை எய்தும் உண்மை யினை நம் பண்டைத் தமிழாசிரியர் கண்டறிந்தமை,

“மன்னுசிவன் சங்கிதியின் மற்றுலகஞ் சேட்டித்த
தென்னு மறையின் இயன் மறந்தாய்—சொன்னசிவன்

கண்ணு வளம்கினையாற் கண்டறிந்து நிற்குங்கான்
எண்ணென் சிவன் அசத்தையின்று”

என ஆசிரியர் மெய்கண்ட தேவர் சிவஞானபோதத்,
தின்கண அருளிச் செய்தவாறரூனும் பெறப்படும் இன
னும் இறைவன் பேரொளியுருவின்னுயுந், தண்ணேச் சாாங்
தமையால் உண்டான மாயையின் ஒளி வடிவுகளாகிய
ஞாயிறு திங்கள் தீ என்னும் முன்று ஒளி வடிவுகளில்
உள்ளொளியாய்த் திகழ்பவனுயும் நிறகின்றுள்ளன்னும்
இவ்வண்மை,

“ஓதியாரும் அறிவார்இலை ஓதியுலகெலாஞ்
சோதியாய் நிறைந்தான் சடர்ச்சோதியுட் சோதியான்
வேதியாகி விண்ணைகி மண்ணேடெரி காற்றமாய்
ஆதியாகி நின்றுனும் ஜயாறுடை ஜயனே”

எனத திருஞானசமபந்தப் பெருமான் அருளிச் செய்த
தேவாரத் திருப்பாட்டினகண் எடுத்து வற்புறுத்தப்பட்ட
டமைகான்க. இங்கனம் அறிவொளியின்னுய்த்துலங்கா
நின்ற முதல்வன் தான் படைத்தல் காத்தல் அழித்தல்
முதலாகிப் முததொழில்களை முனைந்து செய்யாமலே
நிறக, அவனைச் சார்ந்த உயிர்களில் அவன்றன அறி
வொளியினை கேரே பெறத்தக்க வாய்ப்புடைய சில
சிறநத உயிர்கள் அவன்றன அறிவொளியினால் உநதப்
பெற்று அம்முததொழில்களைப் புரியா நிறகுமென்னும்
உண்மை மரணீக்கவாசகப் பெருமானுல்,

“தேவர் கோ அறியாத தேவதேவன்
செழும் பொழில்கள பயந்து காத்தழிக்கும் மற்றை
மூவர் கோனுய் நின்ற முதல்வன மூர்த்தி’

என்று திருவாசக மாமறையிலும் எடுத்தருளிச் செய்
யப்பட்டமை கண்டுகொள்க. மக்களாகிய நமக்குள்ளும்
ஒருவர் ஒருவரின் மேற்பட்ட அறிவும் ஆற்றலும் இயற்

கையேப்பெறுவர்களாய், ஏனையோரைத் தஞ் சொல்வதி நிறுத்தி உலகியலை நடைபெறாச் செய்ய வல்ல தலைவர்கள் இருத்தல்போல, மேலுலகங்களிலுள்ள சிறந்த உயிர்களாகிய தேவாகளுள்ளும் அறிவாற்றலில் நனிசிறந்த தலைவர் சிலர் உள்ள எனபதூஉம், அவர் எல்லாம் வல்ல முழு முதற் கடவுளின் அறிவுப் பேரொளியினால் உந்தப் பெற்று உலகங்களை ஆக்குதலுங் காத்தலும் அழித்தலும் மாகிய வினைகளை நடத்துவர் எனபதூஉம் இயறகை நூற் புலமையிலும் அறிவுநூற்புலமையிலுந் தலைசிறந்து விளங்கிப் பலர் ஆவிவர் ஸாட்ஜி (Sir Oliver Lodge) எனனும் ஆக்கில ஆசிரியராலும் நனகெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.* இங்னனமாக மேலுலகங்களிற் சிறந்த தேவர்களிலுஞ் சிறந்தாராய் அறிவாற்றல்கள் இயறகையே மிகுதியாய் வாய்க்கப்பெற்று, இறைவன்றன் அறிவொளி யை நேரே ஏற்று முததொழிலில் புரிவாரை நான்முகன், திருமால், உருத்திரன் எனப் பழைப் சான்றேர்கள் கூறுகிறபர். எனவே, எல்லாம் வல்ல முழு முதற் கடவுளான் ஏதொரு செயலானுசெய்யாதிருக்க, அவனது அறிவொளியால் உந்தப்படுந் தேவர்களே படைத்தல் காத்தல் அழித்தல் முதலான வினைகளைச் செய்யாகிறப் ரெனனும் உண்மை,

“தோற்றுவித் தளித்துப் பின்னுங்
துடைத்தருள் தொழிலிகள் மூன்றும்
போற்றவே யுடையன ஈசன்
புகுந்தது விகார மென்னிற
சாற்றிய கதிரோன் நிறகத்
தாமரை யலருங் காந்தக”

* “Man and the Universe.” pp 41, 42.

காற்றிடுங் கனலை நீருங்
 கரந்திடுங் காசினிக்கே” என்றும்,
 “உரைத்த இத்தொழில்கள் மூன்றும்,
 மூவருக் குலக மோத
 வரைத்தொருவனுக்கே யாக்கி
 வைத்ததிங் கென்னை யென்னின்
 விரைக் கமலத்தோன் மாலும்
 ஏவலான் மேவினேர்கள்
 புரைத்ததிகார சத்தி
 புண்ணிய நண்ணலாலே” என்றும்,
 “சிவன் உரு அருவும் அல்லன்
 சித்தினே டசித்தும் அல்லன்
 பவம் முதற ஞெழில்களொன்றும்
 பண்ணிடுவானும் அல்லன்
 தவமுத வியோக போகந்
 தரிப்பவன் அல்லன்றேன்
 இவை பெற இயைநதும் ஒன்றும்
 இயைந்திடா இயல்பினுடேன்” என்றும்
 அருணங்தி சிவனுர் தமது சிவஞான சித்தியாரில் அரு
 ளிச் செய்தவாற்றுவும் நன்கு விளங்காகிறார்கும்.

என்றித்துணையுங் கூறியவாற்றால், இற்றைக்கு
 ஜியாயிர ஆண்டுகட்கு முன்னமே நந் தமிழ் முன்னோ
 கண்ட கடவுட்கொள்கையைத் தழீஇ ஆசிரியர் தொல்
 காப்பியனுர் அருளிச் செய்த,
 . “வினையின் நீங்கி விளங்கிப அறிவின்
 முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்”
 என்னும் நூற்பாவிலுள்ள முழுமுதற கடவுளிலக்கணத்
 தின் நுட்பா தெற்றென விளங்கறபாலதேயாம். தொல்

கஉசு

தமிழர் மதம்

காப்பியனார் அருளிச்செய்தவாறே தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும்,

“கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன் நற்றுள் தொழாஅ ரெணின்”

என்னுங் திருக்குறளிற் கடவுள் வால் அறிவன் என்று முழுமுதற் கடவுளிலக்கணத்தை நன்கறிய வைத்தமையும், ‘வால் அறிவன்’ என்னுஞ் சொற்றெட்டரும் ‘விளங்கிய அறிவினன்’ என்னுஞ் சொற்றெட்டரும் ஒரே பொருளா தந்து நிற்றலும்நினையிற பதிக்கறபாலனவாகும். இன்னுங், தொல்காப்பியர் இறைவன் வினையின் நீங்கிய வன் என்றுரைத்தவாறே திருவள்ளுவரும்,

“வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கியாண்டும் இடுப்பை இல”

என்னுங் திருக்குறளில் இறைவன் ஒன்றை விரும்பிச் செய்தலாகியவினையும் பிறிதொன்றை வெறுத்து அழித்தலாகிய வினையும் இல்லாதவன் என்று வலியுறுத்துரைத்தார். ஆக்குதலும் அழித்தலுங் கூறவே இடைப்பட்ட காத்தலும் அதன்கண்ணே அடங்கும்.

இங்நனம் அறிவொளி வடிவாய் நிற்கும் இறைவன் செயலறைவனையினும், அறிவும் நினைவும் அருஞும் அறற வன் அல்லன். அறிவும் நினைவும் அருஞும் ஒன்றே டொன்று நெருங்கிய தொடர்புடையனவாகும். அறி வில்லாதவன் நினைவும் அருஞும் உடையவன் ஆகான். இம் மூன்றையும் இம் மூன்றால் வரும் இன்பத்தையும் ஒருங்குடையவன், அறிவும் நினைவும் அருஞும் இன்பும் இல்லாமல் அறியாமையில் துன்புறும் மக்களாகிய நமக்கும் ஏனைச் சிற்றுயிர்களுக்கும் அறிவும் நினைவும் அருஞும் இனபழும் உண்டாகவும் அறியாமையும் அதனால் வருந துன்பழும் அகலவுமே கருதுவன். அறி

வுடையானிடத்தே அறிவிலா நெருவன் இடையருது பழகி வருவனுயின், நாட் செல்லச் செல்ல இவனும் அறி வுடையனுதல் திண்ணம். இங்கனமே நல்ல குணங்கள் உடையவரைடு நெருங்கி நெடுகப் பழகுவோர் தாழும் நல்ல குணம் உடையராதலுந், தீய குணங்கள் உடையவ ரொடு நெருங்கி நெடுகப் பழகுவோர் தாழுங் தீய குணம் உடையராதலும் நாம் நமதுயிர் வாழ்க்கையில் எங்குந கண்டு வருகின்றனம் அல்லமோ? மக்களாகிய நாழும் நம்மினுங்கீழ்ப்பட்ட சிற்றுயிர்களும் இவ்வாறு தாநதானு சார்ந்த உயிர்களின் தன்மைகளையுந் தாந் தாஞ் சார்ந்த பொருள்களின் தன்மைகளையும் அடையப் பெறுதல் இஞ்சானறை உயிர் நூல் (Biology) வல்லாராலும் நன் காராய்ந்து காட்டப்பட் டிருக்கின்றது.* இறைக்கு இரண்டாயிர ஆண்டிகளுக்கு முன்னமே திருவள்ளுவ நாயனார்,

“நிலத்தியல்பால் நீர்த்திரிந்தற்றஞ்சும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு”

என்னுங் திருக்குறளில் இவ்வன்மையினை நன்கு விளக் கிக்காட்டி. யிருக்கின்றார். என்பில்லாத பச்சிலைப் புழுவுந தான் சார்ந்திருக்கும் பச்சிலையின் நிறத்தைப் பெற்றுப் பச்சன்றிருக்குமாயின், இறைவன் அருளாற் சிறிது சிறிதே இவ்வடம்பின் வாயிலாக அறிவு விளங்கப் பெற்றுவரும் நாழும் இறைவன்றன் அறிவொளியினை யே முழுதுஞ்சாநது நிறபமாயின் அவ்வறிவொளியினை நாழும் முற்றும்பெறுதல் திண்ணமன்றே?

. அஃதுண்மையே யென்றாலும், இறைவனறிவொளி யினைச் சார்ந்தவளவானே நாம் அவ்வொளியினைப் பெறு

* Prof. H. Drummond on Environment in his “Natural Law in the Spiritual World.”

தல் திண்ணமாயின், எல்லாம் நஞ்செயலாகவே முடிகின்றதன்றி, இறைவன் நமக்குச் செய்வதொன்றும் இல்லையாய் முடிகின்றதாலோவெனின்; அற்றன்று, இறைவன் தனக்குரிய அறிவொளியினை உயிர்களும் பெறல் வேண்டுமெனக் கருதியபடியாகேயே யிருப்பன. அவன் அங்கனங் கருதியபடியாய் இருத்தலால், அவன்றன் அறிவொளி எல்லா உயிர்களின் அறிவையும் விளக்கம் உடையதாகச் செய்தேவிடும். அறறேற், கருவிகளின் உதவியின்றி ஒரு நிகழ்ச்சியினை வெறு நினைவுமட்டாற் செய்தல்கூடுமோ வெனிற்; கூடும். ஒருவர் நினைக்கும் நினைவு தொலைவிலுள்ள வேறொருவர் உள்ளத்திற்சென்று பதிந்து தோன்றும் நிகழ்ச்சிகள் நாடோறும் பல்லாயிரக்கணக்காய் எங்கும் நடைபெறுகின்றன. இவற்றுள் ஆராய்ந்து உண்மையெனத் தெளியப்பட்ட நினைவு நிகழ்ச்சிகள் பறபலவற்றை உயிர்கிலை ஆராய்ச்சிக் கழகத்தார் (Society for Psychic Research) தொலைவி அணர்தல் (Telepathy) என்னுங்கலைப்பின்கீழ் விரிவாய் எடுத்துக்காட்டி யிருக்கின்றனர். எட்மண்ட் கார்நி (Edmund Gurney),^{*} மையர்ஸ் (Myers),[†] பாட்மோர் (Podmore)[‡] என்னும் ஆங்கில ஆசிரியர்கள் எழுதியிருக்கும் நூல்களையும், யாம் ஆராய்ந்து வரைந்திருக்குந தொலைவி அணர்தல் என்னும் நூலையும் நோக்குவாக்குக், கருவிகளின் உதவிதேவண்டாமலே திண்ணியார் ஒருவா நினைத்த நினைவானது தான் கருதிய பயனைத் தந்தே விடும் உண்மை விளங்காதொழியாது. இது தெய்வப்புலமைத் திருவள்ளுவர்,

* Phantasms of the Living.

† Human Personality.

‡ Thought-Transference.

“எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
தின்ணியா ராகப்பெறின்”

என்றருளிச்செய்த திருக்குறளாலும் நன்குணரப்படும்.

இன்னும், ஒருவா எநதப்பொருளின உருவத்தை நினைக்கின்றனரோ அநதப்பொருளின நினைவுருவத்தை பாரடக் (Baraduc) என்னும் மேனுட்டாசிரியர் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். ஒருவர் ஒரு பறவையின வடிவத்தை நினைந்துகொண்டிருக்க, அந்நினைவுருவம் அவ்வாசிரியர் அமைத்த நண்ணிய தட்டத்திலே பதிந்து எல்லாக்குங கட்டுலனுக அப்பறவையின வடிவினைத் தோன்றக காட்டியது * இங்ஙனமே பாரடக ஆசிரியா படம் பிடித்துக் காட்டிய நினைவுருவங்கள் எத்தனையோ பல. நம்போன்றமக்களாகிய சிறுவிர்களின எண்ணங்களும் நினைவுகளுமீம் தாநதாம எண்ணியவை களோயும் நினைந்தவைக்களோயும் எவ்வகையான கருவியின் உதவியும் வேண்டாமல் தாமேசெய்து முடிக்கவல்லன வாய் இருசுகுமாயின், வரமபற்ற ஆற்றல் மிக்க இயறகையறிவினான இறைவன் எத்தகைய கருவியினுதவியும் வேண்டாமலே தான் எண்ணியவற்றை எண்ணியவாறே செய்துமுடிக்க மாட்டுவான் என்பதையாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ! ஆகவே, இறைவன் நினைவளவினுலேயே யாவுஞ செய்யமாட்டுவான என்னும் அரும்பேருண்மையினை நந்தமிழ் முதுமக்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே கண்டறிந்தாற்போல, ஏனையோர் எண்டிலரென்பதும் நினைவிற் பதிக்கறபாறறு.

அறதேல், உயிகளைல்லாந தொன்றுதொட்டே இறைவனறிவொளியி லனறி வேறேதன்கண்ணும் வை

* See C. W Leadbeater's "Some Glimpses of Occultism"
pp 132-134

குதல் இல்லாமையால், அவைகள் இன்னும் அவ்வறி வொளியினை முற்றும் பெறுதவாறென்னை யெனின் ; பகலவனைளி எங்கும் பரவி எக்காலும் விளங்குவது ; அதனை வெள்ளத்திலேயே நாம் வைகும் இம்மாநில மாகிய பந்து மிதக்கின்றது ; அங்கனமிருந்தும் பகலவனைளி யில்லாத இராப்பொழுதும், அவனை விளங்கும் பகற்பொழுதும் மாறி மாறி வருதல் என்னை? என்று சிறிது நோக்குவோமாயின, எக்காலும் எவ்விடத்தும் விளங்கும் இறைவனைளியிலேயே நாம் முழுகிக்கிடந்தும் ஒருகால அவ்வொளியினைப் பெறுது அறியாமை யிருஞ்சு புதைந்தும், பிறதொருகால் அவ்வொளியினைப் பெற்று அறிவுவிளங்கியும் நாம் மாறி மாறி நிறகும் நிலையின் உண்மை புலனுகிவிடும். இந்நில உருண்டையானது பகலவனைளி வெள்ளத்தில் தன்னைத்தானே சுற்றிய படியாய்ப் பகலவனைச் சூழ்ந்து சுழன்று செல்கின்றது ; இந்நிலவுருண்டையின் மேற்பறப்பின எந்தப் பக்கம் பகலவன் முகமாய்த் திரும்புகின்றதோ அந்தப் பக்கம் மட்டுமே அப்போது பகலவன் ஒளியைப் பெற்றுத் திகழுகின்றது ; பகலவன் முகமாய்த் திரும்பாத அதன் மறைப் பக்கங்கள் அப்போது இருள்மிகுந்து இராப்பொழுது வாய்ந்தனவாயச் செல்கின்றன ; நாடோறும் நாங்கானும் இவ்விருவகை நிகழ்ச்சிகளைப் போலவே, இறைவன்றன் அறிவொளிமுகமாய்த் திரும்பும் பேரன் பாகள் அவன்றன் அறிவொளியைப் பெற்று விளங்கா நிறக, அவ்வொளி முகமாய்த் திரும்பாத சிற்றுயிர்களோ அறியாமையால் விழுங்கப் பட்டுப் பிறவி வட்டத்திற்கிடந்து சுழன்று சுழன்று துன்புறுநிறுகின்றன என்க. எனவே, இறைவன் தனது அறிவொளியை எல்லா வயிக்கும் வழக்குதலில்என்றுங் கருத்துடையனுயிருத்

தல் போலவே, சிற்றுயிர்களாகிய நாமும் அவன்றன் அறி வொளியை நோக்குங் கருத்துடையராய் என்றும் நிறபி னல்லது அவ்வொளியிற் ரேப்பந்து அதன்கட்டோன்றும் பெயராப் பேரின்பத்தினை நுகர்தல இயலாது. மக்களாகிய நமக்கும், நம்மினுநாதாழந்த சிற்றுயிர்களுக்குந்தமக்கு நன்மையாவ திதுவென அறியும் அறிவும், அந நன்மையைப் பெறும் முயற்சியும் இயற்கையே பொருந்தியுள்ளன. ஆகவே, அவ்வறிவையும் முயற்சியையும் எந்த வுயிர பயன்படுத்தவில்லையோ, அவை யிரண்டையும் பயன்படுத்தி எந்த வுயிர் இறைவன்றன அறிவொளி யைப் பெறவில்லையோ அவ்வுயிர தன்னுடைய அறிவாற்றலும் ஆளவினையாற்றலும் குன்றி வர வர அறியாமையாற்கவரப்பட்டுத் துன்புறுநிற்கும். எல்லா உயிரும் அறி வும் முயற்சியும் வாய்ந்தனவாய் இயங்குதலும், அவ்வறி வையும் முயற்சியையும் பயன்படுத்தும் உயிர்கள் மேன் மேல் அறிவும் இனபழும் பெருகப் பெறுதலும், அவை தம்மைப் பயன் படுத்தாத உயிர்கள் அறிவும் இனபழும் இழந்து சாதனும் உயிர்நூல் வல்லாராலும் (Biologists) நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.* ஆகவே, என்றும் ஒரு பெற்றித்தாய விளங்கும் இறைவன்து அறி வுப் பேரொளியிற் கிடந்தபடியா யிருந்தும், அவன்றன அறிவொளியை நோக்காத குற்றம் நம்பாம் படுமேயன்ற அவன்பாற படாதென்று கடைப்படித்துணர்தல் வேண்டும். அவ்வாறுணரவே, இறைவன்றன் அறிவுப் பேரொளி என்றும் விளங்கியபடியாகவேநின்று தனைச்சாரும் உயிரைத் தனைனைப்போல அறிவு விளக்கம் உடைய தாகவே செயதுவிடுமென்பதுந் தானே உணரப்படும்.

* Read the chapter on 'Death' in Prof Henry Drummond's "Natural Law in the Spiritual World "

ஓளிவடிவே கடவுள் வடிவு

இனி, இத்துணைப் பேரொளியுருவினஞ்சிய இறைவன், சிறுயிர்களாகிய நமக்குத் தனை விளங்கக் காட்டாமல் மறைந்திருப்பன்றின, அவனை அறியும் ஆறு ஹல் நம்மனோர்க்குச் சிறிதும் இல்லையே! ஒளிமுன நின் ரே ஒளியின் இயற்கையுங் கடவுளினியற்கையும் ஒன் ரென் றறியமாட்டாப் பேதைகளான் நாம், ஒளி முன நில்லாமல் இருளிலேதேய நினறு காலஙு கழிக்குமபடிய நேருமானால், அவ்வொளியினைக் காணமாட்டுவதேமோ, அங்கனம் ஒளியென்பது ஒன்றுண்டென்று தான் அறிய மாட்டுவதேமோ? ஒரு சிறிதும் மாட்டோமன்றே? ஆத லால், எல்லா அருளும் எல்லா இரக்கமும் ஒருங்குடைய முதல்வன் தன்னை என்றும் ஒளிவடிவில் வைத்தே ஏழை யறிவினராகிய எமக்குத் தன்னைக் காட்டியவன்னமாய்த் திகழாநிறகின்றன. ஒளிவடிவு ஒளியுடைப்பொருளின வாயிலாக விளங்கித் தோன்றுமேயல்லால், ஒளி இல்லாத கல் மண் நீர் என்றும் பொருள்களிலும், உருவேயில் லாத காற்றிலும் விளங்கித் தோன்றாது. அற்றேல, ஒளி யேயில்லாத விளக்குத் திரியிலுஞ், சிகிமுகிக கலவிலுங் கடடையிலும், இருப்புக கமபி செப்புககமபி முதலிய வைகளிலும் ஒளியுருவு புலனுப்த தோன்றுதல் என்னை யெனின்; ஒளியில்லா அநதத் திரி முதலியவைகளை ஒரு பறவுக் கோடாக் கொண்டு அது அவைகளிற செயற்கையாய்த் தோன்றுகின்றதே யன்றிப், பகலவனில் அஃது என்றும் இயற்கையாய்த் தோன்றி விளங்குமாறுபோல அவற்றினகண் அஃது இயற்கையாய்த் தோன்றுகின்றிலது எனக.

இனனும், இறைவன் உருவமாயே இருப்பவனும் அல்லன்; அன்றி அருவமாயே யிருப்பவனும் அல்லன்.

அருவமாயே இருப்பன். எனக்கொள்ளின், அருவமாதற குரிய ஆற்றல் அவன்பால் இல்லையென்றும், அருவமாய் நின்று எதத்கையை பொருளையும் அசைத்து ஆட்டும் ஆற்றல் வாய்ந்த காற்று முதல்வனிலும் மிகக்கெதன்றுங் கொள்ளப்படும். அவ்வாறு கொள்ளப்படின், அறிவில் லாத காற்றுக் கடவுளாதல் யாங்குனமென மேல் எழுப பிய தடைகளைல்லாம் மீண்டும் எழும். ஆதலாற், கடவுள் காற்றினும் பார்க்க நுண்ணிய தனமை வாய்ந்த அருவ நிலையிலும் நிறக வல்லவனெனபதே முடிக்கப்படும். அதுவேயுமன்றி, அங்குனம் அருவாயும் உருவாயும் நிறகவல்ல முதல்வன் அவ்வாற்றுல் அருவருவமும் உடையனுமென்பதுந் தானே போதரும். இறைவன் இவைனம் அருவாயும் உருவாயும் அருவருவாயும் நிறக வல்லவனன்னும் உண்மையை நந்தமிழ்ச் சான்றேர்கள் கண்டறிந்தமைக்குச் சிவஞான சித்தியாரிற் போந்த,

“அருவமோ உருவா ரூவ மானதோ

அன்றிநின்ற

அருவமோ உரைக்குங் காத்தா

வடிவெனக் குணாததிங் கெண்ணில்,

அருவமும் உருவாருவ மானதும்

அன்றிநின்ற

அருவமும் மூன்றுஞ் சொன்ன

ஒருவனுக்குள்ள தாமே”

என்னுங் திருப்பாட்டே சான்றாம். எனவே, நங் கண் முதலிய பொறிகளுக்குப் புலனுகும் நிலன் நீர் நெருப்பு காற்று என்னும் நாறபெரும் பொருள்களில், இறைவன் தன்னைப்போல் அருவாயும் உருவாயும் அருவருவாயும் ஒளி கொர்ந்து நிறகுங் தீப்பிழும்பின்கண்ணே தான் புல நைய்த் தோன்றி நின்று எல்லா வயிர்க்கும் அருள் வழங்கு

கின்றுளென்பதும் முடிக்கப்படும். யாங்கனமெனிற், காட்டுதும்.

தீயானது, காற்று நீர் நிலம் என்னும் ஏனையெல்லாப் பொருள்களிலும் ஊட்டுவிதி தீற்றநதுநிற்கும் அருவ நிலையும், அப்பொருள்களிற் சிலவற்றின்கண்ணே தான் விளங்கித் தோன்றுதற்கேற்ற காரணம் உண்டாய வழித் தான் அன்ற கொழுந்து வடிவாயச் சுடாந்து திகழும் உருவ நிலையுங், கையாற பற்றப்படாத அருவ நிலையுடன் கண்ணற பற்றப்படும் உருவ நிலையும் ஒருங்குடைமையின் அருவுருவ நிலையும் வாய்ந்ததாய் நிற்குந்தனிப்பேருண்மை அறிஞரைவரும் ஜினவிற் பசுமரத தாணிபோற பதித்துக்கொள்ளப்பாலார் என்கேவ, காற்று அருவமாயே நிற்றலானும், நீரும் நிலனும் உருவமாயே நிற்றலானும், மேலும் இவை மூன்றும் ஒளியுடைப பொருள்களாய் விளங்காமையானும், எல்லையற்ற பேராளியினான் முதல்வன் தன்னை யொப்ப அருவாயும் உருவாயும் அருவுருவாயும் பெருகொளி மருவி யொளி ருந் தீவிடின் மட்டுமே இயலபாக விளங்கித் தோன்றுவனல்லது, ஏனைக காற்றினும் நீரினும் நிலத்தினும் விளங்கித் தோன்றுவானல்ல என்பது கடைப்பிடித் துணாதல் வேண்டும். தீவிட்டேவ இறைவன வடிவென னும் உண்மையைத் தமிழ்ச் சான்றேரோ முதன்முதற கண்டறிந்தவரெனபதற்குச், “சுடர்க்கின்ற கோலந் தீயே யென மன்னு சிற்றமபலவா” என்று சைவசமய முதலா சிரியராகிய மாணிக்கவாசகப் பெருமான் வலியுறுத்தி அருளிசெய்தவாறு போலவே, அவர்க்குப்பின் வந்த ஏனைச் சைவ சமயாசிரியரும், மெய்கண்ட தேவர் முதலான சைவசித்தாநத் ஆசிரியரும் பிறருமெல்லாம் ஒரு காலனறிப் பலகாலும் பறபல இடங்களிலும் அடுத

ஒளிவடிவு சிவமும் உமையும் கந்தி

தடுத்து ஒதுமாற்றுல் நன்கு விளக்காநிற்கும் அவற்றின விரிவெல்லாம் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலிற் கண்டுகொள்க. இன்னுங் தீயின்றன்மையும் இறைவன் றன்மையும் எல்லா வகையாலும் ஒத்து நிற்றலும், அந் நூலிலும் எழுமைடைய திருவாசக விரிவுரையிலுள் சைவசித்தாந்த ஞானபோதத்திலும் அகங்கமே விரிவாயெடுத்து விளக்கப்பட்டிருக்கின்றது. எனவே, ஒளிவடிவே கடவுள் வடிவ எனக்கொண்டார் பண்டுதொட்டு இன்றுகாறு மூன்றாந் தமிழாசிரியர் எல்லாரும் எனபதை எல்லாருக் கருத்திற் பதித்துக்கொள்ளல் வேண்டும்

ஒளிவடிவு சிவமும் உமையும்

இனி, ஒளிவடிவை உற்று கோக்குவோமாயின், அது சிவந்த நிறம் அல்லது பொன்னிறம் உடையதாயும், அநந்தத்தின்கண்ணே அடங்கிய ஒரு சிறு நீல நிறமும் உடன்கூடியதாயும் இருத்தலே அறிந்து கொள்ளலாம். தீயின்றன்மை கடுந்தன்மையேயாகும்; தீயின் நிறமுனு சிவந்த நிறமேயாகும்; அத் தீயின்கண் அடங்கிய நிரின் றன்மையோ குளிர்ந்ததன்மை யாகும்; அந்தின நிறமோ நீலநிற மாகும். மேலும், வன்றன்மையுடைய தீ ஆண்டன்மையது என்றும், மென்றன்மையுடைய நீராபெண்டன்மையது என்றும் பகுத்துணாந்து கொள்ளல் வேண்டும். ஆனதனுற்றுன், வன்றன்மையுனு சிவந்த நிறமும் உடையவன் சிவபிரான் என்றும், மென்றன்மையும் நீல நிறமும் உடையவன் உமைப்பிராட்டி பென்றுத் தழிழ் நூல்களெல்லாம் ஒத்து ஒரு முகமாய் உரைக்கின்றன. அவ்வண்மைக்குச் “சிவனெனு நாமந் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” என்னும் அப்பர் திருமொழியும், “நீல மேனி வாவிழை” என்னும் பழைய

ஜிங்குறுதூற்றுச் செய்யுட் சொற்றெடுத்து உறுப்பு பெருஞ் சான்றூம் என்க. சிவன் என்னுஞ் சொல் முருகப்பிரான் பெயராகப்பண்டைத் தொல்காப்பிய நூலுள்ளதப்பட்ட சேயோன் என்னுஞ் சொல்லின் திரிபேயாகும்.

இனி, இற்றைக்கு ஆயிரத்தெண்ணாறு ஆண்டுக்கட்கு முற்பட்ட பழைய பத்துப் பாட்டு எட்டுத் தொகை முதலியநூல்களிலாதல, அவற்றிற்கும் முறப்பட்ட தொல்காப்பிய நூலிலாதல் சிவன் என்னும் பெயர்ச்சொற் காணப்படாமையின, அது தென்னட்டி விருந்த பண்டைத் தமிழ்ச் சான்றேர் வழங்கிய சொல்லன்றென்பது அங்கையங்களிபோல் நன்கு விளங்கா நிற்கும். அஃதங்களை தமிழ்ச் சான்றேர் வழங்கிய சொல் அன்றூயிற, பின் அது வந்த வரலாறுதான் யாதோவெனிற கூறுதும் தமிழ் மக்கள் பண்டைக் காலத்தே, அதாவது சிறிதேற்க்குறைய ஜீயரையிர ஆண்டுகளுக்கு முன்னமே இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பேயுள்ள மேல் கீழ் நாடுகளிலும் பரவி யிருந்தோராவர் என்னும் உண்மை நடுகிலைவழா வெள்ளைக்கார ஆசிரியர்களால் மிகச்சிறந்த சான்றுகள் கொண்டு நன்குவிளக்கிக் காட்டப்பட்டு வருகின்றது. தமிழுக்குந் தமிழ் மக்கள் நாகரிகத்திற்குந் தொன்மை கூற ஒருப்படாத பார்ப்பனரும் அவா வழிச் சாாந்தாருங்கூட அது கண்டு தமிழ்ஸின் பண்டைச் சிறப்பினை ஒப்புக்கொண்டு கூற முன் வந்திருக்கின்றனர். ஆதலால், தமிழ் மக்கள் பண்டை நூலில், ஆரியர் இந்திய நாட்டுடெடுகும் முன்னமே வடமேற்கே சிந்தியாறு பாயும் பஞ்சாபு மாகாணம் வரையிட

அலும் பரவி, நாடு நகரங்களும் மலையறண்களும் வசூதது நாகரிகத்திற் றலை சிறந்து வாழ்ந்து வந்தனரென்னும் எமதுரை சிறிதும் ஐயுற்பாலதனரென்பது நினைவிற் பதிக்கறபாறறு. அங்ஙனம் ஆரியர் வருதறகு முன்னமே பஞ்சாப மாகாணத்தில் சிறந்துயிரா வாழ்ந்த பண்டைக் தமிழ் மக்களின் அழிந்துபட்ட நகர்களாகிய ‘அரப்பா’ ‘மொகிஞ்சதரோ’ என்பவைகளை அகழ்ந்தெடுத்த ஆக கில ஆசிரியர்கள், அகழ்ந்தெடுத்த அரும்பொருள்களுட் சிவபிரான் றிருவருக்களுடு சிவலிங்கத் திருவருக்களும் மிகுதியாயிருத்தலைக் குறிப்பிட்டுச், சிவபிரானை வழி படிஞ் சைவசமயமானது பண்டைத் தமிழ் மக்கடகே யுரியதாதலுடன், அதுவே உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களினும் மிகக் பழைமயுடையதாகவுங் காணப்படுகின்றது என இவ்வருமபே ருண்மையினை ஒளியாமல் திறந்து சொல்லி யிருக்கின்றனா.* / ஆகலாற், சிவன் என்னும் பெயா இவ்விநதிய நாட்டின் வட்டேழற்கே யிருந்த பண்டைத் தமிழ் மக்களால் ஓயாயிர ஆண்டுகட்டு முன்னமே ஆக்கப்பட்டு எல்லாம் வல்ல முழு முதற் கடவுளுக்குரிய சிறபடுப் பெயராக வழங்கப்பட்ட பானமை தெளியறபாறறு.

ஆரியர் வருதறகு முன்னமே சிவன் என்னுடு சொல் முழுமுதற் கடவுளுக்குச் சிறபடுப் பெயராகப் பழந்தமிழ் மக்களால் வழங்கப்பட்டு வந்தனமையாலன்றே, பெரும்பாலும் ஆரியா கொணாந்த சிறுதெய்வப் பாட்டுகளுடு சிறு பானமை தமிழ்ச் சான்றேர் இறைவனுகிய உருத்திரன் தீக்கடவுள் பகலவனமேல் ஆரியமொழியிற் பாடிவைத்த பாட்டுகளும் ஒருங்கு விரவிய இருக்கு

* Sir John Marshall in his “Mohenjo-daro and the Indus Civilization,” Vol 1

வேதத்தில் “ஏபி: சிவ:” (க0, கூடு. கீ) எனச் சிவன் எனும் பெயர் காணப்படுவதாயிற்று ஆரிய மொழிநூல் களில் இருக்கு வேதமே மிகப் பழமையானதென்னுங் கொள்கை ஆராய்ச்சிவல்ல இஞ்சானறை ஆசிரியா எல் லாரக்கும் ஒப்ப முடிந்த தொன்றுகளின், அதன்கட்டுப்பாந்த சிவன் எனுஞ் சொல்லும் அந்தாலுக்கும் முந்திய தென்பதூஉந் தானேபோதரும், எனவே. இவ்விந்திய நாட்டின வடமேற்கல்லீயில் உயிர்வாழுந்த பண்டைக் தமிழ்ச் சான்றேர் தாம வணக்கிய முழுமுதற் கடவுஞ்கக்குச் சிறப்புப் பெயராக இட்டு வழங்கிய சிவன் எனும் பெயரே, பின்னர் ஆரிய வேதங்களிலும் அவற்றிற்குப் பின்வந்த ஆரியமொழிநூல்களிலும்பையப்பையந்தெடுத்து, கி. பி. முதல் நூற்றண்டிற்குப்பின் வடநாட்டிலிருந்து தொகுதி தொகுதியாயத் தமிழநாட்டிற்குடிபுகுந்து வைக்கிய திராவிட ஆரியரிற் சிவபிரான் வழி பாடில் உறைத்துங்ற சைவசமயத்தவா வாயிலாகத் தென்றமிழ் நாட்டிற் பரவி வழங்கித் தமிழ்நூல்களிலும் புகுது நிலைப்பறலாயிற்று விவுகநாட்டிலிருந்து போந்து பாண்டிநாட்டிற் குடியேறிய மாணிக்கவாசகப் பெருமாணின குடும்பத்தாா திராவிடஆரிய அந்தணரிற் சிவ நெறி கடைப்பிடித் தொழுகிய சைவமரபினரென்பதும் அகசூடுமபதத்தவாக்கு மணிச்கல்லைய விளங்கிய மாணிக்கவாசகரேதாககொணாந்த சிவன் எனும் பெயரைத் தாம அருளிச்செய்த திருவாசகம், திருச்சிற்றமபலக கோவையார் எனும் ஒப்புயாவில்லாத தனித்தமிழ் மாமறைகளின் வாயிலாக இத்தென்றமிழ் நாட்டிற்கு வழங்கிய வளளுஞ் சைவசமய முதலாசிரியரும் ஆவரென்பதும் ஆராய்ச்சியாற் புலனுக்கிணறன். ஆகவே, சிவன் எனுஞ் சொல் வடக்கிருந்து போந்து இத்தென்றமிழ்

நாட்டில் வைகிய சைவசமயப் பெரியாரால் வழங்கவிடப் பட்ட உண்மை நினைவிற் பதிக்கறபாற்று,

அங்குமாயின, இத் தென்றுமிழ் நாட்டில் உயிர் வாழ்ந்த பண்டைத் தமிழாசிரியர் தாம வணங்கிப்போந்த முழுமுதற் கடவுளுக்கு இட்டு வழங்கிய சொல்யாதோ வெனிற, கூறுதும். இப்போது கிடைத்திருக்கும் பழங் தமிழ் நூல்களுள் மிகப்பழையது தொல்காப்பியம் ஒன்றீயாகும். அதன்கடக்குறப்பட்ட கடவுட்பெயாகள் ‘சேயோன்,’ ‘மாயோன்,’ ‘கொறறவை’ எனபவைகளே யாகும்; சேயோன எனபது சிவநத்தினானை முருகா பிரானைக் குறிக்கின்றது, மாயோன எனபது கரிய அலைது நீல நிறத்தினானை திருமாலைக் குறிக்கின்றது, கொறறவை எனபது வெறறிபெறற திரிபுரசந்தரி அல்லது முப்புரம் எரிசெயத் அமமையைக் குறிக்கின்றது; கொறறம் என்னுஞ்சொல் வெறறியைக் குறிக்கும்; திரிபுரம் எரித்த அமமையைக் கொறறவை என்று தொல்காப்பியங்கு கூறினமையால், அவவுமமையை ஒரு பாலுடையங்குத் திரிபுரம் எரித்த அபபனுக்குக் ‘கொறறன்’ என்னும் பெயா அக்காலத்தே வழங்கப்பட்டமை உட்பத்துணரப்படும். அதனாலன்றே ‘கொறறன்’ என்னுஞ்சொல் தொல்காப்பிய உரையாசிரியரில் மிகப் பழையரான இளம்பூரணர் உரையிற் பலவிடங்களிலும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது

இனித், தொல்காப்பியத்திற்கு அடுத்தபடியிற் பழமையானதுங், குமரிகாட்டில் ஓடிய பழுவுளியாறு கடல் வாய்ப்பட்டிருந்தும் இயற்றப்பட்டதுமான

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந

தெனுஅ துருகெழு குமரியின நெறகும்” என்னுங் காரிக்கூரது புறப்பாட்டிற்

“பணியியரத்தை நின்குடையே முனிவர்
முககட்செல்வர் ககர் வலஞுசெயறகே”

எனச் சிவபெருமான் முககட்செல்வர் என்று நவலப் படுகின்றனன் இச்செய்யுள் ஜியாயிர ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொன்றுகளின் இதனகண நவலப் பட்ட முக்கண்ணேன் என்னுஞ்சொல் பண்டைகதமிழ் மக்களால் முழு முதற கடவுளுக்குச் சிறப்புப்பெயராக வைத்து வழங்கப்பட்டதை நன்கு தெளியபடும் இச் செய்யுள் இயற்றப்பட்ட காலத்தில் தமிழ்மக்களும் அவா வழகிய தமிழ்மொழியும் வடக்கே பனிமலையாகிய இம் ராம வரையிற பரவியிருந்தமை ‘வடாஅது பனிபடு நெடு வரை வடக்கும்’ என்னும் இதன் முதலடியாற் புலனை கின்றது; அதுவேயுமன்றி, அந்நாளிற் சிவப்ரீரானுக்குத் திருக்கோயிலை இருந்ததமையும் இதனை பெறப்படுகின்றது இன்னும், பெருங்குங்கோன் என்னும் பழைய நலவிசைப்புலவா பாடிய பாலைக்கலியின் முதறபாடு யுனகண்,

‘முககண்ணேன் மூவெயிலும்,

உடனறகால முகம்போல ஒண்கதிர் தெறுதலின்’ என ‘‘முககண்ணேன்’ என்னும் பெயர் சிவபெருமானுக்குச் சிறப்புப்பெயராக ஒத்தப்படுதலும், அவன் முபடுமாரித்தவரலாறு கூறப்படுதலும் நினைவிற் பதிக்கறபாறது.

‘இனி, ‘முககண்ணேன்’ என்னும் பெயரேயனரிச் “சண்டயன்” என்னும் பெயரும், “மணிமிடற்றணனல்” என்னும் பெயருஞ் சிவப்ரீரானுக்குரியனவாகப் பண்டை நாளில் தமிழகத்தில் வழகப்பட்டதை,

‘இமயவில் வாங்கிய ஸாஞ்சடை யந்தனை’ என்னுங் குறிஞ்சிக்கலிப்பரவின் அடிபாலும்,

“மணிமிடற் றண்ணறகு மதியாற் பிறக்தோய் நி” என்னும் பரிபாடல் ஒன்பதாம் பாடவின் அடியாலுங் தெற்றென விளங்கா நிறகின்றது. எனவே, முக்கண் ணேன். சடையன், மணிமிடற்றான் என்னும் பெயர்களே சிவபிரானுக்குரிய சிறபடுப்பெயர்களாகத் தென்றமிழ் நாட்டின்கட்ட பண்டிருந்த சான்றோகளால் வழங்கப் பட்டமை நன்கு பெறப்படுதல் காண்க.

அறதேல், வடநாட்டிலிருந்த பண்டைத் தமிழர் ‘உருத்திரன்,’ ‘சிவன்’ என்னும் பெயர்களாற் குறித்த கடவுளும், தென்னுட்டிலிருந்த பழந்தமிழாசிரியர் ‘முக கண்ணேன்.’ ‘சடையன்,’ ‘மணிமிடற்றான்’ என்னும் பெயர்களாற் குறித்த கடவுளும் ஒன்றே என்பதற்குச் சான்று என்னெயனிற, காட்டுதும். மூவெயில் எரித்த அருடசெயல் முக்கண்ணேன் செய்த தொன்றுக்கக் கலித் தொகை கூறுமாறு போல்வே, உருத்திரன் மேலனவான இருக்குவேதப் பதிகங்களுடையிறகின்றன

‘கடுந்தனமையனுன தீக்கடவுளோ நி, ஒருவில்லாண் மை வல்லானை யொப்பவுங் கூங்கொமபுவாய்ந்த ஒரு காளையினையொப்பவும் புரங்களைப் பொடிசெய்தனே’ என இருசகுவேத ஆரூம்மண்டிலம் (கச, நக) பகர்தல காண்க இப்பதிகந் தீக்கடவுள் மேலதாகக் காணப்படி னும, “அக்னி, நீயே உருத்திரன்,” (தவம் அகனே ருத ரோ உ, க, சு) என்று அவ்விருக்குவேதமே பலவிடங் களிலும் ஒதக்காண்டலானானு, சைவசமய ஆசிரியரான திருநாவுக்கரசு நாயனார்,

· “எரிபெருக்குவர் அவவெரி ஈசனது

உருவருக்கமதாவது உணர்கிலா” என அருளிச் செய்தவாறு போல்வே ஏனை ஆசிரியன்மாரும் அருளிச் செய்திருத்தலானுங் தீவடிவே சிவபிரான் வடிவெனப்

தூஉந, தீக்கடவுண் மேற்றுக்கூறிய முந்கூறுமிலு (திரி புரதசனம) சிவபிரான் தனனடியாரைக காக்கச்செய்த ஒரு பேரருடசெயலேயா மென்பதூஉம, அசசெயலை முககண்ணேன் மேற்றுக்கக் கூறும் பழந்தமிழ்நூல்களும் உருத்திரன மேற்றுக்கக் கூறும் இருக்குவேதம முதலான பழைய வடநூல்களும் அவ்வாற்றூற சிவபிரான் மேல தாகவே அவ்வருடபெருஞ்செயலை எடுத்தோதினவென பதூஉந கடைப்பிடித துணர்தல்வேண்டுமெ

இனிச, ‘சடையன’ எனுமபெயா முக்கட்பிரானுக குரியதாகப் பழந்தமிழ்நூல்கள் நுவலுமாறுபோலவே, இருக்குவேதமும் (க, ககச, க),

‘வலியோனுஞ, சடைமுடிவாய்ந்தோனும் வீரர் கருக்குத தலைவனுமான உருத்திரனுக்கு’ (இமா: ருத்ராய தவஸே கபார்த்தினே சஷ்பதவீராய) என ஒதாநிறகின் றது. இவ்விருக்குவேதவுரையிற் போந்த “கபாதிந்” என் னுஞ்சொல் ‘சடையன்’ எனும் பொருளே தருவது. உருத்திரனமேற் பாடபபட்ட இருக்குவேதப் பதிகங்கள் பலவற்றிலும் இக் ‘கபாதிந்’ எனுனுஞ்சொல் அவற குரியதொன்றுகவேவழநகப்பட்டுவருதல்கொண்டுஞ, ‘சடையன்’ எனும் தமிழச்சொல்லாலும். ‘கபாதிந்’ எனும் வடசொல்லாலும் குறிக்கப்பட்ட கடவுள் சிவபிரான் ஒருவனே என்பது வெள்ளிடை மலைபோல் விளங்காகிறகின்றது

இனி, ‘மணிமிடற்றன்’ என்னும் பெயர், ஒரு காலத்திற் றன் னடியவாகளைக் கொலவானவேண்டி எழுந்த ஒரு கொடுப்பாம்பின நனுசைச் சிவபிரான் பருகி. அதனைத் தன மிடற்றினகண அடக்கி அவர்களைக் காத்த காரணத்தால் வந்ததொன்றுகும் அநங்குச் தனுக்கைய அவனது கழுத்து நீலபணி பதித்ததுபோற ஞேன்

ஒளிவடிவு சிவமும் உழையும் கசங்

றியதாகவின் அவன் அதுபற்றித் தமிழில் ‘மணிமிடற ரூன்’ எனவும், வடநூலகளில் ‘நீலகண்டன்’ எனவும் வழங்கப்படுவானுயினன் இறைவன் இங்ஙனம் நஞ்சைப் பருகித் தனைன் அடைகலம்புகக் தேவர்களைக் காதக வரலாறு இருக்குவேதப் பததாம் மண்டிலத்தினகண (கந்கு),

“நீண்ட சடைகளையுடையவன், ஓர் உருத்திரன் கொணர்ந்த பரிகலத்தி விருந்த நஞ்சைப் பருகினுன்” (கேளி விஷங்குப் பாதரேண யத ருத்தீரணுபிபத ஸக) என்று நுவலப்படுதல் காணக

இன்னும் இங்ஙனமே முக்கண்ணை செய்தனவா கத தமிழ்நூல்கள் புகலும் அருட்பெருஞ் செயல்களும், உருத்திரனுஞ் சிவபெருமானுஞ் செய்தனவாக வடநூல்கள் எடுத்துரைக்கும் பேரருட்செயல்களும் எல்லாவாற ரூலும் ஒருங்கொத்து நிற்றலின், ‘முக்கண்ணைன்’ ‘சடையன்’ ‘மணிமிடறரூன்’ என்னுஞ் தமிழ்நூற்பெயாகளா ஹும், ‘உருத்திரன்’ ‘சிவன்’ என்னும் வடநூற்பெயாகளா ஹுக் குறிப்பிடப்பட்ட முழுமுதற்கடவுள் சிவபெருமான ஒருவனே யெனபது அங்கையங்கனிபோல் நன்கு விளங்காநிற்குமெனக.

அற்றேல, எல்லாமவல்ல இறைவனுக்குப் பழைய தமிழ்நூல்களிலும் வடநூல்களிலும் வழங்கிய முக்கண்ணை உருத்திரன் முதலான பலபெயாகள் இருக்க, அவற்றுள் ஒன்றூன் சிவன் என்னும் பெயர்மட்டும் ஏனைப்பெயர்கள் எல்லாவற்றினுஞ் சிறந்ததாக எடுக்கப் பட்டு முதலவனுக்கு வழங்கலானதும், அப்பெயரின் வழியே முழுமுதற்கடவுளை வழிபடுந் தமிழரது கொள்கை அல்லது மதம் ‘சைவம்’ எனப் பெயா பெறலானதும் என்னை பெனின; சிவன் என்னுஞ்சொல்லே ஏனை

யெல்லாவற்றினும் மிக்க பழமை யுடைய தொன்றென் பது, மற்றைப் பண்டைமக்களிற் பலர் அச்சொல்லையே இறைவனுக்குச் சிறந்த பெயராக வைத்து வழங்கியவாறு' ரூல் அறியப்படுகின்றது. எபிரேயா (The Hebrews) தாம் வணங்கிப்போந்த கடவுளைச் 'சிகோவா' (Jehovah) என்றே அழைத்தனர்; கிரேக்கா (The Greeks) அதனைச் 'சியஸ்' (Zeus) என்றே அழைத்தனா; உரோமா (The Romans) அதனைச் 'சூபிதர்' (Jupiter) என்றே அழைத்தனா; இவ்வயலவா வழங்கிய அச்சொற்களைல்லானு 'சிவ' என்னுஞ் சொல்லின் திரிபேயன்றி வேற்லல் மேல் நாடுகளில் அனுரூபன்று வாணிகம் நடாத்திய பண்டைத் தமிழரின் வாயிலாகச் 'சிவ' என்னுஞ் சொல் அயல் நாட்டு நாகரிக மக்களிடையே பரவினாற்போற. சிவ பிரானைக் குறிக்கும் ஏனைப்பெயர்ச்சொற்கள் அமமக களிடையே பரவக காண்மையின், வடக்கிருந்த பழந் தமிழா வழங்கிய 'சிவ' என்னுஞ்சொல்லே ஏனையெல்லா வற்றினும் மிகப்பழமையுடைத்தென்பது தெளியப்படா நிற்கும். அதனுறைஞ் 'சிவ' என்னுஞ் சொல் தமிழா வணங்கிய முழுமுதற கடவுளுக்குச் சாலச்சிறந்த பெயராகவும், அவரதுமதம் அச்சொல்லின் வழியே 'சைவம்' என்னுஞ் சிறப்புப்பெயர் ருடையதாகவும் வழங்கி நிலை பெறலாயினவென்று ஒர்ந்துகொள்க

இனிப், பண்டைக்காலத் தமிழர், ஒளிவடிவிற் சிவநத நிறமுங் கடுந்தன்மையும் வாயந்து தோன்றிய அனலுருவை 'முககண்ணான்' 'சடையன்' எனப்பெயர் வைத்து வணங்கிய வகையினால், முழுமுதற கடவுளின் றிருவுருவம் நங் கடபுலவனிதிரே விளங்கித்திகழும் அருண்மாட்சியினையும் ஒருசிறிது விளக்கிக்காட்டுவாம். இறைவன் எங்கும் ஒளியுருவாய்த் தோன்றினின்று நமக்

குக் கண்ணறிவை விளக்குமுகத்தால் நமது மனதிறி வைக் கிளரசெய்து, அதனவழியே நமக்கு இனபக் கையும் மேனமேற் பெருகவைத்துவரும் அருட்பெருந்திறம் மேற்போந்த இந்நாறபகுதிகளால் நன்குணரக் கிடக்கும். அதனால், இறைவன்றன ஒளிவிளக்கம் இல்லாத இடம் எங்குமே இல்லையென்பதனை எல்லாருங்கருத்திற் பதித்துக்கொள்ளல்லேவன்டும்

அற்றேற், பகலவன் வெளிசசம் இல்லாத இராக்காலத்தில் இறைவன்றன ஒளிவிளக்கம் இல்லாதுபோதல் என்னெயனின ; அறறனறு; இராககாலத்தும் மதி யொளி வானமீனெளி மின்னெளி முதலான இயற்கை யொளிகள் காணப்படுதலுடன், பல்வகை விளக்கொளி யாகிய செயற்கையொளியும் மக்களின் அறிவுமுறைச் சியால்எங்குங்கிளாநதுதோன்றி மக்களும் ஏனைச்சிற்றுயிரகளும் இயங்குதற்கு உதவிபுரிகின்றதாகவின இராககாலத்தில் ஒளியே யில்லையென்று கட்டுரைத்துச் சொல்லுதலும் அடாது. அஃதோக்கும், மக்களின அறிவுமுறைச் சியாற ஞேன்றுஞ்செயற்கை விளக்கொளியையும் இறைவனெளி யென்றல் ஒக்குமோவனின ; ஒக்கும்; என்னை ? விளக்கொளி தோன்றுதற்கேற்ற எண்ணைய் காப்பூரம் எரிகந்தகம பஞ்சமுதலான பொருளாகள் மசகளாறு படைககப்பட்டன அல்ல ; அவையும் அதுபோலவன பிறவும் இறைவனெருவனுலேயே படைககப்பட்டன வாகும் ; அவைதமமை யெடுத்துப் பயன்படுத்தி ஒளி யினை வருவித்துக்கொள்ளும் அததுண்ணேய மக்களின செயலாகுமன்றி, அப்பொருள்களின உதவியின்றி ஒளி யினை யுண்டாக்குந்திறம் அவரது செயலுக்கு இல்லாமையின, அங்குனம் அவராற செயற்கையாய்த தோற்று

விக்கப்படும் விளக்கொளியும் இறைவனென்னிடையே என்றாகு ஏதும் ஐயம் இல்லையாவின் என்க.

இனிப், பகலவன் முகமாயத திரும்பாத இந்தில வருண்டையின் ஒருபாதிப்பக்கமே இருள் செறிந்த இராப்பொழுது வாய்ந்ததாய் இருக்கின்றதன்றி, அவன் முகமாய்த் திரும்பும் அதன் மறறைப்பாதி அவனது பேரோளியினைப்பெற்று விளக்கமுடையதாயே திகழ்கின்றது இநநுனமே திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிமுதலான ஏனையுலகங்களும் உருண்டை வடிவினவாய்ப் பகலவளைச்சுற்றி யுருண்டு செல அஞ் செயலினவாய் இயங்குதலின் அவைகளின் ஒரு பாதியும் எஞ்சான்றும் பகலவன் ஒளியில் மூழ்கி ஒளி விளக்கம் வாய்ந்தனவாகவே வயங்காநிறகின்றன. இநநுனமாக, இவ்வுலகங்களின் மாபபெரும பரப்பெல்லாம் ஒளிவடிவாயே விளங்குதலுடன். பகலவனும் பகலவளைச்சுற்றுது செல்லும் ஏனையுலகங்களும் இயங்குதற்கு இடனுய், எல்லை காணப்படாமல் எங்கும் விரிந்து நிற்கும் வானவெளியுங் தன்கண்ணே இருள் திணிந்து இடம் ஓர் அனுத்துணையுமின்றி, எங்கும் ஒரே பேரொளிதோய்ந்து பெருவிளக்கமுடையதாய் எக்காலும் விளங்கி நிற்றலையுங் கருததூன்றி நோக்குதல் வேண்டும் இவ்வாறு, பேரொளிவடிவாய் எல்லையின்றி எக்காலும் விளங்காநின்ற வான்வெளியின் மிக நண்ணியவடிவே. எங்கும் நிறைந்த முழுமுதற்கடவுளின் திருவுருவமாகு மென்பதுதான் பண்டைக்காலந் தொடருத தமிழ்மக்கடகேயுரிய விழுமிய கொள்கையாய் வருதல் கடைப்பிடித் துணர்தல்வேண்டும்; இது.

“ஒலன்தீர் நெரும்புயிர் ஓள்விசும்பு
நிலாப்பக்லோன்

ஒளிவடிவு சிவமும் உமையும்

கசன

புலனுய மெந்தனே டெண்வகையாய்ப்

புணர்ந்துநின்றுன;

உலகேழெனத் திசைபததெனத் தான்

ஒருவனுடேமே

பலவாகி நினறவா தோனேக்க

மாடாமோ” என்னுந திருவாசகத் திருப்பாட

டாலும்,

“தானே யிருநிலந்தாங்கி விண்ணுப் பிற்குந்

தானே சுடும் அங்கி ஞாயிறு திங்களுந

தானே மழைபொழி தையலுமாய் நிற்குந

தானே தடவரை தணக்டலாமே” என்னுந திருமத் திரத் திருமொழியாலும்,

“உலக்டேம யிருவமாக யோனிகள் உறுப்பதாக

இலகுபே ரிசசாஞானக கிரியையுட் கரணமாக

அலகிலா உயிர்ப்புலனகட் கறிவிளை யாக்கியைந்து

நலமிகு தொழில்களோடு நாடகம் நடிப்பன்நாதன்”

என்னுருசிவஞானசித்தித்திருச்செயயுளாலும் இனிது விளங்காநிற்கும்.

இஙங்நமாக, நங்கட்டுலனெதிரே இயங்கா நினற மாப்பேருலகங்களும், இவை தமக்கு இடனுப் பல்லையின்றி எங்கும் விரிந்து இலங்காநினற நுண்ணிய வான வெளியும் எல்லாம் என்றும் மங்கா இலகு பேரொளி யுடன் சுடர்விரிந்து துலங்கக்காண்டலால், இவ்வொளி யின் எல்லையற்றபரப்பேள்ளையின்றி எங்கு விரவி விளங்காநினற இறைவன்றன றிருவுருவமாகப் பண்டைத் தமிழராற் கருதி வழுததப்படுவதாயிற்று. இவ்வாறு வரப்பற் ற வானவெளியின் ஒளிப்பரப்பு இறைவன்றன றிருவுருவமாகக் கருதப்படவே, அவ் வானவெளியிற றிகழும் ஞாயிறுந திங்களும் அத்திருவுருவத்திற்கு

ஒளிவடிவு சிவமும் உமையும்

கசன்

புலன்ய மைந்தனே டெண்வகையாய்ப்

புணர்ந்துநின்றூன்;

உலகேழெனத் திசைப்பததெனத் தான்

ஒருவனுமே

பலவாகி நினறவா தோனேஞ்கக்

மாடாமோ” என்னுங் திருவாசகத் திருப்பாட

டாலும்,

“தானே யிருகிலந்தாங்கி விண்ணைய் நிற்குந்

தானே சுடும் அங்கி ஞாயிறு திங்களுந்

தானே மழைப்பாழி தையலுமாய் நிற்குந்

தானே தடவரை தணக்டலாமே” என்னுங் திருமக்
திரத் திருமொழியாலும்,

“உலகமே யுருவமாக யோனிகள் உறுப்பதாக

இலகுபேப் ரிசசாஞானக கிரியையுட் கரணமாக

அலகிலா உயிர்ப்புலனகடக் கறிவினை யாக்கியைந்து

நலமிகு தொழில்களோடு நாடகம் நடிப்பன்நாதன்”

என்னுஞ் சிவஞானசித்தித்திருச்செய்யுளாலும் இனிது
விளங்காங்கிறகும்.

இங்னுமாக, நங்கட்டுலனைதிரே இயங்கா நினற
மாப்பேருலகங்களும், இவை தமக்கு இடனைய் எல்லை
யின்றி எங்கும் விரிந்து இலங்காங்கினற் நண்ணிய வான
வெளியும் எல்லாம் என்றும் மங்கா இலகு பேரோளி
யுடன் சுடர்விரிந்து துலங்கக்காண்டலால், இவ்வொளி
யின் எல்லையறைப்பேனலலையின்றி எங்கு விரவி விளங்
காங்கினற் இறைவனறன் றிருவருவமாகப் பண்டைத்
தமிழராற் கருதி வழுததப்படுவதாயிற்று. இவ்வாறு
வரயபற்ற வானவெளியின் ஒளிப்பரப்பு இறைவனறன்
றிருவருவமாகக் கருதப்படவே, அவ் வானவெளியிற
றிகழும் ஞாயிறுந் திங்களும் அத்திருவருவத்திற்கு

இரண்டு கண்களாகவும், வான் அளாவினிற்கும் எரி மலைகளின் முகட்டிறகிளாநது தோன்றும் பேரன்ற கொழுந்து, அவ்விருகண்களின் இடையே நுதலின்கட்சடாநதெரியும் நெற்றிக்கண்ணுகவுங் கருதப்படலாயின. இங்குணம் ஞாயிறு திங்கள் தீ என்னும் முசசுடரும் இறைவனுக்கு மூன்றுகண்களாகக் கருதப்பட்ட காரணத்தினாலே தான். பண்டைத்தமிழகத்தில் அவன் முககண்ணுண என்னும் பொருள் பொதிந்தபெயரால் வழங்கப்படுவானுயினன.

இனி, எல்லாம்வல்ல முதல்வனுக்கு எழிற்பேரொளி தோய்ந்த எல்லையில்லா இடைவெளி திருமேனி யாகவே, அவ்வெளியின கீழ்ப்பரப்பாகிய இந்திலவுலகம் அவன்றன றிருவடியாகவும், இந்திலவுலகுக்கு மேல் நிவந்துகாணப்படும் வானமுகடு அவன்து சென்னியாக ஏம், அவ்வானவெளியிற செவ்வொளி மூழ்கிப் பரவிய முகிறகுழாம் அசசென்னியில் மிரிருஞ் செக்கக்சிவந்த சடையாகவும், இவ்வுயாந்த வியத்தகுகாட்சியில் உச்சிக்கண முதன்மையுறுத தோன்றும் அநதச சடையினை யுடைய சிவபிரான் அக்காரணத்தாற் சடையன் என்னும் பெயரின்னுகவுங் கருதிப்பண்டிருந்த தமிழ்ப்பெருமக்களால் எல்லாம்வல்ல இறைவன வழுத்தப்படலான ஒமை நினைவிற பதிக்கற்பாறது.

இனி, இவ்வுக்கங்களைக் கடந்தும், எம்போன்ற பேதச சிறுவியாகளின் அறிவைக்கடந்தும், இறைவன தனைனமற்றதீத நிறபனுயின், ஏழையேய அவளை எம் அறிவால அறிந்தும் எங கட்புலனுற கண்டுகு களித்து அவன்து பேரின்பத தேறலைமாநதிப் பிறப்பிறப்புத துன பக்களினின்றும் விடுபட்டு வாழும் பேரின்பவாழ்க்கை எடக்குச்சைக்கூடுவது எஙஙனம்? கண்டுவாக் குழியைக

காதலாற் ரூனே பரிந்தெடுத்து அதன் பசித்துன்பம் நிகழ்த் தன றிருமுலையிற சுரநதொழுகுஞ் தீம்பாலை யூட்டுந தாயினும் பாக்கத தன்னளி கெழுமினேனுப். எல்லாம்வல்ல இறைவன் என்னிறநத இவ்வுலகங்களி னாடும், இவ்வுலகங்களைத் தாங்கும் இடைவெளியினுடுந தனது அருட்பேரோளியினைக் கிளர்ந்தெழுச்செய்து, தன் பேரினபப் பேரோளிவடிவினை, எக்காலும் எவ் விடத்தும் அண்மையிலுஞ் சேய்மையிலும் அகத்தும் புறத்தும் அறிவொளியாகவுஞ் சுட்ரோளியாகவும் நம் அகக்கண்ணெதிரும் நம் புறக்கண்ணெதிருங் காட்டி, ஒவ்வொரு நொடியும் நமக்கு அறிவையும் இன்பததை யும் ஊட்டிக்கொண்டிருக்கும் இவ்வனுக்க வண்மையினைத் தம்மைச் சொன்னவளவிலே நம் மூள்ளத்தே பள்ள ரெனத் தோற்றுவிக்கும் முக்கண்ணுன், சடையன் என்னும் இறைவன் பெயர்கள் எவ்வளவு விழுமியவாய், எவ்வளவு உயாநதோங்கு நிலையினவாய்த் திகழாகிற கின்றன! ஆகலே, பண்டைத்தமிழர் இறைவனை ஒளி வடிவிற கண்டகாட்சி முக்கண்ணுன என்னும் பெயராற ரெற்றென விளங்குமாறுபோல ஏனைப் பெயர்களால விளங்கக்காணுமையின், அதுவே அவர்களால் அவனைக் குறித்தறகுச் சிறநத பெயராக வழங்கப்பட லாயிற ரென்று ஓர்நதுகொளக்.

சைவ வைணவம்

இனி, முன்னளிருநத தமிழர் அனைவரும் இறைவனை ஒளியுருவில் வைத்து வழிபாடுசெய்யும் ஒரேசொள கையினராக இருநதமையின, அவருள் எவ்வகையான மதப்பிரிவும் இருந்திலது; அதனால், மதம் என்னுஞ் சொல்லே அவர்க்குள் வழங்கவில்லை யெனபது முன் னமே விளக்கிக் காட்டப்பட்டது. வடநாட்டிலிருந்த

பெளத்த சமண்மதங்களுஞ் திராவிட ஆரியரின் பல திறக்கொள்கைகளுஞ் தென்றமிழ்நாட்டிற குடிபுகுஞ்சு, நிலைபெறத்துவங்கிய பிறகே, அதாவது ஆசிரியர் திரு வள்ளுவா காலத்திற்கு ஒருநூற்றுண்டு கழிந்தபிறகே, கி.பி இரண்டாம் நூற்றுண்டின் துவக்கத்திலிருஞ்சு அஞ்சுஞ்சிருந்த பலதிறக்கொள்கைகளும் பலதிறப்பெயர் கலால வழங்கத்துவங்கிய பான்மையும் முன்னரே காட்டப்பட்டது. இறைவன் வடிவு நநி கட்டுலனைதிரே காணப்படும் ஒளிவடிவேயெனபது மேற்செய்த உண்மையாராய்ச்சியிற் பெறப்பட்டமையால், தீக்கொழுஞ் திற காணப்படுஞ் செவ்வொளியே முக்கட்டபெருமானுக வும், அவ்வொளியில் அடங்கிச் சிறிதே தோன்றும் நீல வொளியே உமையம்மையாவும் வைத்து வணங்கப்பட்டன. நின்டகாலம் வரையில் அப்பணியும் அம்மையை யும் அவர் பிரிவினறி நிறகும் நிலையிலேயே வைத்து வணங்கிவந்த பண்டைத்தமிழர், பினர் இருவேறு வகையினராய்ப்பிரிந்து அப்பணியேவணங்குவோர் ஒரு குழுவினராயும், அப்மையையே வணங்குவோர் மற ரெரு குழுவினராயும் நிலைபெறலாயினர் இவ்விருவேறு குழுவினரில் அபபணை வணங்குவோர், அம்மையை வணங்குவோரையும், அம்மையை வணங்குவோர், அப பணை வணங்குவோரையும் இழிததுப்பேசிக் கலாம் விளாக்கலாயினர் இக்கொள்கைப்போரில் இருக்குழுவினரும் பெண்பிறவியைக் குறைவாகக் கருதவும் பேசவுந துவங்கவே, அம்மையை வணங்கிய குழுவாரில் ஒரு பெரும் பகுதியார் கடவுளைப் பெண்வடிவில் வைத்து வழிபாடு புரிதல் தமசகு இழிவெனக்கருதி அம்மையை யும் அப்பனுக்கி அவற்கு மாயோன், திருமால் என்னும் பெயாகனைப் புணைதுவிடலாயினர். கடவுளைப் பெண்

பாலாகவைத்து வணங்குதல்குறைவெனக்கருதியவரில், வடக்கிருந்ததமிழரைவிடத் தெற்கிருந்ததமிழே முன் நின்றவா என்பதற்குத் தென்றமிழ்நாட்டில் இன்றைக் குந் திருமால் கோயில்கள் மிகுதியாய்க்காணப்படுமாறு போல் வடநாட்டின்கட்ட காணப்படாமையும், வடநாட்டின்கண் அம்மையாகிய கொறறவை (தூர்க்கை)யின் கோயில்களே நகரங்கடோறும். அநந்கரங்களில் தெருக் கடோறும். அத்தெருக்களில் வீடுகடோறும் நிறைந்து காணப்படுதலுமே உறுப்பெருஞ்சான்றும் அம்மை அங்குணம் ஆணவடிவாகத் திரிக்கப்பட்டாலும், உண்மையிலே திருமால் பெண்பாலேயென்பது, அவர் ‘பெருமான’ என்னும் ஆண்பாற சொல்லால் வழங்கப்படாமற ‘பெருமாள்’ என்னும் பெண்பாற சொல்லால் வழங்கப்படலாலும், திருமால் ‘மோகினி’ என்னும் பெண்வடி வெடுத்துச் சிவபிரானைக்கூடிசு ‘சாததனைப்’ பெற்றா என்னும் புராணகதையாலும், அவர் உமைப்பிராட்டியாருக்குத் தமையன் என்னும் வழக்காலும், அவர் அம்மையைப்போலவே நீலங்கிறம் வாய்ந்தவரா யிருத்தலாலும், சிவநதங்கிறம் நெருப்பிறகுரியதாய் ஆண்டன்மையைக் காட்டுமாறுபோல நீலங்கிறம் நீருக்குரியதாய்க்குளிர்ந்த அருளின்தான் பெண்டன்மையைக் காட்டுதலாலும் ஐயுறவின்றித் துணியப்படும்.

அறறேல், ஆண்வடிவான சிவத்தினும் பெண்வடி வான் அம்மை குறைந்தவளாவனே யெனின்; அஃது ஆராய்ச்சியறிவில்லார் கூறலும் ஒளிவடிவில் எதுகுறைந்தது? எதுசிறந்தது? பருப்பொருள்களினுள்ளுங் தூயவான செம்மணி(இரத்தினம்) நீலமணியில் உருவாக்கிய ஆண்பெண்பாவைகளிலும், பொன் வெள்ளிமுதலியவற்றிற்றிட்டிய ஆண்பெண்பாவைகளிலும் எதனை உயர்ந்த

தென்று சொல்லாம்? எதனைத் தாழ்ந்ததென்று சொல்லாம? எனபுநேதாலும் நரமடுமலைனுக்குருதியுஞ்சோநது தீரண்ட நம்மக்களுடம்பே அருவருக்கத்தக்க மலப் பாண்டமா யிருக்கின்றதன்றி, இறைவன் இறைவியின் ஒளியுடயபும் அவ்வாறு அருவருக்கத்தக்க இயல்பின தாயிருத்தல் கூடுமோ? மேலும் மக்களுடம்பெல்லாம் அருவருபுள்ளனவாயிருக்க, அவற்றுள் ஆண்டுடம் பையர்ந்ததென்றும் பெண்ணுடயபைத் தாழ்ந்ததென்றுங் கூறுதல் எததுணை அறியாமையுடையதா யிருக்கின்றது! அருவருப்புள்ள ஆண்பெண் உடம்புகளுள் ஞஞ்சிற்சிலவுடயபுகள் அவ்வருவருப்பைமாற்றி விழை ஒட்டும் அழகும் மணமும் வாய்ந்தனவாயிருத்தலும், பெரும்பாலும் பெண்மக்களுடம்பு ஆண்மக்களி னுடம் பைவிடத் தூயனவாய் நோய் ஒட்டாதனவாயிருத்தலும் எமது சிவஞானபோத ஆராய்ச்சியில் விரிவாய்க்காட்டி விளக்கியிருக்கின்றேம். இந்தாலிலும் மேலே சிறிது அவை விளக்கப்பட்டிருக்கின்றன. உயர்வுதாழுக்கு இடமான ஊனுடம்புகளிலேயே பெண்பிறவி சிறந்ததென்பது பெறபடுவதாயிருக்க, அவ்வாறுயர்வுதாழுவு கருதற்குச் சிறிதும் இடந்தராத ஒளியுடயபுகளிற் சிவத்தினுருவை உயாந்ததென்றும், அம்மையினுருவைத் தாழ்ந்ததென்றும் பிழைப்படக்கருதல் எத்துணை மட்டமை!

இனி, மக்களுள்ளேயே பெண்மக்கள் அறிவாற்றல் களில் ஆண்மக்களுக்குச் சிறிதுகூறும் குறைந்தவரல்லர். இது, பழைய கழக இலக்கியங்களில் ஒளவையார், காக்கைபாடினி நசசெள்ளையார், பெருங்கோப்பெண்டு, வெண்ணிக்குயத்தியார் முதலான செந்தமிழுப் புலமை மாதரார் பாடியிருக்கும் அருந்தமிழுப் பாடல்களையும்,

அவர்க்குப்பின் காரைக்காலம்மையார் இறைவன்மேல் அன்றை குழைந்துருகிப் பாடியருளிய செய்யுள் நூல் களையும் ஒருசிறிது நோக்குவாக்குங் தெற்றெனப் புலப படும். மக்களுள்ளேனேயே பெண்பாலார் அறிவாறறல்களில் எந்தவகையிலும் ஆண்பாலாக்குங் குறைந்தவரா யிலா லாமை தெளியக்கிடக்கையில், எல்லாம்வல்ல இறைவி யாகிய உமையம்மை மட்டுஞ் சிவபிரானுசகு எந்தவகை யிலேலனுங் குறைந்தாள் ஆய்விடுவதோ? ஆகாளன்றே; அன்றூக்கேவ, இறைவியாகிய உமை இறைவனுக்கெடாதத தூய்மையும் அறிவாறறல்களும் உடைய ஸனபதே பண்ணடத் தமிழ்முன்னேர் கொண்ட கொள்கையாகு மென்று கடைப்பிடிக்க. இது, சைவசிததாநதப் பழ நூலாகிய திருக்களிற்றுப்படியார்,

“பொன்னிறங் கடடியினும் பூணினும் நின்றுறபோல
அநநிறம் அண்ணலும் அயபிகையுஞ—செந்நிறத்தன்
எநநிறத்த ளாயிருப்பன் எங்கள் சிவபதியும்
அந்நிறத்த ணயிருப்பன் ஆங்கு”

என அண்ணலையும் அமமையையும் ஏறறத்தாழவினறி ஒருநிலைப்பட வைத்து வலியுறுத்திக் கூறுமாற்றுல் தெளியப்படும்.

ஆக்கேவ, அமமையை வணங்கிவந்த தமிழ்ப் பழ மக்கள் வரவர மெய்யுணாவிழுந்து அவளே ததிருமாலாசகி வணங்கிவரி னும், அப்பளை வணங்கினாக்கும் அவாக்கும் மிகுதியான பகைமை நெடுங்காலம் வரையில் நிகழாமையால், அவ்விருவகைக்க குழுவினரில் ஒருவர் தம்மைச் சைவர் எனவும், மற்றொருவா தம்மை வைணவ ரெனவும் வேறுபடுத்தி வழங்கிச்கொண்டாலுஞ் சைவர் திருமாலை வணங்கவும், வைணவர் சிவபிராளை வணங்க வும் பின்வாங்கிறறிலா; ஏனைநிற, சிவபிரானுங் திருமா

அும் ஒவரேயென்னும் பண்டைத்தமிழர்தங் கொள்கை, அவர்தங கால்வழியில் வந்தவரான பின்றைத்தமிழாதம் நினைவைவிட்டு அகலாமையினா. இது தமிழ்ப் பொது மக்கள், “அரியுஞ்சிவனும் ஒண்ணு அறியார்வாயில் மண்ணு” எனத் தமக்குள் வழங்கிவரும் பழமொழியா அும் நன்குணரப்படும் இங்ஙனமாகப் பண்டைத்தமிழர்தங் கொள்கை ‘சைவம்’ ‘வைணவம்’ என இருக்கிற தெயவககொள்கையாகப் பிரியினும், அவற்றைக் கைக் கொண்டோர் தமக்குட் பக்கமையும் மாறுபாடு மில ராயச சிவபிரீராஜீயுந் திருமாலையும் வேற்றுமையின்றியே வைத்து நெடுங்காலமவரையில் வழிபாடு செய்து வந்தனர். இது, சைவசமயாசிரியராகிய திருஞரனசம்பந்தரும் அப்பரும்,

“ஊறினா ஒசையுள ஒனறினா ஒனறிமால் கூறனார்” எனவும்.

“அரியலாற ரேவியில்லை ஜூயன் ஜூயாறனார்க்கே” என வும் முறையே அருளிச்செய்திருத்தலாலும், வைணவ சமயமுதலாழ்வாகளான பொய்க்கையாரும்பேயாரும்,

“பொனறிகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நினறுலகந தாய நெடுமாலும— எனறும் இருவரங்கததாற றிரிவரேனும் ஒருவன் ஒருவனங்கத தெனறும உளன்” எனவும்,

“தாழசடையும் நீண்முடியும் ஒண்மழுவஞ் சக்கரமுஞ் சூழரவும் பொனானுந் தோனறுமால்—சூழுஞ் திரண்டருவி பாயுந திருமலைமேல் எநதைக்கு

இரண்டிருவும் ஒனரூய் இசைநது” எனவும் முறையே அருளிச்செய்திருத்தலாலும் நன்கு தெளியப்படும்.

இங்ஙனமாகச், சைவசமயாசிரியரும் வைணவ சமயஆழ்வார் முதலிருவரும் வயங்கிய தி. பி. (கி. பி.)

எட்டாம் நூற்றுண்டு வெரையிலுள்ள சைவத்திற்கும் வைணவத்திற்கும் மாறுபாடு பெரிதுமில்லையாய், இருசமயத் தெய்வங்களும் அவ்விருசமயத்தவராலும் வணங்கப் பட்டுவந்திருக்க, வடக்கிருந்துவந்து குடியேறிய தீரா விட ஆரியப்பாப்பனரும், அவருடன் கலந்துகொண்ட தமிழ்ப்பார்ப்பனரும் ஒருங்குசோந்து, தமிழ்மக்களின் ஒற்றுமையைச்சிகித்தது. அவரைத் தமக்கு அடிமைகளாக்கிக்கொள்ளுங்கீய எண்ணே மேதலைக்கேறித் தமிழ்ப் பொதுமக்களுக்குத் தெரியாத சமஸ்கிருதம் என்னும் இறந்துபட்ட வடமொழியைத் தமக்கே உரியதாககிக் கொண்டு, பிறவியேயில்லாத முழுமுதறகடவாகிய திருமாலுக்குப் பலபிறவிகளைக் கறபித்துப், பொய்யும் புளைச்சுருட்டும் நிரமபத தாம் அமமொழியிற கடடிவிட்ட புராணகதைகளில் திருமாலின் பிறவிகளை உயாத்தி, சிவபிரானை மக்களினுடைய சடைப்பட்டவராகத் தாழ்த்தி, வைணவாசகு முறகாலத்திலில்லாத வெண்மன் செம் மண குறியையும் அவரது நெற்றியிற்றீடி, இவ்வாற்றுல் வைணவா சைவரோடு பெரிதும் இகவிக்கலாம விளைக்கு மாறு செய்துவிட்டனர் பாபபனர்செயத் இரசுழஷ்சியினதிறன், அவரது சூழ்சிக்கு முற்பட்ட பொய்கையாழ்வார் பேயாழ்வா பாடலகளையும், அவரது சூழ்சிக்குப் பிறபட்டு அதிற் சிக்குண்ட ஏனையாழ்வாரின பாடலகளையும் டுடைப்படவைத்து ஒத்துநோக்குதலால் நன்கு விளங்கும். பொய்கையாழ்வார் பேயாழ்வார் பாடலகளிற் சிவபிரானை இகழும் இழிப்புரைகள் சிறிதுஒரு காணப்படா; மற்றுத், திருமங்கையாழ்வா திருமழிசையாழ்வார், நட்மாழவார் முதலான பிறகாலத்தவர் பாடடுகளிலோ சிவபிரானைப் பழித்துரைக்கும் பழிப் புரைசள மலிந்துகிடக்கின்றன. இவற்றின் விரிவெல்

லாம் எமது மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும் என னும் பெருநூலிற் றக்க சான்றுகளுடன் காட்டப்பட்டிருக்தவின் அவற்றை அகடீகை கண்டுகொள்க. இவ்வாறுக்த தமிழர்க்குட்பண்டைநாளில் ஒன்றூயிருந்து கடவுட்கொள்கை பின்னா இரண்டாயதூலம், அவ்விரண்டுத் தி பி. முதல்நூற்றண்டிலிருந்து சைவம், வைணவம் எனப் பெயா பெறலாயதூலம், பின்னாத் தி. பி. எட்டாம் நூற்றண்டிலிருந்து பாபபனா தமிழரைச் சொகுலைத்தறபொருட்டு வடமொழியிற் கடிடவிட்ட புராணப் புரட்டுக்கதைகளால் அவ்விருசமயத்தாருந் தமக்குட்பெரும்பகைமைகொண்டு கலாயக்கலாயதூலம் வந்த வரலாறு கண்டுகொள்க.

இங்ஙனா தமிழரது உயாந்த ஒரு முழுமுதறகடவுளின் விழுமிபகொள்கை மெய்ப்பனா விழுப்பினாலும். ஆராய்ச்சியறிவின்மையாலும், பாப்பனச சூழ்ச்சியாலும் பலவாறு சிதைந்துபோயினும், ஆராய்ச்சியறிவுமிகக நமது சிறந்த ஆங்கில அரசனகீழ் அது மீண்டுத் தன் பழங்குறிப்பினைய்திக் கதிரவனுள்ளியென வீறிததிகழும் பெறறியதாதலை ஒருசிறிது விளக்குவாம ஒளி யையே கடவுளனக்கண்டு, அவ்வொளியிற் ரேனறிய செவ்வொளியினை அப்பனுகவும் அதிற்கேள்றிய நீல வொளியினை அம்மையாகவுந் துணிந்து கடவுள் வழி பாடு செய்துபோந்த தமிழ்முன்னோ கொள்கை, இஞ்ஞான்று அரியபெரிய ஆராய்ச்சிசெய்யும் மேனுட்டாசிரியரின் ஆராய்ச்சிமுடிபுக்கும். இறைவன உண்டென்னும் ஏனை யெல்லாச் சமயமுடிபுக்கும் பெரிதும் ஒத்தத்தாக வே கிளர்ந்து நிறகின்றது. உயிர்களின பிறவியெல்லாம் ஆண்பெண் என்னும் இருப்புதியினும், ஆற்றலெல்லாம்

வெப்பத்தினால் என்னும் இருவகையாற்றலிலும், பொருள்களைப்படியாக நெருப்புநிறங்களை நம் என்னும் இருபெரும்பகுப்பிலும், சிறங்களைல்லாத சிவப்பும் நீலமும் என்னும் இருவேறு நிறங்களிலும் அடங்கி நிறகின்றன வெம்மை மிகுந்தனிருப்பு ஆண்டன்மையிலும், தன்மையிக்குந்தார் பெண்டன்மையிலும், வெம்மையுள்ள நெருப்பு சிவநத நிறத்திலும், தன்மையுள்ள நீர் நீலநிறத்திலும் புலனுப்த தோன்றல் ஆராய்ச்சிவல்ல ஆசிரியரால் முடித்துக்காட்டப்பட்டிருக்கின்றது உவில்லியம் ஜேமஸ் என்னும் ஆராய்ச்சிவல்ல பேராசிரியர் தாம நுனுகியாய்ந்து எழுதிய உள்நாலில் “ஒவியக்காரர் ஒவ்வொருவருந் தங்கண்ணெதிரே ஒரு தோற்றத்தை வெம்மையுடையதாக வோ அல்லது தன்மையுடையதாக வே வண்ணங்களி னால் எங்ஙனங் தோன்றச்செய்தல் கூடுமென்பதைத் தமது கருத்தை எந்தவழியாய்த திருப்புகிறார்களோ அந்தவழிக்குத் தக்கபடி அறிந்திருக்கிறார்கள்; வெப்பம் வாய்ந்ததாகக் காட்டல்வேண்டுமாயின, ஒவ்வொன்றி விருந்துஞ் சிவப்புநிறந் தோன்றுதலே அவர் விரைந்து காண்பார்; குளிர்ச்சிப்புடையதாகக் காட்டல்வேண்டுமாயின் நீலசிறந தோன்றுதலே அங்ஙனமே அவர் விரைந்து காண்பா” என ஓரிடத்தும,* “வெளிறின நீலநிறம் பெண்டன்மையோடு உறவுடையதாகவுள்ள, செங்குருதி நிறம் ஆண்டன்மையோடு உறவுடையதாகவுங் கூறப்படுங்கால முடிவில் அஃதுண்மையாகவே ஒரு தினைக்கப்

* “Every artist knows how he can make a scene before his eyes appear warmer or colder in colour, according to the way he sets his attention. If for warm, he soon begins to see the red color start out of everything, if for cold, the blue” p. 425, The Principles of Psychology, by Prof. W. James, Vol.1.

பினே யுண்டாக்குகின்றது ”* என மற்றொரிடத்தும் எடுத்துரைத்தலாற், செந்திற நீலங்கள் முறையே வெப்பத்தபங்கட்கும் ஆண்மை பெண்மைசட்கும் மெய்யாகவே உரியவாதல் தெற்றெனவிளங்கானிறகும். எனவே. ஒளியுருவாய் எங்குமவிளங்கும் இறைவன் எல்லையறை வெவ்விய ஆற்றல் வாய்ந்தவ ஞகவின் சிவந்த நிறத்தினாலும் திகழ்ச்சலூடன, தன்கண அடங்கித தோன்றுந்தன்னிய ஆற்றலால் நீலத்திறம் உடைய அம்மையையும் ஒருபாற பெற்றவனும் நிறகும உண்மை, ஆராய்ச்சியறிவு முதிர்ந்த நல்லாசிரியர் எங்காட்டவராயிருப்பினும் எச் சபயத்தவராயிருடப்பினும் அவர்க்கெல்லாம் ஒப்பமுடிந்த தொரு கொள்கையே யாதல்நன்குபெறப்படுதல காண்க.

இனி, உலகத்திலுள்ள ஆற்றலெல்லானு சூடுநகருளிர்ச்சியும் என்னும் இரண்டில் வந்தடங்குபெனக்கண்டு, அவ்வண்மையிற கடைப்பிடியாய நினற தமிழரது கொள்கையே, இஞ்ஞான்றை இயற்கைப்பொருள்நூலாக்கெல்லாம் ஒத்தமுடிபாய் இருக்கின்றது இவ்வுலகிற சூடுமட்டுமே யிருந்தால்உலகம் என்னும் பொருளும் பெயருமே இல்லையாய்ப்போம்; அல்லது குளிர்ச்சிமட்டுமேயிருந்தாலும், அதைத்தனிர வேறொவையுமே இரா ஆகவே, உலகத்தோற்றத்திறகும் இயக்கத்திறகுஞ் சூடுநகருளிர்ச்சியும் ஆகிய இருவகையாற்றல்களும் இன்றியமையாதனவா யிருச்சினறனவென்று உணர்தல் வேண்டும். வெவ்விய ஆற்றலவாய்ந்த இறைவனே உள்ளையின, அவனது வெம்மை அளவிறந்த ஆற்றலுடைய தாகவின, அஃது இப்பருப்பொருளுலகததை எவ்வகை

* “And finally, it is a real puzzle when the color pale-blue is said to have feminine and blood-red masculine affinities ” p 582, ibid.

யாலும் பயன்படாத மிக நுண்ணிய நிலையிலேயே வைத் துகும் அல்லால், உயிகளுக்குப் பயன்படும் இப்பருவுடம்புகளையும், இவ்வுடம்புகளுக்குக் கட்டாயமாய வேண்டிய பருப்பொருளுணவுகளையும் உண்டாக்கமாட்டாதாகும் இவ்வுலகினகண் நீரும் நீரினகுளிச்சியும் ஒரு சிறிதுமில்லாமல், வெறு நெருப்பும் நெருப்பின் சூடுமே இருக்குமானால் எல்லாம் அங்கெநருப்பின் சூட்டில் ஏரிந்து நுண்ணியவாய்ப்போக எங்கும் வெறு வெட்டவெளியே யிருக்குமான்றி வேறேதேனும் இருக்குமோ? எண்ணிப்பாருங்கள்! அல்லது, இங்கு நெருப்பும் நெருப்பின்சூடுஞ் சிறிதுமேயில்லாமல், வெறுநதண்ணீருந்தண்ணீரின குளிர்ச்சியுமே எங்கும் இருக்குமானால், புலசிய புறபூண்டுகளேனும் ஏனைசசிற்றுயிர்களேனும் மாந்தாகளேனும் இங்கிருததல் கூடுமோ? எங்கும் வெறும் பனிப்பாறைகளே யன்றி வேறெறவையும் இருததல இபலாதே. நெருப்பும் நீரும் ஒருங்கு விரவியிருத்தலாலன்றே, இவ்வுலகமும் உலகியற பொருள்களும் உயிர்வாழ் உடம்புகளும் இங்கு நிலைபெறுற்றுக்காணப்படுகின்றன. அறிவில்லாத நெருப்பும் நீருந்தாமாகவே ஒன்றுக்குடி மிக வியக்கத்தக்க நம உடம்புகளையும், அவுடம்புகளினவாயிலாக நாமதுகாநதுவரும் இனியபண்டங்களையும், நம்முடம்புகளும் பண்டங்களும் இருததற்கு நிலைகளனான இவ்வுலகத்தையும் படைத்து வைத்தல் இயலாமையால், எல்லா அறிவும் முதன்மையும் வாய்ந்த இறைவனது வெவ்விய ஆற்றலாலும், அவன்னாடு ஒருங்கு விரவிய இறைவியின தண்ணிய ஆற்றலாலும் உநதப்பட்டே, நெருப்பும் நீரும் ஒன்றுக்குடி இவ்வுலகத்தையும், உலகத்துப் பல்பொருள்களையும், உயிர்களின் உடம்புகளையுங் தோற்றுவித்து இயக்குகின்றனவன்று

கடைப்பிடித்து உணர்தல்வேண்டும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொருடயிலும் இறைவன இறைவியின் வெப்பத்தைப் பூற்றுக்கள கலந்துகின்று அவற்றை நிலைப் பெறுத்தியும் நிலையாற்றியும் வரும் நிகழ்ச்சி, எல்லாமாங்களுக்கண்கூடாய் அறிந்துவரும் இயல்பினதாயிருத்தவின், இவ்வண்மையினைக் கண்டு கடைப்பிடித்தத் தமிழரது கொள்கை, எத்தீபத்துள்ள அறிஞராலும், எச்சமயத்துள்ள சான்றேற்றாலும் விரும்பி ஏற்றுக்கொள்ள பால்தீயனறி விலக்கற்பாலதன்று அன்றி எவ்வீரனும் இவ்வண்மையின் அருபபெருஞ்சிறப்பினை யுணராமையினாலோ. உணர்த்துந்தாம் அதனைத் தழுவலாகாதெனச் செருக்குதலினாலோ இதனைத் தழுவாதொழில்வராயின், அந்தோ! அவர் தமது பிறவிப்பயனை இழந்தாராதல் தினன்மென்க.

இனி, ஆற்றல்களெல்லாம் வெப்பத்தபங்களை இரண்டாயே சிலவும் அருபபெருண்மையினைக் கண்டாறபோலவே, அவ்வாற்றல்களிற் புலனும் நிறங்களுஞ்சிவப்பும் நீலமும் என இரண்டேயாமெனக் கண்ட மாப்பெருஞ்சிறப்புந் தமிழப் பழஞ்சான்றேர்க்கே யுரித்தாகும். இவ்வகைத்தில் எழுவகை நிறங்களும் இவற்றின் கலப்பால் எண்ணிறந்த பலநிறங்களுக்காணப்பட்டிரும், இவையெல்லாஞ் சிவப்பும் நீலமும் என்னும் இரண்டிலே சென்றடங்குமெனவும், மூலமான இவ்விரண்டு நிறங்களும் ஏறியுங்குறைந்துங் கலத்தலினாலேயே எண்ணிறந்தனவான நிறங்கள் பலவுங் காணப்படுகின்றன வெனவும் இஞ்சான்றை இயற்கைப்பொருள் நூலார்பெரிதாராய்ந்து முடிவுகட்டி யிருக்கின்றனர்.* இந்த

* See, for instance, "The Popular Lectures on Scientific Subjects" by Prof. Helmholtz, Vol. 1. p. 218.

ஞான்றை இயற்கைப் பொருளுள்ளார் கண்ட இம்முடிபினை, இற்றைக்கு ஜியாயிர ஆண்டுகட்கு முன்னமே யிருந்த நந்தமிழ் முதுமக்கள் கண்டு. எல்லாங்கிறங்களுக்கும் மூலமான சிவப்பும் நீலமும் என்னும் இந்திரங்களிரண்டும் இறைவனது சிவப்புநிறத்திலிருந்தும் இறைவி யின் நீலத்திலிருந்தும் முதன்முதற ரேண்றிப், பின் னரப் பருப்பொருண்மாயையில் அவ்விரண்டனையும், அவற்றின கலப்பால் வேறுபல நிறங்களையுங் தோற்று விக்கலான நிகழ்ச்சி உண்மையினையுங் தெற்றெனத் தெரிந்து, அவ்வாறாற சிவப்புநிறமுடைய தீவடிவின னன் இறைவனைச் சிவன், சேயோன எனவும், நீலநிற முடைய நீலவடிவினளான இறைவியை மாயோன், மாயோள எனவும் அழைத்து அவ்விருவரையும் அவா ஒருங்கு விரவிநிறகும் அங்கிலையிலேயே வைத்து வழுத்தி வந்ததுாம், அவா மரபு பிழையாது அப்பண்டைத் தமிழ்முன்னோ வழிவந்த பின்றைத்தமிழர் அணைவரும் இன்றைக்கும் இறைவன் இறைவியை அங்கிலையிலேயே வைத்து வாழ்த்தியும் வழுத்தியும் வழிபாடாற்றிவருவதுாம், உண்மையான ஆராய்ந்து காணவல்லார் எவராயிருப்பினும் எநாட்டவராயிருப்பினும் எச்சமயத்தவராயிருப்பினும் அவரெல்லாம கூடிந்தேற்றுத் தாழும் அவ்வழியொழுகிப் பெற்றகரும் பெருப்பயன் பெறக் காட்டும் பெற்றியவாய்த் துலங்குகின்றன வல்லவோ? தமிழ்முன்னோர் கண்ட இவ்வரும்பே ருணமைகள், பின்றைக்காலத்திற் சைவம் வைணவம் எனப்பெயர் கொண்ட இருமதங்களிலன்றி வேறெறவற்றிலுங் காணப்பட்டாமையால், இவ்விருமதங்களுமே தமிழா மதமாகுமன்றி, வேறெதுவுங் தமிழாமதமெனப் பொயாபெறுதற்குச் சிறிதும் உரிமையுடைய தாகாதென்று கடைப்பிடித் துணர்ந்துகொள்க.

அஃபொக்குமாயினும், ‘பெனததம்’ ‘சமணம்’ என்னும் சமயங்களிரண்டும் வடநாட்டகத்திருந்த பழையதமிழ்மக்களிடையேதோன்றிச்சிறிதேறக்குறைய இரண்டாயிரத் தௌந்தாறுண்டுகளாக இவ்விநதியநாட்டில் நிலவியவைகளே யாதலால், இவையிரண்டைன்யுந தமிழர் மதமனாக் கொள்ளாமை என்னையெனின்; பண்ணடைத் தமிழா தாம ஒளிவடிவிற கண்ட முழுமுதற்கடவுளை அவ்வொளிவடிவில் வைத்து வழிபடுதலையே தமக்கு முதற்பெருங் கொள்கையாக் கொண்டனா; அதனையுடேதே கொல்லா அறத்தினைத் தமக்குச் சிறப்புடைக கொள்கையாக்கொண்டனர். இவ்விநதியநாடுக்குப் புறம்பே யிருந்த ஆரியர். உணவுக்கும் உறையுருக்கும் மிக மிடிப் பட்டு இவ்விநதியநாடுட்ட புகுநது குடியேறியபோது, தமிழாக்குப் பெருஞ்செலவமா யிருந்த மாடு ஆடு குதிரை முதலான தீங்கற்ற மிகக் பயனுடைய விலங்குகளை அவா அறிந்தும் அறியாமலும் பலவகையாற கைப்பற்றிக் கொல்லுப்பிரிந்து, அவற்றின ஊனை வரைதுறை யினரித தின்றுஞ், சோமபழுண்டின் கள்ளைப் பருகியுஞ் சூதாடியுங் களிப்பாட்டிற காலங்கழி ததனா. அதுகணடு அருவருப்புக்கொண்ட அஞ்சான்றைத் தமிழாசிரியர் சிலா, அவர்க்கும் அவரைப் பின்பற்றிப் தமிழரிற் கீழ் மககட்கும் அறிவு தெருட்டுதற்பொருட்டுக், கொல்லா அறத்தின மேனமையை மிகுததெடுத்துப்பேசி, அதனைக் கடைப்பிடித்து ஒழுகுதலாலே இம்மை மறுமைப் பயன்களைல்லாந தாமே வருமான வற்புறுத்து வரலாயினா. இங்னனம் அறவுரை பகாந்துவந்த தமிழாசிரியரின அறிவுமொழிகளே வடமொழியில் ‘உபசிடதங்கள்’ ஆயின். இன்னும் அவாகளால் அக்காலத்தேயாக் கபபட்ட நூல்களே ‘சாங்கியம்’ ‘போகம்’ ‘நெயாயிகம்’

‘வைசேடிகம்’ எனப் பெய்தார் பெற்றன. இந்நால்களைல் லாம் ஆரியர் செய்துபோந்த உயிர்க்கொலை வேள்விகளை ஒருமுகமாய் நின்று மறுத்து, அவர் மிக உயர்ததுப் பாராட்டிய இருக்கு, எசர், சாமம் முதலான ஆரிய வேதங்களை இழித்துப்பேசக்கல் காண்க தமிழாசிரியர் ஆரியமொழியில் ஆக்கிய இம மெய்யுணாவுநால்கள் தோன்றிய பின்னும் ஆரியரின் கொலை புலை யொழுக கங் குறையாமற டெருகியேவர. அதனை வேற்றக் கணீந தெறிதறபொருட்டு ஏழையுயிகளைக்காக்கும் எந்தலான இறைவனறன றிருவருட குறிப்பாற பண்டைத் தமிழா மரபில் வந்த அரசர் சூடியிலே கௌதம சாக்கியர் என னும இளவரசா தோன்றித, தங் கணமுன்னே நடக்கும் ஆரியரின் வேளவிக்கொலையின் கொடுமையினை நினைந்து மனம் பொறுறாயத, தமது அரச வாழ்க்கையினையுந துறந்துபோய். உயிர்களைக் கொன்று தினஞ்சூத கொலலா அறத்தினமேன்மையினையே எங்கும் எடுத்துச்சொல்லி, ஆரியரின உயிர்க்கொலைவேளவியினை அடித்தொடு ஒழித்த விற கடைபாசிடியாய் நின்றா கௌதம புத்தா எங்கும் பரப்பி வந்த அறக்காளரைக்கையே அவரது பெயராற பிற காலத்திற் பெளத்த சமயம் என்னும் பெயர் பூண்டு வழங்கலாயிற்று இத்துண்டேயென்றிக, கௌதம புத்தா, முழுமுதற கடவுளொருவா இல்லையென்றாவது, கடவுள வழிபாடு செய்தல் பயனற்றதென்றாவது தமது அறவுரையில் எங்குங கூறினால்லா. ஒரு காலத்தில் ‘வாசெட்டன்’ என்னும் பார்ப்பனன் ஒருவன் கௌதம புத்தா பாறபோந்து, ‘பிரமோபாசனை (கடவுள வழிபாடு) செய பலாமா? அது செய்தறகு வழியாது?’ என்று கேட்ட போது, புத்தா “கடவுள வழிபாடு செய்யாலாம்; அது செய்தறகு வழி இது” என்று தமது கொலலா அறக

கொள்கையினையே விரித்தெடுத்து அவற்கு அறிவுறுத்தி யிருக்கின்றா.* மேலுங், கௌதமபுத்தரின் முன்னோர் கள் சிவபிரானையே வழிபட்டு வந்தவர்கள் எனபது, புத்தா பிறகத் நூனறு அவாதம் பெற்றேரான அரசனும் அரசியும் அவரைச் சிவபிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்று பிரானை வழிபட்ட செய்தி பழைய கல்வெட்டு ஒன்றிற குறிகப்பட டிருத்தல் கொண்டு நன்கறியக கிடக்கின்றது. பெளத்தசமய முதலவரான கௌதம சாக்கியர் சைவசமயத்திற்கு இன்றியமையா அறங்க ளான் ‘கொல்லாமை’ ‘புலாலுண்ணைமை’ என்னும் அரு ளொமுக்கங்கள் தங்காலத்திற்குந்த ஆரியர்க்கும் அவா வழிச்சார்ந்தார்க்கும் முதன்மையாக வேண்டியிருந்த மையால், அவற்றை எடுத்து வலியுறுத்தி வந்தனரே யன்றி, அவா சைவசமயக் கோடபாடடிறகுங் கடவுள் வழிபாட்டிறகுஞ் சிறிதும் மாறுபட்டவரா யில்லாமை யினுடே தான், அவர்தம் மாணுகரில் அவரது திருவுளக கருத்தின் உண்மை கண்டார் மரபில் வந்த இடைக காலத்தவர் சிவபிரானையும் அமமையையும் உடன் வைத்து வணங்கும் முறைகளையுஞ்சீசர்த்து மகாயான பெளத்தத்தை உண்டாக்கினர். மாணிக்கவாசகப்பெரு மான காலத்தில், அதாவது இறைஈச்சு ஓராயிரத்து எழு நூறு ஆண்டுகளுக்குமுன்னம் இம்மகாயான பெளத்தமே வடக்கே இமயமலைக்கும் அபபாலிருந்து தெற்கே குமரி முனைவரையிற் பரவியிருந்த தாகும் இம்மகாயான பெளத்தம் சைவசமயக் கோடபாடுகளுடன் பெரி தொத்து நின்றமையால், அதனைத் தழுவியிருந்த பெளத்த குருமார்க்குஞ் சைவசமய குரவர்க்கும் ஏதொர்க் போ

* See Prof Rhys Davids' Hibbert Lectures on Indian Buddhism, pp. 63—69.

ராட்டமும் நோந்திலது மற்று, முதலாசிரியர் கொள்கைக்கு மாறுப்புக், ‘க—வுரும் இல்லை, உ-லகமும் இல்லை, உயிருக்கும் இல்லை’ யெனக் கரையும் சன்யானபொத்த மோ இவ்விநதியாட்டில் வழங்குதற்கு இடம்பெறுமையின், இலங்கையிறசென்று ஒடுங்கிறது; இது சைவசமயக் கோட்பாடுகளுக்கு மாறுப்புக்கிடந்தமையினா, இதன் இலவழக்கைப் பின்பற்றிய இலங்கைப் பொத்த குருமார்களோ தில்லைக்குப்போந்து மாணிக்கவாசகமாடு வழக்காடித் தோல்வியற்றவராவர். இன்னும், இவ்வீண்யானமகாபான பொத்தமத வரலாறுகளுடை, காலமும், அவற்றையாககியோரும், பிறவுமெல்லாம் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் வலியசான்றுகளுடன் எடுத்துக்காட்டி விளக்கப்பட்டிருக்கின்றன என்கே பொத்தமத முதலாசிரியரான கௌதமசாக்கியரின் கொள்கை, பண்ணடத் தமிழாசிரியரின் கொள்கையுடன் முழுதொத்து நிற்றவின், அதனைத் தமிழர்மதமெனத் தழுவுதற்கண் இழுக்கேதும் இலதே னும், அவர்க்குப்பின் பொத்தமதப் பெயரால் வெளிவந்தார் பலரும், முதலாசிரியர் கொள்கைக்கு முழுமாறுப்பில்வழக்கே (சூனியவாதமே) பேசுதலின், அவற்றுபொத்த மதத்தைத் தமிழாமதமெனக் கூறுதல் ஒருவாற்றனும் ஒவ்வாதென விடுக்க

இனி, இங்னன்மே கௌதமசாக்கியர் காலத்தில் வடநாட்டில் உடனிருந்தவரான மகாவீரரால் ஆக்கப்பட்ட சமண் மதமுன கொல்லாமை புலாலுண்ணுமையாகிய சைவசமய ஒழுக்கங்களையே பொத்த மதத்தினும் பார்க்க மிகவும் உறைப்பாய் எடுத்து வலியுறுத்தி, ஆரிய வேதங்களை இழித்துப் பேசக் காண்டலின், அதுவும் அக்காலத்திற்கு முதன்மையாய் வேண்டிய

கசுகு

தமிழர் மதம்

சைவவொழுக்கத்தை உயர்த்தெடுத்துப் பேசியதேயன் றிக், கடவுள் இல்லையென்றுவது, கடவுளை வழிபடுதல் வீணென்றுவது பேசியதில்லை. முகலாசிரியரான மகா வீரர்க்கு உடனபாடாகாத கொள்கைகளையே. அவர்க்கு நெடுங்காலம் பிற்பட்டு வந்தவரான சமன் சமயத்தவர் கைக்கொண்டு ஒழுகுதலானும், பிறகாலத்துச் சமன் சமயத்தார் கடவுள் வழிபாட்டைக் கைஷிட்டுத், தம் முதலாசிரியரான மகாவீரரையே கடவுளாக வைத்து வழிபடுதலானும். இப் பிறசாலத்துச் சமன் மதமுந தமிழர் மதமாதாகு உரியதல்லாததாயிற் கொண்க.

இனி, இஞ்ஞான்றைத் தமிழ் மக்களில் ஒரு பெரும் பகுதியார் கிறித்துமதத்தின் ராகவும், மறைஞரு பெரும் பகுதியா மகமதுமதத்தின் ராகவும் வாழ்ந்து வரக் காண்டனின். அவ்விருவரையுந தமிழா மதத்தின் கட் சோததுப் பேசுதல் வேண்டுமாலெனின; ஒரே முழுமுதற கடவுள் வணக்கத்திற் கடைப்பிடியாய் நிறை விற் கிறித்துவரும் மகமதியரும் பண்டைத் தமிழரோடு ஒப்பராயினும், பண்டைத் தமிழர்க்கு இரண்டாவதாய்ச் சிறநத கொல்லாமை புலாலுண்ணுமை யென்னும் அருளொழுககங்களை அவ்விருவருந கடைப்பிடித்து நடவாமையானும், உயிர்களுக்கு முறபிறவி பிறபிறவி யுண பையினையும் ஊழ்ளினை யுண்மையினையும் அவா உடம் படாமையானும், இறைவனது திருவுருவ வழிபாட்டை அவா மறுத்தலானும் அவரிருவரும் பண்டைத் தமிழர் மதத்திற்குப் புறம்பாகவே நிறகவேண்டியவ சாயினு ரெண்க.

என்றிதுசாறும் விளக்கிப் போந்தவாறறுல் மிகப் பழையகாலத்திருந்த தமிழரின் முப்பொருட் கொள்கை

யே(முப்பொருட் கொள்கையாவன கடவுள் உயிர்உலகு என்னும் மூன்றையும் பற்றியவை), தி. பி முதல் நூற்றுண்டிற்குப் பின்னிருந்து இரண்டாய்ப்பிரிந்து சைவம் வைணவம் என்னும் பெயர்களால் இன்றுகாறும் இவ்விந்திய நாட்டினகும் வழக்கிவரும் உண்மை நன்கு புலனுகாங்கிறகும்: ஒரே முழுமுதற்கடவுளை ஒளிவடிவிற்கண்டு, அதனையே அம்மையப்பரென வைத்து வணங்கி வருதலிற் பல்லாயிர ஆண்டுகளாகக் கடைப்பிடியாய் நின்ற பண்டைத்தமிழாக்குப்பின பல்லாயிர ஆண்டுகள் கழித்து, அப்பண்டைத் தமிழரது மரபிலேயே தோன்றிய கௌதமசாக்கியரும் மகாவீரருந் தம முன்னோடு தங்கொல்லாஅறத்தினையே எங்கு மெதித்துப்பீசி, ஆரியரின கொலை புலை யொழுக்கத்தினை வேற்கக் கண்ணது வந்தனராயினும், அவர்க்குப்பின் அவர்பெயர் தாங்கி வந்த பெளத்தருஞ் சமணரும் முழுமுதற் கடவுளுன்ன மையினை மறுத்து, மக்கள் தாம பெறுதற்குரிய முதற் பெரும்பயனுண் கடவுள் வழிபாட்டை இழக்குமாறு செய்து தமிழுலகினைப் பாழுபடுத்தி வந்தமையின, அவ்விருவரும், இறைவன் றிருவருட் டிறத்தாற ரேண்றி யருளின மாணிக்கவாசகராலும் திருஞான சம்பந்தராலும் முறையே ஒடுக்கப்பட்டு இவ்விந்திய நாட்டினகட பெரும்பாலும் இல்லாமலே ஒழிந்துபோயினா. எனக்கின்ற பெளத்தா சமணரிற் சிறு பகுதியாருந் தமக்கு மேற்பட்ட அறிவும் ஆற்றலும் வாய்ந்த ஒரு முழுமுதற் பொருள்வணக்கத்தைக் கைவிடமாட்டாராய்த், தத்தஞ் சமயமுதலவரான கௌதமடுத்தறையும் மகாவீரரையுமே கடவுளாக்கி, அவர்க்குத் திருவருவங்கள் சமைத்து, அவைதமமை மிக அழகிய மிகப்பெரியதிருக்கோயில் களில் இருத்தி இன்றுகாறும் அவைதமக்கு வழிபாடாற்றி

வருகின்றனர் ஆகவே, சைவரைப் பகைத்துக் கடவுள் இல்லையெனக் கட்டுரைத்து வந்த பிற்றை ஞான்றைப் பெளத்தர் சமணருங்கூடக் கடைப்படியாகக் கடவுள் வணக்கத்தில் வந்து மனதுறுதல் பெற்று நிற்றல் எவர்க்கும் இனிது விளங்காங்கிறது. இப்போது சில ஆண்டு களாகப் புதிது தோன்றி, ஆரியக்குறும்பை அடக்கித் தமிழாக்கு நன்மை செய்வாரோல ஆரவாரம் புரியும் ஒரு சிறு கூட்டத்தார், பண்டைத் தமிழரின் மரபிற ரேஷன்றி அவர்க்குரிய பிறப்பு இறப்பு இல்லா ஒரே முழு முதற் கடவுளின் ஒளியுருவ வழிபாட்டில் உறைத்து நிறப் பரான சைவ சமயத்தவரையுனு சைவசமய ஆசிரியரையும் அவா அருளிசெய்த ஒப்புயர்விலலாத் தேவார திருவாசகம முதலான செந்தமிழ் மாமறைகளையும் வாய் கூசா திகழுந்து ஆரவாரஞு செய்துவருகின்றனர். இவர்களோ இவாக்குப் பின் இவர்தங் கால்வழியில் வருவாரோ தாங் கடவுள் வணக்கத்தைக் கைவிட மாட்டாமையுணர்ந்து, சிறிது காலத்தில் தத் தநதலைவரையே, பெளத்தா சமணரைப்போற, கடவுளாகக் கு வரை வணங்குத மூம் வாழ்த்துசலுஞு செய்யாநிறப்பர் சிற்றறிவுடைய ராய்ப் பிறப்பிறப்பிற பட்டுழலும் மக்களை எத்துணைதான் கடவுளாக உயாத்தி வழிபடினும், அவாகள் கடவுளாய் விடுவரோ? கல்லெல்லாம் மாணிக்கக் கலலாமோ? மின் னுவவெல்லாம் பொனங்கோ? ஆகையால், இறைவனில்லையென எடுப்புடன் பேசவாரா எவருந், தாங் கவலையிலும் நோயிலும் வறுமையிலுந துனபத்திலுஞ் சிக்குண்டு நெயுக காலுஞ், சாகப் போகுந தறுவாயிலும் இறைவன நடபிக்கை வரப்பெற்று, அதற்குமுன் தாஞ்செய பெரும் பிழையினை யுணர்ந்து நெஞ்சும் இரங்கா நிறப்பெற்றது திண்ணனம். அது நிறக.)

தமிழர்தங் திருக்கோயில்கள்

இனி, ஒளிவடிவே முழுமுதறகடவுளின் அருள் வடிவாதலை நன்கு கண்ட பண்டைத்தமிழர் அக்கட வுளின் அருளவடிவை வைத்து வழிபடுதற்கு அமைத்த திருக்கோயில்களின் வரலாற்றைச் சிறிதெடுத்துக் கூறுவாம். பழைய தமிழ்முன்னோ ஒளிவடிவே இறைவன வடிவென உணர்ந்தபின், பகற காலத்தே பேரொளிப் பிழம்பாய்த் துலங்கானின்ற கதிரவனையே கடவுளாகக் கருதி வழிபட்டு வரலானார். இது வடமொழி யிருக்கு வேதத்திற் பகலவன வணக்கத்தின் மேலதான் காயத் திரி மந்திரமே மிகச் சிறந்த வழிபாட்டுரையாயக் திகழ்தலாலும், அம மந்திரத்தினையே காலை நண்பசல மாலை என்னும் மூன்று பொழுதுகளிலும் அந்தணரெல் லாரும் பற்பலகாலுஞ் சொலை இன்றுகாறும் வழிபாடியறி வரக் காண்டலாலும், அக் காயத்திரி மந்திரத்திற் பர்க்கன் என்னும் பெயரால் விளிக்கப் படுவோன சிவ பிரானே பென்பது மைத்திராயனீ யேபநிடத்த்தி லும் அமர சிகண்டிலும் நன்கெடுத்துத் தெளிவுறுத்தப் படதிருத்தலாலும், அதற்கிணங்கவே சைவ சமயாசிரியரான திருநாவுக்கரசு நாயன்ரும்,

“அருக்கன பாதம் வணங்குவா அந்தியில்

அருக்கனுவான அரனுரு வல்லனே?

இருக்கு நானமறை ராசனையே தொழுங

கருத்தின நினையார் கனமனவரே” என்றருளிச் செய்திருத்தலாலுங் தெற்றென அறியப்படும்.

அஃதொக்கரும், ஆரிய வேதத்திற் போந்த கதிரவன வணக்கத்தைப் பண்டைத் தமிழர்க்குரிய தொன்றுக்க கூறுதல் யானங்களைமெனின்; ஆரிய வேதமான இருக்கு வேதத்தில் உள்ள பதிகங்கள் அத்தனையும் ஆரிய மாநத

ராலேலை ஆக்கப்பட்டன அல்ல; இந்திரன் வருணன் முதலான தம படைத் தலைவர்களின் ஆவிகண் மேல் ஆரியா பாடிக் கொண்டாந்த பாட்டுகளை, அவாகளீச் சீர் திருத்தல் வேண்டி அவருடன் ஒருங்கு சோந்து நின்று ஒரு கோவைப்படுத்தி, அவற்றிற்கு ‘இருக்குவேதம்’ எனப் பெயரூந் தந்த பண்டைத் தமிழாசிரியரே தாம் வணங்கிப்போந்த பகலவன் மேலும், அப்பகலவனுக்கு உயிரான சிவபிரான் மேலும் தாம் பாடிய பதிகங்களை யும் அவ் விருக்குவேதத்தின் இடையிடையே சேர்த்து அவற்றை ஓரொழுங்கு படுத்திய வாய்மையினை இந்நாளினகண் முன்னமே சிறிது எடுத்துக்காட்டி யிருக்கின்றோம் இதற்கு முன் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெருநாலீலும், அக்ளை விரித்து விளக்கி யிருக்கின்றோம். காயத்திரிமந்திரத்தை இயற்றி இருக்குவேதத்திற்கேர்த்து, அவ்வேதத்திற்கு உயிரும் உயர்வுங் கொடுத்தவர் விசுவாமித்திரர் என்னுங் தமிழ்ப் பரதகுல அரசமுனிவரே யாதல கருத்திற் பதிககறபாற்று

இனிப். பேரொளிப் பிழம்பான பகலவனீன் இறைவனுருவாகக் கண்டு வணங்கி வந்த பண்டைத் தமிழர், நாலோற் நாலோற் அவனபால் அனபு மீதாரப் பெற்று, அகனால் அவனை எட்டாத தொலைவில் வைத்து வழி படுதலில் மனநிறைவு பெற்றாய், அவன்போன்ற ஓர் ஒளியிருவினைத் தமதெத்திரே நிறுத்தி வழுத்துதற்குப் பெருவிழைவு கொண்டனா. தமமால அனபு செய்யப் பட்டாரை அருகே வைத்துக் காணவும் அவாக்கு மலர் மாலை சூட்டுதல் முதலான சிறப்புகளீச செய்து, அவருடைய காலடி களில் வீழ்ந்து வணங்கி அவரை வாழ்த்தவும் மிக விரும்புவது, மக்களில் மிக உயர்ந்தாரிவிருந்து

மிக இழிந்தார்வரையி னாள் எல்லாரிடத்தும் இயற்கை யாய்க் காணப்படுகின்றது. ஆகவே, பகலவனை யொப்ப தோர் ஒளியுருவினைத் தமமெதிரே நிறுத்தித், தாம் வேண்டிய சிறப்புகளை யெல்லாம் அதற்குச் செய்து, அதனைப் பழந்தமிழர் வழிபட விழைந்ததில் இயற்கைக்கு மாறுஞ்சேதும் அவாபால் இல்லையென்றுணர்வாந்து கொளக். அங்கும் விழைவு கொண்டு, அதற்கேற்ற தோர் ஒளியுருவினை அவர் தேடப் புகுந்த காலத்திலேல்லாம், அவர் மரக்கட்டைகளிரண்டை ஒன்றேடான்று தேய்த்து நெருப்பினை யுண்டாக்கி அதனுற பச்சை யுண வுப பண்டங்களைப் பதமாக்கிச் சமைத்துண்ணவும், அத னெளியால் இருள் செறிந்த இராப்பொழுதில் நச்சயிர கடகுந், கொலை விலங்குகடகும் அஞ்சாது அகன றேழுகவுங் தெரிந்து கொண்டாகளாதலால், அத்தகைய நெருப்பின் ஒளியுருவினையே தமக்கு அண்ணுமயில் வைத்து மனக களிப்படுதன் வணங்குதற்குத் தலைப்பட டனர் நந் தமிழமுன்னேர் இரண்டு மரக்கட்டைகளைத் தேய்த்தே மிகப் பழைய காலத்தில் நெருப்பினை உண்டாக்கி வந்தனரென்பது,

‘ஞாவிதோற் கொண்ட பெருவிறன் ஞாகிழிச் செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின்

இன்றம் பாலை முனையின்’ என்று பெரும்பானுற் றுப்படையில் அதனுசிரியா கடியலூர் உருத்திரங்கண்ணனுர் கூறுமாற்றுல் நனநறியப்படும் ‘ஞாவி கோல்’ எனபது தீக்கடைகோல். இன்றைக்கும் வேளவிவேடுகும் ஆசிரியா முகலிற றீக்கடைகோல் கொண்டே தீயை யுண்டாக்கி வேளவியைத் தொடங்கு மாற்றுல், இது மிகபபழையகாலத்தே தமிழாக்குள் ஸ்ரீருந்ததொரு பழக்கமாதல அறியக்கிடக்கின்றது. பெரும்பாலும் அப்

பண்ணடாளிற பெரிய பெரிய மரக்கீழல்களில் வட்டமான ஒரு குழி அகழ்ந்து, அதிற நீயைவளர்த்து, அத்தீச்சுடாக்கு கெறபொரியும் மலருக் தூவி அதனையே மிக மனங்கரைக்கு வழிபட்டு வந்தனர் நந்தமிழ்முன்னோர். பின்னார் நாட்செல்லச்செல்ல அத்திருவருவினபாற பின் னும் பின்னும் அனபு பெருகப்பெற்று, அதனைத் தொடுத் தற்கும், அதற்கு சீராட்டுத் தற்கும். அதற்கு மலர்மாலை சூடிடப் பார்த்தற்கும் பெரிதும் அவர் விரும்பலாயினர். ஆனால், தீயோ தொட்டாற் சுடுவதாயிருத்தலுடன், கையிற் பிடிப்பாததாயும் சீராட்டுத் தற்கும் மலர்மாலை யணிந்து பார்த்தற்கும் இடநதாத நுண்ணிய இயல்பினதாயும் இருத்தல்கண்டு. அத்தீச்சுடாரை ஒப்ப தோரா உருவினைத் தாங் தொடுத் தற் கெற்றதொரு பொருளிற சமைத்தற்குக்கருதி, அதனைக் கருங்கல்லில் அமைத்தற்குப் புகுந்தார்; புகுந்து, தீவளர்க்குங் குழியை ஒப்ப தான் ஒரு வட்டவடிவையும், அக்குழியில் நீண்டுகுவிந்து வளாந்தெரியுங் தீச்சுடாரை ஒப்பதான் நீண்டுகுவிந்ததொரு குழவி வடிவையும் அக் கருங்கல்லிற சமைத்துப், பின் கீண்டுகுவிந்த அக்குழவிவடிவை வட்டவடிவிற கோதது அங்கங்கை கோததுசெய்த கருங்கற றிருவருவை மரக்கீழல்களிலேயே நிறுத்தித், தமது அனபின் பெருக்கால் அதனைத் தொட்டு சீராட்டியும், அதற்கு மலர்மாலை சூட்டியுந், தாம் உண்ணும் உணவுப்பண்டங்களாகிய பழங்களுஞ் சோறும் அதற்கும் உணவாகப் பண்டத்தும், இறைவன றிருவருவினைத் தமதருகே பெற்று அதனைத் தொடவும் அதனை அண்மையிற காண வும் பெற்ற பெருங்களிப்பால் அதனமுன் நின்று பாடியும் ஆடியும் எல்லாம் அவா அதனைப் பரவி வரலானார். இவ்வாருக், அம்முதுமக்கள் தீக்குழியையும் அதில்

வளர்ந்தெரியுங் தீச்சட்டரையும் ஒப்பதாகத் தாங் கருங் கலவிற் சமைத்து நிறுத்திய பண்டைத் திருவுருவே பிற காலத்திற் சிவலிங்கம் என்னும் பெயரால் வழங்கப் பட்டு வரலாயிற்றென் றணர்தல்வேண்டும்

ஆரியர் இவ் விந்தியநாட்டுட் புகும் முன்னமே, பண்டைத் தமிழ்மக்கள் இச் சிவலிங்கத் திருவுருவை அமைத்து அதனை வழிபட்டு வந்தனரென்பதற்கு, வட மேற்கே பஞ்சாபுமாகாணத்தில் இறைக்கு ஜ்யாயிர ஆரூயிர ஆண்டுகளுக்கு முன்னரே நாகரிகத்திற் சிறந தோங்கித் திகழ்ந்து பின்னர் அழிந்துபட்ட அரப்பா, மொகிஞ்சத்ரோ என்னும் பண்டைத் தமிழரின் நகரங்களிலிருந்து இப்போது வெள்ளோக்கார ஆசிரியாகளால் அகழ்ந்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான சிவலிங்கத் திருவுருக்களே உறுப்பெருஞ் சான்றூய் விளங்கா நிறகின்றன *

இனி, இங்னனங் கல்லிறசமைத்துத் தாம் வழி பாடாற்றிவருஞ் சிவலிங்கவடிவந், தாம் பண்டு நிலத் தின்கண்ணே அகழுந்த குழியில் வளர்த்து வணங்கிய தீச்சடரின் வடிவமே யனறிப் பிறிதன்றென்பதனை மற வாமல் நினைவுகூர்தறபொருட்டே, தாம் ஆற்றும் அச்சிவ லிங்க வழிபாட்டின சுற்றில் ஓர் ஒளியினைக் காட்டி அதனை முடிப்பாராயினர். அவர் அங்ஙனம் சுற்றிக்காட்டிய ஒளியினையே, இஞ்ஞானறு விளக்குத் திரியொளி யிலுங் கருப்புரக் கட்டியொளியிலுங் காட்டிவருகின்றனரென றணாந்துகொள்ளல் வேண்டும்.

இவ்வாறு கலவிற் சமைத்த சிவலிங்கவுருவின் வணக்கங் தோன்றிய காலத்திலெல்லாம் பழந்தமிழ்மாந

* Read Sir John Marshall's ' Mohenjo-daro and the Indus Civilization.'

தர் தாம் கிலையாக இருந்து உயிர்வாழ்தற்கு இன்றியமையாதனவான இல்லங்களை முதலில் மரங்களினாலும், பின்னர்ச் சிலகாலங்களில் கழித்துக் கறகளினாலும் அமைக்கலாயினர். அங்ஙனங் தமக்கு இல்லங்கள் அமைத்துக் கொண்டதுபோலத் தாம் வணங்குஞ் சிவலிங்கத் திருவுருவிற்கும் பின்னர் இல்லங்கள் வகுக்கலாயினா. இறைவனைப் பழந்தமிழர் கோ என்னும் ஓரெழுத் கொருமொழியால் அழைத்தமையின், அவ்விறைவனைச் சிவலிங்கவருவில் எழுந்தருளசெய்து தாம் அமைத்த ஓர் இல்லீண்டும் அம்மொழியொடு சேர்த்துக் கோயில் எனவழங்கலாயினர் இதுவே, சிவலிங்கத்திருவுருவும் அதனை நிறுத்தி வணங்குதற்கு இருபடிடமாய் அமைத்த திருக்கோயிலும் பண்டைத் தமிழர்களினிடையே தோன்றிய வரலாற்குமென் துணாந்துகொள்க.

இனி, இவ்விந்தியதேபத்தின வடமேற்கு மாகாணத்தில் நாகரிகத்தில் மிக்கோங்கி விளங்கிய பண்டைத் தமிழ்மக்களிடையே, மேய்ப்பர்களான ஆரியர் இத்தேயத்திற்குப் புறம்பேயிருந்து போந்து குடியேறிய பின், தமிழ்மாநர் புரியுங் தீச்சுடர் வணக்கத்தைக் கண்டு, அதைப்போற ஸ்ரூங் செய்யத்துவங்கித், தாம் வழக்கமாய் வெட்டித் தின்றுவரும் மாட்டிறைச்சியைத், தாம் வளர்த்த தீச்சுடர்க்குமுன் படைத்துப், பின் அதனை விழுங்கிவர லாயினர். உயிர்கொலையைப் பெரிதும் வெறுப்பவரான தமிழ் முதுமக்கள், ஆடு மாடு குதிரைகளை இரககமின்றி வெட்டி ஆரியா வேடகும் வேள்விகளைக் கண்டு மனம்பொற்றாய அவ்வேளவிகளை அழிக்கத் துவங்கினர். அதனால் ஆரியா பெரிதுங் தமிழர்கள் மேற கொடும்பகைமைகொண்டு, ஆற்றலிற சிறந்த அவர்களை அழித்தல் தம்மால் ஆகாமையின், தாம் வணங்கிப்

போந்ததம் படைத் தலைவரின் ஆவிகளான இந்திரன் வருணன் மித்திரன் முதலானவர்களையே நோக்கித் தமதிட ரைச் சொல்லித், தமிழரை அடியோடு அழித்து விடும் படி வேண்டினர். ஆரியர் தாம் வேட்ட வேள்விக்களத் தே சோமப் பூண்டின் சாறறிற் சமைத்த கள்ளீப் பருகிக்களியாட்டயர்ந்தமையிற் றம்மைச் ‘சரர்’ என்றுயர்த் துப் பேசிக்கொண்டனர்; ஆரிய மொழியிற் ‘சரர்’ என்னுஞ் சொல் கள்ளினையே உணர்த்தாங்கிறதும். மற்று, அத்தகைப் பருக்களீப் பருகாத தமிழரையோ அவர்கள் ‘அசரர்’ என்னும் பெயராற் சுட்டுவாராயினர். சரர், அசரர் என்னுஞ் சொற்களின் உண்மைப் பொருள்களை நோக்குங்காற் கள்ளோக் குடிக்கும் ஆரியரை இழிந்தவராகவு, கள்ளோக் குடியாத தமிழரை உயர்ந்தவராகவு மே அறிவுடையோர் கருதாங்கிறபர். ஆனால், ஆரியரோ தம்மைச் சரர் என்றுயர்த்தியுங், தமிழரை அசரர் எனத் தாழ்த்தியுங் தாம் பாடிய பாட்டுகளிற் பேசியிருக்கின்றனர்.

இனித், தமிழரிடமிருந்து கற்றுக் கொண்ட தீவணக்கத்தை ஆரியர் தமக்கு இசைந்தபடி அருளொழுக் கத்திற்கு மாருன வழியிற் றிருப்பி, அதற்குடம்படாத தமிழரைப் பகைத்து வந்தமையின், நெடுங்காலம் வரையில் இருவகுப்பார்க்கும் பெரும் போராட்டம் நடைபெற்று வந்தது. ‘ஆனாலும், கல்வியறிவிலுஞ் செல்வவளத்திலும் பிற நாகரிகத்துறைகளிலும் விழுமியராய் வயங்கி ஆற்றலிலுங் தலைமையிலும் ஈடும் எடுப்பு மின்ஸி வீரி நிறபவரான தமிழரை எதிர்த்துத் திறப்பாகவெற்றி பெறுதற்கு, அவ்வகைகளிலெல்லாம் வறுமைப் பட்டுச் சீர்க்குலைநது அழுங்குவோரான ஆரியர் சிறிதும் இயலாத வராகவே போயினர். அது கண்டு சூழ்சியில் மிக்கவ

ரான ஆரியக் குருமார் சிலர் பலர், தமிழ் மன்னரையுந் தமிழ்ச் செல்வரையும் அண்டிப் பிழைக்க வழிதேதிய துடன், அவர் மறைபொருளாய் வைத்திருந்த மெய்ப்பு பொருளாறிவையுங் கோட்பாடுகளையும் அவர்க்கு மாணுக்கராகி அவர்பாலிருந்துங் கற்றுக்கொண்டனர். உத்தாலக ஆருணி என்னும் பார்ப்பன குரு அசுவபதி கைகேயன் என்னுந் தமிழ் வேந்தன்பாலுங், கார்க்கிய பாலாகி என்னும் பார்ப்பன குரு அசாத சத்துரு என்னுந் தமிழ் வேந்தன்பாலும், நாரதன் என்னும் பார்ப்பனன் சனற் குமார் என்னுந் தமிழ்க் கடவுளான முருகப்பிரான்பாலுஞ் சென்று மெய்ப்பொருளாறிவு பெற்ற வரலாறுகள் ‘சாந்தோக்கியம்,’ ‘கொஷீதகி’ முதலான பழைய உபநிடதங்களிலே தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு ஆரியக் குருமார் தமிழ்ச் சான்றேரையடுத்து அவரால் மெய்ப்பொருள் அறிவுறுக்கப்பட்ட பின், தாம் அதற்குமுற் செய்து போந்த வெறியாட்டு வேள்வியின் புன்மையுங் தீவினையும் நன்குணர்ந்து, அது செய்தலே முறைங் கைவிடலாயினர். வேள்வித் தீக்கு எதிரிலே மாட்டை வெட்டி அதன் தகையை அதற்குப் படைத்தெடுத்துத் தின்னல் பெருங் தீவினையாதலின் அதினைத் தமக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்திய தமிழாசிரியர் துணைகொண்டொழித்து, வேள்விக் குண்டத்திற்கும் அதன்கண் வளர்க்கப்பட்ட தீச்சுடருக்கும் அறி குறியாக அமைத்து நிறுத்தப்பட்ட சிவலிங்கத்தின் எதிரிலே அதனைச் சென்றனுகுஞ் தூய உயிருக்கும் முன் வேள்விக் களத்தே வெட்டப்பட்ட மாட்டுக்கும் அடையாளமாக ஒரு மாட்டினுருவைக் கல்லிற் சமைத்து அதற்கு ‘நங்கி’ என்னும் பெயர் சூட்டி அதனைச் சிவ

விங்கத்தின் எதிரே நிறுத்தலாயினர்; அங்கனம் அம் மாட்டினுருவை நிறுத்துங்கால், முன்னே வேள்விக் களத்தில் மாட்டின் தலையை வைத்து வெட்டுதறகு இட மாயிருந்த மேடையைப் ‘பலிபீடம்’ எனப் பெயர்தந்து, அதனையும் அம்மாட்டிற்குப் பின்புறத்தே அமைத்து வைக்கலாயினர். முதலில் மரஞ்சூல்களிற் ரமிழ்ட் பழக்க களாற் சிவலிங்கவுருவம் மட்டுமே வைத்து வழிபாடு செய்ப்பட்டு வந்ததாகப், பின்னர் உண்டான ஆரியக் குருமாரின் சேர்க்கையாலோ நந்தியும் பலிபீடமும் அச சிவலிங்கத் திருவுருவின் எதிரிலே மேலும் மிகுதியாகச் சேர்த்தமைக்கப்பட்டுச் சிவபிரான் றிருக்கோயில்கள் நாடெங்கும் வகுக்கப்படலாயின. இதுவே பழையநா ஸிற் சிவபிரான் றிருக்கோயில்கள் வரவரப் பிற்சேர்க்கை யுடையனவாய் அமைக்கப்பட்டு வந்த உண்மை வரலா ருகும்.

இங்கனம்போந்த திருக்கோயிலமைப்பில் ஆரியர் செய்துபோந்த வெறியாட்டு வேள்வியின் அடையாளங் கள் காணப்படுதலைக்கண்டு மனம்புழுங்கிய இடைக்காலத் தமிழ்ச்சான்றேர், அக்கொடிய வேள்வியின நினைவை அறவே மாற்றிவிடுதற்பொருட்டு, அவ்வடையாளங் களுக்கு அவர் கொண்ட பருப்பொருளை யொழித்து, அவைதமக்கு மேன்முறையிற் செல்லும் நுண்பொரு ஞரைக்கத் தலைப்பட்டார். சிவலிங்கத் திருவுருவமானது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைக் குறிப்பதாமென்றும், பலிபீடமானது அம்முழுமுதற் கடவுளின் றிருவருளைப்பெற விழைந்துசெல்லும் ஓர் உயிர் தனக்கிருந்த அறியாமையையும் யான் எனது என்னுஞ்செருக்கையும் வெட்டி வீழ்த்தும் ஒருங்கந்த இடத்திற்கு அறிகுறியாமென்றும், அப்புவிபீடத்தைக் கடந்து சிவலிங்கத்தின்

கனஅ

தமிழர் மதம்

எதிரே வைக்கப்பட்டிருக்கும் நந்தியானது அறியாமையுஞ் செருக்கும் அற்றுத் தூய்தாகிச் சிவத்தின் றிருவருட் பேற்றை நாடிச்செல்லுங் தூயமலிருக்கு அடையாளமா மென்றும் உயர்ந்த நுண்பொருள் இடைக்காலத்தாசிரியரால் அவை தமக்குக் கற்பிக்கப்பட்டமை நன்கு புலனுகா நிற்கின்றது. அது, தி. பி. ஜிந்தாம் நூற்றுண்டிலிருந்தவரான திருமூலர்,

‘ஆய பதிதான் அருட்சிவ விங்கமாம்
ஆப பசவும் அடலேறென நிறகும்
ஆய பவிபீடம் ஆகும் நற்பாசம்

‘ஆய அரண்நிலை ஆய்ந்து கொள்வார்க்கே’ என்று அருளிச்செய்த திருமந்திரத் திருப்பாட்டால் நன்கு புலனுகாநிறகின்றது. சைவசித்தாந்தத்தின்கண் உணர்த் தப்படும் பதி பசு பாசம் என்னும் முப்பொருளிலக்கணங்களையே சிவாலய அமைப்பு உணர்த்துகின்றதென இச் செய்யுள் நுவலாநிறகின்றது. மூலத்தானம் என்னுங் கருவறையினுள் நிறுத்தப்பட்டிருக்குஞ் சிவவிங்கம் முழு முதற் கடவுளாகிய பதியையும், அச்சிவவிங்கத்தினெதிரே வைக்கப்பட்டிருக்கும் மாட்டின் வடிவான நந்தி அப்பதியை நாடிச்செல்லுங் தூயமலிரான பசுவையும், அந்நந்தியின் பின்னே அமைக்கப்பட்டிருக்கும் பவிபீடம் அப்பசுவினுற் றெடர்பறுத்துக் கழிக்கப்பட்ட ஆணவமைமாகிய பரசத்தையும் உணர்த்துமென இடைக்காலத்திருந்த சைவசித்தாந்த ஆசிரியரான திருமூலர் தெளிவு படுத்திக் கூறுதல்காண்க.

இனித், திருமூல நாயனார்க்கு ஆயிரமாண்டு பிற்பட்டு வந்த கடைக்காலத்திற் சிவாகமங்களை வடமொழி யில் எழுதிய கோயிற் குருக்கள்மார், சிவபிரான் திருக் கோயில்களைச் சிவனடியார்களின் நெஞ்சத் தாமரையின்

வடிவாகவும், அவர்களின் பருவுடம்பு நண்ணுடம்பு மூலவுடம்புகளின் வடிவாகவும் அமைக்கும் முறைகளையும் அவற்றின்கண் வைசூந் தெய்வங்களை வழிபடும் முறைகளையும் வரவரப் பெருக்கி வரையலாயினர்। அங்கு நம் அவர்கள் பிற்காலத்திற் பெருக்கி வகுத்தமுறைகளின்படி கட்டப்பட்ட சிவபிரான் றிருக்கோயில்கள் இத்தென்றமிழ்நாட்டின்கட்டப்பல காணப்படுகின்றன. இப்பிற்கால முறைப்படி அமைக்கப் படாமல், இடைக்கால முறைப்படி சிவலிங்கம் நந்தி பலிபீடம் என்னும் மூன்றுமட்டுமே வைத்து அமைக்கப்பட்ட பழைய கோயில்களும் ஆங்காங்குக் காணப்படுகின்றன. இனி, நந்தி யும் பலிபீடமும் இல்லாமல் மிகப் பழையகால முறைப்படி சிவலிங்கம் ஒன்றுமட்டுமே நிறுவி அமைக்கப்பட்ட பழைய கோயில்களும் இடையிடையே அருகிக் காணப்படுகின்றன. இம்முறை பிற்காலத்திருக்கோயிலமைப்பின் கருத்தை விரிவாகத் தெரியவேண்டுவார் எமது சைவசித்தாந்த ஞானபோதத்தை நோக்குவாராக.

திருக்கோயிற் ரெய்வங்கள்

இனிப், பின்றைக் காலங்களில் அமைக்கப்பட்ட சிவபிரான் றிருக்கோயில்களின் கருவறையிற் சிவலிங்கம் ஒன்றுமட்டுமே முதன்மையாக நிறுத்தப்பட்டுவணக்கப்படினும், அக் கருவறையைச் சூழ்ந்துள்ள இடங்களில் வேறு பல தெய்வங்களும் நிறுத்தப்பட்டுப் பராவப்படுகின்றன. அவை தம்மில் முதன்மையான சிலவற்றின் வரலாறுகளை மட்டும் இங்கெடுத்துக் கூறுவாம்.

சிவலிங்கமானது குவிந்து நீண்ட அனற்கொழுந்தின் வடிவையே குறிக்குமென்பதும், அதனையே மிகப் பழைய காலத்திருந்து தமிழ்மக்கள் இறைவனுருவாகக் கருதி வணங்கிவரலாயின ரென்பதும், அவ்வனற்கொழுந்து

திற் சிவந்துகாணப்பட்ட ஒளிவடிவை இறைவனுகவும் அதன்கட்ட சிறுநீல நிறமாய் அடங்கிக் காணப்படும் ஒளி வடிவை இறைவியாகவுங் கருதி அவர் வழுத்திவரலர் யினரென்பதும் மேலே தெளிவுபடுத்தப்பட்டன. அன்ற கொழுந்தையொப்பதோர் உருவிளைக் கல்லில் அமைத்து நந்தமிழ்முன்னேர் கெடுங்காலம் அதனையே வணங்கிவந் தாராயினுங், காலஞ் செல்லச்செல்ல, அறிவும் நாகரிக மும் பெருகப்பெருக, வெறும் பிழம்புவடிவில் வைத்துக் கடவுளை வணங்குவதிற் ரமிழறிஞர் மனவமைதி பெறு ராய், அப்பனை ஓர் ஆண்மகன்வடிவில் அமைத்தும் அம் மையை ஒரு பெண்மகள்வடிவில் அமைத்தும் வணங்கு தற்குப்பெருவிழைவுகொண்டார். பலதிறப்பட்ட பிறவி களுள்ளும், மக்கட் பிறவியிலும் மக்கருருவிலுஞ் சிறந் தது பிறிதில்லை. ஆகவே, மககருட்சிறநதார் அனை வரும் முழுமுதற்கடவுளைத் தம்போன்ற மக்கள்வடிவில் வைத்து வணங்க ஆவல்கொள்வதேயே யல்லாமற், றம்மினுங் கீழ்ப்பட்ட விலங்குகள் புட்கள் பாம்புகள் மீன்கள் முத வியவற்றின் வடிவில் வைத்துவணங்க ஆவல்கொள்ளார். இது சிறந்தோர்க்குரிய நெறி.

சிறந்தோரல்லாதார் எத்தகைய உருவையுங் கடவுளாகநம்பும் நீர் ஆகலான், அவர் குரங்கு பறவை பாம்பு பல்லி மரம் முதலான எதனையுங் தெய்வங்களாக வைத்து வழிபடுவர் இவ்வியல்யினரான பேதை மக்கள் தமிழ் நாட்டில் தமிழ்மாநதரிடையே மட்டுமல்லாமல், எல்லா நாட்டிலும் எல்லாவகையான மக்களிடையிலும் அன்றும் இன்றும் உளர். ஆகையாற், கீழ்மக்களான அவர்கள் கைக்கொண்ட சிற்றுயிர் வணக்கத்தையும் பழக்கவழக் கங்களையும், அவர்களின் பக்கத்தே உறையும் மேன்மக்களுங் கைக்கொண்டவராகப் பிழைப்படக் கருதி அவர்

மேற் குறைக்குறுதல் பகுத்தறிவுடையார்க்குச் சிறிதும் ஆகாது. மேலுங், காலவெறுபாட்டாலுஞ் செல்வக்குறை வாலும் ஒரு நாட்டிலுள்ள மேன்மக்களின் பெருமை குன்றியுங் கீழ்மக்களுள்ளும் அறிவுச்செல்வ மின்றிப் பொருட்செல்வம் மட்டுமே யுடையாரின் தொகையுங் தலைமையும் மிகுந்தும் சிற்குங் காலங்களிற் கீழோர்க்குரிய சிற்றுயிர் வணக்கம் மேலோர் எழுப்பிய சிவ பிரான் திருக்கோயில்களுள்ளும் பையப்பைய நுழைந்து ஆங்காங்கு நிலைபெறலாயிற்று அதனாற், சிற்றுயிர் வணக்கந தமிழரில் மேன்மக்களுஞ் செய்து போந்தனரென இசைத்தல் பொருந்தாது. அது நிறக.

இனித், தமிழ்மென்மக்களே, தாந் துன்புற்று நிலை கலங்கும் நேரங்களில், இறைவனை வெறும் ஒளிப்பிழும்பு வடிவில் வைத்து நினைக்க உள்ளாம் ஒருப்படாமற். றமது துன்பத்தின் கொடுமையை அருகிருந்து கண்டு இரங்கி அத்தோத் தீர்க்கவல்ல தந்தையுங் தாயுமாகக் கருதி வழி பட்டு ஆறதல் உறுதற்கே பெரிதும் விரும்பாநிறபா. அதனாற், றந்தைதாய் வடிவில் அமைத்த அம்மையப்பர் திருவருவம் நீண்ட காலத்திற்கு முன்னமே சிவபிரான் திருக்கோயில்களில் வைத்து வழிபாடு செய்யப்படுவ தாயிற்று. என்றாலும், இவ்வம்மையப்பர் திருவருவம் (உமாமகேஸரம்) அமைக்கப்பட்டது, சிவலிங்கத் திரு வருவம் அமைக்கப்பட்டதற்குப் பன்னென்றுக் காலம் பிற பட்டதேயாகும். சிவலிங்க வடிவஞ் சிறிதேறக்குறைய ஏழாயிர ஆண்டுக்கு முன்னமே அமைக்கப்பட்ட தொன்மை யுடையதென்றும், அதற்கு ஓர் ஆயிரம் ஆண்டு பிறபட்டுச் சிறிதேறக்குறைய ஆறுயிர ஆண்டு கட்கு முன்னமே அம்மையப்பர் திருவருவம் அமைக்கப்பட்டு வணக்கப்பட்ட பழமையுடைய தென்றும்,

பண்டிருந்து அழிந்துபட்ட நகரங்களை அகழ்ந்து அவற் றின்கணிருந்த திருக்கோயிற் றிருவுருவங்களை எடுத்து வைத்துக் காட்டும் மேனுட்டாசிரியரின் அரியபெரிய வுதவியினாலும், பண்டைத் தமிழ்நூலாராய்ச்சியினாலும் நன்கறியப் பெறுகின்றேம்.

இனித், தமிழ்ப்பழக்களிலேயேதந்தையைவிடத் தாய்க்கு உயர்வுக்குறும் ஒரு குழுவினர் உண்டாகியின், அம்மைக்குத் தனிக்கோயில்கள் சிவபிரான் றிருக்கோயில்களின் அகத்தும் புறத்தும் அமைக்கப்படலாயின். இதற்குக்குமரிமுனை(கன்னியாகுமரி)யிலுள்ள அம்மை திருக்கோயிலுங், கச்சிமாநகரில் (காஞ்சிபுரத்தில்) உள்ள காமக்கண்ணம்மை (காமாட்சி) யின் றிருங்கோயிலுங், காளிகட்டத்தில் (கற்கத்தாவில்) உள்ள காளியம்மை திருக்கோயிலும் பிறவுஞ் சான்றூக கிற்றல் காண்க.

இனித், தெய்வத்தைப் பெண்வடிவில் வைத்து வணங்குதல் இழிவெனக் கருதும் வேறொரு கூட்டத் தார் தமிழரிற் ரேன்றியின், அம்மையே ஆண்வடி வினரான திருமாலாகத் திரிக்கப்பட்டுச் சிவபிரான் திருக்கோயிலின் உள்ளும் வெளியும் வைத்து வணங்கப்படலாயினர். திருமால் வணக்கம் உண்டான வரலாறு இந்நாலின்கண் முன்னும் விரித்து விளக்கப்பட்டது.

இனிக், கிழக்கே விடியற் காலையிற் ரேன்றும் ஞாயிறு இளஞ்செவ்வியுடையதாய்ச்செஞ்சுடர் விரிந்து திகழு, அதன்கீழ்த் தோன்றுங் கடல்ஸீர் நீலமும் பசுமையுங் கலந்த நிறத்தினதாய்த் துலங்காநிறபக் காணப்படும் மிக அழகிய காட்சி, இறைவன் எழில் கிளர் நீலத்தோகை மயின்மேற் ரேன்றுங் காட்சியை ஒப்பதாயிருத்த வின் அவ்விடியற் காலையிற் சிவங்து தோன்றுங் கதிரவனே சேபோனுகவும், அககதிரவனுக்குக் கீழ்த் தோன்

ரும் நீலகிரிக் கடலே அவன் ஊரும் நீல மயிலாகவுங் கருதி வழுத்தப்படலாயினவன்க. சேயோனுகிய முரு கப்பிரான் விடியற் காலையிற கிழக்கே மேலெழுநது கதிர் விரிக்கும் இளவள ஞாயிற்றின் திருவருடேவ யாகவின், அவன் என்றும் இளையோன் எனப்பட்டான். கதிர் சாயுஞ் சாய்ந்கால வேளையில் மேற்கே காணப்படுங் கதிரவுனே, தன் செவ்வொளி தோய்ந்த முகிற் குழாங்கள் வான்முகட்டின் நாற்புறத்துஞ் செக்கரச் சடையெனச் சிவந்து மினிர, அம் முகிற் குழாங்களின் இடையே தோன்றும் வெள்ளிய பிறை அசசடைக் கற்றைமேல் நிவந்து விளங்கானின்ற வெண்பிறை யென்னத் துலங்கா நிறபக், கண்ணீண்டியுங் கருத்தையும் ஒருங்கே கவருக் காட்சித்தாய்த் தோன்றுநிலையிற சிவபிரான் என வைத்து நம் பண்டைத் தமிழ் முதுமக்களால் வணங்கப்படுவான் ஆயினன். காலை ஞாயிறு இளஞ்சிசவ்விய தாகவின் முருகவேள் எனவும் மாலைக்காலத்து ஞாயிறு முதிர்ந்த செவ்வியதாகவிற் சிவபெருமா ஜெனாவுங் கருதப்பட்ட மையின் இளமுருகன் சிவபிரானுக்கு மகனெனக்கொள் எப்பட்டான். என்றாலும், காலைஞாயிறும் மாலைஞாயிறும் கால வேறுபாட்டால் இரண்டாகக் காணப்படி நும், பொருளாவில் இரண்டும் ஒன்றேயாதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், முருகப்பிரானுஞ் சிவபிரானும் இருவராக வைத்து வணங்கப்பட்டாலும் இருவரும் ஒருவரே யென்பது ஆசாய்ச்சி வல்லார்க்கெல்லாம் ஒத்தகருத்தேயாம். இஃது அவ்விருவர்க்கும் வழங்குஞ் சேயோன் சிவன் என்னும் பெயர்களாலும் இனிது விளங்கானிற்கின்றது. சேயோன் என்னுஞ் சொல்லுஞ் சிவந்த நிறத்தினன் என்னும் பொருளையே தருகின்றது; சிவன் என்னுஞ் சொல்லுஞ் சிவந்த நிறத்தினன் என்

னும் பொருளையே தருகின்றது. எனவே, பொருளொற் றமையாலுஞ் சொல்லொற்றுமையாலும் முருகனும் சிவ னும் ஒரே முழுமுதற் கடவுளாதல் பெறப்பட்டமை காண்க. முருகப்பிரான் சிவபிரானுக்குப் புதல்வராகக் கொள்ளப் பட்டபின், அவரது திருவுருவமுஞ் சிவ பிரான் றிருக்கோயில்களி னகததும் புறததும் வைத்து வணங்கப்படுவதாயிற்று. திருப்பரங்குன்றம், திருவாவி னன்குடி (பழனி), திருச்சிரலைவாய் (திருச்செநதூர்), திருவேரகம் முதலியன முருகப்பிரானைத் தனிவைத்து நந்தமிழ் முன்னேர் வணங்கும் மிகப் பழைய திருக் கோயில்களாகும்.

இனிச், சிவபிரானை அம்பலத்தில் ஆடுங் கூத்தனகை வைத்து வணங்குவதும் மிகப் பழைய காலத்திருங்கித நடைபெற்ற வரும் முழுமுதற் கடவுள் வழிபாடாய் நம் பழங் தமிழ் மக்களிடையே காணப்படுகின்றது இற் றைக்கு ஆயிரத்தெழுநூறுண்டுகட்கு முன்னமே இயற் றப்பட்டதான் சிலப்பதிகாரப் பதிகசசெய்யுளில்,

“அதிராச்சிறப்பின மதுரை மூதூர்க்

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில்

வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தேன்”

எனப்போந்த பகுதியிற் சிவபிரானும் அவன் திருநடங் குயிற்றும் வெள்ளியம்பலமும் நன்கு குறிப்பிடப்பட்டிருத்தல் காண்க. தி. பி. மூன்றும் நூற்றுண்டின் துவக்கத்திலிருந்த மாணிக்கவாசகப் பெருமான் தில்லைப் பொன்னம்பலத்தே பேரினபத் தனிக் கூத்தாடுஞ் சிவ பிரான் மேலதாக வைத்துத் திருச்சிற்றம்பலக்கோ வையார் அருளிச் செய்திருத்தல் காண்க. இன்னும் மாணிக்கவாசகர்க்குப் பின்வந்த அப்பர் சம்பந்தர் சுந்தரா முதலான சமயாசிரியரும் பிறருமெல்லாம் அடிபலக்

கூத்தனை நெஞ்சம் நெக்குருகிப் பற்பல பதிகங்கள் பாடி யிருக்கின்றனர். இப்பத்தொன்பதாம் நூற்றுண்டின இடையிலிருந்த இராமவிங்க அடிகள் எடுத்துக் காட்டியவாறு, எல்லா உயிர்களின் நெஞ்சத் தாமரையின் அகத்தும் விளக்கொள்போல் அசைந்து கொண்டிருக்கும் அருளொளியின் இயக்கமே இறைவனது அருள் நடனமாகும் இவ்வியக்கத்தினால் உந்தப்பட்டே ஒருவி வுடைய உயிர்களிலிருந்து ஆற்றிவுடைய மக்கள் ஈருண எல்லா உயிர்களுக் கூத்தம் உடம்புகளில் நிலைபெற்று நின்று அறிவும் முறைசியும் வாய்ந்தனவாய் வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு கடைபெறும் நெஞ்சத் தாமரையின் இயக்கமே எல்லா உயிர்களின் உயிர்வாழ்க்கைக்கும் இன்றியமையாகியுப்பம் உடையதாயிருத்தலே இஞ்சுராண்றை உடம்புதூல்வல்லாரும் நன்காராய்ந்து காட்டி யிருக்கின்றனர். இந்நெஞ்சத் தாமரையில் சிக்முனி சிவ பிரானது அருளொளியின் இயக்கமே, இற்றைக்குழுவாயிர ஆண்டுகட்கு முன்னமே வடமொழியிற ரமிழூகிரிய ராற் செய்துவைக்கப்பட்ட ‘சாந்தோக்கியம்,’ ‘தைத்திரியம்,’ ‘பிருக்தாரணியம்’ முதலான பல பழைய உபநிடதங்களிலும், அவற்றின சார்பாய்ப் பிற்றைநாளிற ரேண்டிய ‘கைவல்யோபநிடதத்’ திலும் விளக்கமாகச் சொல் லப்பட்டிருக்கின்றது. ஆகவே, உயிர்களினகத்தும் புறத்தும் ஓவாது நடைபெறும் இறைவனது அருளியக்க நிலையினைப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னமே தவக்காட்சியால் நுண்ணிதின் ஆராய்ந்து கண்ட தமிழ்ச்சான்றேர்கள், அப்பலத்தகடுகின்சிவபிரானுக்குத்துறுதுன்றையான இடங் திருக்கோயில்களிலுள்ளே அமைத்து வைத்து வழிபடலாயினர். பண்டைத்தமிழரிற, நவவொழுகக்கு தில் நின்று அக்கண் திறக்கப்பெற்றுர் தொகை பெருகிய

பின் நிறுவப்பட்டதே அம்பலவாணர் திருவுருவமாகும். எங்குன மாயினும், அம்பலவாணர் திருவுருவ வழிபாடு தோன்றியது இற்றைக்கு மூவாயிர ஆண்டுக்குக்குறையாதன்பது திண்ணம்.

இனித், தவவொழுக்கமும் அதனை மேற்கொண்டார் தொகையும் பெருகப்பெருக, முழுமுதற கடவுளை ஒளிப்பிழும்பாகிய பொருள்வடிவிற் கண்டு வணங்கிப் போங்த பழங்தமிழாசிரியர், அதனை ஒசைவடிவிலுங் கண்டு வணங்கத்தலைப்பட்டார். பொருள்களைப்பற்றித் தமக்குண்டாந் தெளிவான உணாசசியும், அவ்வுணர்ச்சி யைத் தமமொடு தொடாபுடையார்க்குத் தாந் தெளிவா கப் புலபபடுத்திவைக்குந் திறமும் எல்லாம் எழுததோ சையெராடுகூடிய சொல்லின உதவிகொண்டே நடைபெறக் காண்டவின, எல்லாப்பொருட்கும் எல்லாவுயிர்க் கும் முதலாய் நிறகும் எல்லாம்வல்ல இறைவனீ, எல்லா எழுத்தோசைகட்கும் முதலாய் இயற்கையிலே தோன்றி ஒவியானினற எழுத்தோசை ஒன்றனை ஆராய்ந்தறிந்து, அதன்கண்ணேவத்து வழிபடத்துவங்கினா நந்தமிழ் முன்னேர். எல்லா எழுத்தோசைகட்கும் முதலாய் இயற்கையிலே ஒவிப்பது எது? கடலோசையைக் கருத்தாய் நோக்குமின்கள்! வெள்ளிய ஒரு சங்கினை எடுத்துக் காதில்வைத்துக் கேண்மின்கள்! அவை யிரண்டிலிருந்தும் இயல்பாகக் கேட்கப்படும் ஒசையாது? அஃது ‘ஓ’ என்று இரையும் ஓர் ஒவியேயன்றே? ஆகவே, எல்லா எழுததோசைகட்கும் முதலாய் இயல்பாகத் தோன்றி ஒவாது ஒவி செய்துகொண்டிருப்பது ஒவென்னும் ஒவி யே யல்லாமல் வேக்கூன் றன்றென்பது நினைவிற் பதிக்கற்பாற்று. இவ்வியற்கை முதலோசை வடமொழியிற் ‘ப்ரணவம்’ என்று வழங்கப்படுகின்றது; ‘ப்ரண’ என்

னும் முதல் ‘பழைய’ என்னும் பொருளைத் தருவதாகுப்; எனவே, வடதுாலாரும் ‘ஓ’ என்னும் ஒசை ஏனைல்லா ஒசைகட்கும் முன்னதாய் இயறகையே தோன்றி இயங்கும் பழமையுடைத்தாதல் பற்றியே அதற்குப் பிரணவம் எனப் பெயா தந்தாரென்பது அறியப்படுகின்றது.

இனி, ஓ என்னும் இம்முதலோசை தானுங் காதி ஞற் கேட்கப்படுவதேயன்றிக் கண்ணினுற் காணப்படுவதன்று. மற்றுக், கடவுள் வணக்கமோ கண்ணினுற் காணப்படும் ஒரு பொருளினை நிறுத்தி அதனைதிரே செய்யப்படுவதன்றிக் காதினறைகேட்கப்படும் ஓர் ஒசைக்குச் செய்யப்படுவதன்று. மக்களைல்லாருங் தம்மால் அனபு பாராட்டி வணங்கப்படும் பொருளைத் தங்கண்ணதிரே காணப் பெருவிழைவு கொள்கின்றனரன்றிக். காதாற கேட்குமளவில் தமது அவா அடங்கப்பெறுபவர்களாய் இல்லை. ஆகவே, மக்களின் அறிவுவளர்ச்சிக்கும், அவர் ஒருவரோடாருவர் அளவளாவி ஒருங்கிருந்து வாழ்தற கும் இன்றியமையாக் கருவியான எல்லா எழுத்தோசை கட்கும் முதலான ஒங்காரமும் இறைவனுக்கு ஓர் ஒப்பற்ற வடிவமாதலை நந்தமிழாசிரியர் ஆராய்ந்தறிந்தபின், கட்புலனுகாத அவ்வோங்கார வடிவத்தைக் கட்புலனும்படி வைத்து வணங்குவது எங்கனமென்றாயத் துவங்கின ராதல்வேண்டும். ஒசையைக் கவர்கற்குக் கருவியா இருப்பது யாது? காதே யன்றே? காதே ஒசையைக் கவருக் கருவியாயிருத்தலை அறிந்தபின், அக்காதின் வடிவத்தை. எல்லா ஒசைகட்கும் முதலான ஒகாரத்திற்கும் வடிவாக எழுதத் தெரிவது இயற்கை யன்றே? வரிவடிவில் எழுதப்படும் ஓ என்னும் எழுத்தின் உருவத்தையும், மக்களாகிய நஞ்செவியின் உருவத்தையும் ஒத்திட்டுப் பார்மின்கள்! ஓவின் உருவஞ்செவியின் உருவும் ஒன்று யிருத்

தலை எளிதில் உணர்வீர்கள். நம் பழந்தமிழ்ச் சான்றேர் கள் ஒசையையுணருஞ் செனியின் உருவமைப்பை உற்று நோக்கியே முதலோசையாகிய ஒங்காரத்திற்குக் கட்டுல் ஸும் உருவினை அமைத்த நுட்பம் இப்போது யாவரும் எளிதில் அறியற்பாலார்.

இனி, ஒங்கார ஒலிக்குக் கட்டுலனும் உருவமைப் பினைத் தெரிந்து கொண்டபின், சிலகாலமெல்லாம் அதனை வரிவடிவில் மணலிலும் பண்ணேயட்டிலும் எழுதி, அதன் ஒசையை வாயினாலும் ஓம் ஓம் எனப் பலகாறசொல்லித், தங் கட்டுலனையும் மனையும் அவ்வுருவிலே கிளைபெற நிறுத்தி இறைவனைத் தொழுது போந்தனர் நந்தமிழ்த்தவ ஆசிரியர். அதனால் அவர் பெற்ற இம்மைமறுமைப் பயன்கள் பல. இங்ஙனம் ஒங்கார வடிவிலே கண்ணுங்கருத் தும் ஒருவழி உறைத்து நிற்க அவர் ஒவாது கூறிவந்த ஒங்கார ஒலி பெற்றகரும் பயன்கள் பலவற்றைத் தமக்குந் தமமைச்சார்ந்தார்க்குந் தருதல்கண்டு, அவர் அதனை ஒரு தலை சிறந்த மந்திரமாகக் கருதலாயினார். எல்லா ஒலிகட்டுகும், அவ்வொலிகளை உறுப்பாய்க் கொண்ட எல்லா மாதிரிகட்டுகும் முந்திபதாய், அவற்றின் முதல்நின்று அவற்றை இயக்கிப் பயன்றருதல் பற்றியே இவ் வோங்காரம் ‘மந்திர அரசு’ என்று முனிவர்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

இனி, ஒங்காரத்தை வடிவில் எழுதியும் வாயினாற் சொல்லியுன கடவுள் வழிபாடு ஆற்றிவந்த நந்தமிழாசிரியர் தாம அதனாற் பெரும்பயன் அடைந்தவளவில் அமைதியுறுது, தாம் பெற்றபயனைத் தம்மோட்டாத்த மககளௌல்லாரும் பெற்று இன்புறல்வேண்டுமெனக் கருதினவர்களாய், எழுததினுருவையும் அவ்வொழுத்தின் ஒலியையுங்கண்டுங் கேட்டுஞ் சொல்லியும் இறைவனை

வணங்குமளவுக்குப் பொதுமக்கள் உள்ளம் ஒருப்படா ரென உணாந்து, அவ்வோங்கார வருவினை அவர் புலங் கொள்க்கானும் ஒரு சிறந்த வடிவிலே வைத்துக் காட்டு தற்கு முனைந்து, அவர்க்கேற்றதொரு வடிவ யாதாகலா மென ஆராய்ந்து காணலாயினாராதல வேண்டும். நாம் அறிந்த உயிர்ப்பொருள்களிலே ஒங்கார வடிவினை நங்கட்டு புலனென்திரே விளங்கக்காட்டுவது யாது? யானையும் பாம் புமேயல்லவோ? யானையின் முகமும் அதன்கீழ்த் தொங்கும் நீண்டுசூருஞம் புழைக்கையும் ஒ என்னும் ஏழுத் தின் வடிவத்தை முழுதும் ஒத்திருத்தல் காண்க. அங்குனமே, நல்லபாம்பின படமும் நீண்டுசூருஞம் அதன் உடமடிமு ஒங்கார வடிவினை முழுதும் ஒத்திருத்தலும் நினைவுகூறபாற்று. யானையும் பாம்பும் ஒங்கார வடிவினை யொத்திருப்பினும், பாம்பினும் யானையின் வடிவமே அதற்கு மிகவும் இயைந்ததொன்றுகத் தமிழ்ச்சான்றேர் களால் எடுக்கப்பட்டது. ஏனெனிற், கூறுதும். எல்லா உயிர்ப்பொருள்களிலும் முழுமுதற் கடவுள் ஒருவசே பெரியராதல்போல, எல்லா உயிர்களிலும் யானையே உருவத்தாலும் வளிமையாலும் பெரியதொன்றுயக் காணப் படுகின்றது. கடவுள்எந்த உயிரையுந்தனக்கெனக்கொலை செய்யாமைபோல, யானையுந் தனது உணவுக்கென்று எந்த இயங்கும் உயிரையுங்கொலை செய்யாததாய்த்தழை களையும் நாணற்புல்லையுங் கனிகளையுந் தின்று உயிர்வா முஞ் சைவவிலங்காய் விளங்குகின்றது. கடவுள் தன்னை அண்டினால் உருகி வழிபடும் ஏழை அடியார்க்கு எளிய ராய் அவர் வேண்டுவனவெல்லாம் விரும்பிச் செய்தல் போல, யானையுந் தன்னுடன் அண்டினாற் பழகுவாரிடத் தே தனது பெருவளிமையினைக் காட்டாது அவர்க்கு மிக அடங்கி அவர்வேண்டும் உதவிகளெல்லாஞ் செய்து

அவர்க்குப் பெரிதும் பயன்படுவதொன்றூய்த் திகழ்கின் ரது. இங்கணமாக யானையானது பலவகையிற் கடவுளியல்போடு ஒரு சிறிதாயினும் ஒத்துங்கிற்றல் கண்டே தமிழாசிரியர் ஒங்காரவடிவினைப் பொதுமக்கள் எல்லாரும் உள்ளம் ஒருவழிப்பட்டு நிற்கக் கண்ணாரக்கண்டு வணங்குதற்குச் சாலவும் ஏற்றதொன்றூய் யானைமுக முடைய பிள்ளையார் உருவினை அமைத்து வைக்கலாயின ரென்று தெற்றென அறிந்துகொள்ளல் வேண்டும். இது வே யானைமுகமுடைய பிள்ளையார் வழிபாடு உண்டான உண்மைவரலாருகும்.

ஆனால், வடமொழியிற் புராணதூல்கள் இயற்றின வர், இழிந்தமக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத்தக்க செய்திகளைப் பொய்யாகப் பின்னத்துக்கட்டிச் சிவபிரான மேலும் உழைப்பிராட்டியார் மேலும் அவை தம்மை ஏற்றி, யானைமுகமுடைய பிள்ளையார் அவ்விரு வர்பால் நின்றுங் தோன்றிய வரலாறுகளைப் பற்பலவாறு ஒன்றீடொன்று மாறுபடப்பகாந்திருக்கின்றனர் மேலே யாம் காட்டிய உண்மை வரலாற்றினை யுணர்ந்தவர். வடதுற் புளுகர் கட்டிவிட்ட இழிந்த வரலாறுகளைக் கண்டு மனங்களையார். அதுநிற்க.

இனி, யானைமுகமுடைய பிள்ளையாராகிய முழு முதற் கடவுள்வணக்கங் தி பி. ஐந்தாம் நூற்றுண்டின் ஸந்திலாதல் ஆறும் நூற்றுண்டின் துவக்கத்திலாதல் தோன்றியதாகல் வேண்டுமென்பதைனைப் பல வலியசான்றுகள் கொண்டு எமது மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும் என்னும் நூலின்கண் நன்கு விளக்கிக்காட்டி பிருக்கின் றேம். அங்கே அதனைக் கண்டுகொள்க

புறப்பொருளுணர்ச்சியோடு அசப்பொருளுணர்ச் சியும் மிக்க அருந்தவத்தோர் தொகை பெருகத்துவங்

கிய பின்னரே, இறைவனை ஒலிவடிவில் வைத்து வணக்கும் வணக்கமும், அதன்வழியேயான்முகமுடையபிள்ளையார் வழிபாடும் இவ்விந்தியநாட்டங்களுஞ் தோன்றி சிலைபெறலாயினவென்று அறிந்துகொள்ளல் வேண்டும். எல்லாவொலிகட்கும் முற்பட்டு ஒங்காரவொலியே இயற்கையாய்த் தோன்றி சிலவக்காண்டவின், எல்லாவணக்கங்கட்கும் முதலதாய்ப் பிள்ளையார் திருவுருவ வணக்கமே சிவபிரான் திருக்கோயில்கள் எல்லாவற்றிலும் நடைபெறுமாறு அவரது வடிவம் அவற்றின் முகத்தே அமர்த்தி வைக்கப்பட்டது.

இங்ஙனமே காலங்கடோறும் இறைவனை வணங்குதற்குத் திருக்கோயிலினுள் வரும் பலதிறமக்களின் பலதிற நம்பிக்கைகளுக்கும் பலதிறக் கொள்கைகளுக்கும் ஏற்பப் பற்பல தெய்வவடிவங்கள் சிவபிரான் திருக்கோயில்களினுள்ளே நுழைக்கப்பட்டுச், சிவலிங்கப்பெருமான் எழுந்தருளியுள்ள கருவறையைச் சூழவுள்ள சுற்றுகளில் நிறுத்தப்படலாயின. என்றாலும், பண்டைக்காலந்தொட்டுத் தமிழ்மக்களால் வணங்கப்பட்டு வந்ததும் வருவதும் ஒளிப்பிழும்பாய் விளங்கும். ஒரு முழுமுதறகடவுளே என்பதற்குக், கோயிலின் நெஞ்சம்போன்ற கருவறையிலே சிவலிங்கம் (அரூட்குறி) ஒன்றுமே முதன்மையாய் நிறுத்தப்பட்டிருத்தலும், அதனைச் சூழ்ந்த பிற இடங்களின் மட்டுமே பிறதெய்வங்கள் அமர்த்தப்பட்டிருத்தலுமே சான்றுமென்க.

திருவிழாக்கள்

மேற்கூறியவாறு சிவபிரான் திருக்கோயில்களுஞ் திருக்கோயிற் ரெய்வங்களும் அமைக்கப்பட்டு, அவைதம்மை வணங்க வருவார் தொகை மிகுதிப்பட்ட மின், ஒராண்டிற் பல சிறப்புநாட்கள் குறிக்கப்பட்டுக், குறிக்க

கப்பட்ட அந்நாட்களிலே சிவபிரான் றிருவுருவத்தை யுங், சிவபிரானைச்சார்ந்த பிறகெய்வங்களையுங் கோயி அக்குப் புறத்தே ஊர்வலமாகக் கொணர்ந்து திருவிழாக்கள் கொண்டாடும் வழக்கம் ஆங்காங்குத் தோன்றலா யிற்று நாட்டாறுங் தாஞ்செய்யுந தொழிலையே செய்து கொண்டும், நாடோறுங் தாம் உண்பதனையே உண்டு கொண்டும், நாடோறுங் தாம் உடுப்பதனையே உடுத்துக் கொண்டும், நாடோறுங் தாங் காண்பன கேட்பன பேசு வன முதலானவைகளையே கண்டு கேட்டுப் பேசிக்கொண்டும் வாழ்நாட் கடத்தும் மாந்தர்க்கு இடையிடையே தாஞ்செய்யுங் தொழிலினின்று ஓய்வு பெற்றும், இனியன புதியன உண்டும், அழகிய புதியன உடுத்தும், புதிய ஊர்களையுங் தோப்புகள் இளமரக்காக்கள் ஆறுகள் குளங்கள் ஏரிகள் முதலியவைகளையும் புதியமாநதர்களையுங் கண்டும், அவர் தனித்தனிக் குழுவினராய்த்தத்தம் ஊர்களிலிருந்து கொணர்ந்து பேசும் பல புதிய செய்திகளைக் கேட்டுங், தம் மனைவி மக்கள் பெற்றார் உற்றார் உறவினர் நண்பர் முதலாயினருடன்கூடிப் புதியபல பேச்சுகளைப் பேசியும், இவற்றுடன் வெறும் உலகியலின்பத்தனவில் உள்ளம் மகிழ்ந்துவிடாமல், தம்மைப்படைத்துத் தமக்கு இத்தனை நலங்களையும் வழங்கியருளிய இறைவன் றிருவுருவத்தினைக் கண்ணும் மனமுங் கரையக்கண்டு வணங்கியும் வந்தால்லாமல், நம்போன்ற மாந்தர்க்கு வரவரப் புதியவுணாசசியும், மனக்கிளர்ச்சியும். உயர்ந்தவற்றி வெல்லாம் உயர்ந்த கடவுளுணர்ச்சியும் உண்டாகமாட்டா; அவை யுண்டாகாவிடின், அவர் மேன்மேற் பெருகும் அறிவும் இன்பமும் பெருராய்ப். பகுத்தறிவு அற்றவிலங்கினங்களை யொப்ப உண்டு உறங்கிச் சிலநாளில் உயிர் துறந்துபோவர்! இவ்வாறு நம்மாந்தர் கிடைத்தற்

கரிய இம்மக்கட்பிறவியை இறைவன் திருவருட்டிறத்தாற் பெற்றும், அதனைப் பெறுதற சூரியபெரும்பயணைப் பெறுமல் அதனை இழந்து போகின்றாதலீன், அங்ஙனம் அவர் அதனை இழவாயைப் பொருட்டே, நம் நாட்டகத்திருந்த சான்றேர்கள் சிவபிரானுக்குத் திருக்கோயில்கள் எடுப் பித்தவளவில் நின்றுவிடாமல், அறிவிறசிறியரான பொது மக்கள் மேன் மேல் அறிவும் இன்பமும் பெற்றுத் தமது பிறவியைக் கடவுளை அகங்குழைந்து வழுத்துமுகத்தால் விழுமிதாக்கிக் கொள்ளும் பொருட்டே குறிப்பிட்ட சிறப்புநாட்களில் ஆங்காங்குத் திருவிழாக்கள் நடைபெறுதற்கும் ஏற்பாடுகள் செய்துவைப்பாராயினர்.

இத்திருவிழாக் காலங்களில், விழா நடைபெறும் ஊரைச் சூழ்ந்துள்ள பறபல சிறஹர்களிலிருந்துந், தொலை விலூள்ள பறபல நாடு நகரங்களிலிருந்தும் ஆடவரும் மகளிருந் தத்தங் சூழந்தைகுட்டிகளுடன் உற்றூர் பெற்றூர் உறவினர் நண்பருடன், கடவுளைத் தொழுப்போகும் பேரெண்ணாந் தமதகத்தே முன்னெழுந்துநிறக, நீராடிக் கூந்தல் நீவித தூயஅடை யுடித்து நறுமணங்கமழும் மருவு மருக்கொழுந்து பன்மலர்மாலை சூடித் தத்தந்தகு திக்குத்தகப் பல்வகை அணிகலம் பூண்டு உள்ளும் புறம் புந் தூயராய்த் தொகுதி தொதியாக மனக்களிப்படுடன் வருதலை இன்றுங்காண்மின்கள்! திருவிழா நடக்குந் திருக்கோயிலின உள்ளும் புறம்பும் ஒவியங் தீட்டிய ஆடைகளுந் தெய்வைருக்களுங் கட்டித் தோறணங்கள் நாற்றி ஒப்பனை செய்யப்பட்டிருக்கும் உயர்ந்தகன்ற பந் தார்களின நீழுகீழ் அம்மாநதாகள் கூட்டஙு கூட்டமாக அமர்ந்திருக்குங் காட்சியைப் பார்மின்கள்! கோயிலின உட்சுற்று புறச்சுற்றுகளிலும் எதிரிலும்ஜனரிலே ஆககாங்குள்ள தெருக்களிலும் பல்வகை அறிவுறால்கள் விற்குங

கடைகளும், அறச்சோறு வழங்கும் இல்லங்களும், பரு கற்கினிய தேனீர் நீர்மோர் வார்க்குந் தண்ணீர்ப்பந்தர், களும், அப்பங்கள் முறுக்கு வடை தீம்பாகுகள் முதலீ யன விலைசெய்யுஞ் சிற்றுண்டி விடுதிகளும், ஒவியங்கள் புதுமையான காட்சிகள் அமைந்த விலையங்களும், பலவேறு மலர்கள் புழுகு நானம் முதலான ஏனை மணப் பண்டங்கள் விற்குங்கடைகளுஞ், செப்புக்கலங்கள் பித் தளைக்கலங்கள் பொன் வெள்ளி நகைகள் விலைசெய்யும் ஆவணங்களும், பட்டாடை நூலாடைகள் விற்பனைக்கு விரித்துவைத்திருக்கும் ஒள்ளிய கடைகளும் பிறவும் விளங்குதலும், அவற்றின்கண்ணே மக்கள் திரள்திரளாய்கின்று தத்தமசுகு வேண்டியவைகளை வாங்குதலும், வாங்கிக்கொண்டு வரிசை வரிசையாய் மகிழ்ந்துசெல்லுதலுமாகிய காட்சி காணக்காண எவ்வளவு அழகிதாய், எவ்வளவு மனக்களரச்சியினைத் தருவதாய்ப் பொலிகின்றது! இன்னும், ஒருபக்கத்தே தேவாரதிருவாசகங்களும் பினுங் கனியினும் இனிக்க இன்னிசையுடன் மிழற்றுவார் குழுவும் மற்றொருபக்கத்தே இறைவனையும் இறைவன்றன் அருள்பெற்ற அடியாரையும் பற்றிச் சொற் பொழிவுகள் செய்யுஞ் செந்தமிழ் நாவலரைச் சூழ்ந்த அறிஞர் குழாமும், பின்னும் ஒருபக்கத்தே சிறுரும் இளைஞரும்மரக்குதிரைகள்றிச்சுற்றுங்கூடாரங்களும், மேலும் ஒருபக்கத்தே மேலுங் கீழுமாய்ச் சுழற்றப்படும் மரத்தொட்டில்களிலே இளைஞர்கள் அமர்ந்து விளையாடும் இராட்டினங்களும், பின்னும் ஒருபக்கத்தே அடியார் வரலாறுகளை ஆடிக்காட்டும் நாடக அரங்குகளும், இன்னும் நஞ்சொல்லாவில் அடக்கா எத்தனையோ பல புது மைகளுங் காட்சிகளுஞ் திருவிழா நடக்குஞ் சிவபிரான் றிருக்கோயில் வாய்ந்த ஊர்களிலும் நகரங்களிலும் ஒரு

காலத் தோரிடத்தே கண்ணரக் கண்டு இன்புறுதற்கு வாய்த்தலை உணர்ந்து பார்மின்கள்!

இங்கனமாகவின், இம்மையின்பழும், அதனைத் தொடர்ந்து உயிரோடுடன இயைந்துசென்றுகிலைப்பெறுவதான மறுமையின்பழும் ஒருநகே சேர்ந்து நின்று, மக்களின் உடம்பையும் உயிரையும் ஒருகாலத்து ஓரிடத் தே ஊடுருங்கக்கணிந்து பெருகித் தித்திக்கச் செய்யும் எனிய இனியகருவிகளாகவே சிவபிரான் றிருக்கோயிற றிருவிழாக்கள்தமிழ்ச்சான்றேர்களால்தொன்றுதொட்டு வகுக்கப்பட்டிருக்கும்நுட்பம் அனைவரும் நினைவிற்பதிக்கற்பாலார். இம்மையின்பத்தை வெறுத்துப் பேசி இறைவனின்பத்தையும் இல்லாத தொன்றுக வைத்து இல்வழக்குப் பேசும் புத்தர் சமணர்கள், தமது கொள்கையின் உறைப்புக்கு இணங்க, உடனே ஊன்னுறந்து தமதுடலை மாய்த்துவிட்டனரா? ஒருசிறிதுமில்லையே. அவரும் அவர்தங் கொள்கைகளைத் தழுவினாரும் ஊன் உடைகொண்டு ஜம்புல இன்பங்களும் மற்றைமக்களைப் போலவே ஆரத துய்த்து வருகின்றனரல்லரோ? இனி, இம்மையின்பத்தை இல்லாத வெறும் பொய்யெனக் கரைந்து, தன்னைக் கடவுளாக நினைந்திருக்கும் மறுமையின்ப மொன்றே மெய்யென வாய்ப்பறை யறையும் மாயாவாத வேதாநதி களாவது தமதுடலைப் பொய்யெனமாய்த்து, உடனே தம் மைக் கடவுளாக நினைந்து மறுமையின்பத்திற் போய் அமர்ந்துவிட்டனரா? அதுவுமில்லையே. ஏனைமாந்தரைப் போலவே, அவரும் அவரைசசார்ந்தாரும் ஊடுடத்து உறங்கி, ஏனை ஜம்புல நுகர்ச்சிகளையும் நுகர்ந்து, காலங்கழிந்த பின் காலனுக்கு இரையாகின்றன ரல்லரோ? இனி இம்மையின்பத்தைத் தவிர, மறுமையின்பம் வேவில்லையென அறைக்கவும் உலகாயதறீரனுங், தாங்க்கறும்

இம்மையின்பத்தை நோயுங் கவலையும் அச்சமுமின்றித் துய்க்கமாட்டுவரா? அல்லது, முதலிற் ரமது கொள்கையினைத் தழுவினேர், பின்னர் அதன் பொய்ப்பமையுணர்ந்து இறைவனை வழுத்தி மறுமையின்பம் பெறப்போதலைத் தடுக்கபாட்டுவரா? அல்லது எல்லாக் கலைகளிலும் வல்லராய் இறைவனிடத்துப் பேரன்புழுண்டு விளங்கும் அறிஞரைத் தமது உலகாயதக் கொள்கைக்குத் திருப்பமாடுவரா? அல்லது கடவுளிடத்து மெய்ந்நம்பிக்கையுங் கடவுள் வழிபாட்டில் மெய்யன்புழுடைய பொது மக்களையேனுங் தமது உலகாயதக் கொள்கைக்குத் திருப்பவல்லுங்கா? அல்லது, மிக வியத்தகு தெய்வ அருள்திகழ்ச்சிகளைப் பட்டப்பகலில் நங் கண்முன்னே இப்பொதும் வருவித்துக்காட்டாந்தும் மருதூர்த் தெய்வயானையம்மையாரின் அரிய அருட்செயல்களைத் தெய்வச் செயல்கள் அல்லவென்று எந்த உலகாயதரேனும் திறுவிக்காட்ட முனவருவரா? இன்னும், மேல்நாட்டிலுள்ள உயிர்சிலை ஆராய்ச்சிக்கழகத்தர் (The Society for Psychic Research)வெளியிட்டுவருங் தெய்வக்காட்சியுடையாரின் உண்மை வரலாறுகளை யெல்லாம் பொய் யென்று நாட்ட எந்த உலகாயதரேனுங் துணிநது முன் வருவரா? மறுமையின்பத்தைத் துய்ப்பவரும், அதனை ஆராய்ந்து கானும் பேரற் ஞரும் நாளுக்குநாள் மிகுநது வரும் இச் சிறந்தகாலத்தே அதனை இல்லையெனக்கரை வாருரை எத்தகைய பயனையும் பயவாதாகவின், இம் மையிற் ருய்க்கும் இன்பமெல்லாம் மறுமையின்பத்தின் முதற்கையாமென்றும், இம்மையின்பத்தின் றன்மையை உண்மையான் ஆராய்ந்து அதனைத் துய்க்குமுறை பிழைப்பாமற் றுய்த்து வருவார்க்கு, அதுவே மறுமையின்பமாய் மாறி அவரைப் பேரின்ப நுகர்ச்சியிற்

செலுத்தி, அதனைடு தொடர்பு குன்றுதாய் நிற்குமென
ஹம் உணர்ந்துகொள்க. இதுவே, தமிழாசிரியரின் விழு
மிய கொள்கையாதல்,

“பெறற சிற்றின்பமே பேரின்பமாய் அங்கே
முற்ற வரும்பரி சுந்திபற

முளையாது மாயையென்றுந்தீபற”என்னும்பழைய
திருவுந்தியார் நூற்கெஸ்யுளால் நன்கறியப்படும். இத
திருவுந்தியாரினும் பழையைதொய் இற்றைக்கு ஆயி
ரத்து முந்தாருண்டுக்கட்கு முன் இயற்றப்பட்ட திருமங்
திரம என்னும் மெய்யினர்வநூலும்

“ஐந்தும் அடக்கடக் கென்பர் அறிவிலார்
ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை
ஐந்தும் அடக்கில் அசோதனமா மென்றிட்டு
ஐந்தும் அடக்கா அறிவறிந்தேனே”

என நுவலுதல்கொண்டு, ஐம்புலங்களும் ஆரத்துய்க்கும்
இம்மை யின்பதுகர்ச்சி விலக்கற்பால தன்றென்பதே
தமிழ்ச் சான்றேர் கொள்கையாதல் தெளியப்படும். ~
ஆனால், இவ் விம்மையின்ப நுகர்ச்சி, இறைவனை அகங்
குழந்து தொழுதலாகிய மறுமையினபத்துடன் தொ
டர்புகொண்டு நிகழாதாயின, அது பலவகையிற் பழுது
பட்டுத் துன்ப நுகர்ச்சிக்கட் செலுத்தும் என்பதும்,
அஃது அங்கனம் பழுதுபடாமற் றய்த்தற்குரிய மெய்
வழி இறைவனை எந்தேரமும் நினைதுருகுதலே யாம்
என்பதும் அறிவறுத்துதறகே “ஐந்தும் அடக்கா அறி
வறிந்தேனே” என்று ஆசிரியர் திருமூலர் மேலைச்
செய்யுளில் திருவாய்மலர்நதருளினா. இனனுங், திரு
மூலர்க்கு முன்னிருந்த தெய்வத்திருவன்றுவரும் இல
லறந் துறவறம் இரண்டனையுங் தொடர்புபடுத்திக் கூறுத
லுங். திருவள்ளுவர்ச்கு முன்னிருந்ததமிழாசிரியர்களும்,

கக்அ

தமிழர் மதம்

ஒல்காப் புலமைத் தொல்காப்பியரும் இம்மை மறு
யையின்பங்கள் இரண்டனையும் அகத்தினை புறத்தினை
யெனப்பெயர்தந்து, ஒன்றனேடு ஒன்றுதொடர்புகொண்
டு நிற்றலை விரித்து விளக்குதலுங்காண்க. இன்னும் இதன்
விரிவைப் பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம்
என்னும் எமது நூலிற கண்டுகொள்க. எனவே, இம்மை,
யின்பநுகர்ச்சி அத்தனையும் மறுமைப்பெயராப்பேரின்ப
நுகர்ச்சிக்கட் செலுத்துஞ் சிவவழிபாட்டுடன் ஒருங்கு
பினைந்து நடைபெறல் வேண்டுமென்னும் கருத்துப்பற
நியே சிவபிரான் றிருக்கோயிற் றிருவிழாக்கள் ஆக
காங்கு நடைபெறுமாறு செந்தமிழ்ச்சான்றோரால் வகுக்
கப்பட்டன. இங்னனம் வகுக்கப்பட்ட திருவிழாக்களுட்
சிவவழிபாட்டை நோக்கி எடுக்கப்பட்ட மிகப்பழைய
திருவிழாக்கள் கார்த்திகை விளக்குத் திருவிழாவுங் திரு
வாதிரைத் திருவிழாவும் ஆகும்; இவை இற்றைக்கு
இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னே தொட்டு இத்தமிழ்
கத்தே நடைபெற்றுவருங் தனிச்சிறப்பு வாய்ந்தனவாக
வின் இவற்றின் உண்மையை இங்கே சிறிது விளக்கிக்
காட்டுவாம்.

கார்த்திகை விளக்குவிழா

கார்த்திகைத்திங்களில் முழுமதியானது அறுமீனைச்
சேர்ந்தநாளின் இராக்காலத்து நடுவிலே, ஊரிற ரெரு
வெங்கும் விளக்குகளை விரிசைவரிசையாக ஏற்றிவைத்து,
மலர்மாலைகளைத் தொங்கவிடுதல் முதலாகிய ஒப்பனை
களைச்செய்து, ஒளிவடிவினாகிய எல்லாம்வல்ல இறை
வளை வழிபடுந் திருவிழாப், பண்ணடக்காலங் தொட்டு
இன்றைவரையில் தென்றமிழ்சாட்டி அள்ள தமிழ்மக்க
ளாற கொண்டாடப்பட்டு வருகின்றது. இஃது இற்றைக்கு
இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டகாலத் திருந்தே

தமிழ்மக்களால் மிக்க சிறப்புடன் கொண்டாடப்பட்டு வரும் பழமையுடைத்தென்பது, ஆசிரியர் நக்கிரனூர் பாடிய “அம்மவாழி தோழி” என்னும் அகாானுற் றுச் செய்யுளில் (கசக)

“மழைக்கால் நீங்கிய மாக விசம்பிற்
குறுமுயல் மறுநிறங் கிளர மதிகிறைந்து
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலீஸ் தூக்கிப்
பழவிறல் மூதார்ப் பலருடன் துவன்றிய
விழுடன் அயர வருகதில் லம்ம”

என இக்கார்த்திகைவிளக்குவிழாக் கொண்டாடப்பட்ட செய்தி நன்கெடுத்துக் கூறப்படுதலாற் றெற்றென விளங் காநிறகும்.

இங்களும் பண்டைத் தமிழ்மக்கள் கொண்டாடி வரும் விளக்கு விழாவிலிருந்து, அவர்கள் இறைவனை ஒளிவடினஞுக்காண்ட கொள்கையின் மாட்சி புலனு காநிறகின்றது. நங் கட்புலனெனதிரே விளங்கித் தோன் றும் ஞாயிறு திங்கள் தீ விண்மீன் முதலான ஒளிவடிவுக ளௌல்லாம் இறைவன் வடிவேவெயன்பது, சைவசித்தாந்த இரண்டாம் ஆசிரியரான அருணங்திசிவனுர்,
“நாயகன் கண்நயப்பால் நாயகி புதைப்ப எங்கும் பாயிருளாகி மூடப் பரிந்துலகினுக்கு நெற்றித் தூயநேத்திரத்தினுலே சூட்சொளி கொடுத்த பண்பிற் ரேயமார்ஒளிகளௌல்லாஞ் சிவனுருத்தேசதென்னார்” என்றஞாசிசெய்தசிவஞானசித்திச் செய்யுளால்நன்கு விளங்கற்பாலதே யாம். ஒளிவடிவே கடவுள் வடிவாத அங்கடவுள் உயிர்களின் காட்சிக்குங் கருத்துக்கும் அப் பாற்பட்டவராய் இராமல், அவர்தங் காட்சிக்குங்கருத்துக் கும் எளியராய் அவர்க்கு அனுக்கராயே நின்று அருள்

புரிந்து வருதலும், இவற்றேடினமான ஏனை நட்பங்களும் யாம் இயற்றிய மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும், சைவசித்தாந்த ஞானபோதம், முதலான நூல்களில் விரிவா யெடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் இங்கே விரித்து ரைத்தற்கு இடமில்லை.

தீபாவலி

இனித், தென்றமிழ்நாட்டுமக்கள் கார்த்திகைத்தின்கள் முழுமதி யிரவிலே விளக்குகளை வரிசை வரிசையாக வைத்து அவற்றின் ஒளிவடிவிலே எல்லாம்வல்ல முழு முதற்கடவுளைக் கண்ணரைக்கண்டு வணங்கிவருதல்போல வே, வடநாட்டில் அக்காலத்திருந்த தமிழ் மேன்மக்களும் ஐப்பசி த்தின்களில் விளக்குவரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கானினர் முழுமுதற கடவுளுக்குத் திருவிழாக்கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவலி என வழங்கிவருகின்றது. வடநாட்டவர் தென்னுட்டிற குடியேறியபின் தீபாவலித் திருநாள் இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின், அஃதின்குள்ள தமிழ்மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசரனைக் கொண்றநாளின் நினைவுக்குறியாகத் தீபாவலித்திருநாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னுங் கதை பிற்காலத்திற் பார்ப்பனர் கட்டிவிட்ட தொன்றுகும். பார்ப்பனர் தமது உயிர்க்கொலை வேள் விக்கு உடம்படாத நரகாசரன் என்னுந தமிழ்மன்னன் ஒருவனைத், தமது உயிர்ச்கொலை வேள்விக்கு உடம்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ்மன்னனுகிய கண்ணனை எவிக் கொலைசெய்தனர். இந்நிகழ்ச்சி யை, இதற்குமுன்னமே தோன்றி நடைபெற்றுவந்ததீபாவலித் திருநாளில் இயைத்து, அத்திருநாளின் உயர்ந்த கருத்தை மாற்றிவிட்டதெல்லாம் பார்ப்பனர் செய்த

சூழ்சிச்செயலாகும். தீபாவலி என்னுங் சொற்றெடுப்பு பொருளை ஆயுங்கால் அத்திருநாளுக்குங், கண்ணன நர காசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதோர் இயைபும் இல்லாமை தெளியப்படும். தீபாவலி என்பது தீப ஆவலி எனப்பிரிந்து விளக்குவரிசை என்றே பொருள்தரும். விளக்குவரிசை வைத்து அதன்கண்ணே இறைவனை வழி படுங் கார்த்திகை விளக்கு விழாவுக்குங் தீபாவலி விழா வுக்கும் வேற்றுமை சிறிதுமே யில்லை. ஆதலால், தீபா வலித் திருநாளுக்குப் பார்ப்பனர் பிறகாலத்தே ஏற்றி வைத்த பொருந்தாக் கதையை மறந்து, அஃது இறை வனை ஒளிவடிவில் வழிபடுங் திருநாளாதலைத் தமிழ்மக்களைனவரும் நினைவுகூர்வாகளாக!

திருமைலாப்பூரில் அறுபத்துமூன்று நாயன்மாரை நினைவுகூர்ந்து வணங்குதற்பொருட்டு நடத்தும், அறு பத்துமூவர் திருவிழாவின் உண்மை யறியாக கீழ்மக்கள் “ஒளவையார் அறுபத்துமூன்று பிள்ளைகள் பெற்றும் போதாமற பின்னும் ஒருபிள்ளைப்பேற்றிற்கு வரங்கேட்கும் நிகழ்ச்சியாகக்” கூறுங்கதைக்குங். தீபாவலித்திருநாள் நரகாசுரன் இறந்ததை நினைவுகூரும் நிகழ்ச்சியாகக் கூறுங்கதைக்கும் வேறுபாடு சிறிதும் இல்லை. ஆதலால், தீபாவலி, நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவதன்றுப்பக், கார்த்திகைக் கதைகளே போல், எல்லாம் வல்ல சிவப்ரீராஜை ஒளிவடிவில் வைத்து வழிபடுங் திருநாளேயாகுமென்று மேன்மக்களைவருங்கடைப்பிடித்துணர்ந்து, அவ்விரண்டிலும் இறைவனையே வணங்கி உய்வார்களாக!

திருவாதிரைத் திருநாள்

இனி, ஆதிரைநாள் சிவப்ரீரானுக்குரிய சிறந்தநாளாகப் பண்டைத் தமிழ்மக்களாற் கருதப்பட்டமை

பழையபரிபாடலின்எட்டாஞ்செய்யுளிற் போந்த“ஆதி ரைமுதல்வன்” என்னுஞ் சொற்றூடராலும், அதன் உரையாலும் கன்கறியபடும். இனி, மார்கழித்திங்களில் வருஞ் திருவாதிரைநாளில் எல்லாம்வல்ல இறைவனுகிய சிவபெருமானுக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் னிருஞ்தே திருவிழாக் கொண்டாடப்பட்டமை, ஆசிரியர் கல்லங்குவனுர் பாடிய பதினேராம் பரிபாடற் செப்புளிற்போந்த,

“கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப் பனிப்படுபைதல் விதலைப் பருவதது
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏறப்”

என்னும் பகுதியால் இனிது புலனுகென்றது.

இனி, இவ்விருபெருஞ் திருவிழாக்களே யன்றி, மதுரையில் ஆவணிஅவிட்டம் என்னும் ஒருதிருவிழா வும், உறையூரிற் பங்குனியுத்திரம் என்னும் ஒரு திருவிழாவுக, கருஞ்சில் உள்ளி என்னும் ஒரு திருவிழாவும் ஆசிரியர் கக்கீரனூர் காலததிற்கு முன்னமே அதாவது இறைக்கு இரண்டாயிர ஆண்டுக்கு முன்னமே இத் தென்றமிழ் நாட்டகத்தே நடைபெற்று வந்தமை, அவர் இறையனுரகப்பொருள் என்னும் நாலுக் குறைத்த தேனினும் பாகினும் இனிய தெளியிய விரிவுரையில்,

“இனி, ஊர்துஞ்சாமை பென்பது ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க் கண்பாடு இல்லையாமாகவும் இடையீடாமென்பது. அவை மதுரை ஆவணிஅவிட்டமே, உறையூர்ப் பங்குனி யுத்திரமே, கருஞ் சுள்ளிவிழாவே யென இவையும்; இவைபோல்வன

பிறவும் எல்லாம் அப்பெற்றியான பொழுது இடை
யீடாமென்பது”

எனக்குறிய உரைப்பகுதியால் (கச-ஆஞ் சூத்திரவுரை) நனகறியக்கிடக்கின்றது. எனவே, மெய்யறிவுக்கு ஒரு வரம்பாய்நின்ற நம் பண்டைத் தண்டமிழ்ச் சான்றேர். எல்லா மக்களும் இம்மையினபழும் மறுமையின்பழும் ஒருங்கே எளிதிற்பெற்றுத், தமக்கு இறைவன்றந்த அரிய மக்கட் பிறவியைத் தூய்தாக்கிக் கொள்ளுதற்கு ஒரு சிறந்தவாயிலாகவே சிவபிரான்றிருக்கோயிற நிருவிழாக் கள் மிகப்பழைய காலங்தொட்டே இத்தாழிமுகத்தில் ஆக காங்கு நடைபெற்று வருமாறு வகுத்தமாட்சி நன்னாறி வுடையாரெவாக்குங் தெற்றென விளங்கானிற்கும்.

திருமணச் சடங்கு

இனி, இத்தென்றமிழ்நாட்டில் இப்போது நடத்தப் பட்டுவருந திருமணச் சடங்கு, ஆரியவழிப்பட்ட பார்ப் பணர்களால் ஆரியமொழியில் நடத்தப்பட்டனம், முதன் முதல் இத்திருமணச் சடங்கை உண்டாக்கி அதனை நடத் திக்காட்டினவர் பண்டைத் தமிழாசிரியர்களே யல்லால், ஆரியக்குருமார் அல்லரைப்பது, இருக்குவேதம் முதலான பழைய ஆரியதுல்களை நடுநின்று ஆராய்ந்து நோக்குவார்க்கும், வடநாட்டில் இன்றைக்கும் நடைபெற்று வருங் திருமண நிகழ்ச்சிகளை நேரே சென்று காண்பாக்கு நடத்தென விளங்கானிறகும் திருமணச் சடங்குகளை முதன்முதல் வகுத்து அவற்றின்படித் திருமணம் நடத்தின வர்கள் ஆரியர்களேயாயின, ஆரியர் கொணர்ந்த பாட்டுகளே பெரும்பான்மையாய்க் காணப்படும் இருக்குவேத முதல் ஒன்பது மண்டிலங்களிலே திருமணச் சடங்கைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதாயினுங் காணப்படுதல்வேண் மும். மற்று, அவையிற்றில் அது முழுதுமீ காணப்

படாமையின் அதனை ஆரியர் அறியாகிறேன்பதை அறி ஞர் கருத்திற் பதித்தல்வேண்டும். இனித், திருமணச் சடங்கை நுவலும் ஒரேயொரு பதிகங் (அரு) காணப் படுவதெல்லாம் இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தின் கண் மட்டுமே யாகும். இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்துள்ள பதிகங்களோ, ஆரியர் இவ்விநதிய நாட்டிற் புகுந்து குடியேறி, இவ்விநதியநாட்டின் பழைய நாகரிக மக்களான தமிழருடன் கூடி உறவாடி அவருடையபழக்க வழக்கங்களைக் கற்று, அவற்றைத் தாழுந்துவிடக்கத் தொடங்கியின், தமிழாசிரியராலுங் தம் ஆரியக்குருமாராலும் ஆக்கப்பட்டவைகளை யாகும். ஆகவே, திருமணச்சடங்கை முதன்முதல் வகுத்தவர் செந்தமிழ்ச் சான்றேரேயென்பதும், அச்சடங்கையே ஆரியமாழி யில் முதன்முதற் பாட்டாகப் பாடிவைத்தவர் ‘சூரியன்’ எனப் பெயர்சூண்ட ஒரு திராவிட ஆரியரே யாவரென் பதுங் துணியப்படுகின்றன.

இன்னுங், திருமணச்சடங்கை முதன்முதல் வகுத்தவர் தமிழ்முனிவரே யென்னும் உண்மை, இப்போதிருப்பவற்றில் மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டிருப்பது கொண்டுந் தெற்றெனத் துணியப்படுகின்றது. அதனை ஒரு சிறிதெடுத்து விளக்கிக்காட்டுவாம் தொல்காப்பியருக்குப் பலதாற்றுண்டுகள் முற்பட்ட காலத்திலெல்லாம், அதாவது இற்றைக்கு ஆருயிர ஆண்டுக்கு முன்னெல்லாம் பண்டைத்தமிழ் மக்களில் ஆடவரும் பெண்டிரும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டுத், தங் காட்சியுடு கருத்தும் ஒன்றுபட்டுத் தமக்குள் ஒருவரையொருவர் உயிரோற காதலிக்குங் காதலன்புநிகழப்பெற்றின் தமக்குள் திருமணஞ்செய்து கொண்டு இனிது வாழ்ந்துவரலாயினர். இது தமிழகத

தில் அன்பினைக் தினைக் காமக்கூட்டம் என்று கூறப்படு மெனவும், இல்து யாழோர் மணம் எனப் பிறநாடுகளில் உள்ளார் ஒரு வருப்பினராலுங் கைக்கொள்ளப்பட்டு வருவது எனவும் ஆசிரியர் தொல்காப்பியனுர்,

“இன்பழும் பொருளும் அறனும் என்றாகு அன்பொடு புணர்ந்த ஐந்தினை மருங்கிற காமக்கூட்டங் காணுங்காலை மறையோர் தேவத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே”

(களவியல், க) என்னும் நூற்பாவில் நன்கெடுத்துக் காட்டி யிருக்கின்றார். முதலிற் காதலிற் பினைந்தார் இருவரையும் மணங்கூட்டுவோர் அவர்தம் பெற்றிருஞ்சுற்றத்தாரு மே யல்லால், இக்காலத்திற்போலப் பார்ப்பனக்குருமார் அல்லவென்பது,

“கற்பெனப்படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினேர்கொடுப்பக்கொள்வதுவே” என்னுங் கற்பியற் சூத்திரத்தில் அவர் கூறுமாற்றால் நன் கறியப்படும்.

இனி, மகளிர்க்குரியார், தம் மகளிரால் விரும்பப்பட்ட காதலர்க்குத்தம் மகளிரை மணஞ்செய்துகொடுக்க ஒருப்படாவழிக், காதலர் இருவரும் பெற்றிருஞ்சுற்றுர் அறியாமே வேற்று நாட்டிற்சென்று தாமே மணஞ்செய்து கொள்ளுதலும் அஞ்சூன்றை வழக்கமாயிருந்த தென்பது,

“கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலையான”

என்று ஆசிரியர் பின்னுங் கிளக்குமாற்றால் தெளியப்படும்.

இனிப், பெற்றாரும் உற்றாருந் தம் மகளிராற் காத
விக்கப்பட்ட ஆடவர்க்கீச தமமகளிறை மணங்சிசய்து
கொடுக்க ஒருப்பட்டாற், பெற்றாரும் உறவினருமேமுன்
நின்று அவரை மணங்கூட்டி வைத்தமையும், அங்கனம்
மணங்கூட்டியக்கால் அவர் அம் மணததை நடத்திய
முறையும் அகநானுறு என்னும் பழையசெய்யுட்டோ
கைதூவின் அகு-வது செய்யுவில் விளக்கமாக நவலா;
பட்டிருக்கின்றது; அதுவருமாறு :

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப, சிரைகாற்
றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெழிரி,
மளைவிளக் குறுத்து, மாலைதொடரிக்,
கனையிரு எகன்ற கவின்பெறு காலைக்,
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கட்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென.
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற பயந்த திதலையவ் வயிற்று
வாலிஷழ மகளிர் நால்வர் கூடிக்
கறபினின் வழாஅ நறபல உதவிப்
பெற்றேற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெழேரெனப் புகுந்து
பேரிற் கிழுத்தி யாகெனத் தமர்தா
ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்”

ஒரு தலைவியைத் திருமணஞ்செப்துகொண்ட ஒரு தலை மகன்தனக்கு அவள் திருமணஞ்செப்து கொடுக்கப்பட்ட முறையினைப் பின்னர் ஒருகால் அவடன் தோழிக்கு எடுத்துரைத்தமை இசெசய்யுளின்கண்நுவலப்பட்டிருக்கின்றது. “உழுந்து அரைத்த மாவை முதன்மையாகச் சேர்த்துச்செப்த கொழுமையான களியுணவும், மிகுதியாகச் சமைத்த சோற்றுத்திரளையுந் திருமணத்திற்கு வந்தவர் எல்லார்க்கும் ஒருபக்கத்தீவழங்கப்படாகின்றன; வரிசைப்பட நாட்டிய கால்களின்மேற் கட்டப்பட்ட குளிர்த் தெரும் பந்தவின்கீழ் வண்டியில்வந்த ஆற்றுமணல் பரப்பப்பட்டது; வீட்டினிடம் எல்லாம் விளக்குகள் ஏற்றுவைக்கப்பட்டுப் பன்மலர்மாலைகள் தொடர்ந்து பிணைக்கப்பட்டன; மிகுந்த இருள் நீங்கிய அழகிய விடியற்காலையிலே தீயகோள்கள் கின்ற இடம் நீங்கி வெண்மதி சுகடு என்னும் விண்டினையினந்த கெடுதல் இல்லாத சிறந்த நாள் தோன்றுகின்றது; அந்நேரத்தில் தலையின் உச்சியிலே சுமந்த நீர்க்குடத்தினரும், புதிய அகன்ற வாயினையுடைய மன்றையென்னும் மட்பாண்டத்தை விளக்கேற்றி ஏந்தினருமாய், ஒருங்கொத்த ஆரவார ஒசையினை விளைக்கும் முதிர்ந்த செவ்வி வாய்ந்த பெண் பாலார், முன் கொடுக்க வேண்டியவைகளையும் பின் கொடுக்கவேண்டியவைகளையும் முறைமுறையேகொடுத்துக்கொண்டிருக்க, ஆண்மகவு பெற்று அழகு தேமல் படர்ந்த வயிற்றினையும் ஒள்ளிய அணிகலன்கள் மூண்ட கோலத்தினையும் உடைய மாதர்கள் நான்குபேர் ஒன்று சேர்ந்து, ‘கற்பொழுக்கத்தினின்றும் வழுவாத திட்பம் வாய்ந்தனையாய், அறவோர்க்கு அளித்தலும் அந்தனை ரோம்பலுங் துறவோர்க்கு எதிர்தலும் விருந்தத்திர் கோட்டுமாகிய நல்ல பல கடமைகளைச் செப்துகொண்டு,

நின்னை பனிவியாகப் பெற்றவனைப் பேணும் மங்கையாகக் கடவாயாக!” என்று வாழ்த்துரை மொழிந்தபடி யே ஈரங்தோய்க்க இதழ்களை யுடைய அலரிப்பூவையுட்டு செல்லியும் நிருடன் சொரிந்தமையாரல், அவை மணமகளின் செழுங்கருங் கூந்தலின் கண்ணோ விளக்காநிறப், இங்கனம் ஆற்றிய வதுவையாகிய நல்லதிருமணச்சடங்கு முடிந்தபிறகு, கல்லென்று ஆரவார ஒவியினைச்செய்யும் உறவினர் சிலர் விரைந்துவாசது, ‘பெரிய இல்லக்கிமுத்தி யாய்ப்பொலிவாயாக!’ என வாழ்த்தி, என் கையில் அவனைப் பிடித்துக்கொடுப்ப, ஓர் அறையில் அவளும் யானும் ஒருங்கு புனர்ந்திருந்த இராப்பொழுதில்” என மேலைச்செய்யுள் பொருள்பயந்து நிற்றல் காண்மின்கள்.

இங்கனம் நடத்தப்பட்ட பண்டைத் தமிழர்தங்கிருமணச்சடங்கைப் பார்த்து, வந்தேதறுங் குடிகளான பழைய ஆரியர் அதனைப்போல் தாழுஞ்செய்யப்புகுஞ்சு தம்முடைய பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அதனைமாற்றிச் செய்யலாயினர். பண்டைத் தமிழ்மக்களில் மேல் வகுப்பினரெல்லாருங் ‘கொல்லாமை’ ‘ஊன் உண்ணுமை’ என் ஆம அருளொழுக்கத்திற் கடைப்பிடியாய்வின்ற வர்களாதலால், அவர்களது திருமணச்சடங்கில் உறவி னர்க்கும் விருந்தினர்க்கும் பிறர்க்குஞ்சைவவுணவேயல்லாமல் ஊனுணவு வழங்கப்படுவதில்லை. சடங்கியறறுங்காலங்களில் மேலோ ரோழுக்கத்தையே கைப்பறறி நடக்குவ கிழேழூருங்கூடத் திருமணம் நடத்தும் நாட்களில் தாழும் ஊனுணவு மிகைவதில்லை, பிறர்க்கும் அதனைத் தருவதில்லை; இவ்வொழுகலாற்றினை இன்றைக்குந் தமிழ்மக்களின் எல்லா வகுப்பினரிடத்துங் காணலாம்.

ஆனற், பழைய ஆரியரோ திருமணநாட்களிலும் காளைமாடுகளை ஊன் உணவின்பொருட்டுக் கொலைசெய்

தனரென்பது, மாசிமகத்தன்று காளோமாடுகளைக் கொன்று விருந்தாட்டயர்ந்துபங்குணியில் அவர்கள் மணச்சடங்கு நடத்தியதனை விளக்கமாக எடுத்துக் கூறும் இருக்கு வேதப் பத்தாப்மண்டிலத்து அஞ்சித்துப் பதினால்காம் மண்டிலத்து முதற் பதிகத்தின் கந்து-ஆஞ்செய்யுளாலும் நன்கறியக் கிடக்கின்றது. அது மட்டுமோ! அவர்கள் அநாட்களிலுள்ள சாராயங்குடித்து வெறியாட்டயர்ந்து சூதாடிக் களித்ததூஉம் அப்பதிகங்களினுலேயே அறி யப்படுகின்றது. இத்தகைய பொருந்தா ஒழுக்கங்கள் தமிழர்தாந் திருமணத்திற் சிறிதும் நிகழாமை மேலைச் செய்யுளினால் நன்கறியப் படுகின்றதன்றே? திருமண நாட்களில் உழுத்தங்களியும் பெருஞ்சோறும் பண்டைத் தமிழர் வழங்கிய அருள் அறச்செயலை முதற்கண் மேலைச் செய்யுள் எடுத்துக் கூறுதல் நெஞ்சிற் பதிக்கற்பாற்று.

அதன்மேல், உயர்ந்தகன்ற பந்தல் அமைத்து அதன் கண் வெள்ளியழுற்றுமணல் பரப்பி, மனையகமெங்கும் விளக்குகள் ஏற்றிவைத்துப், பூமாலைகள் தொடர்ந்து கட்டி ஒப்பனை செப்தமின், ஆண்டில் முதிர்ந்த மாதர் சிலர் தலைமேல் நிறைநீர்க்குடஞ் சூந்தவராயும், வேறு சிலர் மண்டையெனப்படும் அகன்ற அகலை விளக்கேற் றிக் கையில் ஏந்தினவராயும், வெள்ளியமதியம் சகடு (உரோகிணி)என்னும் நாள்மீனைக் கூடியநாளின் விடியற் காலையில் அப்பந்தவின் கண்ணே வந்துநிற்க, அவருள் வேறு சிலர் மணக்கூட்டு மலர் சாந்து சண்ணம் புகை முளைப்பாலிகைமுதலானவைகளில் முன்கொடுக்கவேண் டினவும்பின்கொடுக்கவேண்டினவுங்கொடுத்துக்கொண் டிருக்க, ஆண்மகப்பெற்ற மாதரார் நால்வர் வந்து மன மகளை வாழ்த்தி நெல்லு மலரும் அவளது கூந்தன்மேல்

நீரொடு தூவியவுடனே, மணமகளைப் பெற்றூர்போந்து அவளை மணமகன் கையிற் பிடித்துக்கொடுத்துப் ‘பெரிய இல்லக்கிமுத்தி ஆக்கடவாய்’ என வாழ்த்தித்திருமணத் தை நிறைவேற்றிவைப்பார். பண்டைத் தமிழர்க்குள் நடந்த இம்மணவினை பார்ப்பனர் உதவியில்லாமலே சில வசுப்பினர்க்குள் இஞ்ஞான்றும் நடைபெற்று வருகின்றது. இத்தகைய மணவினை பழைய ஆரியர்க்குள் நடந்த தேயில்லை.

மேற்காட்டிய முறையில் தலைமகளை அவடன் தமர் கொடுப்பத் தலைமகன் மணந்துகொள்ளுந்திருமணச்சடங்கினையே ஆசிரியர் தொல்காப்பியனுர் ‘கரணம்’ என னுஞ்சொல்லாற் குறித்தருளினார். இச்சொல் ‘கரு’ என் னும் முதனிலையினின்றும் பிறந்ததாகும். இம் முதனிலைப் பொருள் னினைவுக்கார்தல் என்பது இப்பொருளிற் கருது கருத்து என்னுஞ்சொற்கள் வருதலுங் காண்க. இனி, உள்ளத்திற் கருதியதைனை வெளியே செய்துமுடித்தறகு உதவிசெய்வதுங் கருவி எனப் பெயாபெறலாயிற்று. கரணம் என்னுஞ்சொல்லுக காதவிருவரைப் பலர் அறிய இல்லாம்க்கைப் படுப்பித்தற்குக் கருவியாய் நிற்குந் திரு மணச்சடங்கிற்குப் பெயராய் நிற்றலை உற்றுனோக்குங் கால், அதுவுங் கரு என்னும் முதனிலையிற் பிறந்ததமிழ்ச் சொல் லாகுமே யன்றி, வடசொல்லாதல் செல்லாது. மீலாங், கரணம் என்னுஞ்சொல் திருமணச்சடங்கிற்குப் பெயராகப் பழைய இருக்குவேதம் முதலான நூல்களில் வழங்கப்படுதலையுங் கண்டிலம். அதுவேயுமன்றித், தமிழுக்கு இலக்கணங்கூறுங் தொல்காப்பியர் தமிழருடைய வழக்க வொழுக்கங்களைத் தமிழ்ச்சொற்களாற் கூறக் காண்டுமேயன்றி வடசொற்களாற் கூறுதலை அவரது நூலுள் யாண்டுங் கண்டிலேம்; அதனாலும், கரணம்

என்பது பழந்தமிழ்ச் சொல்லேயாதல் ஒருதலை; கரண்டி, கரம் முதலான சொற்களுங் கருவி எனப் பொருள்படுங் தமிழ்ச் சொல்லேயாதல் தேற்றமாமென்க.

முன்னெல்லாம் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டுக் காதல்கொண்ட ஆடவரும் மகளிருந், தம்மவர் நடுநின்று கூட்டாயல், தாமே ஒன்றுசேர்ந்து இல்வாழ்க்கையை நடத்திவந்தனர். அக்காலத்தில் ஒருவரையொருவர் வஞ் சித்தொழுகுதலும் பொய்யுங் தலைக்காட்டவில்லை. பின் னர் நாட் செல்லச்செல்லத் சொன்னசொற் பொய்த் தொழுகலுங் கர வொழுக்கமுங் காத லெழுக்கத் திடையே தோன்றி வாழ்க்கையைச் சீர்க்குலைக்கலாயின. அம் மாறுதலைக் கண்டபிரகே பண்டைத்தமிழ்ச்சான்றேர். முதலிற் காதல்கொண்ட இருவரைப் பலர் அறியத் தம ராற் கூட்டுவித்து இல்வாழ்க்கைப்படுப்பிக்குந்திருமணச் சடங்கை வகுக்கலாயினர். இஃது ஆசிரியர் தொல் காப்பியனாரே,

“பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

எனக்கூறுதலாற் றெற்றென விளங்காங்கிற்கும் காதலொழுக்கத்திற் பிழைபாடும் பொய்யும் பின்காளிற் ரேன் றினமைக்குத், துடியந்தமன்னன் முதலிற் சகுநதலையைக் காதலிற்கூடிப், பின்னரவளைத் தான் கூடியதில்லையெனப் பொய்புகன்றமையே சான்றாரும். எனவே, காதற் கள வொழுக்கமும், அதில் ஈடுபட்டாரை அவர்தம் பெற்றாரும் உற்றாரும் இடைநின்று புணர்த்தி இல்லறத்தின் பாற் படுப்பிக்குந் கற்பொழுக்கமும் பண்டைத்தமிழர்க்குள் நிகழ்ந்த முறையினையே ஆசிரியர் தொல்காப்பியனார் களவியல் கற்பியலில் நன்கு விளக்கத்துயசெந்தமிழ்

நூலாகிய தொல்காப்பியப் பொருளோத்தினை அருளிச் செய்தனரன்றி, தமிழரது வாழ்க்கைக்குப் புறம்பான ஆரியமுறையினையோ அல்லது வேற்றுநாட்டு மக்கள் முறையினையோ எடுத்து அவற்றிற்கு இலக்கணங்கூறப் புகுந்தாரல்லர். தாங்கூறப்புகுந்த தமிழரின் களவொழுக் கத்தோ டொப்பது பிறநாட்டின் கண்ணும் உண்டென் ரும், அஃதங்கீ “யாழேழார்மன்றல்” எனப் பெயர் பெறு மென்றுங் கூறினாரல்லது, அவ்வியாழேழார் மன்றலைப் பற்றி வேறேறதுங் கூறினாரல்லர். மேலுங், தமிழரின் கள வொழுக்கத்தோடு ஒப்பது வேற்று நாட்டகத்தும் உண்டென்று கூறிய ஆசிரியர், தமிழரின் கற்பொழுக்கத்தைக் கூறுகின்றுழி அதனேடொப்பது வேற்றுநாட்டகத்தும் உண்டென்று கூறுமையால், அவர்காலத்தில் வடக்கேயிருந்த ஆரியர்க்குள்ளும் பிறர்க்குள்ளுங் கற்பொழுக் கம் நடைபெறவில்லையென்பதே துணிபொருளாம். அஞ்சுஞ்சன்றை ஆரியமாந்தர் கற்பொழுக்கத்தை ஒருபொருட்டாகக் கருதவில்லையென்பது எமது மரணிக்கவரசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் வலியசான்று களுடன் காட்டப்பட்டிருக்கின்றது (பக்கம் 215-218). ஆனால், றமிழ்மக்களோ தம்மகளின் கற்பொழுக்கத்தைத் தம் உயிரினுஞ் சிறந்ததாகப் பாராட்டி வந்தன ரென்பதற்கு,

“உயிரினுஞ் சிறந்தன்று நானே, நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்றெனத் தொல்லோர் கிளவி புல்விய நெஞ்சமொடு” (கள வியல், உட) என்னுங் தொல்காப்பியச் சூத்திரமே உறுப்பருஞ் சான்றுமென்க.

எதிங்கனமாகவுங் திருமணச்சடங்கை உண்டாக்கி அதனுற் றமிழ்மாதர்க்குக் கற்பொழுக்கத்தைக் கற்பித்து

வைத்தவர் ஆரியமுனிவர்களேயென ஒரு பார்ப்பனத் தமிழ்ப்புலவர் கூறினார் இவர் இவ்வாறுகூறுதற்கு ஐயர் ‘கரணம்’ என்னும் இருசொற்களையுங் கருவியாய்க் கொண்டனர் போலும். இவரது கருத்து ஐயர் என்னுஞ் சொல் ஆரியர் என்னுஞ்சொல்லின் சிறைவு என்பதே போலும். ஆனால், இவர் அங்ஙனங் கருதுதற்குச் சான் ரேதுமுன்டோவெனின்; ஒரு சிறிதுமில்லை. ஆரியர்கள் அஞ்சொல்லே தொல்காப்பியத்துள் யாண்டுங் காணப் படாததாக, அதன் சிறைவே ஐயர் எனக்கருதுதல் முயற் கொம்பு ஒருசாண்டீஸம் உள்ளதெனச் சிலரும் அரைச சாண் நீஸம் உள்ளதென வேறு சிலருங்கூறி வழக்கிடுவதற்கீடு ஒப்பாயிருக்கின்றது. உண்மையான் ஆராயுங் கால், ஐயர் என்னுஞ்சொல் முதலில், “ஐவியப்பாகும்” என ஆசிரியர் தொல்காப்பியனார் அறிவுறுத்தியாங்கு, “வியக்கத்தக்க குணமுஞ் செயலும் உடைய முனிவரையே” குறிக்குஞ் தனித்தமிழ்ச்சொல்லாய் வழங்கிற்று; பின்னர் அஃது ஒரு குடும்பத்திற் ரலைவராய்க் குணத்து அஞ்செயலிலுஞ் சிறந்தாரை யுணர்த்துதற்கு வழங்கலாயிற்று; இஃது, “இளமா எயிற்றி இவைகாண் நின் ஐயர்” என்னுஞ் சிலப்பதிகார வேட்டுவவரிச் செய்யுளில் அப்பொருள் தநது வருதலால் நன்கறியப்படும். எனவே, அக்காலத்தில் தமதுயர்குடிப் பிறந்த விடலையரும் மடந்தையருஞ் காதற் கறபொழுக்கம் பிழைத்து நடவாமற் பலரறியக் கூடி இல்வாழ்க்கையினை இனிது நடத்தல்வேண்டும் என்பதிற்கண்ணுங்கருத்தும் உடைய குடும்பத்தலைவராலும், அவர்க்குத்துணைகின்ற சான்றே ராலுமேதிருமணச்சடங்கு வகுக்கப்பட்ட தன்றி, வடக்கிருந்துபோந்து குடியேறிக் காதற்கறபொழுக்கம் இன்ன தென்றே அறியாத ஆரியமாந்தரால் வகுக்கப்பட்ட

தன்று. தமிழரும் ஆரியருங் கலந்த கலப்பிற்ணேன்றிய இஞ்ஞான்றைப் பார்ப்பனர் தம்மைத் தாமே உயர்த்துக் கொள்ளுதல் வேண்டி ‘ஜீயர்’ என்னுஞ்சொல்லைத் தமக்குப் பட்டப்பெயராக வைத்துக்கொண்டதுபோல, அஞ்ஞான்றிருந்த விண்ணங்தாயன், மாடலன், உருத்திரங்கண்ணன், கபிலன் முதலான பார்ப்பனர் தமிழறிஞராயிருந்தும் அவர் ஜீயர் என்னும் பட்டப்பெயரைச் சூடிக் கொண்டார் அல்லர். ஆகவே, ‘ஜீயர்’ என்னுஞ்சொற் கொண்டு, தமிழர்க்குத் திருமணச்சடங்கை வகுத்து அவரைக் கற்பொழுக்கத்தில் நிறுத்தினவர் ஆரிய முனி வரேயென்றும், அங்கனம் அவர் வகுத்த ஆரியமணச்சடங்கே ‘காணம்’ எனப் பெயர் பெறலாயிற்றென்றும் பார்ப்பனப் புலவர் சிலர் கூறு முரை பொருந்தாவுரையே யாதல் தெற்றென விளங்காங்கிற்கும். தொல்காப்பிய நூலுக்கு உரைவகுத்த இளம்பூரணர், நச்சினர்க்கினியர் முதலான உரைகாரரெல்லார், தொல்காப்பியருக்கு நாலாயிராண்டு பிறப்பட்டகாலத்தே யிருந்தவர்; அல்லாமலும், இவ்வுரைகாரர் காலத்தே பார்ப்பனர்தம் பொருந்தாக் கொள்கைகள் இத்தமிழ்நாட்டின்கட்டப்ரவி விட்டமையால், அக்கொள்கைகளிற் சிக்குண்ட அவ்வுரைகாரர் அக்கொள்கைகளுக்கு ஏற்பத்தொல்காப்பிய நூலுக்கு இடையிடையே பொருந்தாவுரை யுரைத்து, அதன் ஆசிரியர் கருத்தினைப் பெரிதும் பிறழ்த்திப் பிழைப்பட்டனர். மேலும், நச்சினர்க்கினியர், ஆசிரியர் தொல்காப்பியனாரை ஓர் ஆரியமுனிவராக்க விழைந்து அவர் ஜமதக்கி புதல்வரென்றும், அவரது இயற்பெயர் ‘திரண்துமாக்கி’ என்றும், அவர் அகஸ்தியமுனிவர்க்கு மாணக்கரென்றும் ஒருபெரும் பொய்க்கதைகட்டி அதனைத் தமது உரைமுகத்தில் விரித்துவைத்தார். இக்கதைக்குத்

தினையளவு சான்றுதானும் பழைய செந்தமிழ் இலக்கியங்களிலாதல், தொல்காப்பியதூற்பாவிலாதல் காணப்படவில்லை. அகத்தியமுனிவரைப்பற்றிப் குறிப்பு இறையனைகப்பொரு ஞாரைப்பாயிரத்தில் முதன்முதல் நீலகண்டனுரென்பவரால் நுழைக்கப்பட்டது. இறையனைரகப்பொருஞாரைக்கு முற்பட்ட எந்தப் பழந்தமிழ்நூலை ஒம் அகத்தியரைப்பற்றிய குறிப்புமில்லை; அவர்க்குத் தொல்காப்பியர் மானுக்கரெனவாதல்; தொல்காப்பியரின் இயற்பெயர் திசனானுமாக்கி எனவாதல் அப்பழைய செந்தமிழ்நூல்களில் யாண்டும் நுவலப்படவுமில்லை. அதனால், இவையெல்லாந்தமிழ்மொழியின் சிறப்பைக்குலைத் துத் தமிழாசிரியரின் தனிப்பெருமாட்சியினைச் சிதைக்கப் பார்ப்பனப்புலவர் சூழ்சிசெய்து கட்டிய முழுப் பொய்யும் புரட்டுமாதலை உண்மைத்தமிழராவார் அனைவருங் கருத்திற் பதிக்கற்பாலார்.

இனி, மிகப்பழைய காலத்தே குடும்பத்தலைவராலும் அவர்க்குதலியாயிருந்த தமிழாசிரியராலும் நடத்தி வைக்கப்பட்ட திருமணச்சடங்கு இக்காலத்துங் தமிழ் வகுப்பினர் சிலர்பாற், பார்ப்பனர் உதவியின்றியே நடத்தப்பட்டு வருதலால், உண்மைத்தமிழர்மரபிற் ரேன்றிய மற்றை வகுப்பாரும் அப்பழைய திருமணச்சடங்கின் படி, தங்குலமுதல்வரைக் கொண்டாவது, தம்மிற் கற்று வல்லாய் விளங்கும் ஆசிரியரைக் கொண்டாவது தம் மக்களுக்குத் திருமணத்தை நடத்திவைக்கக் கடமைப் பட்டவரா யிருக்கின்றனர். பார்ப்பனரைக் கொண்டு நடத்திவைக்கும் பிற்காலவழக்கத்தை அறவே ஒழுத்து விடல்வேண்டும் தமிழர்கள் தம்மைச் சார்ந்த பார்ப்பனர்க்கு எவ்வளவோ உயர்வு கொடுத்து அவர்களைப் பலவகையிற் பாராட்டியும், பார்ப்பனர், தமிழர் எல்லா

வையும் வேசிமக்கள் தொழுத்தைகள் எனப்பொருள் படுஞ் சூத்திரர் என்னுஞ் சொல்லால் அழைத்து இழிவு படுத்தியேவருகின்றனர். அதுமட்டுமோ! தமிழர்களைத் தொடுதலும் ஆகாது; அவர்களோடு உண்ணல் கலத் தல்களைச் செய்தலும் ஆகாது என்னுங் கொள்கையில் விடாப்பீடியாய்நின்று, தமிழரெல்லாவையுங் தப்மினின் றம் விலக்கியேபார்ப்பனரெல்லாரும் ஒழுகிவருதலே நேரே கண்டிருந்தும், அவரைத் தமது திருமணச்சடங்கு தென்புலத்தார் வழிபாடு முதலியவைகளுக்கு ஆசிரியராக வருவித்துவைத்து, அவரதுகாலில் விழுவதினும் மானக்கேடான செயல் தமிழர்க்கு வேறுவேண்டுமோ சொன்மின்கள்! ஆசிரியர்முதலான எல்லா மாந்தர்க்கும் பண்டைநாளிலிருந்தே கடவுள் வழிபாடு அருளொழுக் கம் உழவு வாணிகம் அரசியல் கற்டாமணம் முதலான நாகரிகநடைகளைக் கற்பித்துக்கொடுத்து, அவரெல்லார்க்கும் மேலான விழுமிய இம்மை மறுமை வாழ்க்கையிற் றனியரசுசெலுத்திய தமிழர் இஞ்ஞான்று அத்தனிப் பெருஞ் சிறப்பெல்லாம் இழந்து, பார்ப்பனர்க்கு அடிமைகளாகி, அவர்கள் தம்மை வேசிமக்களென அழைக்கவும் ஒருப்பட்டிருப்பது கவிகாலச்செயலோ! "கருத்தமின்த பிழைப்போ! இன்னதென்றறிகிலம். உண்மைத் தமிழராவார் இனி இம்மானங்கெட்ட பிழைப்பை விடுத, தம் முன்னேர் சென்ற மானவாழ்க்கையைப் பின்பற்றி, நன்கினிது வாழி முன்னிற்பாராக!

பழைய திருமணச்சடங்கை இப்போது நடத்தும் முறை

இனிப், பந்தரும் வீடும் ஒப்பனெசம்யவேண்டும் முறையிற் செய்வித்துப், பண்ணைநாட்ட டமிழர் திருமணம் வெண்டின்கள் சகடு (உரோகினி) என்னும் வின்மீனையைன்த நாளின் விடியற்காலத்தே நடத்தப்பட்ட மையால், இப்போதும் அதொளின் வைகறை விடியலில் தமிழராவார் அனைவருந் தம்மக்கட்குத்திருமணம் நடப்பித்தல்வேண்டும். வேறு நாளுங் கோரும் ஒரையுப் பொருத்தமும் பார்த்தல் ஆகாது. திருமணத்தை நடத்திவைத்தற்குக் கற்றுவல்ல தக்கார் ஒருவரைத் தம் மவரிலிருந்தேனும் பிறரிலிருந்தேனுந் தெரிந்துவைத்துக் கொண்டு அவரது சொற்படி அதனை நடத்துக. விடியற்காலையில் எல்லாம்வல்ல இறைவனைத் தொழுதே இம் மங்கல வினையைத் துவங்கல்வேண்டுமாதலால், நம் சமயமுதலாசிரியராகிய மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த.

“கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஒவின தாரகை ஒளியொளி யுதயத்
தொருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழற் றுளினை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே,
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே”

என்னும் விடியிற்காலை வணக்கசெய்யுளை மணமகன் மணமகட்குரியார் அனைவரேனும், அல்லதுவரிற் சிலர் பல

உகா

தமிழர் மதம்

ரேனும் ஆசிரியருடன் ஒத்து மெல்லிய குரவில் இனிதாக
மிழற்றுதல்வேண்டும்.

அதன்பின் ஒருமங்கை தன் தலைமீது நெல்முதி
லான வித்துகள் இட்ட நிறைகிர்க்குடன் சுமந்தவராயும்,
மற்றொரு மங்கை அகன்ற அகல்விளக் கேந்தியவராயும்
வந்து இனைந்து நிறகும்படிசெய்க; அங்ஙனம் அவ்விரு
வரும் வந்து நிற்கும்படி செய்கையில்,

“முத்துநற் றுமம் பூமாலை தூக்கி

முளைக்குடந் தூபநற் றீபம் வைம்பின்
சத்தியுஞ் சோமியும் பார்மகளும்
நாமகளோடு பல்லாண் டிசைமின்
சித்தியுங் கெளரியும் பார்ப்பதியுங்
கங்கையும் வந்து கவரிகொண்மின்
அத்தன் ஜியாறன் அம்மானைப் பாடி
ஆடப்பொற் சண்ணம் இடித்துநாமே”

என்னுங் திருவாசகச் செய்யுளொ ஒதுக.

அதன்பின் ஆண்மகப்பெற்ற மாதரார் நால்வர்,
நீராட்டிப் புத்தாடை அணிகலம்பூட்டி மலர்மாலை சூடு
பெப்பட்ட மணமகன் மணமகளைப் பந்தரிற்கொணர்ந்து,
நிறைகிர்க்குடமும் அகல்விளக்கும் ஏந்தி நிற்கும் மங்கை
யர் இருவர் எதிரே அவரைநிறுத்தி, மணமக்கள் அவ்
விருவர்மேலும் மலர்தூவி வழிபடுமாறுசெய்க; அவ்வா
றவர் செய்கையிற்,

“பேதம் இல்லதோர் கற்பளித்த

பெருந்துறைப் பெரு வெள்ளமே
ஏதமே பல பேச நீயெனை
ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல் பொல்லாமை யற்ற
தனிச்சரண் சரணுமெனக்

திருமணச்சடங்கை நடத்தும் முறை உக்கு

காதலால் உனையோத நீ வந்து
காட்டினைப் பழுக்குன்றிலே”

என்னுந் திருவாசகச்செய்யுளை அவரும் பிறரும் ஒது
மாறு செய்க. இங்கனஞ்செய்யும் வழிபாட்டின் கருத்து
என்னையென்றால், நிறைநீர்க்குடமானது எல்லாவுயிர்க்
குஞ் தாயாகிய உமைப்பிராட்டிக்கு அடையாளமாகும்;
அகல்விளக்கானது எல்லாவுயிர்க்குஞ் தந்தையாகிய சிவ
பிரானுக்கு அடையாளமாகும். நீரின்றன்மையானது
குளிர்ந்த அரூட்பெருங் களஞ்சியமான அம்மையினியல்
பை ஒப்பதென்றும், அகல்விளக்கி லெரியுங் தீச்சடரா
னது ஒளிவடிவினானை அப்பனியல்பை ஒப்பதென்றும்
முன்னால் விளக்கிக்காட்டினும். அம்மையும் அப்பனுஞ்
சேர்ந்த சேர்க்கையினுலேயே இவ்வலகுயிர்கள் அத்
தனையுங் தோன்றி அறிவும் இன்பமும் மேன்மேற் பெருகி
வாழுமாறுபோல், பெண்ணும் ஆனுமாகிய மணமகள்
மணமகனும் அவரது திருவருளியக்கத்தாற் காதலன்பிற்
பினைந்து, தம்போல் இறைவனுதவியாற் பிறவிக்கு வர
வேண்டிய சில உயிர்களைத் தம்மினின்றுந் தோற்றுவித்து,
அவ்வாற்றால் இறைவனது அரூட்பெருஞ்செயலுக்குத்
தாழும் ஒருசிறுகருவியாயிருந்துதவித்தமது பிறவியைப்
புனிதமாக்கிக் கொள்ளுதலை வேண்டிச் செய்வதே அவ்
வழிபாட்டின் கருத்தாகும். நிறைநீர்க்குடத்தில் இடப்
படும் நெல்முதலான வித்துகள், அப்பனது சேர்க்கை
யால் அம்மையின் அகட்டினின்றும் உண்டாக இருக்
கும் உயிர்களுக்கு அடையாளமாகும். அங்கனமேதன்
காதலனது சேர்க்கையால் மணமகளுந் தன ஏகட்டிழ
னின்றும் மக்கள் பலரைப் பிறவிக்குக் கொண்டுவரல்
வேண்டுமென்பதும் அதனாற் போதரும் உள்ளுறை
பொருளாகும். ஆசிரியர் திருவள்ளுவநாயனரும்,

“மங்கலம் என்ப மீண்மாட்சி, மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” என்று அருளிச்செய்தன ரண்டேரு?

மேற் சொல்லியவாறு அம்மையப்பர் வழிபாடு நடந்தபின், அம்மையப்பரெதிரே ஒரு தட்டத்திற் கு மஞ்சள் திருச்சிறு குங்குமத்துடன் தாவிகோத்துவைத்த மங்கல நாளை ஆசிரியன் அம்மாதரார் நால்வர் கையில் எடுத்துக்கொடுக்க, அவரதனை மணமகன் கையிற் கொடுக்க மணமகன் அதனை மணமகள் கழுத்திற் பூட்டல்வேண்டும்; அப்போது அம்மாதரார் நால்வரும்,

“கற்பினின் வழாஅ நற்பல உதவிப்

பெற்றேற் பெட்கும் பிணையை ஆகுக!”

என வாழ்த்தி நீரும் பூவும் நெல்லொடுசேர்த்து மணமகள் கூந்தன்மேற சிதறல்வேண்டும் அதன்பிற், பெற்றூர் சுற்றத்தார் நண்பர் முதலாயினுரெல்லாரும் மஞ்சளரிசியும் பூவுங் கையில் ஏந்திக்,

“காதலற் பிரியாமே கவவுக்கை நெகிழூமே

அறவோர்க் களித்தும் அந்தனர் ஓம்பியுந்

துறவோர்க் கெதிர்ந்துந் தொல்லோர் சிறப்பின்

விருந்தத்திர் கொண்டும் வியன்றமிழ் வளர்த்தும்

அம்மையப்பரை அடிபணிக் தேத்தியும்

நன்மகப் பயந்து பொன்வளம் பெற்று

ஊழியுழியும் வாழியர் பெரிதே!”

எனவாழ்த்தி மணமகள் மணமகன்மேல் அவற்றைத் தூவுக.

அதன்பின், மணமக்கள் இருவரும் ஆசிரியனையும் பெற்றூர் சுற்றத்தார் நண்பர் முதலான எல்லாரையும் வணங்கியபின், அவரை மணப்பந்தரினின்றும் அழைத்

திருமணச்சடங்கை நடத்தும் முறை உக்கு
துப்போய், ஒரு தனியிடத்தில் அமர்த்தி, அவ்விருவரும்
அருந்தப் பாலும் பழமுஞ் தருக.

அதன்பின், திருமணத்திற்கு வந்தார் அனைவர்க்குங்
காலையிற் சிற்றுண்டியும், பின்னர் த் தீஞ்சுவை யுணவும்
வழங்குக.

அதன்பின், மாலையில் மணமக்களைத் திருமணப்
பந்தரிற் கொணர்ந்து அமர்வித்து, எல்லாரும் ஒருங்கு
குழுமி அவர்க்கு வாழ்த்துரை பகர்ந்து, இசைவல்லாரை
வருவித்துவைத்துத், தேவார இசையரங்கு நடாத்தி,
எல்லாரும் இறைவன் மேலதான் இன்னிசை கேட்டு
மகிழ்க.

அதன்பின், இராப்பொழுதில் உண்டாட்டு நடந்
தேறியபின், மணமகளைப் பெற்றாரும் அவர்க்கு மிக
நெருங்கிய உறவினர் சிலரும் மணமகளைக் கொணர்ந்து
மணமகனிடஞ்சு சேர்ப்பித்து.

“ஆனந்த வெள்ளத் தழுந்துமொ ராருயிர் ஈருருக்
கொண், டானந்த வெள்ளத் திடைத்திளோத்தா லொக்
கும் அம்பலஞ்சேர், ஆனந்த வெள்ளத் தறைகழி
லோன் அருள்பெற்றவரின், ஆனந்த வெள்ளம் வற்
ரூது முற்றுதிவ் வணினிலமே” என்னுங் திருச்சிற்
றம்பலக் கோவையார் திருப்பாட்டையும்,

“மண்ணின் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின் நல்லகதிக் கியாதுமோர் குறைவிலை,
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளங்கரப்
பெண்ணினல்லாளாடும் பெருந்தகையிருந்ததே”
என்னுங் திருஞானசம்பந்தப் பெருமான் றன் றிருப்
பாட்டையும்,

“பொன்னுமெய்ப் பொருஞாஞ் தருவானைப்
போகமுஞ் திருவும் புணர்ப்பானைப்

பின்னையென் பிழையைப் பொறுப்பானேப்
பிழையெலாங் தனிரப் பணிப்பானே
இன்ன தன்மைய னென்றறி யொன்னை
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத்தனி

ஆரூரானை மறக்கலுமாமே’ என்னுஞ் சுந்திர
ரூர்த்திநாயனூர் திருப்பாட்டையும் ஒதிப் “பேர் இற்
கிழுத்தி ஆகென்” வாழ்த்தி, அவ்விருவரும் ஒருங்கு
கூடிக்காதலின்பம்நுகர்ந்து துயில்கொன்றுமாறுசெய்து
திருமணவினையை நிறைவுசெய்திடுக.

இங்குனமாகப் பண்டைத் தமிழர்தாங் திருமணச்
சடங்கைப்பண்டை முறைப்படி மணமக்களின் தமரைக்
கொண்டே மேற்காட்டியவாறு செய்துவைத்தல் தமிழ்
மக்களைனவர்க்கும் இன்றியமையாத கடமையாமென்க.

திருமண வேங்விச் சடங்கு

இனி, ஒளிவடிவினாகிய இறைவனை ஞாயிறுதிங்கள்
தீ யென்னும் ஒளியுடைப்பொருள்களில் வைத்துச் செய்
யும் வழிபாட்டை முதன்முதற கண்டறிந்தவர்கள் பண்
டைத் தமிழ்மக்களேயாவர் என்னும் உண்மையினை மே
லே விரித்து விளக்கியிருக்கின்றேம். அவ்வுண்மையைக்
கண்டறிந்தவின், ஞாயிறுதிங்கள் தீ யென்னும் மூன்றும்
அனற்பிழும்பேயாதலால், அம்மூன்றையும் அனல்வடி
வில் அருகேவைத்து, அன்பிற்கடையாளம் ஆவனவெல்லாஞ்
செய்து வழிபடுதலிற் பெருவிழைவு கொண்ட
தமிழ்ச்சான்றேர் பண்டைநாளிலேயே முத்தீ வேள்வி
வேட்டு இறைவனை வழிபட்டுவரலாயினர் இதுபாண்ட
வருங் துரியோதனன் முதலியோரும் போர்செய்த வழி
அவ்விருவரது படைக்கும் பெருஞ்சோறு வழங்கிய
உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்

திருமண வேள்விச் சடங்கு உடன்

என்னும் நல்லிசைப்புலவர் பாடிய ஜயாயிர ஆண்டு கருக்கு முற்பட்ட மிகப்பழைய செய்யுளாகிய “மன்றி ணிந்த னிலனும்” என்பதன்கட்,

“சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பினை
அந்தி யந்தனர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சம்

பொற்கோட்டிமயமும் பொதியமும் போன்றே ”

(புறானாறு, உ) எனப்போந்த பகுதியால்நன்கு விளங்கானிற்கும். தமிழ்நாட்டு அந்தனர் செய்துபோந்த இம் முத்தீ வேள்வியினையே, பின்னர்த் திராவிட ஆரியராகிய பார்ப்பனர் தமக்குரியதாக்கைக்கொண்டு, அவ்வேள்விக் கண் ஏருத்துமாடுகளைக்கொன்று அவற்றை வேட்கலாயினர். தமிழந்தனர் வேட்டமுத்தீவேள்வியிர்க்கொலை இல்லாதது; இறைவன் வழிபாடு ஒன்றே நுதலியது; தீப்பிழும்பு வடிவாம் அஃது இறைவனுருவாயே திகழ் வது. பார்ப்பனர் வேட்ட வேள்வியோ உயிர்க்கொலை கட்குடியொடுக்கூடியது; தீவடிவோ இறைவனுருவாய்க் கருதப்படாமற், பார்ப்பனர் தாம் வணங்குஞ் சிறுதெப் வங்களாகிய இந்திரன் வருணன் மித்திரன் முதலியோர்க் குத் தாங்கொடுக்கும் பலியுணவை ஏற்றுக்கொடுக்கும் ஓர் ஏவன்னது வடிவாக அவராற் கருதப்படுவது. இன்னும் இதன்விரிவெல்லாம் மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும் என்னும் எமது பெருநாலிற் கண்டுகொள்க (பக்கம் 492 முதல் 515 வரை).

மேற்கூறியவாறு, தமிழ் அந்தனர் இறைவன் வழி பாடாக வேட்டுவெந்த முத்தீவேள்வியைத், தமிழ்நாட்டிற் குடிபுகுஞ்து வைகிய திராவிட ஆரியப்பார்ப்பனர் தமது சிறுதெப்வ வெறியாட்டுக்குப் பயன்படுத்திக் கொண்டது மல்லாமல், தமிழ்மக்களிற் செல்வரா யிருப்பார்

செய்த திருமணச் சடங்கிலும் அதனை மெல்லமெல்ல நழைத்து, அவ்வாற்றால் தாமே அத்திருமணச் சடங்கினைச் செய்துவைக்கும் ஆசிரியராகவும் அமர்ந்து, அவரது செல்வத்தைத் தோலிருக்கச் சொல்லியிடுக்குதல்போல் நயமாகக் கவர்ந்துகொள்ளுத்தகும் வழியிறப்பித்துவிட்டனர். இங்கு இற்றைக்கு ஆயிரத்து எண்ணாறு ஆண்டுகளுக்கு முன்னமே நிகழ்த்தொடங்கி விட்டமை சிலப்பதிகாரம் என்னுஞ் செந்தமிழ்ப் பொருட்டொடர் நிலைச்செய்யுளால் நன்கறியப் படுகின்றது. மாசாத்துவான் என்னுஞ் செல்வத்திற் சிறந்த வணிகரின் புதல் வனுன் கோவலனுக்கும், அங்கனமே செல்வவளம் மிகக் மாநாய்கன் என்னும் வணிகரின் புதல்வி கண்ணகிக்கும் நடந்த திருமணத்தை ஒரு திராவிட ஆரியப்பார்ப்பன னே ஆசிரியனுப் அமர்ந்து முத்தீவேள்விவேட்டு நடத்தி வைத்தமை,

“நீல விதானத்து நித்திலம்பூங் பந்தர்க்கீழ்

வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்

சாலியொருமீன் தகையாளைக் கோவலன்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

தீவெலஞ்செய்வது காண்பார்கள் நோன்பென்னை”

என்னுஞ் சிலப்பதிகார ‘மங்கலவாழ்த்துப் பாடற்’ பகுதியால் தெற்றெனப் புலனுகின்றதன்றே? தி. பி. இரண்டாம் நூற்றுண்டின் ஈற்றில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தும் அதற்குப் பிறப்பட்டநூல்களிலுமே திராவிட ஆரியப்பார்ப்பனர் தமிழ்ச்செல்வர் குடியிற் றிருமணம் நடத்திவைத்த நிகழ்ச்சி சொல்லப்பட்டிருக்கின்றது. மற்றுச், சிலப்பதிகாரத்திற்கு முற்பட்ட நூல்களிலோ பார்ப்பனர் செய்துவைத்த திருமணநிகழ்ச்சி ஒரு சிறிதுங் குறிக்கப்படவில்லை. முன்னே அகாானாற்றுச்

செய்யுளில் நவலப்பட்டவண்ணம் மணமக்களின் பெற் றரும் உற்றரும் அவர்தாந் திருமணத்தை நடத்தும் முறையே இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற் பட்ட பழையகாலத்திற் நமிழ்மக்களாற கையாளப்பட்டு வந்தமை நினைவிற் பதிக்கற்பாற்று.

அங்ஙனங் திராவிட ஆரியப்பார்ப்பனர், தமிழர்க் குரிய முத்தீவழிபாட்டை நழைத்துத் தமிழ்ச்செல்வர் தாந் திருமணத்தை நடத்தியவழிப், பண்டைத் தமிழர்தாந் திருமணமுறையினை முற்றும் மாற்றிவிட இயலாமல், அதிற் பெரும் பகுதியைத் தாந் தமுவிக்கொண்டு, தமக் குரிய சிலவற்றைமட்டும் அதிற் புதிதுபுகுச்சி அதனைச் செய்துவரலாயினர். தூண்களை வரிசையாக நிறுத்திச் சமைத்த பந்தரிற் பூமாலைகளைத் தொடர்ந்துகட்டினுப்பனை செய்து அதன்கீழ்ப் பண்டைத் தமிழர் தாந் திருமணத்தை நடத்தினாற்போலவே, சிலப்பதிகார காலத்துத் தமிழர்களுங் திருமணம் நடத்தினமை,

“மாலைதாழ் சென்னி வைரமணித தூணகத்து

நீலவிதானத்து நித்திலப் பூம் பந்தர்க் கீழ்” என அந்நால் நவலுமாற்றால் அறியப்படும். இங்ஙனமே இன்றுகாறுந தமிழர்தாந் திருமணம் பந்தர்க்கீழ் நணை பெற்றுவருதல் யாவரும் அறிந்ததே யாகும். இன்னும், நந்தமிழ்முன்னேர் முழுமதியானது சகடுனன்னும் வான மீணையைனநதாளிலே திருமணம் நடத்தியவாறுபோல வே, சிலப்பதிகார காலத்துத் தமிழ்மக்களும் அதனை நடத்திவந்தமை “வானூர் மதியஞ் சகடு அணைய” என அந்நால் கூறுமாற்றால் இனிது விளங்கானிற்கும். பழங் தமிழர் அம்மையப்பார் வழிபாட்டிற்கு அடையாளமாக நிறைநீர்க்குடஞ் சுமந்த மாதறையும் அகல்விளக்கேந்திய மாதறையும் வருவித்து நிறுத்தி மணபக்கள் அவரை

வழிபடுமாறு செய்ததுபோலவே, சிலப்பதிகார காலத் துத் தமிழரும் அவ்விரண்டுந் தாங்கிய மாதரைத் திரு மணப்பந்தரில் வருவித்து நிறுத்தினமை.

“விளக்கினர் கலத்தினர் விரிந்த பாலிகை

முளைக்குட நிரையினர்” என அந்தால் புசலுமாற் றூற் புலனும். இன்னும் மகளிர் நால்வர்க்கடி மணமக்களை வாழ்த்தவும், அதன்பின் அவர்தந தமர்சீபாந்து மணமக்களைப் புணர்த்தவும் பண்டைத் தமிழர்தந் திருமணம் நடைபெற்றவாறு போலவே, சிலப்பதிகார காலத்துத் தமிழர்தந் திருமணமும் நடைபெற்றமை.

“போதொடு விரிகூநதற் பொலன்நறுங் கொடியன்னர் காதலற பிரியாமற் கவவுக்கை ஞெகிழாமற் றீதறுகென ஏத்திச சின்மலர் கொடுதூவி அங்கண் உலகில் அருநததி யன்னே

மங்கல நல்லமளி ஏற்றினா” என அந்தால் கிளக்கு மாற்றுல் தெளியப்படும். எனவே, பண்டைத் தமிழர்தந் திருமணச்சடங்கிற பெரும்பகுதி, சிலப்பதிகார காலத் தும் அதற்குப்பின் இற்றைநாள்வரையும் பார்ப்பன்றே ஆசிரியரா யிருந்து நடத்துந் திருமணச் சடங்கிலும் புகுந்து, அதற்குச் சிறப்பளித்துவருதல் ஐயுறவின்றித் துணியப்படுமென்க.

அங்ஙனமாயிற், ரமிழரது திருமணச்சடங்கிற் பார்ப்ப பனராற் புதிது புகுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் யாவையோ வெனிற், கூறுதும்:

இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தில் திருமணச் சடங்கினை நுவலும் அடு-ஆம்பதிகத்தில், முத்தீ வேள்வி வேட்டு அதன் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்ட தாக ஏதொரு குறிப்புங் காணப்படவில்லை; அங்கே நுவலப்படுவதெல்லாம் மணமகளுக்கு முன்னமே முன்று

கணவர் உள்ளென்றும், அம்முவருள் முதற்கணவன் சோமன் என்றும், பின்னர் அச்சோமன் அவளைக் கந்தரு வர்க்குக் கொடுக்க அவர் அவட்கு இரண்டாங் கணவராயினரென்றும், அதன்பின்னர்த் தீக்கடவுள் அவட்கு மூன்றாங்கணவன் ஆயினனென்றும், அதன்பின் மககட் பிறவியினான் ஒருமாதின் வயிற்றிற்பிறந்த ஓர் ஆடவன் அவட்கு நான்காங்கணவ னயினனென்றுங் கூறுவ குற்றமான குறிப்புகளோ யாம் மக்கள் வயிற்றிற்பிறந்த ஒரு பெண்மகளுக்குத் தேவர்கள் தந்தையர் ஆவரே யல்லாற், கணவர் ஆகார். அவ்வாறிருக்கப், பார்ப்பனர் அத்தேவர்களை யெல்லாம் அவட்குக் கணவராகக் கூறுவது அவடன் கறபுக்கு இழுக்காமன்றே? ஆனால், ஆரிய நடையைத் தழிலைப் பார்ப்பனர்க்கு அவர்தம் மகளிரின் கற்பைப்பற்றியகவலை சிறிதுமேயில்லை யென்பது முன்னமே காட்டப்பட்டது. மற்றுத், தமிழ்மக்கட்கோ தம் மகளிரின் கற்பொழுக்கத்திற் கண்ணுங்கருத்தும் மிகுதி யாயிருந்தன. தமிழ்க்குலமகளிர் தாங் காதலித்த கணவனையன்றித் தெய்வத்தையுந் தொழார்; ஆடவர் பிற ரைத் தங்கனவிலுங் கருதார். இஃது உணர்ந்தன்றே தெய்வத்திருவள்ளுவர்,

“தெய்வங் தொழாஅன் கொழுநற் றெழுதெழுவான் பெய்யெனப் பெய்யும் மழை” என அருளிசெய்தார். ஆகவே, பண்டைத் தமிழர்தாங் திருமணச்சடங்கைப் பார்த்துத், தமக்குள்ளும் அதனையொப்பதாகத் திருமணம் நடத்தப்படுகுந்த திராவிட ஆரியப்பார்ப்பனர் முத்தீ வேளாமலே, தமர் முன்னிலையில் மணமகன தன் மணமகள் கையைப் பிடித்துக்கொண்டு தேவர்களை வேண்டி அவளைத் தனக்குரியனாகச் செய்துகொண்ட அவ்வளவே இருக்குவேதப் பதிகத்திற் சொல்லப்பட-

ஷருத்தல் சினைவுக்கற்பாற்று. இதுகொண்டு, இருக்கு வேத இறுதிக்காலத்தில் திராவிட ஆரியர்க்குள் நடத்தப் பட்ட திருமணச்சடங்கில் முத்தீ வேள்வி வேட்கப்பட வில்லை யென்பது தின்னமாய்ப் பெறப்படுதல் காண்க.

இனி, அதர்வவேதப் பதினூன்காம் மண்டிலத்திற் போந்த முதற்பதிகத்திலோ வேள்வியேட்டுத் திருமணம் நடத்தப்பட்டமையும், அவ்வேள்வித்தீயைச் சூழ மணமகள் வலம்வந்தமையும் விளக்கமாகச் சொல்லப்பட ஷருக்கின்றன. இதனால், இருக்குவேத இறுதிக்காலத்தில் நிகழாத வேள்வியை, அதர்வவேத காலத்திற் பார்ப்பனர் புதிதாக வகுத்துத் திருமணம் நடத்தலானமை தெற்றென விளங்காலிற்கும்

இன்னும், இருக்குவேதப் பதிகத்திற் கூறப்படாத அம்மி மிதிக்கும் நிகழ்ச்சி, அதர்வவேதப் பதிகத்திற் கூறப்பட்டிருக்கின்றது. அங்கனம் மணமகள் அம்மி மிதித்த பிறகே மணமகன் ஆவளது கையையப் பற்றிக் கொண்டு தேவர்களுக்கு வேண்டுகோளுரை மொழிக் தன்னென்றும் அதாவதேதப் பதிகம் நுவல்கின்றது. இதுகொண்டு, மணமகள் அம்மி மிதிக்கும் நிகழ்ச்சியானது, அதர்வவேத காலத்துப் பார்ப்பனாகளாற் றிருமணச்சடங்கிற் புதிதுபுகுத்தப்பட்டமைதெளியப்படும். ஆயினும், அது சிலப்பதிகாரத்திற் சொல்லப்படவில்லை.

இனி, அம்மிமிதித்தறின் அருநததி என்னும் வரான ரீஜை மணமகன் தன் மணமகளுக்குக் காட்டுஞ்சுடங்கு பார்ப்பனர் நடத்துங் திருமணத்தில் இப்போது புதிதுபுகுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அருந்ததி காட்டுஞ் சடங்கு இருக்கு வேதத்திலாதல அதர்வவேதத்திலாதல் சிலப்பதிகாரத்திலாதல் குறிக்கப்படாமையால், அது முற்காலத்தில் நடந்த திருமணத்திற்

சேர்ந்த தன்றென்றுஞ், சிலப்பதிகார காலத்தும் அது நடைபெறவில்லையென்றுஞ் தேர்ந்தறிதல்வேண்டும். வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அம்மை பாடிய ஆரூந்திருமொழியின் முதற்பத்துச்செய்யுளும், அவ்வம்மையார் தமக்குஞ் கண்ணனுக்குஞ் திருமணம் நடந்ததாகக் கணக்கண்டு, அத்திருமணம் நடந்தமுறை களோ அடைவே கூறும் வகையிற் பாடப்பட்டிருக்கின்றன. அவர் கூறிய திருமணச்சடங்குகளில்தீ வலம்வருதல், அம்ரிமிதித்தல் முதலியன சொல்லப்பட்டிருப்பினும், அருந்ததி காட்டுஞ் சடங்கு குறிப்பாலாயினுஞ் சொல்லப்படவேயில்லை. ஆகவே, இறைக்குத் தொள் ளாயிர ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆண்டாளம்மையார் காலத்தும் அருந்ததிகாட்டும் நிகழ்ச்சி நடைபெறவில்லையென்பது தெற்றென உணரப்படும்.

மேலே ஆராய்ந்து காட்டியபடி, முத்தீ வேள்வியைத் தனிர, அம்மிமிதித்தல் அருந்ததிகாட்டல் முதலிய சடங்குகளொல்லாம் பார்ப்பனர்களாற் காலங்கடோறும் புதியவாயப் புகுததப்பட்டவைகளோ யாதலாலுங், காதலாற் கறபொழுக்கத்தில் கிலைபெற்ற நக் தமிழ் மாதாராக்குக் கல்லைப்போற் கறபொழுக்கத்திற் றிண்ணியையாய் இருவென்றும், அருந்ததி யென்னும் ஆரிய மாதைப் போற் கறபொழுக்கத்திற் கிறநது திகழ் என்றுங் கறபித்தல் மீன்குஞ்சுக்கு நீச்சுக் கறபித்தல்போல் மிகைப்பட்ட செய்கையாய்த் தமிழ்மாதரை இழிவுபடுத்தும் நீரதாய் இருத்தவின், அவையிரண்டுஞ் தமிழர்தந் திருமணச்சடங்குகளிற் சேராவண்ணம் அவையிற்றை அறதேவ விலக்கிவிடல்வேண்டும்.

இன்னும், முனிவர்களிற் சிறந்தவர் வசிட்டரென்றுங், கற்புடைமாதரிற் சிறந்தவள் அவர்தம் மனைவி

அருந்ததி யென்றுங் கதைகட்டிவிட்டவர்கள் பார்ப்பன ரே யாவர் தமிழர்களையுந் தமிழ்மாதரையுந் தமிழ்த் தெய்வமாகிய சிவபிராணையுந் தாழ்த்துதற்பொருட்டே இக்கதை அவர்களாற் கட்டிவிடப்பட்டது. யாங்கன மெனிற், காட்டுதூம். வடக்கிருந்து வந்த ஆரியர்க்குக் குருவசிட்டரே யாவர். அவர் இவ்விந்திய நாட்டுள் வருதற்கு முன்னேதொட்டு, இங்கிருந்த தமிழர்களிற் சிறந்த குடியினரான பறதர்கட்குக் குரு விசவாமித்திரரே யாவர். பறதவகுப்பினரிற் சேர்ந்த வியாசமுனிவரால் இருக்குவேதப் பாட்டுகள் ஒருங்குகோத்து ஒழுங்குபடுத்தப்பட்டனர்ன்று, அவர் விசவாமித்திராற் றீக்கடவுண்மேலும் பகலவன்மேலும் உருத்திரன்மேலும் இயற்றப்பட்ட பாக்கருச்சு முதன்மைதந்து, வசிட்டராலும் அவர்தம் இனத்தவராலும் இந்திரன் வருணன் முதலான சிறுதெய்வங்கண்மேற பாடப்பட்ட பாக்கருக்குப் பாட்டின்மிகுதி பற்றியதொரு பெருமைதந்து அவ்விருக்கு வேதத்தை ஒருமுறைப்படுத்தினார். தமிழ்முனிவரான வியாசர் நடுநிலை வழாதுங்கின்று, பிறப்பு இறப்பு இல்லா முழுமுதறகடவுளான உருத்திரர்க்கும் அவரது பேரோளி விளக்கமான தழற்பிழம்புக்கும் பகலவறகும் முதன்மை தந்தது கண்டு மனம் பொறுத வசிட்டரும் அவரைக் குருவாய்க்கருதிய பார்ப்பனரும் விசவாமித்திரர்பாடிய இருக்குவேதப் பதிகங்களைத் தம்மவருள் எவரும் ஒதுதல் ஆகாதென ஒருபொருந்தாக் கட்டுப்பாடு வைத்துக்கொண் டிருப்பதுடன், தமிழர்களைச் சூத்திரர்களை இழித்துப்பேசி, அச்சுத்திரர்க்குரிய தெய்வம் உருத்திரனே யாவனென்றும், உருத்திரன் பார்ப்பனர்களால் வணங்கத்தக்கான் அல்லவென்றுங் கரைந்து, பார்ப்பனர்களால் வணங்கப்படுதற்குரியான் நாராயண

னேயென வற்புறுத்தி, அந்நாராயணன்றன் பிறவிகளான இராமனையுங் கண்ணையுமே இன்றுகாறும் வழிபட்டு வருகின்றாகள். இதன் விரிவை எமது மாணிக்கவாசகர் வரலாறுங்காலமும் என்னும் நாவிற் காண்க.

அதுமட்டுமோ, அவ் வசிட்டமுனிவரின் மனைவி அருந்ததியைச், சிவபெருமானைப் பார்க்கினும், அச்சிவ பெருமான்றன் புதல்வரான முருகப்பிரானைப் பார்க்கி னும் உயர்ந்தவளாக்குதற்குச் சூழ்ச்சிசெய்து, சிவபெரு மான்முருகக்கடவுளைத்தொற்றுவித்தல்வேண்டி வெளிப் படுத்திய விந்துவொளியை, அருந்ததியொழிந்த மற்றை முனிவரின் மனைவியரே ஏற்றுக் கருக்கொண்டு, அது முகக்கடவுளை என்றனரென்றும் அப்பார்ப்பனர் ஒரு பொய்க்கதை கட்டிவிட்டார். இக்கதை பொய்யேயா யினும் இதனுற் போதரும் உண்மையாதோவெனின்; வசிட்டரும் அவரைச் சேர்ந்தவர்களுஞ், சிவபிரானுக்கும் அவர்க்குப் புதல்வரான முருகக்கடவுளுக்கும் மா றனவரென்பதூலம். வசிட்டவொழிந்த மற்றைமுனிவர் கள் அறுவரும் அவரைச் சேர்ந்தவர்களுஞ். சிவபிரா னிடத்தும் முருகவேளிடத்தும் மெய்யன்புடையவர்களொன்பதூலமேயாம் என்க. எனவே, தமிழ்மக்கட்டுக்கும் அவர்தந் தெய்வத்திற்கும் பெரும்பகைவர்களான வசிட்டரும் அவர்தம் ஆரிய இனததாரும் அவர்தம் மகளிருமே, தமிழர்க்குத் திருமணச்சடங்கினையுங், தமிழ்மகளிர்க்குக் கற்பொழுக்கத்தினையுங் கற்பித்துக்கொடுத்த வர்னன, அவ்வெண்ணத்தைத் தமிழ்மக்களுள்ளத்திற பைய நுழைத்துவிட்டற் பொருட்டே, அருந்ததிகாட்டுஞ் சடங்கினை இஞ்ஞான்றைப் பார்ப்பனர் தமிழர்தந் திரு மணச் சடங்குகளில் நுழைத்துவிட லாயினுரென்று தெளிந்துகொள்க. காதன்மணமுங் கற்பொழுக்கமும்

இன்னொவன்றே அறியாத ஆரியமாதர், காதற்கற்பொழுக் கத்தையே தமக்குயிராய்க்கொண்ட தமிழ்நங்கை மார்க்கு, அவ் விரண்டையுங் கற்றுக்கொடுத்தா ரெனக் கட்டி, யுரைப்பது, கட்குடியன் ஒருவன் கட்குடியே அறியாத மேன்மகன் ஒருவனுக்குக் கள்ளாருந்தலாகாதெனக் கழறி யுரைக்கும் உரையோடொப்பவைத்து நகையாடி விடுக் கற்பாலதாமன்றி மற்றென்னை? இங்நனமெல்லாங் கதை கட்டித் தமிழர்களையும், அவருள் அறிவிற்சிறந்த சான் ஞேரையுங்கூட ஏமாற்றினிட்ட பார்ப்பனர்தஞ் சூழ்ச் சித்திற்கை என்னென்பேம்! சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் அறிவிற்சிறந்த சான் ஞேராயிருந்தும், அவர்தாழும் பார்ப்பனரின் சூழ்ச்சியில் ஏமாந்து, கற்பிற் சிறந்த கண்ணகிக்கு அருந்தத்தியை உவமையாக எடுத் துச சொல்லியிருக்கின்றனர்! இனி, ஆராய்ச்சியறிவுமிக்க இக்காலத்திற் பார்ப்பனர்தஞ் சூழ்ச்சியிற் சிறிதும் ஏமா ருது, அவர்தங் கட்டுகளையெல்லாங் தகர்ந்தெறிந்து, தமது பண்டைச் சிறப்பினையுங், தமிழ்மாதர்தங் காதறகற் பொழுக்கத்தினையும் பண்டுபோல் ஒளிரச்செய்தல் தமிழர்க்குர் தமிழ்ச்சான்ஞேர்க்கும் இன்றியமையா மான வாழ்க்கையாமென்க.

இனி, அம்மிமிதித்தல் அருந்தத்திகாட்டல் என்னும் ஆரியப்பார்ப்பனச் சடங்கையும், பார்ப்பன ஆசிரியனையும் ஒழித்தபின், தமிழாசிரியர் ஒருவரையேதிருமணம் நடத்துதற்கு அமர்த்தி, அவர் கீழ்க்காட்டியவாறு முத்தீ வேள்வி வேட்டுத் திருமணச் சடங்கை நடத்தும்படி செய்க :

முதலில், மனமக்களிருவர்க்குங் தீயோஶாலுங் தீய ஆவிகளாலும் ஏதுங் தீங்கு நேராமைப்பொருட்டுத் திருஞானசம்பந்தப்பெருமான அருளிச்செய்த,

“பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினே டெள்ளகிணை வாயினவே வரம்பெறுவர் ஜூழு வேண்டா வொன்றும், வேயன்தோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குள்ளீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே” என்னும் திருப்பாடடை ஒதித், தருப்பைப் புல்லைத் திரித்து இருவர்தங் கைகளிலும் காப்பாகக் கட்டுக. இதற்கு முன் செய்யவேண்டிய காலைக்கடன் மாலைக்கடன் கடவுள் வழிபாடு முதலியவைகளைத் தமிழ்மங்கிரம் ஒதிச்செய்யும் முறைகள் எமது மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி என்னும் நூலில் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையிற்றை அதிற்காண்க.

அதன்பின், அம்பலவானர் அம்மை அல்லது முருகப்பிரான் வள்ளிதெய்வயானை திருவுருவமும், யானை முகப்பிள்ளையார் திருவுருவமுங் கிழக்குநோக்க நிறுத்தி, அவற்றின் எதிரே ஒத்தங்களும் மூன்று கோடுகளின் முனைகளும் ஒன்றையொன்று தொடுமாறு முக்கோண வரையொன்று நிலத்தே வரைந்துகொள்க. பின்னர் அம் முக்கோணக் கோடுகளின் மையத்தைச் சிறிது தொடுமாறு ஒருவட்டவடிவை அம் முக்கோணத்தினுள்ளே வரைக. பின்னர் அவ்வட்டத்தினுள்ளே வில்வடிவான வரை ஒன்றும் அமைத்திடுக. பிறகு அம்முக்கோணவட்டத்தின்மேல் தூய ஆற்றுமண்ணையும், அவ்வாற்றுமணன் மேற் பச்சரிசிலமியையும் பரப்புக. அவ்வுமிமேல் அத்தி இத்தி ஆல் அரசு மா களா பலா என்னும் பால்மரங்கள் எல்லாவற்றின் சள்ளிகளையேனும் அல்லதவற்றிற் கிடைப்பனவற்றின் சள்ளிகளையேனும் அடுக்கிவைக்க. ஒரு கிண்ணத்தில் நெய்யும், அநெய்யை முகநதெடுக்கும் ஒரு கரண்டியுங், கற்பூரம், நெற்பொரி, பூ, பழம், சந்தனம், மணத்தூள், மஞ்சள், குங்குமம், பச்சரிசி, திருநீறு

முதலியனவும் அம்முக்கோணத்தின் அருடே வைத்துக் கொள்க. இன்னும் அம்முக்கோணத்தின் அருடே நூல் சுற்றிய நிறைநீர்க்குடம் இரண்டு, வாழையிலைமேற்பரப்-பப்பட்டபச்சரிசிமேற்கிழக்குநோக்கங்றுத்தி,அக்குடங்களின் உள்ளே அவரவர் தகுதிக்குத் தகப் பொன்னும் மணியும் பெய்து, அவையிற்றின வாயில் ஜந்திலையுள்ள மாங்கொத்து ஒவ்வொன்றைச்செருகி, அம்மாங்கொத்து களின்மேல் மஞ்சள் திருநீறு குங்குமம் சந்தனம் இடப் பட்ட இரண்டு முழுத்தெங்காயைக் குடுமி மேல்நோக்கும் நிலையில் வைத்திடுக. நிறைநீர்க் குடங்களின் இருபக்கங்களிலும் தூண்டா அகல்விளக்குப் பெரியவாய் இரண்டு அமைத்திடுக.

அதன்பின், திருவுருவங்களின் பக்கத்தே அல்லது எதிரே வேள்வி வெட்கும் ஆசிரியன் தெற்கு அல்லது வடக்கு நோக்கிய முகமாய் அம்முக்கோணத்தின் அருடே ஒருமணைமேல் அமர்ந்திருத்தற்கும், மணமக்கள் இருவரும் வேள்வி ஆசிரியனுக்கு வலதுகைப்புறத்தே அமர்ந்திருத்தற்கும் இடங்காணும்படி, ஓர் ஒங்காரவரை அம்முக்கோணத்தையும் வேள்வியாசிரியன் இருக்கை மணமக்களின் இருக்கை நிறைநீர்க்குடம் அகல்விளக்கு முதலியவற்றின் இருக்கைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி நிறபதாக நுழைவாயில் விட்டுப் பச்சரிசியாவால் வரைந்து கொள்க.

அதன்பின், வேள்வியாசிரியன் நுழைவாயில் வழி யே ஒங்காரவரையின் உட்புகுநது முக்கோணத்தின் அருடே தன்னிருக்கைமேல் அமர்ந்து, நீராடிப் புதிது உடுத்த மணமகன் மணமகளை வருவித்து வாயில்வழி யே ஒங்காரவரையினுட் புகசசெய்து அமர்விக்க.

அதன்பின், “பிடியதனுரு உமைகொள்” என்னுந் தேவாரச்செய்யுளை ஒதிக்கொண்டே யானைமுகப்பிள்ளையார்க்கும் முருகப்பிரான் அம்பலவானர் அம்மை முதலான இறைவன் இறைவி திருவுருவங்கட்கும் பால்தயிர் நெய் இளாங்கிர் தேன் தண்ணீர் முதலியவற்றுல் திருமுழுகுச்செய்து, மண்ட்புகைகாட்டித் திருநீறு சந்தனங்குங்கும் அட்டி, நறுமணப்பூமாலை அணிந்து ஒளிகாட்டி, வழிபாடுசெய்க ; இங்னனம் வழிபாடு செய்கையில் ஒதுவேண்டிய தேவார மந்திரச்செய்யுட்கள் அறிஞர் ஒருவராற் சிவபூசைத்திரட்டு என்னும் பெயரால் முன்னமே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தாலிற் குறிப்பிட்டவண்ணங்கடவுள்வழிபாட்டை விரிவாகச்செய்ய விரும்புவோர் அவ்வாறே செய்யலாம். அவ்வாறின்றித்தத்தமக்கேற்றபடி செய்யவேண்டுபவாகள் அன்புடன் அவ்வாறுஞ்செய்யலாம். கடைசியில் மலர்தூவி வழிபாடு செய்யுங்கால், “நமச்சிவாய வாஅழக்காதனருள் வாழக்”, என்னுந் திருவாசக மந்திரச்செய்யுளை ஒதித் திருவுருவ வழிபாட்டை முடிததுக்கொள்க.

அதன்பிற, “கறறுங்கெரியோப்பிக் கலியைவாரா மே” என்னுந் தேவாரத் தில்லைச்சிற்றப்பலத் திருப்பதிக மந்திரச் செய்யுட்கள் எல்லாவற்றையுமாதல. அல்லது முதற்செய்யுஞ்குங் கடைச்செய்யுஞ்சுமட்டுமாதல் ஒதிக்கொண்டே கற்பூரததைக்கொளுத்தி முக்கோணத்தின் மேல் அடுக்கிய சுன்னிவிறகில் இட்டு, அவை எரியத் தொடங்கியபின், திருவாசகம் ‘போற்றித்திரு வகவலின்’ இடையில் ‘தாயேயாகி வளர்த்தனைபோற்றி’ எனத் துவங்கும் மந்திரத்திலிருந்து ‘போற்றி போற்றி சயசயபோற்றி’ என்முடியும் மந்திரம் ஈருகவுள்ள எல்லாமந்திரங்களையுமாதல், அல்லதவற்றுட் சில பலவற்றை

யாதல் ஒதியபடியே நெய்யைச்சொரிந்து முத்தீவேள்வி வேட்க. அங்கும் வேட்குங்கால், மணமக்களிருவரும் பூ நெற்பொரி மணத்துள் சந்தனம் முதலியவைகளை வேள்வித்தீயில் இட்டு வணக்குமாறு செய்க.

அதன்பின், திருச்சு மஞ்சள் குங்குமம் இட்ட பொற்றுவிகோத்த சரட்டை ஒருதட்டிற் பூமாலை பூ மஞ்சளாரிசியுடன் இறைவன எதிரே வைத்து, மேற்காட்டிய “மண்ணின் நல்ல வண்ணம் வாழ்லாம்” என்னுங் தேவாரமந்திரச்செய்யுளையும், “பொன்னுமெய்ப்ப பொரு ஞங் தருவாணைப் போகமுங் திருவும் புணர்ப்பாணை” என்னுங் தேவாரமந்திரச்செய்யுளையும் ஒதிக்கொண்டே வேள்வியாசிரியன் தாலிச்சரட்டை யெடுத்து மணமகன் கையிற்கொடித்து, அதனை அவன் மணமகள் கழுத்தில் அணியுமாறு செய்க. அங்கும் அவன் அதனை அணி கையில், மகப்பெற்ற மாதரார் நால்வர் கூட்டிருந்து உதவி செய்து, முன்னே காட்டியபடி “காதலறபிரியாமே கவவுக்கை நெகிழாமே” என்னும் வாழ்த்துறை சொல்லிப் பூவும் மஞ்சளாரிசியும் மணமக்கள் மேற் சிதறிவாழ்த்து மாறு செய்க

அதன்பின், மணமக்கள் ஒங்கார வரையினுள் எழுந்து நின்றபடியே ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த பூமாலையைக் கழற்றி மற்றவர்கழுத்தில் மாற்றி மாற்றி அணிவிக்குமாறு மும்முறைசெய்க. பின்னர் மணமக்கள் இருவரும் ஒங்காரவரையின் வெளியேவந்து, அதனுள் வளர்ந்தெரியுங் தீப்பிழம்பையும் ஒங்கார வரையையும் மூன்றுமுறை வலமாகச் சுற்றிவந்து, இறைவன் இறைவி திருவுருவங்களையுங் தீயையும் ஆசிரியனையும் வணங்கி விடைபெற்று, மனையகத்தேசன்று பாலும் பழமும் அருந்தி இனிதுறைவாராக.

இனி, மணஞ்செய்வித்த அன்றிரவே மணமகன் மணமகளைக்கூடி யுறையுமாறு செய்தலேனன்று. இதுவே நம்பண்டைத் தமிழ்முன்னேர் செய்தமுறை. இக்காலத் தவர் அங்கனம் அவரை உடனே ஒன்றுகூட்டாமற் பல நாட்கள்கழித்தோ, அல்லது பலதிங்கள் கழித்தோ அவரை ஒருங்குகூட்டுகின்றனர். திருமணம் நடந்தபிற் சில திங்கள்கழித்து அங்கனம் அவரை ஒன்றுகூட்டுதற் கிடையிற் பல பிழைபாடுகள் நேர்ந்துவிடுதலுங் காணப் படுதலால், அங்கனம் அவரை இடைவிட்டுக் கூட்டுதல் ஆகாது.

இனிப், பெண்மக்கள் மங்கைப்பருவம் அடையாற் பேதை பெதும்மைப் பருவத்தினராய் இருக்கையிலேயே மணஞ்செய்துவிடும் பார்ப்பனர்தம் பொருந்தாச் செயலைப்பார்த்துத், தமிழரிற்கிலரும்பேதைமணஞ்செய்கின்றனர். இது மிகவுங் கடியற்பாலதாகும். இறைவன் திருவருளியிக்கத்தால் அரசியலாலோ பேதைமணத்தைத் தடுத்துச் சட்டஞ்செய்திருத்தலால், அச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டாவது நந்தமிழர் தமது பொருந்தாச் செயலை ஒழித்துவிடுவாராக. அதுகிடக்க.

இனி, மேற்காட்டிய முத்திவேள்விச் சடங்கின் கருத்து அறியாதார்க்கு அதனை ஒருசிறிது விளக்கிக் காட்டுதும்: எத்தொழிலைச் செய்தாலும், இறைவனை நினைந்தபடியாய் அதனைச்செய்து தம்மையுங் தாஞ்செய்யுங் தொழிலையுங் தூய்மைசெய்து கொள்ளுதலே ஆற்றி வுடைய மக்கட்டிறவி யெடுத்தார்க்குரிய மாண்பாகும். இறைவனை நினையாது செய்வோர், இறைவனை நினைய மாட்டாத விலங்குகளையே ஒப்பர். ஆகலால், நந்தமிழ் மக்கள் தொன்றுதொட்டு இன்றுகாறும் இறைவனை நினைந்து வழிபட்டே இம்மை மறுமைக்குரிய எத்தகைய

செயலையுஞ்செய்து வருபவராய்த் திகழ்கின்றனர். அது பற்றியே, முத்தீவேள்வி தொடங்கும் முன், காணவுங் கருதவும் அரியனை இறைவனைக் காணவுங் கருதவுட் எளியவான திருவுருவங்களில் நிறுத்தி அவற்றின்வாயிலாக அவனை நெஞ்சுருகி வழிபடுதல் மரபாயிற்று. இறைவன் றிருவுருவங்களில், அம்பலவாணர் அம்மை திருவுருவம் மிகச்சிறந்தன; ஏனென்றால், தோற்றம் நிலை இறதி பறைப்பு அருள் என்னும் ஐங்தொழில்களும், உயிரகளி னிடத்தும் உலகங்களினிடத்தும் ஒவாது நடைபெறு மாறு செய்யும் இறைவனது ஐங்தொழில் ஆட்டத்தைக் காட்டுவது அம்பலவாணரம்மை திருவுருவமே யாதலா வென்க. அதற்குத்தபடியாய். ஆடுமயின் மீதமர்ந்த முருகப்பிரான் அம்மை திருவுருவமும் அங்கனமே ஐங்தொழிலாட்டத்தை அறிவிக்கும் அடையாளமாய் இருத் தலாலும், அப்பனும் அம்மையுங்கூடியகூட்டத்தில் முருகப்பிரான் பிள்ளையாய்த் தோன்றினுறபோல மணமக னும் மணமகளுங் கூடுங்கூட்டத்தில் நன்மகப்பேறுன் டாதற்கு அஃதோர் அடையாளமாய் அமைதலாலுந திருமணவேள்விக்குமுருகப்பிரான்நாசசிமார்திருவுருவ வணக்கமும் இன்றியமையாத தாயிற்றென் றுணர்க்கு கொள்க.

இனித், தீ ஒன்றேயாயினும், அது தனியேயும் சூர யிறு திங்களிலேயும் விளங்குதல்பற்றி மூன்றுக் கழுங்கப் படுகின்றது. தீயே இறைவன், அல்லது இறைவன்றன் றிருவுருவம் ஆகும் என்பதை மேலே விரிவாக விளக்கி யிருக்கின்றேம்; இவ்வண்மையைச் சொசுசமயாசிரியரான திருநாவுக்கரசு நாயகுரும்,

“எரிபெருக்குவர் அவ்வெரிச்சன
துருவருக்கம தாவதுணர்க்கலார்

அரியயற் கரியானை அயர்த்துப்போய்

நரினிருத்தம் தாகுவர் நாடரே” என வற்புறுத்தி விளக்கியிருத்தல் காண்க. இங்குனமே பகலவனும் இறைவன்றன் றிருவருவ மாவன் என்பதைத் தேற்றும் பொருட்டே அந்நாயனார்,

“அருக்கன் பாதம் வணக்குவர் அந்தியில்

அருக்கனுவான் அரனுரூ அல்லனே

இருக்கு நான்மறை ஈசனீயே தொழுங்

கருத்தினை நினையார் கண்மனவரே” என அருளிச் செய்திருத்தல் நினைவிற்பதிக்கற்பாற்று. ஆகவே, மூவகையாக விளங்கும் ஞாயிறு திங்கள் தீ என்னும் முன்றைன் யும் ஒருகாலத்து ஓரிடத்து ஒருங்குகூட்டி வழிபடுத் தே முத்தீ வேட்டலாகும். தீயானது எரியுங்கால் அடியில் அகன்று நனியிற் குவிந்து நிற்பது; அதனால் அது முக்கோண வடிவினதென்று நுவலப்படும்; சிவஞான சித்தியாரும், (உ, சூன)

“மண் புனல் அனல் கால் வான் பால் வடிவு நாற்

கோணமாகுந், தண் பிறை மூன்று கோணங்தகும்

அறு கோணம் வட்டம்”

என மண்ணுக்கு நாற் கோணவடிவும், நீருக்குப் பிறைவடிவும், நெருப்புச்சுடருக்கு முக்கோணவடிவுங், காற்றுக்கு அறுகோணவடிவும், வான்வெளிக்கு வட்டவடிவும் நிறுத்தமுறையே கூறுதல்காண்க. அதனால் அன அங்கு அறிகுறியாக ஒத்தநிகளம் உள்ள மூன்றுகோடு களால் ஒரு முக்கோணவடிவு வரையப்பட்டது. அதன் பின் ஞாயிறு மண்டிலத்திற்கு அறிகுறியாக ஒருவட்டவடிவும் அம்முக்கோணத்தின்உள்ளே வரையப்பட்டது; ஞாயிறு என்றும் வட்டவடிவாகவே விளங்குதலால் அதற்கு வட்டக்கோடு அடையாளமாயிற்று. இனி, அவ்

வட்டவடிவினுள்ளே ஒரு வில்வடிவு தீட்டியது திங்களுக்கு அஃதோர் அடையாளமாதல் பற்றியேயாம்., முழுமதியும் வட்டமாகவே விளங்குதலால், அதற்கு வில்வடிவு தீட்டுதல் பொருந்துமோவனின், முழுமதி வட்டமாய் விளங்கும்நேரம் பதினைந்துநாட்களுக்கு ஒரு கால் ஒரு நொடி ப்பொழுதேயாம்; மற்ற நாட்களிலும் மற்றநேரங்களிலுமெல்லாம் அதன் வடிவு பலஅளவாய் வளையும் வில்வடிவினையே ஒத்திருத்தல் நூண்ணுணர் வாற் கண்டுகொள்க. ஞாயிறுந் திங்களுந் தீயின்கூறுப் அடங்க, எங்கும் நிறைந்துள்ள தீஅவ்விரண்டிலும் ஏனை ஒளிப்பொருள்களிலும் அடங்காமையின்,தீயின் அடையாளமாகிய முக்கோணவடிவினுள்ளே, ஞாயிறு திங்களின் அடையாளங்களாகிய வட்டவடிவு வில்வடிவுகள் அடக்கி வரையப்பட்டன.

இனி, அம் முக்கோணத்தின்மேற் பரப்பப்பட்ட ஆற்றுமணைல் இடத்தின் தூய்மையை அறிவிப்பது. பச்சரிசி யுமி வளர்க்குந் தீக்கு ஒரு பற்றுக்கோடு. புழுங்கலரிசி யுமி முன்னமே நெருப்பில் வெந்ததாகவிற், புதுவதாக வேட்கப்படுந் திருமணவேள்விக்கு அதுபோல் முன்வேகாத் புதுப் பச்சரிசியுமியே வேண்டப்பட்டது.

இனி, நெருப்புக்குப் பற்றுக்கோடாக எடுத்த சள்ளிகள் பாற்பசையுள்ள மரங்களிலிருந்து வந்தனவாகும். பாற்பசையில்லாத மரங்கள், காதலன்பாகிய பாற்பசையினையுடையதிருமணவேள்விக்கு ஆகாதன ஆயின.

இனிக், கற்பூரச்சுடர் வேள்வித்தீயினை மூட்டுதற்குப் பயன்படுதலுடன், தூய உயிர் இறைவனைளியிற்கரைந்து அதனைடு ஒன்றி ஒன்றாம் நிலையினையும்; மண்வடிவு கல்வடிவு செம்புவடிவுகளில் அமைக்கப்பட்ட இறைவன் இறைவி திருவருவங்கள் அவர்தம் உண்மை

ஒளியுருவுக்கு அடையாளங்களே யாகுமல்லால் அவை தாமே இறைவனுருவும் ஆகா; மற்று ஒளியே கடவுளின் மெய்யுருவும் ஆகும் என்னும் வாய்மையினையும் அஃது அறிவுறுத்துதல் காண்க.

இனி, நெய்யும் நெற்பொரியும் நமதுணவில் இன்றி யமையாத பண்டங்களுக்கு அடையாளமாகும். உணவின் கொழுமையால்உடம்புசெழிக்க, உடம்பின்கொழுமையால் மக்கள் ‘எமக்குமேல் யார்!’ எனச் செருக்கி நிற்கின்றனர். அச்செருக்கினால் அவர் தம்மைப் படைத்த இறைவனையும் மறந்து, தம்போன்ற மறறைமக்களுக்கும் பலதீருக்கள் செய்து, தாழும் பாழாய்ப் போகின்றனர்! அங்ஙனம் அவர்கள் கெட்டழியாமல் தமது செருக்கை இறைவனுகைய தீயில் இட்டித் தூய்மைசெய்து, அவ்வாற்றால் இறைவனிடத்தும் ஏனை எல்லா உயிர்களிடத்தும் மெய்யன் புடையாய் ஒழுகுதலை அவர்கள் கடைப் பிடித்தல் வேண்டுமன்றோ? இவ்வொழுக லாற்றைத் தெரித்தற் பொருட்டே நெய்யும் நெற்பொரியும் பெய்து முத்தீவேள்வி வேட்க வேண்டுவதாயிற்றென்க. இங்ஙனமே, பூ பழும் சந்தனம் முதலான பண்டங்களைல்லாந்தாமே பயன்படுத்திக் கொண்டு தந்நயம் பாராட்டாமல், அவற்றைப் படைத்து வைத்த எல்லாம்வல்ல முழு முதற் கடவுளுக்கு முதலில் ஏற்பிததுப், பின்னர் அவன் தந்த அருட்கொடையாகத் தாம் பணிவுடன் ஏற்று அவற்றை வழங்குதல்வேண்டும் என்பதை நினைவுறுத்தல் வேண்டியே அவையும் பிறவும் இறைவன் றிருவுருவின் முன்னே படைக்கப்படலாயின என்க.

திருச்சூனது கடவுளாகியதீயினால் உயிர்களும் ஏனையெல்லாப் பொருள்களுந் தூய்மைசெய்யப்பட்டுத் தூயவாய் விளங்கு மாற்றை அறிவிக்கும் அடையாளமாகும்.

குங்குமம் இறைவனது நெற்றிக்கண்ணுக்கு அடையாளமாக நெற்றியிற் பொறிக்கப்படுவதாகும். இறைவனது நெற்றிக்கண் செங்கிறத்தான் தீயை உமிழ்வதாகவின், அதற்கு அடையாளமாக நெற்றியில் தீட்டப்படுங் குங்குமமுஞ் சிவந்த சிறத்தினதாக இருக்கவேண்டுமேயல் லாமல், நீலங் கறுப்பு முதலான நிறங்களை யுடையதாக இருத்தலாசாது

இனி, முக் கோணத்தின் அருகே நிறத்தப்படும் மட்குடங்கள் இரண்டும் அம்மையையும் அப்பணியுங் குறிக்கும் அடையாளங்கள் ஆகும். அக்குடங்கண்மேற் சுற்றப்படும்நால் நரம்புகளுக்கும், அவற்றின் உட்பெய்த நீர் உடம்பினுள் ஒடுங் குருதிக்கும், அக்குடங்களுள் ஒன்றின் நீரிலே இட்ட செம்மணி சிவபெருமானுயிருக்கும், மற்றொன்றின் நீரிலே இட்ட நீலமணி அம்மையின் உயிருக்கும், அக்குடங்களின் வாயிற் செருகிய ஐந்திலை மாங்கொத்து ‘ஒம் சிவம்’ என அவையிற்றின் வாயில் எல்லா எழுத்தொலிகட்கும் முதலாய் ஒவிக்கும் ஐந்தொலிகட்கும், அம்மாங்கொத்துகளின் மேல் வைக்கப்பட்ட சூழிமித் தேங்காய்கள் இரண்டும் இரண்டு குடுமித தலைகட்டுகும் அடையாளங்களாதல் கண்டுகொள்க.

இனிக், கண்ணற காணப்பட்டுக் கையாலுங் தொடப்படுதற் கிசைநத பருப்பொருள்களான நிறைநீர்க் குடங்களிறண்டும் நமது வழிபாட்டின்பொருட்டு நாம் செயற்கையாக அமைத்துக்கொண்ட அம்மையப்பரின் அடையாளங்களே யல்லாமல், அவை இயற்கையாயுள்ள இறைவன் இறைவியின் றிருவுருவங்கள் அல்ல; ஆதலாற், கண்ணற காணப்படும் அத்துணையேயன்றிக் கையிற் பிடிப்பாத அனறபிழும்பான ஒளியோ இறைவன் இறைவிக்கு இயற்கையாயுள்ள திருவுருவமாமென்பதீனா

முன்னமே விளக்கியிருக்கின்றேம். அதுபற்றியே, இயற்கைச் சடரோளி துலங்கும் இரண்டு அகல்விளக்குகள் செயற்கைச்சுடங்கள் இரண்டின் பக்கங்களில் அம்மையப்பரின் உண்மைத் திருவுருவங்களாக அமைக்கப்பட்டனவென்க.

இனி.முக்கோணம் முதலியவைகளை உள்ளடக்கிய ஒங்கார வரை வரைந்துவைத்தது, எல்லா ஒலிகட்கும் முதலாய் இயற்கையே தோன்றி ஒலிக்கும் ஒங்கார ஒலியின் இயக்கத்தால் அருவநிலையில் நினர எல்லாப்பொருள்களும் உருவநிலையைப்பெற்று, அவ்வோங்கார வட்டத்தினுள்ளே நிறகும் உண்மையினையும், இறைவன் ஒளியுருவிலே மட்டுப்பன்றி ஒலியுருவிலும் நின்று எல்லாப் பருப்பொருள்களையும் தோற்றுவித்துத், தன் னுள் அடக்கிக் காக்கும் அருட்பெரு நிகழ்ச்சியினையும் அறிவித்தற்பொருட்டேயா மென்க.

இங்நமை விளக்கிய முததி வேள்வியின் நுண் பொருள்கொண்டு, விளக்காமல்விடப்பட்ட அதன் ஏனையுறுப்புகளின் நாண் பொருள்களையும் நுனித்தறிந்து கொள்க. அவையெல்லாம் முற்றும் எடுத்து இங்கு விளக்கலுறின் இது மிகவிரியும் என உணர்தல்வேண்டும்.

பிணச்சடங்கு

இனி, இக்காலத்தே நடத்தப்படும் பிணச்சடங்கானது திராவிடஆரியப் பார்ப்பனர் உதவியில்லாமலே நடைபெற்றுவருகின்றது. ஆனால், பதினாறும் நாள் நடத்தப்படுங் கல்லெடுப்புச் சடங்கிலும், ஆண்டுதோறும் வரும் இறந்தாட கொண்டாடடத்திலும் பார்ப்பனர் பெருப்பாலும் வந்து கலந்துகொண்டு அவைத்தமைவட்மொழியில் நடத்திவைக்கின்றனர். ஆயினுஞ், சைவவேளாள வகுப்பினரில் இச்சடங்குகளை நடத்திவைக

குஞ் சைவக்குருக்கள்மாரும் இருக்கின்றனர். ஏனைத் தமிழ்வகுப்பினரிலும் இவற்றைத் தமிழிலே நடத்தி வைக்குஞ் தமிழ்க்குருக்கண்மார் இருக்கின்றனரெனவுஞ்சிலர் பலர் அறிவிக்க உணர்ந்தேம். எங்குனமாயிலுங், தமிழ் வகுப்பினர் அனைவருஞ் தத்தம் வகுப்பி லுள்ள தமிழ்க் குருக்கண்மாரைக்கொண்டு தமிழிலேயே இச் சடங்குகளை நடத்திக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றார்களைன்பதனை ஈண்டு வற்புறுத்துகின்றேம்.

இனித், தமிழர்க்குள் இப்போது நடத்தப்படும் பினச்சடங்குகள் இரண்டுவகையாய் நடத்தப்படுகின்றன. ஒன்று : பினவுடம்பைக் கழுவிக், கைகால்களைக் கட்டிக். கோவணம் உடுத்து, மேலேபுதிய ஆடைபோர்த் துப் பாடையிற்கிடத்திப், பினப்பறை முக்காற்கொட்டியவுடன், பாடையை நால்வர் தூக்கிக்கொண்டுகைக், கொள்ளிவைத்தற குரியார் நெருப்புச்சடங்கியுடன் போதத்.தாரைஜாதத்.தமபட்டங்கொட்டச் சுடுகாடுசென்று, விறகும் வறட்டியும் அடுக்கி, அவ்வடுக்கின்மேற பினத் தை வளர்த்திச் சுட்டுவிட்டுத் தலைமுழுகிச் செல்கின்றனர். இதுவே பெரும்பாலும் எல்லா வகுப்பினருள்ளுஞ் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் பினச்சடங்காகும். இஃநு,

“உயிரினை யிழந்த உடலது தன்னைக் காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக் கூறை களொந்து கோவணங் கொளுவி ஈமத் தீயை எரியெழ மூட்டிப் பொடிபடச் சுட்டுப் புனவிடை மூழ்கிப் போய்த்தமரோடும் புந்தினைந் தழுவது சலமெனப் படுமோ சதுரெனப் படுமோ”என்னுங் கழிலரகவற்பகுதியாலும்,

“சென்றே எறிப ஒருகாற் சிறுவரை
நின்றே எறிப பறையினை-நன்றே காண்,
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெடுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து” என்னும் நாலடியார்
நூற்செய்யுளாலும் (ந., ச.) நன்கறியக்கிடக்கின்றது.

இனிச், சைவவைணவச் சிறப்பொழுக்கம் வாய்ந்த
குடிமக்களுள்ளே, தாரை தம்பட்டம் இல்லாமற் சங்கு
ஊதிச் சேமக்கலம் அடித்துத் திருவாசகங், திருவாய்
மொழி ஒதியபடியாய்ப் பின்தைஞ்சுத்துச்சென்றுசுடு
தலும், அல்லது புதைத்தலும், அல்லது கல்லறைகட்டி
அதனுட்பின்தையோ பின்ஞஞ்சுட்டபின்னஞ்சியனலும்
பையோ இறக்கிமுடி அதன்மேற் சிவலிங்கத்தை இருத்தி
வழிபாடுபுரிதலும் ஆங்காங்கு நடைபெற்றுவருகின்றன.
ஆரவாரமின்றி அமைதியாய் நடத்தப்படும் இப்பினச்
சடங்கு உறவினர்க்கும் பிறர்க்கும் மனவுருக்கத்தைத்
தந்து, நிலையாத இம்மைவாழ்க்கையின் இயல்பையும் நிலை
யான மறுமைவாழ்க்கையின் நீர்மையையும், அம்மறு
மைவாழ்க்கையை அளிக்கும் அம்மையப்பராகிய முழு
முதற்கடவுள்ள ஒப்பற்ற உதவியையும் நினைவில் வரு
வித்தலின் இப்பினச்சடங்கு அறிஞர்க்குச்சிறந்ததொன்
ரூகவே காணப்படுகின்றது. இத்தகைய பின்சுடங்கு
கைத் தமிழரில் நடத்தும் ஒரு தமிழ்வருப்பினர் ‘பணிச்
சவர்’ என்று சொல்லப்படுகின்றனர். இவர்கள் ‘திரு
வாசகம்’, ‘பட்டினத்துப்பின்னோயார் பாடல்’ முதலிய
வைகளோ ஒதிக்கொண்டு பின்சுடங்கு நடத்துதலைக்
கானுங்காற் காண்பார் நெஞ்சங் கல்லாயிருப்பினும்
அது கரையாதிராது. ஆதலால், தாரையூதித் தம்பட்டம்
அடித்துப் பேர் ஆரவாரஞ்செய்யும் பழைய முறை
யை நீக்கிப், பணிச்சவரைக்கொண்டு அமைதியாக உருக

கமாக நடத்தும் இம்முறையை எல்லாருங் கைக்கொள் ருதலே நலமுடைத்தென்க.

ஊழினை

(இனிப்.பண்டைக்காலங்கொட்டு இன்றைவரையில் உள்ள தமிழ்மக்கள் அனைவரும், உயிர்களுக்கு முற்பிறவி பிற்பிறவி பல உண்டென்றும், அவ்வப்பிறவிகளில் அவ் வவ்வுயிர்கள் அடுத்தடுத்துச் செய்த செயல்கள் அவ்வுயிர் களின் நினைவில் மிக அழுத்தமாய்ப்பதின்து பின்னர் அவ் வுயிர்களால் எளிதில் நீக்கமுடியாத பழக்கமாக நிலைத்து விடுகின்றனவென்றும், அப்பழக்கத்தால் அவ்வுயிர்கள் அப்பிறவியிலும் அடுத்துவரும் பிறவிகளிலும் நல்வினை தீவினைகளைச் செய்து அவற்றின் பயனுக இன்பதுன்பங்களை நுகர்ந்துவருகின்றனவென்றும் ஆராய்ந்து கண்டு, ஆராய்ந்துகண்ட அக்கொள்கையில் விடாப்படியாய் நின்று வாழ்க்கைசெலுத்துபவர்களாய் இருக்கின்றனர். உயிர்கள் பல பிறவிகளினுரடுசென்று, தாஞ்செய்த ஊழினைவயத்தால் இன்பதுன்பங்களை நுகரானிற்கும் என்னும் இக்கொள்கையை முதன்முதற் றமிழ்மக்களே ஆராய்ந்துகண்டு, அதனை ஏனை மக்கட்குழுவினர்க்கும் வழக்கினோர் ஆவர். தமிழரல்லாத ஆரியரும் அவ்வாரிய இனத்திற்சேர்ந்த ஏனையோரும் இக்கொள்கையின் உண்மையைச் சிறிதுமே யறிந்தவரல்லர். இருக்குவேதத்தில் ஆரியராற் பாடப்பட்ட பதிகங்களில், மறுபிறவியுண்மையும் ஊழினையுண்மையும் எள்ளளவுதானும் குறிப் பிடப்படுதலைக் காணோம். ஆரிய இருக்குவேதப் பதிகங்களுக்குப் பின், தமிழாசிரியருங் தமிழாசிரியர்க்கு மாணக்கராகி மொய்யுணர்வுபெற்ற ஆரியக்குருமாரும் ஆக்கிய வடநூல்களில் மட்டுமே மறுபிறவியுண்மை ஊழினையுண்மையைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்.

தன் இதுவடநூலாராய்ச்சியிற் பெரும்புலமைவாய்ந்தவ ரான மாக்டனல் (A. A. Macdonell) என்னும் ஆசிரியராலும் பிறராலும் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது. மறுபிறவியும் ஊழ்வினையும் உயிர்கள்பாற்றோடர்ந்துளிந்தும் உண்மையை முதன்முதற் கண்டவர்கள் இவ்விந்திய தேயத்தின் பழங்குடிகளான தமிழ்மக்களே ஆவரென்பதுந், தமிழர்பாலிருந்தே ஆரியர் இவ்வண்மையைத் தெரிந்துகொண்டாரென்பதும், இவ்வாசிரியராலேயே ஆராய்ந்து விளக்கப்பட்டிருக்கின்றன.

இஞ்ஞான்று உலகம் எங்கனும் இருந்து உயிர்வாழும் பலகோடிமக்களின் பலகோடிவகையான வாழ்க்கை கிலைகளை உற்றுநோக்கி உணருங்கால் இவர்கள் எல்லாருடைய உயிர்களும் இந்த ஒரு பிறவியிடன் அவிந்து இல்லையாய்ப்போம் என்றே, அல்லது இந்த ஒரு பிறவிக்குப்பின் நல்லன செய்த உயிர்கள் துறக்கவுலகத்தை அடைந்து இன்புற்றிருக்கத் தீயனசெய்த உயிர்கள் கிரயத்தழுந்தி எக்காலுநதுன்புற்றே இருக்குமென்றே. அல்லது இவ்வுயிர்கள் இந்த ஒரு பிறவியிலேயே குறைபாடு அனைத்தும் நீங்கி நிறைவுற்றிருக்குமென்றே கூறுதற்கு மெய்யறிவுபெற்றுர்ஸவரும் ஒருப்படமாட்டார். ஏனென்றால், அதன் காரணத்தைச் சிறிது விளக்குதும்.

இப்போது நாம் அடைந்திருக்கும் இப்பிறவியானது நமக்கு எதற்காக வந்திருக்கின்றதென்பனை நாம் ஆராய்ந்து பார்ப்பமானால், இது நமக்கு மேன்மேல் அறி வையும் மேன்மேல் இன்பத்தையுங் தருதற்பொருட்டாகவே வந்திருத்தல் தெற்றெனப் புலனுகின்றது. ஈன்றணிய மகவினைப்பாருங்கள்! உயிரறற ஒரு மரப்பாவைக்கும் உயிருள்ள அக்குழந்தைக்கும் வேற்றுமை

¹* See Dr, A. A. Macdonell's Sanscrit Literature, pp. 387-389.

மிகுதியாயில்லை. பசியெடுத்தக்கால் அழுவதும் பால் பருகுவதும் உறங்குவதும் மலரிர்கழிப்பதுமாகிய சில செயல்களோத் தவிர, மற்றைவகைகளிலெல்லாம் பிறந்த மகவு மரப்பாவையினையே பெரிதும் ஒத்திருக்கின்றது. ஆனால், பின்னர்ச் சிலநாட் செல்லச் செல்ல அக்குழங் தை கண்ணிழித்துத் தன் தாயையுஞ் சுற்றியுள்ள பொருள் களையும் பார்க்கின்றது, தன் தாயின் குரலொலியையும் பிறருடைய குரலொலியையுஞ்கேட்டுப் பகுத்துணர்ந்து கொள்கின்றது. இங்கனமே அது வளர வளர மெய்வாய் கண் மூக்குச் செஸி என்னும் ஜம்பொறிகளின் வாயிலாக அஃது அறியவேண்டுவனவெல்லாம் பையப்பைய அறிந்துவருகின்றது; அவ்வறிவின்வாயிலாக இன்பத்தையும் அடைகின்றது, துன்பத்தையும் அடைகின்றது. இன்னும் நாட்செல்லச் செல்லத் தவழுவும் உட்காரவும் நடக்கவும் ஓடவும் பாடவுமெல்லாங் கறுக்கொள்கின்றது. பிறகு ஜந்தாண்டு சென்று சிறுவனுணவுடன் பள்ளிக்கூடங்களென்று மொழியறிவு பெறுகின்றது; அதன் பிற பொருள்திவும், இளைஞருணவுடன் கலையறிவும், பெற்று அவற்றின்வாயிலாக வாழ்க்கையில் வந்து கவியும் பல துன்பங்களையும் நிக்கிப் பல்வகை யின்பங்களையுஞ் துய்த்தற்குத் தெரிந்துகொள்கின்றது. ஆகவே, இப்பிறவி வந்திருப்பது உயிர்களுக்கு மேன்மேல் அறிவையும் இன்பத்தையுஞ்தருதற்கே யென்பது நன்கு விளங்குகின்றதன்கோரே? மேலும், இப்பிறவியிலேயே பேரறிவும் பேரின்பழும் பெறுதற்கியலாமல் இடையிலே உயிர்கள் மாய்ந்துபோகுமானால், அவைகட்கு முதன்முதற் பிறவியைக்கொடுத்த முதல்வன் அவை பேரறிவும் பேரின்பழும் பெறும்வரையில், அவைதமக்கு அடுத்தடுத்துப் பிறவிகளைப் படைத்துக் கொடுத்தபடியாய் இருப்பன்

அல்லதே? பாருங்கள்! சில பல உயிர்கள் தாயின் சுருப் பையிற சிலநாட் கருவாய்த் தங்கியபின் அழிந்துவிடு கின்றன! சில பல பிறந்தவுடனும் பிறந்து சிலநாட கழிந்தபின்னும். அல்லது சில திங்களோ சில ஆண்டு களோ கடந்தபின்னும் மாண்டுபோகின்றன! இன்னும் இளம்பருவத்தே இறக்கும் உயிர்கள் எத்தனை! காளைப் பருவத்தே இறக்கும் உயிர்கள் எத்தனை! நடுப்பருவத் தும், முதுமைப்பருவத்தும் அறிவும் இன்பழும் பெரு கப் பெறுமல் இறக்கும் உயிர்கள் எத்தனை! இத்தனை கோடி யூயிர்களும் இவ்வொரு பிறவியுடன் முடிந்து போகுமாறு, பிறவிகளின வாயிலாகவே அறிவும் இன்பழும் உயிர்களுக்கு வழங்கக் குறித்த எல்லாம்வல்ல ஆண்டவன நோக்கம் நிறைவேறுவதெப்படி?

இன்னும் “பார்மின்கள்! எத்தனைபேர் கண்ணில் லாக் குருடர்களாய்ப் பிறக்கின்றார்கள்! எத்தனைபேர் செவிடர்களாய்ப் பிறக்கின்றார்கள்! எத்தனைபேர் ஊமர் களாயும், எத்தனைபேர் கைகாலற முடவர்களாயும், எத்தனைபேர் தொழுதோய் கொண்டவர்களாயும், எத்தனைபேர் ஒருவீளையுணவுகூடக் கிடைக்கப்பெறுத வறிய வர்களாயும், எத்தனைபேர் எவ்வளவு அறிவு புகடடினும் அது புகப்பெறுத முழுமடையர்களாயும் பிறவியெடுத்து அலைக்கழிகின்றனர்! இத்தனை கோடி பேரும் இவ்வொரு பிறவியுடன் மாய்ந்து இல்லையாய்ப்போவதானால், இவர்கள் ஏன்றான் அவ்வாறெல்லாம் பிறந்து அளவிலாத்துன் பததிற்கிடந்துமூல்வேண்டும்? இவர்கட்கெல்லாம் ஒரு நல்வழி யில்லாதொழியுமாயின், இவாகள் பிறந்ததற்கும் அங்கனான் துன்புற்றதற்கும் ஒருகாரணம் வேண்டுமென்றே? அக்காரணம் இன்னதன்றிந்தாலன்றி நமதுள்ளாம் அமைதிபெறக் காண்கில்லீம்.

இன்னும், ஒரு வகுப்பிலிருந்தே பெருமுயறசி யுடன் கல்விபயிலும் மாணுக்கருள் ஒருவன் காரிய அறி வினாயும், பற்றீருவன் மழுங்கிய அறிவினாயும், வேலெறுருவன் அறிவில்லாப் பேசையாயும், ஒருவன் கற்றவைகளை என்றும் நினைவுக்கர்பவனுயும், பிறவென்று வன் ஓயாது பாரின்றும் பயின்றவைகளை மறந்துவிடபவனுயும் இருத்தல் என்னை? இவாகவெல்லாரும் இவ்வொரு பிறவியுடன் மாண்டு மறைந்துபோவதானால், இவர்கள் பிறவிச்சுவந்த நோக்கந்தான் யாது? காரண காரியத் தொடர்பாய் எல்லாம் நிகழுப்பெறும் இம்மாப்பேருலைக்கல், இவர்கட்குமட்டுங் காரணம் இல்லாமலே அறிவின் ஏற்றக்குறைவுகள் உண்டாயினவென்றால், ஆராய்ச்சியுணர்வு சிறிதுடையாரும் அதனை ஒப்புவதோ? உணர்ந்து பார்மின்கள்!

இங்கனமே, மக்கள் ஒவ்வொருவருடைய குணங்களிலுள்ள செயல்களிலும் பலவகையான வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒருவன் இரக்கநெஞ்சமும் ஏகைக்குணமும் உடையன்றிருக்கின்றன. ஒரு வன் ஈ எறும்புகளையும் அழிக்க மனம் நடுங்குபவனுயிருக்கப். பிறவென்றுவன் ஆடு மாடு முகலான பேருயிரகளையுங் கொன்று அவற்றின ஊனைத் தின்பதில் அவரவுடையவனுயிருக்கின்றன. ஒருவன் தன்போன்ற மக்களைத் தன்னுயிர்போற் கருதி அவர்களுக்குத் தன்னுஷியன்ற உதவிகளையெல்லாஞ் செய்ய முன் நிற்பவனுயிருக்க, ஏனையொருவன் பொய்வழக்காடிப் பிறருடைமைகளைக் கவரவும் அதன்பொருட்டு அவயிருறைமாய்க்கவும் முன் நிற்கின்றன. ஒருவன் பாலும் நீரும் பருகிததூயனுப் பயிர்வாழுப், பிறவென்றுவன் கள்ளுஞ்சாராய

முங்குடித்து இயற்கையறிவும் பழங்கு மாள்கின்றன. ஒருவன் குழல்யாழ்விசைத்துப் பொழுதை மகிழ்வடன் கழிபாநிற்ப, மற்றெருவன் சூதுகாய் உருட்டித தன் பொருளை யிழுந்து வறியனுகின்றன. ஒருவன் தனக குரிய மாதரை மருவி இம்மையினபத்தை இனிது நுகரா நிற்க, வேவெருவன் பொருட்பெண்டிரை முயங்கி நோயும் வறுமையும் எப்புகின்றன. இன்னும் இங்னனமே மக்கள் குணத்தாலுஞ் செயலாலும் பெரிதும் வேறுபடுத்தலே நாட்டோறும் நாம் நங் கண்ணென்றிரை கண்டு வருகின்றனம் அல்லமோ? இத்தனைப்பெருந் தத்தங் குணங்களாலுங் தத்தஞ் செயல்களாலும் விளையும் நன்மை தீட்டகளை நுகர்தற்கு இவ்வொருபிறவி போதுமோ?

மக்களின் உடமடும் அவ்வடம்பில் அமைந்த அகக்கருவி புறக்கருவிகளும் இன்பதுனபகுகளை ஒருவரக்கிலை வைத்துத்தான் நுகர்தல் கூடுமேயன்றி. வரம்டுசடநது நுகர்தல் ஏலாது. ஒருவன் சுவை மலிந்த தேமாங்களி யருந்தி இன்புறல் வேண்டின். அதிற சில கணிகளை அவன் அருந்தல் இயலும்; அச்சிலவற்றிற்குமேற சிறிது அருந்துதற்கும் அவனது வயிறு இடங்கொடாது ஒருவன் கண்ணுற் பல அழகிய ஒளியக்காட்சிகளைக் கண்டு மகிழ்வதிலும், அரியபெரிய நாலகளை ஒதுக்கியனாவதிலும் பெருவிருப்புடையனுயினும், அவன் தன கண்கள் தாங்கும் அளவுக்குமேல் அவைதம்மைக் கண்டும் ஒத்தியும் வருவனுயின் அவன் கண்கள் பழுதுபட்டுக் குருடாதல திண்ணமன்றே? ஒருவன் தனக்குரிய மாதருடன் மூன்றும் அளவுக்குமேலை இன்பங் துய்ததலில் முனைநது நிற்பனுயின், அவனதுடப்பு சிறிது காலத்தில் வளி விழுந்து நோய்வாய்ப்பட்டு மடிதல் திண்ணமன்றே? இங்கிகழ்ச்சிகளை உற்றுணருங்கால், மக்கள் யாக்கைபா

நது இவ்வொரு பிறவியிலேயே பேற்றவு விளங்குதற் கும் பேரின்பம் துகர்தற்கும் இடந் தராத அத்துணை நொய்யமை யுடைத்தென்பது நன்கு விளங்காநிறகின் ரது. ஆகவே, அறிவு பெருகப்பெருக. இன்பதுகர்ச்சி வளரவனர, அவைதமக்கீற்ற ராண்ணிய உடம்புகளும் மேன்மேற் பிறவிகளில் வந்துகொண்டிருக்கு மெனப தூஉம் இதுகொண்டு உணரப்படுவதாகும் என்க.

இனி, அறிவுவளாசகிக்கும் இன்பமிகுதிக்குஞ்சக்க படி மேன்மேல் நுட்பம் வாய்ந்த கருவிகளும் அக்கருவி கள் பொதிநத உடம்புகளும் உயிர்களுக்கு உடன் பொருந்திவருதலை நாம் நங்கண் ஜெதிரே என்றுங்காண லாம். வைக்கோலீத தின்னும் மாட்டின நாவுணர்வினை யும், அழுகிய ஊனைத் தின்னும் நாயின் வாயுணர்வினையும் எண்ணிப்பார்மின்கள்! தித்திக்கத் தேன்ஒழுகும் பழ முங் தெவிட்டாத தெள்ளாமிழ்தாம் பாலுங் கற்கண்டும் செய்யடிசிலும் அருந்துங் கலைவல்லான் ஒருவனையும் எண்ணிப்பார்மின்கள்! முன்னைய இரண்டும் அறிவிலும் இனபறுகர்ச்சியிலும் எவ்வளவு தாழ்ந்த நிலையினவாய், அத தாழ்ந்த நிலைக்கீற்ற வல்லுறுப்புகளும் அவை பொருந்திய வல்லுடம்புகளும் வாய்ந்தனவா யிருக்கக், கலைவல்ல அறிஞனின் உடம்புங் கருவிகளுமோ எத் துணைமெல்லியவாய் எத்துணை நுண்ணுணர்வு மிககன வாய்த் துலங்காநிற்கின்றன! இன்னும், மக்கட்பிறவி பெடுத்தாரிலும் ஒரு பாளைசோற்றை ஒருமிக்கத்தின்று, ஒருசட்டி காரக்குழும்பை ஒருங்கே குடித்துவிட்டுக், கூத்த அறிவின்றி எந்தெரமுந தூக்கத்திலேயே காலங் கழிப்பாரின் உடப்பையும் உறுப்புகளையுஞ் சிறிது உன் னிப்பாய்ப் பாருங்கள்! எந்தேரமும் நூலாராய்வதிலுங், கடவுளைக் கண்ணீர்வூழுக நெஞ்சங்கரைந்து தொழுவதி

அம், எல்லார்க்கும் நன்றேசெப்பதிலும் உறைத்து நிறுகும் பெரியோன் ஒருவனின் உடம்பையும் உறுப்புகளையும் உணர்வின் தெளிவையும் உன்னித்துப்பார்மின்கள்! அப்போது இவ்வொரு மக்கட் பிறவியிலேயே அறிவின் ஏற்றக்குறைச்சனுக்கும் இன்பவுணர்வின் உயர்தாழ்வுக்கும் ஏற்றமுறையிலேனத்தனைவகையான உடம்புகள் எத்தனை வகையான வேற்றுமையுடன் மென்மை வன்மைகள் வாய்ந்து இப்பிறவிக்கு வந்திருக்கின்றனவென்பது நன்கு விளங்காநிற்கும். இங்குணமாக மக்கட்பிறவிக்கு வந்திருக்கும் உயிர்களிலேயே அறிவின் ஏற்றத்தாழ்விற்கும் இன்பவுணர்வின் ஏற்றத் தாழ்விற்கும் இசையப் பல வேறுவகையான உடம்புகளும் அவற்றிற் பலவேறுவகையான கருவிகளும் மென்மை வன்மை வாய்ந்து நிற்றலை ஆழ்ந்தாராய்ந்து நோக்குங்கால், மக்கட்பிறவி யெடுத்த ஒருயிரே தன தறிவுந் தனதின்பவுணர்வும் மேன்பேல் விரிந்துவிளங்குந தகைமைக்கு ஏற்ப மேன்மேலுயர்ந்த பல மக்களுடம்பைப் பெற்றுப் பல பிறவிகளினுடு செல்லும் நிகழ்ச்சி இனிது புலனுகாநிறகின்றது, இதன் உண்மைக்கு வழக்கத்தில் நாங் காணும் உடைமாற்றை இங்கெடுத்துக் காட்டுவாம். ஒரு சிறுவன் பள்ளிக்கூடஞ்சு சென்று கல்வி பயிலத் துவங்குங்கால், அவனது அந்திலைக்குத்தகக் கிழீழு ஒரு சிறு துணி யுடுத்து மேலே ஒரு சிறுசட்டையிட்டுச் செல்கின்றான்; அந்திலையிலும் அவன் ஒர் ஏழையாயிருந்தால் விலைகுறைந்த உடுப்புகளை உடுத்துச் செல்லுதலும், அல்லதவன் ஒரு செல்வனுயிருந்தால் விலையுயர்ந்த உடுப்புகளை மேற்கொண்டு செல்லுதலும் நாங் காணகின்றோம். பிறகு, அவன் மேன்மேற் கல்வி யுணர்விற் சிறந்து மேன்மேல் வகுப்புகளுக்கு மாற்றப் படுக்கால், அவ்வங்கிலைகளுக்கு ஏற்பாடு பழைய உடை

களைக் களைந்தெறிந்து, தனதுடம்பின் வளர்ச்சிக்கும் அறிவின் வளர்ச்சிக்கும் ஏற்ற உடைகளையே அணிந்து கொள்கின்றன. கல்விபயின்று கல்லூரியைவிட்டு அரசன்கீழ் ஓர் அலுவலில் அமருங்கால் அதற்கேற்ற உடைகளை அணிந்துசெல்கின்றன. அலுவல்களிலும் அறிவி ஞற்றலுக்குஞ் செய்கைத்திறத்திற்கும் ஏற்ப ஊர்காவற் றலைவனுயும், அயைசசனுயும் படைத்தலைவனுயும் மேன் மேலுயர்ந்த நிலைகளைப் பெறுங்கால் அவ்வங்கிலைகளுக் கேற்ற உடைகளை அவன் மேற்கொண்டு திகழ்தலையும் நாங் காண்கின்றேம் அல்லேமோ? இங்ஙனமே உயிர்கள் தமதறிவுந் தயதின்பவணர்வும் மேன்மேற் கிளர்ந்தொளி ரும் நிலைகளுக்கேற்ப வெவ்வேறுடம்புகளைப் பெற்று வெவ்வேறு பிறவிகளை எடுக்குமென் ருணர்ந்துகொள்க.

ஓருடம்பில் நின்ற ஓர் உயிர் அவ்வுடம்பைக் கருவியாய்க்கொண்டு எததுஜீன் அறிவும் உணர்வும் பெறுதல் கூடுமோ அத்துஜீனக்கே அவ்வுடம்பில் நிற்கும். அங்கிலையின் மேற்பட்ட அறிவும் உணர்வும் விளங்குதற் கேற்ற தகுதியும் நேரமும் வருங்கால், அதற்குத்தகத்தான் நின்ற பழவுடம்பு இடந்தாபையின் அவ்வுயிர் அதனைவிட்டு வரும்; இங்ஙனம் ஓருயிர் தான் மேற்கொண்டுவந்த ஓருடம்பைவிட்டு ஏகுதலையே ‘இறத்தல்’ என்று வழங்கி வருகின்றார்கள். இறத்தல் என்னுஞ் சொல்லுக்குக் கடத்தல் என்பதே பொருள். அங்ஙனம் எடுத்த ஒருடம்பை விட்டுப் பிறதோருடம்பை எடுத்தலையே பிறத்தல் என்றுஞ் சொல்லுகிறார்கள்.

இன்னும், எடுத்த உடம்பைச் செவ்வனே பயன் படுத்தி மேன்மேல் அறிவும் இன்பமும் பெருகப்பெற்ற உயிர்கள் மேன்மேற் பிறவிகளிற்செல்லுமென்றும், அங்ஙனம் அதனைப் பயன்படுத்தி அறிவும் இன்பமும் வளர்ப்

பெறுத உயிர்கள் கீழ்க்கீழ்ப் பிறவிகளிற் செல்லுமென்றும் அறிதல்வேண்டும். தமதுடம்பையும் அவ்வுடம்பின் கருவிகளையும் பயன்படுத்திக் கொள்ள தத்தக்கதொருதன் முயற்சி எத்துணைக்கீழான சிறுயிர்களுக்கும் உண் டென்றும், அவை அம்முயற்சியால் உடம்பின் உறுப்பு களைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அவ்வறுப்பு கள் சிறிதுகாலத்திற் செயலிழந்து மறைந்து போகின்றன (atrophy) வென்றும் உயிர் நூல்வல்லாரும் (Biologists) ஆராய்ந்து ஏற்கன்றனர்.

இனிக், கருப்பையிற் கருவானது படிப்படியாய் வளரும் வகைகளை ஆராய்ந்தளாதுகண்ட கருநூலார் (Embryologists) ஓர் ஆடவனதுடம்பு மக்கள்யாக்கையில் வரும்முன் என்பில்லாத மிகச்சிறு புழுவடிவிலிருந்து எத்துணையோ வகையான சிறுயிர்களின் உடம்புகளினாலே பிறவியெடுத்து வந்திருக்கின்றதென்பதை ஒவியம் எழுதிக்காட்டி நன்கு விளக்கியிருக்கின்றனர். இதனால் ஒரு வனதுயிர் என்பில்லாத மிக நுண்ணியடிமூ (protoplasm) விஷிருந்து எத்துணைச் சிற்றுயிர்ப்பிறவிகளை எடுத்தெடுத்திறந்து, மக்கள் யாக்கையிலும் எத்துணைப்பல பிறவிகளை எடுத்தெடுத்திறந்து செல்லாநிற்கின்ற தென்னுமுன்மை அங்கையங்களிபோல் நன்கு விளங்காநிற்கின்றதன்கீழே?

எனவே, இப்பிறவியில் ஒருவனிடத்தே காணப்படுங் குணங்க் செயல்களைக் கொண்டும், அவனிருக்கும் மேனிலைக் குணங்களைக் கொண்டும், அவன் நுகரும் இன்பதுண்பங்களைக் கொண்டும், அவனுக்கு முன்வந்த பிறவிகளின் இயல்பும் ஒருவாறு உய்த்துணர்தல் கூடுமென்பது. இன்றைக் கிருந்து உயிர்வாழும் ஒருவன் நேற்றும் இருந்தானென்றும் நாளையும் இருப்பானென்றும் உய்த்துணரும்

உணர்ச்சியினுலேயே, மக்களெல்லாரும் ஒருவரோடு ஒருவர் தொடர்புடையராய் வாழ்க்கை செலுத்தானிற் கின்றனர். இறந்தகால எதிர்கால நிகழ்ச்சிகளை நிகழ்கால நிகழ்ச்சிகொண்டு உய்ததுணாரும் உணர்வு மக்களிடம் அத்துணை வேர் ஊன்றி நில்லாவிட்டால், இவ்வுலகில் மக்கள் வாழ்க்கை ஒருசிறிதுமே நடவாது. ஒரு மனைவி இன்று காணுங் தன்கணவன் நேறறுங் தனக்குக் கணவனுய் அமர்ந்தவனே என்று கருதாவிட்டாலும், நாளையும் அவனே தன் கணவன் ஆவன் என்று கருதாவிட்டாலும் அவள் அவனே ஒருமித்து வாழ்தல் இயலுமோ? அங்கனமே பிள்ளைகளைத் தாய்தந்தையருந், தாய் தந்தையரைப் பிள்ளைகளும், ஆசிரியர் மாணக்கரையும் மாணக்கர் ஆசிரியரையும், பலரோடு பண்டம் மாற்றி வாணிகம் புரிவோர் தப்முன் ஒருவர் மற்றொருவரையும், அரசன்கீழ் நின்று அரசியல் நடத்துவோர் தமிழுடன் தொடர்புற்று நிற்பாரையும் ‘நேற்றிருந்தவரே இவர்’ என்றும் ‘நாளையும் இவர் இருப்பர்’ என்றும் உறுதி யாப்க் கருதி யொழுகிவராவிடின் எல்லாவுயிர்கட்கும், அவ்வுயிர்களுட் சிறந்த மக்கட்கும் இவ்வுலகவாழ்க்கையானது சென்ற பல்லாயிரமாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்குமோ? ஒருசங்கிலியின் இடைநின்ற ஒரு கண்ணைது தனக்கு முன்னும் பின்னும் ஒருவரிசையாய்த் தொடர்ந்துநிற்கும் ஏனைப்பல கண்களினிருப்பையும் அறிவித்தல்போல, உயிர்கட்கு நிகழ்காலத்தில் நிலவும் ஒரு பிறவியானது, அவைகட்கு முன்னும் பின்னும் தொடர்பாயுள்ள ஏனைப்பல பிறவிகளின் இருப்பையும் நன்கு நினைவுறுத்தல் அறிவிற் பதிக்கற்பாற்று. நிகழ்கால வனர்வை இறந்தகால எதிர்கால நிகழ்ச்சிகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் அறிவாற்

நல் உடையரா யிருத்தவினுற்றுன், மக்களென்போர் விலங்குசளினுஞ் சிறந்த பிறவியினராயினர். அங்கும் நிசம்காலாநிகம்சுகியைத் தொடர்புபடுத்திப்பார்க்கமாட்டாமலா கிணைவுபிறம்நது போனவர்களே கிறக்குப்பிடித்த வராக்குத் துன்புற்றிரக்கின்றனர். ஆகையால், முற்பிறவி பிறபிறவிகளுடன் இப்பிறவியைத் தொடர்பு படுத்தி ஆராய்ந்துபார்த்து, அவ்வாற்றால் ஊழ்வினையால் வரும் நன்மைப்பெறாக்கி. அதனால்வருங்தீமையையொடுக்கி இப்பிறவியைத் தூய்மைசெய்யபவர்களே இம்மை மறு மை வாழ்க்கையின் நலங்கள் முழுப்பொடும் பெறுகற்குரியாலென்பதூடும் பண்டைத் தமிழரின் விடாப்பெறுங் கோட்பாடாகுமென்க.

இவ்வழுழ்வினையினையே தொல்லாசிரியராகிய தொல் காப்பியனுர் ‘பால்வரை தெய்வம்’ என்பர் (சோல், காஞ்சி) காதலிற்கிறந்த ஓர் ஆண்மகளையும் ஒருபெண் மகளையும் ஒருங்கு தலைப்பெட்டித்தற்கு ஒருதுணைக்கஞ்சுவி யாயிருங்குதவுவது ஊழ்வினையொம என்னுங் கொள்கையிற பண்டைத் தமிழாசிரியர் திட்பமாய் நின்றமை பற்றியே ஆசிரியர் தொல்காப்பியனாருங் ‘களவியலில்,’

“ஒன் ரீ வேறை என்றிரு பால்வயின்

ஒன்றி யுபர்த பாலது ஆணையின்

ஒத்த கிழவுனுங் கிழத்தியுங் காண்ப

மிக்கொனுபினுக கடிவரை யின்றை” என்றரூபிச்தார். பேற்செறை பிறவிகளிற் காதலன்புபாராட்டிவந்த ஆண்பெண் பாலாகே கீழ்க்கீழ்ப் பிறவிகளிலுங் காதல ராய ஒருவர்மீ தொருவா அயரா அன்பு செலுத்துரீராய் ஒழுகுவரென்பதே பண்டைத் தமிழாசிரியரது நபாக்கையாகும் கோவலன் புதல்வியான பணியேகளையைச் சோழமண்ணன் புதல்வனுண உதயருமரன் காத

உருஅ

தமிழர் மதம்

கி
விச்க, மணி தீழில் துறவொழுச்கத்தில் விருப்பமுடைய
ளா யிருந்தும் அவளது நெஞ்சம் அவளவய மினறி கீய
அவ்வரசினோருளைக் காதலிகவும் அவாதங் காதலின்
விளோவாக அவர் ஒன்றுகூடப்பெருமல், உதயதுமரன்
ஒரு விஞ்சையனால் வெட்டுண்டு வீழ அதுகண்டு நெஞ்ச
சந்துடித் தலையழுத பணி தீழிலையை நோக்கிக் கந்திற்
பாவை கூறுங்கூற்றுகப் போந்த,

‘நினக்கிவன் மகனத் தொன்றிபதூஉம்
மனக்கினியாற்குத் தொன்றும்
பண்டும் பண்டும் பல்பிறப்புளவால்’ என்னும் மணி
மேகலைப் பொருட்டெடாடர் கிலைச் செய்யளால் (உக,
உக-ஙக) இவ்வுண்மை இனிதறியப்படும்; இங்கே மகன்
மகள் என்றது மணமகன் மணமகளை. இதுவே, பழங்
தமிழ்க் கொள்கையினை முழுதுங் தழித்தின்ற மாணிக்க
வாசகப் பெருமான் திருவுள்ளக் கிடையுமாதல்,

“வளைபயில் கீழ்க்கடல் நின்றிட பேஸ்கடல் வான்
நுகத்தின், துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்
லைத் தொல்லோன் கயிலைக், களைவயின் நீசுகி யிக்
கெண்டையங் கண்ணிபைக் கொண்டுதந்த, விளை
வை யல்லால் விபதீவன் நயதீவன் தெய்வம் மிக
கனவே” எனவும்,

“ஏழுடையான் பொழி லெட்டுடையான் புயம்
என்னை முன்னால், ஊழுடையான் புலியூரன் ன
பொன் இவ்வுபர் பொழில்வாய்ச். சூழுடையாயத்
தை நீக்கும் விதி துணியா மனதே. யாழுடையார்
மணங்காண் அணங்காய் வந்தகப்பட்டதே’ என
வும்,

“சொற்பால் அமிழ்திவள் யான் சுவைபென்னத்
துணிந்திங்கனே, நற்பால் வினைத்தெய்வங் தந்

தின்று நான் இவளாம் பகுதிப், பொற்பார் அறிவார் புளியுங்ப்புனிதன் பொதியில் வெறபிற், கற்பாவிய வரைவாய்க் கழகோட்ட களவுகத்தே ” எனவுங் தொடர்பாகத் திருக்கோவையார் மூன்று திருப்பாட்டு சளிற் காதலரின சேர்க்கைச்சு ஒரு துணைக்காரணமாய் நிறபது ஊழ்வினையேயென அவர் வற்புறுத் துரைத் தருஞ்சாற்றால் நன்கு பெறப்படானிற்கும்; மூன்றாங் திருப்பாட்டிற் போந்த ‘நற்பால் வினைத்தெய்வம்’ என் னாங் சொற்றெடுத்த தொல்காப்பியத்திற் போந்த ‘பால் வரை தெய்வம்’ என்னுஞ் சொற்றெடுத்தைப் பெரி தொத்து நிற்றலும் நினைவிற் பதிக்சற்பாற்று.

அற்றீறு. காதலர் தப்மகததெழுந்தகாதலாற் கூடா மற் றமசுப் புறப்பான ஊழ்வினையாற் கூட்டப்படுவ ரெனின. அது மக்கட்செயலாகாமல் ஊழ்வினைச் செயலாய் முடிந்து, பக்கள் தமக்கென வோர் அறிவுங் தமக்கென ஒரு முயற்சியும் உடையர் என்னும் பண்டைத் தமிழாசங்கொள்கைக்கு முரணுமாலெனின; அற்றன்று, மக்கள் நாகரிக வாழ்க்கைக்கு வந்தபின்னரே ஆண்மக னும் பெண்மகஞர் தமக்குரிய உறவினரின் பல கட்டுப் பாடுகளுக் குள்ளடங்கி ஒருவரை யொருவர் நெருங்கிப் பழகல் இபலாதாயிறு. மற்று, அவர் நாகரிகவாழ்க்கைக்கு வராத மிகப்பழைய காலத்திலெல்லாம், ஒருவரோடொருவர் நெருங்கிப்பழகுதல் எளிதாயும் இயல் பொயும் இருங்கப்பையின் அழகிப் பூர் ஆண்மகனும் அழகிப் பூரு பெண்மகஞர் ஊழ்வினையின் துணையின்றி ஓயெயொருவரை யொருவராயியாபோற் காதலித்து ஒருங்கு கூடி வாழ்ந்துவரலாயினர். அங்ஙனம் நாகரிகங்குறைந்த முனைப்பிறவிகளிற் காதலிற்குழைந்துருகி ஒன்றுபட்ட அவருடைய உள்ளங்களிற் காதற்கிழமையும் ஒழுக்கமும்

உயிர்க்குணமாய் ஒரு பழக்கமாய் வேறுன்றி நிலைபே ஹற்றமையின், அப்பழக்கமே அவர்க்கு உழும்பினையாய்த் தின்று, நாகரிக காலத்தில் எடுத்த பிற்பிறவிகளில். அவர் ஒருவரையொருவர் கண்டதுணியானே. அவர் தப உற வினர் கட்டிய கட்டுப்பாடுகளைப் பின்தெறிந்து, அவரைக் காதலன்பில் ஒருங்கு பிணைத்து வைப்பதாயிற் கொண்டு இதனை இப்பிறவியில் நிகழும் ஒரு திகழ்ச்சியில் வைத்து விளக்கிச்காட்டுதும். ஒரு பள்ளிக்கூடத்திற் கல்விபயினுஞ்சிறூர் தமக்குள் உண்டாகும் தேயபானது, அவர்தம் உறவினர் அறியாமலே, அவர்தம்மில் இபற் கையாய் உண்டாகின்றது; அவருள் ஒருவரையொருவர் உயிராய்க்கருதி அன்புபாராட்டுகின்றனர். அத்தகைய வருள் ஒருவன் உயர்குல வேளாள குடிப்பத்திற்குரிய வன்; பற்றிருக்குவன் தாழ்க்க பறைக்குடும்பத்திற் குரிய வன்; ஆனாலும், அவர் குலவேற்றுமை சிறிதுங் கருதாம லே தம்மிற் பேரன்பு பாராட்டிவிட்டனர் இருவருங் கலைபயின்று கல்லூரியை விட்டுப் பிரிந்துபோய், வெவ் வேறு தொழின்முயற்சியிற் புகுந்து, ஒருவரை பொரு வர் காணப்பெறுமலே நெடிநகாலங் கழித்துவிட்டனர். அதன்பின் ஒருநாட்பறைக்குடும்பத்திற் குரியவன பெரி யனுப் வளர்ந்து தற்செயலாய்த் தன் நண்பனுன வேளா ளை ஓர் ஊரில் எதிர்ப்படலானுன். அவனைக் கண்ட துணியானே தான் உயர்குலத்தவன் என்பதனையும் அறவே மறந்து அப்பறைமகன்த் தழுவிக் கண்ணீர் சிந்திக் கரைந்தழுது, அவனைத் தானிருந்த உறையுஞ்கு அழைத்துச்சென்று, அவனுக்கு வேண்டுவனவெல்லாம் ஆரா அன்புடன்செய்து, அவனைப்பொருங்கிருந்துணவு கொண்டு. அவனை டொருங்கு துயிலைகொண்டு ஒருங் குறைவானுன். அவனைவளானின் பெற்றிரும் உற்று

ரும் அவன் ஒரு பறையன்னெடு நட்புக்கொண்டு அன வளாவுதலைச் சுங்கி மிகச்சினங்கும் அவன் அதனை ஒரு பொருட்பட்டத்திற்றிலன். இந்திகழ்ச்சியில் வைத் துக்காதலரின் உறவுட் அறியற்பாற்று பெற்றிருற்றுர் தங்கட்டுப்பாடுகள் நெருங்காத பள்ளிக்கூடத்திற் பயின்துகிறார்தம் இயற்கைக்கோட்டுப்பாடும் போல்வதே. நாகரிகங்கு ஒரு பெண்மசஞ்சும் ஏதாரு கட்டுப்பாட்டினாலும் சிறை செய்யப்படாமல் வளித்திலே யொருவரை யொருவர் கண்டு காதல்கொண்ட இபற்கைக்கோட்டுப்பாடும் ஆகும் அச்சிறுர் பெரியராகிக் கல்லூரிபை விட்டுச்சென்று வேறு வேறு தொழில்முறைகிற புகுநது நெந்திகாலம் ஒரு வரை யொருவர் காணுதிருந்தமை போல்வதே, பண்டைக்காதலர் பண்டைப்பிறவியொழித்து நெடுங்காலஞ்சென்று பின்றைப்பிறவியிற புகுநது ஒருவரை யொருவர் காணுதிருந்தமை யாகும். இனி, அப்பள்ளிக்கூடநண்பர் ஒருவரை யொருவர் தற்செயலாய் எதிர்ப்பட்டு மனங்கரைந்தாற்றுராய்த்தம்மவர்சினத்தையுங்கருதாது ஒன்றுகூடி வாழ்ந்தமைப்போல்வதே, பண்டைக்காதலருா, பின்றைப்பிறவியில் தற்செயலாய் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டுக்காதறகேழுக்ககைமையுடகொண்டுதம் மவரது ஒறுப்பினைக் கருதாது ஒருங்குகூடி வாழ்வதாகும் எனகே, காவலுங்கட்டும் இல்லாப் பண்டைப்பிறவியில் ஓராண்மகனும் ஒருபெண்மகனும் ஒருவரையொருவர் இன்றியமையாராட்க் கருதியொழுகிய ஒழுக்கமே அவரால் நீக்கமுடியாத ஊழ்வினையாய் அவ்விருவர்தம் உள்ளத்தே அமைந்து கிடந்தமையின், அஃது அவர் காவலுங்கட்டும் மிகுந்த பிற்பிறவிகளிலும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டவுடனே அத்தடை

களைக் கீழ்ந்து அவரை ஒன்றுபடிவிக்குஞ் துணைக்காரண மாயிற்று. அறிவாலும் ஆற்வினையாலும் அவ்விருவர் மாட்டும் முதன்முதற்றேனறியகாதலொழுக்கமே அவர் பாற் ரோடர்ந்து நடைபெற்று அவர்க்கு ஊழ்வினையா யிற்று ஒருவர்பாற் ரோடாந்து நடைபெறும் வினையே பழக்கவென்றும். அட்பழக்கமே அவரைப் பிறபிறவிச் சளில் முனைத்துங்கின்ற தனக்கிசையச் செலுத்துங்கால் ஊழ்வினையாவென்றுஞ் சொல்லப்படும் இததுணையே யன்றி ஊழ்வினையென்பது உயிர்களுக்குப் புறப்பாய் நின்று அவரைச் செலுத்துவதென் ருறைப்பாருவை சிறிதும் பொருந்தாது. குடி, களவு சூது, முதலான தீய செயல்சளிற் பழக்கினவன் அப்பழக்கபாகிய ஊழ் வினையால் உள்ளம் உதப்பட்டுத் தன்னினுடைாதத குடியர் சன்வர் சூதர் முதலானவர்தம் நேயத்தை நாடிச் செல்லுதல் போலவங், கறஞ்சூம் அஞ்சபுரிவாருஞ் செல் வரும் அடியாருங் தாந்தாம் பழகிய நற்பழக்கபாகிய ஊழ் வினைபால் உள்ளம் ஊக்கப்பட்டுத் தம்மோடைாத்த கலை வல்லாரையும் அறவரையுஞ் செல்வரையுஞ் தொண்டர் களையும் நாடித் தொடாதல் போலவங், காதற்கிழமையால் செஞ்சம் ஈர்க்கப்பட்டு விழுப்பெருஞ் கேள்ளமை கொண்டொழுகினுரும் அவ்வொழுக்கமாகிய ஊழ்வினையால் உய்க்கப்பட்டுப், பிறபிற பிறவிகளிலுங் காதல் கொண்டொழுகுவரென்றுணர்தல் வேண்டுப். இவ்வாறு பிறவிக்டோறுங் காதலால் இணைக்கப்பட்டு இன்பவாழ்க்கில் நிலைப்படுவாரின அன்பே ‘உழுவலைபு’ ஆகும் என்று பழைப் தமிழ்நூல்சன் பகராநிற்றலுங் காண்க.

ஊழ்வினையின் உண்மையிலைக் கணம் இங்கனம் யாங் கூறியவாறுள்ளசீன ஆப்ந்துணர வல்லாக்குப். பிற பிறவிகளிற் காதலரின் கூட்டம் அவரகத்திருந்தெழுஷும்

ஊழ்வினையாகிய முற்பிறவிப் பழக்கத்தினால் நிகழும் என்பதை ஆசிரியர் தொல்காப்பியினார்தங கருத்தாதல் நன்கு விளங்காதிற்கும். இப்பொந்தள காணமாட்டானையின், ஆசிரியர் “பாலது ஆஃனை” என்று மேலைச்சூத்திரத்திற்காறிப் சொற்றிருட்டுக்கு, ஆணைது பெண்ணையும், பெண்ணைது ஆஃனையும் காழுறுதலாகிய ‘பாலின் ஏவல்’ என்று பொருளுறைத்தாரும் இஞ்ஞான்றுளர். அவருறைபொருள்தாது; என்னை? ஆணைது பெண்ணையைப்பைக்கண்டு விழைதலும், பெண்ணைது ஆணையைப்பைக்கண்டு விழைதலும் வெறுங் காமமேயாகுமல்லால். எழிலும் குணமும் அறிவுங் கண்டு வியக்கும் விழுமிபுணர்வின் (aesthetic sense) வழித்தாகிய காதலொழுக்கமாதல் செல்லாமையானும், அன்பினைத்தினைப் பாறபட்ட காதலொழுக்கத்தை விளக்குவான் புகுந்த ஆசிரியரின் கூற்றுக்குப் புல்லிய காமவொழுக்கத்தைப் பொருளாகக்கூறுதல் அவரது சாலவழுர்ந்த கருத்துக்கு முழுமாறு மாசலானும். சொல்லொத்தில் ஆசிரியர் ஊழ்வினைபைப் “பால்வரைதெட்வம்” எனக் கூறினார்போல வே களவியறகுத்திரமாகிய “ஒன்றே வேறே என்றிருபால்வழின்” என்னு மிதன்கண்ணுமீ ஊழ்வினையின் ஏவற்றன்மை தேற்றிப் பாலதாணை என்று நூவலுதலானும். ஆசிரியர் தொலகாப்பியனாது இலக்கணத்தை பொட்டியேகாதலொழுக்கத்திற்கு ஊழ்வினைபைபொருதுணைக்காரணமா உரைக்கும் நக்கீரனூர் மாணிக்கவாசகப்பெருமான் முதலான் தொல்லாணை நல்லாசிரியருறைக்கெல்லாம் அவருறை மாருமாகலானும் என்க.

அற்றுயின், “இவ்னேடு இவளிடை உண்டாய அன்பிற்குச் காரணம் விதியல்லாமை ஈண்டுப்பெற்றும்” என்று பேராசிரியர் திருக்கோவையாருறையிற் கூறிய

தென்னையெனின் : முற்பிறவியிற் காதலரிருவரிடத்துங் தோன்றிய காதலன்பு ஊழ்வினையின் நூட்டபாற்றேன் றிய தன்று என்பதே எமது கருத்துமாகும். முற்பிறவியிறேன்றிய காதலைமுக்கம் இருவாயாட்டும் நிலை பெற்ற பழக்கமாகிப் பிறவியில் அவர்க்கு ஊழ்வினையுமாய் நின்று, அவரைக் கட்டுக்காவலினின்றும் விடுவித்து. அவரை ஒருங்குகூட்டுதற்கு ஒரு துணைக்காரணமாமென்பதே பேராசிரியர்க்குங் கருததாகும். இது, திருக்கொவையார் ஏழாநதிருப்பாடுறையில் அவருரைக்கு முறையால் வெள்ளிடபலைபோல் விளங்கிக்கிடக்கின்றது; அவ்வரை வருமாறு:

“பாங்கற்கூட்டங் தொழியிற்கூட்டம் என்றிவற்றில் அவர் துணையாய வாறுபோல், விதியம் இவரை ஆயத்தின நீசகிக் கூட்டினபாதத்திறையே யனறி அனபிற்குக்காரணம் அனரென்பது. அல்லதும், விதியாவதுசெய்யப்படுப் பினையினது நியதியன் ரே; அதனுடேன் அன்புதொன்றிப் புணாநதாரனின், அதுவுனு செயற்கைப் புணாச சியாப்புமிடியும்; அது மறுத்தற பொருட்டன்றே தொல்லோ இதனை இயறக்கப்புணாச்சி யென்று குறிபிட்டது கக்க பலபிறப்பினும் ஒத்த அனபென்றுராகவின், பல பிறப்பினும் ஒத்துகிறபதேகார்னினை யில்லை பென் பது. அஃதெல், பேலைச்செட்டியில் வினைவினோ வே கூட்டிற்றுக விதீசித்துரச் சொல்லுவென்றிய தென்னையெனின்; இப்பையிற பாங்கனையுந தொழி வையுங் குறையுற, அவர்கள் தங்களினுகிய கூட்டங்கூட்டினுர்கள். உம்மை நல்லையைக் குறையுற்று வைத்து. இப்மையதனை மறநதான்; மறப் புழியும், அதுதான் மறவாது, இவர்களையுங் கண்

அனுறவித்து, இவர்க்குத் துப்புமாயிற் ரூகலான் விசீசிடிக்கட்பட்டது”

இவ்வுரைப்பதுக்கிரியிற் பேராகிரிபர் பண்ணைப்பிற்கில் உண்டாப் நல்விளையே காதலிருவரை ஒருங்குகூட்டும் ஊழ்விளையாப்பன்றும், ஊழ்விளையாவது செயப்படும் விளையினது நிபத்தியன்றே என்றுர் உரைத்து விளக்கின மேட்டேமேலைகாட்டியனாது உரைவிளக்கத்தினேயே முழு தொத்து சிறங்க கண்டுகொள்க.

இங்குநான் தொல்லாகிரியரான தொல்காப்பியனுருப். அவரது மரபு கண்டப்பிடித்து அதனுடை மாறு படாதுவந்த கடகிரனுர். மாணிச்சவாசகர் முகலான சால்ரே நும் முறப்பிறவியும் ஊழ்விளையும் உண்டென் அங்கோவ்கையில் ஒத்து ஒருமுகமாய்நிற்கவும், அவர்க்கொல்லாம் முற்றுப் பாருப் ஊழ்விளை இல்லையென்றும், அது காதலன்புக்குத் துணைக்காரணபாதல் செல்லாதென்றும் இஞ்ஞானமை அறிஞர்களை கூறுதலுடன் அணுமாத, தொல்காப்பியனுர் கூறியருளிய “ஒன்றே வேறே” என்னும் நாற்பாப்பொருள்ளையுங் திரித்து அசற்குத் தாபீமார் வலாவுரையினையும் வரைந்திட்டார். ஒருநாலுசீசா, அவ்வததன்சனுவள்ள பாவுக்கொ உரை காணப் புதுவார். அவற்றை இபற்றிய ஆசிரியன்றன் சருத்துச்சுங் கொவ்கைக்கும் மாறுகாபல் உரைகாண வே வாட்மையாகுமன்றித். தமது கொவ்கைக்கிசைய ஆசிரியன் கருத்தை மாற்றி உரைகாணல் வாய்மையாகாது; அவர் தமது கொவ்கையை நாட்டல்வேண்டினாராயின் தாம் அதற்கென்றேரு புதுதால் எழுதுதலே முறைபாம். அதுகீட்க்க.

இனி, “ஒன்றீ வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பாலதாணையின்

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
மிக்கொலுமினுங் கயவரையின் ரீ ” என்
அங் தொல்காப்பியச் சூததிரத்தின் உண்மைப்பொருள்
தான் யாதோவெனின் ; அஃது யாம மேலே விரித்து
விளக்கியபதுக்யால நன்கு விளங்குமாயினுஞ் சூததிரத்
தோடு ஒட்டி அகற்குச் சிறிது உரைகூறுவாப :

ஒன்றே வேதே என்ற இருபால்வயின் - பெற்பிரவி
களிற கடடுங்காவலுமின்றி ஓர் ஆடவனும் ஒருபங்கை
யுங் தாம் ஒன்றூப்க கலந்தொழுகிய பகுதியுட கடடுங்
காவலுங் தோன்றிய பிற்பிரவிகளில் அவர்தாம் வேறூ
யிருங்தொழுகிய பகுதியும் என்ற ஈரிடத்தும். ஒன்றி
யர்ந்த பாது ஆஃணயின் - அவர்தம் உள்ளத்தே காத
லுணாவாய்ப் பின்னநதுநின்று பிறவிக் கீடாறும் மேன
பேல் வளாந்த பழக்கமா யுயர்ந்த (ஊழுவினையின்) ஏவுக
லாலே, ஒத்த கிழவனுங் கிழத்தியுங்காண்ப-எல்லா நலங்
களாலும் தப்முன ஒத்த தலைகளுந தலைமகளுந தமக்
கிடை நின்ற கட்டையுங் காவலைபுன கடநது ஒருவரை
பொருவா ஏதிர்ப்படுவர், மிக்கொலுமினுங் கடிவரை
இன்று-சில நலங்களில் தலைமகன் தலைமகளை விட மிக்க
வனுயினும் அவரது கூட்டங் கடியப்படும் அளவினை
யுடையதாமாறில்லை என்பது; ஏ-அசை கிலை.

முதலடியில்லை நீங் ‘பால்’ என்னுஞ்சொல் பகுதி
என்னுடை பொருள்ளும். இரண்டாமடியிலாகின்ற ‘பால்’
ஊழுவினைபெண்ணும் பொருளிலும் பவங்கன : ‘பால்’ ஊழு
வினைப்பொருட்டாதல. “பாலவரை தெய்வம்” என
ஆசிரியர் சோலைத்திற் கூறிபவாற்றுல அறியப்படும்.
‘ஆஃண’ என்பது மேலோர் கீதீழ்வாரத்தஞ் சொல்வழி
வைத்து நடப்பிப்பது ; ஊழுவினையுந தெய்வம் போல
நின்று உயிர்களை வழுதலிற் ‘பாலது ஆஃண’ என்றார்.

உயிர்கள் பேற்பிறவிகளிற் செய்த விணைத்தொகுதியாகிய ஊழமுகதெங்கென்றல் ஒக்குபோவென்ன ; அமரமன் நுத்தில் அவ்வவர் செய்னினைக்குத் தக்கபடி இன்பதுண் பால்களை வகுக்குப் பூருநடுவன் போல. இறைவனும் உயிர்கள் செய்விணைகட்குத் தக்கபடிபிறவிகளையும் அப்பிறவிகளிலை இப்பதுண் பங்களையும் உயிர்கடகு வகுக்களிக்கின்றனக்களை. இறைவன் செயலுக்குத் துணியாய்கிற குபா ஒழுங்கீனையும் இறைவனைன்று ஒட்டித்தொதப்பட்டது என்கொ, மிகப்பழைய முறபிறவியிற் காதலரிருவாதம் உள்ளக்கீது முதனமுத்து ஒருநறி அவாதம் உயிரையும் உடம்பையும் ஒருங்குபிழைத்த காதலன்கேடு, இறைவன் ராம பிறப்பிறவிகளிலும் அவர் கட்டுஞ்காவலுக்கடந்து ஒருவாமீ தொருவர் காதலன்பு பட்ராட்டுத்தறு ஒருநுதுணின்க்கருவியாய்கிறகுமென ஆசிரியர் இச்சுத்திரத்தொதிய கொள்கைபை பண்டைத் தமிழ் மக்களின் கோட்பாடாதல் பெறப்பட்டமை காணக.

இனி, முறபிறவிகள் பல ஒவ்வொருயிக்கும் உண்ணென்பதும், அம்முறபிறவிகளில் உயிர்கள் தொடர்ந்து சொத்துணைகா அவர்களின் நினைவி கேலறி அழுத்தமாய்ப்பதிக்கு அவர்கள் பிறப்பிறவிகளை யெடுத்து இன்பதுணபங்களை நகர்தற்கு ஒரு துணின்க்கருவியாய்கிறகுமென்பதுந. சுதான் மனநூபராய் சான்றோக்குப் பழப்பிறவிகளிற் கும் வாழ்ந்த வாழ்க்கையின் வரலாறுகளை நன்கு நினைவுக்கு வருமென்பதும், இஞ்சுநான்றும் பழப்பிறவிகளின் நினைவு நன்கு வாய்க்கப் பெற்று கிளர் எல்லா நாடுகளிலும் இடையிடையே காணப்படுகின்றன சென்பதும் மேனுட்டாசிரியர் பலரால் நன்காராய்ந்து ஆங்கில பொழுதியில் நூல்கள் வாயிலாக வெளியிடப்பட்ட ஏருக்கின்றன. அவைதம்முள் சார்

ஶஸ் ஜான்ஸ்டன் (Charles Johnstone) என்னும் ஆசிரி யர் வரைந்த பழம்பிறவு களின் சினைவு (The Memory of Past Births) என்னும் நூலும், அஞ்சாஸ்லாவ்கி (Lutoslawski) என்னும் ஆசிரியர் ஆக்கிய மூற்பிறவு பிறப்பிறவு (Pre-Existence & Reincarnation) என்னும் நூலும், தியோபில் பாஸ்கல் (Theophile Pascal) என்னும் ஆசிரியர் இயற்றிப மறுபிறவு (Reincarnation) என்னும் நூலும் இத்துறையில் உள்ளதை உள்ளவாகே கண்டு தெளிப விழைத்துவார்க்குப் பெரிது பயிற்சிட்டு அரிய ஆராய்ச்சி நூல்களாகும். இந்தால்களோ ஊன்றிப் பயில்வார்க்குப், பழப்பிறவிகளோ நன்கு நினைவுகூர்வார் இன்னுள்ளும் ஆங்காங்கு உள்ளாதல் ஐயுறவின்றி யறியப்பட்டு, அங்கும் அவ்வாசிரிபர்களாறு காட்டப்பட்ட பல மெப்பவரலாறுகளுள், ‘அஞ்சாஸ்லாவ்கி’ எனபார் காட்டியதொன்றை இங்கே மொழிபெயர்த்து வரைகு வாய்:

‘இந்த நூற்றுண்டின் துவக்கத்திற் பாரிஸ்மாநகரத் தில் உறைந்த லாரி ரைனாட்’ (Laure Raynaud என்னும் ஓர் அம்மையார் தாங் குழந்தைபாயிருந்த பருவங்கொட்ட தேதாம் முற்பிறவில் வெபில் மிகுத ஒரு நாட்டின் கண் ஒருவீட்டில் உயிர்வாழ்ந்துவந்ததைன் நினைவு கூர்ந்து வந்தார். தாம் இருந்த அவ்வீட்டின் அடையாளங்களையுக் காம் அங்கே இளம்பருவத்தில் இரந்து போன வகையினைபும் விளக்கிச் சொல்லக்கூடிய பவராயு மிருந்த னர். 1913-ஆம் ஆண்டில் தமது நாற்பத்தைக்காம் அக வையில் அவ்வப்பையார் முதன் முதலாக இத்தாலி நீதசத் திற்குச் சென்ற போது, ஜினேவா நகரத்தைச் சூழவிருந்த நாட்டுப்புற மேதாம் முறபிறவில் உயிர்வாழ்ந்து இடமா தலைத் தெரிந்து கொண்டார். அவ்வப்பையார் அநாட்

டுப்புறக்கில் தாம் இருங்க இல்லத்தின் அடையாளங்களோத தம் நன்பிரைநுவாக்கு எடுத்துச் சொன்ன போது அவர் அத்தகைப் பூமியில் இருக்கும் தத்தைக் குறிப்பிட்டிருக்கிறீர். அப்பையாரும் அவ்விலைத்திற்குச் செல்லும் வழியைத் தாழை தெரிந்து கொண்டதுடன், அவ்விலைத்தகையும் தாமாகலீய போய்க் கண்டு பிடித்தார் அகன்று அவ்வீட்டில் நிச்முத ஒரு நிச்முச்சிப்பினையும் அப்பையார் நினைவுகூர்ந்திட்டார் அந்திச்முச்சை அரிஞர் சிலரால் ஆராய்ந்துபார்த்து பெய்கினாவுடன் துணியப்பட்டது தாம் இரங்குபோன்றொது தம் மை அடக்கஞ் செபத இடம் இந்காடு அனைறன்றும், மற்று அது குறிப்பான ஒரு மாதாகசொயிலின கண்ணாதாகுமென்றும் அமையார் எடுத்துரைத்தார். அவர் குறிப்பிட்ட அவ்விலைத்தின் கண்ணே ஒரு நூற்றுண்டுக்கு மூன்றாண்டு இளமாது உயிர்வாழ்ந்து வந்ததும், அவர் தாம் இளமையாயிருந்த பராவதத்திலேயே 1809-ஆம் ஆண்டு, அஷ்டாபர், 21-ஆப் நாள் இறங்குபோய்தும், ரேஞ்ச் அம்மையார் குறித்துக்காட்டிய அந்தமாதாகொசிர புரத்தேகான் அவ்விளைய மாதார் அடக்கஞ்செய்யப்பட்டதும் எல்லாம் எளிதாக ஆராய்ந்து உண்மையேனக் கணப்பட்டன வென்பது *.

இவ்வாறு தமது முற்பிரவியின் வரலாற்றை நன்கு நினைவுகூர்ந்த கேளுட் அம்மையாரைப் போலவே, தத்தம் பழப்பிரவி நிச்முச்சிகளை நன்கு நினைவுகூர்ந்துரைத்தாரும் உரைப்பாரும் இன்னும் பஸர் உளர். அவரையும் அவர்கண்ட காட்சிகளையிழல்லாம் சண்டு எடுத்துச் காட்டப்படுகின் இது மிக விரியுமென அஞ்சி விடுத்தாம் என்க.

* Read "Pre-Existence & Reincarnation," p. 59.

இந்த் தம் பழர்பிறவிகளை நினைவுகூர்வாரைப் போலேவ தமக்கு வர்த்தொகும பிறவிகளை முன்னறிந் துறைப்பாருப ஆங்காங்குவர் அகறது சாவூருக, பீம் குரிதத் தூலிலிருங்கீத மற்றுமோருண்மை நிகழ்ச்சி யினை ஈண்டெடுத்துக் காட்டுவாய்:

இக்தாலியா தீயத்தின்கட்ட பாலர்தோ என்னும் உளரிலிருங்க சமீமானை என்னும் ஆகிரிபர் ஜங்காண்டின் எ அவைசாந்தியா என்னுக் கம் மாக்ளை 1910-ஆம் ஆண்டு 'இழந்துபோனார்' பெயரேற்றுக்கூடிய அடைந்த தயாரமோ மிகப்பெரிது. ஆனால், ஒருங்கள் இரணில் அப்பிளையீரின் சாய் இறந்துபோன அபாக்ளைத் தனது கனவிலைகாண, அது தான் பற்றுப்பாருகண்கூடியது கன் ஈயின் வரிற் றிலையோ வகுது பிறக்கப்போவதாக உறுதிமொழி பகன் றகு இக்கணவானது பலமுறை கீர்த்தியாது. ஆனால், '1909-ஆம் ஆண்டில் அப்பிளையீரின் சாய்க்கு கருப் பைபை அறுத்து மருக்குவனு செபபபபட்ட மையாற சன்னிறேறுங்றிய அப்பெண்சில்லையின உருவும் மொழிக்கபடி நடக்குப்பண்டது எதிர்பாகக்க கூடியசாயிலை. என்ற நாலும், 1910 ஆகிய அந்த ஆண்டின் கவம் பர்த்திங்கள் 22-ஆம் நாள் அவ்வப்பையாக இரண்டு பெண்மசஞ்சளை ஒருங்கீகே சனதானா அப்மகஞ்சளில் ஒன்று வளாந்தப்பின. அது முன்னே இறந்துகீர்தானாவின் பிள்ளையின் வடிவச்சையுரு சாஸ்டக்ளையா முழுதும் ஒத்திருத்தல் கண்டு எல்லாரும் ஸியப்பட்டைந்தனர். இந்நிகழ்ச்சியானது புதினத்தால் கலில் வெள்ளிடப்பட்ட போது. இதைப்பற்றியதொரு வழக்கு அறிவாரா ச்சைவாருள் நடைபெறவாயிற்று. அப்போது சமீபானு என்னும் ஆகிரியர் 1905-ஆம் ஆண்டிலும் 1910-ஆம்

ஆண்டிலும் தபக்குப் பிரகத அப் பெண்குழந்தைகள் இரண்டிம் ஒன்றீலைப்பன நில்காட்டியனர்^{*}

இயடையங்கிட்டுச் சொகாண் டி, எதிர்காலத்திற்றமக்கு, வரப் போகும் பிறவி இனான்தெநைத் திட்டயாய் எடுத் துரைக்கச் சூடிபவர்களும் உள்ளறைப்பது நன்கு புலனுகின்றதன்தீரு? என்றிதுகாறும் விளக்கிபவாறுவர், ஒவ்வொருவிக்கும் முறையிலிருப்பிரவிகள் பல உண்டென் பதும் முறையிலிருப்பிருட்டர்க்கு செப்தவினைகளே பிறப்பிற விக்கு ஊழ்வினைபாகி. அவ்வவ்வுரிக்கும் இன்பதுன் பங்கள் வினைதற்குக் காரணமாய் நிறகுமென்பதும் பெறப்பட்டதை காண்க

தவவோழுக்கம்

இனி. இம்மையினபங்களைத் துப்த்துவருப்பொழுதும் நாம் நா தமிழ் முதுமக்கள் அவ்வின்பததுதிலே பேய மூழ்கித். தமது சிலையினையுக் கார் பிறவிக்கு வந்ததன் தோக்கத்தினையாங். கமக்குப் பிறவிசெடுத்த கலைவன்றன திருவுளக்கருக்கத்தினைபும் மறந்துபோனவர்கள் அல்லர். பற்று, அவர் இம்மையின்பங்களை நாசர்ந்து வருகையிலே பேய, நிலையில்லா இவ்வின்பறுகாசசி நிலைப்பெறுவின்ன மறுமையினபத்திற்கு ஒரு சிறு முகரச்வைபாய் அகன்கட்செலுகதும் வழி பேய்யா மென்ற எண்ணைக் கலைப்பட்டவராபேயே வாழ்க்குவந்தனர். ஏது அவர் எந்த உயிர்க்குந்தீவுகு இழைபாக் கொல்லாது ரத்தைத் தம் வாழ்நாள் முறைங்கடைப்பிடித் தொழுகிவந்கமையால் தெற்றென விளக்காகிறதென்றது. இட்டமையின்பம் உடமெயும் உடம் பிலைமைந்தசுருவிகளுஞ் செவ்விபகிலையிலிருக்குங்கிறது காலம் வரையிறான ஓர் எல்லைக்குள் நின்று தகாதல் கூடுமேயன்றி, என்றும் அகன்ன குகாதல் எவாக்குமே

* Ibid, p. 61.

இப்பொது; என்னும் இவ்வண்ணமாயினை நந் தமிழ்மீண்டும் மக்கள் தமது வாழ்நாளின் முகவிலிருந்து முடிவுவரையிலுமே உணர்ந்தவாகன எனபது, அவர்களிற் போர் அரசர்களா யிருந்தவாக நூஞ்சூட இளைஏ நிலையாமையாககை நிலைபாமை செல்வம் கிளையாமை முதலான மொட்டப்பொகளை அந்தத்தீர்த்தப்பாடி மாந்தர்க்கு அறிவு கொளுக்கி யிருப்பக்ஞல் நன்கறியப்படுமா. இறைநக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்த தமிழ் வேர்தர்கள் கல்வியறிவிலும், தபாலோன்ற மசுகளிடத்தும் பிறவழிகளிடத்தும் பாராட்டும் பேரன்பிலும். பெய்ப்புக்கும் வேட்கையிலும். பழிபஞ்சிய அறவாழ்க்கையிலும் மிககு விளங்கினாரெனபது இளம்பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் பாடிய.

‘உண்டால் அட்ம இவ்வளகம் இந்திரர்
அமிழ்கம் இபைவகாயினுடை இனி தெனத்
தமியா உண்டலும் இலை, முனினிலர்,
துஞ்சலூட் இலர் பிறா அளகவதனுகிப்
புகழுனின் உயிருந் கொடுசூகுவா. பழிபெணின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர். அபர்னிலர்,
அன்ன மாட்சி அளையராகித்
தமக்கென முடலா நோன்றுட்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’ (புநா
ஊறு, க்அ. 2) என்னும் அபிசெய்யுளால் நன்கறியப்ப
பட்கின்றதன்கே? இதன்கண், ‘தைவுகடகுரிய அமிழ்
தத்தைப் பெறரூலும் அதனைப் பிறாக்குப் பகுத்துக்கொ
டாமல் தாமாகவே அருந்துவார இல்லாமையாலுட். அன்
பின்றித் தம் போன்ற மக்களை வெறுப்பவர் இல்லாமை
யாலும். பிறர் அஞ்சத்தக்க தீபசெய்யலுக்குத் தாழும்
அனுசி அதனை நீக்கமுடல்வார உண்மையாலும், மெய்

னூற்றிச்து, இவர்க்குத் துப்புமாயிற் ரூகலான் விசைடிக்கப்பட்டது”

இவ்வரைப்பதுக்கிழிற் பேராசிரிபர் பண்டைப்பிறவியில் உண்டாய் நல்விளையே காதலிருவரை ஒருங்குகூட்டும் ஊழ்விளையாப்பன்றும், ஊழ்விளையாவது செயப்படும் விளையினது நிபத்தியன்றே என்றுர் உரைத்து விளக்கின மை. “மேலோகாட்டியனாது உரைவிளக்கத்தினேயே முழு தொத்து கிரஹல் கண்டுகொள்க.

இங்ஙனங் தொல்லாசிரியரான தொல்காப்பியனுரும். அவரது மரபு கண்டப்பிடித்து அதனை மாறு படாதுவாது கூகிரனா. மாணிச்சவாசகர் முகலான சாலேரே நும் முற்பிறவியும் ஊழ்விளையும் உண்டென் னுங்கொள்கூடில் ஒத்து ஒருமுகமாய் நிற்கவும், அவர்க்கொல்லாம் முற்றுப் பாரும் ஊழ்விளை இல்லையென்றும், அது காதலன்புக்குத் துணிக்காரணபாதல் செல்லாதென்றும் இஞ்ஞான்றை அறிஞர்களோ கூறுதலுடன் அணுமாது, கொல்காப்பியனு கூறியருளிய “ஒன்றே வேறே” என்னும் நூற்பாப்பொருள்ளையுங் திரித்து அசற்குத் தாமோவாலாவுரையினையும் வரைந்திட்டார். ஒருதாலுக்கோ, அவ்வததன்கணுவன் பாவுக்கோ உரை காணப் புதுவார். அவற்றை இபற்றிய ஆசிரியன்றன் சருத்துச்சுங் கொள்கைக்கும் மாறுகாயல் உரைகாண வேவாய்மை யாகுமறித். தமது கொள்கைக்கிசைய ஆசிரியன் கருத்தை பாற்றி உரைகாணல் வாய்மையாசாது; அவர் தமது கொள்கையை நாட்டல்வேண்டினுராயின் காம் அதற்கென்னிறேரு புதுதால் எழுதுதலே முறையாம். அதுகீட்க்க.

இனி, “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பாலதாணியின்

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
மிகேகானுபினுங் கயவரை யின் ரீம்” என்
னுங் தொல்காப்பியச் சூததிரத்தின உண்மைப்பொருள்
தான் யாதோவெனின்; அஃது யாம் மேலே ஸிரித்து
விளக்கியபது சியால் நன்கு விளங்குமாயினுஞ் சூததிரத்
தோடு ஒட்டி அகற்குச் சிறிது உரைகூறுவாப:

ஒன்றே வேறே என்ற இருபாலவயின-பெற்பிரவி
கனிற கட்டுநகாவலுமினறி ஓர் ஆடவனும் ஒருபங்கை
யுக் தாம் ஒன்றூப்ச கலந்தொழுகிய பகுதியுத கட்டுங்
சாவலுங் தோன்றிய பிற்பிரவிகளில் அவாதாம் வேறூ
யிருக்கொழுகிய பகுதியும் என்ற ஈரிடத்தும். ஒன்றி
உயர்ந்த பாலது ஆண்வின்-அவர்தம் உள்ளத் தீத காத
னுணாவாய்ப் பிணைநதுநின்று பிறவிக்டோறும் மேன
மேல் வளர்ந்த பழங்கமா யுபாந்த (ஒன்றுக்கின்வின்) ஏவுக
லாலே, ஒத்த கிழவனுங் கிழத்தியுங்காண்ப-எல்லா நலங்
களாலும் தப்முள ஒத்த தலைபகனுங் தலைமகளுந் தமக்
கிடை நின்ற கட்டையுங் காவலைபுங் கடநது ஒருவரை
பொருவா எதிர்படுவர், மிகேகானுபினுங் கடிவரை
இன்று-சில நலங்களில தலைமகன் தலைமகளையிட மிக்க
வனுபினும் அவரது கூட்டங் கடியப்படும் அளவினை
யுடையதாமாற்கிலை என்பது; ஏ-அசைகிலை.

முதலடியில்கின்ற ‘பால்’ என்னுஞ்சொல் பகுதி
என்னுட பொருளிலும். இரண்டாமடியிலகின்ற ‘பால்’
ஊழுவினைபெண்னும் பொருளிலும் வந்தன; ‘பால்’ ஊழு
வினைப்பொருட்டாதல. “பாலவரை தெய்வம்” என
ஆசிரியர் சோலலோததிற் கூறிபவாற்றுல அறியப்படும்.
‘ஆணை’ என்பது மேலோர் கீதீ தூரைத் தஞ் சொல்வழி
வைத்து நடப்பிப்பது; ஊழுவினையுந் தெய்வம் போல்
நின்று உயிர்களை ஏவுதலீர் “பாலது ஆணை” என்றார்.

உயிர்கள் பேற்றியவிகளிற் செய்த விளைத்தொகுதியாகியு ஊழைகதெர் வலமென்றால் ஒக்குபோவென்ன; அம்மன் நூத்திலை அவ்வாவர் செய்னினைக்குத் தக்கபடி இன்பதுண் பங்களை வசூக்குப் பூருநடுவன் போல. இறைவனும் உயிர்கள் செய்வினைக்குத் தக்கபடி யிரவிகளையும் அப்பிரவிசளிலை இன்பதுண்பங்களையும் உயிராக்கு வசூக்கதளிக்கின்றனக்களை. இறைவன் செயலுக்குத் துணையாய்நிற்குப் பூமினினையும் இறைவனென்று ஒட்டபித்தொதப்பட்டது எனவோ, மிகப்பழைய முறையிலிற் காதலரிருவாதம் உள்ளதைத் தீர்முதனமுத்துப் போன்று அவர்தம் உயிரையும் உடப்பையும் ஒருங்குபிற்ணத்த காதலன்போ, இறைவன் மரும் பிறப்பியிரவிகளிலும் அவர் கட்டுங்காலனுகடந்து ஒருவாமீ தொருவர் சாதலன்பு பட்சாடத்தெழுஞ்சூனைக்கருவியாய்நிற்குமென்னுசிரிப்பு இச்சூக்திரத்தொதிய கொள்கையே பண்டைத் தமிழ்மகசளின் கோட்பாடாதல் பெறப்பட்டமை காணக.

இனி, முறையிரவிகள் பல ஓவ்வொருயிக்கும் உண்டு என்பதும், அம்முறையிகளில் உயிர்கள் தொடர்ந்து செய்த ஸ்னைகள் அவர்களின் நினைவி தேவறி அழுத்த மாயுப்பதிக்கு அவர்கள் பிறப்பியிகளை யெடுத்து இன்பதுண்பங்களை துகர்தற்கு ஒரு துணைக்கருவியாய்நிற்கு மேல்பதைக் காததான் மனக்தூபராய் சான்றோக்குப் பழம்பியிரவிகளிற ஒம் வாழ்க்க வாழ்க்கையின் வரைதுகளான்கு நினைவுக்கு வருமென்பதும், இன்றான்றும் பழம்பியிரவிகளின் நினைவு நன்கு வாய்ச்கப் பெற்று சிலர் எவ்வாறா நாடுகளிலும் இடையிடையே காணப்படுகின்றன மௌபதும் பேநூட்டாசிரியர் பலரால் நன்காராய்ந்து ஆசிரியரைப்பிரியில் தூலகள் வாயிலாக வெளியிடப்பட்ட யிருக்கின்றன. அவைதம் முன் சார்

ஶஸ் ஜான்ஸ்டன் (Charles Johnston) என்னும் ஆசிரியர் வரைந்த பழம இறவுகளின கிணைவு (The Memory of Past Births) என்னும் நூலும், அலோஸ்லாவாஸ்கி (Lutoslawski) என்னும் ஆசிரியர் ஆக்கிய முற்பிறவை இற்பிறவி (Pre-Existence & Reincarnation) என்னும் நூலும், தியேயாபில் பாஸ்கல் (Theophile Pascal) என்னும் ஆசிரியர் இயற்றிப மறுபிறவி (Reincarnation) என்னும் நூலும் இத்துறையில் உள்ளதை உள்ளவாதே கண்டு தெளிய சிஷைதுவார்க்குப் பெரிது பயிற்சி அரிய ஆராய்ச்சி நூல்களாகும். இந்தநூல்களை உண்றப் பயில்வார்க்குப், பழப்பிறவிகளை கண்கு கிணைவுகூர்வார் இன்னுள்ளும் ஆங்காங்கு உள்ளாதலை ஜெயுமலின்றி யறியப்படும். அங்கை அவ்வாசிரிபர்களாற் காட்டப்பட்ட பல மெய்வரலாறுகளுள், ‘அலோஸ்லாஸ்கி’ எனபார் காட்டியதொன்றை இங்கே மொழிபெயர்த்து வரைகு வாய்:

“இந்த நூற்றுண்டின் துவக்கத்திற் பாரிஸ்மாநகரத் தில் உறைந்த லாரி ரைனூட்” (Laure Raynaud என்னும் ஓர் அம்மையார் தாங்குமிக்கையாயிருந்த பருவங்கதாட்டே தாம் முற்பிறவில் வெபில் மிகுந்த ஒரு நாட்டின் கண் ஒருவீட்டில் உயிர்வாழ்ந்துவந்தகளை கிணைவுகூர்ந்து வந்தார். தாம் இருந்த அவ்வீட்டின் அடையாளங்களையுந்தாம் அங்கே இனம்பருவத்தில் இரந்து போன வகையினையும் விளக்கிச் சொல்லக்கூடியவராயுமிருந்த னர். 1913-ஆம் ஆண்டில் தமது நாற்பத்தைந்தாம் அகவையில் அவ்வப்பையார் முகனமுதலாக இத்தாலி நீதசத் திற்குச்சென்ற போது, ஜினேவா நகரத்தைச் சூழ்விருந்த நாட்டுப்புறமேதாம் முற்பிறவில் உயிர்வாழ்ந்த இடமாதலைத் தெரிந்து வெளியிடார். அவ்வப்பையார் அநாட-

டுப்புறத்தில் தாம் இருந்த இல்லத்தின் அடையாளங்களைத் தம் நன்பமொழுவாக்கு எடுத்துச் சொன்ன போது, அவர் அத்தகைப் பீலம்-இருக்குமிடத்தைக் குறிப்பிட்டிக்காறினர். அப்பையாரும் அவ்வில்லத்திற்குச் செல்லும் வழியைத் தாழை தெரிந்து கொண்டதுடன், அவ்வில்லத்தைக்காய்த் தாமாகசீலை போய்க் கண்டு பிழித்தார் அக்கெனுடு அவ்வீட்டில் நிகழ்த ஒரு நிகழ்ச்சியீண்டியும் அப்பையா நினைவுகூர்ந்திட்டார் அந் நிகழ்ச்சி அறிஞர் சிலரால் ஆராய்ந்துபார்த்து பெய்யென வந்துணியப்பட்டது தாம் இரங்குபோன்போது தம் மை அடக்கஞ் செபத இடம் இங்காடு அனநெறன்றும், மற்று அது குறிப்பான ஒரு மாதாகீரியிலின் கண்ண தாதுமென்றும் அவையாரா எடுத்துரைத்தார். அவர் குறிப்பிட்ட அவ்வில்லத்தின் கண்ணே ஒரு நூற்றுண்டுக்குமுன் ஓர் இளமாது உயிர்வாழ்ந்து வந்ததும், அவர் தாம் இளமையாயிருந்த பருவத்திலேயே 1809-ஆம் ஆண்டு, அட்டோபார், 21-ஆம் நாள் இறங்குபோய்தும், ரேனைட் அம்மையாரா குறிக்குக்காட்டிய அந்தமாதாகோ யிருபுறத்தேகான் அவ்வினோய் மாதார் அடக்கஞ் செய்யப்பட்டதும் எல்லாம் எளிதாக ஆராய்ந்து உண்மையெனக் கணப்பட்டன வென்பது *

இவ்வாறு தமது முற்பிரவுங்கின் வரலாற்றை நன்கு நினைவுகூர்ந்த ரேனைட் அம்மையாரைப் போலவே, தத் தம பழப்பிரவு நிகழ்ச்சிகளை நன்கு நினைவுகூர்ந்துரைத்தாரும் உரைப்பாரும் இன்னும் பலர் உளர். அவரையும் அவர்கண்ட காட்சிகளையுமல்லாம் கண்டு எடுத்துக் காட்டப்படுகின் இது மிக விரியுமென அஞ்சி விடுத்தாம் என்க.

* Read "Pre-Existence & Reincarnation," p. 59.

இந்த. தம் பழங்பிறவிகளை நினைவுகூர்வாரைப் போலேவ தமக்கு வரப்போதும் பிறவிகளை முன்னாற்கிட துறைப்பாரும் ஆகாகாங்குவர் அசற்றுத் சாவுருக் பீரம் குரித்த நூலிலிருந்தே மற்றுப்போருண்மை நிச்சியின்மையைடெட்டதுக் காட்டுவார்:

இத்தாலியா தேயத்தின்கட்ட பாலர்போ என்னும் ஊரிலிருங்க சமௌனை என்னும் ஆகிரிபர் ஜந்தானாட்டின்ன அவைசாந்திரா என்னும் தம் பக்ளை 1910-ஆம் ஆண்டு இழந்துபோனார்: பெற்றீருங்கள் அடைந்த தயார்போ மிகப்பெரிது. ஆனால், ஒருங்கள் இரணில் அப்பிள்ளையின் தாய் இறந்துபோன அடாம்களைத் தனது கண்ணி லைகாண், அதுதான மற்றுப்பாருகங்கையுடன் கண்ணாயின் வரிற் றிடைலீபா வந்து பிறக்கப்போவதாக உறுதியோழி பகன் றது இக்கணவானது பலமுறை கோண்றியது. ஆனால், 1909-ஆம் ஆண்டில் அப்பிள்ளையின் தாய்க்கு கருப் பைபை அறுத்து மருக்குவனு செப்பப்பட்ட மையாற சன்னிற்றீன்றிய அப்பெண்ணில்லையின உருவம் பொழுதில்லை. என்ற ஆம், 1910 ஆகிய அதே ஆண்டின் கவம் பர்ததிங்கள் 22-ஆம் நாள் அவ்வப்பைமயார் இரண்டு பெண்மகனுகளை ஒருங்கே சன்றனா அப்மகவுகளில் ஒன்று வளாந்தப்பின். அது முன்னே இறந்துபோன பெண் பிள்ளையின் வடிவச்சையுடன் சாட்டக்ளையா முழுதும் ஒத்திருக்கல் கண்டு எல்லாரும் வியப்பட்டைந்தனர். இந்நிச்சியானது புதினத்தால் களில் வெள்ளிடப்பட்ட போது. இதைப்பற்றியபகாரு வழக்கு அறிவாராக்கி வைவாருன் நடைபெறவாயிற்று. அப்போது சபோனு என்னும் ஆகிரியர் 1905-ஆம் ஆண்டு அலும் 1910-ஆம்

ஆண்டிலுர் தபக்குப் பிரந்த அப் பெண்குழந்தைகள் இரண்டும் ஒன்றைப்பெண் நிலைகாட்டியனர்.^{*}

இயலெப்பநநிக்கும் சிலோண்[†], எதுகாலத்திற்றமக்கு, வரப்போகும் பிறவி இன்னத்தை திட்டமாய் எடுத்து சூரக்கச் சூடிபவர்களும் உள்ளறணபது நன்கு புலனுகின்றதன்தீரு? என்றிதுகாறும் விளக்கிபவாற் யால், ஒவ்வொருவிக்கும் முறையில் பிரமிறவிகள் பல உண்டென் பதும் முறையிலியிருப்பது செப்தவினைகளை பிறமிற விக்கு ஊழ்வினைபாகி. அவ்வவ்வுரிமீக்கும் இன்பதுன் பங்களை விளாத்தம் கூக் காரணமாய் நிறகுமென்பதும். பெறப்பட்டமை காண்க

தவவோழுக்கம்

இனி, இம்மையினபகுனாத குப்தது வருடப்பொழுதும் நாம் நா தமிழ் முதுமக்கள் அவ்வின்பத்திலேயே மூழ்கித்து தமது சிலையினையுந்தார் பிறவிக்கு வந்ததன் தோக்கத்தினைாந். கமக்குப் பிறவிகைடுத்தத தலைவன்றன திருவுளக்கருகத்தினைபும்மரந்து போனவர்கள் அல்லர். பற்று, அவர் இம்மையினபங்களை நாசர்ந்து வருகையிலேயே, நிலைப்பில்லா இவ்வின்பதுகாச்சி. நிலைப்பெற்றுயுள்ள மாறுஞமயின்பத்திற்கு ஒரு சிறு முகரச்சவைபாய் அகன்கட்செலுகதும் வழி யையா மென்ற எண்ணாக தலைப்பட்டவராயே வாழ்ந்துவந்தனர். எது அவர் எந்த உயிரிக்குந்தீரது இழைபாக் கொல்லாஅரத்தைத் தம் வாழ்நாள் முறைங்கடைப் பிழத் தொழுகிவந்தனமாயால் தெற்றென விளக்கானிரகின்றது. இப்மையினபம் உடமடியும் உடம் பிலைமைந்தசருவிகளுஞ் செவவிபகிலையிலிருக்குந்துக்கிறது காலம்வரையிருஞ் ஒர் எல்லைக்குள் நின்று நகாதல்கூடுமேயன்றி, என்றும் அகண்ண நகாதல் வாக்குமே

* Ibid, p. 61.

இயலாது; என்னும் இவ்வண்ணையினை நந் தமிழ்மீமன் மக்சல் தமது வாழ்நாளின் முகலி விருந்து முடிவுவரையிலுமே உணாநகவாகன் எனபது, அவர்களிற் போர் அரசர்களா யிருந்தவாக ஜந்கூட இளமை நிலையாமையாககை நிலைபாமை செல்வம் கிலையாமை முதலான மெட்ப்பைகளை அந்தத்தித்தப்பாடி மாங்கர்க்கு அறிவு கொருக்கி யிருப்பதனால் நனகறியபபடுபா. இறைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த தமிழ் வேங்கர்கள் கல்வியறிவிலும், தப்போன்ற மசக்கிடத்தும் பிரவாயிகளிடத்தும் பாராட்டும் பேரன்பினும், பெய்ப்புகழ் வெட்கையிலும், பழியள்ளிய அறவாழ்க்காரிலும் மிக்கு விளங்கினார்ப்பது இளம்பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் பாடிய.

‘உண்டால் அப்பு இவ்வகைம் இந்திரர்

அமிழ்கம் இப்பவகாரினுடைய இனி கெனத்
தமியா உண்டலும் இலை, முனிஸிலர்,

துஞ்சலும் இலர் பிறா அனுசவதனசிப் .

புகழினின் உரிமூந் கொடுக்குவா. பழியபனின்
உலகுடன் பெற்றினுங் கொள்ளலர். அபர்விலர்,

அன்ன மாட்சி அனையராகித்

தமக்கென முடலா நோன்றுட்

பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’ (புநா

நூறு, கஅட) என்னும் அபிசெய்யுளால் நனகறியப்படுகின்றதனாலோ? இதன்கண், ‘தேவகட்குரிப அமிழ் தத்தைப் பெற்றாலும் அதனைப் பிறாக்குப் பகுத்துக்கொடாமல் தாமாகவீ அருந்துவார் இல்லாமையாலுட். அன் பின்றித் தம் போன்ற மக்களை வெறுப்பவர் இல்லாமையாலும், பிறர் அஞ்சத்தக்க தீபசெயலுக்குத் தாழும் அனுசி அதனை நீக்கமுயல்வா உண்மையாலும், மெய்

யான புகழை நிலைநிறுத்துதற்குத் தம்முடைய உயிரை யுங்கொடுப்பார் இருத்தலாலும், புகழுக்குமாறான பழிச் சொல்வருவதானால்லகமுமுதுந் தமச்குடைமையாகக் கிடைப்பினும் அதனைக் கொள்ளாதார் நிலவுதலாலுந, தங் கடமையை மறவாதவருந் தமது நலத்திற்கென்றே முயலாமற் பிறரதுநலமே கருதி உழைப்பாரும் உலவுதலாலுமே இவ்வுலகம் அழியாது நடைபெறுகின்றது' என்னும் மிகனிமுமிய அறவுரை பகரப்படுதல்காண்க. இவ்வறவுரை பகர்ந்த பாண்டிமன்னன் இருந்த பழைய காலத்திற் றமிழ்மக்கள் பெரும்பாலும் இவ்வுயர்ந்த அற வொழுகத்திற் றலைநின்றூரென்பது தெற்றெனப்பெறப் படுகின்றதன்றே? இம்மையின்பங்கள் எல்லாவற்றையும் எஞ்சாமல் 'நுகர்த்துகேற்ற பெருஞ்செல்வ வாழுக்கையிலிருந்த தமிழ்வெந்தர்களே தவவோழுக்கத்தில் நிலை பெற்ற நினைவினரா யிருந்தனரென்றால், ஏனைமக்களுங்கலைவல்ல புலவர்களும் இல்லறத்தினுள்ளாருந துறவுற வொழுக்கமே கைக்கொண்டிருந்தனரென்று கூறுதல் மிகையாமோ? மனைவாழுக்கையில் நினற பண்டை நந் தமிழ்மக்களும் நிலையாமையுணர்ந்து மறுமையின்பத்தை நோக்கியே நின்றனரென்பதற்குப் பல சான்றுகளும் மேற்கொள்களும் எமது முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவர் என்னும் நாலுள் யாம் விரிவாக எடுத்துக்காட்டி யிருந்தலால், மீண்டும் அவற்றை இங்கே விரித்திலம்

இங்னனமாக இம்மையின்பங் துய்த்துவரும் வாழுக்கையிலேயே நம் பழந்தமிழ்மக்கள் பற்றற்ற துறவுள் எம் வாய்ந்தவரா யிருந்தாற்போல. இருச்குவேத காலத் தாரியர் எட்டுஇணையேனும் பற்றற்ற தூய அருளைநெஞ்சம வாய்ந்தவராய் இருந்தனரோவென்றால், இருந்திலர். அத னால், “ ஒருமையுள் ஆமைபோல் இந்தடக்குங் ” தவ

வொழுக்கத்தினைப் பழைய ஆரியர் சிறிதுமேயுணர்ந்தவரல்லாமை நன்கறிப்படுகின்றது. இந்திரன், வருணன் முதலான தேவாகட்டு வேள்விசன் வேட்டு, அவ்வேள்விக்கண் எருதுகள், எருமைகள், ஆக்கள், செம்மறியாடுகள் முதலான விளங்கினங்களை இரக்கமின்றிக்கொன்று அவற்றின ஊனையுடை, சோமப்பூண்டில் இறங்கிய கள்ளையும் அவர்கட்டுப்படைத்துத் தாழும் அவற்றை அருந்தி வெறியாட்டு அயர்ந்த ஆரியரது புலைப்பாழுக்கமே அவ்வாரியர்பாடிய இருச்குவேதப் பதிகங்கள் பலவற்றி னுள்ளும் அடுத்தடுத்துப் பாராட்டிச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒருகால் இந்திரனுக்கு நூறு எருமைகள் வெட்டிப் பலியாக இடப்பட்டமையும், மற்றொருகால் முந்தூறு எருமைகள் வெட்டி அவனுக்குப் படைக்கப் பட்டமையும் இருக்குவேத ஆரூம்மண்டிலத்துப் பதி னேழாம் பதிகத்திலும், ஐந்தாமண்டிலத்து இருபத்தொன்பதாம் பதிகத்திலும் முறையே விளக்கமாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கின்றன; அங்ஙனமே மூன்றேரியளவு சோமக்கள்ளை இந்திரன் பருகிவிட்டமையும் பிற சொன்ன உசை-ஆட்டபதிகத்தில் நுவலப்பட்டிருக்கின்றது. இன்னேரன்ன இரக்கமற்ற கொடுஞ்செயல்களைத் தவிரவேறு அருட்செயல் எதனையும் ஆரியர் செயதனரென பது அவர்பாடிய அவ்விருக்குவேதப் பாட்டுகளாற் சிறிதும் அறியக்கூடவில்லை. மற்று, ஆசிரியர் திருவள்ளுவநாயனுர் அருளிசெய்த திருக்குறளிலோ,

“அறவினை யாதெனிற கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்” என்றும்,

“தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை” என்றும்

“அனிசொரிந் தாயிரம் வேட்டவின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணைமை நன்று” என்றும், “பொருளாட்சி போற்றுதார்க் கில்லை அருளாட்சி ஆங்கிலை ஊன் றின்பவர்க்கு” என்றுங் கொல்லா மை புலாலுண்ணைமை என்னும் அருளறம் வற்புறுத்தப் பட்டிருக்கின்றது.

இனி, இந்திரன் முதலான தேவர்களை ஆரியர் வேண்டிப்பாடியபாட்டுகளிலும், தமக்கு ஊனும் உறை யுரும் உதவிய தமிழர்கள் செய்த நன்றியை மறந்து அவர்களை அழித்துவிடல் வேண்டுமென வேண்டும் புல விய வேண்டுகொண்மொழியுங் தமிழர்களுடைய நிலங்களும் ஆடிமாடுகளும் அரண்களும் பொன்னும் மனிக்கலனகளுமெல்லாந தமக்கே வந்துவிடல் வேண்டுமென அத்தேவர்களை இரக்கும் இரப்புரைகளுமீமே நிரம்பிக்காணப்படுகின்றன.

“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்று தமிழ்மறைக்குறிய அறவுரையினை ஆரியரிடத்தும், அவர்பாடிய பழைய வேதப்பாட்டுகளிலும், ஆரியநடையினை இஞ்ஞானது தழீஇநடக்குந் தனிக்குழுவினர்மாட்டும் ஒரு சிறிதுங் காண்டல் இயலாது. இவ்வாறு அருளொழுக்கமே சிறிதும் இல்லா ஆரியர்க்கும், அருளொழுக்கத்தினேயே தமக்குயிராய்க்கொண்ட தமிழரின் தவவோழுக்கத்திற்குந் தொடர்புகாணப்புகுதல் கல்லில் நார் உரிக்கப்படுகுதலுக்கே ஒப்பாகும்.

அற்றேல், வடமொழியில் ஆக்கப்பட்டிருக்கும் உபநிடதங்களுஞ், சாங்கியம் யோகம் முதலான விழுமிய நூல்களும் அருளோயும் அறத்தையுங் தவத்தையும் மெய்யுணர்வினையும் அடுத்தடுத்தெடுத்து வற்புறுத்து

துறைத்தல் என்னையெனின ; அந்தால்களொல்லாம் ஆரி யரைத் திருத்தம்பொருட்டுத் தமிழாசிரியாகள் வட மொழியில் ஆக்கிவைத்தனவேயன்றி அவை ஆரியாற் செய்யப்பட்டன அல்ல. இவ்வுண்மை எம்முடைய மரணிக்கவாசகர் வரலாறுங்காலமும் என்னும் நூலிலும், முற்காலயிற்காலத் தயிழ்ப்புலவோர் என்னும் நூலிலும் விரிவாக எடுத்து விளக்கப்பட்டிருத்தலின் அதனை அவற்றிற்காண்க

இனி, இல்லிருந்து இப்பையின்பந்துயத்துவருகை யிலேயே தவவொழுக்கத்தை மேற்கொண்டுவந்த பண்டைத்தமிழர், நிலையில்லா இம்மையின்பநுகர்ச்சியை உவர்தது வரவரக்கைவிட்டு, நிலையுள்ள மறுமையின்பநுகாசசியினைப் பயக்குந தவவொழுக்கத்திலேயே தம் வாழ்நாள் முடியுங்காறும் உறைத்து நிறகலாயினர். இஃது ஆசிரியர் தொல்காப்பியனுர்,

“காமஞ் சான்ற கடைக்கோட் காலை

ஏமஞ் சான்ற மகசளோடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்றாரு விசிசெய்த நூற்பாவால் நன்கறியக்கிடக்கின்றது : இச் சூத்திரப்பொருள் யாதொவெனிற் கூறுதும். காமம் சான்ற கடைக்கோள்காலை—இம்மையின்பம் நிரப்பத் துயத்து முடிவுகொண்ட காலத்தில், ஏமம் சான்ற மகக ளோடு துவன்றி-தமக்குக் காவலாய் அமைந்த புதல்வருடன் பொருந்தி, அறம்புரி சுற்றமொடு-தாஞ் செய்தல் தவிர்ந்த இல்லறவொழுக்கத்தை நடாத்துஞ் சுற்றத்தாருடன் கூடியிருந்து, கிழவனுங் கிழத்தியும்-தலைவனுங் தலை வியும், சிறந்தது பயிற்றல்-வீட்டுநெறிக்கான தவத்தில் இடையருது தம்மைப்பழக்குதல், இறந்ததன் பயன்-

மேற் செய்துபோந்த இல்லறத்தின் பயன் ஆகும்; ஏ அசைனிலீ “கணைப்பெருங் காம மீண்டு கடைக்கொள்” எனக சூருங்தொகையிலும்(கூகை), “ஆடலுங் கோல மும் அணியுவ கடைக்கொள்” எனச் சிலப்பதிசாரத் திலும் (சு, எசு) வந்தாற் பொற் ‘கடைக்கொள்’ என்பது முடிவு என்னும் பொருளில் வந்தது.

நேரே காணப்படும் இச்சூத்திரப்பொருளால், தலை வனுந்தலைவியும் இம்மையினபம் முற்றத்துய்த்து முடித்த தமது பிறபருவதற்கீத தம்மக்களுஞ் சற்றத்தாருங் தானு செய்துபோந்த இல்லறவொழுக்கக்கத்தை இனிது நடாத் திக்கொண்டு தமச்குந தமது தவவொழுக்கத்திற்கும் உதவியாய் நிறசத், தாநதவப்பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டு நிற்பரென்பது தெளிவறப் புலனுகின்றது. ஆகவே, மனை விமக்கள் சற்றத்தாரை விட்டுப்போய்த் தாந் தனியிருந்து நோற்கும் புத்த சமண் துறவும், மாயாவாத வேதாநதத் துறவும், அவரைப் பார்த்து மேற்கொண்ட சைவமடத் தலைவர் துறவும், அன்பும் அருளும்நிறைந்த நம்பண்டைத் தமிழ்ச்சான்றேர்க்கு உடம்பாடாகாமை பெற்றும். பின் ஜௌமைப் பருவம் முதற்கொண்டே தம்மோடு உடலும் உயிருமாய் அன்பு பூண்டொழுகித் தம்மைப் பெற்று வளர்த்த தாய்தந்தையரையுந, தமது கட்டிளாமைப் பருவங் தொட்டே கரும்புஞ்சவையுமாய்த் தம்மைக் காத வித்துக் கண்ணுங்கருத்துமாய்த் தம்மைப்பாதுகாத்து மாணிக்கம் போல் மக்களைப் பெற்றுக்கொடுத்துத் தமக்குயிராபோற்சிறந்து உடன்பழகிய மனையரையும், பிறபருவத்தே தமக்கோர் ஊன்றுகோலாய்த் தமக்கு எல்லாவகையிலும் உதவத்தக்க தம் புதல்வர்களையும், இவர்களின் தொடர்பால் தம்மாட்டு மெய்யன்பு பூண்டொழுகுஞ் சற்றத்தாரையும், பின்ஜௌமைப் பருவநதொட்டே

தமிழோடுடன்பிறந்து உடன்வளர்ந்த தமையன் தமிழே
தமக்கை தங்கைமாறையும் அன்பும் அருளும் இன்றிக்
கைவிட்டு அவரெல்லாம் ஏங்கி யலற மனையகங் துறந்து
போய்ப், பிறரிடும் எச்சிறசோற்றிற்கு ஏமாந்தலையுங்
துறவுவாழ்க்கை சீசீ அறவேகதியற்பாலது' அறவேகதியற்
பாலது' தமது தவவாழ்க்கைக்கு ஓவண்டுவனவெல்லாங்
குறைவறநல்கித். தமக்கு அன்புடன் பணிபுரியும் மனை
வியும் மக்களுஞ்சுற்றத்தாருமெல்லாம் உவப்பஅவரிடை
யிருந்து, அவருங் தவவாழ்க்கையினை நாடுமாறுசெய்து,
தாழுர் தவவொழுக்கத்தை முட்டின்றி முடிசுகும் பண்
டைத்தமிழரின் தவவாழ்க்கையே ஆசாலச்சிறந்தது!
சாலவேண்டற்பாலது! தவவேந்தரான திருமூலநாய
ஞர் “நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்
றந், தாயுமரன் அடிகள் “எல்லாரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவே, அல்லது வேவெருன்றறி பென் பராபரமே”
என்றும் அருளிச்செய்தபடி, இறைவன் றிருவருளால்
தயக்கு நெருங்கிய தொடர்பினராய் வந்துவாய்த்த பெற்
ரூர் உற்றர் மனைவிமக்கள் முதலாயினார்க்கு முகவிலும்.
வனையோர்க்கு அதனை யடுத்தும் அன்பும் இன்பமும்
பெருக்கசெய்து, அவரை அல்லற்படாமல் ஐயன் திரு
வடித்தொண்டில் தமிழோடு உடன்உய்க்கும் நம் பண்
டைத் தமிழ்ச்சான்றேரின் அருந்தவ வாழ்க்கையே
விழுமிது! விழுமிது!

அங்ஙனமாயின், தம் உற்றர் உறவினரோ டெ
னிருந்து துறவுடடத்தல் இபலுமோவெனின்; இயலு
மென்பதற்கு அறுபத்துமூன்று நாயனமாரிற் பெரும்
பாலார் இல்லிருக்கே இறைவன் றிருவடித்தொண்டை
ஒருசிறிதும் வழுவாதுநடாத்தி, மறுமையின்பத்தை முற்
நப்பெற்றமையே உறுபெருஞ்சான்றும், மேலும். இல்

லந்துறங்கேதகி இடர்ப்படுந்துறவிகள் பலருங் தாஞ்செய்த பிழூரினை கெஞ்சன் தி றந்து இஞ்சான்றுங் கூறுதல் கொண்டும், இஞ்சான்றைத் துறவு தவவொழுக்கமாகா மையும், இல்லிருந்து ஏதொருகுறையுமின்றித் துறவு நடாத்திய பண்டையோர் ஒழுகலாறே உண்மைத் தவவொழுக்கமாதலுங் தெளியப்படுமென்க.

இச்சூத்திரப்பொருள் வெள்ளிடைமலைபோல் இவ்வாறு இனிது விளங்கிக்கிடப்பவும், இஞ்சான்றைத் தமிழறிஞர் ஒருவர், மக்களுஞ் சுற்றமுந் தம்மைப் புடைசூழிருந்து பனையறம் நடத்தும் மாண்பினைபே இச்சூத்திரமும் உணர்த்துகின்றதென ஆசிரியன் கருத்தொடு மாறுபட்ட டொரு பொருந்தாவரை கூறினார். கற்பியலின் துவககத்திருந்து ஜம்பது சூத்திரங்கள் வரையிற் றலை வனுங் தலைவியுந் திருமணஞ்செய்துகொண்டு வாழுங் கற்பொழுக்கத்தின் வகைகளை நன்கெடுத்துக் கூறியின், அவ்வாறெல்லாம் நடைபெற்ற காதற்கற்பொழுக்க மலையறத்தின் பயன் மறுமையின்பம் நோக்கித் தவததின்கண் அமர்தலேயாம் என அறிவுறுத்துதலே ஆசிரியன் கருத்தாகுமன்றிக், கூறியது கூறலாய் முன்சொன்ன கற்பொழுக்க மாட்சியினைபே கற்பியலின் முடிவிடத்தும் ஆசிரியன் கூறினுளைன்றல் ஒருசிறிதும் பொருந்தாதென்க. மறுமையின்பம் நோக்குந் தவவாழ்க்கையிற் றமக்கு நம்பிக்கை யின்மையாற்பொலும், அவ்வறிஞர் தமது கருத்துக்கிணக்குவான்வேண்டி ஆசிரியன் கருத்தை மாற்றியுரைத்தார். ஆனால், ஆசிரியனு மறுமை நோக்கிய தவவாழ்க்கையிலே நம்பிக்கை மிகவுடைய னென்பது,

“காஞ்சிதானே பெருந்தினைப் புறதீன்
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றுனும்

தில்லாவுலகம் புல்லிய கெறித்தே” எனப்புறுத்தினையியலில் யாக்கையும் இனமையுஞ் செல்வம் முதலியன, வும் நிலையாமையின் வீடுபேறு நோக்கித் தவம்புளிதலே, வற்புறுத்துங் காஞ்சித்தினையினிலக்கணத்தை அவன் எடுத்தோதினமையாற் பெறப்படுதல் காண்க. எனவே, காதலொழுக்கம் முகிழ்தலர்ந்த களவொழுச்கங்களி, அதன்கட்காய்த்த கறபொழுக்கம் அதன்பிறகூறி. அக் கறபொழுக்கத்திற் கனிநத தவவொழுக்கங் கடைப்படி யாய்க்கறலே ஆசிரியன்றன் உள்ளக்கிடையாதல் தெள் விதிற் பெறப்படுமென்க.

அற்றேல், கறபியலின் இறுதிச்சூத்திரமாய் நிற்கற் பாலதான “காமஞ்சான்று” என்னுஞ் சூத்திரத்திற்குப் பின், “தோழிதாயே” என்றும், “விணைவழிர் பிரிந் தோன்” என்றும் வேற்றிரண்டு சூத்திரங்கள் இயை பின்றி நிற்றல் என்னியெனின்; அது பிற்காலத்தே ஏடைமுதுவோரால் நேர்ந்த பிழையாமென்க. “தோழி தாயே” என்னுஞ் சூத்திரம் வாயில்களாவார் இவர் என்றுணர்த்துகின்றது. இது வாயில்களினிலக்கணங்களுங் “கற்புங்காமழும் நற்பாலொழுக்கழும்” என்னும் பதி ஞோஞ் சூத்திரத்தையடுத்து நிற்கற்பாலதாகும். “விணை வழிற்பிரிந்தோன் மீண்டுவருகாலே” என்னுஞ் சூத்திரம் வேந்தன்ஏவிய விணைமீற்சென்றேன் அதனைழுடித்துத் திரும்பிவருதலே யுணர்த்துவதாகும். இது வேந்தர்க் குற்றுழிப் பிரிதலை யுணர்த்தும் “வேந்துறுதோழிலை யாண்டினதகமே” என்னுஞ் சூத்திரத்தையடுத்து நிற்கற்பாலதாகும். தங்காலத்திற்கு முன்னமே ஏடைமுது வோரால் மாற்றிவைச்கப்பட்ட இச்சூத்திரக்கிடையினை யுணராமல் நச்சினர்க்கிணியர் இச்சூத்திரக் கிடக்கை முறைக்குப்பொருந்தாக் காரணஞ்சிலகூறினார். “காமஞ்

சான்ற்” என்னுஞ் சூத்திரத்திற்குப் பொருந்தாவுரை வரைங்க தமிழற்ஞரும், பிழைபட்ட பின்னிரண்டு சூத்திரக் கிடக்கையினையும் தமக்கொரு பற்றுக்கோடாகக் கொண்டார். அதுகிடக்க

தலப்பயிற்சி

மேலே விளக்கிபவாறு பண்டைத் தமிழ்ச்சான் ஹேர், இம்மைவாழ்க்கையும், அதன்கண் நூகரும் இன்ப மும். மறுபைவாழ்க்கையினையும் அதன்கண் நூகரும் பெறாப் பெரின்பத்தினையும் உயிர்கள் அடைசற்கு முசற்சவைபாய்ச் சிலகால் நிற்பதன்றி, மறுமையின்ப வாழ்க்கைபைப் போல் நிலையாய் இருப்பன அல்லவென் ருணாந்து. இம்மையின்பந் துய்த்துவரும் இளமைப்பரு வத்திலேயே சிறிது சிறிதாத் தலமுயற்சியிலும் புகுந்து, இளை கழிந்தபின் உலகியன் முயற்சிகளை அறவே யொழித்துத். தலப்பயிற்சியிலேயே நிலைபெற்றுகிற்கலா யினர் அகனால், அவர்கள் முதுமைப்பருவத்தும் இள மைத் தன்மை வாய்ந்தவர்களாய், நரை திரை மூப்புப் பிணி யின்றி நூறுண்டும் நூறுண்டுக்கு பெறும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்துவந்தனர். பிசிராக்கைதயார் என்னும் புலவர்பெருமான் தமது முதுமைப் பருவத்திற் கோப்பெருஞ்சோழன் என்னுந்தன் ஆருயிர்கண்பளைக் காணப்போனகாலத்தில், ஆண்டில் மிக முதியராயிருந்தும் அவர்வடிவில் மிக இனொன்றாய்த் தோன்றிய வியப் பினை எமது முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர் என்னும் நூலில் விரிவாக எடுத்து விளக்கியிருக்கின்றேம். அதுகொண்டு, இம்மைவாழ்க்கையினையும் அதன்கண் நூகரும் இன்பத்தினையும் அவற்றேருடு ஊடுருவி நிகழுந் தலவுணர்வுந் தலமுயற்சியுமாகிய பருந்து ஊட்டி மிக நீசைச் செய்துகொள்ளும் நூண்ணிய முறையினை நம்

பழந்தமிழாசிரியர் நன்கறிந்திருந்தமை தெளியப்படுதல் காண்க.

தவவுணர்வுங் தவமுபற்சியுமின்றி இப்பைவாழ்க்கையை நடாத்துவோர், இம்மையின்பக்கையே இனிது நுகரமாட்டாயோடோடு, இவ்வை கழியும் முன்னேமீ பினிவாய்ப்பட்டு மூத்து இவ்வுடம்பையும் இழந்து கூற வருக்கிறையாய் ஒழிவர். இவ்வுண்மை தேற்றுதற்கே ஆசிரியர் திருவளருவ நாயனார்,

“வேண்டினுண்டாகத் துறகக துறந்தபின்
கண்டியற் பால பல” என்றும்,

“நெஞ்சிற் றஹவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணை இல்” என்றுங்,

“கூற்றங் சூதித்தலுங் கைகூடும் நோற்றவின்

ஆற்றல் தலைப்பட்டவர்க்கு” என்றும் அருளிச் செய்தார். அறதேவலங்தாக, பண்ணடபோர்கண்ட தவ முயற்சியைச் சிறிதுவிளக்குகவெனின்; விளக்குதும். இறைவன் ஒளியுருவினானுப் பல்லாடயிர்களின் அகத் தும் புறத்தும் என்றும் விளங்கியபடியாய்த் திசழ்கின் றண்ணென்னும் உண்மையினை மேலே விரித்துவிளக்கிப் போந்தாம். அவனது ஒளியுருவினை நமது புறக்கண்ணுற புறத்தேமட்டுக் கண்டுவருகின்றனமன்றி, மற்று அதனை நமதக்கண்ணால் நமதகத்தேயுங் கண்டுவருகின்றனம் தீவிலையே. இனிப், புறத்தே அவனதொளியுருவினைத் தெளியக்கானுமாப்போல், அகத்தேயும் அதனைத் தெளிவரக் காண்டற்குச் செய்யும் முயற்சியே தவப்பயிற்சியாகுமென் ருணர்தல்வேண்டும்.

இனி, இறைவனதொளி புறத்தே பகலவன் மண்டிலங்கள் பலவற்றினவாயிலாக விளங்கித் திகழ்தல்போல், அது நமதுடம்பினகத்தேயும் ஆறிடங்களில் விளங்கிக்

திகழாநிற்கின்றது. அவ்வாறு இடங்களாவன: எருவாய், கருவாய். கொட்டூழ், நெஞ்சம். அடிநா, நெற்றி என்பன வாகும். இவற்றுள், எருவாய் கருவாய்க்கு நடுவே முக கோண வடிவாயுள்ள இடத்தின்கண்ணேதான் இறைவனத்ருள்ளாளி விளங்கத் துவங்கி, அதற்கு மேலுள்ள ஏனை ஐந்து வட்டங்களையும் ஊடுருவிக்கொண்டு மேற சென்று தலையினுள் எமைந்த மூளையில் அஃது ஆயிர இதழ்த்தாமரை போற் கதிரொளி விரித்துத் துலங்காநிற கண்று இங்ஙனமாக இறைவனதொளி தலையில் மூளையினிடத்தீத பலகதீர் விரித்துத் துலங்குதலாலன் தீரு, நமத்தனையு அதனால் விளக்கம் அடைந்து கண் நாக்கு மூக்கு செவி மெய என்னும் ஜம்பொறுகளின் வாயிலா கப் புறப்பொருட்டன்மைகளையுணர்ந்து அறிவும் இன் பழும மேன்மேல் அடைவதாகின்றது?

மன்னையினகத்தீயுள்ள மூளையானது, புறத்தீகாணப்படும்பருப்பொருட்டன்மைகளையுணர்ந்து, அவற்றினவழி யே நுண்ணறிவு சிறிது சிறிதாக் கூடி, ஏனை மிக்கண்ணிய பொருள்களான கடவுள் உயிர் முதலிய வற்றின் றன்மைகளை நாம் உய்த்தறிதற் கருவியாய்ப் பயனபட்டுவருகின்றது. மற்றுக். கருவாயில் எருவாயில் கட்கு இடையேயுள்ள மூலத்தின்கண்ணுள்ள மூளையோ, மெப் வாய்கண் மூக்குச் செவி என்னும் ஜம்பொறுகளின் உணர்வுச்கும் எட்டாத நுண்பொருள் இயல்புகளையும் அப்பொருள் நிச்சிக்களையும் பிறகருவிகளின் உகளிதேவண்டாது நேரே நாங் காண்டற்குதவிசெய்கின்றது. ஒருவர் நினைக்கும் நினைவுகளை அவர் நமக்குச் சொல்லக்கூட்டாலன்றி நாம் அவற்றை நேரே அறிதல் இப்பொதுசிறிதும் இயலவில்லை மற்று. மூலத்துள்ள அடிமூளையைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கோ, அண்

மையிலுள்ளார் நினைக்கும் நினைவுகளையுஞ் செய்மையி லுள்ளார் நினைக்கும் நினைவுகளையும் மறுமையுலகிற சென்றூர் நினைக்கும் நினைவுகளையும், அவருப் பிறருந்தெரிவிக்க வேண்டாமலே ஒரு தொடிப்பொழுதில் தெரிந்து கொள் ளும் ஆற்றல் தானே யுண்டாகின்றது. அங்கனமே, மேலையுலகங்களின் நிசம்சசிகளுங், கடவுளின் நிலை உயிர் களின் நிலைகளும் அததகையோர் கணகளுக்கு எளிதிற் புலனுப்த தொன்றிவிடுகின்றன. இன்னேறன்ன ஆற்றல் கள் மூலத்துள்ள அடிமூளையில் அமைந்து கிடத்தல் கண்டு இதற்குக் ‘கதிரொளிமுடிச்சு’ (Solar Plexus) என்றும் ‘அடிவயிற்றுமூளை’ (The Abdominal Brain) என்றும் வெள்ளைக்கார ஆசிரியர் பெயர் அமைத்திருக்கின்றார்கள். நம்பத்திற்கும், நமதுடப்பின் மூலத்துள்ள முக்கோணவரையிற் புலனுப் விளங்கும் இறைவனதொளியுருவினை அகசகண்ணால் தோக்கியுருக வல்லார்க்கு இறைவட்டை இரண்டறக் கலந்துநிற்கும் நிலை வாய்க்குமெனத் தெரிப்பார்,

“எருவிடிம் வாசல் இருவிரன் மேலே .

கருவிடிம் வாசல் இருவிரற் கீழே

உருவிட சோதியையுள்க வல்லார்க்குக்

கருவிடு சோதி கலந்துகின்று னே ” என்றருவிச் செய்தார்.

இன்னும், இம்மூலத்தின் கண்ணதான முக்கோண வரைபே கடவுளும் உயிரும் புலனுப் விளங்கி ஒன்றுபடுதற்கான இடமாம் என்னும் மெய்மையினை அமெரிக்காதேயத்திற் புசழ் ஒங்கிய அறிவுதால் ஆசிரியராய்த திகழ்த் துவில்லியம் ஜேம்ஸ் (William James) என்

நூங் துறைமகனாருப் பல்சமயப்பழக்கங்கள் (Varieties of Religious Experience) என நூங் தமசரியபெரிய நாலின்கண் நன்கெடுத்து விளக்கியிருக்கின்றார். ஆதலால், மூலத்தின்கட்ட புலனுய் விளங்கும் இறைவனைளி யுடன் உயிரின் உணர்வு ஒருங்கு தோய்ந்து, அதனை மேலெழுப்பமுபன்று முறகி திணைந்த அளவானே, அவ்வொளி மூலத்தினின்றுந் தலையின் மூளைவரையிற் ரேட்டாந்து திரகும் நரப்புக்குழாய்வழியீபே மேலெறித் தலையின் உச்சிக்குமேலுஞ் சுடர்விரிந்து ஒளிரானிற்கும். அங்கனம் மூலத்து அருளாளியைத் தலையின் உச்சிக்கு மேலுஞ் சுடர்ந்தெயியச்செய்யும் முனிவனின் தவவுடம் பைசசூழக் கண்ணையுங் கருத்தையுங் கவருங்கதிரொளி வட்டம் ஒன்று (aura) எந்நேரமுங் துவங்கிகொண்டே யிருத்தல், பொதுமக்கள் எல்லார் கண்களுச்சுப் புலனுகா விடினுங் தெவிருக்காட்சி (Clairvoyant vision) யிடைய சிலர்தங் கண்களுச்சு நன்கு புலனுப்பத்தோன்றுகின்றது. இவ்வாறு மூலத்துதிற்கும் அருளாளியானது, உடம் பும் உயிரும் உணர்வும் நிறைந்து அவற்றைத் தன்னுருவாக்கிவிடுமாறு சான்றேருர் செய்யும் அரும்பெருமுயற்சி யேதவமுறசியாம்னன் ருணர்தல் வேண்டும்.

அறதேற், கருத்தை மூலத்தொளியிற் பதித்தற்கு வழியாதனின்; அது, புறத்தே கழிந்து போகும் நமது மூச்சை அடக்கிக், கருத்தை மூலத்தொளிமுசமாய்த் திருப்பி இடையருது பழகிவருதலேயாகும்; அங்கனம் இடையருது பழகிவரும் அருந்தவனுக்கு மூலத்தொளி யில் உணாவு முற்றுங் தோய்ந்துவிடும்; அங்கனாதொய்ந்த அளவானே அவ்வொளி உடம்பின் நடுநரப்பின் புழை யூடெமுந்து, தலைக்குமேலுஞ் சென்றெளிர்ந்து அவன

துடம்பு உயிர் உணர்வெல்லாங் தன்வண்ணபாச்சிகளிடம்; அவ்வாறு இறைவனது ஒளியிருவாய்த் திரி பெய்தினெடும்பு மாற்றற்ற பொன்போல ஒளிவிட. அவனைக் காண்பாரெல்லாம் அவன்பாற் சருத்த மீந்து ஈக்கப்படுவர்; அத்தகைய அருந்தவத் தோன்க கூற்றுவன் அனுகாண் இவ்விபல்பினைத் காலை நன்கு துய்த்துணர்ந்த மாணிக்கவாசகப்பெருமான்,

“புன்புலால் யாக்கை புரைபுரைகளியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுநகென்
என்பெலாம் உருக்கி எளியையா யாண்ட
சசனை மாசிலாமணியே,
துன்பமே பிறப்பே பிறப்பொடு மயக்காங்
தொடக் கொம் அறுத்தநற் சோதீ,
இனபேமே யுன்னைச் சிக்கெணப் பிழத்தேதன்

எங்கெழுந் தருஞுவதினியே” என்று கன்னெஞ் சமுங் கரைந்துருகப் பாடியருளியவாற்றுல். இறைவன் றிருவரு ளொளியால் விழுங்கப்பட்டார்தம் உடம்பு முயிருமெல்லாம் அகன்வண்ணமாய் விளங்கும் நிலை இன்துணரப்படும். மாறியாறி யியங்கும் நமது மூச்சை மூலத்தே அடக்கிவைக்கப் பழகிய அளவானே. இதற்கு முன் முத்துப்போன வுடர்புநதிரும்ப இனாமைய்திப் பள்ளுக்கோல் வினங்காங்கிற்கும்; இது தெய்வத்திருமூலர்,

“வளியினை வாங்கி வயத்தில் அடக்கிற
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாங்,
தெளியக் குருவின் றிருவருள் பெற்றுல்
வளியினும் வேட்டுவளியனுமாமே” என்றருளிச் ‘
செய்தல்கொண்டு தெளியடபடும்.

இனி. இடதுமுக்கினும் வலதுமுக்கினும் மாறி மாறி ஒடும் மூச்சினை மூலத்தின்கண்ணே அடக்கும் வகையும், அவ்வழியே உயிரின் உணர்வு அங்கு திசமும் இறைவனதருளொளியிற் ரேப்பந்து அகனுடன் உடம் பின் கடுகிறதும் நூப்புக்குழாயினோடு மேலேறிக் கொப்புழி னும் செஞ்சத்தாமரையினகத்தும் அடிநாவின்கண் னும் நெற்றிந்தினும் வரவரச் சுடர்ந்தொளிரானின்ற அவ்வொளியினுலேயே தானும் மேன்டேமல் விளக்க முடையதாகி உச்சிக்கண்ணே சுரந்தொழுகும் எல்லாம் வல்ல சிவத்தின் கரைகடந்க பேரின்பப் பெருக்கிற நிளைத்துப் போக்குவரவு அற்று கிற்கும் நிலையும் மெய்க் குரவனையடுத்து அவன் அறிவுறுத்த அறியற்பாலனவா கும். எமது சைவசித்தாங்களுன்போதத்தின் இரண்டாம் பாகத்திற் ‘பிராண்யாமம்,’ ‘பத்தியாகம்,’ ‘சிவராசயோகம்’ என்னும் விரிவுறைகளிலும் இவ்வுண்மை சன் புரத்தார்ச்சுத் திறப்பாகச் சொல்லுவேண்டு மன வுக்குவிளக்கிச் சொல்லப்பட்டிருக்கின்றன. என்றாலும், அகமுகமாகச் செய்யப்படும் இத்தவப்பயிற்சி நல்லாகிரியனே அடித்து அவன் அறிவுறுத்தும் அறிவுரை வழி நின்ற செய்யாவிடிற் பேரிடர் பயக்குமாதலால், தவப்பயிற்சியில் வேட்கையுடைய நன்மாணவர் அதனை ஆகிரியன் நுவலும் உரைவழியின்றை பயிற்றபாலார். அது காறுச் தவப்பயிற்சியின் கூறுபாடுகளையும் முறைகளையும் உணர்ந்தார் நூல்களில் ஜியந்திரிபறக் கற்றுவருத் தீவ் எல்லாருங் செய்தற்குரியதாம் என்பது.)

சீர்திருத்தக் குறிப்புகள்

இனிப், “பழையன கழிதலும் புதியவும் புதுகலும் வழிவல கால வகையினுடேன்” என்ற மேலோருரைப்படி, காலம் ஊர்ந்து செலவச்செல்லப் பழையவாயப்போன பொருளகளும் பொருட் பகுதிகளும் அழிந்து போதலும், புதியவாய்த் தொன்றும் பொருள்களும் பொருடபகுதிகளும் மேன்மேற கிளாநதெழுதலும், இவ்வுகைத் துரிதான் பொருள் உயிரிலபொருள் என்னும் இருவகைத் தொகுப்பினபாலும் இடையிருது மாறிமாறி கிகழும் கிச்சுசிகளாயிருக்கின்றன. இன்றைச்சுகு மேடாயிருக்கும் ஒருங்கிலப்பகுதி அந்திலையழிந்து பின்னென்று பெருப்பள்ளமாய்யாறுகின்றது; அங்குன் மேபள்ளமாயிருப்பது மேடாய்த் திரிபெய்துகின்றது இன்னும், மரலுசெடி கொடிசனும் முன்னே தம்மாட்டிருத் திலைகள் காய்க்கு சருகாயப்போகப் பின்னே புத்தினாக்களைத்தமழுகள் தழைத்துப் பூச்சுக்காட்டித்துப் பழங்களைத்தருகின்றன; ஆனாடு முதிர முதிர அவைமுறைமே பட்டிப் போதலுங் காண்க. அங்குனமே, மககளுள் முதிரந்தொரும் இறந்தொழிய அவாதம் மகார் வளர்ந்து சிலகாலம் இளைஞராய்நூகர்வன நுகர்ந்து பின்னர் மாண்டு பழைந்து போகின்றனர்.

மேலுங் காலஞ் செல்லச்செல்ல மக்களுக்கு அறிவும் முயற்சியும் வரவரப் பெருகாநிறகின்றது. அதனால் அவாகாலங்களோடாறும் புதிய புதிய கருவிகளைப் படைத்துத் தமது வாழ்ச்சையில் முன்னிருந்த அல்லவ்களையொழித்து மேன்மேல் இனப்பநுகர்ச்சியினைப் பெருகச் செய்து வருகின்றனர். முன்நாளில் அகல்விளச்சுகளை வைத்துக்கொண்டு காற்றிலும் மழையிலும் பெரிதும் இடர்ப்பட்ட நம்மனேர் இப்போது பலதிறப்பட்ட

கண்ணேடு விளக்குகளைப்பெற்று எவ்வளவு இன்புற்று வாழ்கின்றனர்! முன்னே, மெல்லச்செல்லாங் கட்டை வண்டிகளில் மிகவுங் துன்பம் உழுந்து ஊர்ப்பயணானு சென்றவர்கள் இப்போது காற்றினுங் கடுகிச்செல்லும் நிலூந்திகளிற்கென்று சிறந்த பல தேயக்காட்சிகளையும் எத்துணை இனிதாய்க் கண்டு இன்புற்றவருகின்றனர்! முன்னே பனையேடுகளில் எழுதிவைத்த நூல்கள் எளி திற கிடைக்கப்பெறுமையால் கல்விமணம் விசப்பெறு திருந்தவர்கள் இப்போது அச்சப்பொறிகளின் வாயிலாக வெளிவரும் எத்தனையோ பல நூல்களை எளிதிலைய்தி எத்துணை அறிவுவிளக்கம் வாய்ந்துதிகழுகின்றனர்! இன ஊனமே, இனனும் நூண்ணிய ஆராய்ச்சியறிவாற் கண்டறியப்படுவ கருவிகளையும், அவற்றுல் விளையும் இன் பங்களையும் எடுத்துரைக்கப்படுத்தால் இஃது அளவின்றி விரியும் ஆகவே, காலங்கடோறுந் தொடர்ந்துநிகழும் மாறுதல்களை நன்காராய்ந்துபார்த்து, அவற்றிற்கேற்ப நமது வாழ்க்கையின் பழையகிலைகளை அறவே யொழித் தோ, அல்லதுவற்றுட் சீர்திருத்தற் பாலனவற்றைச் சீர்திருத்தியோ ஒழுகினுலன்றி மக்கள் வாழ்க்கை இனிது நடவாது. ஆதலால், இக்காலத்திற் கின்றியமையாது வேண்டப்படுஞ் சோதிருத்தக்குறிப்புகளை இந்நாற்பொருள் துவக்கத்திலிருந்து செல்லும் முறையே வைத்து நுவல்வாம்.

தமிழர் தம்மை யறிக்தொழுகல்வேண்டும்

முதலில் தமிழர் தம்மை இன்ன இனமென்று தெளிவாய் உணர்க்கு, அவ்வினத்தின் இயல்புஞ் செயலும் நல்லனவாயிருக்கக்கண்டால் அவற்றைத் தழுவி நடத்தவிற் கடைப்பிடியாய் நிற்றல்வேண்டும்; அவையிற்றிற் சில நல்லனவாயில்லாவிட்டாலும், அல்லதுவை

எல்லாமுமே நல்லனவாய் இல்லாவிட்டாலும் அவையிற் ரை யொழித்து, வேறு நல்லன கைக்கொண்டு நடத்தலி னும் முனைப்பாயிருக்தல் வேண்டும் இந்துவின துவக்கத்திற் காட்டி விளக்கியபடி, இற்றைச்சு ஐபாயிர ஆண்டுகளுக்கு முன்னேமே, அதாவது ஆரியர் இவ்விந்தியாட்டின் துழுதற்கு முன்னேமே தமிழர்தய முன்னேர் நாகரிகத்திற் சிறந்தாராயிருந்து, நாகரிகமில்லா ஆரியர்ச்சு நாசரிகவாழ்க்கையினைக் கற்றுக்கொடுத்தாராதலால், அத்தகைய முன்னேரின் மரபிலவநத தமிழர் கள் தமது பழம்பெருமையை யுணர்ந்து அதற்கீறப் ரடத்தல் வேண்டும்.

தமிழ் முன்னேர் தமது தமிழ்மொழியைப் பிற பொழிக்கலப்பின்றித் தூய்தாய் வல்லாவள னும் நிரம்ப வளர்த்து வழங்கிவந்த வாறுபோல, இஞ்ஞான்றைத் தமிழருந தமிழ்மொழியைத் தூய்தாய் வள னுற வளர்த்து வருதல் வேண்டும் ஒவ்வொரு மக்கட்குழுவினருந் தமது பொழியைத் தமிழ்மொழியினுளு சிறந்ததாகவைத்துப் பேரில் வருகையில். இஞ்ஞான்றைத் தமிழர்மட்டுத் தமிழ்மொழி யுணர்ச்சி சிற் துமில்லாக் கயவர்களாய் இருக்கின்றனர். அவருள் அத்தி டுத்தாறபோற் றமிழ் கறபார் சிலருந் தமது மொழிப்பெருமையை யுணராமல். இறந்துபோன வடமொழிச்சொற்கள் சொற்றிருடர்கள் கதைசௌயும், நேற்றுண்டான நாகரிகமில்லா மொழிகளின் சொற்கள் சொற்பொருள் வழக்குகளையும் ஒரு வரைதுறையின்றி யெடுத்துத் தமிழிற் புகுத்தி அதனைப்பாழ்படுத்தி அவ்வாற்றில் தம்மை அப்பிற மொழியாளர்க்கு அடிமைப் படுத்திக் கொள்ளுகின்றன, அவ்வடிமை வாழ்க்கையை மேய தமக்கொரு பெருமைவாழ்க்கையாகவும் மிழைப்பட கினைந்து இறுமாந்து ஒழுகுகின்றனர். தன்னைப்பெற்ற

தாயைக் கொல்லுங் தறுகணன் போலத். தன்னை அறிவு பெற வளாத்துப் பெருமைப் படுத்திப் தமிழைச் சீர்க்குலைக்கும் போலித் தமிழ்ப்புவவரைப் பின்பற்றி நடவா மல் தமிழை புள்ளன்புடன் ஒப்பித் தூய்தாய் வழங்கும் உண்மைத் தமிழாசிரியர்களைப் பின்பற்றி நடத்தவிற் தமிழ் நன்மாணவர் அணைவருங் கருத்தாயிருத்தல் வேண்டும். தமிழர் அணைவரும் பண்டுபோல் தமக்குஞ் தம் இலவங்களுக்குஞ் தம்முடுகளுக்கும் பிறவற்றிற்கு மெல்லாங் தூய தமிழ்ப்பெயாகளையே அமைத்தல் வேண்டுமன்றி. வடமொழி முதலான வேற்றுமொழிச் சொற் களைப் பெயர்களாக அமைத்தல் ஆகாது.

இன்னுந, தமிழ்வெல்லாருங் தம்மைத் தமிழ்வென் ரேவழங்கச் கடமைப்பட்டிருக்கின்றனர் தம்மை ஆரிய ரென்றுவது. ஆரியநால்களில் வகுத்துச்சொல்லப்பட்ட ‘பிராமணர்,’ ‘குத்தியியர்,’ ‘வைசியர்,’ ‘குத்திரர்’ என்றுவது சொல்லிக்கொள்ளலாகாது. மேலும், இப்போது தம்மை ஆரியராகவுங், தமக்குரியமொழி ‘சமஸ்கிருதமே’ யாகவும் பிழைப்படக்கருதி மயங்கியிருக்கும்பார்ப்பனர் அணைவருங், தம்மவெல்லாத தமிழ்வெல்லாரையும் ‘வைப்பாட்டிமக்ளன்’ எனப் பொருள் தருஞ் ‘குத்திரர்’ என்னுடைய சொல்லால் வழங்குவதுமல்லாமல். தமிழரில் ஏழூ எளிபவர்களாயிருப்பவர்களை ‘அஃடே’, ‘அடி’ என்றும் இழித்தழைக்கின்றார்கள். இங்னாங் தம்மை இழிவு படித்தவரும்பார்ப்பனர் எல்லாரையும், அவர்கள் உயர்ந்தவராயிருப்பினும் இழிவதொழில் புரிபவராயிருப்பினும், அவாகளெல்லாரையுங் தமிழர்களோ ‘சாமி, சாமி’ என்று மிகவுபாந்த சொல்லால் அழைக்கின்றார்கள். இனியே ஆங் தமிழர் தமது மேன்பையுணர்ந்து, தம்மை எவருஞ் குத்திரவென்னும் இழிசொல்லால் அழைக்கவுங், தம்மை

‘அடே’ ‘ஆட’ எனவினிக்கவுஞ் சிறிதும் இடங் தரலா காது. “கீழ்மாராயினுந் தாழூரை” என்னும் ஒளவையாறின் பொன்மொழியினைப் பார்ப்பனாக்கும் பிறர்க்கும் எடுத்துச் சொல்லித், தாழ்மையாக நடத்தலின் மேன்மையினை எங்கும் பரவச் செய்தல் வேண்டும். தமிழருங் தமக்குள் தாழ்ந்த வகுப்பினராயிருப்பவரை இழித்துப் பேசுதலும் அழைத்தலும் ஒரு சிறிதுங்கூடா. எல்லாரிடத்தும் அன்பாயும் வணக்க ஒடிக்கத்துடனும் நடத்தலே சிருஞ் சிறப்புந் தரும்.

“ஓமுக்கம் உடையவர்க் கொல்லாலேவ தீய

வழுக்கிபும் வாயாற் சொலல்” என்னுந் தெய்வத் திருவள்ளுவர் அறவுறையினை எல்லாரும் எப்பாதும் நின்னவிலிருத்தி யொழிகுதலே வாய்மையாகும்.

இன்னுந், தமிழரில் நூல் ஒதுவாரை ‘ஒதுவார்’ எனவும், நூல் சுறுப்பாரை ‘ஆசிரியர்’ எனவுந். தூற வெங்குமுக்கம் உடையாரை ‘அந்தணர்’ எனவும், அரசியல் டடத்துவாரை ‘மன்னர்’ எனவும். உழவுதொழில் செய்வார் செய்விப்பாரை ‘வேளாளர்’ எனவுங், கொண்டு ஏற்றல் செய்வாரை ‘வணிகர்’ எனவுந், தச்சு, கொல், டு தலான் பதினெண்டொழில் புரிவாரைத் தச்சர். கோல்ஸர் எனவும் இப்போது வழங்குயாப்போல் எப்போதும் வழங்கிவருதலே செயற்பாலது. இத்தமிழ் வழுப்பினரையெல்லாம், ஆரியமிருதிநூல் வகுப்பான ‘பிரம்ம ஏஷ்த்திரிய வைசிய சூத்திர’ குலங்களிற்கேசர்த்துக் கூறுதல் மானக்குறைச்சலும் ஏதமுமாம் என்க.

இவ்வாறு தொழில் வேற்றுமையால் உண்டான குலவெற்றுமையையே பெரிதுபாராட்டித் தமிழ்மக்கள் தம்புள் உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல், தனித் தனியெல்வேற்றினங்களாய்ப்பிரிந்து வளிவிழுந்து துன்ப

வாழ்க்கையிற் கிடந்தமல்லது நிரம்ப வருந்தத் தச்கதா யிருக்கின்றது. இனி. யங்கனம் வெவ்வேறிராமல் எல்லாருந் தந்குதடையின்றித் தத்தமசகியைந்தகுணநல்ஞர் செயல்நலம் அறிவுநலங் கல்விநலம் அழகுநலம் வாட்டந்தாருடன் கலத்தலில் மனத்திடப்பத்துடன் முணிற்றல் வேண்டும். ஆனால் ஊன் உண்ணேச் சைவவோழுக்கம் உடையவர் அச் சைவவோழுக்கம் உடையாருடன் ஒன்றுகலத்தலே வேண்டற்பாலது; ஒரோவொருஊற் பிறநலபபற்றி அவர் ஊன் உண்பாருடன் கலசகவேண்டி வரின், அவரைச் சைவவோழுக்க முடையாககிப் பின் அவருடன் கலச்கவேண்டுமேயன்றி. ஊன் உண்ணேச் சைவவோழுக்கத்தினின்றுந் தாஞ்சு சிறிதும் வழுவதல் ஆசாது.

“ஒன்றுக் கல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமைநன்று” என்றுங்,

“கொல்லான புலாலை பறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்” என்றுப் ஆசிரியர் திருவள்ளுவ நாயனர் அறிவுறுத்திய கொல்லானா, புலா ஊன்னைமை என்னுந் தலையாய அறங்கள் இரண்டும் பண்டுதொட்டுத் தமிழ்மென்மக்கட்டேக உரியவை என் பதைத் தமிழர் எவரும் எக்காலும் எவ்விடத்தும் மறவாமல் நினைவுகூர்ந்து நடத்தல் வேண்டும்.

காதல்மணம்

இனி, ஆற்றிவவாய்ந்த மசகட்பிறவியும் பிற சிற்றுயிர்ப்பிறவிசளும் இம்மாங்கிலத்தில் தொடர்ந்து வருவதெல்லாம் ஆண்பெண் சேர்க்கையினால்தேரே? மச்களல்லாத பிற வுயிர்களிலோ அச்சேர்க்கையானது பெண்ணின் விருப்பத்திற்கு இணங்கிடையெநடைபெறுகின்றது. பறவையினங்களிற் பெண்பறவையானது தனக்கியைந்த

ஓர் ஆண்பறவையுடனே மட்டுள் கூடிவாழும்; தனக் கியையாத ஆணுடன் கூடாது; தனக்கிணங்க ஆண் ஒன் நூற்றீய யன்றி வேலீரூ ஆண் பறவையைப்படும் நாடாது. பறவைகளின்மாட்டுக் காணப்படும் இநக உயாந்த காத வொழுக்கம் மக்களிடத்தும் பிறழாது அயையுமானால், மக்கள் வாழ்க்கையிலே சீதார் அவைதூட்டுண்டாகமாட்டாது. ஆற்ற, பெண்ணின கருத்தையுக காசலையும் அறியாமற பிறர் புணாதகப் புணரும் பொலிமண் மீம் அங்கும் இன்பமும் இன்ற இநானில் நடைபெற்று வருகின்றது. இதனுட, பெண்ணுக்குக் கறபொழுக்கம் நிலையாமையோடு. ஆணும் பலவாறு பிழைப்படலுமுகிப் பினிப்பட்டு வாழ்நாள் குறுகப் பெறுகின்றது. ஆகவே, சாதி குலம் பிறப்புப் பொருள் பட்டம் கிலை முதலான காரணங்களைப் பெரிதபாராடிக். காதலன்பைக் கருதாமற செய்யும் கோவிமணத்தை அறவே ஒழித்து விடல் வேண்டும். வேறுநகத்க காரணத்தையும் ஒரு பொருட்டசுக நினைபாராற். பெண்ணும் ஆணுக் காதலன் பாற்கடுஞ் கூட்டத்திற்கு முதன்மை தரவேண்டும்.

புதல்வர்க்கு ஆக்கம்

இனித், தாம் பெற்ற புதல்வர்க்குக் கல்விபறிவு புகட்டி, அவர் அதுகொண்டு தமது வாழ்ச்சைக்கு வேண்டும் பொருள் தேமக் கொள்ளுமாறு செய்து, பின் அவரை இல்லறவாழ்க்கையில் கிலைப்பிக்குட்டுவும் அவ்வளவே பெற்றேர் மகட்குச்செய்யக் கடனாப்பட்டவராவர். அவர்க்குச் செல்வப்பொருளைத் சேடித் தொகுத்துவைக்கும் பெற்றேர் அவர்க்குத் தீமையீய செய்பவராவர் தபது குடிம்பச்செலவுக்கு தீமற்பட்ட பொருளைத் தனித் தமிழ்க்கல்லூரி வைத்துத் தனித்தமிழும், பயன் மிகுதி

யும் உடைய ஆங்கலமும் அதனை நியாத்தக் கில் சொழி களுங் கற்பிக்தவ சூகனிபாகக் கொடுத்தல்வேண்டும்.

இக்காலத்திற்கு வரைதுறையின்றி உணவளிக்கும் அறங் பயன் நாராய்யடென், அறச்சோறு தின்பார் பல தீபசெபல்கள் பரியுமாறும் அவரை ஏவுகின்றது. உறுப்பறைகட்கும், பிணிப்பட்ட எழைகட்குங். கல்விபயிலும் எளிப் மாணவாக்கும். நூல்களுமிகும் வறிய ஆசிரியர்க்கும். புதிபண பழைபண ஆராய்ந்து பலதுறைகளிற் பாபன் படிம் நூல்கள் இயற்றும் நூலாசிரியர்கட்குஞ். சொற் பொழிவு சிகழ்த்தும் நாவலாக்குஞ், தவவிவாழுக்கத்தில் நிற்குஞ் துறவிகட்கும் உணவும் பொருஞும் வேண்டுமெட்டும் உவந்து நல்குதலே உண்ணையான அமாகும்.

மறுமைவாழ்விற் கருத்து

இனி.இராமைவாழ்க்கையில் ஈட்பட்டிருக்கையிலே யே இதன் கிளைபாணமையும், இது மறுமைவாழ்க்கைக்கு வாயிலாதலும் உணாந்து, இம்மை மறுமையை வசூத்து எல்லாவுமிர்கட்கும் உயிராய்த துணைநின்று உதவிவரும் எல்லாம்வல்ல இறைவனை எந்தொழும் மனக்கசிவுடன் நினைந்து வருதல்வேண்டும்.

“இருக்கினும் நிற்கும் போதும் இருந்துகண் துயிலும் பொதும். பொருக்கெனநடக்குமபோதும் பொருங் தும் ஊண் துயக்கும்போதும், முருக்கிதழ்க்கணி வாயாரை முயங்கிடுஞ்சமுயியும்போதுங். திருக்களா வடைய நம்பா சிந்தை யுன் பாலதாமீ” என்ற அதிவீரராமபாண்டிய ருறையினை எண்ணிப் பார்க்கு சுகால் அரசவாழ்க்கையிலிருந்த அப்பெருந்தகைக்கீ எக்காலுஞ் சிவபிரான் றிருவடிக்கண் அபரா அங்பு இருந்தாற்போல, ஏனைமக்கள் எல்லார்க்கும் இவ்வுலக வாழ்வில் அறிவும் முயற்சியும் நிச்சலைக்கவிலேயே இறை

வன்பாலும் ஒரு தொடர்பான அன்பு நிகழப்பெறுதல் இயல்வதே யாமென்பது தெற்றிறன விளங்கானிற்கும். இவ்வுலகவாழ்வு முழுது மீமை இறைவனங்களால் நடைபெறுவதென உணர்ந்துணர்ந்து உருகிவருதலே அணைவருஞ்செயற்பாலது. இங்களும் நினைந்துருசவல்லார்க்கு இம்மையும் மறுமையும் இரண்டல்லவாய் ஒன்றேயாய் உறுதிபயத்தல் திண்ணம்.

இன்னும் முழு முதற்கடவுள் ஒன்றேயன்றிப் பல இல்லை என்னும் உறுதியில் ஒருசிறிதும் நெகிழலாகாது. அம்முழுமுதலும் ஒளிவடிவாய் என்றும் எவ்விடத்தும் எல்லாவயிர்களின் அகத்தூர் புறத்தும் விளங்கியபடியாய் நிற்கும் நிலையினைக் கருத்துங்றி நினைந்துவரல்வேண் மே. மக்களாவார் தம் போன்ற மக்கள்வடிவில் வைத்தே முழு முதற்கடவுளை வாழ்த்தவும் வணங்கவும் விழைவு மீதாநதுநிற்றலால், ஒளிவடியிற் காணப்படுஞ் சிவந்த நிறமீ அப்பன்வடிவென்றும். அதற்காணப்படும் நீல நிறமீ அம்மைவடிவென்றும் உணர்ந்து, அவையிரண்டும் பிரிவின்றி ஒருங்கு விரலி நிற்கும் அம்மையப்பர் உருசிலே கருத்தைப் பதியவைத்து, அதனையே எக்காலும் வாழ்த்தியும் வணங்கியும் வருதல் வேண்டும்.

இங்களுஞ்சிவரியில் அப்மையையுமையன்றி, அவரின் வேறுகாமல் அவர்தம் புதல்வராகக் கருதப் படும் முருக்கேவளையும் யானை முசப்பிரானையும். அப்மையின் நீலவுருடைவ லாய்ந்து அவரின் வேறுகாக திருமாலையும் முழு முதற் கடவுளுங்கு அந்தப்படியில் வைத்து வணங்குதல் இழுக்கன்று இகதிருவருவங்களைத் தவிர, நம்போற பிறப்பு இறப்புகளிற் கிடந்துழன்ற சிறுதெய்வங்களையுங்கண்ணன் இராமன் முதலான அசாகளையும்

கடவுள் சிலையில்வைத்து வழிபடுதல் மன்னிக்கப்படாத பெருங்குற்றமாய் முடியும்.

“சென்றுநாஞ்சிறுதெய்வன்சேர்வோமல்லோஞ்சிவ பெருமான் றிருவடியேசேரப்பெற்றோம்”என்றும், “உள்ளேன் பிறதெய்வம் உண்ணையல்லா தெங்கள் உத்தமனே”என்றும், நம் சமயாசிரியர் அறிவுறுத்திய மெய்யுரைகளைத் தமிழராவார் அணைவருங் கடைப்பிடித் தொழுகல்வேண்டும்.

இன்னுஞ், சிறுதேவதை வணக்கத்தைச் செலுத் தும் வரையில் அறிவற்ற கீழ்மக்கள் உயிர்க்கொலையும் ஊனுணவுமாகிய கொடுங் தீவினைகளைக் கைவிடமாட்டார். ஆதலாற், றமிழரில் மேன்மக்களாயிருப்பாரெல் லாம் அல்லும் பகலும் இடையருது முபன்று சிறுதேவதை வணக்கத்தையும் உயிர்க்கொலை ஊனுணவையும் அறவே யொழித்துவிடல்வேண்டும். இதனினுஞ் சிறந்த அறமுஞ் சிறந்த தெய்வக்கொள்கையும் வேறில்லை.

திருக்கோயிற் சிறப்பு

இனி, அல்லல் மிகுந்த இயமக்களின் சிறவாழ் நாளில், அவர்தம் நினைவைப் பலவாறு சிதறஅடித்துப் பல தீய தகாத வழிகளிற் செலுத்தும் பொருள்களும் இழிஞருந்தும் எங்கும் நிறைந்திருத்தலால், அவர்தமக்கு நல்லெண்ணத்தையும் நல்லினைவையும் இடையிடையே வருவிக்கத்தக்க உயர்ந்த பொருளுஞ் சிறந்த அறிஞரும் ஊடே ஊடே இல்லாவிட்டால், மாந்தரிற் பெரும்பாலார் தீவினைகளிற் பெருகிப்பாவப்படுகுழியில் வீழ்த்து விரைவில் மாய்ந்துபோவரென்பது தின்னமன்றோ? மக்களின் இப்மன்சிலையினை நன்குணர்ந்தே நஞ் செந்தமிழ்ச்சான் ஒரேர், எல்லார் செய்யும் நல்வினை தீவினைகளையும் அருகிருந்து கண்டு, அவ்வினைகளுக்குத் தக்கபடி இன்பதுண்

பங்களை வசூப்பானான் இறைவன் ஒருவன், அவரெல் லார்க்கும் மேற்பட்ட அறிவும் ஆற்றலும் உடையனும் என்றும் எவ்விடத்தும் நந்தாமணினிளச்சாய விளங்கிக் கொண்டிருக்கின்றனன் என்னுமுண்மையினை எல்லார்க்கும் எளிதில் நினைவின்கண் வருஷிதகற்கு ஒப்பற்ற கருவிகளாகவே திருக்கோயில்களைத் தொன்றுதொட்டுத் தமிழ்மக்கள் உயிர்வாழ்ந்த இவ்விநதிய நாடெங்கனும், அவர்போய்க் குடிபேறிய ஏகுபதி சாலடி மெகு சிகம் பேர்நு முதலான் மிகப்பழைய நாடுகளாகனும் அமைத்துவைக்கலாயினார். இத்திருக்கோயில்களை மிகச் சிறிய அளவிலிருந்து மிகப்பெரிய அளவினவாகப் பழந் தமிழ்ப் பெருமக்கள் ஆங்காங்கு அமைத்துவைத்திருத்தலை கோக்குங்கால். அவர்கள் அவற்றிற்காக எவ்வளவு அறிவாராய்ச்சிசெய்து எவ்வளவும் அருப்பாடுபட்டுக் கோடி கோடியாக எவ்வளவு பொருளைச் செலவுசெய்து, அவற்றை நூற்றுயிரக்கணக்காய் இந்நிலவுலகின் நடுப் பகுதி நெடுக அமைத்துவைத்திருக்கவேண்டுமென்பது தெற்றிறனப் புலனுகாநிறகின்றது. இறைவன் சிறியதிற் சிறியதான் சிற்றனுவிலும், பெரியதிற் பெரிபவான் வான் மண்டலங்களிலும் விளங்கும் இபல்லினை நினைவிற்பதித் தல்லைண்டியே, சிறியகோயில்களும் பெரியகோயில் களும் ஆங்காங்கு அமைக்கப்படலாயின. மிகப்பெரியகோயில்மைப்புகளை கோக்குங்கால், மக்களின் நினைவானது இறைவனது மிகப்பெரிய சிலையினையுணர்ந்துதன்னையறியாத ஒரு பெருமகிழ்ச்சியும் வியப்பும் அடைந்துதானும் விரிந்தகன்று விளங்கா நிற்கின்றதென ஆசிரியர் உவில்லியம் ஜேப்ஸ் இதனுண்மையினை உள்ளவாறுத்து மொழிந்திருக்கிறார் * ஆகலாற், கோயில்

யான புகழை நிலைநிறுத்துதற்குத் தம்முடைய உயிரை யுங்கொடுப்பார் இருத்தலாலும், புகழுக்குமானா பழிச் சொல் வருவதானால் உலகமுழுதுந் தமச்சுடைமையாகக் கிடைப்பினும் அதனைக் கொள்ளாதார் நிலவுதலாலுந, தங் கடமையை மறவாதவருந் தமது நலத்திற்கென்றே முயலாமற பிறரதுநல்மே கருதி உழைப்பாரும் உலவுதலாலுமே இவ்வலகம் அழியாது நடைபெறுகின்றது’ என்னும் மிகவிழுமிய அறவுரை பகப்படுதல்காண்க. இவ்வறவுரை பகர்ந்த பாண்டிமன்னன் இருந்த பழைய காலத்திற் ரமிழ்மக்கள் பெரும்பாலும் இவ்வுயர்ந்த அழ வொழுகசத்திற் ரலைநின்றூரென்பது தெற்றெனப்பெறப் படுகின்றதன்தே? இம்மையின்பங்கள் எல்லாவற்றையும் எஞ்சாமல்’ நுகர்தற்கேற்ற பெருஞ்செல்வ வாழ்க்கையிலிருந்த தமிழ்வேந்தர்களே தவவோழுக்கத்தில் நிலை பெற்ற நினைவினரா யிருந்தனரென்றால், ஏனைமக்களுங் கலைவல்ல புலவர்களும் இல்லறத்தி நூனாகுந துறவற வொழுக்கமே கைக்கொண்டிருந்தனரென்று கூறுதல மிகையாமோ? மைனவாழ்க்கையில் நின்ற பண்டை நந் தமிழ்மக்களும் நிலையாமையுணாநது மறுமையின்பத்தை நோக்கியே நின்றனரென்பதற்குப் பல சான்றுச்சாரும் மேற்கொள்களும் எமது முற்கால மிற்காலத் தமிழ்ப் புலவர் என்னும் நூலுள் யாம் விரிவாக எடுத்துக்காட்டி யிருத்தலால், மீண்டும் அவற்றை இங்கே விரித்திலைம்

இங்கனமாக இம்மையின்பங் துய்த்துவரும் வாழ்க்கையிலேயே நம் பழந்தமிழ்மக்கள் பற்றற துறவுள் ளம் வாய்ந்தவரா யிருந்தாற்போல. இருசகுவேத காலத் தாரியர் எட்டுணையேனும் பற்றற தூய அருள்நெஞ்சம் வாய்ந்தவராய் இருந்தனரோவென்றால், இருந்திலர். அத னால், “ ஒருமையுள் ஆமைபோல் இந்தடக்குந்” தவ

வொழுக்கத்தினைப் பழைய ஆரியர் சிறிதுமே யுணர்ந்தவர்களை நன்கறியப்படுகின்றது. இந்திரன், வருணன் முதலான தேவாகட்டு வேள்விகள் வேட்டு, அவ்வேள்விக்கண் எருதுகள், எருமைகள், ஆக்கள், செம்பறியாடுகள் முதலான விலங்கினங்களை இரக்கமின்றிக்கொன்று அவற்றின ஊனையுஞ், சோமப்பூண்டில் இறங்கிய கள்ளோயும் அவர்கட்டுப்படைத்துத். தாழும் அவற்றை அருந்தி வெறியாட்டு அயர்ந்த ஆரியரது புலையொழுக்கமே அவ்வாரியாபாடிய இருசகுவேதப் பதிகங்கள் பலவற்றி னுள்ளும் அடுத்தடுத்துப் பாராட்டிச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒருகால் இந்திரனுக்கு நூறு எருமைகள் வெட்டிப் பலியாக இடப்பட்டமையும், மற்றொருகால் முந்தாறு எருமைகள் வெட்டி அவனுக்குப் படைக்கப் பட்டமையும் இருக்குவேத ஆரூம்மண்டிலத்துப் பதி னேழாம் பதிகத்திலும், ஐந்தாமமண்டிலத்து இருபத்தொன்பதாம் பதிகத்திலும் முறையே விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன; அங்ஙனமே மூன்றேரியளவு சோமக்களை இந்திரன பருகிவிட்டமையும் பிற சொன்ன உசை-ஆட்பதிகத்தில் நுவலப்பட்டிருக்கின்றது. இன்னேரன்ன இரகமற்ற கொடுஞ்செயல்களைத் தவிரவேறு அருட்செயல் எதனையும் ஆரியர் செயதனரென்பது அவர்பாடிய அவ்விருக்குவேதப் பாட்டுகளாற் சிறிதும் அறியக்கூடவில்லை. மற்று, ஆசிரியர் திருவள்ளுவநாயனுர் அருளிசெய்த திருக்குறளிலோ,

“அறவினை யாதெனிற கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாந் தரும்” என்றும்,

“தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி தின்னுயிர் நீக்கும் வினை” என்றும்

“அனிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணுமை நன்று” என்றும், “பொருளாட்சி போற்றுதார்க் கில்லை அருளாட்சி ஆங்கிலை ஊன் றின்பவர்க்கு” என்றுங் கொல்லா மை புலாலுன் ஊன்மை என்னும் அருளறம் வற்புறுத்தப் பட்டிருச்சின்றது.

இனி, இந்திரன் முதலான தேவர்களை ஆரியர் வேண்டிப்பாடியபாட்டுகளிலும், தமக்கு ஊனும் உறை யுரும் உதவிய தமிழர்கள் செய்த நன்றியை மறந்து அவர்களை அழித்துவிடல் வேண்டுமென வேண்டும் புல் விய வேண்டுகொண்மொழியுங் தமிழர்களுடைய நிலங்களும் ஆந்மாடுகளும் அரண்களும் பொன்னும் மணிக்கலனைகளுமெல்லாந் தமக்கீக வந்துவிடல் வேண்டுமென அத்தேவர்களை இரக்கும் இரப்புரைகளுமீமே நிரப்பிக்காணப்படுகின்றன.

“எங்கன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்தன்றி கொன்ற மகற்கு” என்று தமிழ்மறை கூறிய அறவுரையினை ஆரியரிடத்தும், அவர்பாடிய பழைய வேதப்பாட்டுகளிலும், ஆரியநடையினை இஞ்ஞான்று தழுவிநடக்குஞ் தனிக்குழுவினர் மாட்டும் ஒரு சிறிதுங் காண்டல் இயலாது. இவ்வாறு அருளொழுகக மேசிறிதும் இல்லா ஆரியர்க்கும், அருளொழுக்கத்தினை யே தமக்குயிராய்க்கொண்ட தமிழரின் தவவொழுக்கத் திற்குஞ் தொடர்புகாணப்புகுதல் கல்லில் நார் உரிககப்புகுதலுக்கீ ஒப்பாகும்.

அற்றேல், வடமொழியில் ஆக்கப்பட்டிருக்கும் உபங்கிடதங்களுஞ், சாங்கியம் யோகம் முதலான விழு மிய நூல்களும் அருளொழும் அறத்தையுங் தவத்தை யும் மெய்யுணர்வினையும் அடுத்தடுத்தெடுத்து வற்புறுத்

துறைத்தல் என்னையெனின்; அந்நால்களெல்லாம் ஆரி யரைத் திருத்தம்பொருட்டுத் தமிழாசிரியாகள் வடமோழியில் ஆக்கிவைத்தனவேயன்றி அவை ஆரியராற் செய்யப்பட்டன அல்ல. இவ்வண்மை எப்ருடைய மரணிக்கவாசகர் வரலாறுங்காலமும் என்னும் நூலீ னும், முற்காலமிற்காலத் தமிழ்ப்புலவோர் என்னும் நூலிலும் விரிவாக எடுத்து விளக்கப்பட்டிருத்தலின் அதனை அவற்றிற்காண்க

இனி, இல்லிருந்து இம்மையின்பந் துய்த்துவருகை யிலேயே தவவொழுக்கத்தை மேற்கொண்டுவந்த பண்டைத்தமிழர், நிலையில்லா இம்மையின்பநுகாச்சியை உவர்த்து வரவரக்கைவிட்டு, நிலையுள்ள மறுமையின்பநுகாச்சியினேப் பயக்குந தவவொழுக்கத்திலேயே தம் வாழ்நாள் முடியுங்காறும உறைத்து நிறகலாயினர். இஃது ஆசிரியர் தொல்காப்பியனார்,

“காமனு சான்ற கடைக்கோட் காலை
எமனு சான்ற மகசளொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்றாரு
ளிச்செய்த நூற்பாவால் நன்கறியக்கிடக்கின்றது: இச் சூத்திசப்பொருள் யாதோவெனிற் கூறுதும். காமம் சான்ற கடைக்கோள்காலை—இம்மையின்பம் நிரப்பத் துய்தது முடிவுகொண்ட காலத்தில், ஏமம சான்ற மகச ளொடு துவன்றி-தமக்குக் காவலாய் அமைந்த புதல்வருடன் பொருந்தி, அறம்புரி சுற்றமொடு-தாஞ் செய்தல் தவிர்ந்த இல்லறவொழுக்கத்தை நடாத்துஞ் சுற்றத்தாருடன் கூடியிருந்து, கிழவனுங் கிழத்தியும்-தலைவனுங் தலை வியும், சிறந்தது பயிற்றல்-வீட்டுகெற்றிக்கான தவத்தில் இடையருது தம்மைப்பழக்குதல், இறந்ததன் பயன்-

மேற் செய்துபோந்த இல்லறத்தின் பயன் ஆகும்; ஏ அசைனிலீ “கனைட்டெருங் காம மீண்டு கடைக்கொள்” எனக குறுங்தொகையிலும்(கூகு), “ஆடலுங் கோல மும் அணியுங் கடைக்கொள்” எனச் சிலப்பதிகாரத் திலும் (கு,எசு) வந்தாற் போற் ‘கடைக்கொள்’ என்பது முடிவு என்னும் பொருளில் வந்தது.

நேரே காணப்படும் இச்சூத்திரப் பொருளால், தலை வனுந்தலையிடும் இம்மையினபம் முற்றத்துய்த்து முடித்த தமது பிறபருவதற்கீத தம்மக்களுஞ் சுற்றதாருங் தாஞ் செய்துபோந்த இல்லறவொழுகுக்கத்தை இனிது நடாத் திக்கொண்டு தமசுருந் தமது தவவொழுக்கத்திற்கும் உதவியாய் நிறசத், தாந்தவப்பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டு நிற்பாரன்பது தெளிவுறப் புலனுகின்றது. ஆகவே, மனைவிமக்கள் சுற்றத்தாரை விட்டுப்போய்த் தாந்தனியிருந்து நோற்கும் புத்த சமன்துறவும், மாயாவாத வேதாநத்து துறவும், அவரைப் பார்த்து மேற்கொண்ட சைவமடத் தலைவர் துறவும், அன்பும் அருளும்நிறைந்த நம்பண்டைத் தமிழ்ச்சான்றேர்க்கு உடயபாடாகாமை பெற்றும். பிள்ளையைப் பருவம் முதற்கொண்டே தம்மோடு உடலும் உயிருமாய் அன்பு பூண்டொழுகித் தம்மைப் பெற்று வளர்த்த தாய்தந்தையரையுந், தமது கட்டிளையைப் பருவங் தொட்டே கரும்புஞ்சவையுமாய்த் தம்மைக் காத வித்துக் கண்ணுங்கருந்துமாய்த் தம்மைப்பாதுகாத்து மாணிக்கம் போல் மக்களைப் பெற்றுக்கொடுத்துத் தமக்குயிரோற்சிறந்து உடன்பழுகிய மனைவியரையும், பிறபருவதற்கீத தமக்கொர் ஊன்றுகோலாய்த் தமக்கு எல்லாவகையிலும் உதவத்தக்க தம் புதல்வர்களையும், இவர்களின் தொடர்பால் தம்மாட்டு மெய்யன்பு பூண்டொழுகுஞ் சுற்றத்தாரையும், பிள்ளையைப் பருவநதொட்டே

தம்போடுடன்பிறந்து உடன்வளர்ந்த தமையன் தம்பி தமக்கை தங்கைமாறையும் அன்பும் அருளும் இனறிக் கைவிட்டு அவரெல்லாம் ஏங்கி யலற மனையகந் துறந்து போய்ப், பிறரிடும் எச்சிறசோற்றிற்கு ஏமாந்தலையுங் துறவுவாழ்க்கை சீசீஅறவேகடியற்பாலது' அறவேகடியற் பாலது' தமது தவவாழ்க்கைக்கு வேண்டுவனவெல்லாங் குறைவறநல்கித், தமக்கு அன்புடன் பணிபுரியும் மனை வியும் மக்களுஞ் சற்றத்தாருமெல்லாம் உவப்ப அவரிடை யிருந்து, அவருந் தவவாழ்க்கையினை நாடுமாறுசெய்து, தாமுந் தவவொழுக்கத்தை முட்டின்றி முடிச்சும் பண் டைத்தமிழரின் தவவாழ்க்கையே ஆ சாஸ்சிறந்தது ! சாலவேண்டற்பாலது ! தவவேந்தரான திருப்புலநாய ஞர் “நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றுந், தாயுமரான அடிகள் “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே, அல்லது வேறெருந்தறி யேன் பராபரமே” என்றும் அருளிச்செய்தபடி, இறைவன் றிருவருளால் தமக்கு நெருங்கியதொடர்பினராய் வந்துவாய்த்த பெற்றூர் உற்றூர் மனைவிமக்கள் முதலாயினார்க்கு முதலிலும், வனையோர்க்கு அதனை யடுத்தும் அன்பும் இன்பமும் பெருகச்செய்து, அவரை அல்லற்படாமல் ஜயன் திரு வடித்தொண்டில் தம்போடு உடன்டய்க்கும் நம் பண் டைத் தமிழ்ச்சான்றேரின் அருந்தவ வாழ்க்கையே விழுமிது ! விழுமிது !

அங்கனமாயின், தம் உற்றூர் உறவினரோ டெ னிருந்து துறவுடடத்தல் இபலுமோவனின்; இயலு மென்பதற்கு அறுபத்துமூன்று நாபனமாரிற் பெரும் பாலார் இல்லிருக்கேத் இறைவன் றிருவடிததொண்டை ஒருசிறிதும் வழுவாதுநடாததி, மறுமையின்பத்தை முற் றப்பெற்றுமையே உறுபெருஞ்சான்றும். மேலும். இல்

லந்துறங்கீதகி இடர்ப்படுந்துறவிகள் பலருங் தாஞ்செய்த
பிழையினை நெஞ்சங் திறந்து இஞ்சான்றுங் கூறுதல்
கொண்டும், இஞ்சான்றைத் துறவு தவவோழுக்கமாகா
மையும், இல்லிருந்து ஏதொருகுறையுமின்றித் துறவு
நடாத்திய பண்டையோர் ஒழுகலாறே உண்மைத் தவ
வோழுக்கமாதலுங் தெளியப்படுமென்க.

இச்சூத்திரப்பொருள் வெள்ளிடைமலைபோல் இவ்
வாறு இனிது விளங்கிக்கிடப்பவும், இஞ்சான்றைத் தமிழ்
முறிஞர் ஒருவர், மக்களுஞ் சுற்றமுந் தம்மைப் புடை
சூழிருந்து பனையறம் நடத்தும் மாண்பினையே இச்சூத்திரமும் உணர்த்துகின்றதென் ஆசிரியன் கருத்தொடு
மாறுபட்டொரு பொருந்தாவுரை கூறினார். கற்பியலின்
துவககத்திருந்து ஜம்பது சூத்திரங்கள் வரையிற் றலை
வனுங் தலைசியுங் திருமணஞ்செய்துகொண்டு வாழுங்
கற்பொழுக்கத்தின் வகைகளை நன்கெடுத்துக் கூறியின்,
அவ்வாறெல்லாம் நடைபெற்ற காதற்கற்பொழுக்க மனை
யறத்தின் பயன் மறுமையின்பம் நோக்கித தவத்தின்கண்
அமர்தலேயாம் என அறிவுறுத்துதலே ஆசிரியன் கருத்தாகுமன்றிக், கூறியது கூறலாய் முனசொன்ன கற்
பொழுக்க மாட்சியினையே கற்பியலின் முடிவிடத்தும்
ஆசிரியன் கூறினுளைன்றல் ஒருசிறிதும் பொருந்தா
தென்க. மறுமையின்பம் நோக்குந் தவவாழுக்கையிற்
றமக்கு நம்பிக்கை யின்மையாற்போலும், அவ்வறிஞர்
தமது கருத்துக்கிணக்குவான்வேண்டி ஆசிரியன் கருத்தை
மாற்றியுரைத்தார். ஆனால், ஆசிரியனே மறுமை
நோக்கிய தவவாழுக்கையிலே நம்பிக்கை மிகவுடைய
னென்பது,

“காஞ்சிதானே பெருந்தினைப் புறக்கே
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றுனும்

நில்லாவுலகம் புல்லீப கெறித்தே”எனப்புறத்தினையியலில் யாக்கையும் இளமையுஞ் செல்வம் முதலியன வும் நிலையாமையின் வீடிபேறு நோக்கித் தவம்புரிதலை வற்புறுத்துங் காஞ்சித்தினையினிலக்கணத்தை அவன் எடுத்தோதினமையாற பெறப்படுதல் காண்க. எனவே, காதலொழுக்கம் முகிழ்தலர்ந்த களவொழுச்கங்களி, அதன்கட்காய்த்த கறபொழுக்கம் அதன்பிறகுறி. அக் கறபொழுக்கத்திற் கனிந்த தவவொழுக்கங் கடைப்படி யாய்க்கூறலே ஆசிரியன்றன் உள்ளக்கிடையாதல் தெள் விதிற் பெறப்படுமென்க.

அற்றேல், கற்பியவின் இறுதிச்சுத்திரமாய் கிற்கற் பாலதான “காமஞ்சான்ற” என்னுஞ் சூத்திரத்திற்குப் பின், “தோழிதாயே” என்றும், “வினைவயிற் பிரிந் தோன்” என்றும் வேறிரண்டு சூத்திரங்கள் இயை பின்றி கிற்றல் என்னையெனின்; அது பிறகாலத்தே ஏடைமுதுவோரால் நேர்ந்த பிழையாமென்க. “தோழி தாயே” என்னுஞ் சூத்திரம் வாயில்களாவார் இவர் என்றுணர்த்துகின்றது. இது வாயில்களினிலக்கணங்களுங் “கற்புங்காமமும் நற்பாலொழுக்கமும்” என்னும் பதி ரேநாஞ்சுத்திரத்தையடுத்து கிற்கற்பாலதாகும். “வினை வயிற்பிரிந்தோன் மீண்டுவருகாலே” என்னுஞ் சூத்திரம் வேந்தன்விய வினைமேற்சென்றேன் அதனை முடித்துத் திரும்பிவருதலை யுணர்த்துவதாகும். இது வேந்தாக் குற்றுழிப் பிரிதலை யுணர்த்தும் “வேந்துறுதொழிலே யாண்டினதக்மீ” என்னுஃ சூத்திரத்தையடுத்து கிற கற்பாலதாகும். தங்காலத்திற்கு முன்ன மேற் ஏடைமுது வோரால் மாற்றிவைச்கப்பட்ட இச்சூத்திரக்கிடையினை யுணராமல் நச்சினார்க்கிணியர் இச்சூத்திரக் கிடக்கை முறைக்குப்பொருந்தாக் காரணஞ்சிலக்குறினார். “காமஞ்

சான்று” என்னுஞ் சூத்திரத்திற்குப் பொருந்தாவுமை வரைங்க தமிழற்குரும், பிழைப்பட்ட மின்னிரண்டு சூத்திரக் கிடக்கையினையுந் தமக்கொரு பற்றுக்கோடாகக் கொண்டார். அதுகிடக்க.

தவப்பயிற்சி

மேலே விளக்கிவாறு பண்டைத் தமிழ்ச்சான்றேர், இம்மைவாழ்க்கையும், அதன்கண் நுகரும் இன்பமும். மறுமைவாழ்க்கையினையும் அதன்கண் நுகரும் பேபாப் பேபரின்பத்தினையும் உயிர்கள் அடைசற்கு முகறசவைபாய்ச் சிலகால் நிற்பதன்றி, மறுமையின்பவாழ்க்கைபைப் போல் நிலையாய் இருப்பன அல்லவென்றுணர்து. இம்மையின்பந் துய்த்துவரும் இளமைப்பருவத்திலேயே சிறிது சிறிதாத் தவமுயறசியிலும் புகுந்து, இளை கழிந்தபின் உலகியன் முயற்சிகளை அறவேயொழித்துத் தவப்பயிற்சியிலேயே நிலைபெற்றுநிற்கலாயினர் அகனுல், அவர்கள் முதுமைப்பருவத்தும் இளமைத் தன்மை வாய்ந்தவர்களாய், நரை திரை மூப்புப் பிணி யின்றி நூறுண்டும் நூறுண்டுக்குமேலும் நீண்டகாலம் உயிர்வாழ்ந்துவந்தனர். பிசிராங்கதயார் என்னும் புலவர்பெருமான் தமது முதுமைப் பருவத்திற் கோப்பெருஞ்சோழன் என்னுந்தன் ஆருயிர்கண்பணைக்காணப்போனகாலத்தில், ஆண்டில் மிக முதியாயிருந்தும் அவர்வடினில் மிக இளைநூராய்த் தோன்றிய ஸியப் பினை எமது மூற்கால பிற்காலத் தமிழ்ப்புலவேரர் என்னும் நூலில் விரிவாக எடுத்து விளக்கியிருக்கின்றேம். அதுகொண்டு, இம்மைவாழ்க்கையினையும் அதன்கண் நுகரும் இன்பத்தினையும் அவற்றேருடு ஊடுருவி நிகழுந் தவவுணாவுந் தவமுயற்சியுமாகிய மருந்து ஊட்டி மிக நீச செய்துகொள்ளும் நூண்ணிய முறையினை நம்

பழந்தமிழாசிரியர் நன்கறிந்திருந்தமை தெளியப்படுதல் காண்க.

தவவுணர்வுங் தவமுபற்சியுமின்றி இப்பைமொழுக் கையை நடாத்துவோர், இம்மையின்பக்கையே இனிது நுகரமாட்டாலோடு, இளமை கழியும் முன்னே பிணிவரயப்பட்டு மூத்து இவ்வுடம்பையும் இழந்து கூற வனுக்கிரையாய் ஒழிவர். இவ்வண்ணம் தேற்றுதற்கே ஆசிரியர் திருவள்ளுவ நாயனுர்,

‘வேண்டிய நுண்டாகத் தூறக தூறந்தபின்

சண்டியற் பால பல’’ என்றும்,

‘நெஞ்சிற் ருறவார் தூறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணர் இல்’’ என்றுங்,

‘கூற்றங் குதித்தலுங் கைகூடும் தோற்றவின்

ஆற்றல் தலைப்பட்டவர்க்கு’’ என்றும் அருளிச் செய்தார். அற்றேலல்தாக, பண்டைபோர்கண்ட தவமுயற்சியைச் சிறிதுவிளக்குவெனின்; விளக்குதும். இறைவன் ஒளியிருவினானுப் எல்லாமயிர்களின் அகத் தும் புறத்தும் என்றும் விளங்கியபடியாய்த் திசழ்கின் ரண்னென்னும் உண்மையினை மேலே விரித்துவிளக்கிப் போந்தாம். அவனது ஒளிபுருவினை நமது புறக்கண்ணுற் புறத்தேமட்டுங் கண்டுவருகின்றனமன்றி, மற்று அதனை நமதக்கண்ணால் நமதகத்தேயுங் கண்டுவருகின்றனம் தீவிலையே. இனிப், புறத்தே அவனதொளியிருவினைத் தெளியிக்கானானுமாப்போல், அகத்தேயும் அதனைத் தெளி ஏறக் காண்டற்குச் செய்யும் முயற்சியே தவப்பயிற்சியாகுமென் றணர்தல்வேண்டும்.

இனி, இறைவனதொளி புறத்தே பகலவன் மண்டிலங்கள் பலவற்றினவாயிலாக விளங்கித் திசழ்தல்போல், அது நமதுடம்பினகத்தேயும் ஆறிடங்களில் விளங்கிக்

தீகழாநிற்கின்றது. அவ்வாறு இடங்களாவன: எருவாய், கருவாய், கொட்டூழ், நெஞ்சம். அடிநா, நெற்றி என்பன வாகும். இவற்றுள், எருவாய் கருவாய்க்கு நடிவே முக் கோண வடிவா யுள்ள இடத்தின்கண்ணேதான் இறை வணதருவொளி விளங்கத் துவங்கி, அதற்கு மேலுள்ள ஏனை ஐங்கு வட்டங்களையும் ஊட்டிருவிக்கொண்டு மேற சென்ற தலையிலூள் என்மநத மூளையில் அல்து ஆயிர இதழ்த்தாமரைப்பொற கதிரொளி விரித்துத் துலங்காநிற்கின்றது இங்ஙனமாக இறைவனதொளி தலையில் மூளையினிடத்தீத பலகதீர் விரித்துத் துலங்குதலாலன் தீரு, நமதனாவு ஆதனால் விளக்கம் அடைந்து கண் நாக்கு மூக்கு செவி மெய என் னும் ஜம்பொறிகளின் வாயிலா கப் புபயபொருட்டன்மைகளை யுணர்ந்து அறிவும் இன் பழும மேன்மேல் அடைவதாகின்றது?

மண்ணடியினகத்தீசயுள்ள மூளையானது, புறத்தீத காணப்படும்பருப்பொருட்டன்மைகளையுணர்ந்து, அவற்றினவழி யே நுண்ணறிவு சிறிது சிறிதாக் கூடி, ஏனை மிகத்தனணிய பொருள்களான கடவுள் உயிர் முதலிய வற்றின் றன்மைகளை நாம் உய்த்தறிதற் கருவியாய்ப் பயனபட்டுவருகின்றது. மற்றுக், கருவாயில் எருவாயில் கட்கு இடையே யுள்ள மூலத்தின்கண்ணுவுள்ள மூளையோ, மெய்வாய்கண் மூக்குச் செவி என் னும் ஜம்பொறி களின் உணர்வுச்சும் எட்டாத நுண்பொருள் இபல்பு களையும் அப்பொருள் நிச்சிச்சிகளையும் பிறகருஷிகளின் உகளிதேவண்டாது நேரே நாங் காண்டற்குதலிசெய்கின்றது. ஒருவர் நினைக்கும் நினைவுகளை அவர் நமக்குச் சொல்லக்கேட்டாலன்றி நாம் அவற்றை நேரே அறிதல் இல்லை, போதுசிறிதும் இபலவில்லை மற்று. மூலத்துள்ள அடி மூளையைப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கோ, அண்

மையிலுள்ளார் நினைவுகளையுஞ் சேய்மையி
லுள்ளார் நினைக்கும் நினைவுகளையும் மறுமையுலகிற சென்
ரூர் நினைக்கும் நினைவுகளையும், அவரும் பிறருந்தெரிவிக்க
வேண்டாமலே ஒரு நொடிப்பொழுதில் தெரிந்து வொள்
ஞம் ஆற்றல் தானே யுண்டாகின்றது. அங்கானமே,
மேலையுலகங்களின் நிச்சிச்சிகளுங், கடவுளின் நிலை உயிர்
களின் நிலைகளும் அத்தகையோர் கண்களுக்கு எளிதிற்
புலனுப்த தொன்றிவிடுகின்றன. இன்னேறான் ஆற்றல்
கள் மூலத்துள்ள அடிமூளையில் அமைந்து கிடத்தல்
கண்டு இதற்குக் ‘கதிரொளிமுடிசசு’ (Solar Plexus)
என்றும் ‘அடிவயிற்றுமூளை’ (The Abdominal Brain)
என்றும் வெள்ளைக்கார ஆசிரியர் பெயர் அமைத்திருக்
கின்றார்கள். நம்பிச் செய்வத்திருப்புறம், நமதுடப்பின்
மூலத்துள்ள முக்கொண்வரையிற புலனுப் பிளங்கும்
இறைவனதொளியுருவினை அகச்கண்ணால் நோக்கியிருக்
வல்லார்க்கு இறைவனே இரண்டறக் கலந்துநிற்கும்
நிலை வாய்க்குமெனத் தெரிப்பார்,

“எருவிடம் வாசல் இருவிரன் மேலே ·
கருவிடம் வாசல் இருவிரற் கீழே
உருவிட சோதியையுன்க வல்லார்க்குக்
கருவிட சோதி கலந்துநின்றனே” என்றருவிச்
செய்தார்.

இன்னும், இம்மூலத்தின் கண்ணதான முக்கொண்வ
வரைபே கடவுளும் உயிரும் புலனுப் பிளங்கி ஒன்றுபடு
தற்கான இடமாம் என்னும் மெய்மையினை அமைரிக்
காதேயத்திற புகழ் ஒங்கிய அறிவுதால் ஆசிரியராய்த்
திகழ்த் துவில்லியம் ஜேம்ஸ் (William James) என்

* Read Dr. T. J. Hudson's "The Law of Mental Medicine"
pp. 195—205.

னுங் துரைமகனஞருப் பல்சமயப்பழக்கங்கள் (Varieties of Religious Experience) என்னுங் தமகரியபெரிய நூலின்கண் நன்கெடுத்து விளக்கியிருக்கின்றார்.* ஆதலால். மூலத்தின்கட்ட புலனுய் விளங்கும் இறைவனைளி யுடன் உயிரின் உணர்வு ஒருங்கு தோய்ந்து, அதனை மேலெழுப்பமுயன்று முறகி கிணைந்த அளவானே, அவ்வொளி மூலத்தினின்றுந் தலையின் மூனைவரையிற் ரெட்டாந்து சிறகும் நரப்புக்குழாய்வழி பே மேலெறித் தலையின் உச்சிக்கு மேலுள்ள சுடர்விரிந்து ஒளிரானிற்கும். அங்குணம் மூலத்து அருளாளிபைத் தலையின் உச்சிக்கு மேலுள்ள சுடர்வுதெரியச்செய்யும் முனிவனின் தவவுடம் பைச்சுழக் கண்ணையுங் கருத்தையுங் கவருங் கதிரொளி வட்டம் ஒன்று (aura) எந்நேரமுங் துலங்கிக்கொண்டே யிருத்தல், பொதுமக்கள் எல்லா கண்களுச்சும் புலனைகா விடினுங் தெளிவுக்காட்சி (Clairvoyant vision) யுடைய சிலர்தங்க கண்களுச்சு நன்கு புலனுப்பத்தே கான்றுகின்றது. இவ்வாறு மூலத்துளிற்கும் அருளாளியானது, உடம் பும் உயிரும் உணர்வும் நிறைந்து அவற்றைத் தன்னுருவாக்கிவிடுமாறு சான்றேருர் செய்யும் அரும்பெருமுயற்சியே தவமுபரசியாமன்ற ருணர்தல் வேண்டும்.

அறதேற்ற, கருத்தை மூலத்தொளியிற் பதித்தற்கு வழியாதெனின்; அது, புறத்தே கழிந்து போகும் நமது மூச்சை அடக்கிக், கருத்தை மூலத்தொளிமுகமாய்த் திருப்பி இடையௌது பழகிவருதலேயாகும்; அங்குணம் இடையௌது பழகிவரும் அருந்தவனுக்கு மூலத்தொளி யில் உணாவு முற்றுங் தோய்ந்துவிடும்; அங்குணங்கேதாய்ந்த அளவானே அவ்வொளி உடம்பின் நடுநரம்பின் புழை யூடெழுந்து, தலைக்குமேலுள்ள சென்றெருளிர்ந்து அவன

* Library edition of 1904, p. 511.

துடம்பு உயிர் உணர்வெல்லாந் தன்வண்ணபாக்கிவிடும்; அவ்வாறு இறைவனது ஒளியுருவாய்த் திரிபெய்தினை உடம்பு மாற்றற் பொன்போல் ஒளிவிட. அவனைக் காண்பாரெல்லாம் அவன்பாற் சருததழிந்து ஈர்க்கப்படுவர்; அத்தகைய அருந்தவத்தோன்க் கூற்றுவன் அனுகான் இவ்விப்பினைத் காலே நன்கு துய்த்துணர்ந்த மரணிக்கவாசகப்பெருமான்,

“புன்புலால் யாக்கை புரைபுரைகளியப்
பொன்னெடுங் கோயிலைப் புகுங்கென்
என்பொலாம் உருங்கி எனியையா யாண்ட
சசனே மாசிலாமணியே,
துன்பமே பிறப்பே பிறப்பொடு மயக்சாந்
தொடக் கொலாம் அறுததநற சோதி,
இன்பமே யுன்னைச் சிக்கெனப் பிடிததேன்

எங்கெழுந் தருஞுவதினியே” என்று கண்ணஞ் சமுங் கரைந்துருகப் பாடியருளியவாற்றால். இறைவன் றிருவரு ஸொளியால் விழுங்கப்பட்டார்தம் உடம்பு முயிருமல்லாம் அகனவண்ணமாய் விளங்கும் நிலை இனிதுணரப்படும். மாறியாறி யியங்கும் நமது மூச்சை மூலத்தே அடக்கிவைக்கப் பழகிய அளவானே. இதற்கு முன் மூத்துப்போன வடப்புந் திரும்ப இலாமையும்திப் பள்ளுக்கோல் விளங்கானிறகும்; இது தெய்வத்திருமூலர்,

“வளியினை வாங்கி வபத்தில் அடக்கிற்
பளிந்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்,
தெளியை குருவின் றிருவருள் பெற்றால்
வளியினும் வேட்டுவளியனுமாலே” என்றருளிச் ‘செய்தல்கொண்டு தென்யியபடம்.

இனி. இடதுமுக்கினும் வலதுமுக்கினும் மாறி மாறி ஒடும் மூச்சினை மூலத்தின்கண்ணே அடக்கும் வகையும், அவ்வழிபேப் பயிரின் உணர்வு அங்கு தசமும் இறைவனத்துருளாளியிற ரேப்பந்து அகனுடன் உடம் பின் கடுகிறதும் கறப்புக்குழாயினுடி மேலேறிக் கொப்புழி னும் நெஞ்சத்தாமரையினகத்தும் அடிநாவின்கண் னும் நெற்றிந்திலும் வரவரச் சுடர்ந்தொளிராநின்ற அவ்வொளியினுலேல்லேயே தானும் மேன்மேல் விளக்க முடையதாகி உச்சிக்கண்ணே சுரங்தொழுகும் எல்லாம் வல்ல சிவத்தின் கரைகடங்க பேரின்பப் பெருக்கிற நிலைத்துப் போக்குவரவு அற்று நிற்கும் நிலையும் மெய்க் குராவனையடுத்து அவன் அறிவுறுத்த அறியற்பாலனவா கும். எமது சைவசித்தாந்தஞானபோதத்தின் இரண் டாம் பாகததற் ‘பிராண்யாமம்,’ ‘பத்தியோகம்,’ ‘சிவ ராசயோகம்’ என்னும் விரிவுரைகளிலும் இவ்வுண்மை சள் புறத்தார்க்குத் திறப்பாகச் சொல்லுவன்டு மள வககுவிளக்கிச் சொல்லப்பட்டிருக்கின்றன. என்றாலும், அகமுகமாகச் செய்யப்படும் இத்தவப்பபிற்சி நல்லாகிரி யனை அடுத்து அவன் அறிவுறுத்தும் அறிவுரை வழி நின்ற செய்யாவிடிற் பேரிடர் பயக்குமாதலால், தவப் பபிற்சியில் வேட்கையடையநன்மாணவர் அதனை ஆசிரியன் நவலும் உரைவழிகின்றே பமிற்பாலார். அது காறுங் தவப்பயிற்சியின் கூறுபாடுகளையும் முறைகளை யும் உணர்ந்தார் நூல்களில் யைந்திரிபூக்கற்றுவருதல் எல்லாருஞ் செய்தற்குரியதாம் என்பது.)

சீர்திருத்தக் குறிப்புகள்

இனிப், “பழையன கழிதலும் புதியவும் சுதாகலும் வழுவல கால வகையினுடேன்” என்ற பேரேலா ருசரப்படி, காலம் ஊாநது செலவசெல்லப் பழைய வாயப்போன பொருள்களும் பொருட் பகுதிகளும் அழிந்து போதலும், புதியவாய்த் தோன்றும் பொருள் களும் பொருடபகுதிகளும் மேன்மேற் கிளாங்கிதழு தலும், இவ்வகைத் துயிருள்பொருள் உயிரிலபொருள் என்னும் இருவகைத் தொகுப்பினபாலும் இடையருது மாறிமாறி நிகழும் நிச்சுஷ்களாயிருக்கின்றன. இன்றைக்கு மேடாயிருக்கும் ஒருநிலப்பகுதி அந்திலையின்து பின்னென்றுபெருப்பவளயாய்மாறுகின்றது; அங்குண மேபன்னமாயிருப்பது மேடாய்த் திரிபெய்துகின்றது இன்னும், மரனுசெடி கொடிசனும் முன்னே தம்மட்டிருந்த இலைகள் காய்ந்து சருகாயப்போகப் பின்னே புத்திளாங்குமைகள் தழைத்துப் பூச்சுக் காய்த்துப் பழங்களைத் தருகின்றன; ஆண்டு முதிர முதிர அவைமுறைமீப் பட்டிப் போதலுங் காண்க. அங்குணமே, மக்களுள் முதிராந்தோரும் இறந்தொழிய அவர்தம் மகார் வளர்ந்து சிலகாலம் இளைஞராய்நுகர்வன நுகர்ந்து பின்னர் மாண்டு மறைந்து போகின்றனர்.

மேலுா. காலங்கு செல்லசெல்ல மக்களுக்கு அறி வும் முயற்சியும் வரவரப் பெருகாநிறகின்றது. அதனால் அவர்காலங்கூடாறும் புதிய புதிய கருவிகளைப்படைத் துத் தமது வாழ்ச்சையில் முன்னிருந்த அவ்வள்களையொழித்து மேன்மேல் இன்பதுகர்ச்சியினைப் பெருகச் செய்து வருகின்றனர். முன்நாளில் அகல்விளக்குகளைத்துக்கொண்டு காற்றிலும் மழையிலும் பெரிதும் இடர்ப்பட்ட நம்மனேர் இப்போது பலதிறப்பட்ட

எல்லாமுமே நல்லனவாய் இல்லாவிட்டாலும் அவையிற் கற யொழித்து, வேறு நல்லன கைகளைடு நடத்தலி னும் முனைப்பாயிருக்கல் வேண்டும். இந்தாலே துவக்கத்திற் காட்டி விளக்கியபடி, இற்றைச்சு ஐபாயிர ஆண்டிகளுக்கு முன்னேமே, அதாவது ஆரிபர் இவ்விநதியாட்டின நழைகற்றகு முன்னேமே தமிழர்க்கப் பூன் ஞேர் நாகரிகத்திற் சிறந்தாராயிருந்து, நாகரிகமில்லா ஆரிபர்க்கு நாசரிகவாழ்க்கையினைக் கற்றுக்கொடுத்தாராதலால், அத்தகைய முன்னேரின் மரபில்வநத தமிழர்கள் தமது பழம்பெருமையை யுணர்ந்து அதற்கேற்ப நடத்தல் வேண்டும்

தமிழ்முன்னேர் தமது தமிழ்மொழியைப் பிற மொழிச்கலப்பின்றித் தூய்தாய் எல்லாவள னும் நிரம்பவளர்த்து வழங்கிவந்த வாறுபோல, இஞ்ஞான்றைத் தமிழருந் தமிழ்மொழியைத் தூய்தாய் வள னுற வளர்த்து வருதல் வேண்டும் ஒவ்வொரு மக்கட்குழுவினருந் தமது யொழியைத் தமிழ்மொழியைத் தமிழர்மட்டுந் தமிழ்மொழி யுணர்ச்சி சிற்துமில்லாக் கயவர்களாய் இருக்கின்றனர். அவருள் அத்தி பூத்தாறபோற் றமிழ் கறபார் சிலருந் தமது மொழிப்பெருமையை யுணராமல். இறக்குப்போன வடமொழிச்சொற்கள் சொற்றிருட்கள் கதைகளையும், நேற்றுண்டான் நாகரிகமில்லா மொழிகளின் சொற்கள் சொற்பொருள் வழக்குகளையும் ஒரு வரைதுறையின்றி யெடுத்துத் தமிழிற புகுத்தி அதனைப்பாழ்படுத்தி அவ்வாற்றால் தம்மை அப்பிறமொழியாளர்க்கு அடிமைப் படுத்திக் கொள்ளுதலுடன், அவ்வடிமை வாழ்க்கையை யே தமக்கொரு பெருமைவாழ்க்கையாகவும் பிழைப்பத் தனினைந்து இறுமாந்து ஒழுகுகின்றனர். தன்னைப்பெற்ற

தாயைக் கொல்லுங் தறுகணன்போலத். தன்னை அறிவு பெற வளர்த்துப் பெருமைப் படுத்திப் தமிழழுச் சீர்குலைக்கும் போனித் தமிழ்ப்புவவரைப் பின்பற்றி நடவாமல் தமிழழுயுள்ளன்புடன் ஒப்பித் தூய்தாய்வழங்கும் உண்மைத் தமிழாசிரியர்களைப் பின்பற்றி நடத்தவிற்றுமிழ் நன்மாணவர் அணைவருங் கருத்தாயிருத்தல்வேண்டும். தமிழர் அணைவரும் பண்டுபோல் தமக்குஞ் தமில்லாங்களுக்குஞ் தம்முடுகளுக்கும் பிறவற்றிற்கு மெல்லாங் தூய தமிழ்ப்பெயர்களைப்பே அமைத்தல்வேண்டுமன்றி. வடமொழி முதலான வேற்றுமொழிச் சோற்களைப் பெயர்களாக அமைத்தல் ஆகாது.

இன்னுந, தமிழ்வெல்லாருங் தம்மைத் தமிழ்வென் ரேவழங்கச் கடமைப்பட்டிருக்கின்றனர் தம்மை ஆரிய ரென்றுவது. ஆரியநால்களில் வகுத்துச்சொல்லப்பட்ட ‘பிராமணர்,’ ‘ஷந்த்திரியர்,’ ‘வைசியர்,’ ‘சூத்திரர்’ என்றுவது சொல்லிக்கொள்ளலாகாது. மேலும், இப்போது தம்மை ஆரிப்ராகவுந், தமக்குரியமொழி ‘சமஸ்கிருதமே’ யாகவும் பிழைப்படக்கருதி மயங்கியிருக்கும்பார்ப்பனர் அணைவருங், தம்மவெல்லாத தமிழ்வெல்லாரையும் ‘வைப்பாட்டிமக்சன்’ எனப் பொருள் தருஞ் ‘சூத்திரர்’ என்னுடை சொல்லால் வழங்குவதுமல்லாமல். தமிழரில் ஏழை எனிபவர்களாயிருப்பவர்களை ‘அடை’ ‘அடி’ என்றும் இழித்தழைக்கின்றார்கள். இங்குனான் தம்மை இழிவு படித்தவரும்பார்ப்பனர் எல்லாரையும், அவர்கள் உயர்ந்தவராயிருப்பினும் இழிவதொழில் புரிபவராயிருப்பினும், அவாசனைல்லாரையுந்தமிழர்களை ‘சாமி. சாமி’ என்று மிகவுபர்ந்த சொல்லால் அழைக்கின்றார்கள். இனிதேய னுந் தமிழர் தமது மேன்பையுணர்ந்து, தம்மை எவருஞ் சூத்திரவென்னும் இழிசொல்லால் அழைக்கவுந், தம்மை

‘அடே’ ‘ஆவு’ எனவிரிக்கவுஞ் சிறிதும் இடங் தரலா காது. “கீழோராயினுட் தாழூரை” என்னுப் பூளவையாறின் பொன்மொழியினைப் பார்ப்பனர்க்கும் பிறாக்கும் எடுத்துச் சொல்லித், தாழ்மையாக நடத்தலின் மேன்மையினை எங்கும் பரவச் செய்தல்வேண்டும். தமிழருந் தமக்குள் தாழ்ந்த வகுப்பினராயிருப்பவரை இழித்துப் பேசுதலும் அழைத்தலும் ஒரு சிறிதுங்கடா. எல்லாரிடத்தும் அன்பாயும் வணக்க ஒடிக்கத்துடனும் நடத்தலே சிருஞ் சிறப்புந் தரும்.

“ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய

வழுக்கிடும் வாயாற் சொலல்” என்னுங் தெய்வத் திருவள்ளுவர் அறவுரையினை எல்லாரும் எப்போதும் நினைவிலிருத்தி யொழுகுதலே வாய்மையாகும்.

இன்னுங், தமிழரில் நூல் ஒதுவாரை ‘ஒதுவார்’ எனவும், நூல் சுறபிப்பாரை ‘ஆசிரியர்’ எனவுங். தூற வெந்முக்கம் உடையாரை ‘அநதனார்’ எனவும், அரசிபல் டத்துவாரை ‘மன்னார்’ எனவும். உழுவுதொழில் செய்வார் செய்விப்பாரை ‘வேளாளர்’ எனவுங், கொண்டு வருப்பினரையெல்லாம், ஆரியமிருதிநூல் வகுப்பான ‘பிரம்ம சஷ்திரிய வைசிய சூத்திர’ குலங்களிற் சேர்த்துக் கூறுதல் மானக்குறைச்சலும் ஏதமுமாம் என்க.

இவ்வாறு தொழில் வேறுமையால் உண்டான குலவேற்றுமையையே பெரிதுபாராட்டித் தமிழ்மக்கள் தமிழுள் உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல், தனித் தனியெல்வேற்றினங்களாய்ப்பிரிந்து வளிவிழுந்து துன்ப

வாழ்க்கையிற் கூடங்குமல்வது நிரம்ப வருந்தத் தச்சதா யிருக்கின்றது. இனி. யங்கனம் வெவ்வேறிராமல் எல் லாருந் தங்குதடையின்றித் தத்தமககியைந்தகுணங்கு செயல்நலம் அறிவுகளங் கல்விநலம் அழகுநலம் வாய்ந் தாருடன் கலத்தலில் மனததிட்பத்துடன் முனநிற்றல் வேண்டும். ஆனால் ஊன் உண்ணாச் சைவவொழுக்கம் உடையவர் அச சைவவொழுக்கம் உடையாருடன் ஒன்றுகலத்தலே வேண்டற்பாலது; ஒரோவொருசாற் பிறநலபபற்றி அவர் ஊன் உண்பாருடன் கலச்சவேண்டி வரின், அவரைச் சைவவொழுக்க முடையராககிப்பின் அவருடன் கலச்சவேண்டுமேயன்றி. ஊன் உண்ணாச் சைவவொழுக்கத்தினின்றுந் தாஞ் சிறிதும் வழுவுதல் ஆசாது.

“ஒன்றுக் கல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமைந்று” என்றுங்,

“கொல்லான புலாலை பறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந்தொழும்” என்றுப் ஆசிரியர் திருவள்ளுவ நாயனுர் அறிவுறுத்திய கொல்லாவை, புலா அண்ணாமை என்னுந் தலைபாய அறங்கள் இரண்டும் பண்டுதொட்டுத் தமிழ்மேன்மச்கட்கே உரியவை என் பதைத் தமிழர் எவரும் எக்காலும் எவ்விடத்தும் மறவாமல் நினைவுகூர்ந்து நடத்தல் வேண்டும்.

காதல்மணம்

இனி, ஆற்றிவவாய்ந்த மச்கட்பிறவியும் பிற சிற்றுயிர்ப்பிறவிசளும் இப்மாநிலத்தில் தொடர்ந்து வருவதெல்லாம் ஆண்பெண் சேர்க்கையினுலன்தேரு? மச்களல் வாத பிற வுயிர்களிலோ அச்சேர்க்கையானது பெண் ணின் விருப்பத்திற்கு இணங்கிதேய நடைபெறுகின்றது. பறவையினங்களிற் பெண்பறவையானது தனக்கிணையந்த

ஓர் ஆண்பறவையுடனே மட்டுள கூடிவாழும்; தனக் கிபையாத ஆனூடன் கூடாது; தனக்கின்பங்க ஆண்ணுண் நூற்றேயன்றி வேலீரூ ஆண் பறவைபையும் நாடாது. பறவைகள்னமாட்டுக் காணப்படும் இநக உயாந்த காத வொழுக்கம் மக்களிடத்தும் பிறழாது அணையுமானால், மசகள் வாழுக்கையில் ஏதோர் அவவாலும் உண்டாகமாட்டாது. ஆனால், பேணனின கருத்தையுக காலையும் அறிடாமற பிறா புணாதகப் புணரும் பொலிமண சீம அங்கும் இன்பழும் இனால் இநாள்ள நடைபெற்று வருகின்றது. இதனால், பெண்ணுக்குக் கறபொழுக்கம் நிலையாமையோடு. ஆனால் பலவாறு பிழைப்படலுமுகிப் பினிப்பட்டு வாழ்நாள் குறுகப் பெறுகின்றது. ஆகவே, சாதி குலம் பிறப்புப் பொருள் பட்டம் கிலை முதலான காரணங்களைப் பெரிதபாராடிக. காலனன்மைக் கருதாபற் செய்யும் தோலிமணத்தை அறவே ஒழித்து விடல் வேண்டும். வேலெறநகக் காரணத்தையும் ஒரு பொருட்டாக நினைபாரா. பெண்ணும் ஆனால் காதலன் பாற்கூடுங்கூட்டத்திற்கு முதன்மை தால்வேண்டும்.

புதல்வர்க்கு ஆக்கம்

இனித், தாம் பெற்ற புதல்வர்க்குக் கல்விபறிவு புகட்டி, அவர் அதுகொண்டு தமது வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் தேமக் கோள்ளுபாறு செய்து, பின் அவரை இல்லறவாழுக்கையில் கிலைப்பிசிக்கும்அவ்வளவே பெற்றீர் மசகட்சுசெய்யபக்கட்டைப்பட்டவராவர். அவர்க்குச் செல்வப்பொருளைத் தேடித் தொகுத்துவைக்கும் பெற்றீர் அவர்க்குத் தீமையே செய்பவராவர் தபது குடிம்பச்செலவுக்கு மீறப்பட்ட பொருளைத் தனித் தமிழுக்கல்லூரி வைத்துத் தனித்தமிழும், பயன் மிகுதி

யும் உடைய ஆங்கிலமும் அதனை யொத்த சில சொழி களுங் கற்பிக்கவது கணிபாகக் கொடுத்தல் வேண்டும்.

இக்காலத்திற்கு வரை துறையின்றி உணவளிக்கும் அறங் பயன் நாரையெட்டன், அரசுசோறு தின்பார் பல தீயசெப்ள்கள் பரியுளரும் அவரை ஏவுகின்றது. உறுப் பறைகட்கும், பிணிப்பட்ட எழைகட்குஞ், கல்விபயிலும் எளிய மாணவர்க்கும், நூல்கூதுவிச்கும் வறிய ஆசிரியர்க்கும், புதிப்பன பழைப்பன் ஆராய்ந்து பலதுறைகளிற் பயன் படும் நூல்கள் இயற்றும் நூலாசிரியர்கட்குஞ், சொற் பொழிவு சிக்முத்தும் நாவலாக்குஞ், தவவெளாழுக்கத்தில் நிறகுஞ் துறவிகட்கும் உணவும் பொருளும் வேண்டுமெட்டும் உவந்து நல்குதலீட்வாட்டு உண்ணம்பான அறமாகும்.

மறுமைவாழ்விற் கருத்து

இனி, இர்மைவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கையிலே யே இதன் கிலைபாணமெயும், இது மறுமைவாழ்க்கைக்கு வாயிலாதலும் உணர்ந்து, இம்மை மறுமையை வசூத்து எல்லாவுயிர்கட்கும் உயிராய்த் துணைநின்று உதவிவரும் எல்லாபவல்ல இறைவனை எந்தோழும் மனக்கசிவுடன் நினைந்து வருதல்வேண்டும்.

“இருக்கினும் நிறகும் போதும் இருந்துகண் துயிலும் பொதும், பொருக்கென நடக்கும்போதும் பொருந்தும் உண்ண துய்க்கும்போதும், முருக்கிதழ்க்கணி வாயாளர முயக்கிசெஞ்சஸ்தியியும் பொதுந் திருக்களா வடைய நம்பா சிந்தை யுன் பாலதாமீ” என்ற அதிவீரரமயாண்டிய ருறையினை எண்ணிப் பார்க்கு சுக்கால். அரசவாழ்க்கையிலிருந்த அப்பெருந்தகைக்கீசு எக்காலுஞ் சிவபிரான் றிருவழிக்கண் அபரா அண்டு இருந்தாற்போல, ஏனைமக்கள் எல்லார்க்கும் தீவ்வுலக வாழ்வில் அறிவும் முயற்சியும் நிச்சலையிலேபே இறை

வண்பாலும் ஒரு தொடர்பான அன்பு நிகழப்பெறுதல் இயல்வதே யாமென்பது எதற்றென விளங்கானிற்கும், இவ்வுலகவாழ்வு முழுதுமே இறைவனருளால் நடைபெறுவதென உணர்ந்துணர்ந்து உருகிவருதலே அணைவருஞ்செயற்பாலது. இங்ஙனம் நினைந்துருகவல்லார்க்கு இம்மையும் மறுமையும் இறண்டல்லவாய் ஒன்றேயாய் உறுதிபயத்தல் திண்ணம்.

இன்னும், முழுமுதற்கடவுள் ஒன்றேயன்றிப் பல இல்லை என்னும் உறுதியில் ஒருசிறிதும் நெகழுலாகாது. அம்முழுமுதலும் ஒளிவடிவாய் என்றும் எவ்விடத்தம் எல்லாவுயிர்சளின் அகத்துரப் புறத்தும் விளங்கியபடியாய் நிற்கும் நிலையினைக் கருத்துண்றி நினைந்துவரல்வேண் மே. மக்களாவார் தம்போன்ற மக்கள்வடிவில் வைத்தே முழுமுதற்கடவுளை வாழ்த்தவும் வணங்கவும் விழைவு மீதாநதுகிற்றலால், ஒளிவடியிற் காணப்படுஞ் சிவந்த நிற்மே அப்பன்வடிவென்றும். அதிற காணப்படும் நீல நிற்மே அம்மைவடிவென்றும் உணர்ந்து, அவையிரண் மே பிரிவின்றி ஒருங்கு விரசி நிற்கும் அம்மையப்பர் உருவிலே கருத்தைப் பதியவைத்து. அதனையே எக்கா நும் வாழ்த்தியும் வணங்கியும் வருதல்வேண்டிய.

இங்ஙனஞ்சு செப்பிரானையும் அம்மைப்பையுமெயன்றி, அவரின் வேறுகாமல் அவர்தம் புதலவராகக் கருதப்படும் முருகவேளையும் யானை முசப்பிரானையும். அம்மையின் நீலவருபீவ வாய்ந்து அவளின் வேறுகாக திருமாலையும் முழுமுதற் கடவுளுக்கு அடித்தபடியில் வைத்து வணங்குதல் இழுக்கன்று இகதிருவுருவங்களைத் தனிர, நம்போற பிறப்பு இறப்புகளிற கிடந்துழன்ற சிறுதெய் வங்களையுங்கண்ணன் இராமன் முதலான அரசாகளையுங்

கடவுள் சிலையில்வைத்து வழிபடுதல் மன்னிக்கப்படாத பெருங்குற்றமாய் முடியும்.

“சென்றுநாஞ்சிறுதெய்வஞ்சேர்வோமல்லோஞ்சிவ பெருமான் றிருவடியேசேரப்பெற்றேஞ்”என்றும், “உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா தெங்கள் உத்தமனே”என்றும், நம் சமயாசிரியர் அறிவுறுத்திய மெய்யுரைகளைத் தமிழராவார் அனைவருங் கடைப்பிடித் தொழுகல்வேண்டும்.

இன்னுஞ், சிறுதேவதை வணக்கத்தைச் செலுத்தும் வரையில் அறிவுற்ற கீழ்மக்கள் உயிர்க்கொலையும் ஊனுணவுமாகிய கொடுங் தீவினைகளைக் கைவிடமாட்டார். ஆதலாற், றமிழரில் மேன்மக்களாயிருப்பாரெல் வாம் அல்லும் பகலும் இடையறை முபன்று சிறுதேவதை வணக்கத்தையும் உயிர்க்கொலை ஊனுணவையும் அறவே யொழித்துவிடல்வேண்டும். இதனினுஞ் சிறந்த அறமுஞ் சிறந்த தெய்வக்கொள்கையும் வேறுல்லை.

திருக்கோயிற் சிறப்பு

இனி, அல்லல மிகுந்த இயமக்களின் சிறுவாழ்நாளில், அவர்தம் நினைவைப் பலவாறு சிதறஅடித்துப் பல தீய தகாத வழிகளிற் செலுத்தும் பொருள்களும் இழிஞருமீ எங்கும் நிறைந்திருத்தலால், அவர்தமக்கு நல்லெண்ணத்தையும் நல்நினைவையும் இடையிடையே வருஷிக்கத்தக்க உயர்ந்த பொருளுஞ் சிறந்த அறிஞரும் ஊடே ஊடே இல்லாணிட்டால், மாந்தரிற் பெரும்பாலார் தீவினைகளிற் பெருகிப் பாவப்படுகுழியில் வீழ்ந்து விரைவில் மாய்ந்துபோவரென்பது தின்னமன்றே? மக்களின் இடமனசிலையினை நன்குணர்ந்தே நஞ் செந்தமிழ்ச்சான் ரேர், எல்லார் செய்யும் நல்வினை தீவினைகளையும் அருகிருந்து கண்டு, அவ்வினைகளுக்குத் தக்கபடி இன்பதுன்

பங்களை வசூப்பானுண் இறைவன் ஒருவன், அவரைச் சார்க்கும் மேற்பட்ட அறிவும் ஆறாறும் உடையனும் என்றும் எவ்விடத்தும் நந்தாமணினினாச்சுகாய் விளங்கிக் கொண்டிருக்கின்றனன் என்னுமுண்மையினை எல்லார்க்கும் எளிதில் நினைவின்கண் வருஷித்தறகு ஒப்பற்ற கருவிகளாகவே திருக்கொயில்களைத் தொன்றுதொட்டுத் தமிழ்மக்கள் உயிராவாழ்ந்த இவ்விநதிய நாட்டெங்கனும், அவர்போய்க் குடியீற்றிய எதுபதி சாலை மெகு சிகம் பேரு முதலான் மிகப்பழைய நாடுகளைக்கனும் அமைத்துவைக்கலாயினர். இத்திருக்கோயில்களை மிகச் சிறிய அளவிலிருந்து மிகப்பெரிய அளவினவாகப் பழந்தமிழ்ப் பெருமக்கள் ஆங்காங்கு அமைத்துவைத்திருத்தலை தோக்குவதால், அவர்கள் அவற்றிற்காக எவ்வளவு அறிவாராய்ச்சிசெய்து எவ்வளவும் அருப்பாடுபட்டுக் கோடி கோடியாக எவ்வளவு பொருளைச் செலவுசெய்து அவற்றை நூறுயிரக்கணக்காய் இங்கிலவுலகின் நடுப்பகுதி நெடுக அமைத்துவைத்திருக்க வேண்டுமென்பது தெற்றிறனப் புலனுகாங்கின்றது. இறைவன் சிறியதிற் சிறியதான் சிற்றனுவிலும், பெரியதிற் பெரிபவான வான் மண்டிலங்களிலும் விளங்கும் இப்படினை நினைவிற்பதித்தல்வேண்டியே, சிறியகோயில்களும் பெரியகோயில் களும் ஆங்காங்கு அமைக்கப்படலாயின. மிகப்பெரியகோயில்மைப்புகளை தோக்குங்கால், மக்களின் நினைவானது இறைவனது மக்கப்பெரிய நிலையினை யுணர்ந்துதன்னையறியாத ஒரு பெருமகிழ்ச்சியும் விபப்பும் அடைந்துதானும் விரிந்தகன்று விளங்கா நிற்கின்றதென ஆசிரியர் உணில்லியம் ஜேம்ஸ் இதனுண்மையினை உள்ளவாறு இத்து மொழிந்திருக்கின்றார் * ஆகலாற், கோயில்

*Prof.W.James's 'Varieties of Religious Experience'pp.459-462.

களின் அமைப்பு, தன்னைக் காணும்போதல்லாம் மக்களுக்கு இறைவனைப்பற்றிய எண்ணங்களே எழுப்பி, அவரதுவளத்தைத் தூய்மைசெய்து, அவரது நினைவு இறைவனியல்பிற சிறிது நேரமேனுங் தோய்ந்திருக்க உதவிபுரிதலால். திருக்கோயில்களைவிட மக்களுமிகுக்கு உறுதிபயக்கவல்லது வேவீற்றும் இல்லையெனக் கண்டப் பிடித்துணர்ந்துகொள்க.

சிவபிரான் திருக்கோயில்களுங் திருமால் திருக்கோயில்களும் இந்நாளில் வடநாட்டைவிடத் தென்னுட்டின் கண்ணோதான் மிகவும் மிகவும் இருக்கின்றன. அக்கோயில்களிலுள்ள திருவுருவங்களை வழிபடுமுறைகளும் வடநாட்டைவிடத் தென்னுட்டின் கண்ணோதான் சிறந்தனவாய்ந்தைப்பறுகின்றன. வடநாட்டுக்கோயில்களிலுள்ள திருவுருவங்களை வணங்கச் செல்லும் மச்கள் தாரோ மே அவற்றிற்கு சிறும் பூவும் இட்டு வணங்குகிறார்கள்; கூட்டம் மிகுதியாய் இருக்குங்காலங்களில் ஒருவரோடொருவர் இடித்துக்கொண்டு மிகவுங் தொல்லைப்படுகிறார்கள்; கூட்டத்தில் முரடர்களின் தொகையே மிகுதி; அதனால் அமைதியானவர்கள் அக்கூட்டத்திற்குப் புறம் பே நெடுநேரங் காத்திருந்து, பிறகு அத்திருவருவங்களுக்கு வழிபாடு செய்யவேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். மற்றுத், தென்னுட்டுக்கோயில்களிலோ, வழிபாடு நடத்துங்கு நுக்கள்மார் நாடோறுந் திருவுருவங்களுக்குத் திருமுழுச்சுசெய்து, ஆடை அணிகள்கள் மலாபாலைகள் சாததி. வணங்கவருவார் கூட்டம் எவ்வளவு மிகுதியாயிருப்பினும் அவாகளைத் திருவருவத்தின் அருகே நெருங்கணிடாமல் அகலநிறுத்தி. அவர்களுக்காகத் தாமே வழிபாடு நடாத்தி, அவாகட்குத் திருக்கு குங்குமம் முதலியன் அவரித்து, அவர்கள்

வெளிச்செல்ல விடுகிறார்கள். இத்தென்னுட்டு முறை வணங்கச்செல்லும் மாந்தர்க்கு எவ்வள தேவா நலங்களுவ தாய்க் காணப்படுகின்றது; அன்பர்கள் புறத்தே இறை வன் திருவுருவினை அகண்றிருந்து கண்டுசளிப்பதுடன், செயலற்றுத் தமது நினைவை அகத்தேதிருப்பி அங்கும் இறைவனது ஒனியுருவினை அமைதியாய்க்கண்டு இன் புறறிருத்தற்கும் அஃது இடஞ்செய்கின்றது. ஆதலால், இத்தென்னுட்டு முறையினைச் சிறிதும் பாறறூமல், இன் னும் அதனைச் சிறப்புற நடப்பித்தலே வேண்டற்பாலது.

திருக்கோயிற் காணிக்கைகள்

இனி, இத்தென்னுட்டின்கண் உள்ள நன்மச்கள் திருக்கோயிற் றிருவுருவங்களுக்கு ஏராளமான விலை யுயர்ந்த அணிகலங்களுந், திருவுருவ வழிபாட்டிற்கு அளவிறந்த காணிகளும் பொருட்டிரளுந் காணிக்கை களாகப் பண்டுதொட்டுக் கொடுத்துவந்திருக்கிறார்கள், இன் னுங் கொடுத்தேவருகிறார்கள். தாம் மிகச் சிறந்தன வாகக்கருதும் பொருள்களைத், தம்மாற் பேரண்புபாராட் டப்பட்டார்க்கு மனம் உவந்து வழங்குதல் மக்களுக்கு ஒரு சிறந்த இயற்கையாகவே யிருக்கின்றது.

ஆனற், கோயிலுக்கு இங்நனம் பெரும்பொருள் மழுங்குதல் அறிவில்லாத மடையர் செயலென்று புதுச் சீர்திருத்தக்காரர் சிலர் இஞ்ஞான்று கூறிவருகின்றார்கள். கோயிலுக்கு வழங்குவது உண்மையில் வீணாகு பா? எத்தனை கோடிக்கணக்கான பொன்னை நாடோறுஞ் செலவுசெய்து, எத்தனை கோடிக்கணக்கான ஆடி மாடி கோழி பன்றி முதலான உயிர்களை ஊன் உணவிறகாக்க கொன்று நம் இந்தியமக்கள் பணத்தைப் பாழாக்குவதுடன் பாவத்தையுங் தேடிக்கொள்ளுகிறார்களே! இத்தனைப் புதுச் சீர்திருத்தக்கார் கருதிப்பார்ப்பதுண்டா?

இன்னும் எழையெரியவர் உரிமைகளைக் கவர்ந்துகொள் ளவங். கடன்தந்து உதவினபொருளைத் தராது விழுங்கி விடவங். கொலீ களவு காமங் கட்குடி சூது முதலான குற்றங்களைச் செய்யவுஞ் செய்த குற்றங்களை அழிவழக் காடி மறைத்துவிடவும் எத்தனை கோடிக்கணக்கான பொருள் நம் மின்துமக்களாற் செலவுசெய்யப்படுகின் றன ! இதனைப் புதுச்சீர்திருத்தக்காரர் கருதிப்பார்ப்ப துண்டா? இன்னும் இப்போதும் இதற்குமுன்னும் நடை பெற்று வரும் நடைபெற்று வந்த மேனுட்டரசர்தம் பெரும் போரிற செலவான பொருட் குவியலுக்கும் மடிந்து போன மக்கள்உயிர் விலங்கினுயிர்க்கும் ஒரு கணக்குண்டோ! இதனையாவது புதுச்சீர்திருத்தக்காரர் கருதிப்பார்ப்பதுண்டா? இத்தீப நெறிகளிற் செலவாய்ப் போன பெரும்பொருட்குவியலை மீளக்காணல்முடியுமா? சிறிதும் முடியாதே ! மற்று, நந்திருக்கோயில்களுக்குக் காணிச்செய்யாகச் செலுத்தப்பட்டபொருள்களுந், திருக் கோயில்வழிபாட்டிற்கென்றுவிடப்பட்டனிலங்களுமே அங்குணம் அழிந்துபோயினவா ? இல்லை, இல்லை திருக் கோயிற் பொருள்கள் நிலங்களை இக்காலத்திற் கேற்ற சமயக்கல்வி தொழிற்கல்விகளிற் பயன்படுத்த அரசிய லார் முனைந்தால், அவை பெரிதும் பயன்படுதற்கிணைந்த நிலையிலேயே இன்னும் அழியாதிருக்கின்றன.

மேலும், பழையநாளிற் கோயில்களுக்கு வழங்கப் பட்டபொருள்கள் வழிபாட்டிற்கு மட்டுமேபயன்படுத் தப்பட்டன அல்ல. அவற்றுள் ஒரு பெரும்பகுதி சமய நூறு கல்விக்கும், பல்சமயக்கொள்கைகளை வழக்கிட்டு விளக்கும் ஆசிரியர்க்கும் பயன்படுத்தப்பட்டன. சமய நூலாராய்ச்சி செய்து அவற்றின் பொருளைப் பிறக்க கெடுத்து விளக்கும் ஆசிரியர்க்கென்று ‘பட்டிமண்டபம்’

எனப் பெயரியதொன்று ஒவ்வொரு பெரியதிருக்கோயி விலூம் அஞ்சான்று அமைக்கப்பட்டிருந்தமை மணி மேகலை, திருவாசகம் முதலான பழைய நூல்களால் இனிதறியப்படுகின்றது

இன்னுங். திருக்கோயில்களில் இறைவனைத் தொழுவரும் ஏழை யடியார்களுக்குஞ் தொண்டாகளுக்கும் அறச்சோறு அளித்தறபொருட்டுப், பேரளவினவான நெய்ப்பொங்கல் அக்கார அடிசில் வடைபாயசம் முதலீ யனவும் இறைவனுக்குப் படைக்கப்பட்டுவந்தனயையும் இன்னும் படைக்கப்பட்டுவருதலும் பலரும் அறிந்தன வேயாம்.

மேற்கூறிய சிறங்க அறங்கரும் பிறவுங் திருக்கோயில்களினவாயிலாக நக்தமிழ்மக்கள் நன்கு செய்தவாங் திருக்கவும், அரசிப்பொறுத்தகாலுஞ் செவ்வனை மேற் பாப்பவர் இல்லாதொழித்தமையாலும் இவை யெல்லாம் இங்காளில் நடைபெறு தொழிந்துவிட்டன. தமிழ்மக்கட்கே யுரிய சிவப்ரீரான் திருக்கோயில்களிலுங் திருமால் திருக்கோயில்களிலும், ஆரியநடையைத் தழுவியபார்ப்பனர் பகுந்து, மேற்காட்டிய அறங்கள் நடைபெற்றுமற் செய்து, கேட்கியிலின் வருவாய்ப் பொருளைபெல்லாந் தமக்கேடுரிமையாகக் கொடுக்கின்றார்கள்! தமிழ்ப் பொதுபக்கள் இனியும் உறங்கியிராமல் உடனே விடித்ததெழுது, கோயில்களின் வாயிலாக நம் பழங்குமிழ்மக்கள் செய்து போந்த அறங்களை மீண்டும் உயிர்ப்பித்து, அவற்றை நன்கு நடைபெறச் செய்தல்கீவண்டும்

வழிபாடு நடத்தும்வகை

இன்னும், நக்தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் இறைவனுக்கு வழிபாடு ஆற்றுக் காலங்களில் ஒதுதற்குத் தேவார திருவாசகங்களும் ராலாயிரப் பிரபங்

தங்களும் இருக்கின்றன. இவ் வருள்நால்களால் நுவலப்படும் தருக்கோயில்களுடுகே எல்லாச் சிறப்புந தெய்வத் தன்மையும் உளவன்றி, ஏனையவற்றிற்கு அவை இல்லாமை நம் இர்துமக்கள் எல்லாரும் இனிதூணாந்த ஒரு பேருண்மையாகும். இவ்வாறு இருந்தும், இறைவனுக்கு வழிபாடு புரியுங்காலங்களில், எவ்வோதெய்வத்தன்மை இல்லாத சிலரால் வரைந்துவைக்கப் பட்டனவுடன் வணக்கும் மக்கட்குளினங்காதனவும் ஆனவடமொழிசொறுகள் சொற்றெடுக்களைச் சொல்லிக் கோயிற்குருக்கள் மார் இந்நாளில் வழிபாடுபுரிகின்றார்கள். கடவுளை தீந்தீகண்டு. அவனருாற பல செயற்கருந தெய்வசிகழுச்சை களைச் செய்துகாட்டி. இறைவனருளை நாம் எலிதிறப்பெறுமாறு செய்த அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் முதலான கெய்வு அருளாகிஸியர்களும். பொய்கையாழ்வர்பேயரழ்வரர் முதலான உண்மையாக்களும் அருளிசெய்த தமிழ்ச்செம்பாடல்களை நம் நெஞ்சை நெகிழ்த்தி நம்மை இறைவன்பால் உப்குமன்றி, அருள் பெறுத ஏனோர் வடமொழிலில் ஆகிய உரைகள் நம்மை இறைவன்றன் பேரருநுக்கு உரியதீக்கமாட்டா. ஆதலால், இனி சீயலுந நந்தமிழ்மக்கள் ஏமாந்துகிடவாமல், தேவாரதிருவாசகம் முதலான செந்தமிழ்மாமறைகளை எல்லாரும் அறிய நெஞ்சம் நெச்சுருக ஒதி இறைவற்கு வழிபாடு ஆற்றமாறு உடனே செய்தல்தேவண்டும்.

கோயில்மடங்களின் பொருளைப் பாதுகாத்தப்
யனபடுத்தும் வழி

இனி, திருக்கோயில்கள் திருமடங்கள் முதலியவற்றிற்குத் தொன்றுதொட்டு அரசாகளாலுஞ் செலவர் களாலும் பொதுமக்களாலும் காணிக்கையாக அளிக்கப்பட்டுள்ள பொருளுங்காணிகளுந், திருக்கோயில் வழி

பாட்டுக்குமட்டுமே யன்றி அவற்றை அவ்வப்போது புதுப்பித்து வருத்தற்கும் அவற்றின் வாயிலாகச் சமயக் கல்வி வளர்த்தற்கும் அடியார்ச்சு அறச்சோறு தருதற்கும் இன்னும் பல நன்மைகளைப் புரிதற்குமே கொடுக்கப்பட்டவையாகும். ஆனால், இவற்றைச் செவ்வளை நடப்பித்தற்குத் தலைவர்களாசத் தேர்ந்துவைக்கப்பட்ட வர்களோ, கம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட அவற்றின் உடை மைகளைப் பொதுமக்கள் பொருளான்று கருகாமலும், அவ்வடைமைகளைக்கொண்டு நடத்தவேண்டிய அறங்களை நடத்தாமலும், அவைதம்மைத் தம்முடையவை களாகவே கருதியுங் தாஞ்செய்யுங் தீயசெயல்களுக்கே அவற்றைச் செலவாக்கியும் வருகல் எவரும் அறிந்தன வேபாம். இவ்வட்டுமியங்களைச் சீர்திருத்தும்பொருட்டு அரசியலார் சார்பிற சில ஆண்டுகளாக அமைக்கப்பட்டிருக்கும் ‘அறங்கிலைப் பாதுகாப்புக் கழகத்தா’வாது திருக்கொயில் திருமட உடைமைகளைச் செவ்வளை கணக்கெடுத்துப் பாதுகாத்து, அவைதம்மை மேற்காட்டிய அறங்களுக்குப்பயன்படுத்துகிறார்களோ வென்றால், இல்லை இல்லை யென்றே பலருட கூறக் கேட்கின்றேம். அதுமட்டுமோ! ஏழைக் கோயில்களில் வரும் மிகக் குறைந்த வரும்படியைக்கொண்டு வழிபாடு நடாத்திக் கொண்டு தாழும் வருந்தி உயிர்பிழைக்குங் கோயிற் குருக்கண்மாகளைத் துன்புறுத்தி அவ்வறங்கிலைப் பாதுகாப்புக் கழகத்தார் அவாகளிடம் வரி வாங்குகின்றன ரென்றும், அங்கனம் ஏழைக் குருக்கள்மாறரத் துன்புறுத்தியும், வருவாய் மிகுதியுள்ள கோயிற்குருக்கள் மாரை நெருக்கியுங் திரட்டும் பெருந்தொகைப் பொருளி விருந்து அக்கழகத்தில் வேலைபார்க்குங் தலைவர்கள் ஐந்நாறு ஆயிரம் இரண்டாயிரம் ஆகத் தமக்குப் பெருஞ்

சம்பளம் எடுத்துக் கொள்கின்றனரென்றும் பலரும் பல கால் வந்து கூறக்கேட்கின்றோம் இங்ஙனம் ‘அறசிலைப் பாதுகாப்புக்கழகம்’ என ஒன்றுவைத்து. அதன் வாயிலாகவும் பொதுமக்களின் அறப்பொருளோப் பாழ்ப்படுத்துதல் பெரிதும் வருந்தற்பாலது. இத்தகைய கழகம் ஏற்றுக்கு? அரசியலாரே தமது வெள்ளோக்கார இனத்தவரில் ஒருவரைத் தலைவராக வைத்தது, திருக்கோயில் திருமடங்களின் வருவாய்ப் பொருளோச் செவ்வளை பயண படச் செய்வார்களானால், அது நன்கு பயன்படுமென்பதே யாம் நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாகக் கண்டறி துண்ணையாகும். நம்பக்கள் பல்லாயிரஞ் சாதி வேறுபாடுகளாலும் பல்லாயிரஞ் சமய வேறுபாடுகளாலும் பல்லாயிரஞ் சிறு சிறு வகுப்புகளாகப் பிரிந்து சித்துண்டு, ஒவ்வொரு வகுப்பாருங் தமிழ்வரல்லாத பிற வகுப்பினரை தெறுத்தும் பகைத்தும் இழிவுடுத்தியும் வருகையிற் பெருப்பாலுங் கல்வியறிவில்லா நம்மிந்து மக்களிடையே நம மின்துமக்களே அரசியலில் நடுநிலை பிறழாதுநின்று எல்லார்க்கும் பொதுவாக முறைசெய்ய மாட்டிவரா? ஒருசிறிதும் மாட்டார்; இதனை யாமே நெடுக்கக் கண்டு வந்திருக்கின்றோம். நம் இந்துமக்களிடையே நடுநின்று அரசியல் நடத்தத்தக்கவாகள், சல்லியறியும் ஆராய்ச்சிபறிவும் மிக்குச், சாதிவேற்றுவைமசமயவேற்று மை பாரா ஆங்கில நன்மக்களையாவர் என்பது எமது கருத்து. ‘நாட்டாண்மை’ (Self-Government) என்றுங் ‘குடியரசு’ (Democratic Government) என்றும் வைத்து நடத்தமுயல்வது, இந்துமக்கள் மேன்மேற டீர்க்குலைவதற்கே இடங்கிசெய்யும். இரண்டறையாண்டுகளாகப் பார்ப்பனர் ஒருவரை அமைச்சராக அமைத்து அரசியல் நடாத்தியதல், இத்தென்னுட்டவர்க்கு விளைந்த தீமை

களும் பெருஞ்செலவு மீம் யாங்குறவதற்கு ஒரு பெருஞ்சான்றும். ஆகவே, அரசியலின் எல்லாத் துறைகளிலும் வெள்ளோக்கார நண்மககளே தலைவர்களாயும். அவர்களின் கீழே மேற்பார்ப்பவராயும் அமர்ந்து அரசியலே நடாத்துவார்களாயின், மிகுதியான வீண்செலவு குறைய எல்லா நலங்களும் நம்நாட்டவர் எய்துவரென்பது திண்ணைம்.

ஆதலால், திருக்கோயில்கள் திருமடங்களின் திரண்ட செல்வத்தில் ஒரு பெரும் பகுதியைக் கொண்டு ஆங்கில அரசின்ரே முனைந்துவந்து தமிழ்ஆங்கிலக் கல்லூரி கள் நிறுவி, அவற்றில் எழை எளிய தமிழ்மாணவர்களுக்கு உணவும் உடையும் உறையுரும் நூல்களும் அளித்து, அவர்க்கு ஏதாருக்குறையும் நேராமற் பாதுகாத்துத், தமிழ் ஆங்கில மொழிக்கல்வியுஞ் சமயநூற்கல்வியுஞ் கொழிரிகல்வியுஞ் தற்பித்து வருதல் வேண்டும்; தமிழர் சிரியர்க்குஞ் தமிழ் ஆங்கிலதூல் ஆராய்ந்தெழுதும் நல் விசைத் தமிழ்ப்புலவர்க்குஞ் சொற்பொழிவு கள் நிகழ்த்தும்நாவலர்க்கும் அங்ஙனமே மிகுதியாகப் பொருளுக்கவியும் பிறவுதவிகளுஞ் செய்துவரல்வேண்டும்.

இன்னுாங், திருக்கோயில்கள் திருமடங்கள் கல்லூரி கள் சத்திரஞ்சாவடிகளில் முறையே இறைவனைத்தொழுவுஞ் சமயநூல்துவங் கலைகள் பயிலவும் உணவும் இடமும் பெறவும் வருவாரைச், சாதிவேறுபாடு சமயவேறுபாடு கருதாமல், எல்லாரையும் அன்பாக நடாத்தி அவர்க்கு வேண்டுவன உவந்து அளிக்க ஒழுங்குசெய்தல் வேண்டும்.

இனித், திருக்கோயில்களுக்கு இன்றியமையாத் திருப்பணிச் செலவுக்கும் வழிபாட்டுச் செலவு திருவிழாக் செலவுக்குமன்றி, இக்காலத்திற்கு இயையாத பிறவழி களில் எவரும் வீணே பெருப்பெருளைச் செலவிடலா

காது. ஆயிரத்து முங்காரைகளுக்கு முன்னமே யிருந்த தெய்வத்திருமூலர்

“படமாடக் கோயிற் பகவற்கு ஒன்றுசயில்

நடமாடக் கோயில் நம்பர்ச்கு அங்குஆகா;

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுசயில்

படமாடக் கோயிற் பகவற்குஅஃதுஆஃமே”என்றரு னிச்செய்த திருப்பாட்டாற், கோயிலுக்குச் செலவுசெய் யும் பொருள் அடியார்க்குப் பயன்படாமற் போதலும், அடியாக்குதவும் பொருள் சிவபிரானுக்கே செய்ததாக ஏற்கப்படுதலும் நன்கு வலியுறுத்தப் பட்டமைகாண்க.

இன்னுஞ்சு, சத்திரஞ்சாவடிகள் கட்டி அவற்றிற் பார்ப் பன்றை யே மேற்பார்ப்பவராக அமர்த்துகின்றனர் அறஞு செய்தோர். ஆனால், அங்கனம் அவற்றில் அமர்த்தப் படும் பாப்பன்றோ, தமிழரில் உயர்ந்தோரான சிவனடியார்கள் வரினும் அவர்க்கு அச்சத்திரஞ்சாவடிகளிற் சிறிது தீர்முன தங்க இடங்களுக்கில்லை; அடியார்க்கே அங்கனமானால். வனைத் தமிழ்ப் பொதுமக்களுக்கு அப் பாப்பனர் அவற்றில் இடந்தராமல் அவரைத் தூரத்து தலையாம் விண்டுவிளம்புதலும் வேண்டுமோ? பொதுவாகப் பார்ப்பனர் ஈரநெஞ்சமில்லாதவராயுங், தமிழரிற் சிவனடியார்கள் அருள்பெருகு ஈரநெஞ்ச முடையராயும் இருத்தல் நன்குகண்டே திருமூலர் எத்தகைய அறமும் பார்ப்பனர்க்குச் செய்தலாகாதென்றுஞ், சிவனடியார்க்கே எத்தகைய அறமுஞ் செய்தல் வேண்டுமென்றும் வற்புறுத்தி,

“அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்ன?

சிரமம் ஆயிரஞ் செய்துமுடிக்கில் என்ன?

பகரும் ஞானி பகல்ஜனன் பலத்துக்கு

நிகரிலை என்பது நிச்சயங் தானே” என்றும்,

“ஆற்கும் வேள்வி அருமறை நூல்வர்
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்,
நீறிகுங் தொண்டர் தினைனின பயன்நிலை

பேறெனில் ஓர்பிடி பேறுஅதுவாகுமே” என்றும்
அருளிச்செய்தார். எனவே, கோயிலகருக்கு அளவுச்சு
மேற் செய்யுஞ்செலவும், பார்ப்பனர்க்குச் செய்யும் அற
மும் பயன் இலவாதலும், எல்லாம்வல்ல சிவபிரானுக்கு
அகங்கரைந்துருகித் தொண்டி புரியும் அடியார்க்கும்,
அறிவுநால் வல்ல சான்றேர்க்குஞ் செய்யும் அறங்களை
மெய்ப்பயன் றருதலும் நம் செந்தமிழ்ச்சான்றேர் அரு
ளிய மெய்யுரைகளால் நன்கு விளங்காதிற்றல் கண்டு
கொள்க.

சடங்குகள்

இனி, மணச்சடங்கு பிணச்சடங்குகள் முதலியன
வெல்லாந் தமிழர்கள் தம் முடைய தமிழ்மறைகளைக்
கொண்டே நடத்துவதில் ஸிடாப்பிடியாய் நிற்றல்வேண்
மே. அவற்றைத் சம்முள் தமிழறிநத ஒரு பெரியாரைக்
கொண்டே நடப்பித்தலும் வேண்டும். ஒருகாலும் பார்ப்
பனரைக் கொண்டு இறந்துபோனவடமொழியில் அவற்
றை நடத்துதல் ஆகாது. மணஞ்செய்துகொண்டு எல்லா
வளனும் நிரம்ப நீடுவாழ விழைவோர், எல்லாவளனுங்
கெழுமிஎத்தனையோ ஆயிர ஆண்டுகளாக நந்தமிழ்மக்
களை நாகரிகவாழ்க்கையில் வளர்த்து இன்னும் அவர்களை
வாழசெய்யும் வகையில் உயிரோடு உல்லவரும் நமதரு
மைச் செந்தமிழ்மொழியில் அதனை நடத்திக்கொள்ளல்
வேண்டுமென்றிப், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்ன
மே இறந்துபட்டு எவர்க்கும் பயன்படாதாய் ஒழிந்து
போன சமஸ்கிருதம் இலத்தின் முதலான மொழிகளில்
அதனை நடத்திக்கொள்ளுதல் ஆகாது.

இனி, மணச்சடங்கு பினச்சடங்குகளை வாளா பெருக்கி, அவற்றிற்காகப் பெரும்பொருளைச் செலவிட்டுப், பின் தோக்கடனுக்கு ஆளாகி வானைமுழுதும் அல்லீற்பட்டு அலைக்கழிதல் நந்தமிழர்க்குச் சிறிதும் ஆகாது. ஆதலால், இச்சடங்குகளை மிகக் குறைந்தசெலவில் ஒன்றிரண்டு நாட்களில் நடாத்தி முடித்து விடுதலே அனைவருஞ் செயற்பாலதாகும். அறஞசெய்தற்கு ஏற்ற அளவு பொருள் படைத்தவர்கள் இச்சடங்கு நாட்களில், ஏழை எனியதமிழ்மாணவர் தமிழர்களிடமிருந்தும் இயற்றும் புலமையோர்க்குந், தக்கார் பிறர்க்கும் அவரவர் விருப்புங் துறைகளிற் பொருளுத்தவியும் பிறவுதவியுஞ் செய்தல்தேவண்டும் என்பது.

துறவொழுக்கமுங் தவப்பயிற்சியும்

இனி, இல்லறத்தால்வெறு. துறவுறத்தார்வேறுஎன் னுங் தவறூன கருத்தை நந்தமிழ்மக்கள் அறவே ஒழித்து விடல்வேண்டும். பண்ணடைத் தமிழர்க்குள் இத்தகைய வேறுபாடு சிறிதுமே இருந்ததில்லை. பெளத்தர் சமணர் இநாட்டிற்கு வந்த பிற்காலத்திலேதான் இவ்வேறுபாடு உண்டாயதும், அதனைத் தமிழ்மக்கள் ஒருவாறு தழுவியதும் ஆதும் என்பதை முன்னரே விளக்கியிருக்கின்றோம். ஆயினும், பிற்காலத்துப் புகுந்த இவ்வறம் இரண்ணடையுந்தமிழிச்சிலசீர்திருத்தவரைகள் பகர்வாம்.

ஆசிரியர் திருவள்ளுவர், அகப்பற்று ஸ்ங்கி இறைவன்றிருவடிக்கட்டபதிந்தஅன்புதுளும்பும் நெஞ்சமுடையவரையே துறவிகள் எனக்கொண்டார்; இங்கில் வாயாமற புறத்தே துறவுகொலம்மட்டுந் தாங்கியவரை அவர்துறவிகளைக் கொண்டிலர்; இது,

“நெஞ்சிற்றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்களைர்இல்” என்றும்,

காது. ஆயிரத்து முங்நாளுண்டுகளுக்கு முன்னமே யிருந்த தெய்வத்திருமூலர்

“படமாடக் கோயிற் பகவற்கு ஒன்றுசயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா;

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்றுசயில்

படமாடக் கோயிற் பகவற்குஅஃதுஆமே”என்றார் விச்செய்த திருப்பாட்டாற், கோயிலுக்குச் செலவுசெய்யும் பொருள் அடியார்க்குப் பயன்படாமற் போதலும், அடியார்க்குதவும் பொருள் சிவபிரானுக்கே செய்ததாக ஏற்கப்படுதலும் நன்கு வலியுறுத்தப் பட்டமைகாண்க.

இன்னுஞ், சததிரஞ்சாவடிகள் கட்டி அவற்றிற் பார்ப்பனரை ஓயே மேற்பார்ப்பவராக அமர்த்துகின்றனர் அறஞ் செய்தோர். ஆனால், அங்கனம் அவற்றில் அமர்த்தப் படும் பார்ப்பன்றோ, தமிழரில் உயர்ந்தோரான் சிவனடியார்கள் வரினும் அவர்க்கு அச்சத்திரஞ் சாவடிகளிற் சிறிது ஓரமுந் தங்க இடங் தருவதில்லை; அடியார்க்கே அங்கனமானால், எனைத் தமிழுப் பொதுமக்களுக்கு அப்பார்ப்பன் அவற்றில் இடந்தராமல் அவரைத் தூரத்து தலை யாம் விண்டுவிளம்புதலும் வேண்டுமோ? பொதுவாகப் பார்ப்பனர் ஈரெந்துசமில்லாதவராயுந், தமிழரிற் சிவனடியார்கள் அருள்பெருகு ஈரெந்துச் முடையாராயும் இருத்தல் நன்குகண்டே திருமூலர் எத்தகைய அறமும் பார்ப்பனர்க்குச் செய்தலாகாதென்றஞ், சிவனடியார்க்கே எத்தகைய அறமுஞ் செய்தல் வேண்டுமென்றும் வற்புறுத்தி,

“அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என?

சிகரம் ஆயிரஞ் செய்துமுடிக்கில் என?

பகரும் ஞானி பகல்லஹன் பலத்துக்கு

நிகரிலை என்பது நிச்சயன் தானே” என்றும்,

நடாத்த விரும்புவோர் அவ்வாறே செய்தலிலும் இழுக் கொன்றும் இல்லை. ஆனாலும் தனித்துறவிலும் பல அல்லல்கள் இருக்கின்றன. பாலும் பழங்குந் தாண்வேண்டும்போ தெல்லாம் அருந்தத்தக்கவாறு அருட்கையிருக்கப் பெற்று இருக்கு அவற்றை அருந்துதலில் வேட்கை மிகுதியாய்ச் செல்லாது, மற்று அவை கிடைக்கப்பெற்றானுக்கோ அவற்றினகள் வேட்கை மிகுதியும் உண்டாதல் இயற்கை. அதுபோல்வே, இம்மையினப்நுகாச்சிக்கேற்ற பொருள்களும் மீனவியும் என்று தன்பால் இருக்கப்பெற்று இருக்கு அப்பொருள்களையும் மீனவியையும் நுகர்தலிற் கருத்து மிகுதியாய்ச் செல்லாது; மற்று, அவற்றையும் அவளையுக்குறந்துசென்று இருக்கோ அப்பொருள்களையும் மீனயாளையும் நுகர்தலில் விழைவு மீதுர்ந்துநிற்கும்; அதனால், அவன் தான் மேற்கொண்ட துறவொழுககத் திற் பெரிதும் இழுக்குவன் இவ்வியல்பினைத் தனித் துறவுபூண்டார் பெரும்பாலாரிடம் எல்லாரும் இன்றுங்காண்கின்றனர். ஆதலால், ஜம்பில் அவாக்களும் முழுதும் அடங்கப்பெற்ற அல்லது முழுதும் அடக்கவல்லநிலையினரே தனித்துறவிலமர்தல் நன்றென்றறிதல்வேண்டும்.

தனித்துறவிலமர்ந்தாரும் பெருங்காயமிருந்தபான் டம்போல இம்மையின்பேவேட்கை ஏழப்பெறுவரேல், தமக்கேற்ற ஒரு மாதரைத் துணையாகப்பெற்றே, அல்லது மீண்டும் ஒரு மாதரை மனங்தோ துறவுநடாத்துதலே முறையாம். வடநாட்டிலிருந்த முனிவர்களுந்தத் தமக்கேற்ற மீனவிமாருடனிருந்தீத்தவம்புரிந்தமையுந், தென்னாட்டிலிருந்த திருவள்ளுவர் சுந்திர மூர்த்திகள் பெரியபுராணத்தில் ஒதப்பட்ட நாயன்மார்களில் திருநீலகண்டயாழ்ப்பானர், சிறுததொண்டர், நமிநந்தியழிகள் முதலாயினர் பலருந் தத்தம் மீனவிமாருடன் ஒருங்

கிருந்தே தமது தவவொழுக்கத்தை நடாத்தினபையுங் கருத்திற் பதிச்கற்பாற்று. பிறசமயத்தாரிலுங், தனித் துறவுண்ட கத்தோலிக் குருபார் ஜம்புலுவா அடங் கப்பெறுமையால் மறைவில் மாதர்பலரை மருவி அவர் பாலுண்டான கருக்களைச் சிதைத்தும் மகவுகளைக்கான் றும் இழைத்த கொடுங் தீவினைகளைக்கண்டு உளம் நடுங் கிய ஊதர் என்னும் முனிவர் அக்குருமார் குழாத்தி' னின்றும் பிரிந்துபோய்த், தாம் ஒரு பாதரைமணந்து கொண்டு தவத்தில் அமர்ந்ததுடன், தங் கொள்கையைத் தழியிப் போய்க்கொண்டு அனைவரும் மணஞ்செய்துகொண்டே சமயவொழுக்கத்தை நடத்துதல் வேண்டுமெனவுங் கற் பித்துப் புரோடஸ்டாண்டு கிறித்துவமதத்தை யுண்டாக்கினார். துலுக்கமதத்தலைவரான மகமதமுனிவருர் தாம் மாதர்பலரை மணந்துகொண்டு தவவொழுக்கத் தை மேற்கொண்டதுடன் தாம் வசூத்த மகமதுமதத்தின் குருமாருங் தமக்கியைந்த மனைவியரோடு கூடியிருந்தே ஆண்டவன் றிருவடித் தொண்டு புரிதல் வேண்டுமெனவுங் கற்பித்தார். நஞ் செந்தமிழ்த் தொல்லாசிரியரும் அங்குமே கற்பித்திருத்தலால், தனித்துறவிற் புகுந்த வர் அதில் உறுதியாய் கிற்றல் தம்மால் இயலாதெனக் கண்டால் மீண்டும் மணஞ்செய்துகொண்டு தவஞ்செய் தலைபேய மேற்கொளற்பாலார், ஏனென்றால், இறைவன் வசூத்த உலகியலொழுக்கத்திற்கு மாறுப் படத்தல் எத்தகைய ஆற்றலுடையாக்கும் இயலாததேயாம் ஆகவின் என்பது.

இனிக், “கரவாதுவந்தீயுங் கண்ணன்னார் சண்னும் இரவாமை கோடியுறும்” என்று தெய்வத் திருவள்ளுவர் பணிதத்தமையால், துறவொழுக்கத்தை மேற்கொண்டார் எவரும் எவரையும் இரந்து உணவும்

உடையும் பொருளும் பிறவும் பெறுதல் சிறிதும் ஆகாது. அதறேல், “முனிவரும் மனனரும் முன் னுவபொன்னால் முடியும்” என மாணிக்கவரசகப்பெருமான் அருளிச் செய்தபடி தவவொழுக்கத்தை நடத்துதற்கும் பொருள் வேண்டுமாகவின் அதனைப் பெறுமாறு யாங்கங்களை நின்; மாணுகர்க்கு நூல்கற்பித்தலாலும், நூல் எழுதுதலாலும், நூல்வெளியிடுதலாலும், அவைகளிற் சொற் பொழிவுகள் நிகழ்த்துதலாலும், நோய்தீர்த்தலாலும், இறைவனை நோக்கித் தமக்கு வேண்டுவனவெல்லாம் அகங் குழந்து வேண்டுதலாலும் தமக்கு இன்றியமை யாது வேண்டுவனவெல்லாங் குறைவறப்பெற்றுத் தமது தவமுயற்சியை இனிது நடத்தலாம் என்க. ஒம் சிவம்.

பல்லவபுரம் பொதுநிலைக்கழக ஆசிரியர் சுவாமி
வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இயற்
நிப்போந்த ‘தமிழர் மதம்’ என்னுங் தனித்
தமிழ்நூல் அம்பலவாணர் அம்மை திரு
வருளால் இனிது முற்றுப்பெற்றது.

ஷாலை



தமிழர் மதம்

பின்தே நூத்தம்

பக்கம்	வரி	பின்மை	திருத்தம்
ச ஹ Foot note, க		in	is
உ அ	ஹ	எலாதென்பது	எலாவென்பது
ங க	க	மழுங்கிச்	மழுங்கிச்
ஞ சு	ஞ	இபமன்	இயமன்
ங ஏ	அ	எல்லாக்கு	எல்லாக்கு
,	கக	றல்லாலாதார்	றல்லாதார்
ஞ அ	கல	ஙக்கிரலூர்	ஙக்கிரலூர்
கங	கச	ரும்.	ரும்
தங	உங	பெறுகின்றூர்	பெறுகின்றூர்.
,	உஞ	புணர்ச்சி	புணர்ச்சி
ஙக	கங	‘எச்ச	எச்ச
ஙங	காங	படும் படவே	படும். படவே,
அங	க	பொருள்.	பொருள்
கஙங	கங	ஏபிரோயர்	ஏபிரோயர்
கங்க	கக	பெயர்	பெயரும்
கங்கு	உங	அது	அவை
கங்கங	அ	கிண்றது	கிண்றது.
தங்க	கங	காரண	காண
,	உங	எங்கு	எங்கும்
கங்க	உ	நீங்கி	நீங்க
கங்கை	க	ஒவரே	ஒருவரே
கங்கை	க	கடவுள்	கடவுள்
கங்க	உங	ஸற்றிக்	ஸற்றிற்
கங்கங்	உக	கொகை	தொகை
கங்கை	உங	விரிசை	வரிசை
உங்க	உங	சுந்தவராயும்	சுமந்தவராயும்
உங்கு	உங	கொண்டாவது	கொண்டாவது

க.கே	பிழைத்திருக்கம்
உ.ஏ.ந	ஈ எண்ணாறு
உ.ஏ.க	உ.க ஞாயிறு
உ.ஏ.நி	ஏ.ஏ. கிடக்கின்றது
உ.ஏ.ஒ	ஏ.ஏ. உயர்
உ.ஏ.ஒ.க	ஏ.ஏ.க விட்டாலும்
உ.ஏ.க	ஏ.ஏ. கெங்
உ.ஏ.ஞ	ஏ.ஏ. விப்ய
உ.ஏ.அ	ஏ.ஏ.கி அவ்வது
உ.ஏ.க	ஏ.ஏ. முகற்
உ.ஏ.க	ஏ.ஏ. யன்னன்
உ.ஏ.ஒ	ஏ.ஏ. இனி
உ.ஏ.ஒ.க	ஏ.ஏ.க பெருாளை

யையொற்று கில எழுச்துகள் பிற்பகுதியில் உண்டு; உன் னித் துப்பரச்த்துப் படித்துக்கொண்க,